



இம்

பரபராமனேநம்:

சீ தாண்டவராயகவாமிகள்

அ ரு ஸி ய

## கைவல்லியாநவநிதம்.

இதூகு விருத்தியுறை  
திருத்துருக்கி - இந்திரப்ரேடா  
குபாத்திராவாமிக ளாதீனத்திற்குரிய

ஷ்ரீ

ஷ்ரீ சச்சிதான ந்தசவாமிகளால்  
அங்காபட்டி,

சென்னை

ஸ்ரீ கவாமிகள்

தருமபுரிபாலன சடையாரால்



மத்ராஸ்

கோள்டன் அச்சயந்தீர சாலையிற்

பதிப்பிக்கப்பெற்றத

நாள்காம் பதிப்பு

சென்மியக்கு கன்னி வி

Registered and Right of Transliteration reserved  
September. 1951





ஓம்  
பரப்ரஹ்மஸோநமः

# சாத்துகவிகள்.

இ த  
வியாசர்பாடியில்  
ஞானகுரியராகவிளங்கும்  
ராமாநுஜ யதீ சுவர ரால்  
இயற்றப்பட்டது.

கேல்விஸ்தித்ஸ்டி வாழ்வாணம் குத்வாந் ஸ்வயம்  
புதிதூதூதூதித்ஸ்டி வாழ்வாணம் குத்வாந் ஸ்வயம்  
ஸ்வி஦ாநஸ்ராபாஸ் லாக்டாநஸ்ராக்ஷாம்யரா  
விடாட்டாநஸ்ராஸ் ஸ்வதிதாஸ்ரம்யா கர்மீ.  
  
ஸ்வாஸ்தா கீதீக்மாநாய் நமாதா நூய் தீவனே  
ஸ்வி஦ாநஸ்ராபாய் நிதீயாக்கிப்புக்காரிசீ  
வாஸ்புராய் நிவாஸ்புரா ராமாநஜயுமிஃஸ்வயம்  
ஷாத்விராத்விதாரம் சுலாஶங்காநமுப்ரயா.

---

சென்னைச் சர்வகலாசாலைத்  
மிழ்த்தலைமைப்பண்டிதராசிய  
இயற்றமிழாசிரியர்  
**கோ - இராஜாகோபாலபிள்ளையவர்கள்**

இயற்றிய

அறுசீர்க்கழி நெடிலடியாசிரியவிருத்தம்.

சிச்சிதா னந்தவநன் குஞ்சிலெனப் பலசெப்பி மறையின்  
சீர்த்த, உச்சிதா னந்தமறு வொருபெருவா னெளியாத ஒரைத்  
தவாறு, நச்சிதா னந்தலில் தெனவுணர்த்து கைவல்ய நவநிதக்  
குச், சச்சிதா னந்தப்பேர்ப் பெருந்தகையோ ருரைவிரித்துச் சா  
ற்றினுன்று.

---

திருமயிலை-வித்வான்  
சண்முகம்பிள்ளோய்வர்கள்  
இயற்றிய  
கலீவி நுத்தம்.

தன்னனு பவம்புவி தனிற்கைவலி யந்தான்  
என்னநவி சொற்றுலகி னின்னறை வித்தான்  
மன்னுபிர மத்துருவ மாவிழவண் வயங்கும்  
தன்னிகரி ருண்டவ னெனுந்தவனு மன்னே.

(க)

இத்தகைய நூற்கிய அணர்ந்தனு பவஞ்சால்  
மெய்த்தவ ரலாதவர் விளக்கம துருரென்  
றித்தரைமி சைப்பிறைசை யின்னவிரு வோனன்  
முத்தனரு ஞைசலன் மொழிந்தனனெனு ருரையே.

(க)

இன்னவரை யாருடத சைக்குரிமை யின்றேல்  
இன்னபடி யென்றறி கிளாரென அணர்ந்தீண்  
டன்னபெரி யோன்சச் சிதானந்த னெனவந்  
துன்னரும் விருத்தியுரை யென்றுரை செய்தானால். (ங)  
அன்னவரை பாடிய மென்பொலிவ தல்லால்  
இன்னபரி சென்றெமனெனு ராலிவ ணநிந்தே  
பன்னிடு தரத்தல வென்னினும் பரிந்திட  
பெண்னென வுரைக்குதுமெ துத்தனை யம்மா.

(க)

திரிசிரபுரம் காலேஜ்  
தமிழ்ப்பண்டிதர்

**அ - க. அமிர்தலிங்கம்பிள்ளோய்வர்கள்**  
இயற்றிய

அறுசீர்க்கழி நேடிலடியாசியியவிநுத்தம்.

சீர்பூத்த மறைமுடிவிற் றிரண்டபெருஞ் சொற்றெடுரின்  
றிறத்து வண்மைக்  
கூர்பூத்த பயன்சருங்கி விரிவகைதாண் டவராயக்  
கோமா னன்பாற்  
பேர்பூத்த செழுந்தமிழாற் கைவல்ய மென்வொருதால்  
பிறங்கச் செய்தான்  
பார்பூத்த மாண்பமைந்தோ ரந்துவின் சிற்றுரைசீர்  
பற்று வாற்றற

(க)

தேர்ந்துதர முற்றவர்க் டம்மையன் றி மற்றையருஞ்  
செவ்வ னேகோண்  
டோர்ந்துப்ய மாறுபயன் விரியவுரைத் தருள்கென்ன  
வுரைப்ப வன்பே  
கூர்ந்துமுதற் சருதியுத்தி யனுபவங்கள் கற்குமுளங்  
கொள்ள வாய்மை  
நேர்ந்துவிசே டம்பயப்ப விருத்தியுரை செய்துலகி  
‘ னிலவித் தானால். ’

(e)

அச்சதா நகமான மறைமுடி.வே தானுக  
வசல மான  
ஷ்சிதார்த் தப்பயனே யுள்ளொளியா னுணர்ந்துபய  
ஞற்று மல்கு  
மிச்சிதா பாசரிலக் கணமுடித்துத் தன்னியற்பேர்க்  
கிசைந்த வுண்மைச்  
ச்சிதா நந்தபயன் றுனன் வண்டுதித்  
தலைவன் மன்னே. ’

(n)

திருவல்லிக்கேணி  
வேங்கடாசலப் புலவரவர்கள்  
இயற்றிய

எண்கீர்க்கழி நேடிலடியாசியிவிருத்தம்.  
வேதாந்த மென்னும்பாற் கடலையுண்டு  
வீங்கிருளை விலக்கும்வெண் மதியமேபோல்  
ஒதார வேலையெலாங் கயிற்றிரட்டி  
யுண்டமுனி யரசென்ன வதிசயித்துத்  
தாதார்ந்த துளவணிதோன் மாலேயானுன்  
தாமரையி லெரளிர்வோனு மறைவாயுற்றுன்  
சிதார்ந்த கைவல்லம் விருத்திகண்டே  
சிச்சிதா சுத்தசிவஞ் செய்தார்காணே.

சேலம்ஜில்லா வகீல்  
 அத்துவிதானுபவி  
**அப்பாசாமிபி ளோய வர்கள்**  
 இயற்றிய  
 ஆசிரிய விநுத்தம்.

திருமருவு மாண்முதற் றேவர்யா ரினுமிக்க  
 சிவசொருபு மேகருணையால்  
 செகமதனில் ஞானபரி பாகருக் காகவே  
 தேசிகோத் தமழூர்த்தமாய்  
 மருமலர்ச் சோலைசெறி யீசு ரெனும்பதியில்  
 வந்தவ தரித்துமேலாம்  
 மகிமையுள வத்துவித நிலையில் தெனத்தெரிய,  
 வகுத்தருள் புரிந்ததன்றி  
 உருவநா மந்தன்னை யுள்ளபடி யாராயி  
 அனையன்றி வேறிஸ்தீயென்  
 ருண்மையை யுணர்த்துநவ நீதகை வல்யபத  
 வுரையினை மிகத்தெளிவதாய்  
 அருமையென மகிழுவே கரதலா மலகமென  
 வருளியவி ருத்தியுரையை  
 அச்சிலு மியற்றிவைத் தருளினன் சச்சிதா  
 னந்தசற் குருநாதனே.

நேரிகைவேண்பா..

அருத்தமெனும் பொன்மலருக் கானந்த வாச  
 விருத்தியுரை செய்தான் விளங்கத்-திருத்தியாய்  
 அச்சமொழிந் தன்பர்க் கறிவின்ப மேலிடவே  
 சச்சிதா னந்தகுரு தான்.

கட்டளைக்கல்த்துறை.

அய்யாகுருசச்சி தானந்த மேயறி வாம்பொருளேள  
 மெய்யார் திரிசியம் வேறுமன் ரெஞ்சன் ரெனவிரித்தே  
 செய்யா மொழிநிகர் நின்னுரை யாமிதைத் தேர்ந்தவர்க  
 ஞுப்வா ரயிக்க கதிபெறு வர்சத்ய முண்மையிதே.

மட்டு விருத்தம்.

உருவ நாமங் தனை நோக்கா துணர்வே பொருளா நோக்கு தற்கே  
கருவி யாய நவநீத கைவல் லியமா நாலு ரைக்குப்  
பெருகும் விருத்தி யுரைய வித்த பெருமா னேநின் பேருதவிக்  
கொருகைம் மாறுங் கண்டி லண்யா னுண்றுள் சரணஞ் சரணமே.

---

திருமூலர்மரபு

சதாசிவ ப்ரஹ்மயோகியின் மாணுக்கர்

தே - சுப்பராய முதலியாரவர்கள்  
இயற்றிய

நேரிசையாசிரியப்பா.

இருநிலத் தெம்மதத் தவரு மிரிய  
ஒருதனி யாயொளி ரிந்திர பிடத்  
துதித்துச் சருசி யுத்தி யனுபவ  
மிதயத் தியையத் தேர்ந்துகை வல்ல  
நாற்கு விருத்தி யுரைதனை நுவன்றனன்  
தோற்கப் போலி ஞானியர் சொருப  
நிச்சயாம் விளக்கு நிபுணன்  
சச்சிதா னந்தத் தனிப்பெய ரோனே.

---

இந்தோலுகரையாசிரியர்மாணுக்கர்

சேலம். கோமளேசவர முதலியாரவர்கள்

இயற்றிய

நேரிசைவேண்டா.

அகல்வரிய வஞ்ஞான வாரிருளை நீக்கும்  
புகல்வரிய மெய்ஞ்ஞானம் பூட்டும்-இகல்வரிய  
சச்சிதா நந்தகுரு சாமி விரித்துரைத்த  
வுச்சிதகை வல்ல வரை.

---

## சாத்துகவிகள்.

ஸ்ரீமத் - சவகீயானந்தப்ரஹமயோகின்திரர்  
 மாணக்கரும்,  
 அந்வைதவிவேக ஸமாஜஸ்தாபகருமாகிய  
 ஸ்ரீமான்

மணிமங்கலம் - திநுவேங்கடமுதலியாரவர்கள்  
 இயற்றிய  
 அஹரிக்கழி நெடிலடி யாசியிவிநுத்தம்.

உலகுயிர் பரத்தி னுண்மை யுருவனு மொருவ ஞ்சூர்த்  
 தலமுற வவத ரித்துத் தகைபெறு கைவல் யத்துக்  
 கிளகுறும் விருத்தி யென்ன விசைத்தனன் றற்ப தக்கை  
 நலமுறத் தெரித்த சச்சி தானந்த ஞான வேங்கே.

---

அந்வைதவிவேக ஸமாஜத்தகாரிலாருவா ரகியம்  
 ஷதி முதலியாரவர்கள்  
 மாணக்கருமாகிய

வாய்ஞார் - சபாபதி முதலியாரவர்கள்  
 இயற்றிய

அஹரிக்கழி நெடிலடியாசியிவிநுத்தம். —

பல்லாரும் வியசதேத்தக் கைவல்ய நவநிதப் பனுவன் மேய,  
 சொல்லாரும் பொருளையெலா மால்வித்திற் பெரியதரு தோற்று  
 மாப்போல், கல்லாருங் கனிந்துனார வாடியினில் விரித்துரைத்  
 தாங் கனமே யென்னும், செல்லாரும் பொழிலீசூர்ச் சச்சிதா நக்  
 தபரசிவனு னுனே.

---

ஓம்

பரப்ரஹ்மஜேநம்:

# கைவல்லிய நவநீதம்.

முகவுரை.

இந்தாற் குரைரொலப்புகுவார் அனுபவிகளாக வேண்டும். அனுபவமாவது யாதானு மொன்றை நான்கு காலத்தினு மித் தையாக்க வேண்டும்; அங்கன மித்தையாயதைப் பரமாக்க வேண்டும்; அங்கனம் பரமாயதைத் தானுக்கவேண்டும். இங்கன மாக்கற்கு வலியின்றேல் யுத்தியின்றேலேனும் அங்கனமாக்க வேண்டும். யுத்தியாவது ஞாயம், சோதனை, பொருத்தம் இம்மூன்று யியைவதும் இம்மூன்றுனும் முரணின்றிக் கூறுவதுமாம். இங்கனமேனுங் கூறவெயின்றேல் சுருதி முகத்தாலேனும் அங்கன முரணின்றிக் கூற வேண்டும். கூறலாவது யுத்திக்கு மாறின்றிக் கூறல். மாறுவது உபமான் உபமேப சாதாரண தருமங்கட்குப் பொருத்தமின்றிக்கூறல். இங்கனம் கூறுவதினும் வாய் பொதுதிக் கிடக்கை நன்று. ஏனெனில் அனுபவமில்லாவிடத்து அனைத்தையுஞ் சின்மாத்திரமாக்கி யனுபவித்தல் கூடாது. யுத்தி யேனுமின்றேல் பிரபல சுருதி யென்பதற்கு விக்கினம் வரும். சுருதிமாத்திரத்தாலாயினுங் கூறப்புகின் ஏனைய பண்டிதர் வித் வாண்களைக் காட்டினும் தாம் வேதாந்த சாம்பிரதாயத்தா ரென் பதி லென் சிறப்பு? எந்தால் கிரந்த கர்த்தர்களுந் தத்தங் கருத்தை வாக்கியப் பிரபோகத்திலேனும், செய்யுட் பிரயோகத்தி லேனு மழைத்திருக்கின்றனர். அங்கன மழைத்திருக்கின்றதை யுணரவேண்டின் அது எழுத்துச் சொற்பொருள் யாப்பலங்காரன் தருக்கமுகத்தாலன் றிக் கூடாது. ஆயின் பண்டிதரே சாலுமெனின் வேதாந்தானுபவ ரசமு முண்டேல் சாலும். இன்

றேல் அவர் பதவுரைக் கதிகாரிகளன்றிச் சாம்பிரதாயத்தா ரல் ஸர். சாம்பிரதாயத்தாரெனத் தமைக் கொள்ளிலோ, யுத்திக்கு முரணுது சுருதியனுபவங் கூற வேண்டும். அங்ஙன மின்றேல் தாந்தோன்றிச் சாம்பிரதாயத்தா ரெனப்படு மன்றே! இங்ஙன மாவதினும் மூடமொனமா யிருக்கை பிறர் மதிக்கைக்கு நன்கு சிறப்பு. இஃதன்றியும் குருத்தனம் விழையாதா ரெங்கனுமில்லை; விழையினுங் தத்த மையந்திரி பகன்றூரல்லர்; அகன்றூர்போற் காட்டினும் பிறர்பா லென்செய்வர்? உண்மையை ஞானநூல் போல் ஞாயம், சோதனை, பொருத்த மென்னு மிம்முன்று முகத் தாற் கன்மம் பத்திகளைக் கூறும் அற்ப சுருதிக ஞனர்த்தா வென்பதை எங்ஙன நிலையுறுத்தவல்லார்? யாரேனு மிங்கன முரணின்றி யுணர்த்தவல்லரா யுரையிடின் அஃது யாமேற்ப மல்ல மென்பர்; யாதினுலென வினவின், எமது சாம்பிரதாயத்தா ரல்ல ராதவினென்பர். ஞாயம் சோதனை பொருத்த முன வேற் கூடாதென்னை? இங்ஙனமின்றி யெமதாசான் சொல்வ தைக் கேட்ட லெமது மரபென்பர். இவர்களிடுமுரை பென் சிறப்பிற்றே? அதை யேற்கும் விவேகமென் சிறப்பிற்றே? முற்று முணர்ந்தாரே யிதனை யறியவேண்டும். இதனினும் யாமுணர்த்த வேண்டுவ தென்னை யுளது? இது நிற்க. இன்னு முரைக்கிற் பெருகுமாதலிற் சுருக்கி யுரைத்தாம்.



ஓம்  
பரப்ரஹ்மஜேநம்:

**கை வல்லிய நவநீதப்  
பாட்டு முதற்குறிப்பு அகராதி.**

பாடல்.	பக்கம்.	பாடல்.	பக்கம்.
அ		ஆ	
அகமெலு	குடும்	ஆண்டதேசிக	நான்
அக்கினிகட்டு	க்ச	ஆதாரமறைந	ஞிக
அகுத்திலெம்	உக்க	ஆதிமுக்குண	ஙன
அசலிராஞ்சன	உக்கு	ஆரணப்	நாங்க
அச்சுவத்த	களை	ஆரோப	உக
அடங்கிய	கஶ	ஆர்க்கு	உடங்க
அண்ணறன்னருளி	நாஞ்சு	ஆனபாவி	கஞ்சு
அதனையி	உகதி	ஆனவிம்ம	கச
அதுதானெப்படி	உக	ஆனுலையா	கசன
அத்தியாரோப	உக	ஆன்றபத்மா	நாங்க
அந்தக்கண	உகுள	(இ)	
அந்தமுங்கு	எ	இகமான	உங்கு
அந்தவாறிருங்	உக்க	இக்குணங்	நங்
அப்படியிரு	உக்க	இங்குமப்படி	காங்கு
அரவன்று	சச	இதயமொத்த	உங்க
அரிதாகு	கஂட	இதுவினக்	ஊகு
அரியமெய்	கஂன	இந்தச்சிவ	கனாங்
அருவமாகு	உக்க	இந்தஞானந்	கனந
அருளுமை	ககள	இந்தநிச்சய	உங்க
அழிவிலாத	ககுள	இந்தசீ	ஏக
அமுக்கொடு	நஷ	இந்தமாணை	ஊக
அளிமகனெடும்	கூ	இந்தவாறைந்	உங்க
அறியாத	கூச	இப்படிப்போல	உங்
அறிவுக்கு	ஏக	இப்புவியி	உங்கு
அறுச்சை	கசஂ	இம்பரின்	ஞிக
அனகமைங்	கக்க	இராசத	நாங்
அனுபவானங்	அச	இருவகை	உங்க
அன்னபா	உசஂ	இருளாக	உங்க
அன்னைதன்	குடு	இலக்க	கங்க
		இல்லையா	உங்க
ஆகமப்பிர	ககள	இவன்தி	கங்
ஆடவர்	கசக	இவனயன்	உங்கு

## உ கைவல்லிய வெங்தப் பாட்டு முதற்குறிப்பு அகராதி.

பாடல்.	பக்கம்.	பாடல்:	பக்கம்.
இ			
இவ்வாறு	உசகூ	ஜீயனே	கீ
இவ்வுடன்	ந-அ	ஜீயாகேளீர்	காகா
இன்னதுதேகந்	உக	கீ	
இன்னவகை	உக்ரு	ஒருவழியிது	ந-ஓ
இன்னவாறு	கஅ-ஐ	ஒன்றுகிய	உ-குசு
		ஒன்றுகேண்	கங்கா
ஈ			
ஈசகாரிய	கஙக	கீ	
ஈசலுக்கி	ந-ஏ	லீய்ந்தக்ஞ	கஶகு
ஈசனுமா	கந்து	க	
ஈனந்தரு	உ-நிட	கந்கையிற்	ஆந-
ஈன்றவித்	ஈ	கடாநிரின்	அன
		கடமெனு	காந
ஊ			
உண்டுறவு	உஙகூ	கண்டறிந்	உ-நா
உதவும்புவி	உ-குச	கரணமா	ஏ-ஞ
உத்தமகுரு	கச-அ	தருதும்மேனு	கஉ-க
உத்தமம்வெஞுப்பு	உக	க்ருப்பை	உ-உ-உ
உருக்கியதரா	கஉ-உ	களங்கமற்	கந்க
உருவங்களி	உ-உ-க	கள்ளஞமு	கக்க
உலகமான	கக-உ	கற்பனைவங்	சா-உ
உன்முகம்	கஉ-உ	கா	
		காமமாதிகள்	கக
ஏ			
எத்தனோா	க-ன	காமியத்தவ	கச-ஏ
எரிகின்ற	கஉ-கூ	காரணசரீர்	உ-கு-உ
எல்லாங்கண்	ஏ-கூ	காரியங்க	உ-உ-ஏ
எல்லாச்சீவ	கந்து	கானனீர்	கக-ஏ
எவருடை	ஏ	கீ	
எவஞுகிலு	உ-கு-உ	கிளர்மக	கஶ-உ
எனவுரைத்	கக்கு	கு	
என்மனந்	கக்கூ	குகன்றனை	உ-கு-உ
என்னபுண்	ந-உ-உ	குரவாங்கிகா	கஶ-உ
என்னுடை	கு	குவுசந்குரு	ந-உ-க
என்னுமா	ந-உ-உ	குளிரிளக	உ-கு-உ-உ
என்னேத்தா	உ-க	கே	
		கெட்டவான	உ-ஈ-கு
ஏ			
ஏகமாய்	கந-ஐ	கே	
ஏமமாயா	ந-கு	கேவலங்கீல	நு-ஞு
		கை	
ஒ			
ஒங்குத்தமு	கா-உ	கைதவங்	கஶ-உ

கைவல்லியங்வீதப் பாட்டு முதற்குறிப்பு அகராதி ॥

பாடல்.	பக்கம்.	பாடல்.	பக்கம்.
		<b>சோ</b>	
சகமதி	...	சொற்பன	...
சடமதா	...	சொன்னது	...
சடமான	...	உநந	நா
சட்டிகுட	...	குருச	ஞானங்காரண
சத்திசத்தனை	...	உ-ஒ	ஞானமார்
சத்தேசித்	...	உ-க்க	த
சத்தொடுசித்	...	எக	தஞ்சமா
சந்ததம்புருட	...	கக்க	தடத்து
சமந்தமம்	...	கா	தடைகளே
சருவமுத்தியை	...	உங	தத்துவஞானம்
			தத்துவத்தின்
சாதனமின்றி	...	க-உ	தத்துவப்பத
சி	...		தத்துவங்கு
சின்ஞாச	...	உ-அக	தத்துவவிசா
சிட்டர்புகழ்	...	உ-ஆக	தத்துவவிளக்
சிட்டனில்	...	க்க	தர்ப்பணத்
சித்துநானிரை	...	உ-ஒ	தன்பதியல்லா
சிரவணப்	...	கக	தன்னையுங்
ஷிவசொரு	...	குருகு	தா
சிறந்தநன்	சி	கக்க	தாகப்படும்
சீரியல்ச	...		தாமதமிரா
சீவுபேதங்க	...	க-உ	தாலத்தின்
சீவன்மு	...	கக்க	தானன்றி
		கங்கு	தானிகர்
			தி
சு	•		
சுத்தமாஞ்	...	கங்க	திகழ்ந்த
சுத்தியில்	...	நிச	தினமுமண்
சுருதியுத்தி	...	உ-ஏ	தி
சுமுத்தியில்	...	நின	திரராய்
			து
			தி
சுக்குமசக	...	ந-கூ	துரியசிலங்
சே	...		துருத்திமா
செய்கையு	...	கங்க	துறந்தங்க
சென்மாந்த	...	உங	துளங்கு
சென்றது	...	கங்க	தூ
			து
			து
சோ			
சொற்பஞா	...	கக்க	தாங்குஞ்
சொல்லிய	...	கக்க	தாடண்த
		கங்க	தாலகுக்கும்

சு கைவல்லியங்வந்தப்பாட்டு முதற்குறிப்பு அகராதி.

பாடல்.	பக்கம்.	பாடல்.	பக்கம்.
தூ தாலமேமரு தெ	சக	ப பஞ்சினையூழித் படமுனாலும்	கங்கு சகூ
தெசபுமான் தெரிதரும் தே	கூகு கசன	ப படர்ந்தவே பத்தியும்	அ காப்
தேகத்தனைல் தேகமல்லாம் தோ	கங் கூ	ப பந்தமனை பலகலையு	காப் காங்
தொடாடர்பவங் தோ	கச	ப பன்னிய	அரு
தோற்றமாஞ்சத்திதன்... தோற்றமாஞ்சத்திதானே ந	நகு நுகு	பா ப பிரமஞானி பிரமபாவனை பிரமாந்தனை	காங் காரு கூக
நரரின்மன் நரர்குழி நலமெய் நல்லவனே நற்கருத்து நனவுகண்ட நன்மையா நா	குளு ககந் களஞு கசக ககச உந் கஶ	பா ப பிரமஞுப பீறந்ததுண் பிறிவதெப்படி பின்னைழுவ புண்ணிய புலவர்புகழ் புவியுமனு	உங்க உக்க கூக காப் காங் உந உஙன உங்கூ
நாசச்சரீர நாலாம்பூழி நானெனா நானென்ற நி	உநகு உநங் நங்க உகூ	பு புக்ஷியல் புரிக்குங் புன்றமாம்	காந உங்க உங்கூ காக
நிசமானது நித்தியம்பூ நித்தியவனித் நிர்க்குண நிறைந்தவா நி	உநுசு உக்க கா உக்கூ	பே பேதகன்ம பேதமான போ	காப் அப்
நீநானென் நே	கூ	போ பொய்யை பொல்லாத பொறுமை பொன்னில	காங் உக்க உந காங் உ
நெய்யும் ப பங்கயாசனன் பஞ்சகோசமும்	உநுநு	போ	உக்கூ காக கங்க
		போகத்தில் போகமாரு போனசன்மங்	

கைவல்லியங்கொந்தப் பாட்டுமதற்குறிப்பு அகராதி. ⑩

பாடல்.	பக்கம்.	பாடல்.	பக்கம்.
<b>ம</b>		<b>மோ</b>	
மதுரமாங்	எஅ	மோகவிருஞ்	உசா
மதுவிரைச்	ககஉ	யோகஞா	ககஉ
மந்தமுந்தீ	உஅன	வ	
மந்திரழூர்	ககன	வகுத்தகண்	ககக
மரங்கள்	கஉ	வஞ்சகமில்	கஉஅ
மலடிமைங்	உகா	வட்னால்வால்	அக
மற்றைமுப்	ககஅ	வணங்கினின்	கஷ
மனதுசத்	கநா	வந்ததோரி	நாந
மனத்தினே	உக்கா	வா	
மதநாசஞ்	கநந	வாக்கியங்த	கஉங்
மஹாடன்	உகுகூ	வாதனுவயத்	உக்கா
மனைக்குள்	கஅகு	வாயுஸ்தப்ப	உஉச
மனைவிலங்கறு	கஎநு	வாராயென்	கக
<b>மா</b>		<b>வி</b>	
மாயையென்பது	உகத	விடயசக	உசத
மாயையென்பதேது	உகன	விண்ணென்றே	கன
மானஞ்சிற	உ.ஈஅ	வித்தியானங்	நாங்ச
<b>ஷ</b>		விருத்திகளடக்க	உகன
முத்தனை	க	விருத்தினா	ககன
முத்திநல்கி	கநுஅ	விருத்தியும்	கஉன
முந்தவகண்டா	உஎநு	விவகாரவே	காந்த
முந்தியசங்கை	கஉ	வினவுமிடத்	உநு
முந்புவிலூ	உஅங்	<b>வி</b>	
முந்புகல்தச	எங்	வீட்தாம்பரி	உங்அ
முந்னிலங்	உஅங்	வீயாதசத்	உங்
<b>ஷ</b>		<b>வே</b>	
ஆவாம்	கஎ	வேகின்ற	உசங்
மெய்யுங்	கசக	வேடமாறிய	காக
மேவுமன்	உநு		

பாட்டுமதற்குறிப்பு அகராதி

முற்றும்.

ஒம்

பரப்ரஹ்மணேநம:

பரிசோதன பத்திரம்.

பக்கம்.	வி.	‘ ஷை.	திருத்தம்.
உ.க	உ.க	ஓரோர்	ஓரோர்
ந.உ	க	யந்திரி	யந்தரி
ஞ.ஏ	ஞ	முத்தியும்	முத்தியும்
,,	ந.ச	பிறப்ப	பிறப்பு
ஞ.க	உ.ச	மாய்ப்பார்	மாய்ப்பர்
எ.உ	க.க	யாண்வா	யாண்மா
க.ங	அ	துரும்	துறும்
க.உ.ந	உ.ஊ	அத்தர்	அந்தர்
க.ச.உ	ந.உ	கேள்ளீர்	கேள்ளீர்
க.க.ஞ	க.க	மூன்று	மூன்று
க.க.ங	ந.ங	தாலுகிய	தாலுகிய
க.ஆ.ச	க.க	களிபம்கல	களிம்பகல்
உ.ங.க	க.க	பெருவாழுவு	பெருவாழுவு
உ.ஞ.உ	க.எ	ஸ்தானசகம்	ஸ்தானசகம்
உ.ங.ங	க.க	தொன்றச	தோன்றச்
ந.ங.க	ந.ங	யானுயவிடத்	யானுயவிடத்துக்
		க்	

பரிசோதனபத்திரம் முற்றம்.

ஓம்  
பரப்ரஹ்மணேநம்:

# கைவல்லியநவநிதம்.

· தத்துவவிளக்கப்படலம்.

கேவலத்தின்றன்மை கைவல்லியம்; நவாடிதம் வென்னென்றோ. அன்னியமாகாது தானேதானேயீலையெனப் பெற்றும். இவ்விருபதமுமாரி யம். தன்னைத்தான் விசாரிப்புழிச் சுத்தாசுத்த சகல கேவலமிறந்து தான் மாத்திர மிஞ்சிநிற்கும்; விற்கவே சச்சிதானந்தம் விளங்கும்; விளங்கவே நிரதிசயானந்தமதாம்; ஆகவேயெனைத்து மின்னனமாக விளங்கும்; விளங்கவே தானே யனைத்துமா யன்றுய் முடியும். தா விது கேவலமெனப்படும்; படுவதால் இதனை நவாடித மென்றால் எனத்துங் கடைந்துழியன்றி வென்னென யாகாததுபோல் இங்குநாட்டுக்காதலைனைத்திலுந்தன்னைத்தான் விசாரியாதுழித் தானேதானாக விளங்காது. ஆதவின் தன்னை நவாடிதமெனக் கொண்டாம்; கொள்ளவே தானுகியாதுவாடிதமென்றுயிற்று. கைவல்லியம் தனித்து சிற்கை. மூட சுழுத்தியும் குண்டலிசத்தியும் மின்னனமாதற் கிடம் பெருதோவெனின், நனவிற்பறத்தை யறிவுறுத்தகவத்தை புலன்வினமாறியே. நனவிற்சமுத்தி நிலைவாரினப்பொருட்டி கழுங்கலனுகவே” என்று தத்துவ ராயர் கூறுதலின். இந்நால் அலங்காரமென்றுபோல இந்நால் கைவல்லிய நவாடிதமென்னால் காரியவாகுபெயர். நவாடித கைவல்லிய மென்னது கைவல்லிய நவாடிதமென்ன ஒருவகம்.

இந்தாலுரையாசிரியர் நிலைமை.

முன்னர் இந்நாலுக்குரைசெய்தார் இந்தால் ஆசிரியருடைய கருத்து சிறிதேனும் வழுவாது சுருதி யுத்தி யனுபவாவொற்றுமை நயத்தா அனர்ந்துரை செய்தனரன்றி யேஜையோர்போலன்று. இதனை யாங்காங் கணுபவத்தாற் காணலாம்.

இவருரைமேற் பழுதுரைப்பாரை மறுக்க விருத்தியுரையாக்கப்படுகுந்தனம். விருத்தியுரையாவது காண்டிகையுரையின் மிக்கது. என்னை? “குத்திரத்துட்பொருளான்றியுமாண்டைக்கின்றியமையாதியாவையும்விளங்கத், தன்னுரையானும் பிறநாலானு, மையமகலவைங்காண்டிகையுறுப்பொடி, மெய்யினை யெஞ்சாதிசைப்பதுவிருத்தி” என்று நன்னாலாடோது கவின்.

நூல்.

க - கவி. அவதாரிகை.

[ஜீவேசரராகவும், கூடஸ்த பிரமமாகவும் விளங்குவது யாதோ அது தன்னையடைபவர்க் ககோஏரமாகவும், கோஏ-மாகவும், அருளிறையாகவும், குருமுர்த்தமாகவும், உபாசனை மூர்த்தமாகவுங் கொன்றிலிர்கும்; அதையங்கான மங்கானம் வழுத்துவான் புகுந்தார் இக்கவியில் வாஸ்துவையகோசரமாகத் துதிக்கின்றார்.]

பொன்னில மாத ராசை பொருந்தினர் பொருந்தா ருள்ளாந் தன்னிலங் தரத்திற் சீவ சாக்ஷிமாத் திரமாய் நிற்கும் எங்கிலங் களினு மிக்க வெழுநில மவ்ற்றின் மேலா நண்ணில மருவு மேக நாயகன் பதங்கள் போற்றி.

(இதன்போருள்) பொன்னிலமாதராசை பொருந்தினர் பொருந்தா ருள்ளாந்தன்னில்(எ-து)—பொன் மன் பெண் னீவைகளில் விருப்பமுடையோரும் அகன்றேருமாகிய விவ்விருங்கு ருள்ளத் தின்கண், அந்தடத்திற் சீவாசாட்சிமாத்திரமாக விளங்குவோன், எங்கிலங்களினுமிக்க வெழுநிலமவற்றின் மேலா நண்ணிலமருவும் (எ-து)—எவ்வகைப் பதவிலிலங்களினு மிகச் சிறந்த அல்லது அஞ்ஞானபூரிகளினு மிகச்சிறந்த வெழுவகையாயுள்ள ஞானபூரிகளினு மேலாயுள்ள தூரியாதீதத்தி சீவசாட்சிமாத்திரமாக விளங்குவோன் யாவானே?, ஏகநாயகன் பதங்கள் போற்றி (எ-து)—அந்த வேகநாயகன் து திருவடிகட்டகே வந்தனம் (எ-று).

பொருந்தினர் பொருந்தா ரென்பதனை வஞ்ஞானியும் ஞானியுமெனக் கொள்க. அந்தரத்தி வெண்பதனால், சந்தனத்தின்கண்ணு மைமேத்தியத்தின்கண்ணு விறைந்துள்ள வாகாயத்திற்குச் சுத்தாசுத்த மின்மையைக் காட்டுக் குறியெனப்பெற்றார். அதுபோலச் சீவசாட்சிமாத்திரமாய்விற்கு மென்பதனால், அந்தச் சீவசாட்சியாகிய சைதன்னியம் சலட்சணமாயினும் விலட்சணமெனக் குறிக்க நின்றதெனக் கண்டாம். சாட்சியென்னது சீவசாட்சியென்றதனால் சச்சாட்சியெனக் கொண்டாம். ஒருகாற் சுத்தமு மொருகாலசுத்தமுமா யிருப்பினு மிருவகையுமன்றெனக் குறிக்க உள்ள மென்றார். நிற்கு மருவு மென்பதை யூர்தினை யாண்பாலாக்கியது ஏகநாயக வென்னு முயர்தினை யாண்பாலைப்பற்றியென்க. இதனைப் “பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற், செல்லாதாகுஞ் செய்யுமென்முற்றே” என்னுஞ் சூத்திரவிதியாற்காணக். யாவனென்னும் வினா வருவித்ததைப்

## தத்துவவிளக்கப்படலம்.

ந

பற்றி அந்தவென்னுஞ் சுட்டு வருவிக்கப்பட்டது. சிற்கும்மருவு மென்னும் வினைகள் கூடல்தனுக்கிற்கும் ஏகநாயகன், பிரமமாக மருவு மேகநாயக னென முடிக்கின் பெயரெச்சங்களாம். இக்கவியின் மூன்றும் அடியின் எதுகை பொதுஉகரமாயினும் இனமாதற்பற்றியாதவின் வழுவன்றென வணர்க.

(கருத்து.) எந்த வேகநாயகன் ஞானி யஞ்ஞானிகள் உள்ளத்தின்கண் சீவசாட்சி மாத்திரமாயும், ஞானபூமியேழினு மேலாய துரியாதீதத்திற் பரசாட்சி மாத்திரமாயு மிருக்கின்றுதே, அந்த வேகநாயகன் து திருவடிக்கட்கு எமது வணக்க முண்டாகுகவென்பது. இங்னனமன்றேல் மூரணும். சீவசாட்சியா யென்னது மாத்திரமென மிகைபடக்கூறியது சயம்பெனக் குறிக்க. எங்கிலங்களினு மென்பதற்குக் கீழேழ் மேலேழ் நிலமெனக் கூறு வது புராண சம்மதம். இன்னும் சகலமத சிச்சயங்களாகிய வெந்த நிலங்களினு மெனப் பொருள்கொள்ளினு மொருசாரமையினு மஹமயும். சீவசாட்சி கூறியதுபற்றி ஈசவரசாட்சி வருவித்தது அருத்தாபத்தி. ஜீவேசவரராக விளங்குவ திருவகைச் சாட்சியெனவும், இவ்விருவகைச் சாட்சியாக விளங்குவ தேநாயகனெனவும் பொருள்புதலாவிங்கே வணக்கமைக்கிய மெனக் குறிப்பிக்குநின்றது. உள்ளந்தன்னி னிற்கு மேகநாயகனென்னில், நன்னிலமருவு மேகநாயகனெனப் போருள்கொள்ளுதும். உள்ளந்தன்னில் சீவசாட்சிமாத்திரமாய்சிற்கு மென்றதனால், மேலாங்னிலங்களில் ஈசவரசாட்சி மாத்திரமாக மருவுமென்றும். உள்ளந்தன்னில் ஏழாம் வேற்றுமை வரி. நன்னிலம் பண்புத்தொகை. அந்தரத்திலென்பதை யிரண்டிடத்து மொட்டுக். ஏகநாயகனென்பதி லேகமென்றது சாட்சித்துவிதம் அற்றகு மிகைபடக்கூறியதென்க. ஏகநாயகனென்னு சிலைக்குச் சாட்சித்துவிதம் கற்பிதம்; இந்தச்சாட்சித்துவித சிலைக்குச் சீவேசவரத்துவிதங் கற்பிதம்; இந்தச் சீவேசவர கற்பிதங்லையக் கற்பிதமென்றுணராது இவற்றையே ஆண்டான் அடிமையெனக் கொண்டனர் மத்தர். அத்துவிதி வணக்கத் தையும் ஏனைய மதத்தர் வணக்கத்தையும் குறிப்பிக்க சின்றது, இந்நூலாசிரியரது வணக்கமெனக்கொள்க. அவற்றினு மென்றவும்மை தொக்கு சின்றமையின் வருவிக்கப்பட்டது. ஏனைய மதத்தர் வணக்கம் பேதமெனவும், இந்நூலாசிரியர் தமது வணக்கம் அபேதமெனவுங் காட்டப் போற்றியென்றுர். ஏகநாயகன் போற்றி யென்னது பதங்கள் போற்றி யென்றவுமையின், பதங்கள் இருவகைச் சாக்ஷிகளாகிய கூடல்த பிரமமெனக்கொள்க. அவயவியைய யன்றி யவயவ மின்மைபோல, ஏகநாயகனை யன்றி யிருவகைச் சாக்ஷியு மின்மையின் பதங்கள் போற்றியென்றுர். ஏனைய அவயவங்களுக்கு வணக்கங் கூருதது தம்மை யிழிந்தோரெனக் காட்டற்கு. ஜீவேசருக்குச் சலட்சன வில்ட்சன்மா யிருத்தவிற் சாட்சியென்றுர். நன்னிலமருவு மேகநாயகனெனபது குருவெளினு மஹமயும்.

(க)

2 - கவி. அ - கை.

[நிறுத்தமுறையானே வஸ்துவைக் கோசரமாக  
இக்கவியில் துதிக்கின்றார்.]

ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனுய் மாலாய்  
ஆன்றவீ சனுமாய்த் தானே யனந்தமூர்த் தியுமாய் நிற்கும்  
ஷுண்றமுத் தனுமா யின்பப் புணரியா தவனுய் நாளுந்  
தோன்றிய விமல போத சொருபத்தைப் பணிகின் ரேனே.

(இ-ள்.) ஈன்றளித்தழிக்குஞ் செய்கைக்கேதுவாம் (எ-து) — சிருட்டி  
திதி சங்காரஞ்செய்யுவு கிர்த்தியங்கட்டுக் காரணகர்த்தர்களாகிய. அயனுய்  
மாலாயன் ற்வீசனுமாய் (எ-து) — பிரமாவாகியும் விவ்தனுவாகியும் சிறந்த  
உருத்திரஞ்சியு மிருப்பதுமன்றி, தானே யனந்தமூர்த்தியுமாய் (எ-து) —  
தானே யின்னு மளவிறந்த மூர்த்திகளாகியும், நிற்கும்பூன்ற முத்தனுமாய்  
(எ-து) — இருந்தபடி மிருக்கும் பரிபூரண ஞானியாகியும், இன்பப் புணரியா  
தவனுய் (எ-து) — பிரமாநந்த சாகரத்திலுதிக்கு ஞானகுரியஞ்சியும், நாளுந்  
தோன்றிய விமலபோத சொருபத்தைப் பணிகின்றேனே (எ-து) — சதோ  
தயமாக விளங்கும் களங்கரகிதமான் பிரஜ்ஞா சொருபத்தை வணங்கு  
கின்றேன் (எ-து).

இங்கே கோசரமாவது ஞானம்; இந்த ஞானமே யிங்கனமாகக்கூறிய  
வனந்த பேதங்களுமா மென்பதுதோன்றத் தானேயெனத் தேற்றேகாராய  
கொடுத்தனர். புணரியாதவனென்னது இன்பப்புணரியாதவன் என்றத  
ஞல், ஞானகுரியென்றாலும். என்று மொருத்தைக்தாக விளங்குதலென்  
பார், நாளுந்தோன்றிய வெளவும். சமஸ்தமுமாக னின்று விளங்குவதாற்  
பிரஜ்ஞா சொருபத்திற்கு வணக்கமெனவும் கூறினார். இதுபற்றி வேதமா  
நாவால் நான்குவேதத்தினு முடிவாயுள்ள மகாவாக்கிய நான்களுள் முதல்  
வாக்கியமாகப் பிரஜ்ஞானம் பிரமமெனக் கூறப்பட்டதெனக் கொண்டாம்,

வினு:— இந்தப் பிரஜ்ஞான மென்பதைக் கோசரமெனக் கொள்வ  
தெண்னை?

விடை:— அறிவு, ஆனந்தமென விரண்டாம்; அவற்றுள் அறிவன்றி  
ஐக்ஜிவை பரமுண்டாயின றிவன்றி யானந்த முண்டாகலாம்; இன்றே லங்து  
யின்றாம். எயஙனமெனின், சோதனையி றநிவாகமுடியாத திரிபதார்த்தங்  
களி வொன்றுமல்லை. இவைகள் அன்னிய மாகாதிருக்க ஆனந்தமென்ப  
தெங்வன மன்னியமாக முடியும்? யாழு மறிவாதலா லெம்மா விதனை விசா  
ரித்தனுஷ்டித் ததுவாகக்கூடும். ஆதவின் கோசாமெனத்தகும்.

வினு — அறிவே சிருட்டி திரி செய்கா மா பாத பேயவன மறியலாம்?

## தத்துவவிளாக்கப்படலம்.

(ட)

**விடை:**—அறிவாகிய சத்தையன்றிப் பிராதிபாவிகம், வியாவஹாரிகம், பாரமார்த்திகமென்னுஞ் சத்து மூன்றில்லை.பிராதிபாவிக சத்தே சிருஷ்டி, வியாவஹாரிகசத்தே திதி, பாரமார்த்திக சத்தே சங்காரமாம். ஆதலினிதனை மறுத்தற் கிடமின்றென்க.

(க-து.) ப்ரஜ்ஞாசொருபமே சிவமாதவி னதனையே பொருளாக விடுகே வணக்கங் கூறியதென்பது. இந்தவணக்க மெல்லாமாய் நிற்கு மவசரத் தின்மே விண்றது. (2)

ந - கனி. அ - கை.

[நிறுத்தமுறையானே வஸ்துவை யருளிறையாக  
இக்கவியில் துதிக்கின்றார்.]

எவருடையருளால் யானே யெங்குமாம் பிரம மென்பாற் கவருடைப் புவன மெல்லாங் கற்பித மென்ற நிற்து சவரிடை வெளிபோல் யானே சொருப சபாவ மானேன் அவருடைப் பதும பாத மனுதினம் பணிகின் ரேனே.

(இ-ன.) யானே யெங்குமாம் பிரமம்(எ-து) — நானே யெங்குமாய் சிறைந்துள்ள பிரமசொருபமென்றும், கவருடைப் புவனமெல்லா மென்பாற் கற்பிதமென்றும்(எ-து) — அனந்தபேதமாகத் தோற்றுகின்ற வண்ட சிரைபலகோடிகளுமென்னிடத்தில் மித்தையென்றும், எவருடையருளால் யானேயறிந்து சவரிடைவெளிபோற் சொருபசபாவமானேன்(எ-து) — யாருடையவனுக்கிரகத்தினால் நானேயறிந்து சவரிலு சிறைந்துள்ள வாகாயம் போல் சாட்சாத்கார சொருப சபாவ மானேனே? , அவருடைப் பதுமபாத மனுதினம் பணிகின்றேனே(ஏ-து) — அந்த மகாலுடைய தாமரைமலர்போ ஸ்ர பாதங்களாச் சதாகாலமும் நமஸ்கரிக்கின்றேன் (எ-று).

என்று என்பதை யீரிடத்துமொட்டுக். என்னும்மைகள் தொக்குநின்றன. யானேபிரமசொருபமென்றாக்கியவிடத் ததிலுள்ள சமஸ்தபேதங்களுமென்பாலாதலால்என்பாற் கவருடைப்புவனமெல்லா மெனவும், அனைத்து மென்துசொருபமாக விளங்கவிற் கற்பிதமெனவும், இங்ஙனமாய விலையையறிவுக்கறிவாகவின் றருளிறையறிவிக்க அங்கநித்து யானே யாதலால் யானே யறிந்தெனக்கூட்டிப் பொருள்கொண்டாம். சவரிடை வெளிபோ வென வுவழித்தது தடையின்மையைக்குறிக்க. அஃதிருந்தபடி யிருந்தே வென்பதை விளக்கசொருபசபாவமானேனெனவும், இங்ஙன முனர்த்த வல்லா ரெங்கணு மில்லையென்னு மருமைதோன்ற எவருடையருளால்ன வும், கைம்மாறு வேறின்மையின் பணிகின்றேன் எனவுங் கூறினார்.

(க-து.) சமஸ்தமு மித்தையாக்கி. அவற்றைப்பிரமாக்கியதுமன்றி யானுக்கு மாகக்கினுமேன்பது விசேடம். இதனால் விளாஶகுவ தியாதெனில் என-

னெத்தவிர யாதொன் றுமில்லையென்பது. என்னை? “என்னைத்தவிரமற்றிங் கேதுமில்லையென்னை, பொன்னைத்தவிரவிலாப்பூடணம்போற் - பொன் னையுரு, வேரூக்கிப் பேரூரைத்த வேற்றுமைபோ னம்மையும், வாருப் பகுத்துரைத்தோமால்.” என்று சொருபனானதேசிகரோதுதவின்.

சுவரிடை யென்பதி ஒும்மை தொக்குஙின்றது. நேரே விளங்காமை யாற் கொண்டுகூட்டிப் பொருளுரைத்தாம். இக்கவியி லில்வருளிறையா ஸாயபயன் எனக்கயலெனக் கொண்டிருந்த பிரமம் யானேயென்றும், சுகல வுலகழு மென்னிடத்திலென்றும், அவை வெறும் பொய்யென்றும், அவற் றைச் சின்மாத்திரமாக்கிக் காட்டலா லென்னையன்றியில்லையென்றும், எங்தச் சுபாவமாக வேண்டியதோ அது வானேனன்றுங்கொள்ளக்கிடந்தது.

சு - கவி. அ - கை.

[ஏற்றத்தமுறையானே வஸ்துவைக் குருமூர்த்தமாக  
இக்கவியில் துதிக்கிண்றார்.]

என்னுடை மனது புந்தி யிந்திய சரீர மெல்லாம்  
என்னுடை யறிவினாலே யிரவிமுன் னிமமே யாக்கி  
என்னுடை நீடு நானு மேகமென்றைக்கியஞ் செய்ய  
என்னுடைக் குருவாத் தோன்று மீசனீ யிறைஞ்சி னேனே.

(அ-ள.) என்னுடைமனதுபுந்தி யிந்திய சரீரமெல்லாம் (எ-து) — என்றாகக்கொண்டிருந்த மனம் புந்தி ஜயுணர்வு சரீரமுதலிய வைனத்தையும். என்னுடை யறிவினாலே யிரவிமுன் னிமமே யாக்கி (எ-து) — எனதறிவைச் சுயம்பிரகாசமாக விளக்கி யங்க வறிவினாலேயே சூரியசங்கிதானப் பனிபோ ஸழித்து, என்னுடை சீயுநானு மேகமென்றைக்கியஞ்செய்ய (எ-து) — எனது சொருபமாகியீட்யென்பதும், உனதுசொருபமாகியானென்பதும், ஒன்றே யென்றைக்கியஞ் செய்வான் வேண்டி, என்னுடைக் குருவாத்தோன்று மீசனீயிறைஞ்சினேனே (எ-து) — எனதாகிரியமூர்த்தமாக வெழுந்தருளிய பரமசிவத்தை எமஸ்கரித்தேன் (எ-று).

என்னுடையென்னுநான்கும் என்னுடையவென் றிருக்கவேண்டுமாத் லாலீறு தோகுக்கப்பட்டன. சுகலத்துவங்களையு மெனதாக மெய்யென் றிருந்த வென தறிவைக் கொண்டே யவற்றைப் பொய்யாக்கினுரென்பது தோன்ற, என்னுடை மனது புந்தி யிந்திய சரீரமெல்லா மென்னுடையறி வினாலே யாவிமுன்னிமேயாக்கி யெனவும், உபாதித்ரயத்தால் நீ நானே ன்னும் பேதங்காட்டலேயன்றி யறிவினால் சற்றுமில்லையென்பதுதோன்ற. என்னுடை சீயுநானு மேகமென்றைக்கியஞ்செய்ய வெனவும், ஞானகதாப் பிரத்தியகூத்திலென்றி ஜக்கியமென்பது சிச்சயத்தாலும் பாலுனையினாலும்

## தத்துவவிளக்கப்படலம்.

எ

பயன்படாதென்பது தோன்ற, இரவிமுன்னிமேயாக்கி யெனவுங் கூறி வர். என்னுடை நீடுமென்றதலுல் உன்னுடை நானுமென்றும். சரீர மென்னுது சரீரமெல்லாமென மிகைபடக்கூறியது ஸ்தாலம் சூக்கும் காரணம் என்பவற்றைக் குறிக்கவேண்க.

**வினு:**— உபாதித்ரயத்தி லொன்றுயிருக்க என்னுடை மனதென வேறுபிரித்த தெற்றிற்கு?

**விடை:**— அந்தக்கரணப் பிரதிபலனன் சிதாபாசனென்னுமிடத்தும். பற்றிப்பாடுந்தகையதென்னு மிடத்தும், ஆதார ஆதேய தருமத்தைப்பெறு திருக்கின் மனமொன்றே யெனக்கூறத்தகும். அங்குனமலுபவும் யாவர் மாட்டும் இல்லாததால் ஒன்றெனப்படாது. அஞ்ஞானம் சந்தேகம் விபரீதம் அகற்றத்தக்கது பரமசிவத்தையன்றி இன்றுதலால், என்னுடைக்குருவாத் தோன்று மீசனென்றார். நீயோன் நானேன் யென்றுயவிடத்து இறைஞ்சி வேணன்றது எத்தகையாய வணக்கமோ அதனையுணர்ந்தாரே அறிய வேண்டும். என்னுடை நீயுநாலும் ஏகமென்றவிடத்து, உபாதிசதித அறி வுக்கன்றென்க.

அறிவுக்கறிவாய்கின் றறிவிக்கும் அவசரமூர்த்தம் அருளிறையெனவும் சேரே மானிடச்சட்டை சாத்திவங்கு அடியாரைத்தடுத்தாட்கொள்ளு மவ சரங் குருமூர்த்தமெனவும் இருப்பதுபற்றி இங்கானங் கூறியதென்க. (ஏ)

**இ - கவி. அ - கை.**

[நிறுத்தமுறையானே மேந்கூறிய குருமூர்த்தர்த்தை வளாங்கி

உண்மையாவது இத்தகையதென

இக்கவியிற் கூறுகின்றார்.]

அந்தமு நடுவு மின்றி யாதியு மின்றி வாண்போற்  
சந்தத மொளிரு ஞான் சந்குரு பாதம் போற்றிப்  
பந்தமும் வீடுங் காட்டப் பரந்தநூல் பார்க்க மாட்டா  
மைந்தரு முனரு மாறு வஸ்துதத் துவஞ்சொல் வேனே.

(இ-ள.) அந்தமுநடுவுமின்றியாதியுமின்றி(எ-து) — ஆதிமத்தியாந்தரகி தமாய், வாண்போற் சந்ததமொளிருஞான சந்குரு பாதம்போற்றி(எ-து) — ஆகாயத்தைப்போல இடைவிடாதிருங்கு சதோதயமாக விளங்குகின்ற ஞான வடிவமாயுள்ளசந்குருநாதனது திருவடிகளைவணங்கி, பந்தமும்வீடுங்காட்டப்பரந்தநூல்(எ-து) — பந்தங்கிலை யினையதெனவும் முத்தினிலையினையதெனவும் காட்டுவான்வேண்டி விரிவாகக் கூறப்பட்டுளின்ற வேதாந்தசாஸ்திர சாகரங்களை, பார்க்க மாட்டா மைந்தருமுனருமாறு(எ-து) — ஆராய்ந்துணரத்தக்க சக்தியில்லாத சீட்டருமெளிதிலுணரும்படி, வஸ்துதத்துவஞ்சொல் வேன்(எ-து) — உண்மையாயவஸ்து இஃதெனக் கூறுகின்றேன் (எ-று).

இங்கே சங்ததமென்பது காலத்தின்மேலும், வான்போவென்னு முவக்கம் இடத்தின்மேலும் நின்றன. பரந்தவென்பது நுவெண்பதற்குப்பெயரெச்ச மாபினும், பிறராலன்றித் தானேபரவுந்தன்மை நூலுக்கின்மையின் அந்த வினையைச் செய்ப்பாட்டுவினையாக்கினாம். அந்தமுநவெழியின் நியாதியுமின்றி வான்போற்கந்ததமொளிருமென்னும்விசேடணம் ஞானத்துக்கே யுரியது. அதுவாக விளங்குபவர் ஆசிரியராதலால்ஆசிரியருக்குமாம். ஞானகுருவென்னுது சந்குருவென்மிகைப்படக்கூறியது, அஞ்ஞானசங்தேக விபரீதங்களைச் சருதிமுகத்தால் மாத்திரமகற்றுதல்பற்றியும், இதுவுமன்றியேனேயோரும் இப்பெயர் கொண்டதுபற்றியுமென்க. சந்குருவென்னுது ஞானகுருவென்றது சரியை கிரியா யோகக்குருக்க என்னெனப்பிரிக்க. மைந்தருமென்னு மும்மை யிழிவு சிறப்பு. எனவே போதனு சக்தியை விளக்கித்து.

(க-து.) உணரச் சக்தியற்றவர்களும் உணர்ந்துகொள்ளும்விதம் உண்மையைத் தெரிவிக்கப் புகுந்தனரென்பது. இது ஜீவகாருணியம்; செருக்கன்று. (து)

சு - கவி. அ - கை.

[முன்னே வஸ்துதத்துவமெனப் பொதுப்படக்கூறி இக்கவியில்  
அஃதினையதெனக் கூறுகின்றார்.]

படர்ந்தவே தாந்த மென்னும் பர்த்தகடன் மொண்டு முன்னாற் குடங்களி னிறைத்து வைத்தார் குரவர்க் கொல்லாங் காய்ச்சிக் கடைந்தெடுத் தளித்தே னிந்தக் கைவல்ய நவநீ தத்தை யடைந்தவர் விடய மண்டின் றலைவரோ பசியி லாரே.

(இ-ள.) படர்ந்த வேதாந்தமென்னும் பாற்கடல்மொண்டு முன்னால் குடங்களி னிறைத்துவைத்தார்க்குரவர்கள் (எ-து) — முன்னுள்ளவேதாந்தா சாரியர்கள் தமது காலத்துக்கு முன்னரே விஸ்தாரமாகச் சொல்லப்பட்டு வரையின்றி விரிந்துள்ள வேதாந்தமென்னும் திருப்பாற்கடவில் மொண்டு தம்மாலாயமுதனுவென்னும் குடங்களினிறைத்துவைத்தார்கள், எல்லாங் காய்ச்சிக் கடைந்தெடுத்தளித்தே னிந்தக் கைவல்ய நவநீதத்தை (எ-து) — அக்குடங்களி னிறைத்துவைத்த அனைத்தையும் ஒருங்குசேர்த்துக்காய்ச்சிக் கடைந்து அதிலெழுந்த வெண்ணெண்க்குக் கைவல்ய நவநீதமெனப்பெயர் தந்து இதனை யாவருமுன்னும்படியெடுத்துக்கொடுத்தேன், அடைந்தவர் விடயமண்டின் றலைவரோ பசியிலாரே (எ-து) — இதனை ஏற்றுண்பவர்கள் விடயமாகிய மண்ணைத்தின்ன அலைவார்களோ? அலையார்கள்; எனனிற் பசியில்லாதவர்களாதலால் (எ-று).

படர்ந்த வேதாந்தமென்னும் பாற்கடலெண்பதும், முன்னாற்குடங்க கொண்பதும், கைவல்யங்காநிதமென்பதும், விடயமண்ணெண்ணபதும் உருவகம். வேதமுழிவில் அகண்ட பரிபூரணமாக விளங்காரின்ற சுயஞ்சைதன்ய சாட்

## தத்துவவிளக்கப்படலம்.

கூ

சாத்காரத்தைப் படர்க்க வேதாங்கமென்னும் பாற்கடலெனவும், மகாண் கள் தத்தமக்கியைந்த அளவு அதையேற்றுச் சிந்தித்துத் தெளிவுற்றதைப் பிறருப்புப் பாக்களிலும் வாக்கியங்களிலும் குறைவற அமைத்தன ரென் பதை மொண்டு முன் னாற்குடங்களி னிறைற்றத்துவைத்தார் குரவர்களை வும். அவ்வனுபவ ரசங்களையெல்லாமொருங்கே யென்னுள்ளத்திற் கொண்டு என்னனுபவ ஞானுக்கினியிலியையச் சிந்திக்கச் சிந்திக்கச் சேழித்து சின்றது சிரதிச்சயாந்தமாதலால் இதனையெடுத்துணர்த்தினேனென்பதை எல்லாங்காய்ச்சிக்கடைக்கடைக்கடைத்தளித்தேனிந்தக் கைவல்ய நவீதத்தை யெனவும், இதனைருமையுணர்ந் திதனையடையுமாறு அடைந்ததற்குமாறு நிலையையடையத் தவிப்பபரோ சித்திய திருத்திய ராதவின் தவியா ரென்பதை அடைந்தவர் விடயமன்றின் றஜைவரோ பசியிலாரேயெனவுங் கூறியவாறு காண்க. இதே வேற்றற்பால தல்லாத கைவல்ய நவீதமென்னுங் திவ்விய மேலர்யாசிலையை அதற்கியைந்தமொழிகளாக்கித்தந்தமையின் கைவல்யங்கள் தீம் விடயமும், அதற்கியைந்தமொழிகளாலாய கவிகளும், அக்கவிகள்மய மாய இந்நாலும்; அவ்விடயத்தையுணர்த்தற்கியைந்த துணைக்கருவியாத லால் இந்நால் சம்பந்தமும், இதேனு யுணர வேண்டியவாறு உணர்ந்தனுபு வித்தற்குரியார் அதிகாரியும், அங்கனம் அனுபவித்தலாலாயது துக்கங்கிவிரச்சியும், தடையற்ற வானந்தமும் ஆதலால் இவை பயனும் எனக்கொன்டாம்; கொள்ளவே இந்நான்கும் அனுபந்த சதுஷ்டய மென்றுயின.

**வினு:**—எதை விடய மன்னெண்ணரூர்?

**விடை:**—சர்வமதத்தருங் கூறுங் கைலாய முதலிய சகல பதவிகளும் அவற்றுலாய தாரதம்மிய சுகபேதங்களுமென வறிக.

**வினு:**—இவற்றை மன்னெண்பானேன்?

**விடை:**—மன்னெண யாகாரமாக்கியவிடத்து நாசத்துக்கே இடங்கரல் போல், விடயத்தையே சுகாகா— மாக்கியவிடத்து ஓயாப் பிறப்பிறப்பிறகே பிடங்கரலாலென்க.

(கு-து.) அனுபந்த சதுஷ்டயத் தினிலை இஃதெனவிளக்கியதென்பது. இங்கே விடயமன்னெண்பதின் முக்கியார்த்தம் அறிவுக்கயலை. (கு)

எ - கவி. அ - கை.

[மேல்நிறுத்தமுறையானே வஸ்துவை உபாசனை மூர்த்தமாகத் துதித்து இந்நாலை இருவகைப்ப்படலமாக்கி அவற்றிற் குரியபெயரை இக்கவியிற் கூறுகின்றார்.]

முத்தனை வேங்கடேச முகுந்தனை யெனையாட் கொண்ட கார்த்தனை வணங்கிச் சொல்லுங் கைவல்ய நவீத தத்தைத் தத்துவ விளக்க மென்றுஞ் சந்தேகங் தெளித் லென்றும் வைத்திரு படல மாக வகுத்துரை செய்கின் ரேனே.

(இ-ன்.) முத்தனை வேங்கடேச முகுந்தனை யெனையாட்கொண்டகர்த்தனைவணங்கி (எ-து) — பாசமகன் றவனுகியுஞ்சிருவேங்கடாசலபதியில் முகுந்தனுகியும் என்னைத் தடுத்தாட்கொண்ட கர்த்தனுகியும் இருப்போனேவா ஞேறுவனைவணங்கி, சொல்லுங்கைவல்யாவாநித்த்தைத் தத்துவவிளக்கமென்றஞ்சுஞ்சு சந்தேகங் தெளிதலென்றும்வைத்திருப்படலமாக வகுத்துரைசெய்கின்றேன் (எ-து) — சொல்லப்புகுந்த இந்தக்கைவல்லிய நவீதமென்னுநாலைத்தத்துவ விளக்கமென்றும் சந்தேகங் தெளிதலென்றும் இரண்டிப்படலவகையாக வகுத்துவைத்துஅவற்றைச் சொல்லத்துணிகின்றேன் (எ-று).

“ஒருபொருண்மேற் பலபெயர்வாரினிறதி, பொருவினைகொடுப்பதனியுமொரோவழி” என்னும்விதியால், முத்தனை வேங்கடேசமுகுந்தனை யெனையாட்கொண்டகர்த்தனை வணங்கி என்றார். (எ)

அ - கஹி. அ - கை.

[மேவிரண்டாக வகுத்த படலவகைகளுள் தத்துவவிளக்கத்தை முன்னர்க் கூறுவான் வேண்டி அதனை யேற்றற்பாலனுகிய அதிகாரியின் சாதனசதுட்டயங் கூறப்புகுந்தார், இக்கவியில் அவற்றின் பெயரையும் நிலையையும் முறையே யுணர்த்துகின்றார்.]

நித்திய வாசித்தி யங்க ணிண்ணபந் தெரிவி வேகம்  
மத்திய விகப ரங்கள் வருபோகங் களினி ராசை  
சத்திய முரைக்க வேண்டுஞ் சமாதியென் ரூறு கூட்டம்  
முத்தியைவிரும்பு மிச்சை மொழிவர்சா தனமிங் நான்கே.

(இ-ன்.) நித்தியவாசித்தியங்க ணிண்ணயங்தெரிவிவேகம் (எ-து) — நித்தியவஸ்து, அநித்திய வஸ்துக்களின் நிச்சயங்களைத் தெரிகிறவிவேகத்தை நித்தியாநித்தியவஸ்து விவேகமென்றும், மத்தியவிகபரங்கள் வருபோகங்களினிராசை(எ-து) — இடையாயுள்ள இம்மைறுமைகளில் வரும்போகங்களில்வெறுப்பெழுதலை இகழுத்திரார்த்தபலபோகவிராக மென்றும், சத்திய முரைக்கவேண்டுஞ் சமாதியென்று கூட்டத்தைச் சமாதி சட்க சம்பத்தென்றும், முத்தியைவிரும்பு மிச்சை (எ-து) — ஜக்கிய முத்தியை விரும்பத்தக்க இச்சையை முழுட்சுத்துவமென்றும், மொழிவர்சாதன யின்நான்கு (எ-து) — கூறத்தகும் இந்நான்கையுஞ் சாதன சதுட்டயமென்ப ராவுடையோர் (எ-று). (அ)

கை - கஹி. அ - கை.

[முன்னர்ச் சமாதி சட்க சம்பத்தென்னுங் தொகையை இனி யிரண்டு கவியில் வகையாக்கிக் கூறுகின்றார்.]

சமந்தமம் விடல்ச கித்தல் சமாதானஞ் சிரத்தை யாரூஞ் சமாமகக் கரண தண்டந் தமம்புறக் கரண தண்டம்

அமர்மனை விவகா ரங்க எருகலே விடலென் ரூகும்  
அமர்செயுன் சுகதுக் காதி யனுபவிப் பதுச கித்தல்.

(இ-ள்.) சமந்தமம் விடல்சகித்தல்சமாதான ஞஷிரத்தையாரும் (எ-து) — முன்னர்ச் சமாதிசடக் சம்பத்தென்றார்; அவை சமம் தமம் விடல் சகித்தல் சமாதனம் சிரத்தை யெனவாரும், சம மகக்கரணதண்டம் (எ-து) — சமமா வது அகமாயுள்ள மனத்தைத் தண்டித்தலாம், தமம் புறக்கரணதண்டம் (எ-து) — தமமாவது புறமாயுள்ள ஞானேங்திரிய கண்மேங்திரியங்களைத் தண்டித்தலாம், அமர் மனைவிவகாரங்க எருகலே விடலென்றாகும் (எ-து) — விடலாவது தானமர்ந்துள்ள குடிம்பவிவகாரங்களைச்சருங்கச் செய்தலாம், அமர்செயுன் சுகதுக்கர்தி யனுபவிப்பது சகித்தல் (எ-து) — சகித்தலாவது விடாது கலகஞ் செய்கின்ற சுகதுக்க முதலியவைகளை அவ்வங்வாருகா தனுஷவித்தலாம் (எ-று).

இச்சை செல்லுழியெல்லா மனஞ்செல்லாது காத்தல் அகக்கரணதண் டமெனவும், முன்பழக்கவழிச் செல்லுழியெல்லாம் பொறிகள் செல்லாது காத்தல் புறக்கரணதண்டமெனவும்; விவகாரவிரிவைச்சருக்கல் அமர்மனை விவகாரங்க எருகலெனவும், இருவிணைப்பயன் வழித்தா யாகாமை சகித்த லெனவும் பொருள் படுமாறுகாண்க. கலகஞ்செய்தல் மனமொருவழித்தா நிற்கச்செய்யா தலையச்செய்தல். (க)

கா - கவி. அ - கை.

இதுவுமது.

கிரவணப் பொருளைத் தானே சித்தஞ்சிங் திக்கு மாறு சரசமா வைக்கு மித்தைச் சமாதான மென்பர் மேலோர் பரமசற் குருநூ லன்பு பற்றலே சிரத்தை யாகும் வரமிகு சமாதி யாறு வழகயின் சொற் பொருளி தாமே.

(இ-ள்.) கிரவணப்பொருளைத் தானேசித்தஞ் சிங்திக்குமாறு சரசமா வைக்குமித்தைச்சமாதானமென்பர்மேலோர் (எ-து) — வேதாந்த கிரவணூர்த்தத்தையே சித்தஞ்சிங்திக்கும்படி இனியலீலையாக நியமித்துக்கொண்ட இந்தச்சனம்மார்க்கத்தைச் சமாதானமாவதெனச் சான்றேர்க்குறவர், பரமசற்குருநூலன்பு பற்றலேசிரத்தையாகும் (எ-து) — சிறந்த சற்குருநாதனி டத்திலும் வேதாந்தநூலினிடத்திலும் மிக்கவன்புவைத்தலே சிரத்தையெனப்படுவதாம், வரமிகுசமாதியாறுவகையின் சொற்பொருளிதாம் (எ-து) — எல்லாவரத்தினுமிக்க ஆறுசமாதிவகையின் சொற்பொருளினிடதேயாம். ()

எனையவற்றைச் சிரவணப் பொருளென்னது வேதாந்த மென்றது சமாதி சட்க சம்பத்து நான்கு சாதனத்துள் மூன்றாவத்தலானும், சமாதி யாற்றுள்ள சமாதான மைந்தாவ தாதலானும், பின்சாதன முழுட்சத்துவ

மாதலானுமென்க. தானே யென்னுங் தேற்றேகாரங் தந்தது பிறவன்றென்றாகு. காதானுகர்தலைச் சிரவணமென்றார். பொருளிதாமென்றது தொகுதி யொருமை. வேதாந்தார்த்தமாவது அங்கலிங்கார்த்தத்தை மாத்திரம் பிரதிவாதிப்பது. ஏனைய, கன்மகாண்டம் பத்திகாண்ட மெனக்குறிப்பிக்கின்றன. (க-து) இந்துலதிகாரிக்கு இங்கான்கு சாதனமும் அங்கமாயின வென்பது. (க0)

**கக - கவி. அ - கை.**

[அவ்வவற்றிற்குரிய சாதனமின்றியக்கண் யாதும் அழையாதென்பதையும், அழையின் அதனருமையையும் இக்கவியிற் கூறுகின்றார்.]

சாதன மின்றி யொன்றைச் சாதிப்பா ருலகி லில்லை ஆதலா விந்த நான்கு மடைந்தவர்க் கறிவுண் டாகும் நாதன விவேகி யுள்ளி னுழையாது நுழையு மாகிற் பூதசன் மங்கள் கோடி புனிதனும் புருட னுமே. .

(இ-ள்.) சாதனமின்றி யொன்றைச் சாதிப்பா ருலகிலில்லை (எ-து) — அவ்வவற்றிற்குரிய சாதனமில்லாவிடத்து யாதுகாரியத்தையுஞ்சாதிப்பா ருலகெங்கனுமில்லை, ஆதலா விந்தநான்கு மடைந்தவர்க் கறிவுண்டாகும் (எ-து) — ஆகையா விந்தநான்குசாதன முடையோர்க்கே ஞானேதயமுண் டாகும், நாதனவிவேகியுள்ளினுழையாது (எ-து) — நாதனசாதன விவேகி யுள்ளளத்தின்கண் ஞானேர்த்தத்தை நுழையுமா நெடுத்துக்கூறினுஞ் சற்றும் நுழையாது, நுழையுமாகிற் பூதசன்மங்கள் கோடிபுனிதனும் புருடனும் (எ-து) — நுழையுமானால் அவன்முன் அனேககோடி ஜன்மங்களிற்கெய்த விவுபுண்ணியங்களாற் சித்தசத்தி யடையோனுகிப் பரிபாக புருடனென் தெண்ணப்படுவன் (எ-று).

பொதுப்பட்டீதிபற்றிக் கூறியதென்பதுடோன்றான் சாதனமின்றியோன்றைச்சாதிப்பாருக்கிலில்லையென்றார். நிச்சயமாதவின் அடைந்தவர்க்கே யெனத் தேற்றேகாரம் வருவதீத்தாம். ஏனையபாலினும் “ஒருமொழியோழி தன்னினங்கொளற்குரித்தே” என்னும் விதியால் புனிதனென்பதையொட்டுக. அங்றினையிலும் மூன்னுக்கத்திரியும் ஞானேக்கினியா லெரிந்ததென்னும் ஐதிகசாம்பிரதாய மிருக்தவிற் கூடும்.

(க-து.) ஞானம் சாதனசதுஷ்டயமின்றி யமையாதென்பது. இங்கே அறிவுண்டாகுமென்பது மெய்யுணர்வாவது அயலை யறி யாது தன்னைத்தான்றிதல். என்னை? “மெய்ம்மையறிவுல்லதமில் வேற்றில தெல்லாம். தம்மையறியும்மறிவதேயறிவுதானே” என்றுத்துவராயரோது தவின். சுவானுபூதிதிநூலையேனும், சுவானுபூதியுத்தியேனும், சுவானுபூதிசுவாநு அம்புத்தத்தேயேனும் ஜில்லாவிடா தி-வி-ப் பகலுமாக எதிரினின் தெடு

## தத்துவவிளக்கப்படலம்.

கந்

ததுப் புலப்படும் வண்ணம் போதிச்சினும் இங்னனமாய சத்தஞ் சிறிதும் நுழையாது. செவிடோ? உலகசத்தத்துக்கன்று. என்னை? “கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற், ரேட்கப்படாத செவி” என்று திருவள் ஞவர் கூறுதலின்.

(க)

கட - கவி. அ - கை.

[இங்னனமாய சாதன சதுஷ்டய அதிகாரியான ஒருவ னதித்திலிர பக்குவ நிலையை இக்கவியிற் கூறுகின்றார்.]

இவனதிகாரி யானே னிச்திரி யங்க எாலும் புவனதெப் வங்க எாலும் பூதபெள திகங்க எாலும் தவனமூன் றடைந்து வெய்யிற் சகித்திடாப் புழுப்போல்வெம்பிப் பவமறு ஞான தீர்த்தம் படிந்திடப் பதறி ஞனே.

(இ-ள்.) இவனதிகாரியானே னிச்திரியங்களாலும் புவனதெய்வங்க எாலும் பூதபெளதிகங்களாலும் தவனமூன் றடைந்து(எ-து) — இந்தான்கு சாதனத் துக்கு மதிகாரியானேனையை இவன், மனமுதலியவாறு இந்திரியங்க எாலும் பூமியில் தனக்கிடுக்கணை நேரிடுந் தெய்வச்செயல்களாலும், பஞ்ச பூதங்களாலும், அவற்றின் பெளதிகங்களாலும் நேரிடும் மூன்றுவித தாக மடைந்து, வெய்யிற் சகித்திடாப் புழுப்போல் வெம்பி (எ-து) — வெய்யிலாற் சகிக்கப்படாத புழுவைப்போல வதைந்து, பவமறு ஞானதீர்த்தம் படிந்திடப் பதறினேன் (எ-து) — சனியாத ஞானதீர்த்தத்தில் மூழ்கிவிட அதி தீவிரமாக விரைவுற்றனன் (எ-று).

இவன் தவன மூன் றடைந்து புழுப்போல் வெம்பி ஞானதீர்த்தம்படிந்திடப் பதறினேன முடிக்க. ஆறிந்திரியங்களானேரிடுந் தவனமாவது பொருள்லவற்றைப் பொருளாக உணர்வதினாலாய சகதுக்கவதைத்துவனதெய் வங்களானேரிடுந் தவனமாவது ஊழானேரிடுந் தனதிஷ்டத்தவறு; பூதபெளதிகங்களானேரிடுந் தவனமாவது மனமுதலிய பஞ்சபூதங்களாலும், இடமின்னல் வீடிடின்து விழுக்கைமுதலியவற்றூலும் நேரிடுமவதை. இவற்றை முறையே ஆதியாதமீக மெனவும், ஆதிதெய்வீகமெனவும், ஆதிபெளதீக் மெனவும் அறிவுடையோர் கூறுவர். தாபத்ரயாக்கினி யெனினும் ஒக்கும். தவனமூன் றடைந்து புழுப்போல்வெம்பிப் பதறினேனன் னுங்குறியா லதி தீவிரனெனக் குறிக்கப்பெற்றும். தவனமென்பது அக்கினியெனினும்மையும். இந்தக் தாபத்ரயத்துக் கியையாதானிலவென்வே, எனையர் இயைந்த னரெனப்பொருளபடிதலால் அவர்களதிதீவிர ரல்லரெனத் தானே குறிக்கின்றது. இக்குறிகளை வஞ்சகர் தம்பா விருப்பதாகக் காட்டினும் விரைவில் மாறுவர்.

(க-து.) வெயிலால் வதையுண்டோன் தடாகமுதலிய தீர்த்தத்தில் மூழ்கப் பதறுவான் போன்று தாபத்ரயாக்கினியால் மனச்சாக்ஷியாகவதை யுண்டோன். எனைய தீர்த்தம் வேண்டாது ஞானதீர்த்தத்திலேயே மூழ்கப் பதறுவனை வழிக் பலமறும் என்பதை ஞானத்துக்கு விடேச்டளைமாக

கச

கைவல்லியநவநீதம்.

இப்பவத்தையறக்கு ஞானமெனப் பொருள்கொள்ளினு மணமயும். தெய்வ மெனினு மூழெனினு மொக்கும். அது ஞானம் வினாத்தொகை. இது தன்வினை பிறவினைக்குப் பொது. (க2)

கந் - கவி. அ-கை.

[இந்த அதிதீவர பக்குவன் மேற்கூறிய தாபத்ரயாக்கினி மேல்ட்டால் ஈடனாத்ரயமுங் கடங்து ஞானசற்குருவுக்காக எங்குங் தேடி யலைங்து கண்டானென்பதை இக்கவியிற் கூறுகின்றார்.]

ஆனவிம் மனைவி மக்க ஸர்த்தவீ டனைகண் மூன்றிற்  
கானவர் வலையிற் பட்டுக் கைதப்பி யோடு மான்போற்  
போனவன் வெறுங்கை யோடே போகாத வண்ணஞ் சென்று  
ஞானசற் குருவைக் கண்டு நன்றாக வணங்கி வருனே.

(இ-ள்.) ஆனவிம் மனைவிமக்களர்த்தவீ டனைகண்மூன்றில் (எ-து) — தத்தமக்குரிய ஓழுாலமைந்த இந்தமீனைவியும் இந்தப்புத்திரர்களும் இந்தப் பொருள்க்ஞமாகிய ஈடனாத்ரயங்களினின்றும், கானவர் வலையிற் பட்டுக் கைதப்பி யோடுமான்போல் போனவன் (எ-து) — வேடரது வலையிற் சிக் கித் தெய்வகதியால் தப்பித்துக்கொண்டு திரும்பிப் பாராதோடு மான்போலத் தப்பித் தோடிப்போன இவ்வதிதீவிரன், வெறுங்கையோடே போகாத வண்ணஞ் சென்று (எ-து) — யாதொன்றும் இல்லாததாகப் போகாத பிரகாரம்போய், ஞான சற்குருவைக் கண்டு நன்றாக வணங்கினான் (எ-து) — ஞானசிரியரைத் தரிசித்து மனப்பூர்த்தியாக வணங்கினான் (எ-து).

�டனாத்ரயத்தால் நேரிடுங் துன்பமாவது மனைவிபால் ஜயமருமையும், மக்கள்பால் அவாவருமையும், தாமிட்டிய பொருளின்பால் “இன்ன றரும் பொருளை யீட்டுதலுங் துன்பமே. பின்னதனைப் பேணுதலுங் துன் பமே யுன்ன, தழித்தலுங் துன்பமே யந்தோ பிற்பா, விழுத்தலுங் துன் பமேயாம்.” என்னுங் கவிப்படி நேரிடுங் துன்பமருமையுமே. வெறுங்கை யோடே போகாத வண்ணமாவது சாதன சதுஷ்டய பரிபாகத்தைவிளக்க நின்றது. இங்கே நன்றாக வென்பது திரிகரண மொத்தலை.

(க-து.) தாபத்ரயாக்கினியால் ஈடனாத்ரயத்தைக் கடங்து ஆசிரிய ரைத் தேடிக் கண்டு வணங்கின நென்பது. (கா-)

கச - கவி - அ - கை.

[அங்குனாந்தேடிக் கண்ட ஆசிரியன்பால் தன் குறைகளை முறையிடுகின்றான் என்பதை இக்கவியிற் கூறுகின்றார்.]

வணங்கினின் றமுது சொல்வான் மாயவாழ் வெனுஞ் சோகத்தால் உணங்கினே கீனை நேயென் னுள்ளமே குளிரும் வண்ணம் பினங்கிய கோச பாசப் பின்னலைச் சின்ன மாக்கி இணங்கிய குருவே யென்னை பிரச்சிக்க வேண்டு மென்றான்.

## தத்துவவிளக்கப்படலம்.

கநி

(இ-ள.) வணங்கி சின்றமுது சொல்வான் மாயவாழ்வெனுஞ் சோகத்தா இணங்கினேன் (எ-து) — ஆசிரியரை வணங்கிசின் றமுது முறையிடலாயினுன் மாய வாழ்வென்று சொல்லப்படும் குடும்ப சோகத்தினால் மிக வதைக்கேண்டு; ஜயனே என்னுள்ளமே குளிரும் வண்ணம் (எ-து) — எனதா சிரிய மூர்த்தமாக எழுந்தருளிய கர்த்தனே! என்னுள்ள மாத்திரம் சீதன மாகும்படி, பிணங்கிய கோசபாசப் பின்னலைச் சின்னமாக்கி (எ-து) — பேரின்ப வாழ்வுக்கு மாருயுள்ள பஞ்சகோசமாகிய வலையைத் துண்டுதுண்டாகத் தறித்து, இணங்கிய குருவே யென்னை யிரக்கிக்க வேண்டுமென்றான் (எ-து) — என் ஜயங் திரிபு அகற்றுவதற்கு இயைந்த குருநாதனே அடியே னைப் பிறவியனுகாவாறு இரக்கிக்க வேண்டுமென் நிரந்தனன். (எ-து).

மாயவாழ்வென்பது பொய் வாழ்வு; சோகமாவது துண்பம். எனவே, பொய்வாழ்வு மெய்யாகச் சுகம்போலத் தோன்றவின் மெய்வாழ்வெனத் துணிந்து அனுபவிக்க அனுபவிக்கத் துண்பமேலீடே நிகரற்றபலனைன் பது பெற்றார். மாயவாழ்வு சந்தைக் கூட்டம்போல்வது. தேகங்களெல்லா மன்ன் பொம்மைகளாதவின் மீண்டுமன்றாகின்றன. ஆயினும் வினைவழியே வாங்து அனைவதாதவின், “இக்கணத்திருக்குமினிவருங்கணத்தாடிருக்குமோ மரிக்குமோ வுடலம்” என்றாரினார் ஆதவின் இவ்வுடலைமெப்பெனங்பினாலீயவ னவ எதுவெனக்கொண்டு குலாவி மகிழ்தல் மகிழ்வன்று என்பது பற்றி மாயவாழ்வு என்றார். இப் பொய்வாழ்வைப் பொய்யென் றனராது மெய்யெனக்கொள்வதும், அவற்றுலாய சுகதுக்க வலைகளால் ஓயாதுமொத்துண்பதும், இது சுகசமென்று அச்சஸழவில் தானேயிருக்க மீண்டும் மீண்டும் காமியத்தவமே புரிவதும், சிற்றின்பத்தையே கருதிச் சலிப்பின்றி உழல்வதும் உள்ளமாதலாலும்; தாபத்ரயாக்கினி வதைத் தவிப்பும், ஈடுஞ்செற்றியத் தவிப்பும் இவ்வள்ளத்திற்கே யாதலாலும்; உபசாந்தம் வேண்டுவது வேறொன்றிற்கும் அன்றதலாலும் உள்ளமே குளிரும் வண்ணம் எனத் தேற்றேகாரங் கொடுத்தார். பாசமென்பது ஆசையாகிய கயிறு. கயிற்றுற் பின்னியிருப்பது பற்றிப் பின்னலை வலை யென்றாம்.

(க-து.) துக்க சிவர்த்தி வேண்டுமென்பது.

(கச)

கநி - கவி. ஆ - கை.

[அவ்வேண்டுகோருக்கு இயைந்த ஆசிரியர் யான் சொன்னவாறு இயையின் அங்ஙனமாகுதி யென்றனர் என்பதை இக்கவியிற் கூறுகின்றார்.]

அன்னைதன் சிசுவை யைய னுமைமீன் பறவைபோலத் தன்னகங் கருதி நோக்கித் தடவிச்சங் நிதியி ருத்தி

கசு

## கைவல்லியநவநீதம்.

உன்னது பிறவி மாற்று முபாயமொன் றண்டு சொல்வேன்  
சொன்னது கேட்பா யாகிற் ரூடர்பவங் தொலையு மென்றுன்.

(இ-ஸ.) அன்னை தன் சிச்வை யையனுமைமீன்பறவைபோல(எ-து)--தாயாகிய ஆமையும் மீணும் பட்சியும் தன் சிச்வைச் செய்யுமாறுபோலக் குரு, தன்னகங்கருதி நோக்கித் தடவிச்சங்கிதியிருத்தி (எ-து)---தன்னுளத் திற் சிங்கித்தும் திருநோக்குவைத்தும் அஸ்தமஸ்தக சையோகஞ்செய்தும் இம்முன்றுமாயினபின் தன் சங்கிதியிலிருக்கச்செய்து, உன்னது பிறவிமாற்றுமுபாய மொன்றண்டு(எ-து)---இனி உன்னது ஐனங்கள்தை நீக்கத்தக்க ஓர் தங்கிரமுண்டு, சொல்வேன் சொன்னது கேட்பாயாகிற் ரூடர்பவங்கெதாலையுமென்றுன் (எ-து)---யான் அதைச் சொல்லுகின்றேன் சொன்னவாறு கேட்டு நிற்பையாயின் உன்னைவிடாது தொன்றுதொட்டுத் தொடர்ந்து வருகின்ற ஐனங்ம் உன்னைவிட்டு நிங்குமென் றஹதிமொழிதந்தனன்.' ()

ஐயனுமென்ற உம்மை தொக்கு நின்றது. அன்னையென்ப துவமையன்று; தன் சிச்வென்றதனால் ஆமை மீன் பறவையென்பவைகட்கு விசேடனமாயிற்று. ஆமை மீன் பறவைபோலத் தன்னகங்கருதி நோக்கித்தடவி யென்பது நிரணிறைப் பொருள்கோங்கு இக்கவியில் தன்னென்ப திரண்டுண்டு: ஒன்று ஆமையாதிகஞ்கும், மற்றென்று தன்னகங்கருதி என்பதனால் குருவுக்கு மெனக்கொள்க. யாதினுனெனனில் போல வென்பதை இடையிற் கொடுத்துப் பிரித்ததினு லென்க.

(க-து.) அவன் வேண்டுகோஞ்கு இவர் இயைந்ததற் கடையாளம் இவன் தன்னைப்போலாகு வென்றுண்ணலும், நோக்கலும், தடவலுமே யென்பது. ஆமையாதிகஞ்குரிய வினையை இவர்மேல் ஏற்றலால் அவைகட்குச் சொல்லாதொழிந்தது சுருங்கச்சொல்லவென்னு மழகு. அவைகட்குரிய தனித்தனிவினையும் தத்தங் குஞ்சகள் தம்மைப்போல் உருப்படற்கென்க. (கா)

கசு - கவி. அ - கை.

[அங்குனமாகுவென்ற ஆசிரியர் கூறிய ஓர் சிறியதந்திரத்தைக் கேட்டமாத்திரத்தில் அவனெய்திய உவகை மிகுதியை இக்கவியிற் கூறுகின்றார்.]

தொடர்பவங் தொலையு மென்று சொன்னதைக் கேட்டநேரங்தடமடு மூழ்கி னுண்போற் சரீரமுங் குளிர்ந்துள் ளாறி அடருமன் பொழுகு மாபோ லாந்த பாஷ்பங் காட்டி மடண்மலர்ப் பாத மீண்டும் வணங்கினின் றீது சொல்வான்,

## தத்துவவிளக்கப்படலம்.

கள்

(இ-ள்.) தொடர்பவாங் தொலையுமென்று சொன்னதைக் கேட்டநேரம் (எ-து) — தொன்றுதொட்டு உன்னைத் தொடர்ந்துவருகின்ற சனனங் தொலையுமென்று குருவானவர் சொல்ல அதைச் சீடன் கேட்டமாத்திரத் தில், தடமடு மூழ்கினுன்போற் சரீரமுங் குளிர்ந்துள்ளாறி (எ-து) — வெய்யிலாற் களைப்பட்டோன் பெரிய தடாகத்தில் மூழ்கினால் எங்னனமோ, அங்கனம் இவனும் தன் மனம் குளிர்ந்ததுமன்றிச் சரீரமும் உட்புறமெங்குங் குளிர்ந்து வெப்பமாறி, அடருமன் பொழுகுமாபோ லானந்த பாஷ்பங் காட்டி (எ-து) — அகத்தில் மிக்க அன்பு பெருகுமாறு போன்று புறத்திலும் விழிகளால் ஆணந்த பாஷ்பம் ஒழுகக் காட்டி, மடன் மலர்ப்பாத மீண்டும் வணங்கினின் றி து சொல்வான் (எ-து) — தாமரைமலர்போன்ற திருவுடி களை மீண்டும் வணங்கி யெழுங்து நின்று இதைச் சொல்லப் புகுந்தனன்.

ஒருக்கும் இங்னனம் சொல்லக்கேளாமையால் இங்னனமாய வியப்புத் தோன்றிற்று. மனங் குளிர்ந்தது மன்றியெனத் தெரிவித்தலால் சரீரமு மென்ற வும்மை இறந்தது தழீஇய வெச்சவும்மை. மடன் மலர்ப் பாதம் உவமைத்தெர்கை.

கள் - கவி. அ - கை.

[அங்னனம் உவகையின் மிக்கேநுஞ்சிய மாணுக்கன் ஜயனே உபாய மொன்றுண்டென்றீரே; அதனை யுணர்தற்கு அடியேன் அபாத் திரஞ்சுமினும் அதை விளக்கி இரட்சித்தல் தமது கடமையே யென்று இரங்து கேட்டனன் என்பதை இக்கவியிற் கூறுகின்றார்.]

**சொன்னது கேட்க மாட்டாத தொண்டனு னுலாஞ் சவாமி னின்னது கருணை யாலே நீரென்னை யான லாமே உன்னது பிறவி மாற்று முபாயமொன் றுண்டென் றி ரே இன்னதென் றதைநீர் காட்டி யிடேற்றல் வேண்டு மென்றூன்.**

(இ-ள்.) சொன்னது கேட்கமாட்டாத தொண்டனாலும் (எ-து) — தாமுனர்த்துவதைக் கேட்கச் சக்தியற்ற தொண்டனமினும், சவாமி னின்னது கருணையாலே நீரென்னை யானலாமே (எ-து) — குருசவாமியே உமது கிருபாகடாட்சத்தினுலே தாங்கள் அடியேனத் தடுத்தாட்கொள்ளலாமே தடையென்னை?, உன்னது பிறவிமாற்று முபாயமொன் றுண்டென்றீரே (எ-து) — உன் சனனத்தை நீக்கத்தக்க உபாய மொன்றிருக்கின்ற தென் றி ரே, இன்னதென் றதைநீர் காட்டி யிடேற்றல் வேண்டு மென்றூன் (எ-து) — அஃது இத்தன்மையதென்று அதனியல்பைத் தாங்கள் காட்டி அடியேனை இரட்சிக்க வேண்டுமென்று இரங்தனன் (எ-து).

(க-து) இவன் இரங்து கோடலைக் கண்டு அகம் பாவாம் அற்றவா னென்று உணர்ந்தா ரென்பது.

(கள)

காலி - கலி. அ - கை.

[ஆசிரியர் இவனே எமது கருத்துக்கு இயைந்தவனென்று அன்னேன் இரங்து கேட்கும் குறியாலுணர்ந்து உபதேசிக்கத் தொடங்கினர் என்பதை இக்கவியிற் கூறுகின்றார்.]

அடங்கிய விருத்தி யானென் றறிந்தபின் செறிந்த மண்ணின் குடம்பையுட் புழுமுன் ஊதுங் குளவியின் கொள்கை போலத் தொடங்கிய குருவு மான்ம சொருபமே மருவ வேண்டி, உடம்பினுட் சீவ இனப்பார்த் துபதேச மோது வாரே.

(இ-ன்.) அடங்கிய விருத்தியானென் றறிந்தபின் (எ-து) — விருத்தி யடங்கினவனென்று இவனை அறிந்த பின்னர், செறிந்தமண்ணின் குடம் யையுள் புழுமுன் ஊதுங் குளவியின் கொள்கைபோல (எ-து) — புரையற அமைந்த மண்ண கூண்டினுள் புழுவுக்கு முன்னின்று கோஷ்டிக்குங் குளவியின் தன்மையைப்போல, தொடங்கிய குருவு மான்ம சொருபமே மருவ வேண்டி (எ-து) — அவ்வாயம் இனையதெனத் தெரிவிக்கப் படுகுந்த ஆசிரியரும் ஆத்ம சொருபத்தையே அவனடையவேண்டி, உடம்பினுட் சீவனைப் பார்த்துபதேச மோதுவார் (எ-து) — தேகத்தினுள்ளிருக்கும் சீவனைப் பார்த்து உபதேசிக்கத் தொடங்கினார் (எ-து).

தடுக்காது அமைதி பெற நிற்றலை அடங்கிய விருத்தியான் என்றார். புழுவை இரைக்கென்றனர் சிலர். யாதுபற்றி யெனின், புழுவை குளவியாக்கல் எங்ஙனம் பொய்யோ, அங்ஙனமே வேதாங்த முழுவதுங் குழுத வென்பதைக் காட்டவென்க.

**வினா:**— சமஸ்தமு மித்தையென்று வேதாங்த சாஸ்திர முழுவதும் பிரதி வாதிப்பது பொய்யோ?

**விடை:**— அஞ்சியாயிருக்கும் உலகைப்பொய்யென்பதனாற் குற்றமே.

**வினா:**— பொருளிடங் காலங்களில் ஒன்றேறலும் சோதனையில் அல்ல, இல்லையென்று இயையாது, ஆம், உண்டெனப்பட்டே இருக்கவேண்டும். அங்ஙனம் ஒரு பொருளுஞ் சம்மதியாதே; ஆதலின் அனைத்து மித்தையென்னல் குற்றமே?

**விடை:**— பொய்யாயின் நமது இச்சா ஞானக்கிரியைகட்டு இயைந்திருப்பானேன்? கர்த்தத்துவ போக்தத்துவமா யிருப்பானேன்? சித்துசடபேதமா யிருப்பானேன்? அரசு குடியென் றிருப்பானேன்? பிறப்பிறப்பென் றிருப்பானேன்? ஆதலிற் குற்றமே.

**வினா:**— அனைத்தும் பூதவிகாரங்களாதல் என்பதற்குப் பழுதென்னை? சுயம்பெனிற் காட்டலாம். அங்ஙனமே பூதமும் சுயம்பெனின் விகாரமய

## தத்துவவிளக்கப்படலம்.

க்க

மல்லா திருக்கக் காட்டலாம். காட்ட வலியின்றேல் அது உன்பிழை; நூலின்மேற் பிழையென்ன?

**விடை:**—இங்னை முனராமையாற் குற்றமெனதே யென்றனன். ()  
ககு - கவி. அ - கை.

[அவ்வுபடேசம் இனையதெனச் சாமாணியமாகக் கூறுவதை இக்கவியிற் கூறுகின்றார்.]

வாராயென் மகனே தன்னை மறந்தவன் பிறந்தி ரந்து தீராத சழல்காற் றுற்ற செத்தைபோற் சுற்றிச் சுற்றிப் பேராத கால நேமிப் பிரமையிற் திரிவன் போதம் ஆராயுங் தன்னைத் தானென் றறியுமவ் வளவுங் தானே.

(இ - ஸி.) வாராயென் மகனே தன்னை மறந்தவன் பிறந்திரந்து (எ-து) — என் ஞானபுத்திரா! என் பூர்வபக்க சித்தாந்தவழியே வரக்கடவாய்; எவன் தன்னை மறந்தானே அவன் மாருது பிறந்திரந்து, தீராத சழல்காற்றுற்ற செத்தைபோற் சுற்றிச்சுற்றி (எ-து) ஓயாத சழல் காற் றில் அகப்பட்ட செத்தைபோல எப்பதவிகளிலும் விலையின்றிச்சுற்றிச் சுற்றி, பேராத காலநேமிப் பிரமையில் திரிவன் (எ-து) — அழியாத கால சக்கரமென்னு மயக்கத்தில் திரிக்குதொண்டே யிருப்பன்; போதமாராயுங் தன்னைத்தானென் றறியுமவ் வளவுங்தான் (எ-து) — அறிவினால் ஆராய்த்தக் தன்னைத் தானென் றறியுமட்டும் (எ-று).

அங்கெங்கே பூர்வபட்சப் படுத்துகிறேன்றே அந்தந்த விலைகளைவிட்டுள்ள ஒங்கெ சித்தாந்தப் படுத்துகிறேன்றே அந்தந்த விலையை விடாதுபற்றிவருவாயாக வென்பார் வாராய் என்றார். தன்னை மறத்தலாவது அயலைத்தானென்னலை. எடுக்கும் உடலெல்லாம் காலவளவில் விடாது மாறிமாறிச் சுழன்று வருதலின் காலத்தைச் சக்கரமென்றார். காலம் இருந்தபடியிருக்க அதைச் சக்கரமென்றது உடலுக் காயுள் கணித்தலைப்பற்றியும், அண்டங்கள் சுழன்று வருதலைப்பற்றியும் என்க. பிரமையென்பதற்குச் சுழலெனப்பொருள் கொள்ளின் காலநேமி யென்பதற்கும் பொருந்தும். மயக்கமெனப் பொருள் கொள்ளின் காலநேமியை ஆயுளாகக்கொண்டு மயங்கல் புருடங்களால் அவன்மேற் பொருந்தும். தான் என்பது போதமாதலால் தன்னால் தன்னை ஆராயவேண்டுமென்பது தோன்ற போத மாராயுங் தன்னை யெனவும், ஆவா வனம் ஆராய்ந்த விடத்தன்றித் தன்னைத் தானென் வுணர்தல் கூடாமையின், ஆராயுங் தன்னைத் தானென்றறியு மவ்வளவும் எனவுங் கூறினார்.

(க-து.) தானே தானைகாத காலமளவும் பிறவியகலாதென்பது. இது சனன் சாச தந்திரம். ஏனையவோ தானெனல் அயலாதற்பால வாதவின் போலி தந்திரம். இது மதத்தரிடத்தது; அது வேதாந்தியிடத்த தாதவின்

வேதாந்தமே அனைத்தினு மிகையெனல் அருத்தாபத்தி. யாதினாலெனின் சத்து சித்து ஆனாந்தத்துக்கு இயைதற்பாலது இனையதெனவும், அநிர்த சடதுக்கத்துக்கு இயைதற்பாலது இனையதெனவும் கலப்புருது விளக்கச் சோதனைஞாயம் பொருத்தங்களை யுடைமையானன்க. (கக)

20 - கணி. அ - கை.

[முன்னர்ச் சாமானியமாகக் கூறியதையே விசேடமாகக் கூறுதலை இக்கவியிற் கூறுகின்றார்.]

தன்னையுங் தனக்கா தாரத் தலைவனை யுங்கண் டானேற்  
பின்னையத் தலைவன் ரூஞுப்ப பிரமாய்ப் பிறப்புத் தீர்வன்  
உன்னை நீ யறிவா யாகி அனக்கொரு கேடு மில்லை  
என்னை நீ கேட்கை யாலே யீதுப தேசித் தேனே

(இ - ள.) தன்னையுங் தனக்காதாரத் தலைவனையுங் கண்டானேல் (எ-து) — ஒருவன் தன் எதார்த்த நிலையினையும், தனக்காதாரமாயுள்ள தலைவன் எதார்த்த நிலையினையும் பிரத்தியிட்சமாகக் காண்பாருமின், பின்னையத்தலைவன் ரூஞுப்ப பிரமாய்ப் பிறப்புத் தீர்வன் (எ-து) — பின்னர் அத் தலைவனே தானாகவும் தானே அப்பிரமாகவும் ஏகமாய இடத்துச் சனானத்தினின் றகல்வன், (ஆதவின்) உன்னை நீ யறிவாயாகி அனக்கொரு கேடுமில்லை (எ-து) — உன் எதார்த்தவடிவை நீ யுண்மையாகக் காண்வல்லை யாயின் உனக்கொரு துங்பமு மில்லை, என்னை நீ கேட்கையாலே யீதுப தேசித்தேன் (எ-து) — பிறவித் துயரகலத்தக்க தந்திரம் உனர்த்த வேணு மென்று என்னை நீ கேட்டபடியால் இதனை யானுபதேசித்தேன் (எ-து).

தலைவன், பிரமம். ஜக்கியமாதற்கு இயைதற்பாலது உபாதிரகித கூட ஸ்த பிரமமாதலால் இவற்றையே தன்னையும். தனக்காதாரத் தலைவனையும் எனவும், பிரத்தியிட்சத்தாலன் நிச்சொல், நிச்சயும், பாவனைமுதவியவற்றால் ஜக்கியமெய்தாது என்பது தோன்றக் கண்டானேல் எனவும், ஞானக்கப் பிரத்தியிட்சத்துக்கு முன்னரன்று ஜக்கியமாவதென்பார் பின்னையத் தலைவன் ரூஞுப்ப பிரமாய் எனவும், தலைவன் ரூஞுயென்றதனால் தான் தலைவனுயெனவுங் கொண்டாம். ஜக்கியமாதலைப்பற்றி இரண்டு தேற்றேகார மும் வருவித்தாம். ஜக்கியமெய்தியக்கால் சனனத்துக் கிடமின்மையின் பிறப்புத்தீர்வன் என்றார். இது வேதாந்தமரபென்பது தோன்ற ஆதவி என்றாம் சனனம் அகல்வதற்கு வேறின்மையான் ஈதுபதேசித்தேன் எனவுங் கூறினார்.

வினு:— ஜக்கியத்தா வெங்கனம் பவ மகலும்?

விடை:— எங்கனமாய நிலையைக் கூடல்தன் பிரமமென்றது? அது ஓதரியின் ஜக்கியக்கெதரியும்; ஆதவின் வெறுஞ்சொல்லா வாவதன் ரென்க.

## தத்துவவிளக்கப்படலம்.

உக

(க-து.) இதனினு மேலாய ஜக்கியவில்லை யாதலால் இது கிடைத் தல் அரிதரிதென்பது பற்றி, இதனைத்தத்தமக்குரிய சமயக்கொள்கையின் மேலும் அதிகாரத்தின்மேலும், எச்சிலினமேலும், யோனியின்மேலும் ஒரு ஏக்குபோல் தோற்று மனவொருமையின்மேலும், இன்னும் இவைபோன்ற வைகளின்மேலும் வைத்து என்னசாதிக்கினு மைக்கியமாகுமா? ஒருபோ து மாகாதென்பது. (20)

உக - கவி. அ - கை.

[தன்னைத்தான் அறியவேண்டுமென்ற ஆசிரியரது இலட்சியார்த்தம் அறியாது, தன் இலட்சியார்த்தம் காரணமாக எண்ணித் தன்னைத் தானுணராதார் இல்லாதிருக்க, அவர்கட்டுக் சனனாந்தவிராதது என்னை யென்ற வினாவை இக்கவியிற் கூறுகின்றார்.]

\*என்னைத்தான்சட்டஞக வெண்ணியோ சொன்னீ ரையா  
தன்னைத்தான்றியா மாந்தர் தரணியு பொருவ ருண்டோ  
பின்னைத்தானவர்க பொல்லாம் பிறந்திறங் துழலு வானேன்  
நின்னைத்தான்ம்பி ஞேற்கு நின்னய மருஞ வீரே.

(இ-ள்.) என்னைத் தான்சட்டஞக வெண்ணியோ சொன்னீ ரையா (எ-து) — என்னை அவ்வளவு மூடஞக எண்ணியா சொன்னீர் ஜயனே!, தன் ஜைத்தான்றியா மாந்தர் தரணியு பொருவருண்டோ (எ-து) — தன்னைத் தான்றியாத மனிதர்கள் ஒருவர் உலகிலுண்டா?, பின்னைத்தானவர்களைல்லாம் பிறந்திறங் துழலுவானேன் (எ-து) — (இங்ஙனமிருக்க) அவர்களைல்லாம் பிறந்திறங் துழல்வ தென்னையோ? நின்னைத்தான்ம்பினேற்கு நின்னய மருஞவீர் (எ-து) — உன்னையே தஞ்சமாக நம்பிய அடியேனுக்கு உண்மையைத் தெரிவித்தருள வேண்டுமென்று இரங்தனன் (எ-து).

அடியேனும்உலகத்தாரும் தன்னைத்தான் உணராதாரல்லவே; இஃதென அதிசயமென்பது தோன்ற; “என்னைத்தான்சட்டஞக வெண்ணியோ சொன்னீரையா, தன்னைத்தான்றியாமாந்தர் தரணியுபொருவருண்டோ” என்றார்.

(க-து.) இவ்வாக்கியத்திற்கு அனுபவம் ஒவ்வாதது என்னையென்பது.

உக - கவி. அ - கை.

[தன்னைத்தான் உனருமார்க்கம் இன்னதெனத் தெரிவிக்கப் புகுந்தார்,  
இக்கவியில் ஆத்மா நாத்ம விவேகத்தையே தன்னைத்தான்  
அறிதலெனக் கூறுகின்றார்.]

இன்னது தேகங் தேகி யிவனென வனர்வன் யாவன்  
அன்னவன் றன்னைத் தானென் றறிந்தவ னுகு மென்றூர்  
சொன்னபின் ரேகி யாரித் தூலமல் லாம் லென்றூன்  
பின்னது கேட்ட வையர் பிடையு நகையுங் கொண்டார்.

\* ‘என்னைத்தான்சட்டஞவள்ளத் தெண்ணியோ’ எனப்பாடமு முன்று.

(இ - ள்.) இன்னது தேகங் தேகியிலனென வணர்வன் யாவன் (எ - து) — தேகம் இன்னதெனவும் தேகி இனையனெனவும் உணர்பவ வெனவேனோ? அன்னவன் றன்னைத் தானென் றறிந்தவனாகு மென்றூர் (எ-து) — அப்படிப்பட்டவனே தன்னைத்தா னறிந்தோன் என்பவனும் என்றூர், சொன்னபின் ரெகியாரித் தாலமல்லாம் வென்றூன் (எ-து) — அங்கு னம் ஆசிரியர் கூறிய பின் இத்தால தேகத்தையன்றித் தேகி யென்பவன் வேறொருவனுள்ளே? இஃதென்ன வியப்பு! அவன் யாரென் றனன், பின் னது கேட்ட வையர் பீடையு நகையுங் கொண்டார் (எ-து) — அது கேட்ட பின்னர் ஆசிரியர் சிறிது வருத்தமும் பின்னர் நகையுமானார் (எ-து).

ஓன்றுங் தெரியாத இவனை எவ்வாறு மெய்யுணர்வு ஆக்குவதென்னும் விசனமும், ஆயினும் அது தீவிரஞ்சதவினென்னுஞ் சிறிதுவப்பு முண்டாயின மையால் பீடையு நகையுங் கொண்டா ரென்றூர். பொதுப்பட இன்னது தேகமென்றூர்; அதனை இவன் இத்தாலமல்லாம் வென்றூன் எனவேதாலம், குக்கும், காரண மென்பவற்றுள் இத்தால மென்றது வியப்பு, இவ்வியப்பால் உலப்பெய்தினரெனினு மமையும். அயல் ஆகார மானேன் சுயாகார மு மாவனெனக்கொள்ள லுவப்பென்க. (எ.ஏ.)

#### ஒ.ஏ - கஷி. அ - கை.

[அநாத்மாவே தானெனில் இது சாக்கிராவத்தை; ஏனை பிரபுவத்தையிலும் தூலங் காணுமைல் வெவ்வேறுகக் காண அவற்றை யாங்காங்கு கண்டவனும், இவற்றையெல்லாம் ஒருங்கே ஒர்க்கு உணர்பவனும் யார்? அவனைத் தெரிவி யென்பதை இக்கவியிற் கூறுகின்றூர்.]

தேகமல் லாமல் வேறே தேகியார் காணே னென்றூய்  
மேர்கமாங் கனவில் வந்து மூளைத்திடு மவனுர் சொல்லாய்  
சோகமாங் கனவு தோன்றூச் சுழுத்திகண் டவனுர் சொல்லாய்  
ஆகந் நனவி வெண்ணு மறிவுதா னேதோ சொல்லாய்.

(இ-ள்.) தேகமல்லாமல் வேறே தேகியார் காணே னென்றூய்(எ-து) — அநாத்மாவைத் தவிர வேறே ஆத்மாவென்பவன் யார்? இருந்தாற் காணப்படானோ? இல்லை யாதவிற் காணே னென்றனை, மோகமாங் கனவில் வந்து மூளைத்திடுமொனுர் சொல்லாய் (எ-து) — மயக்கமாயுள்ள சொப்பனத்தில் தாஞ்குவந்து மூளைத்தவ னெவன்? அவனுர்? சொல்லு, சோகமாங் கனவு தோன்றூச் சுழுத்தி கண்டவனுர் சொல்லாய்(எ-து) — மயக்கமாகிய அந்தச் சொப்பனமும் காணப்படாத சுழுத்தி யவஸ்தையைக் கண்டவ னெவன்? அவன் யார்? அதையாயிலுஞ் சொல், ஆக சீ கனவிலெண்ணு மறிவுதா னேதோ சொல்லாய்(எ-து) — இவை யனைத்தும் ஒருங்காகச் சேர்த்து நீ சாக்கிரத்திற் சிங்கிக்கு மறிவாவதியாது? அதனேயேனுஞ் சொல்லு (எ-து).

இருங்தாற் கானானை வென்பது நபாதி; கானானாதலால் யானுங் கண்டில் வென்பது, நாஸ்தி. இவற்றை மறுக்க அவஸ்தாத்ரயம், காட்சித்ரயம். அபிமானித்ரயம் குறிப்பித்தார். குறிப்பிக்கவே, இவற்றை உணர்வான் தேகி ஒருவ னுளானுகத் தோன்றுகின்றது; தோன்றவே, அத்தேகியெனவ் அறிவாகிற பொருளொன விளங்க, “ஆகசீ நனவிலென்று மறிவுதானே தோ சொல்லாய்” என்றார். எனவே, அவ்வறிவு பிரத்தியேகாத்ம சொருப மாயிற்று. தேகமே ஆத்மா வென்றது நாஸ்திகம். அதனை மறுக்கச் சீவ வெனக்குறிப்பித்தது ஆஸ்திகம். இவ்வாஸ்திகத்தை மறுக்க அறிவென்றது வேதாந்தம் என்க.

(க-து.) அறிவாகிற புருஷன் ஒருவன் இதோ விருக்கின்றன வாச்சியார்க்கத்தாற் காட்டிய தென்பது. (உ.ஏ)

### உச - கனி. அ - கை.

[அங்கானம் வினவிய ஆசிரியருக்குத் தேவரீர் ஒருவன் உளானுகக் குறிப்பித்தது மெய்யே; சந்தேகமில்லை. அவன் இனையனெனத் தெரிவிக்கவேண்டு மென்பதை இக்கவியிற் கூறுகின்றார்.]

நனவுக்கண் டதுநான் கண்ட நன ஷுளா நினைவு நீங்கிக்

\* கணவுக்கண் டதுமிரண்டுக் கானாத சமுத்தி கண்டுந்  
தினமலுப பவித்த லொக்குந் தெரியவு மில்லை சற்றே  
மனதினி ஹதிக்கும் பின்னை மறைக்கும் தருஞு வீரே.

(இ-ள.) நனஷ கண்டது நான் (எ-து) — சாக்கிராவஸ்தை கண்டதும் நானே, கண்டநனவுளா நினைவு நீங்கிக்கனவு கண்டதும் (எ-து) — என்னாற் காணப்பட்ட சாக்கிராவஸ்தையாயுள்ள ஸ்மரணை நழுவிக் கணவாகத் தோன்ற அக்கனவு கண்டதும் நானே, இரண்டின் கானாத சமுத்தி கண்டும் (எ-து) — இவ்விரண்டவத்தையுந் காணப்படாத சமுத்தி யவத்தை கண்டதும் நானே, தினமலுபவித்த லொக்கும் (எ-து) — அங்கானமாக யானே தினமலுபவித்துக்கொண்டு வருதலால் தேவரீர் ஒருபுரட் னுளனென்ப தொக்கும், சற்றும் ஜூயில்லை, தெரியவுமில்லை சற்றே மனதினி ஹதிக்கும் பின்னைமறைக்கும் (எ-து) — அது பிரத்தியட்சமாகக் காணப்படவுமில்லை இல்லையென்றால் அங்கானம் சில்லாது உள்ளதாகக் கொஞ்ச மனத்தில் தோன்றுகின்றது, அறியலாமெனில் யாதோ அதனை மறைக்கின்றது, (ஆதவின்) அதருஞுவீர் (எ-து) — அவ்வைய நீங்க அதை யலுக்கிரகிப்பீர்.

நானென்பதை முதனிலைத் தீவகமாக்கியேனையீ ரவத்தையிலு மொட்டுக. கணவு கண்டது மென்றதனால் நனவுகண்டதுமென்றாம். இவற்றூற் சமுத்தி கண்டுமென்னும் வினையெச்சத்தை வினையாலைண்டும் பெயராக்கி னும்; ஆக்கவே, நனவுகண்டதும் நானே; கனவுகண்டதும் நானே; சமுத்தி

\* சமுத்திகண்டதும் வேகேறுஞ்றேபோல் ஏனவும் பாடமுண்டு.

கண்டதும் நானே என்பது பெற்றார்கள். கண்டவென்னும் பெயரெச்சத்திற்கு நானென்பதை ஏழுவாயாக்கில் நனவு கண்டதும் கனவுகண்டதும் சமூகத்து கண்டதும் என்னும் விளையாலைனையும் பெயர்களுக்குப் பயனிலையெங்கே? இருப்பதைவிட்டுத் தோன்றுவெழுவாயெனானென்பதைவருவிப்பானே ன்? அதுகூடாது. கண்ட நனவென்பதற்கு என்னற் காணப்பட்ட நனவை எனப்பொருள் கொள்ளிற்பழுதென்னை? தினமனுபவித்தல் யானுதலால்லித னலும் நானென்பது மூன்றிடத்து மெழுவாயாதல் பெறப்பட்டது. அஞ்ணான மகலாததால் தெரியவுமில்லையெனவும், பூர்வசம்ஸ்காரம் உள்ளதாற் சற்றே மென்தினி லுதிக்குமெனவும், குருவாய்த்தும் விளங்கும்பரிபாக்காலம் இன்னும் வராமையால் அதுதடையாதல் பற்றிப்பின்னை மறைக்குமெனவும் காரணங்கண்டாம். தின்னாமாதல் என்பது தோன்ற, நானேயெனத்தேற் றேகாரங் கொடுத்தாம். எந்த ஸ்மரணையானால் நனவாகத் தோன்றிற்கே அந்தஸ்மரணை அந்நவாகிறகோலங்தவிர்ந்ததுவசரத்தைக்கண்ட நனவு விளைவுநின்கியெனவும், அங்கான நீங்கியஅக்கணமேதானே கனவாகத்தோன்ற விளை அதனைக்கணவுகண்டது மெனவும், அந்தனவுகோலம்போலக்கணவு கோலமும் கானது நழுவியவக்கணமேதானே சமூத்திகோலமாகத் தோன்ற விளை அதனை இரண்டுக்கானது சமூத்திகண்டு மெனவுங்குறியதாகப்பொருள் கொண்டாம் கொள்ளவே அவஸ்தாத்ரயம், காட்சித்ரயம்; அபிமானி த்ரயமென்னும் இம் முக்கோலமுமாக சின்றதும் ஓர் ஸ்மரணையென்க.

(க-து.) இங்காக நின்றறிந்தது நானுகத் தோற்றலால் அதனைத் தினமனுபவித்த வொக்குமென்பதனுற் குறித்தா மென்பது. விளைவு நீங்கி யென்றது வேடத்தை வேடதாரியாகக் கோடல் மரபு. (உ-ம்.) அரசன் வாந்தான், தோட்டி வாந்தான் என்றாற் போல்வன, பிறவு மன்ன. (உ-ச)

### உநி - கவி. அ - கை.

[அங்கானம் வினவிய மானுக்களை விளக்குவான் வேண்டி அதத்துவா விருத்தி லட்சனை, தடத்த லட்சனை, சொருப லட்சனை என்னு மூன்றாண்து தடத்தலட்சனை, அதத்துவாவிருத்திலட்சனை காரணமாக அதிகுக்கும் வள்து உண்மையைத் தெரிவிக்கப்படுகுந்தனர் என்பதை இக்கவியிற் கூறுகின்றார்.]

தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டு வார்போல் ஆலத்தி னுடுக்கள் காட்டி யருந்ததி காட்டு வார்போல் தூலத்தை முன்பு காட்டிச் சூக்கும் சொருப மான மூலத்தைப் பின்பு காட்ட முனிவரர் தொடங்கி னுரே.

(இ-ள்.) தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார்போல் (எ-து) - தாம்சின் றாலித்தருகேநின்ற சிலமரங்களைக்காட்டி அவற்றுளொன்

## தத்துவவிளக்கப்படலம்.

உறு

ரூல் மூன்றும்பிறையைக் காட்டுவார்போலவும், ஆலத்தினுடீக்கள் காட்டி யருந்ததி காட்டுவார்போல் (எ-து) — ஆகாயத் திலுள்ள நட்சத்திரங்களைக் காட்டி அவற்று ஸொன்றுகிய அருந்ததியென்பதைக் காட்டுவார்போல வும், ஆலத்தை மூன்புகாட்டி (எ-து) — மூன்னர்த் தாலதேகத்தின் சிலை யை விளக்கி, சூக்கும் சொருபமான மூலத்தைப் பின்புகாட்டி (எ-து) — பின்னர்த் திரிகரணங்களாலும் மெட்டுத்தற்கு அதிகுக்கும் சொருபமாயுள்ள மூலகாரணமான உண்மை சிலையை ஜயமற விளக்குவான்வேண்டி, மூனி வரர் தொடங்கினார் (எ-து) — ஆசிரியர் கூறத் தொடங்கினார் (எ-று).

மரத்தொகையுள் ஒன்றுலன்றித் தொகையாற் காட்டொன்னையின் தனியென்றார். ஆதலின் தனியென்பதைப் பிறையென்பதற்கு விசேடண மாக்க வொண்ணாது. தாலமென்பதைப் பனையாக்கின் ஆலமென்பதையா தாக்கவேண்டும்? இவ்விரண்டுமொழிகளையும் தானமாக்கவெளவர்க்குமூரணி னரூம். இவ்விரண்டு உவமானத்து ஸொன்றுகிழ்மேல்காட்டல். அதுபோலத் திரிசியமாயுள்ள கீழ்ச்சிலையைவிளக்கி மேலாககின்றுள்ள திருக்குவைவினாக்கல்; மற்றென்று சமஸ்தத்துள்ளும் ஒன்றைப் பிரத்தியேகமாகக்காட்டல்; அதுபோல் சமஸ்த திரிசியத்துள்ளும் திருக்குவைப் பிரத்தியேகமாகவினாக்கல். இவ்விருவகை நயமாகுடப்பேசிக்குப் புகுஞ்சனரெனபது தோன்ற இவ்விருவகை உவமானங்களினால். ஆலம் திசைச்சொல். இவ்விருநயமும் இங்கு விருப்பதாகத் தெரிக்குதும். ஒன்று பிறைகாட்டல்போல் “தஞ்சமாங்குருவஞ் சொன்ன தத்துவ வழிதப்பாமல்” என்னுங் கவியிலும், மற்றென்று அருந்ததி காட்டுவார்போல் “தன்பதியல்லாப் பேர்க்டமையல்லன்லவென்றால்” என்னுங்கவியிலும், தானே சொப்பிரகாசமென்பதை “எல்லாங்கண்டறியுமென்னை” யென்னுங்கவியிலுங் காணலாம். ஆதலின் மூன்று இலக்கணையாலும் உபதேசிக்கப்படுகுஞ்சார், இரண்டிற்கு உவமைக்குறி யேளையதிற்குக் கூறுபோனும் உவமேயங்கூறியிருப்பதா உவமானம் கோட வருத்தா பத்தியென்க.

(க-து) இலட்சனார்த்தத்தால்வள்துவவிளக்கப்படுகுஞ்சனரென்பது. ()

உசு - கவி, அ. கை.

[மூன்கவியில் தாலமென்பதனுற் பஞ்சமெனவும், மூலமென்பதனுன் முத்தியெனவும் பொருள் படிதவின் பஞ்சமெனல் மூடமெனவும், முத்தியெனல் தெளிவெனவுங்கின்னனங்கொண்டு மூடத்தை அத்தியாபோபமெனவும், தெளிவை அபவாதமெனவும் பெயர்தாந்து, இவற்றை இரண்டுத்திகளாக்கி உபநிடத் மனைத்தும் கூறும்; ஆதலால் இங்கே அத்தியாபோப வுத்தியை மூன்னர்த் தெளிவிக்கப்படுகுஞ்சனரென்பதை இக்கவியிற் கூறுகின்றார்.]

அத்தியா ரோப மென்று மபவாத மென்றுஞ் சொல்லு முத்தியாற் பந்தம் வீடென் றரைக்கும்வே தாந்த மெல்லா மித்தையா மாரோ பத்தாற் பந்தமா மபவா தத்தான் முத்தியா மிவ் விரண்டின் முந்தியா ரோபங் கேளாய்.

(இ-ன.) அத்தியா ரோப மென்று மபவாத மென்றுஞ் சொல்லு முத்தியாற்பந்தம் வீடென்றுரைக்கும் வேதாந்தமெல்லாம் (எ-து) —பிரபல சகுநியாகிய வேதாந்த மனைத்தும் அத்தியாரோபம் அபவாதம் எனக்கூறக் கிடந்த இவ்விரண்டுத்தியினால் பந்தம் இனையதெனவும், முத்தியினையதென வங்கூறுநிற்கும், மித்தையா மாரோ பத்தாற் பந்தமாம் (எ-து) —பொய் யெனப் பொருள்பவுதாகிய ஆரோபமென்பதனால் விளைந்தது பந்தமெனப் படுவதாம், அபவாதத்தால் முத்தியாம் (எ-து) —மெய்யெனப்பொருள் பவுதாகிய அபவாதமென்பதனால் விளைவது முத்தியெனப்பவுதாம். இவ்விரண்டின் முந்தியாரோபங்கேளாய் (எ-து) —இங்ஙனங்கூறிய இவ்விரண்டினால் முன்னர் அத்தியாரோபங்கூறப்படுகுவாம் அதனைக்கேள் (எ-று).

மித்தையா மாரோப மென்பதனால் சத்தியமா மபவாத மென்றும். பொய்யாலாயது பந்தமென்பது தோன்ற, மித்தையா மாரோபத்தால் பந்தமாமென்றார். இவையைனத்தும் பின்னர் வருவதால் ஆங்காங்கு விளக்கிக்காட்டுதும்.

(க - து) இரண்டுத்தியுள் ஆரோப யுத்தியை இனிக் கூறப் புதுவ ணன்பது. (எ-க)

உ.ஏ - கனி. அ - கை.

[அத்தியாரோபமென்று அருத்தம் இக்கவியிற் கூறுகின்றார்.]

ஆரோப மத்தி யாசங் கற்பனை யாவ வெல்லா மோரோர்வஸ் துவினை வேறே யோரோர்வஸ் துவென வோர்த ணௌடு பணியாத் தோன்ற னரஞகத் தறியிற் ரேஞ்ற ணௌடு கான்ற ரேஞ்ற விரந்தரம் வெளியிற் ரேஞ்றல்.

(இ-ன.) ஆரோப மத்தியாசங் கற்பனையாவ வெல்லாம் (எ-து) —ஆரோபமெனவும், அத்தியாசமெனவும், கற்பனையெனவும், இன்னு மிவைப்பால் வன்காகக் கூறத்தகுவன வெல்லாம், ஓரோர் வஸ்துவினை வேறேயோரோர் வஸ்துவென வோர்தல் (எ-து) —இவ்வொருபொருளையும் வேறேயொவ்வொரு பொருளாக வணாதலும், நாலுடெண்யாத்தோன்றல் (எ-து) பழுதை பாம்பாகத் தோற்றலும், நரஞகத் தறியிற் ரேஞ்றல் (எ-து) —கட்டை கள்ளஞகத் தோற்றலும், நிரந்தரம் வெளியிற் ரேஞ்றல் (எ-து) —கானல் நிராகத் தோற்றலும், நிரந்தரம் வெளியிற் ரேஞ்றல் (எ-து) —வெளி நிரந்தரமாகத் தோற்றலுமாம் (எ-று).

இவ்வருடு மயக்க மெல்லாம் “யாதனுருபிற் கூறிற்றுயினும் பொருள் சென் மரங்கின் வேற்றுமை சாரும்” என்னுஞ் குத்திரவிதியாற் றிருத் திப் பொருளுரைக்கப்பட்டன. நிரங்தரம் இடையின்மை. ஆரோபம் அத்தி யாசம் கற்பனை இவைபோல்வன, பொய்யென வுணர்த்தற்கு இயைந்த பரி யாய நடமங்கள். திருக்குத் திரிசிய மென்பவற்றுள் திருக்குவின் தரும் ஒன்றை யொன்றுக வுணர்தல். அது பழுதையைப் பாம்பெனவும், கட்டை யைக் கள்ளனென்னவும், கிளிஞ்சலை வெள்ளியெனவு முணர்தலாம். திரிசியத்தின் றரும் எங்ஙனம் எங்ஙனமாக வுணர்தலோ அங்ஙனம் அங்ஙன மாகத் தோற்றல். அது பழுதை பாம்பாகவும், கட்டை கள்ளனுகவும், கானல் நீராகவும், கிளிஞ்சல் வெள்ளியாகவும் தோற்றுவென்க.

(க-து) விபரீத மின்னதென உதாரணமுகத்தாற் காட்டியதென்பது.

2-ஆ - கவிதை - கை.

[இந்தத் திருஷ்டாந்தத்தை யேற்றற்கு இயைந்த தாஷ்டாந்தம்  
· இனையதென இக்கவியிற் கூறுகின்றார்.]

இப்படிப் போல நாம ரூபங்க ஸிரண்டு மின்றி  
யெப்புபமா யிரண்டற் றென்று யுணர்வொளி நிறைவா நிற்கு  
அப்பிர மத்திற் றேன்று மைம்பூத விகார மெல்லாஞ்  
கப்பிய கற்பி தத்தாற் செனித்தவென் றஹிந்து கொள்ளோ.

(இ-ன்) இப்படிப்போல நாமரூபங்க ஸிரண்டு மின்றி (எ-து) —யாம் கூறிய இத்திருஷ்டாந்தம்போல நாமரூபங்கள் இரண்டுமில்லாமல், ஒப்புமா யிரண்டற் றென்று யுணர்வொளி நிறைவா நிற்கும் (எ-து) —எங்குமொரு தன்மைத்தாயும், இரண்டென்னுங் காரண காரியப் பாகுபாடின்றி ஏக சொருபமாயும், எங்கு நிறைங்துள்ள ஞானப்பிரகாசமாயுமிருப்பது எதப் பிரம்மோ? அப்பிரமத்திற் றேன்று மைம்பூத விகாரமெல்லாம் (எ-து) — அந்தப் பிரமத்தினிடத்தில் மெய்ப்போலத் தோற்றும் பஞ்சபூதமூம் அவற்றின் விகாரமுமாகிய அண்டாண்டகோடி சராசரங்களைத்தும், செப்பிய கற்பிதத்தாற் செனித்தவென் றஹிந்துகொள் (எ-து) —முன் சொல்லிய கற்பிதத்தினால் உதித்தனவென்று அறிந்துகொள் (எ-று).

சுயம்பாகப் பழுதையில் பாம்பென்னு நாமரூபம் எங்ஙனமின்றோ? அங்ஙனமே சைதன்னியமிருத்தவின் நாமரூபங்களிரண்டுமின்றி யெனவும், பாம்பென்னும் பிராந்தி தோன்றியவிடத்தும் மறைந்தவிடத்தும் பழுதை அங்ஙனமாகாது ஒரு தன்மைத்தாக நின்றவாறுபோன்ற விசாரணைக்கு முன்னுள்ளதாயும், விசாரணைக்குப் பின் இல்லாததாயும் தோன்றும் ஜகஜீவபரம்போலாகாது, ஒருதன்மைத்தாகச் சைதன்னிய மென்றும் விளங்கவின் ஒப்பமாய் எனவும் கூறினார். பிராந்தி பாம்பாற் பழுதை காரணமும், பாம்பு காரியமுமாயின். மெய்யாகப் பாம்பு காரியமாயிற் பழுதை

யும், மெய்யாகக் காரணமாகலாம். அங்ஙனமின்றே விங்ஙனமு மின்றும். ஆகவே காரண காரியத் துவிதம் பழுதைக்கு இன்மையாயவாறுபோன்று, பிராந்தி சகசீவபரத்தால் சைதன்யங் காரணமுன் சகசீவபரங் காரியமு மாயின வென்பதின்ரூம். மெய்யாகக் சகசீவபரங் காரியமாயின், மெய்யாகச் சைதன்யமுன் காரணமாகலாம். அங்ஙனமின்றேல் இங்ஙனமு மின் ரூம். ஆகவே, காரணகாரியத் துவிதம் சைதன்யத்துக் கிணமையால் \*இரண் டற்றெனவும், பழுதைக்குக் காரண காரியப் பிராந்தி வந்தபோதும் அது துவிதமாகவில்லை; நீங்கியபோதும் ஏகமாகவில்லை. இரண்டு காலத்தும் பழுதை இருந்தபடி யிருக்குமாறு போன்று சைதன்னியத் துக்குக் காரண காரியப்பிராந்தி வந்தபோதும் அது துவிதமாகவில்லை; நீங்கியபோதும் ஏகமாகவில்லை. இரண்டு காலத்தும் சைதன்ய மிருந்தபடி யிருத்தலால் ஒன்றாக எனவும், இங்ஙனமாய வஸ்துதன்னுருவாக முயல்வார்க்கு இலக்காக நிற்குங் குறியெனத் தோன்றுவனர்வொளி சிறைவாசிற்கும் எனவுங் கூறி னர். இங்ஙன நிற்பது எந்தப் பிரமமோ வென்றது எஞ்சினின் ரது. பாம்பு கள்ளன் முதலிய பிராந்தி தோற்றற்கு ஆதாரம் பழுதை கட்டை முதலிய வை யாயினாற்போலச் சுக முதலியதிரிப்பதார்த்த ப்ராந்தி தோற்றற்குப்பிரமமென்பது ஆதாரமென விளங்க, அப்பிரமத்திற் ரேன்று மைம்பூத விகாரமெல்லாஞ் செப்பிய கற்பிதத்தாற்செனித்த வென்றும், சம்ஸ்தமும் உண்மையெனக் கோடலைத் தவிர்த்தற்குக்கற்பிதத்தாற்செனித்தவென் றறிந்து கொள்ளோ யென்றுங் கூறினார். இத்திரிப்பதார்த்தம் சோதனையில் ஆம் உண்டென்ற் கியைந்து உறுதியாக நிலவர்து அல்ல வில்லை யென்றகே இயைந்துறுதியாக நிற்பதென்னை? ஆதவின் இவ்வுதாரண மனைத்தும் ஜயமின்றி யேற்றற்பாலவென வணர்க.

(க-து.) தாஷ்டாந்தத்தினிலை திருங்டாந்தத்தினை விளங்கக் கூறிய தென்பது, நாமருபங்க ஸிரண்மீன்றி யென்பதற்கு அவாங்மனேகோசரப் பிரமமெனப் பொருள் கொள்ளினு மமையும். அப்பிரமத்திற் ரேன்று மென்பதை ஏழாம் வேற்றுமை யிடப் பெர்ருளாக்கி யுரை கூறியதுமன்றி, ஜந்தாம் வேற்றுமை நீங்கற் பொருளாகவேனும் எதுப்பொருளாகவேனு மூரை கூறினு மமையும். எதுப்பொருளாக வகுமவது அந்தப் பிரமம் இங்ஙனமாகுகவெனச் சங்கற்பிக்க அந்தப் பிரமசங்கற்பத்தா லுதித்தவெனக் கோடலையும் ஏழாம் வேற்றுமையிற் கோடல்; அலை திவலை நூரை கடவிலுதித் தொடுங்குமாபோ லென்னலையுமென்க. இது வேதாந்தி சம்மதம், வைய பிறர் சம்மதம். இவை பெருகுமாதவிற் சுருக்கினும். .(உ-அ)

உ-கு - கவி. அ - கை.

[அனைத்துங் கற்பிதத்தா லுண்டாயது எங்ஙனமெனவினவிய மாணக்களைநோக்கி, முன்னர்ச் செனித்தவென்னுஞ் சிருட்டி யை யுகபத்சிருட்டி, கிரமசிருட்டியென இரண்டாக்கி, முன்னர் யுகபத்சிருட்டி கூறுவான் புகுந்தார் இக்கவியில் அவ்வியத்தத் தில் முக்குண வுதிப்பைக் கூறுகின்றார்.]

அதுதானெப் படியென் றக்கா லாதியாஞ் சீவ ரெல்லாம்  
பொதுவான சமூத்தி போலைப் பொருந்துமல் வியத்தங் தண்ணி  
விதுகால தத்து வப்பே ரீசனுட் பார்வை யாலே  
முதுமூல சபாவம் விட்டு முக்குணம் வியத்த மாமே.

(இ-ள்.) அதுதானெப் படியென் றக்கால் (எ-து) — அந்தச் சிருட்டி வகைதா ளைக்கங்களைக் கேட்கின், அநாதியாஞ் சீவரெல்லாம் (எ-து) — அநாதியாயுள்ள சீவபேத மனைத்தும், பொதுவானசமூத்திபோலைப் பொருந்துமல் வியத்தங்களில் (எ-து) — மறைவே வடிவாயன்அவ்வியத்தை மென்னு மூலப்பிரகிருதியின்கண் சாதாரணமான சமூத்தி யவத்தையில் தின மும்தங்குமாறுபோன்றுசிலமாகத் தங்கும், இதுகாலதத்துவப்பேர் (எ-து) — இந்த அவ்வியத்தை காலதத்துவமென்னும் பெயரை யுடையது, ஈசனுட் பார்வையாலே (எ-து) — ஈசவரன் து அந்தர்முக திருஷ்டியினால், முதுமூல சபாவம்-விட்டு முக்குணம் வியத்தமாம் (எ-து) — அநாதியாயுள்ள மூலப்பிரகிருதியான சபாவத்தினின்று நீங்கீச்சாத்வித இராசத் தாமத மென்னு முக்குணங்களும் வெளிப்பட்டன (எ-து).

வியத்தம் வெளிப்படல்; அவ்வியத்தம் வெளிப்படாமை. சித்தருபமே சீவராதவின் அநாதியாஞ் சீவரெல்லாம் எனவும், சமூத்தியகன்றர் இல்லையாதவின் பொதுவான சமூத்தினனையும், அவ்வியத்தத்தையன்றிக் காலதத்துவ மின்மையின் இதுகாலதத்துவப்பேர் எனவும், உயிர்கள் தாமே மறைவினின்று நீங்கா என்பதுதோன்ற ஈசனுட் பார்வையால் எனவும், தெளி விக்கின் மயக்கனீங்குமென்பது தோன்றப்பார்வையாலே முக்குண வியத்தமாம் எனவுங்கூறினார். முக்குணம் வியத்தமாதல் சிருஷ்டி வந்தவகை. இந்தச்சிருஷ்டி வந்தவகையைக் கூறல் பிறவி மயக்கம் தெளிவித்ததற்கு. தெளி விக்கின் மீண்டும் திரும்பாதென்னுங் கருத்துக்கொண்டு ஈசனுட் பார்வை கொண்டாரெனக் கொள்க.

(க-து.) உயிர்களைனத்தும் தம்மைத் தாம் கற்பித சைதன்னியமென்று உணர்ந்துயியுமாறு முக்குண வியத்தங்கூறியதென்பது. தமது நிசுவடிவம் உணர்வொளி நிறைவாய்ச் சிற்றல். பரிசோதனையால் அன்றித் தமதுண்மை நிலை சற்றும் விளங்காது; விளங்கவேண்டி மின்கே சிருட்டிக்கறலாயினார். ()

ந.० - கவி. அ - கை.

[முந்தூரிய முக்குணங்களினிலை இனையவென இக்கவியிற்  
க-றுகின்றர்.]

உத்தமம் வெளுப்பு நீல முபயமாஞ் சிவப்பு மாகுஞ்  
சுத்தசத் துவந்த மத்தோ டசத்ததத் துவப்பேர் சொல்லுஞ்  
சத்துவ மழுக்கி ருட்டாச் சாற்றுமுக் குணமு மூன்றூ  
யொத்துள வெளினுங் தம்மு ஜொருகுண மதிக மாமே.

(இ-ன்.) உத்தமம் வெளுப்பு நீல முபயமான் சிவப்பு மாசும் (எ-து) — சாத்துவிதம் இராசதம் தாமதமனை குணமூன்றும் அவற்றுள்ளாத்துவிதம் உத்தமம். ராசதம் மத்திமம், தாமதம் அதமம். இவை மூன்றும் யோக்கியதை. சாத்துவிதம் வெண்மை, ராசதம் செம்மை, தாமதம் கருமை. இவை மூன்றும் நிறம், சுத்தசுத்துவங் தமத்தோ டச்தத்தத்துவப்பேர் சொல்லும் (எ-து) — சாத்துவிதம் சுத்தம், தாமதம் அசுத்தம், இராசதம் சுத்தாசுத்தம், இவை மூன்றும் நிறங்களும் என்னும் பெயர்களைச்சுருதிகள் சொல்லும், சுத்துவ மழுக்கி ருட்டாச்சாற்றும் (எ-து) — சாத்துவிதம் அழுக்கின்மை, இராசதம் அழுக்கு, தாமதம் இருட்டி. இவை மூன்றும் தோற்றம் எனச்சுருதிகள் முறையிடும், முக்குணமு மூன்று யொத்துள் வெனினும் (எ-து) — இந்த மூன்று குணங்களும் மூன்றுக்கி நின்று தம்மு பொத்து நின்றாலும், தம்மு பொருகுண மதிகமாம் (எ-து) — தமக்குள்ளேயாதாலும் மேர்க்குணமிஞ்சிதிற்கும் (எ-ஆ).

“இருமொழி யொழி தன் னினங்கொளற் குரித்தே” என்னும் விதி யால் உத்தமமென்றதனால் மத்திம அதமங்கள் வருவித்தாம். உபயமான்சிவப்பென் றதனால் மூன்றுவது நீலமென்றும். தமத்தோடென ஒடுக்கொடுத் துப்பிரித்ததனால் இராசதஞ்சொல்லெச்சமெனக்கொள்க. கொண்டதனால் இராசதம் சுத்தாசுத்தமாயிற்று. எனைய குணங்கள் அழுக்கிருட்டென் றதனால் சாத்துவித மழுக்கின்மையென்றும். தாமதமிருட்டென் றதனால்சாத்துவிதம் வெளிச்சமெனினு மமையும். கெரிஞ்சிமுளமூன்றுல் தமக்குபொத்துளவாயினும் யாதாலும் மேர்முள்ளுமேலிடதிருக்குமாறுபோன்று இருத்தலின் முக்குணமு மூன்று யொத்துளவெனினுங் தம்முபொருகுண மதிகமாமே என்றார். இக்கவியை உற்றுணராதார்க்கு இங்னனமாய நயம் என்ன என் தோன்றும்? இக்கவியை வேறுவிதமாகப் பாடமோதி யுரைகொள்வாருமார். அது பெரும்பாலும் மூன்றும்.

(ஈ-து.) சாத்துவித முதலியமுக்குணமும் யோக்கியதை நிறம், தர்மம், தோற்றம் என்பவைகளைக் குறிப்பான் உணர்த்தியது சுருதி சம்மதமாம். யுத்திர்க்கு முரணின்மையால் ஏற்றற்பால்தென்க. முக்குணம் வியத்தமா மெனவே யேனையவைகளைக்கூறவேண்டுவதின்று; முதற்காரண காரியமா தலின் அரசன் வெளிப்பட்டானென்புழி எனையசேனை முதலியவைகளைக் கூறவேண்டுவதின்றுயவாறு போலும்.

(ஈ.0)

### நக - கவி. அ - கை.

[யுகபத் சிருஷ்டிக்கு-றி இனிக்கிரமிசிருஷ்டி கூறப்புகுஞ்தார், இக்கவியில் மூலப்பிரகிருதிமுதல் குணத்ரயம் ஈருக்கிடங்க நான்கினையுங் கூறுகின்றார்.]

இருவழி யிதுவா மித்தை யொருவழி வேறூச் சொல்வார்  
மருவுமல் வியத்தங் தானே மகதத்வமாகு மென்று  
மருண்மக தத்து வந்தா னகங்கார மாகு மென்றுங்  
கருவகங் கார மூன்றுய்க் காட்டிய குணமா மென்றும்.

## தத்துவவிளக்கப்படலம்.

நக

(இ-ள்.) ஒருவழியிதுவாமித்தையொருவழிவேருச்சொல்வார்(எ-து)-  
சிருஷ்டிவகை யிரண்டி விதுவொரு வகையாம். இந்தச்சிருஷ்டியையே  
வேறொருவகையாகச் சுத்துக்கள் சொல்லுவார்கள், மருவுமவ்வியத்தஞ்சா  
னேமகதத்வ மாகுமென்றும் (எ-து)—முன்கூறக்கிடந்த அவ்வியத்தமே  
ன்னு மூலப்பிரகிருதியே மகதத்துவமெனப் படுவதாமெனவும், அருண்  
.மகதத்துவந்தானகங்கார மாகுமென்றும் (எ-து)—முன்கூறியமகதத்துவ  
மே யகங்காரமெனப் படுவதாமெனவும்:—கருவகங்கார மூன்றாய்க் காட்டிய  
குணமாமென்றும் (எ-து)—பிறவிக்குக் கருவாயுன் விவரவகங்காரமே  
முன்னர் மூன்றாகக்காட்டிய குணங்களெனப்படுவதா மெனவும் (எ-று).

(க-து.) மூலப்பிரகிருதியே மகதத்துவமெனவும், மகதத்துவமே யகங்காரதத்துவமெனவும், அகங்காரதத்துவமே குணத்ரயமெனவு முணரக்குறியதென்பது. பணிபேதங்களின்ற் பொன்னையும், படபேதங்களா ஓலையும், கடபேதங்களான். மண்ணையும், தேகபேதங்களா லைம்பூதாமச் சையோகத்தையும், முற்றுமறந்தார்க் கிப்பேதங்களைத் தத்த முதற்காரணத்தினின்று வந்தவ்வகையைத் தெரிவிக்கி வந்தந்த முதற்காரணத்தை யன்றியதற்குரிய விகாரங்களில்லையென் றண்மையாகவுணர்ந்து, அவ்வங்களையாக தார மறவாதிருப்பர். இவரினங்கள் மிருப்பதா லாதேயமாகிய விகாரங்களில்லாமற்போயினவோ? அவ்வாதார நாட்டமாகவே விகாரங்களோக்கி வலைத்துமவ்வாதாரமாகவே விளங்கும்; இஃதுண்மையை நினைப்பூட்டலாயிற்று. இந்தங்களைப்புமறப்பு ஓர்பூருடனுது புடைபெயர்ச்சியாதலானும், இப்புடைபெயர்ச்சியெழுச்சி தவிர்தலால் ஓன்றிலொன்று தத்தமக்குளில்லாம வன்னியோன்னியாபாவும் உறுகின்றது; இவ்விரண்டுகாலத்தும்புருடனிருந்துவண்ண மிருந்து, இவற்றைச் சாட்சியா யறிந்திருப்பதினாலும், இப்புருடன் விகாரிய மல்லன், சிர்விகாரியமல்ல னென்பதை யுணர்த்தச் சிருஷ்டிவகை கூறவந்ததேயன்றி வேறுக்காகவன்று; இதுபோலத் தாஷ்டாந்தமுமென்னுகித்துணர்க்; இதனை யுணர்வோர் பரிபாக்கள்ளல்ரே வனர்த்தமாம். இஃதன்றிய மிக்கவியின் கருத்தைக் கொள்கூசம் வெளிப்படையாகத் தெரிவிக்குதும், அதாவது:—அகண்டபரிபூரண சக்கிதானங்க சொருபமாகவளின்குஞ்சைதன்னியத்தில் விஸ்மரணையாக வெழுந்த ஞெப்தியை மூலப்பிரகிருதியெனவும், அங்குமெழுந்த ஞெப்தியே சிலத்துஞ்சிறிய விதை யுப்புமாறுபோல் திரிபதார்த்தங்களும் வெளியாகதுள்ளடக்கி நிற்குமவசரத்தை மகதத்துவமெனவும், அங்கும் வெளியாக்கா துள்ளடக்கிக்கீக் காட்டு மவசரங்களையான ஞெப்தியே வெளியரும்பிய மூளைபோல் சக்சிவபரபேதங்காட்டாது பொதுவாக வெளியெழுதலின், அவ்வெழுச்சியை அகங்காரதத்துவமெனவும், அவ்வெழுச்சியைதிவாகவின்ற ஞெப்தியே அம்மூளை மூன்றாகவெடிக்கு மாறுபோன்று, இனிச்சகச்சிவபரமாதற்குமுன்றுக் கொட்டு வெளிப்படுதலின் அவ்வங்காரத்தை முக்குணமாமெனவும் கூறியது. ()

**நூ - கவி. அ - கை.**

[முன்னர்க் கூறியவற்றுள்ளுக்குதித்த முக்குணங்களிற் பிரதி பலித்ததினையதெனவும், அம்முன்றில் சாத்துவிதகுண யிவ்வவ சரத்திலின்னபெயரை யேற்குமெனவும், அதிலுதித்த சிற்சா யைக்குப் பெயரினையதெனவும், குணரகிதமான சித்துக்குப் பெயரினையதெனவு மிக்கவியிற் கூறுகின்றார்.]

இக்குணங்களிலே விண்போன் றிருக்குஞ்சிற் சாயை தோன்று முக்குணங்களிலும் தூய்தா முதற்குண மாயை யாகு மக்குணப் பிரமச் சாயை யந்திரி யாமி மாயை யெக்குணங்களும்பற் றூதோ னிமித்தகா ரணஞ மீசன்.

(இ-ள்.) இக்குணங்களிலே விண்போன் றிருக்குஞ்சிற் சாயைதோன்றும் (எ-து) — இம்முக்குணங்களிலும் மாகாயம்போன்றிருக்குஞ்சைதன்யத் தினது சாயாவடிவம் பிரதிபலிக்கும், முக்குணங்களிலும் தூய்தா முதற்குணமாயையாகும் (எ-து) — இந்த மூன்றுகுணங்களிலும் பரிசுத்தமாயுள்ள முதற்குணமான சாத்துவிதமானது மரபையெனப்படுவதாம், அக்குணப் பிரமச்சாயை யந்தரியாமி (எ-து) — அந்தக் குணத்திற் பிரதிபலித்த பிரமத்தினது சாயாவடிவமானது அந்தரியாமியெனப் பெயர்பெறுவதாம், மாயையெக்குணங்களும் பற்றுதோ னிமித்தகாரணஞ்மீசன் (எ-து) — மாயா மயமான எவ்வகைப்பட்ட குணங்களுந் தன்னைப்பற்றுது நின்றுள்ளோ னிமித்தகாரணஞ்கிய வீசனும் (எ-று).

விண்போன்று பரிபூரணமாயிருக்கை சித்துக்கன்றிச் சாயைக் கன்றுகளின் சித்தைப் பிரித்து ஏழுவாயாக்காது சித்தினது சாயையெனப்பொருள்கொண்டாம்:— சைதன்யம்போற் காண்டலைச் சிற்சாயையெனவும், சக்சீவபரமாதற்கெனக் குறிக்கச் சிற்சாயை தோன்றுமெனவும், “பேதமுறுபுந்தியே மாயை” ஆதலாலப்புந்தியை முதற்குணமெனவும், மாயாசகிதவீசனைப்பதுதோன்றுத்தகுணப் பிரமச்சாயை யந்தரியாமியெனவுங்கற்றார். இங்கே யந்தரியாமியென்பது ஈசனது காரணசரீர வபிமான நாமத்தை. சிமித்தகாரணஞ்மீசன் மாயாரகித்தென்பது தோன்ற மாயை யெக்குணங்களும் பற்றுதோன் எனப்பட்டது:— சிற்சாயை பிரமச்சாயையென்னுமிவ்விருமொழிகளும் ஆரூம் வேற்றுமைத் தற்கிழமைப்பொருள். சித்தைச் சக்சீவபரமென்னது சாயையெனக் கூறியது, கற்பிதமென்றாகு. இதனையுடன்பட்டற்கு மாறுளதேல் சோதனையி லல்ல வில்லையென்ற கியையாது சிற்கக்காட்டலாம். காட்டவலியின்றேல் காட்டவலியனார்க் கழி மை பூண்டொழுகை யெளிதி ஒணர்தற்கியைந்த குறி.

(க-து.) முக்குணப் பிரதிபலனசித்து கற்பிதமெனவும், முதற்குணமாயையெனவும், அம்முதற்குணப் பிரதிபலனசித்தை யந்தரியாமியெனவும்,

## தத்துவவிளக்கப்படலம்.

ஈழ

மாயாரக்கிதலீச னினையனெனவுங் கூறியதென்பது. முக்குணமாக வெளிப் பட்டது ஞப்தியென்றதனுலந்த ஞப்தி சுயம்பெனற் குறுதி யென்னை? இன்றுதலா வத்தையே யிங்கே சிற்சாயையெனக் கொண்டார். சிற்சாயை தோன்றத்திடம் முக்குணமாதவி னாராமெனப்படும்; படவே, சிற்சாயை யாதேயமெனப்படும்; படவே, இவ்விரண்டுமானின் ற தந்த ஞப்தியே; இதி லைய்மூளதேல் தினமு நம்மாற் பிரத்தியட்சமாகக்காண நின்ற மூன்றவஸ் தைகளிலெங்தெந்த வவஸ்தை யெங்கெங்குளதோ, அந்தந்த வவஸ்தையில் தோன்றங்குரிய தூலாதி மூன்று காட்சிகளி லொவ்வொன்றுளதாக வாங் காங்குக் காணும். ஆங்காங்குக் காணுங்தூலாதி காட்சிக்கிடம் மூன்றவஸ் தை; இம்மூன்றவஸ்தையு மாதாரமாகவே காட்சிகளாதேயமாயின. இவ்விரண்டுமாக நிற்பது ஓர் ஸ்மரணையே. இது நிகழு வுயிரில்லையாதலா வேற்றற்பாலதே, ஆதவினையெபாழிக். இதனால் மாயையென்பதும், ஈச னென்பதும், அந்தரியாமியென்னுங் காரணதேக வபிமானிநாமமென்பதும், முற்கூறிய ஞப்தியன்றி யில்லையென்பது பெற்றும். இங்னன்முண ராதார் ஞானியரல்லர். ஏனெனிற் கலக்கமகலாமைபற்றி. பேதமுறுபுந்தி மாயையெனவே பேதமறுபுந்தி யுளதாகக் குறிப்பிக்கின்றது; அப்புந்தி மாயாரக்கிதமென்றுயிற்று. இவ்விருந்தன்மூயாகிற்பது மந்தஞப்தியே. இங்னனமாயதை யறியவேண்டில் ஞப்தியரல்லாத ஞானியஞ்ஞானிய ரூரோ? இல்லையாதவி னேற்றற்பாலதே. இன்னுஞ் சிருஷ்டித் தொடர் புளதாதல்ற் பின்னர் இதஞெருமையைக் கூறுதும். இதுநிற்க. (ஈழ)

ஈந - கவி. அ - கை.

[முன்கவியில் சாத்துவிதகுணத்தை மாயையெனவும், ஈசனபி மானத்ரயத்தில் அந்தரியாமியெனவுங்கூறி, இக்கவியிலுமதை யே சமூத்தியவத்தையெனவும், காரணசரீரமெனவும், ஆநந்த, மயகோசமெனவுங் கூறி, இனி இராசதகுணமவித்தை யென வும், அக்குணப் பிரதிபலனாஞ் சீவனெனவும், அபிமானத்ரயத்தி விவனுக்குப் பிராக்ஞனெனவுங் கூறுகின்றார்.]

ஈசனுக்கிதுச முத்தி யிதுவேகா ரணச ரீரங்  
கோசமா னந்த மாகுங் குணமிரா சதம வித்தை  
தேசறு மவித்தை தோறுஞ் சிற்சாயை சீவ கோடி  
நாசமா முயிர்க்கப் போது நாமமும் பிராக்ஞ னமே.

(இ-ன.) ஈசனுக்கிதுசமூத்தி யிதுவே காரணசரீரங் கோசமா னந்த மாகும் (எ-து) — இந்தச் சாத்விதகுணமே யீசனுக்குச் சமூத்தியவத்தை யாகவும் காரணசரீரமாகவும் ஆனந்தமயகோசமாகவு மிருக்கும், குணமிராசதம் (எ - து) — இனி யிராசதகுணமோவெனில், அவித்தை தேசறு

நூல்

## கைவல்லியநவநீதம்.

மலித்தைதோறுஞ் சிற்சாயை சீவகோடி (எ - து) — அவித்தை யெனவும் மலினருபமான விந்தவலித்தைகளிளெல்லாம் பிரதிபலித்த சிற்சாயைக ஸைந்ததுஞ் சீவகோடிகளனவும், நாசமாழுயிர்க்கப்போது நாமழும் பிராக்குஞ்சோமே (எ - து) — நாசமுறத்தக்க விவ்வயிர்களுக் கவ்வங்களுக்கு வியைந்தநாமம் பிராக்குஞ்செனவுமாம் (எ-று).

தேசருமலித்தையென்றதனால் தேசனதுமாயையெனக்கொள் வின்றது. சாத்துவிதகுணம் மாயையென்றார், அம்மாயைதோறு மென்னாது அவித்தைதோறு மென்றது; இதனைப் பலவென்னிற் பிரத்தியட்சத்திற் கியைந்தது, அதனைப் பலவென்னிற் பிரபிரத்தியட்சமாதலி னெவருமுடன் படார். ஆயினும் இந்துவேதாகமங்கள்.முக்குணங்களில் முதற்குணத்தைச் சாத்துவிதத்தில், சாத்துவிதம் இராசதம் தாமதம் எனப் பிரித்தாற்போல னைய குணங்களையும்பிரித் தொன்பதுபாகமாக்கி, முதற்பாகங்களைத் திரி மூர்த்திகளாக்கி, ஒவ்வொருமூர்த்திகளும் மாவிலதாகக் கூருநிற்கும்; இதனையறியவேண்டிற் கட்டளைகளிலும், பிரபுவின்கலீஸியிலும், எனையநூல்களிலும் காணலாம். இவையெல்லாம் வாஸ்தவமென்பதைப் பிருதிவி தத்துவமுதல் நாதத்துவமீருக வொன்றிலொன் ரெடுக்கிக்காட்டப்புகு மபவாத யுத்தியாற் காணலாம். சருதி யுத்தி யனுபவமுகத்தா ஸொடுக்கிக்காட்டத் தெரியாமைக் குற்றத்தை நூல்மேலேற்றத் திரியுளானியரெங்குமெளியர். வித்தை ஞானம்; அவித்தை அஞ்ஞானம். இராசதகுணமலித்தை யெனவே சாத்துவிதகுணம் வித்தையாயிற்று; இதை யவித்தையாக்க அகங்காரம் வித்தையாயிற்று; இதை யவித்தையாக்க மகதத்துவம் வித்தையாயிற்று; இதை யவித்தையாக்கப் பிரமம் வித்தையாயிற்று; இங்னனமாக இதற்கப்பாற் சேறல் சொல்லால் அவத்தாதோட நேரிடும். எனவே இலட்சியார்த்தத்தால் நேரிடாதென்பதருத்தாபததி. பகுதிமுதல் விகுதியீருக் கிடந்த தத்துவ வடுக்குகளைந்து மறிவறியாமை யடுக்குகளாயின. என்னை? “அறி வறியாமை யநேகவடுக்கே - மேலுங்கீழுமென்மனுர்புலவர்” என்பதனாற் காண்க.

நூ - கவி. அ - கை.

[அந்த வலித்தையே யானந்தமயகோசமெனவும், சுழுத்தியவ ஸ்தையெனவும், காரணசரீர மெனவங்குறி.இனிச் சூக்குமசரீர வாரோபம் வருமா நிக்கவியிற் கூறுகின்றார்.]

அழுக்கொடு பற்றாஞ் சீவர்க் கதுவேயா னந்த கோசம் சுழுத்திகா ரணச ரீஞ் சொன்னவிம் மட்டு மேரக முழுக்குணத் திரண்டால் வந்த மூலவா ரோபஞ் சொன்னேம் வழுத்துகுக் குமவா ரோப வழியுந் மொழியக் கேளாய்.

(இ-ள்.) அழுக்கொடு பற்றாஞ் சீவர்க் கதுவேயானந்தகோசம் (எ-து)- அழுக்காகிய வலித்தியாமயமாயுள்ள சீவர்களுக் கவ்வலித்தையே யானந்த

## தத்துவவிளக்கப்படலம்.

ந.ஞி

மயகோசமாம், சுமுத்தி காரணசரீரம் (எ-து) — சுமுத்தியவத்தையுங் காரணசரீரமூமாம், சொன்னவிம்மட்டு மோகமூக்குணத் திரண்டால் வந்த மூலவாரோபஞ் சொன்னேநும் (எ-து) — கூறிய விதுகாறும் மோகமயமான மூக்குண மென்னப்பட்ட சாத்துவித ராசத்ததால் விளாந்த காரணசரீரவத்தியாசத்தைச் சொல்லினம், வழுத்துக்குமவாரோப வழியுநிசொ மியக்கேளாய் (எ-து) — யாவருஞ் சொல்லப்பட்ட சூக்குமசரீர வத்தியாசமார்க்கத்தையும் யாங்கூற நீ கேளுதி (எ-று).

மூலப்பிரகிருதி, மகதத்துவம், அகங்காரதத்துவம், முக்குணம், மாயை அவித்தை, ஈசன், சீவன் இவ்விருவர் காரணசரீரம், சுமுத்தியவத்தை, இவ்வாவத்தைக்குரிய வபிமான நாமம், கோசம் என்பவைகளைக் கூறும்போ தெல்லாம் மறவாதிருத்தற் கடிக்கடி யாங்காங்குக் கற்பிதத்தால் விலவை ஜனி தத்தவென்று நினைப்பூட்டியவாறு போன்று, இங்கும் மறவாதிருத்தற்குச் “சூக்குமவாரோபவழியு நீ மொழியக்கேளாய்” என்றார். மறக்கிலின்நூற் பயன் சற்றும் வாய்க்காதென்ப தருத்தாபத்தி. உத்தமம் வெளுப்பு நீலம் என்னுங் கவியில் இராசத மழுக்கெனக் கூறியவாறேயிக்கவியிலும் அழுக் கொடு பற்றஞ்சிவர்க்கு என்றார். (ந.ச)

ந.ஞி - கவி. , அ - கை.

[சாத்துவிதம் இராசத மென்னும் குணங்களின் கற்பிதத்தைக் கூறியவாறுபோன்று, தாமதத்தையுமிரண்டு சத்திகளாக்கி யவத் திற்குரிய பெயரினையவென விக்கவியிற் கூறுகின்றார்.]

ஏமமா யாவி நோத வீசனு ராருளி னுலே  
பூமவி யுயிர்கட் கெல்லாம் போகசா தனமுன் டாகத்  
தாமத குணமிரண்டு சத்தியாய்ப் பிரிந்து தோன்றும்  
வீமா மூட லென்றும் விவிதமாங் தோற்ற மென்றும்.

(இ-ள்.) எம மாயாவினோத வீசனாருளினுலே (எ-து) — திரைச்சீலை போன்ற மாயையை விளையாட்டாகவுடைய பரமசிவத்தின் கிருபையி னால், பூமவியுயிர்கட்டுகெல்லாம் போகசாதனமுண்டாக (எ-து) — உலகில் மிக்குள் வுயிர்கட்டுகெல்லா மனுபோகத்திற்கியைங்த சாதனங்கருவிக் ஞண்டாகும்படி, தாமதகுணமிரண்டு சத்தியாய்ப் பிரிந்து தோன்றும் (எ-து) — முக்குணங்களிற் கடைக்குணமாகிய தாமதகுணமானது இரண்டு சத்திகளாகப் பிரிந்து தோற்றும், வீமா மூடலென்றும் விவிதமாங் தோற்ற ரமென்றும் (எ-து) — பய கம்பஞ்சிகட் கிடமாயுள்ள வாவரணசத்தியென்றும் நானுவிதகாட்சிகளுக் கிடமாயுள்ள விகேபசத்தியென்றும் (எ-று).

தாமதகுணம், ஆவரணம் விகேபமென்றிரண்டு சத்திகளாகப்பிளவு பட்டுளிற்குமென்றாயிற்று. இங்கனமாதற்குத் தாமதகுணத்திற்கு வலியின் கையின், ஈசனு ராருளினுலே யெனவும்; பூமிமுதலியவை பின்னருண்டாவ

தாயினும், இப்போது காணப்பட்டுள்ள வழிர்கட்டிடம் பூமியாதலாற் பூம வியுயர்கட்டுகல்லாம் எனவும், அபின்னமென்பது தோன்ற இரண்டுசத்தி யாய்ப் பிரிந்து தோன்றும் எனவுங் கூறினார். அறியாமையை மூடவென்றும், அறிவைத்தோற்றமென்றுங் கொள்க. (நடு)

நகூ-கவி. அ - கை.

[காரணதேகத்தையு மதற்குரிய வவஸ்தையாதி கற்பிதங்களை யுங் கூறினதுபோன்று, இனிச் சூக்குமதேகத்தையுங் தூலதே கத்தையுங் கூறவேண்டுவதால், முங்திச் சூக்குமதேக வுற்பத்தி கூறப்படுகுந்தா ரிக்கவியில் விகேஷபசத்தியிலெழுஞ் சூக்குமது வுற்பத்தி வரலாறு கூறுகின்றார்.]

தோற்றமானு சத்தி தன்னிற் சொல்லிய விண்ணைம் விண்ணிற் காற்றதாங் காற்றிற் றீயாங் கணவினீர் நீரின் மண்ணைம் போற்றுமில் வைந்து நொய்ய பூதங்க என்று பேரானு சாற்றுமற் றிவற்றிற் போக சாதன தனுவுண் டாகும்.

(இ-ள்.) தோற்றமானு சத்திதன்னிற் சொல்லிய விண்ணைம்(எ-து) — விகேஷபசத்தியில் ஞானவான்களாஸ்-வழங்கப்பட்டவருகின்ற தன்மாத்தி ரை யென்னு மாகாயமுதித்தது, விண்ணிற் காற்றதாங் காற்றிற் றீயாங் கணவினீர் நீரின் மண்ணைம்(எ-து) — அவ்வாகாயத்திற் காற்றும், அக்காற்றி வக்கினியும் அவ்வக்கினியிற் சலமும் அச்சலத்தில் மண்ணு முதித்தன, போற்று மிவ்வைந்து நொய்யபூதங்க என்றுபேராம் (எ-து) — மேலாகச் சொல்லப்பட்ட விந்தத் தன்மாத்திரைகளைந்தும் சூக்குமது மெனப்பெயர் பெறும், சாற்றுமற்றிவற்றிற் போகசாதனதனுவுண்டாகும் (எ-து) — இங்ஙனம் பெயர்பெறக்கிடந்த வாந்தச் சூக்குமதுத்தில் போகமு மதற்கியைந்த சாதனமாயுள்ள சூக்குமசரீரமு முண்டாகும் (எ-று).

பஞ்சீகரிக்கப்படாததா லபஞ்சீகிருத பஞ்சமகாழுதமெனவுமாம்,தால தேகங் தாலபூதத்தா லாயதென் ரேற்பார்,மனது தூலதேகமாகுமா?ஆகாத விடத்தஃதோர் தேகமன்றோ? அஃதெந்தப் பூதசையோகத்தா லாயவுட வென் ரெண்ணைத்தென்னை? வாதமாதிழுன்று நோய்க்கு மாதாரங் தூல மென்றபோல,காமம்,வெகுளி,மயக்கமென்னு முக்குற்றநோய்க்கு மாதா ம் மானதமென்றேலாத்தென்னை?அம்மூன்றால் வதைவது தூலதேகம், இம்மூன்றால் வதைவது மனது;அஃதிழ்தாமா? இஃத்தாமா?இஃதென் ன் விவேகம்? இச்சாஞ்சானப் புடைபெயர்ச்சிக்கு வினைமுதல் மானதம்,கிரி யையென்னும் புடைபெயர்ச்சிக்கு வினைமுதல் தூலதேகம்; எங்ஙனமென்னில் வந்தான், போன்ன் என்பவைகளுக்கு வினைமுதல் தூலதேகம்;கேட்டேன்,பார்த்தேன் என்பவைகளுக்கு வினைமுதல் மானது;அறிந்தேன், அறி தேன் மறந்தேன் என்பவைகளுக்கு வினைமுதல் மானது; அறிந்தேன், அறி

## தத்துவவிளக்கப்படலம்.

ஈன்

யேன் என்பவைகளுக்கு வினைமுதல் சீவன் இங்ஙனமிருக்கமில்லிம்பிப்பா னேன்? “சினைவினை சினையோடு முதலொடுஞ்செறியும்”என்னுஞ் சூத்திர த்திலுள்ள வும்மை சினையோடு செறிதல்போல முதலொடு செறிதல்வளவு வு சிறப்பன்றென்பதை யுணர்த்துவிற்றலி னிழிவுசிறப்பு.இங்கேவின்னைதி அறிகருவியாகிய ஞானேந்திரியங்கட்டகும், அந்தக்கரணங்கட்டகும் முதற் காரணமாயின. ஆகவே, தூலதேகத்திற்கு முதற்காரணங் தூலசூழதமெனப் பிரத்தியட்சமாயிற்று. இதையுமறுத்தல் குதர்க்கம். “நயம்படவரை” என்பதை அறியார்போலும். மன மூலவுதற்கிடஞ் சூக்கும பூதம்; தூலமூலவுதற்கிடஞ் தூல் பூதம். இவ்வனுபவ மில்லாரில்லை யெங்கனும். இது தின்னாம். இரண்டும்மை வருவதித்தது, சா - ம் கவியில் தூல தனுவும் போகமு முண்டாக வென்றதனால். (நகூ)

ஈன - கவி. ஆ - கை.

[முக்குணமென்றவைகளை மும்முன்றென்பது பாகமாக்கிமுதற்குண மூன்றையுங் திரிமூர்த்திகளாகவும், இரண்டாங்குண மூன்றையுஞ் சீவாத்மா, அந்தராத்மா, பரமாத்மாக்களாகவும் பிரித்து, மூன்றாங்குண மூன்றையுங் கரணேந்திரியம், பிரானுதிகன்மேங்திரியம், தனுவாதி தூல பூதங்களாகக் கூறப் புகுந்தார், இக்கவியில் முதற்குண கற்பிதங்களைக் கூறுகின்றார்.]

ஆதிமுக்குணமிப் பூத மடங்கலுங் தொடர்ந்து நிற்குங் கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவி யாகு மோதிய பின்னை யைந்து மூளம்புந்தி யிரண்டா ஞான சாதன மாமிவ் வேழுஞ் சற்குணப் பிரிவி னலே.

(இ-ள்) ஆதிமுக்குணமிப் பூதமடங்கலுங் தொடர்ந்து நிற்கும்(எ-து)– தாமதமாக நின்ற சாத்துவிதமூதலிய மூன்று குணங்களிலு மிந்தச் சூக்குமபூதங்களைனத்துங் கூடியிருக்கும், கோதில் வெண் குணத்தி லைந்துகூறுணர் கருவியாகும் (எ-து)–புனிதமான சாத்துவித குணத்தில் ஜங்குவிதமான பாக முனரப்பட்ட ஞானேந்திரியங்களாம், ஒதியபின்னை யைந்து மூளம் புந்தியிரண்டாம் (எ-து)–முன்னர்க் கூறியியற்றப்பாகமாகிய வகக்கரண மைந்தும் மனம்புத்தியென விரண்டாகத் தேறும், ஞானசாதனமா மில்வேழுஞ் சற்குணப் பிரிவினூலே(எ-து)–சாத்துவிதகுண சமஷ்டி வியஷ்டப் பிரிவினூல் விந்த வேழு மறிகருவியாம் (எ-று).

கோதில்வெண் குணத்திலெனவும், இராசத் குணத்திலெனவு மிடப் பொருளாக்கியதால், ஆதிமுக்குண மென்பதை யிடப்பொருளாக்கினாம். கோதில் வெண் குணமென்றதனால் சாத்துவித மென்றும். ஒதியபின்னை யைந்தென்றதனால் முன்னையைந்தென்று வருவதிதுப் பின்னைய வைங்கைச் சமஷ்டி யெனவும், முன்னைய வைங்கை வியஷ்டியெனவும் பொருள்கொண்டாம். இங்கே யைந்து ஜங்கெதன்றது தன்மாத்திரைகளை. இவை

ந-அ

## கைவல்லியதவநீதம்.

யனைத்துங கட்டளைகளில் விரிவாக விளங்கக் கூறியிருப்பதால் தாங்கொண்ட கருத்தை விரித்துத் தெளிவிக்கச் சூருக்கியூரைத்தனர். இதுநிற்க; அந்தக்கரணங்களை யைந்தெனவும், நான்கெனவும், மூன்றெனவும்.இரண்டெனவுங் தத்தமக்கியைந்தவாறு சூருநிற்பார்போல் இவரும் இரண்டென்ச்சூருக்கம் பற்றிக் கூறினார். கன்மசாதனமென்றிருப்பதுபற்றி ஞானசாதனம் என்றார். இவை யேழுந் தாமதத்திற் சாத்துவிதப் பிரிவென்பது குறிப்பு. (ந-ஏ)

ந-அ - கவி. அ - கை.

[இரண்டாங் குணகற்பிதங்களைக் கூறி யிங்னனமாய நிலையே  
குக்குமதேகப் பிரபஞ்ச மென விக்கவியிற்  
கூறுகின்றார்.]

இராசத குணத்தில் வேறிட்டெடுத்த கூறைந்து மெந்தும் பிராணவா யுக்க ளென்றும் பெருந்தொழிற் கண்ம மெந்றும் பராவிய பெயரா மிந்தப் பதினேழு மிலிங்க தேகஞ் சுராகரர் நரர்வி லங்காத் தேரன்றிய வுயிர்கட் கெல்லாம்.

(இ-என்.) இராசத குணத்தில் வேறிட்டெடுத்தகூறைந்து மெந்தும் (ஏ-து) — இராசத குணத்தில் வெவ்வேருகப் பிரித்தெடுத்த கூறைந்தைங் தாவது, பிராண வாயுக்களென்றும் பெருந்தொழிற் கண்ம மெந்றும் பராவியபெயராம் (ஏ-து) — பிரானுதிவாயுக்களெனவும் பாரித்தெதாழிற்கியைந்தகன்மேந்திரியங்களெனவும் எவருமேற்கப் பரவியபெயர்களை யுடைய தாம், இந்தப் பதினேழு மிலிங்கதேகம் (ஏ-து) — இந்தப் பதினேழு தத்துவமுஞ்குக்குமதேகமாம் (யாவர்க்கெனின்), சுராகரர் நரர்விலங்காத்தேஒன்றியவுயிர்கட்டெல்லாம் (ஏ-து) — தேவர் இராக்கதர் மனிதர் மிருகமாதியாகத்தோற்றிய வுயிர்களைனத்திற்கும் (ஏ-ற).

ஐங்குமைந்து மெந்றது நிரனிரை. பிரானுதி வாயுக்கள் சமஷ்டி யெனவும், கண்மேந்திரியங்கள் வியஷ்டியெனவுமாம். குக்குமதேகத்தைச் சிலரிருபத்தைந்து தத்துவமெனவும், சிலரிருபத்து நான்குத்துவமெனவும் கூருநிற்பார். சத்த பரிசாதி விடயமைந்து, சித்த மகங்காரமிரண்டு ஆக வேழையுன் சுருக்கிப் பதினேழன்று ரின்தூலாசிரியர். (ந-ஏ)

ந-கை - கவி அ - கை.

[இந்தச் சூக்குமதேகத்தினாற் சீவேசவரர்களுக் கமையுவ கற்பனை நாமங்களை யிக்கவியிற் கூறுகின்றார்.]

இவ்வுடன் மருவுஞ் சீவற் கிலங்குதை சதனென் றுகு மிவ்வுடல் மருவு மீசற் கிரணிய கருப்ப னுகு மிவ்வுட லிரண்டு பேர்க்கு மிலிங்ககுக் குமசரீர மிவ்வுடல் கோச மூன்று மிதுகனு வவத்தை யாமே.

## தத்துவவிளக்கப்படலம்.

ஈடு

(இ-ள்.) இவ்வுடல் மருவுஞ்சிவற்கிலங்கு கைசதனென்றாகும்(எ-து)– இந்தச் சூக்கும வடலை யானென் றபிமானிக்கு மவசரத்திற் சீவனுக்கு விளங்கானின்ற கைசதனென்னும் பெயர் வரும், இவ்வுடல் மருவுமீசற்கிரணிய கருப்பனாகும் (எ-து)–இந்தச் சூக்கும சரீரத்தை யானென் றபிமானிக்கு மவசரத்தி லீசனுக் கிரணிய கருப்ப நென்னும் பெயர் வரும், இவ்வுடலெரண்டுபேர்க்கு மிலிங்க சூக்கும சரீரம் (எ-து)–இந்தச் சரீர மில்விரண்டுபேர்க்குஞ் சூக்கும சரீரமாம், இவ்வுடல் கோசமூன்றா மிதுகனு வவத்தையாமே .(எ-து)–இவ்வுடலுக்குப் பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயமென்னுங் கோசமூன்றாகும் இந்தவுடலே சொப்பனுவத்தையாம். ()

சசனுக்குச் சமட்டியும் சீவனுக்கு வியட்டியும் என்பது தோன்ற, இவ்வுடலீரண்டுபேர்க்கு மிலிங்க சூக்கும சரீரம் எனவும், இவ்வுடலுக்கேழேன்று கோசமும், சொப்பனுவத்தையு மென்பது தோன்ற, இவ்வுடல் கோசமூன்றா மிது கனு வவத்தையாமே யெனவுங் கூறினார்.

(க-து.) இருவர்க்கு மபிமானிநாமம், இன்னசரீரம், இன்னின்ன கோசம், இன்ன வவத்தையெனத் தெரிவித்தா ரென்பது. இவை யெல்லாம் வந்ததற் கவசரம் விரிக்கிற் பெருகும். (ஈடு)

ச0 - கவி. ஆ - கை.

[உயிர்களுக்குப் போக நுகர்தற்குச் சூக்குமதனுமாத்திரங் தாலதனு வன்றி யமையாமையின் தாலப்பிரபஞ்சமும் வேண்டு மென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

சூக்கும சகமிம் மட்டுஞ் சொல்லினே மிப்பாற் றால மாக்குமா ரோபந் தானு மடைவினின் மொழியக் கேளாய் தாக்குமிவ் வயிர்க்குத் தூல தனுவும்போ கழுமுண் டாகக் காக்குமிவ் வீசன் பஞ்சீகரணங்கள் செய்தான் றுனே.

(இ-ள்.) சூக்கும சகமிம் மட்டுஞ் சொல்லினேம், (எ-து)–இதுகாறு ஞ் சூக்குமப் பிரபஞ்சத்தைப்பற்றிச் சொன்னேம், இப்பாற் றுலமாக்குமாரோபந்தானுமடைவினின் மொழியக்கேளாய் (எ-து)–இனித்தாலப்பி ரபஞ்சத்தையுண்டாக்கிய வத்தியாசத்தையுங் கிரமமாக யாங்கறக்கேளாதி, தாக்குமிவவயிர்க்குத் தூலதனுவும் போகழுமுண்டாக (எ-து)–இன்பத்துன்பங்களிற் றுக்குறுகின்ற விவ்வயிர்களுக்குத் தாலசரீரமும் போகழுமுண்டாகும் படி, காக்குமிவ் வீசன்பஞ்சீ கரணங்கள் செய்தான்றுனே (எ-து)–எவ்வயிர்களையுங் காத்தலையே யியல்பாகவுடைய விந்தச்சிவன் அபஞ்சீ கிருதத்தைப் பஞ்சீகரித்தனன் (எ-று).

சூக்கும சகம் என்றதனால் தூலமாக்கும் என்பதைனத் தாலப்பிரபஞ்சத்தையென்றாம். உண்டாகவென்னுஞ் செயவைனெச்சம் “பிறவுமேற்கும்

பிற' என்பதினுற் செய்தானென்னும் வினைமுற்றை யவாவியது. தாக்குதலுயிர்க்குங் காக்குதலீசலுக்கு மியற்கையாதவிற் பிறவற்றே டொட்டாதொழிக. அபஞ்சீகிருத பஞ்சபூதத்தின் விகாரம் பஞ்சீகிருத பஞ்சமகாபூதமென்பது தோன்றப்பஞ்சீகரணங்கள் செய்தான்றுனே என்றார்: சூக்கும்பூதத்திற் சீத்தாலபூத மபேதகாரியமாதவிற் சோதனையி விப்பூத மித்தையாகின்றது; யாதினாலென் றற்றுணர்வாரில்லை; இல்லாததினை வததற்கு முதற்காரண மில்லாமற்போயிற்றே; இவையெல்லா மனனஞ் சற்றுமில்லாத குற்றம். என்னை? "தம்பிரானருளிச்செய்த சவணமாத்திரத்தின்மட்டே, யிம்பரா ரூலகந்தன்னில் யாவரு மறிவதன்றி, யம்பொனே மனனங்தானு மறிவாரில்லையானாற், செம்பொனே சுவானுபூதி செப்பவேண்டுவது முன்டோ" என்று தத்துவராயர் கூறுதலின். முன்னர்ச் சூக்குமவாரோபமென்றபோல விங்கே துலமாக்குமாரோபமென்றது, மித்தையெனலை மறவாதிருக்க. மறத்தவியல்பெண்னில் முயல்வாலன்றே மறத்தலும்; இது சொல்வாதம். சினைத்தலு மறத்தலுங் தன்னுலாதவினியல்பன்று. இரண்டு காலத்துந் தானிருத்தலினாலும். இவ்விரு புடைபெயர்ச்சிக்குங் தான் வினை முதலாதலானும், தன்னையன்றி யிவ்விரு புடைபெயர்ச்சியு மின்றாதலானும், தானிவையன்றுதலினாலும், இயற்கை செயற்கையைப்பற்றித் தனியே வாதித்தல் மூடம். தானுகிய எழுவாய்விடாமை விவேகம். (ச0)

சக - கணி. அ - கை.

[முன்னர்ப் பஞ்சீகரணங்கள் செய்தானென்றுக்குறி யிக்கவியற் செய்தவகையை விளங்கக்கூறுகின்றார்.]

ஜூங்துபூ தமும் பத் தாக்கி யவைபாதி நந்நான் காக்கி நந்துதம் பாதி விட்டு நாலொடு நாலுங் கூட்ட வந்தன தூல பூத மகாபூத மிவற்றி னின்றுந் தந்தன நான்காந் தூல தனுவண்ட புவன போகம்.

(இ-ஸ.) ஜூங்து பூதமும் பத்தாக்கி யவைபாதி நந்நான்காக்கி (எ-து) -- அபஞ்சீகிருத பஞ்சபூத தன்மாத்திரைகளைப் பத்துப்பங்காக்கி முதற்கூறைந்தைவிட்டுப் பிற்கூறைந்தையுங்கான்காக்கி, நந்துதம் பாதிவிட்டு நாலொடுகாலுங்கூட்ட (எ-து) -- மித்தையான தத்தஞ் சயாமச பாதியைவிட்டு ஏனையநான்கு சயாமசத்தோடு பிற்பாதி நான்கையுங்கூட்ட, வந்தன தூலபூதம் (எ-து) -- தூலபூதங்களுண்டாயின, மகாபூத மிவற்றினின் ருங் தந்தனநான்காந் தூலதனுவண்ட புவனபோகம் (எ-து) -- இந்தத் தூலமகாபூதங்களி னின்றுந் தூல சரீரங்களும் சகல வண்டங்களும் அவற்றுளான்றுகிய பூமியும் போகங்களுமாகிய நான்கு முன்டாயின (எ-ற).

சயாமசமே கற்பிதாம்சமாகத் தோற்றலின் ஜூங்துபூதமும் பத்தாக்கி மெனவும், அந்தக் கற்பிதாம்ச மைந்துந் தத்தகஞ் சயாமசத்தோடு கூடும்

## தத்துவவிளக்கப்படலம்.

சுக

போது பிருதிவிற் பிருதிவி, பிருதிவி லப்பு, பிருதிவில் வாயு, பிருதிவிலாகாயம் (எ-ம்)—அப்புவிற் பிருதிவி, அப்புவி லப்பு, அப்பு விற் ரேயு, அப்புவில் வாயு, அப்புவி லாகாயம் (எ-ம்)—இவ்வாறே மற்ற மூன்றையு மாக்க ஜயைங் திருப்பத்தைந்தாம்; ஒவ்வொரு பூதத்தி லைந்தையு மிப்போதே யாராய்ச்சியிற் பிரத்தியிட்சத்திற் காணலாம்; பொய்யன்று. தத்தஞ் சுயாம்ச மிருப்பதா லதைத்தள்ள ஒவ்வொன்றும் நங்கான்காம்.ஆத வின் அவைபாதி நங்கான்காக்கி எனவும், ஒவ்வொரு பூதமைந்தனு ரொவ் வொன்றுங் தத்தஞ்சுயாம்சத்தை யியல்பாகவே யகலாதாதவி னதைக்கொ ஸள்ளவேண்டுவே தின்றென்பார் நந்துதம்பாதிவிட்டெனவும், ஏனைய நான்கி ஜையும், மற்றச் சுயாம்ச நான்கோடு கலீக்கக்த தாழ்லஷுத முதிக்குமாதலால், நாலொடு நாலுங்கூட்ட வங்தனதாழ்லஷுதம் எனவுங் கூறினார். இதையுங் தத் துவக்கட்டளை பழுதறவிளக்கும். (சுக)

சுட - சவி. அ - கை.

[இந்தத் தாலதேகத்தினுற் சீவேசவராக்களுக் கமையுங் கற்பலை  
· நாமங்களை யிக்கவியிற் கூறுகின்றார்.]

தூலமே மருவுஞ் சீவன் சொல்லிய விசவ னகுஞ  
தூலமே மருவு மீசன் சூழ்விராட்புருட னகுஞ  
தூலஞ்சாக் கிரவ வத்தை சொன்னதோ ரன்ன கோசங்  
தூலகற் பனையீ தென்று தொகுத்து மனத்திற் கொள்வாய்.

(இ-ள்.) தூலமே மருவுஞ்சீவன் சொல்லிய விசவங்கும் (எ-து)—வியட்டியில் தூலதேகத்தைத் தாஞகமருவிய் சீவலுக்கு அபிமானநாமமாகச் சொல்லப்படுவது விசவனென்னும் பெயராம், தூலமேமருவுமீசன் சூழ்வி ராட்புருடங்கும் (எ-து)—சமட்டியில் தூலதேகத்தைத் தாஞகமருவியலீச னுக்குஅபிமானநாமம் எங்குநிறைவான விராட்புருடனென்னும் பெயராம், தூலஞ்சாக்கிரவவத்தை (எ-து)—தூலதேகங் தாஞகத் தோற்று மவசரஞ் சாக்கிராவல்லதையாம், சொன்னதோ ரன்னகோசம் (எ-து)—ஜங்து கோச ங்களிலித் தூலதேக மோரன்னமயகோசமாம், தூலகற்பனை மீதென்று தொகுத்து மனத்திற்கொள்வாய் (எ-து)—காரணகற்பிதமும் சொப்பன கற்பிதமும்போல விதுவுங் தூலகற்பிதமென்று தொகுத்துக் கூறியதை மனதில்வைக்குதி (எ-று).

இருவருஞ் தூலதேகமா னின்ற வவசரத்தி லபிமான நாமமும் மவஸ்தா நாமமும், இன்னலிதகோசநாமமுமாம். மீண்டும் நினைப்புட்டக் கற்பனையீ தென்று தொகுத்து மனத்திற்கொள்வாய் என்றார். சிருஷ்டியைத் தொகை, வகை, விரியென்பவற்றுள் வகை, விரியையேலாது தொகுத்து; தானெனுத்துக்கொண்ட தத்துவவிளக்கம், சந்தேகங்தெளிதலென்னுமிவற் கூ

ஏற வகை விரி யாக்கற்கு. யுபத்சிருஷ்டியையும், சிரம சிருஷ்டியையும் கூறினார்தா, மெய்யென்பவர்களை மறுத்தற்கு. சகசீவாகளைப்போலப் பரத தையு மித்தைதயெனக்கூறியது; “அல்லையல்லையீதன வருமறைகளு மன்மைச், சொல்லினாற்றுதித்திளைக்கு மிச்சங்தர நடத்து” (எ-ம்) “ஆண்ல்லன்பெண்ணல்ல னல்லாவலியுமல்லன், காணலுமாகா னானல்லனிலனல்லன், பேணுங்காற்பேணு முருவாகு மல்லனுமாம்” (எ-ம்) கூறுவதாலென்க. இலவனென்னி னானென்ன வரும்; உளெனென்னி லிலவென்ன வரும்; இந்தத்தீராவழுக்கைத் தவிர்ப்ப தெவர்க்கு மரிது. இதை யெங்கனுங் காணலாம். வேதாங்கிபோல் வழக்கற்ற குடன்படாரேஜையர். (சு.2)

சு.2 - கவி. அ - கை.

[இருவர்க்கு முபாதியுண்டாயிற் பேதங்தெரிவ தெங்கன  
மென்றற்கு விடை யிக்கவியிற் கூறுகின்றார்.]

சீரிய வீசனார்க்குஞ் சீவற்கு முபாதி யொன்றே  
லாரிய குருவே பேத மறிவதெப் படியென் ரக்காற்  
காரிய வுபாதி சீவன் காரண வுபாதி யீசன்  
வீரிய மிகுச மட்டி வியட்டியாற் பேத மாமே.

(இ-ள.) சீரியவீசனார்க்குஞ் சீவற்குமுபாதியொன்றே லாரியகுருவே பேத மறிவதெப்படியென் ரக்கால் (எ-து)—மேலானவீசனுக்குஞ் சீவனுக்கு முபாதியொன்றாற் பேதங்தெரிவ தெங்கனமாஞ் சிறங்த குருமுர்த்தி யே யெனவினுவில், காரியவுபாதி சீவன் காரணவுபாதியீசன் (எ-து)—காரியவுபாதியா சிற்பவன் சீவனெனவும், காரணவுபாதியாநிற்பவ ஓச்சனெனவுமாம், (இஃப்தன்றியும்) வீரியமிகுசமட்டி வியட்டியாற் பேதமாமே(எ-து)—இழிவருத சமட்டி வியட்டியாலும் பேதமாம் (எ-து).

காரணசரீரத்தில் மாயை காரணம், அவித்தை காரியம். சூக்குமசரீரத்தில் அபஞ்சிகிருத பஞ்சபூதங் காரணம், மனம் காரியம். ஸ்தாலசரீரத்தில் பஞ்சிகிருத பஞ்சபூதங் காரணம், தாலதேதகங் காரியம்; ஒன்றுக்கொன்று உபாதான வுபாதேயமாயிருத்தவின் மறுத்தற்கிடமின்ற; இஃப்தவருமேற் றப்பாலதே. (சு.2)

சு.2 - கவி. அ - கை.

[முன்னர்ச் சமட்டிவியட்டியென்றார், அதனை யிக்கவியில் திருஷ்டாந்த தாஷ்டாந்த முகத்தால் விளக்குகின்றார்.]

மரங்கள்போல் வியட்டி பேதம் வனமெனல் சமட்டி பேதஞ் சரங்கடா பரங்கள் பேதங் தனியுடல் வியட்டி யென்பார் பரம்பிய வெல்லாங் கூட்டிப் பார்ப்பது சமட்டி யென்பா ஸிரங்கிய பலசீ வர்க்கு மீசற்கும் பேத மீதே.

## தத்துவவிளக்கப்படலம்.

ஈடு

(இ - ள.) மரங்கள்போல் வியட்டிபேதம் வனமெனால் சமட்டிபேதம் (எ-து) — தனித்தனி மரங்களைப்போல வியஷ்டிபேதமும், தோப்பென்பது போற் சமஷ்டிபேதமுமாம், (இதுபோல), சரங்கடாபரங்கள்பேதந் தனியுடல் வியட்டியென்பார் (எ-து) — சரமசரமென்னு முயிர்களின் பேதத்தை விளக்கநிற்பது தனித்தனியுடல்களாம், அவ்வுடல்களை யறிவுடையோர் வியஷ்டியெனக் கூறுவர், பரம்பியவெல்லாங்கூட்டிப்பார்ப்பது சமட்டியென்பார் (எ-து) — இங்னாங் தனித்தனி யெங்கனும் பரவிய சமஸ்தபெளது கங்களையெல்லா மேகமாக்கிப் பார்ப்பது சமஷ்டியென் நறிவுடையோர் கூறுவர், இரங்கிய பலசீவர்க்கு மீசுற்கும் பேதமீதே (எ-து) — இரக்கழுத் தத்தக்க சமஸ்தசீவர்களுக்கும், ஈசுவரனுக்கும் வந்த வூபாதிபேத மிதுவாம்.

எல்லாத் தூலதேகங்களு மவனுக்கோர் தூலதேகமும், எல்லாச் சூக்கு மதேகங்களு மவனுக்கோர் சூக்குமதேகமும், எல்லாக் காரணதேகமு மவனுக்கோர் காரணதேகமுமாம். இது சமஷ்டி வியஷ்டிபேதத்தின்தன்மை. காரணகாரியத்தரனும், சமஷ்டி வியஷ்டியானும் விளங்குதல், பேதமேயாதலினிருவரு மேகமாகாரெனத் தாபிக்கப்புகுஞ்தது பின்னேகமாக்கற்கு.

(க-து). இவ்வேதுக்களாலிருவரு மேகமாகாரென்பது, இருவருங்கற் பித சகிதராதலினென்க. (ச-)

**சடு - கணி. அ - கை.**

[இதுகாறுங் கற்பிதம் வந்தவகையைத்தெரிவித் தினி யபவாதஞ் சொல்லப்படுகுதுமென விக்கவியிற் கூறுகின்றார்.]

கற்பனை வந்த வாறு காட்டினேங் காண்ப வெல்லாஞ் சொற்பனம் போல வெண்ணித் துணிந்தவன் ஞானி யாவான் செற்புதை மழைக்கா லம்போய்த் தெளிந்தவா காயம் போல வற்புத முத்தி சேரு மப்வாத வழியுங் கேளாய்.

(இ-ள.) கற்பனைவந்தவாறு காட்டினேங் காண்பவெல்லாஞ் சொற்பனம்போலவெண்ணித் துணிந்தவன் ஞானியாவான் (எ-து) — வெறும்பொய் யாகிய சகசீவபரங் தோற்றனமாத்திரமாக வந்தவகையைக்காட்டத் தகுந்த வாறு காட்டினேம். ஆதலீ னகம்புறத்திற் காணப்படுவனவாகிய சமஸ்ததிரிசியங்களையு மிவ்வேதுக்களை மறவாது சொப்பனம்போலப் பொய்யெனச்சிந்தித்துத் தெளிந்தவன் யாவனே வலுகே யையமின்றி ஞானியாவான், (இங்னாமிருக்க) செற்புதை மழைக்காலம்போய்த் தெளிந்தவா காயம்போல (எ-து) — மேகங்கள் நெருங்கத்தக்க மழைக்காலங்கை யாதொரு மாசுமின்றித் தெளிந்தவாகாயத்தைப்போல, அற்புதமுத்திசேரு மபவாதவழியுங்கேளாய் (எ-து) — அற்புதமானவைக்கியமுத்தியை யடையத்தக்க அபவாதமென முன்னர்க்கநிய யுத்தியின் வகையையும் யாம் கூறக்கேஞ்சி (எ-று).

பகுதிவிகுதி யிடைசிலையனத்துங் தோற்றன்மாத்திரமென ஆங்காங் குதினைப்பூட்டி வங்தோமென்பார், கற்பனைவாந்தவாறு காட்டினேயும் எனவும், ப்ராதிபாவளிகாதிசத்து மூன்றையும் பகுதிவிகுதியிடைசிலையென்றாம். யாங்காட்டியவாறு கேட்டல், சிந்தித்தல், தெளித்தலால், அஞ்ஞானம் சங்கேதம் விபரீதமற்றவன் சீவன்முத்தனுவா னென்பார் காண்பவெல்லாஞ்சு சொற்பனம்போல வெண்ணித் துணிந்தவன் ஞானியாவான் எனவும்,இங்குணமாயவிசாரத் தெளிவைக்காட்டச் செற்புதை மழைக்காலம்போய்த் தெளிந்தவாகாயம்போல வெனவும்; தானேதானுக்குமுத்திபோல்வு தொன்றின்றுகவின், அற்புதமுத்தியெனவுங் கூறினார். எனையவை, பதவிமுத்தி. போக வென்பதைப் போயென்றது, காலமயக்கம். வழியுங்கேளாயென்ற வும்மை, அந்தியாரோபத்தைச் சொன்னதுமான்றி யெனப்பொருட்டரலா விறந்ததுதழீஇயவெச்சவும்மை. இங்கே கற்பனை, ஒன்றையொன்றுப் புத்தி விகர்பத்தாற்கோடலை. (சஞ்ச)

சுகு - கவி. அ - கை.

[மேலபவாதமென்று ரஃதித்தகையதென விக்கவியிற பழுதறக் கூறுகின்றார்.]

அரவன்று கயிரென் றூற்போ ஸாளன்று தறியென் றூற்போற் குரவன்ற னுபதே சத்தாற் கூறுநால் வெளிச்சங் கொண்டு புரமன்று புவன மன்று ழுதங்க என்று ஞானத் திரமென்றும் பிரம மென்றுங் தெளிவதே யபவா தங்காண்.

(இ-ள்) அரவன்று கயிரென்றூற்போ லாளன்றுதறியென்றூற்போல் (எ-து) —இது பாம்பல் கயிரென்றுக்காட்டினு லெத்தகைத்தோ வதுபோலவும், இவன்கள்னன்லன் கட்டையென்று காட்டினு லெத்தகைத்தோ வதுபோலவும், குரவன்ற னுபதேசத்தாற் கூறுநால் வெளிச்சங்கொண்டு (எ-து) —ஞானுசரியரனுக்கரகித்த ஞானக்கணனினுலும் மகான்களாற் சொல்லப்பட்ட வனுபூதிதூரென்னும் விளக்கத்தினுலும், புரமன்றுபுவன மன்றபூதங்களன்று (எ-து) —யானெனப்பவெது அஸ்தியாதியிருபத்தை ந்து தத்துவமாகக் காணப்பட்ட தூவதேகமுமல்ல, இந்தத் தூவதேகத்துக் காதாரமாயுள்ள பூமியுமல்ல, இந்தப்பூமிக்கு மாதாரமாயுள்ள ஸ்தால ழுதமு மதற்காதாரமாயுள்ள குக்குமபூதமு மதற்குமாதாரமா வடுக்குக்காஷின்றுள்ள குணத்ரயமும், அகங்காரமும், மகதத்துவமும், மூலப்பிரகிருதி யுமல்ல, ஞானத்திரமென்றும் பிரமமென்றுங் தெளிவுதே யபவா தங்காண் (எ-து) —பரஞானம், அபரஞானம், ஸ்திரஞானமென்பவற்றுள் ஸ்திரஞானமெனவும்,அந்தஸ்திரஞானமே நிரதிச்யானந்த மாதவி னதுவே பிரமமெனவும், ஜயந்திரிபின்றித் தெளிவுறுவதே யபவாதமென்னு முத்தியெனக்கானுதி (எ-று).

பழுதையைப் பாம்பென்பதும்,கட்டையைக் கள்ளனென்பதும் மூடும்;இதனையத்தியாச மென்றார், இதையுடையாரத்துவி திகள்லாதார். என்னாமெனில், நானென்றஞ்சுச் செய்வுவடிவம், மெய்யுணர்வு. இதை மறந்த வறிவு, மூலப்பிரக்ருதி; இதை மறந்த வறிவு, மகதத்துவம்; இதை மறந்த வறிவு, அகங்காரத்துவம்; இதை மறந்த வறிவு, குணத்ரயம்; இதை மறந்த வறிவு, ஈசன், இதை மறந்த வறிவு, சீவன்; இதை மறந்த வறிவு, சூக்கும பூதம்; இதை மறந்த வறிவு, சூக்கும பெளதிகமான மனது; இதை மறந்த வறிவு, ஸ்தாலபூதம்; இதை மறந்த வறிவு, ஸ்தாலபூத பெளதிகமான ஸ்தால தேகம்; இதை மறந்த வறிவு, ஏழுவகைத் தோற்றத்தி லோர்தோற்றம்; இதை மறந்த வறிவு, வாலமதியூகமதிய ளொன்று; இதை மறந்த வறிவு, வருணைசிரமங்களி ளொன்று; இதை மறந்த வறிவு, ஆண் பெண் பேடிய ளொன்று; இதை மறந்த வறிவு, தாய்,தந்தை, அண்ணன், தம்பி,தமக்கை இலோயான், பேரன், பாட்டன் முதலிய பாத்தியவகையு ளொன்று; இதை மறந்த வறிவு, விருப்பு வெறுப்பை யியல்பாகக் கோடல்; இன்னுமிதனினுங் கீழாக்கிடந்த வணர்வுபேதங்களூ. இப்பேத வணர்வுகளினின்றுஞ் சற்று மகலா ராதவினாலும், அல்ல வில்லை யென்றகே யியைந்த திரிபதார்த்தங்க ளையு மாராய்ச்சிக்குச் சற்று முடன்படாது மிருகாதிகளைப்போ வெங்கன மெங்கனம்யா துயாது காணப்படுகின் நிதோ அங்கன மங்கன மதை யதைக் சத்தியமெனக் கண் டூம்ல்வதினாலும் மென வணர்க. எனவே,கீழாகச் சென் றிழியு முணர்விள் கடையை யாரோப மெனவும், மேலாகச் சென்றேறு முணர்விள் முடிவை யபவாதமெனவுங் கூறுவதைக் காணக. நான்லாத விப்பேதவணர்வுகளை நானென்றுணர்தல் தவிர்ந்து, மெய்யுணர்வை நானென னப் பழுதற வணர்ந்தது நானுகவிளங்கல் அபவாதமென்றார். தத்துவக்குழா த்தையே யானெனக்கொண்டதிடத்தைத் தவிர்க்கப்புரமன்று புவனமன்று பூதங்களன்று(எ-ம்)–தனது சொரூப மிளிதன் நிளிதன்றென விசாரித்துக் கையிழுந்துதி நீயறிவென விளக்கவினாலும்; அவ்விளக்க மேலீட்டா லபர ஞானமும் பரஞானமுங் கழுன்றுதான் ஸ்திரஞானமாக நிற்றவினாலும், ஞானஸ்திரம் (எ-ம்)–அறிவே யானந்தமாதவிள் பிரமமெனவும், ஞானே தயத்தி லானந்தோதயமும், ஆனந்தோதயத்தில் ஞானேதயமும், இவ்விரு பேதமு மிறந்து விளங்கலைத் தெளிவதே யபவாதமெனவுங் கூறினார்.

(க - து) தன்னை யுபாதித்ரயத்து ளொன்றுக்காண்டல் ஆரோபம். தன்னை ஞானப்பிரகாசமாக விளங்கக்காண்டல் அபவாதமென்பது. இவ் விருமுயற்சியுங் தனதாதவில் தானே ஞானநானமெனவும், இவைமாறி னுங் தான் மாருததால் தானிவை யன்றெனவுங் கண்டாம். இரட்டீற மொழிதலென்னு முத்தியால், இல்லாதது பாம்புங் கள்ளனு மெனவே, இருப்பது செத்தையுங் கட்டையு மென்றாயிற்று. அதுபோல இல்லாதது சகசிவபரமெனவே, இருப்பது ஞெப்திப்பிரிய மென்றாயிற்று. இதன்றியும்

பழுதையே பாம்பாகத் தோன்றுமாறு போன்று, பிரக்ஞையே சகமாதியாகத் தோற்றவின் அபேதகாரண காரியமாயிற்று.இது சோதனைக் கியைந்ததால்வின், கன்மம் பத்திபோற் கடையன்று, உண்மைதூல். விருத்தினானமும், சான்றேருநுபவமு மின்றி யொன்றுன் மாத்திர மையமகலாதால்வினிரண்டும் வேண்டும். அபவாதம் மயங்காமை. (சக)

சன - கவி. அ - கை.

[முன்கவியி லபவாதமாவது; அபேதகாரண காரியமெனக் குறிப்பித்தா ரதனை யேகமென்றுணர்த்த இக்கவியிலும்பவாதத்தையே கூறுகின்றார்.]

படமுநா னும்போற் செய்த பணியும்பொன் னும்போற் பார்க்கிற கடமுமண் னும்போ லொன்றுங் காரிய காரணங்கள் ருடன்முதற் சபாவ மீறு யொன்றிலொன் றுதித்த வாறே படைவினி லொடுக்கிக் காண்ப தபவாத வுபாய மரமே.

(இ-ள்.) படமுநாலும் போற்செய்த பணியும் பொன்னும்போற் பார்க்கிற கடமு மண்னும்போ லொன்றுங் காரிய காரணங்கள் (எ-து) —வஸ்திரமும் நாலும் போலவும் செய்த வாபரணமும் பொன்னும் போலவும் மட்பாத்திரமும் மண்ணும் போலவும் திருக்குத் திரிசியத்தைச் சிந்தித்துப் பார்க்குமிடத்தி லபேதகாரண காரியமாயிருத்தவி னேகமேயாம், உடன் முதற்சபாவமீறு யொன்றிலொன் றுதித்தவாறே (எ-து) —விருதி தூலதேக முதல் பகுதி சபாவமீறுகத் தத்துவங்களைத் தத்தமக்குள் முன் ன ரொன்றிலொன் றுதித்தவா தெங்வனமோ வங்வனமோ, அடைவினி லொடுக்கிக் காண்ப தபவாத வுபாயமாமே(எ-து) —கிரமமாக ஒன்றிலொன் ரெடுக்கி யுண்மையைக் காண்ப தபவாதமென்னும் தந்திரமாம் (எ-று).

ஈர்க்கிள்ளன் றதனால், திருக்குத் திரிசியம் வருவத்தாம். இம் மூன்றுபுமானங்களு மபேதகாரண காரியமெனத் தெரிவிக்கப் புகுந்தது, திருக்குத் திரிசியங்கிலைமைநோக்கி. எங்வனமெனில்; நூல், பொன், மண் இவைகளையன்றிப்படம், பணி, கடம், எங்வனமின்றோ, அங்வனம் ஸ்மரணையையன்றியவஸ்தாத்ரயம், காட்சித்ரயம், அபிமானத்ரயம், சமஷ்டி வியஷ்டிகளாக விருக்க வேண்டும்; அங்வனமின்றே! ஆதலி னையமின்றிப் பொருந்தும், எங்கெங்கே ஸ்மரணையுண்டோ வங்கங்கே சமஸ்தமு முண்டு, இன்றே வின்றும். தோற்றமுமொடுக்கமும் ஸ்மரணைக்கன்றிச் சகத்துக்கெனின் நன்றே, சகத்தைத் தனித்து விசாரிப்புழி யாராய்தலுக்கு முன்னர் நாமருபமாகவும், பின்னர்ப் பாழாகவுங் தோற்றலென்னை? அஃதிங்வனமாறியதின்றேல், ஸ்மரணையின் பிறழ்தலாகவேண்டும்; ஸ்மரணையின்பிறழ்த் வெங்வனமெங்வனமோ வங்வனமங்வனங் தோற்றல் சகத்தின தியல்பாகவேண்டும்; அன்றேல்

## தத்துவவிளக்கப்படலம்.

சள

முரணின்றிக்கூறுக; வலியின்றேற் சொன்னவாறு கேள்தி; இதனைச் சுக்மாதி மூன்றும் ஸ்மரணைக் குபாதேயமாயின. சித்துசடபேதமுள்தெனின், அறிவையன்றி யறியாமை யிருக்கவேண்டும், உண்டெனினாய்தலின்கண் அல்ல வில்லையென் நகன் நறிவுமாத்திர மிஞ்சி நிற்பானேன்? நிற்றவின் நிவே சமஸ்தத்திற்கு முதற்காரணமாயிற்று. ஆகவே, அறிவுதிருக்கும், அறியாமை திரிசியமுமாயின. அறிவறியாமை யிரண்டாதலா விவை காரண காரியமாமே யெனின், பொருள்லவற்றைப் பொருளென்றறித் தெங்த வறிவோ, அந்தவறிவே பொருளைப்பொருளென்றறிவதன்றே; வேறெனின், எந்தவறிவு பழுதையைப் பாம்பென் றதோ; அந்தவறிவே பழுதையைப் பழுதையென்றதும், வேறன்றுதலால் அறிவே யறியாமையாயிற்று. அறியாமைபற்றி யறிவுகாரணமாயிற்று; அறிவுக்கண்ணியமன்றுகவி னறியாமை காரியமாகாது, அதனு லறிவுகாரணமாகாது. இதனு லறிவே காரணகாரியமா மெனப் பெற்றும். பெறவே காரணகாரியங்க ளொன்றெனற் கைய மென்னே? இன்றுதவின் ஒன்றாங் காரியகாரணங்க ளொன்றூர். இதனையபவாத வுபாயமென்ற கிழுக்கென்னே? ஒன்றி ளொன்றுதித்தது சபாவமுதலட ஏரூபதெங்கனமோ; அங்கனமே யுடன்முதற் சபாவமீரூ யடைவி ளிலொடுக்கிக்காண்ப தபவாத வுபாயமாமென முடிக்க. இம்முறை சற்று மறியாதா ரின்றூலை யாளில்கர்த்தபம் குங்குமஞ்சு சமங்ததுபோலும், ஆயுதபாணிபேடி போலுமாம். தாமேயுத்தரவாதியாக விக்கவிக்கு வழக்கறுத்துரை கூறும் வேதாந்திகளெங்கனு மரியர், இருக்கி லவர்மொழி புலப்படவரிது; எங்கனமெனின், உள்ளதை யில்லதாகவும், இல்லதை யுள்ளதாகவும், ஆமெனலை யல்லதாகவும், அல்லதை யாமென்பதாகவும் ஆக்கும் கவானுபவ வலியினராதவினென்க. இங்கனமாய மேலாயங்கிலையைச் சைவத்திலும், வைணவத்திலும் காணலாம். இவ்விருமத வபிமானங் கழலாதாரக்கிளிதோர்க்கதை போலும்.

(க-து.) அபவாத வுபாயம் துவிதமாக்கா தேகமாக்குமென்பது. இது சுவானுபவ மின்றேல் முரணும். (சள)

சஅ - கவி. அ - கை.

[விகேஷபம், ஆவரணமென்ற தேவரீர் கூறிய சத்தி யிரண்ட னுள் விகேஷப சத்தியை விளக்கியவாறுபோல, ஆவரணசத்தியினிலையையு மினையதெனத்த தெரிவிக்கவேண்டுமென்று மாணுக்கண் வினாவினதை யிக்கவியிற் கூறுகின்றூர்.]

தூடனை தமத்தில் வந்த தோற்றமாஞ் சத்தி செய்ய மீடனை விகாரஞ் சொன்னீ ரிரண்டுசெத் திகளென் ரீரே முடலாஞ் சத்தி செய்ய மோகமுஞ் சொல்லு மையா கேடறு குருவே யென்னக் கிருபையோ டருள்செய் வாரே.

(இ-ள்.) தூடனை தமத்தில்வந்த தோற்றமாஞ் சத்திசெய்ய மீடனை விகாரஞ் சொன்னீ ரிரண்டுசெத் திகளென் ரீரே (ஏ-து) — முக்குணங்களிலு

சுறு

## கைவல்லியநவநீதம்.

மிழிவாயுள்ள தமோகுணத்தி னின்றுதித்தன விரண்செத்திக ளன்றே, அவற்றுள் ஒன்றுகிய விகோபசத்திசெய்ய மீடனுத்திரயத்திற் கிடமாயுள்ள விகாரரூபமான தொதிப் பிரபஞ்சம் வந்தவகையைச் சொன்னீர், மூடலாஞ் சத்திசெய்ய மோகமுஞ் சொல்லுமையா கேடறு குருவே யென்ன (எ-து) — மற்றென்றுகிய வாவரண சத்திசெய்யும் பிராந்திரூபமான விபரி தத்தையு மினையெதன் றையனே களங்கரகிதமான குருமூத்தியே யடியேனுக்குத் தெரிவிக்கவேண்டுமென் றிரங்கு கேட்க, கிருபையோ டருள்செய்வாரே (எ-து) — மகா கருணையோடு தெரிவிக்கப் புகுந்தனர் (எ-து).

அனர்த்த ரூபமாதவின் தாடனதமமெனவும், தூலகுக்குமங் தோற்றன்மாத்திர மாதவின் தோற்றமாஞ் சத்தியெனவும், இத்தோற்றத்தை மெய்யெனக் கோடலால் விளையும்பய னிங்கெதன்பார் ஈடனை விகாரமெனவும், திரைபோல்வதின் மூடலாஞ் சத்தியெனவும், ஒன்றை யொன்று யுணர்தற்கியைதற்பாலதின் மோகமெனவுங் கூறியவாறு காண்க.

(க-து.) விகோப· சத்தியைப்போல வாவரண சத்தியையும் விளக்க வேண்டு மென்பது. (சுறு)

சகை - கவி. அ - கை.

[ஆவரண மென்பது மறைப்பாதலா விச்சத்தி செல்விடஞ் செல்லாவிட மினையவென விக்கவிபிற் கூறுகின்றார்.]

தானிகர் தனக்கா மீசன் றனையுந்தங் களைத்தாங் கண்ட ஞானிக டமையு மன்றி நாஸ்திக பாதி யென்னு மூனிறை யுயிர்க ஞானிகர் விழிக் குருடாம் வண்ணம் வானிலங் திசைகண் மூடு மழைஷிகி யிருள்போன் மூடும்.

(இ-ள்.) தானிகர் தனக்காமீசன்றனையுந் தங்களைத்தாங்கண்டாளா கடமையுமன்றி (எ-து) — தனக்குத்தானே நிகராயுள்ள மாயாரகிதலீசனை யும், தங்களைத்தாமுள்ளவாறு கண்டுள்ளமகான்களையு மறைக்காதன்றி, நாஸ்திகபாதி யென்னு மூனிறை யுயிர்க்குருள்ளி னுணர்விழிக் குருடாம்வண்ணம் (எ-து) — இல்லவே யில்லையென்பது நாஸ்தியும், இருந்தாற் கானை வெவன்பது பாதியு மாதவி னிவற்றையே யுண்மை யென்னும் மாம்ச தேகத்தினிறைந்த மூடவுயிர்களி னுள்ளத்திற் சதோதயமாக விளங்கு ஞானக்கண் குருடாகும் வண்ணமெவ்வண்ணமோ மவ்வண்ணம், வானிலங் திசைகண் மூடுமழை நிசியிருள்போன் மூடும் (எ-து) — இஃதாகாயம், பூமி திக்குகள் என்று தெரியவொட்டாமல் மூடிக்கொள்ளுகின்ற மழைக்கால தத்தமாவாசையிராக்காலத்துக் கருக்கலைப்போல ஆவரணசத்தி மூடியிருக்கும் (எ-று).

(க-து.) இந்த வாவரணசத்தி, மாயாரகித வீசனையும், சீவன்முத்தர்களையு மூடாமல்; ஆஸ்திகர்களாக மெய்போனடித் தகத்தில் தேகமேயான்மா போகமே முத்தியென் றுறுதிகொண்டு, ராகாதிகளைக் கைவிடுவது போற்

## தத்துவவிளக்கப்படலம்.

சுகை

காட்டிக் கரவிலாளுகின் றவர்களையே மூடுமென்பது. மாயாசகிதனன்றெனக்காட்டித் தானிகர் தனக்காமிசனெனவும்; அவித்யாசகித ரண்றெனக்காட்டத் தங்களைத் தாங்கண்ட ஞானிகளெனவும்; மூடுமென்னுங் குறிப் பேற்றேர் சகிதரெனவும்; மூடாமலென்பா ரன்றியெனவும்; நாஸ்தி, எபா தி யென்பவற்றைத் திரிகரணசாட்சியாக வேற்பவர்நாஸ்திகர், வாக்குக்காய நிங்கலாக மனச்சாட்சி மாத்திரமாக வேற்பவர் போலியாஸ்திகர் என்பது குறிப்பிற்றேன்ற, “நாஸ்தி நபாதியென்னு மூனிறை யுயிர்கள்” எனவுங் கூறினார். ஓனைத்தேகமென்னல், காரணவாகுபெயர். ஒருணர்வழுத ஸியு ணர்விதுதியாயுள்ள வணர்கருவிக ஞாயிருக்கென்க. சத்தமுதலிய பஞ்சவி டயங்கட்கு மிலை(செவியாதி)யனர்கருவியானு விவற்றிற்குணர்கருவிமன மாகவேண்டும்; இம்மன திற் குணர்கருவி யுயிராகவேண்டும்; இவ்வயிருணர் வாயினு முடலைத்தானென் நிருத்தலா லறியாமையாகவேண்டும்; இவ்வறி யாமைக் குணர்கருவியோர் சயம்பறி விருக்கவேண்டும், அதனினுமேலாய கண்ணின்மையி னதனையுறுவகப்படுத்தி, அதுகுருடாம்வண்ணமிருள்போ ஸ்லுடும் என்று ஸிஂபெதவர்க்கு மனுபவமாதலிற் றடையென்னை? அவ்வணர்வு; தன்னையுங் தனக்காதாரத் தலைவைனையுங் காணுததற் கேதென்னை? இவ்வாவரணத்தாலன்றே, அன்றேற்கூறுக. இவ்வாவரணமாவது, பஞ்ச கோசம்; ஆவரணமெனினுங் கோசமெளினு மொக்கும். இஃபெதவ்வயிர்பா லின்று, உளதாலவிற் பொதுப்பட வயிர்களென்றார். இதனைத் தன்பாவி ருக்கக்காணத்தெரியாதார் மதத்தராதலி னிதனைமறுப்பர். வேதாந்திமாத்திராஞ் சோதனையகலாஞ்சலின் மறுக்கான். கண்டதேகாட்சி, கொண்டதே கோலமென்னுங்கொள்கையை யகன்று ரொருவருமில்லை; இவர்களைவிட மதத்தரென்பவர்கிடையார். இவர்க ஸிவ்வாவரணசத்தினை யேற்ப தெங்நன? இவ்வாறேற்போலிஞானியரும், அடாஞானியரு மிதனையேலார். எலா மைக்கேது இம்மறைப்பாலென வணர்க.

(சுகை)

### நு 0 - கவி. அ - கை.

[கூடஸ்த பிரமமாகிய வதிவிட்டானத்திற்கும் சீவேசவரரென்னு  
மாரோபத்திற்குமூன்ஸ பேதந் தெரியவொட்டாது மறைப்பது  
மிவ்வாவரணசத்தியே யென விக்கவியிற் கூறுகின்றார்.]

பூன்றமாம் பிரமத் திற்கும் புறத்துள விகாரங் கட்கு  
மான்றகு டத்த னுக்கு மகத்துள விகாரங் கட்குங்  
தோன்றிய பேதஞ் சற்றுங் தோன்றுமன் மறைத்து மூடு  
முன்றிய பவலி யாதி யுண்டாக்கு முபாதி யீதே.

(இ-ள.) பூன்றமாம் பிரமத் திற்கும்புறத்துளவிகாரங்கட்கும் (எ-து)-  
பரிபூரணமாயுள்ள பிரமத் திற்கும், அதற்குப் புறம்பாயுள்ள ஈசனும், அவன் துபாதிஞாங் தொழில்களுமாகிய விவைகட்கும், ஆன்றக்டத்தலுக்கு

மகத்துள விகாரங்கட்கும்(எ-து) — எவற்றினுஞ் சிறந்த பிரத்தியோகாத்மா வக்கும், அதற்கு வெதிருத்தமாக வகத்திலுள்ளசிவனும் அவன்துபாதி குணங் தொழில்களுமாகிய விவைகட்கும், தோன்றியபேதனு சுற்றுந்தோன்று மன்மஹத்து மூடும் (எ-து) — உண்டான வதிவிட்டான வாரோப பேதனு சிறிதுந்தோன்றவொட்டாம லதனையறியவெழுந்த வணர்வை மறைத்துச் சுத்தென் றண்ணரும்படி யசத்தாயுள்ளவைகளை மூடிக்காட்டும், ஊன்றிய பவு வியாதியுண்டாக்கு முபாதியிடே (எ-து) — நிலையாயுள்ள பிறவினோயை விடாது விளைவிக்கத்தக்க ஏபாதியாவ திவ்வாவரணசத்தியே வேறன்று. ()

இவனெதற்கு முபாதியாயிருக்கிறுனென்னுமிடத்தில் உபாதி, தடையெனப் பொருட்டாலா லிங்கே தடையெனப் பொருள்கொண்டாம். தன் செந்ததானுணர்தற்குத் தக்க முயல்வெங்குள்தோ வங்கே தடையாயிரா தே செய்விடத்துத் தடையாயுறுமென்றதனால். இது பத்திகாண்டி, கன்மகா ண்டியைக்குறிப்பிக்க நின்றது. இவ்விருவருள் பத்திகாண்டியுங் தன்னை யடிமையாக்கியிடே யன்றித் தன்னைத்தான் விசாரித்துத் தெளியில்லை, இதனால் பொருள்லவற்றை யாண்டான்டிமை யென்றுன்; தன்னை யடிமையாக்கிய விம்முயற்சி சித்த சுத்திக் கியைந்ததன்றி யாவரண சுத்தியை யகற்றற் கன்று. எங்கனமெனில் பஞ்சஞ்சோசவிசாரத் தெளிவில்லை னும், ஆசானின்றித்தன்னைத்தானுர்யவுழி யெட்டாமையி னுஸ்தி யென வும்; இச்சா ஞானக்கிரியையென்னும் புடைபெயர்ச்சி யிருத்தவி னிவைவிலைனுமுதலின் றினிக்மூ, விளைமுதலிருக்கவேண்டுமெனி னிருந்தாற் காண ப்படானுவென்பது நபாதியெனவுங் கொள்ளுங் கொள்கையதலாமையினுமென்க. சொருபசமாதி சகச சமாதியெனக் குறிக்க, அகம் புற மென்றது. சொருபசமாதி யகத்தினிகழ்வது, சகச சமாதி புறத்தினிகழ் வது. சொருப சமாதியி லதிவிட்டானம், கூடல்ஸ்தன்; இதற்காரோபமான விகாரங்கள் சிதாபாசன், வியஷ்டிமனமுதலிய கரணக்குழாங்கள், இதற்கு விடயம் சுத்த, பரிச, ரூப, ரச, கந்தமென்னுங் தன்மாத்திரைகள், சுரோத் திரம், தொக்கு முதலிய வையுணர்வுகள், இதற்கு விடயம் சுத்த, பரிச, ரூப, ரச, கந்த மென்னும் ஸ்தாலபூதாம்சங்கள், வாக்கு, பாணி, பாதம், பாயுரு, உபஸ்தம் என்னுங் கன்மேந்திரியக்குழாங்கள், இவற்றிற்கு விடயம் வசன, தான, கமன, விசர்க்க, ஆனந்தமென்னுங் குழாங்கள், பிராண, அபான முதலிய தசவாயுக்கள், இவற்றின் சேட்டைப் பிரிவுகள், மெய், வாய்முதலிய வலயவங்கள், இவற்றிற் கவயலி, தூலதேகம்முதலியவைகள், இன்னு மித்தால தேகத்திற்கு விகாரங்கள்குழவி முதலியபருவபேதங்கள், சராசர பேதங்கள், எழுவகைத்தோற்றபேதங்கள், வருணைசுரமபேதங்கள், அண்ணன், தம்பி, தாய், தந்தைமுதலிய பாத்தியவகைகள், இவைபோல் வன பிறவுமாம். இதனை யிங்கனம்விக்க, ஆன்றக்டத்தனுக்கு மகத்துள

## தத்துவவிளக்கப்படலம்.

நிக

விகாரங்கட்டு மெனவும்; இங்ஙனமாயசொருப சமாதி நிறைவேறினன்றிச் சகசசமாதி கைகூடாது. இம்மரபுநோக்கிப் புறமெனவும்; சொருபசமாதி யாவது; அகத்தில் தேகமுதலான்மாவிறுதியாக சின்ற தத்துவங்களை நிய திகளைந்துசேறல், இது வஸ்துவை யணுவுக்க ஒனுவாகத் தரிசித்தல்; இத் ஜெச் சொருபசமாதி யெனவும், அகச்சமாதியெனவுங் கூறுவர். இதுநிற்க, சகச சமாதியாவது; தேகத்துக்குப் புறம்பி லுடலாதிப் பிரம மிறுதியாககின்ற வியாபக வியாபியங்களை நியதிகளைந்துசேறல்; இதுவஸ்துவை மகத்துக்கு மகத்தாகத் தரிசித்தல்; இதனெச்சகச சமாதியெனவும்,புறச்சமாதி யெனவுங் கூறுவர். சகச சமாதியி லதிவஷ்டானம், பிரமம்; இதற்காரோபமான விகாரங்கள், ஈசன், சமஷ்டிகரணங்கள், அதற்கியைந்த விடயங்கள், ஞானப்பொறிகள், அதற்கியைந்த விடயங்கள், கன்மப்பொறிகள் அதற்கியைந்த விடயங்கள், வாயுக்கள், தேகங்கள், புவனங்கள், தூலழுதம், சூக்கு மஷுதம், சூணத்ரயம், அகங்காரதத்துவம், மகதத்துவம், மூலப்பிரகிருதி, இவைபோல்வன பிறவுமாம். இதனை யிங்ஙனம் விளக்கப் பூன்றமாம் பிரமத்திற்கும் புறத்துளவிகாரங்கட்டு மெனவும்கூறினார். கற்பனாகிதத்தைக் கற்பனாகிதமெனச் சீவேசவரரைக் கோடல், ஆவரணத்தாலாதவின்மறைத்து மூடுமென்றார். இம்மறைப்பைபயேலா ரகன்றவராகவேண்டும்: அங்ஙனமின்றே, பொருளால்வற்றறப் பொருளென் றுணர்வாதவின் தன்னைத்தாணங்ஙன முணர்வர், அங்ஙன முணராக்காறு மயலை நாணென்னும் பிராங்கி யெங்ஙனமக்கலும், அகலாக்காறும் விழையுடல்கள் வந்துவந்து நீங்கும், ஆதவின் பவவியாதி யுண்டாக்குமூபாதிமீதேயென்றது சத்தியம்சத்தியம். ஞாயமுஞ், சோதனையும், அனுபவமு மிருத்தலி னிதனைமறுத்தல் மூடம்.

(கு-து.)ஆவரணம் மெய்க்கும் பொய்க்கும் பேதந் தெரியவொட்டாமல் மெய்யே பொய்யாகவும், பொய்யே மெய்யாகவும் காணச்செய்யுமென்பது.

நிக - தவி. அ - கை.

[முன்னர்ப் பொய்யை மெய்யாகக் கோடல்போன்று சீவே சவர்களைக் கூடஸ்த பிரமாகக்கோடவிற் பொய் மெய்க்குள் பேதந் தெரியவொட்டாமல் மறைக்கத்தக்கது ஆவரணசத்தி யென்றுசிரியர் கூற, மானுக்களையனே! பொய்க்கும் மெப்க்கு மிடையினின்றென் றிவற்றைமறைக்க, இதனால் மெய் மறைபடினும், மறைப்படாவிடினும், பொய்யங்ஙனமாகா, தொருபடிச்தாங்கின்று தோற்றற் கேதென்னோவென வினவ, அதற்குத் தர மிக்கவிய லாசிரியர் கூறுகின்றார்.]

ஆதார மறைந்து போன ஸாரோப மெங்கே தோன்று  
மாதார மறையா தாயி னரோப மிலையே யென்று  
ஸாதாரஞ் சமம் விசேட மாமென விரண்டு கூறு  
மாதாரஞ் சமமா மெங்கு மாரோபம் விசேட மாமே,

(இ-ஸ.) ஆதாரமறைந்துபோன லாரோபமெங்கேதோன்றும்(எ-து)–ஆதாரமாகிய கூடல்ஸ்தபிரமம் ஆவரணசத்தி மறைக்க வதனால் மறைபடுமாயின் அவ்வதிவிட்டானத்திற் காரோபமாயுள்ள சகமாதி திரிபதார்த்தங்களுமெங்கனங் காணப்படும் காணுமற்போகவேண்டியதே அதுஞாயம் காணப்படுகின்றதே, ஆதாரமறையாதாயினுரோபமிலையே யென்றால் (எ-து)–ஒன்று மறைக்க வதனாலாதார மறையமாட்டாதென்பீராகி லப்போ தாட்ராப மறைபடவேண்டுமே மறைப்படாததென்னை? என்று கேட்கப்பொகில், ஆதாரஞ் சமம் விசேடமாமென விரண்டு கூரும் (எ-து)–அதற்காசிரிய ராதார மென்பது சமமெனவும் விசேடமெனவு மிரண்டுகூருந்த்ரும், ஆதாரஞ் சமமாமெங்கு மாரோபம் விசேடமாமே (எ-து)–ஆதாரமே சமமாதவினச்சமமென்ப தெங்கனும் பரிபூரணமா நிறைந்துள்ள வதிவிட்டானமாம், விசேடமென்ப தேக்தேசமாயுள்ள கற்பிதமாம் (எ-று).

ஆதாரங் காணுதபோது ஆதேயங் காணவேண்டுவதின்றே, காண்பானேன்? ஆதாரங் தோன்றும்போது ஆதேயங் தோன்றவேண்டுவதின்றே, தோன்றுவதென்னை? என்னுங் கேள்வியினபிப்பிராயம்; மெய்ஞானம் விளங்காதார்க்குச் சகங்தோற்றுவதும், விளங்கினாக்குக் கூறுவது மென்னையென்பது. எனவே, ஆதாரமுண்டாயினுரோபமுண்மையும், ஆதாரமின்றுயினுரோபங் காண்கையுமிருத்தவினுதாரவாதேயமென்னாஞ் சொல்லுக்குப் பொருத்தமெங்கே யென்பதைக் குறிப்பிக்க, இங்ஙனம் வினவீனதாகப் பெற்றும். அதற்கு விடை கூறப்படுகாரர்; சூரியனே, கானல் சலமென விரண்டாறந்போல, ஆதாரஞ், சமம், விசேடமாமென விரண்டுகூருமெனவும்; கானலென்னு முண்மைக்குச் சலங் கற்பிதமாய தெங்னனமோ, அங்ஙனமாயதெங்க்காட்ட, ஆதாரஞ் சமமாமெங்குமாரோபம் விசேடமாமே யெனவங்கூறினார். சம மாதாரமா மெங்கும், விசேடமாரோபமாமென முடிக்க. ஆதாரத்தைத்தவிரச் சமம் விசேடமின்றெங்க்காட்ட விவரங்களுக்குத் தன்றி வேறன்றென்க. மெய்க்கையென் துவகைக்கருதிக்கடாவல் தவிர்த்தியெனச் சொல்லாது சொல்லவிவ்விடை தந்தனர், இவையாவுங் கற்பிதமென விடாதாங்காங்குக் காட்டிவங்கதனராதவி னெங்க. தனக்கெனச் சொருபமொன்றிலாத சகசீவபாங்களைச் சத்தெங்கோடலைத் தவிர்தற்கத்தியாரோப மபவாதவுக்குறவாக்கதன்றி யிருந்து கூறவங்ததன்று. சவானுபவமுறையே முற்றியவிடத்தன்றி யிவ்வுளவெயங்காங்கெதாரியும்? தாமந்தோற்றியவிடத்துக்கோற்றுவிடத்து மக்கினியிருக்குமாறுபோன்று, ஆரோபங்தோற்றியவிடத்துங்கோற்றுவிடத்தும் ஆதாரமிருக்குமெனவறிக. இதனைத் தினவனுபவத்தில் நம்மிடத்தில் நாமே காணலாம். எங்ஙனமெனில், சகங்தோற்றியபோதுங்கோற்றுவிடத்து மக்கினியிருக்கின்றது, இருப்பதா லேஜை வீரவத்தைகளிலு நிகழ்வதை யுனருகின்றது.

(ஞ)

## தத்துவவிளக்கப்படலம்.

ஞா

இரு - கவி. அ - கை.

[முன்னர்ச் சமம் விசேடமென்றதைத் திட்டாங்த தாட்டாங்தங்களினு லிக்கவியில் விளங்கக்கூறுகின்றார்.]

சகமதி விதுவென் சுட்டாச் சமானக்கண் மறைந்து டாது மிகவுரை கயிறும் பாம்பும் விசேடக்கண் மறைந்துபோது மகமெனுஞ் சமானங் தன்னை யஞ்ஞான மறைத்து டாது பகர்வதோர் விசேடஞ் சீவன் பரனெனு மவுரை மூடும்.

(இ-ள்.) சகமதி விதுவென் சுட்டாச் சமானக்கண் மறைந்து டாது (எ-து) — உலகமெவற்றிலும் யாவராலும் மின்தெனச் சுட்டியறியவொன்னுத சமமாகிறகண் ஒன்றுமறைக்க அதனால் மறைந்திடாது, மிகவுரை கயிறும் பாம்பும் விசேடக்கண் மறைந்துபோகும் (எ-து) — பெரும்பாலும் மூலகத்தாரால் வழங்கத்தக்க பழுதையும் பாம்புமாகிற விசேடக்கண் ஒன்றுமறைக்க அதனால் மறைந்துபோகும், (அதுபோல்) அகமெனுஞ்சமானங்தன்னையஞ்ஞானமறைத்திடாது (எ-து) — சமமெனப்படுவதாகிய தானெனும்பொருளை அஞ்ஞானமென்னு மாவரணமானது மறைக்கமாட்டாது, பகர்வதோர் விசேடஞ்சீவன் பரனெனுமவுரைமூடும் (எ-து) — சொல்லத்தக்கமற்றெருந்து விசேடமெனப்படுவதாம், அங்ஙனம் விசேடமெனப்படுவதாகிய சீவே சுவர்களை மறைக்கும் (எ-து).

திருஷ்டாங்தத்தில் சமமாக நின்றதும், விசேடமாக நின்றதும் கண்ணே; எங்ஙனமெனில், பழுதைபாம்பாகவும், மீண்டுமதுபழுதையாகவும் மர்தவில்லை; இதுபார்வையின் பீரதிபலனமேயன்றி வேறன்று. பார்வை பழுதையையாராய்வதன் முன்னர்ப்பாம்பாகவும், பின்னரன்றுகவுந்தோற் றியதியாது? பழுதையன்றே. அஃதிருங்தவண்ண மிருக்கின்றதே, பாம்புண்மையன்றே, பிராங்தியன்றே; அந்தப்பிராங்தி யறிதலின் கண்ணதோ, சடத்தின்கண்ணதோ, அவ்வெலமுச்சி சடத்தின்றம்மெனில், உணர்தலின் றிய விடத்துண்டாகட்டும், அங்ஙனமின்றே, அறிதலின்றம்மே. அன்றெனின் ஞாயம்வேண்டும், இன்றெறனின் வாய்பொத்திக்கிடக்கை யுத்தமர்க்கழகு. பாம்பாகப்பிரதிபலித்ததும், அதனை மெப்யெனக்கண்டதும், கண்டுபயகமப்படுதிகுறிகளாங்றதும், பின்னர்த்தெனிந்ததும், அக்குறிகளன்றி நின்றதும் இவ்விருவியப்பு முணர்த்த நின்றதும், பழுதையா, அது சடமன்றே, ஆதலின் கண்ணேயாம். கண்ணின்வங்மாறிற்றே; இன்றெறனின், கண்ணையன்றி யிக்குறிகளுண்டாகட்டும், இன்றெறனின், கண்ணுக்கிரண்டுதர்மயிருக்கின்றன. இத்தனைவிகாரமா நின்றதுந்தானே, அன்றுய்ச்சாட்சியாய் நின்றதுந்தானே, இஃதன்றியும், பொருள்லதைப் பொருளென்று ணர்த்ததும், அங்ஙனமுணர்ந்ததாற் பொருளால்லது பொருளாகத் தோற் றுவதும், பின்னர்ப் பொருளைப் பொருளென்றுணர்வதும்; அங்ஙனமுண

நிச

## கைவல்லியநவநீதம்.

ந்ததாற் பொருள்பொருளாக விளங்குவதும், உணர்தல் தர்மமாகிய கண்ணையன்றியின்ருகவின் தானே ஞானஞ்ஞானமாக நிற்பதும், நிற்கவே யிங்கேதிருக்குத்திரிசியம் வேறன்றுமிற்று; ஆகவே, தானே விகாரமும் நிர்விகாரமுமெனப் பொருடருகின்றது; தரவே, கற்பிதமுன் சுயம்புங் தானே யெனப்பெற்றும்; பெறவே, சமமும், விசேடமும் வேறன்றெனத் தானேயருத்தாபத்தியாற் குறிக்கின்றது. தானே பழுதையாகவும் பாம் பாகவு மாறியக்கண்ணுங் தானங்நனமாகாது சாட்சியாகின்றது கண்ணுத் வால், அதுபோலப் பொருள்லவுற்றைப் பொருளென்றுணர்தலும், பொருளைப் பொருளென்றுணர்தலும், அறிவாதலா விந்தவறிவுக்குக் கற்பித மென்றும் யதார்த்தமென்றும் பெயர்வரலாமே, ஆதலாற் கற்பிதவறிவுக் குச் சீவேசவரரெனவும், யதார்த்தவறிவுக்குக் கூடஸ்தபிரமெனவும் பெயர்வரத்தகும். திருஷ்டாந்த தாஷ்டாந்தங்கட்குப் பழுதின்மையை யில் வேதுக்களாலுணர்க.கண்ணென்ப துலகத்தையறிதல்பற்றியறிதற்கருவியு வொன்றென வுலகத்தாரவிவரேயன்றி, ஆததுவாதலையும் அங்நனமாதலே திரிபுதியாதலையும், இதுதானென வறியாதயலெனக்காணலையும், அங்நனங்கண்டு விருப்புவெறுப்புற்றழிதலையும், இன்னுமிகவைபோன்ற புடைபெயர் ச்சிகௌயும், இவையே பந்தத்துக்கியையுதனவென்பதையும், இது பகிர்முக திருஷ்டியா லாயதென்பதையும், இத்தனை யனர்த்தமுமாயது கண்ணுலாதலா விவையாவும் மழிவதுங் கண்ணுலேயேயெனச்சகசசமாதியென்றேருங் தவ மிருக்கின்றதென்பதையும், அஃதகமுக திருஷ்டியா லாவதென்பதையும், இதனாலாய பயன் துக்கபாவும் கிருதகிர்த்தியம் சர்வகாமாப்திகம், ப்ராப்திப்ராப்யம் என்பவற்றையுங் கேட்டு மறியார் பார்த்து மறியாரிவர்களிங் நனமாய நிலையதெனக் கண்ணை யெங்கஞ்சுங் கணிப்பெரன்பது தோன்றச் சகமதி விதுவென சுட்டாக் கண்ணெனவும்; பந்தமுத்திக் கியைந்த புடைபெயர்ச்சி தன்பா விருப்பினுங் தானங்நன மங்நன மாவதுபோற் காண்டலே யன்றி மாருதென்று மொருபடித்தா யிருத்தவின் சமம் விசேடம் என்பவற்றுள் கண்ணைச் சமமெனவும், அதிஷ்டானமாதவின் மறைந்திடாதெனவும், மாறுந்தகையதாதவின் கண்ணை விசேடமெனவும், ஆரோபமாதவின் மறைந்து போகுமெனவும், அதிஷ்டானமு மாரோபமுங் தானேயாதவின் சமானக்கண் விசேடக் கண்ணெனவும், அதுபோலத் தானன்னியமாகாது விளங்குதவின், ப்ரக்குரையைக் கூடஸ்தபிரமென்பார், அகமெனுஞ் சமானமெனவும்; அவித்தியா மாயா ரகிதமாதவின், அஞ்ஞானமறைத்திடாதெனவும், தானன்னியமாக விளங்கவின், ப்ரக்குரையைச் சீவேசரெனபார், விசேடஞ் சீவன் பரநெனவும்; அவித்தியா மாயா சகிதமாதவின், அவரையஞ்ஞான மூடுமெனவும் கூறினார். இவ்வரையை யுத்தமர் மறுக்கார், சோதனை ஞாயத்தாற் புகட்டவினென்க. இங்கே யஞ்ஞானமென்ற தாவரணத்தை. இக்கவியில் திருஷ்டாந்தஞ்சு சமம் விசேடமெனவும், தாஷ்டாந்தஞ்சு சமம் விசேடமெனவுமிருக்கதா நிற்கும். முன் கவியில், விசேட

## தத்துவவிளக்கப்படலம்.

நீண்

மாரோபமென்றதனால் சமம் அதிவிட்டான மென்றூயிற்று. அறிவே யதிவிட்டான மாரோபமெனக் காட்டக் கண்ணே யதிவிட்டான மாரோபமெனக் குறிப்பித்தார். (இ-2)

நீண் - கவி. அ - கை.

[உண்மைவிளங்க வொட்டாமல் மறைப்பது விகேஷப் சத்தியா யிருக்க, ஆவரண சத்தியின்மே வதை யேற்றியது யாது பற்றியோ வென, மானுக்கன் வினாவுவதை யிக்கவியிற் கூறு கின்றார்.]

கேவல நிலைதோன் றுமற் கெடுத்தது பஞ்ச கோசன்  
சீவனுஞ் சகத்து மாகச் செனித்தவி கேஷப மன்றே  
வாவர ணந்தா னேபா டுநர்த்தமென் றுரைத்த தேதோ  
மேவருங் குருவே யென்று வினாவிய மகனே கேளாய்.

(இ-3.) கேவல நிலைதோன் றுமற் கெடுத்தது (எ-து) — நிரதிசயா னந்த வாழ்வு விளங்கவொட்டாமல் மறைத்துக் கெடுத்தது, பஞ்சகோசன் சீவனுஞ் சகத்துமாகச் செனித்த விகேஷபமன்றே (எ-து) — பஞ்சகோசமாக வும் சீவனுகவும் சகத்தாகவும் ணான விகேஷபசத்தியல்லவா, இங்ஙன மிருக்க, ஆவரணங்தானேபாழுவது வினாவும் றுரைத்ததேதோ (எ-து) — ஆவர ணங்ததியே பாழூண்றும் அநர்த்தக்கு மென்றுங்கூறியது யாதுபற்றியோ, மேவருங் குருவே யென்று வினாவியமூகனே கேளாய் (எ-து) — கிடைத்தற கரிய குருநாதனே யிதனை விளக்கவேண்டுமென் றிரந்து வினாவினவைன நோக்கி ஞானபுத்திரா யான்கூறக் கேளுதி (எ-று).

தானேதானாக விளங்குவதைக் கேவலநிலையென்றார். கெடுத்ததென் பதை மறைப்பாற் கெடுத்ததாதவின் மறைப்பு வருவித்தாம். விகேஷபசத்தி ஸின் சேட்டை, சீகவலநிலைதோன்றுமற் கெடுப்பது. அதனது நிலை; பஞ்சகோசமுஞ் சீவனுஞ் சகத்துமாகச் செனிப்பது. அநர்த்தம், தனக்கெனச் சொலூபமொன் றில்லாதது. அது நமதுண்மைவடிவை விளங்கவொட்டா மலு மதை யுன்னவொட்டாமலு மறைக்கவின்றது. கோசமுஞ் சீவனுஞ் சகத்தும் பிரத்தியிட்சமாதவினாலும், இவைமயமாகின்றது. விகேஷபமாத வினாலும் விகேஷபத்தின்மேல் வைத்துப் பழிகூறினான். ஆனந்தமயகோச த்தைப்பற்றி மற்ற நான்கு கோசமு மிருத்தவினாலும், இனம்பற்றி மிருத் தவினாலும் மிங்கே கோச மைக்கெதனவும், விகேஷபசத்தி யான்றெனும் பஞ்சகோச வாதரவினிற்றவி னிதுபற்றிச் சீவனெனவுங் கூறினார். இது வழு வன்று. (நீண்)

நீச - கவி. அ - கை.

[ஜனனத்துக் கனுகூலமாயினு முத்திக்கு மனுகூலமா யிருப்ப தன்றே விகேஷபசத்தி; ஆவரணசத்தி யவஙன மன்றே,  
ஜனனத்துக்கே யிடமாயதென விக்கவியிற் கூறுகின்றார்]

தோற்றமாஞ் சத்தி தானே துன்பமாம் பவமா னலு  
மாற்றலான் முத்தி சேர்வார்க் கனுகூல சகாயமாகு

முற்றமாம் பகற்கா லம்போ ஓபகார னிசியி னுண்டோ  
மாற்றமென் னுரைப்பேன் மைந்தா மறைப்பதுமிகப்பொல்லாதே.

(இ-ள.) தோற்றமாஞ் சத்திதானே துன்பமாம் பவமானலும்(எ-து)--விகேஷசத்தியே துக்கரூபமாகிய சனன்த்துக் கியைந்த கருவியாயினும். ஆற்றலான் முத்தி சேர்வார்க் கனுக்ல சகாயமாகும் (எ-து)---இட்காமிய வலியா லைக்கிய முத்தியடைபவர்க் கியைந்த சகாயமாகவு மிருக்கும், ஊற்ற மாம் பகற்காலம்போ லுபகார னிசியினுண்டோ (எ-து)---தெளிவுக்கிடமா கிய பகற்காலத்தைப்போல வுபகார மிராக்காலத்திலுண்டா, மாற்றமென் னுரைப்பேன் மைந்தா மறைப்பது மிகப்பொல்லாதே (எ - து)---அந்தப் பகைமையைக் குறித்தென்ன சொல்லுவன் ஞானபுத்திரா அறிவை மறைப்பதே யியல்பாகவுடைய வாவரண சத்தியானது யாதினுமிகக்கொடியது.

விகேஷப சத்தியைவிடப் பவம் வேறன்றெனத் தோன்றத் தேற்றே காரங்தந்தனர். பவத்துக் கியல்பு துன்பமென்லைத் துன்பமாம் பவமென் ஒரு. அறிவென்பதே விகேஷபம் அறியாமை யென்பதே .ஆவரணமெனக் குறிக்கபகற்காலமெனவும் னிசியெனவு முவமானித்தார், ஒன்றையொன்று வனர்தல் விகேஷபம், அதனு லொன்று மற்றென்றாகத் தோற்றல் ஆவரணம். உணருங் தகையதாதவி னெய்ப்புழிப் பொருளைப் பொருளென வன ரினு முனரும், உணர்வதாற் றுக்க நிவர்த்தியுங் தடையற்ற வானந்தமுங் தரும், அங்கனம் தரலே முத்தியாதலால் விகேஷசத்தி முத்தியடைவார்க் கனுக்லசகாய மாகுமென்று ரல்துண்மை. ஆவரண மங்கன மாகாதென்ப தற்கு மாதென்னை? இவையெல்லாங் தன்னைய மூலகையும் விசாரிக்கத் தக்கவாறு விசாரிப்பார்க்கே தெரியுமன்றி யேனையோ ரெத்திறத்தராயினு மவர்க்கெங்கனம் விளங்கும்; விளங்குமெனச் செருக்குறினு மிழுக்குறுவர். உலகம் மெய்ம்மைபோற் ரேற்றவில் ஹவரணமாம், இவ்வுலகம் மெய்ம்மை யென மய்க்காததெவரை? இன்றுதவி னெங்கன முன்மையைவிக்கும்; விளக்கற்பால தன்றுகவின், உயிர்களெங்கன முய்யும். உய்தற் கிட மின் மையின் மறைப்பது மிகப் பொல்லாதே யென்றுர். ஒன்று மற்றென்றாகத் தோற்றல், ஸ்மரணை சகத்தாகத்தோற்றலை. இதனையறியார் மதஸ்தராதவி னாதி சித்தியமென்பர், படைப்பென்பர், சபாவமென்பர், தமக்குப்போக சாதன வஸ்துவென்பர், இன்னு மிவைபோல்வனவாகக் குழறி வழிந்து வழுக்கிடுவர். இங்கனமாகாது ஸ்மரணையாக வுலகைக் கண்டு களித்திருப்ப வன் வேதாந்தி யொருவனே, அவனே ஞானி. ஏனையர் தத்தமையே ஞானியரெனக்கொள்ளினு மஞ்ஞானியரே. (நூச)

### நுடி - கவி. அ - கை.

[ஆவரணமென்னல் தேகும் பிபஞ்சமுமென்றுல் பிராரத்த  
முடிவிலும் சலப்பிரளயாந்தத்திலு மழியுமன்றே; அழியி  
னதுமுத்தியின்றே? முத்தியாயின் விகேஷப சத்தியால்யாது

## தந்துவவிளக்கப்படலம்.

ஞெ

[யானை ஆசங்கித்ததுபோலத் தானே யாசங்கித்ததற்கு  
விடை யிக்கவியில். தானே கூறுகின்றார்.]

சமூத்தியிற் பிரள யத்திற் ரேற்றமாஞ் சகங்கண் மாண்டு  
மழுத்திய பவம்போய் முத்தி யடைந்தபே ரொருவ ருண்டோ  
மழுத்தவி கேஷப மெல்லா முத்தியிற் கூட்டு கிற்குங்  
கொழுத்தவா வரண முத்தி கூடாமற் கெடுத்த கேடே.

(அ-ள்.) சமூத்தியிற் பிரளயத்திற் ரேற்றமாஞ் சகங்கண்மாண்டும்  
(எ-து) — தினசமூத்தியிலும், சலப்பிரளயத்திலும் தோற்றனமாத்திரமா  
வள்ள தேகமுதலிய சமஸ்தபிரபஞ்சங்களும் மாண்டவிடத்தும், அழுத்திய  
பவம் போயமுத்தி யடைந்தபேரொருவருண்டோ (எ-து) — அவித்தையிற்  
பதித்திருக்கின்ற ஜனனசஞ்சிதக்களை எசித்து முத்தியடைந்தவர்கள் யா  
வராயினு மொருவருளரோ விலரே மழுத்த விகேஷபமெல்லா முத்தியிற்  
கூட்டுக்கிற்கும் (எ-து) — தாமதமென்னு மழுக்குணத்ததாகிய விகேஷசத்தி  
பாகமைனத்தும் முத்தியிற் கூட்டுப்பிசெய்யும், கொழுத்தவாவரணமுத்தி  
கூடாமற்கெடுத்தகேடே (எ-து) — மூடத்தன்மையில்மதர்த்த வாவரண  
சத்தியானது முத்தியிற்கூடாமற் கெடுத்த கேடிதுவாம் (எ-று).

தேகத்துக்குப் பிராரத்த முடிவுகாலனு் சேய்மையாதவினாணி. மைபத்  
நிச் சமூத்தியெனவும், ஜகத்துக்குப் பிரளயம் பலவற்றூலாதவின் பொ  
துப்படப் பிரளயமெனவும் சயம்பாக வொன்றிலாமையிற் ரேற்றமாஞ்  
சகங்களொனவும், கணமேனுங் காணுமற்போதலால் மாண்டெனவும், இழிவு  
சிறப்பும்மையென்பது தோன்ற மாண்டுமெனவும், எதிர்மறையெனக்  
காட்ட உண்டோவெனவும், கரணமைந்தும், பொறியைந்தும், இன்னு  
மிகவேபோல்வன பிறவுமாதவின் விகேஷபமெல்லாமெனவும், இவற்றூற்சற்  
கருமான் திரிகரணமொத்துப்பிரிபவ ரெங்குருளராதவினானும், இம்முயற்சி  
விகேஷசத்தியின் புடைபெயர்ச்சியாதவினானும் முத்தியிற் கூட்டுகிற்கு  
மெனவும்; முன்னரே யாவரணசத்தி யினையதென்றாம், அதனு ஒற்றுண  
ருமிடத்தில் முத்திதருதற் கீயைந்ததன்றுகவின், முத்திகூடாமற்கெடுத்த  
கேடே யெனவுங் கூறினார். பிரளயமுண்டென்பதற் கடையாளம், பூழி  
யைத் தோண்டிக்கொண்டு புகுந்தோறும் வெங்காயப்புரைக ஞாரிக்கவரிக்க  
வடிக்கட்ககாயிருக்குமாறு போன்றிருத்தவினானும், ஆங்காங்குப் பற்பல  
விநோதங்களிருத்தவினானும், சர்வமத சாஸ்திரிகளும் மறுத்தற்கிடமின்  
மையினானும், சலப்பிரளய மாங்காங்குவரக் கண்டு கொண்டிருப்பமாதவில்  
நனு மேற்றற்கையின்றென வணர்க. இது தேகாதிப்பிரபஞ்சநாகமே  
(குடு)

குசு - கவி. ஆ. கை.

[ஆவரணம்போலன்றி முத்திக்குமியைந்தது விகேஷசத்தியை  
ன் நீர், இதுவு முன்னர் மித்தையென்றீர், இதுகாரணமா

வருமுத்தியு மித்தையாமன்றேவெனத் தானேயாசங்கித்து  
விடை தானே யிக்கவியிற் கூறுகின்றார்.]

சத்தியில் வெள்ளி போலத் தோன்றிய தோற்ற மான  
சத்தியும் பொய்யே யென்றும் சத்திசா தனமா வந்த  
முத்தியும் பொய்யா மென்னின் மோகநித் திரைவி லங்கா  
னித்திரை தெளியு மாபோ னிருவாண நிலைமெய் யாமே.

(இ-ள்) சத்தியில் வெள்ளிபோலத் தோன்றியதோற்றமான சத்தியும்  
பொய்யேயென்றால் (எ-து) — கிளிஞ்சவில் தோற்றிய வெள்ளிப் பிராந்தி  
யெங்கனம்பொய்யோ அதுபோலச் சைதன்னியத்தில் மித்தையாகத்தோ  
ற்றிய விகோபசத்தியும் பொய்யாகுமேயானால், சத்திசாதனமாவந்தமுத்தியும்  
பொய்யாமென்னின் (எ - து) — அந்த விகோபசத்திகாரணமாவந்த  
மோகங்கும் பொய்யாகுமல்லவாவெனக் கேட்டபையாயின், மோகநித்திரை  
விலங்கானித்திரை தெளியுமாபோ னிருவாணநிலை மெய்யாமே(எ-து) —  
மயக்கமான சொப்பனசிங்கங் காண வச்சிங்கத்தினுலக்கணமே யங்கித்திரை  
நீங்கித் தெளியுமாற்போன்று, அச்சத்தியாலுண்டாய முத்தியுஞ் சத்திய  
மாம் (எ-று).

சொப்பனம் பொய்யாயினு மதிலெழுந்த சிங்கமும்பொய்யே யதுவிழி  
க்கச்செய்ததுபோல விகோபசத்தியுஞ் சிரவணமனஞ்சிகளா னிறைத்துச்  
சாட்சாத்காரம் விளங்கக்செய்ய, அவ்விளக்கமே தீர்க்கசொப்பனசகந்தெளி  
ய்ச்செய்தவி னிங்கனங்கட்டியதே தகுமெனவணர்க். மானதம் விகோப  
சத்தியாதலானும், அந்த மானதம் விஸ்மரணையாதலானும், அந்த விஸ்மரணை  
யனனியதாக கர்த்தத்துவமாதலானும், விட்டமேபயனுக நுகர்தலானும், இ  
தற்குக் காலவரையறை யின்றுதலானும், பிறப்பிறப்பு. துன்பவின்பம், மாரு  
க்கவலை, ஒழியாச்சஞ்சலம், தண்யா அவா முதலிய இவற்றையே விணோதமா  
கக்கொள்ள வியற்கையாக வரையின்றிய ஆழ் ரிகழ்வதானும், இவை யாவு  
மதோமுகத்தாதலானும், இவற்றிற்கியைந்தது காமியத்தவமாதலானும். இ  
வற்றிற் சவிப்புறுவ தரிதாதவினானும், தேவகத்தியா லோர்போதிது நேரிடி  
னு மந்தர்முக திருஷ்டி யினையதென் றறியாததினு னீழேஇங்கில்லாதுமாறும்,  
இங்கனநேரிடுவது மீண்மொறுவதுங் கணக்கின்றிக்கமும், நிகழ்வுழி யிரிங்  
தென்னைகொலோ? இங்கனம் பலதரமாயினேமேயெனச் சந்தெண்ணம்  
வரும், அந்த வெண்ணமும் விடயப்பராக்கான் மாறும், மாருமலிருத்தற் குப  
ரதிபுணவரும், அதுவும் பிறவிமாற மாறும், மாறினும் பூர்வஜனம் சம்ல்கார  
மாதலால் சுற்றேநினைவுவரும், வரின்ததவக்குறையினின் ரெடுத்தாளவரு  
ம், அதுமேலீட்டால், கவராக்கியம்வரும், அதுவும் பிறப்புமாறுவதால் மாறி  
மாறி முடிவி நிலையுறும், இதுமேலீட்டால் ஞானத்திற்சந்திரே விசாரமுறு  
ம், அதுவும் பிறப்பு மாறமாற சூழவிசமுவி யெத்தனையோ ஜனமாந்தத்தில்  
நிலையுறும், அதுவும் சிரவணம், மனனம், சிதித்தியாசனம், சமாதி, சாட்சாத்

## தத்துவவிளக்கப்படலம்.

(நூல்)

காரம் என வைங்து பாகமாம். இவற்று ஸொவ்வொன்று மனந்தபி றவிகளி னிலைத்தலரிது, இவ்வைங்தும் வாய்க்கினும், சகச சமாதி கைகூடலரிது, இது கைகூடல்வரையு மெத்தனையோ ஜன்மங்கள் வந்துவங்து போகும், கைகூடினும் சொருபசமாதியுஞ் சகச சமாதியு மேகமாதலரிது, இதுவு மெத்தனையோ பிறவிகளில் கைகூடலரிது, அங்கனங் கைகூடலன்ரே முத்தி; இம்முறையாக வரற்பால தாதவினானும் விகேஷபமாகிய மானதம் “முத்தியிற் கூட்டுகிற்கும்” என முன்கவியிற் கூறினார்; அதனை நிலையுறுத்த விக்கவியினுமிங்கனங் கூறினுரென்பதி லூயமென்னை? பொய்யே மெய்யை விளக்கிவிக்கு மென்றதற் கெடுத்துக்காட்டிய வுவமானத்திற் பழுதென் ஜை? ஞாயம், சோதனை, பொருத்தம் இனையவெனக் கேட்டறியாத எட்டு ஞானிகளாற்பழுதுறினது பழுதன்று. இதனைச் சிக்கித்துத் தெளிக. மயங்கற்க வென்பார் சிருவாண நிலை மெய்யாமே யென்றார். இங்கே சிக்கமென்றது, விருத்திஞானத்தை. சிர்வாண நிலையென்றது, ஞானஞ்ஞான ரகித நிலையை. என்னை? “வாலமதியுகமதி போன்ஞான வஞ்ஞானக், காலமுநாங் கண்குகழித்தோமே.” என்று சொருபஞானதேசிகர் கூறுதலின். கந்தரநடுதியில் “குறியைக் குறியாதுகுறித்தறியு” மென்னுங்கவியில். “அறிவுற்றறியாமையு மற்றதுவே” என்று ரகுணகிரிநாதர்.

(க-து.) பொய்யைப் பொய்யாற் கெடுக்கலாமென்பது.

(நூல்)

இன - கவி. அ - கை.

[பொய்யைப் பொய்யாற் கெடுக்கலாமென்றதை வலியுறுத்த

இன்னுங் திருஷ்டாந்த தாஷ்டாந்தங்களை

பிக்கவியிற் கூறுகின்றார்.]

இம்பரி ஞஞ்சை நஞ்சா விரும்பினை யிரும்பா லெய்யு மம்பினை யம்பாற் பற்று மழுக்கினை யழுக்கான் மாய்ப்பார் வம்பியன் மாயை தன்னை மாயையான் மாய்ப்பார் பின்னைத் தம்பமா மதுவுங் கூடச் சவஞ்சுடு தடிபோற் போமே.

(இ-ள்.) இம்பரினஞ்சை நஞ்சா விரும்பினை யிரும்பா லெய்யும் அம்பினை யம்பாற் பற்று மழுக்கினை யழுக்கான் மாய்ப்பார் (எ-து) — இவ்வுகைத் தில் விஷத்தை விஷத்தினாலும். இரும்பை யிரும்பினாலும் பிரயோகிக்கி ன்ற அம்பை யம்பினாலும் படிந்த வழுக்கை யழுக்காலு மாய்த்துவிலவார், (அதுபோல), வம்பியன் மாயை தன்னை மாயையான் மாய்ப்பார் (எ-து) — நிலையின்மையையே யியல்பாகவுடைய மாயையென்பதை நிலைமையையே யியல்பாக வுடைய மாயையென்பதினாற் கெடுப்பார், பின்னைத் தம்பமாமது வங்கூடச் சவஞ்சுடுதடிபோற் போமே (எ-து) — அங்கன மாய்த்தபின்னர் நிலையான வந்த மாயையும் நிலையற்ற மாயையோ டொக்கப் பிரேதத்தைத்

தகிக்கச்செய்கின்ற தடியு முடிவி லப்பிரேதத்தோ டொக்க நீருவதெங்கனமோ வங்கனா நாசமாம் (எ-று).

விஷத்தை விஷத்தாற் கொல்லல், இரும்பை இரும்பா வறுத்தல், அம்பை யம்பாற் றுத்தல், அழுக்கை யழுக்காற் கெடுத்தல் என்னுமததற் குரிய சிறப்புவிளைகளை மாய்த்தலென்னும் பொதுவிளையான் முடித்தது, விதிபற்றி யென்க. என்னை, “வேறுவிளைப் பல்பொரு டழுவிய பொதுச் சொலும், வேறவற் றென்னுமோர் பொதுவிளை வேண்டும்” என்று பவ ணங்கிக்கூறுதலின். வம்பெனபதற் கொழுங்கின்மை யெனப் பொருடாந்து கூறினு மமையும். ஒழுங்கின்மையாவது:—பொருள்ளவற்றைப் பொருளாகக் கோடல். இதனு லசத்தமாயையெனவும், ஒழுங்கின்மை யென்றதனு லொழுங்குண்மையெனக் கொள்ளக்கிடாந்தது. அதாவது:—பொருளைப்பொருளாகக்கோடல். இதனாற் சுத்தமாயையெனவும் பொருடர் நின்றன. விற் கவே, விகேபமானதமென்றுயிற்று; ஆகவே, மானதம் மாயாகாரியமாயினு மின்கே காரியத்தைக் காரணமாக வுபசரித்துச் சுத்த மசுத்தமென விரண்டாக்கிக் கூறியதாகப் பெற்றும். மாயையென்பது; புத்திலீகந்ப்பமேயாதவி னசுத்தமெனவும், விர்விகற்பமே யஃத்தல்லாமையிற் சுத்தமெனவுங் காணக் கூறினார். ஒன்றை யொன்றுக்கொள்வது, மனதாலா லந்தமனதே யுள் ஊதை யுள்ளதாகக் கொள்ளுமான்றே; இதனால் மனதே பகிர்முகதிருஷ்டி யந்தர்முக திருஷ்டி யெனப் பெற்றும்; பெறவே, பகிர்முக திருஷ்டியை யந்தர்முகதிருஷ்டியாற் கெடுத்தது மனமாதலாலும், மனதையன்றி யிக்கி ரியை யில்லாமையாலும், இக்கிரியையை விளைமுதலாக்கி “மனத்தையடக்கமனங்துணையாகும்” என்றார் சான்றேர் பலரும். அதுபோலவே யின்று வாசிரியரு மதற்கியைந்த உபமானங்களாலே யக்கருத்தையே கூறினதாகக் கண்டாம். தனது புடைபெயர்ச்சி பேதத்தாற் றுனிரண்டெனப் பட்டதே யன்றி வேலேர் காரணத்தாலன்றுகவின் மனதொன்றேயாம். எங்கன மெனில்; ஒருவனுக்கே, துஷ்டனென்றும் பின்னர் யோக்கியென்றும் பேர் வந்தது, அவனது சேட்டையாலன்றி யவனிரண்டல்லன். அக்கிரியை யால், துஷ்டன் யோக்கியென்றிவனுக் கெங்கனமாயிற்றே; அதுபோல மனதுக்கும் வந்ததென வுணர்க. இங்கன முரரகானுதா ரெங்கனங்தெளிவர். இதுஒருவன் தன்னைத்தானே யோக்கியனுதத் திருத்திக்கொண்டாற்போலும். ஆதலின் மாயைதன்னை மாயையால் மாய்ப்பரெனவும், பொருள்ளவற்றைப் பொருளெனவுணர்தல் மயக்கம். பொருளைப் பொருளெனவுணர்தல் தெளிவு. மயக்கத்தைக் கெடுக்கவெழுந்தது தெளிவாதலாலதுமாய்ந்தபின்னர்த்தானு மொக்க மாயுமான்றே; அதுபற்றித் தம்பமா மதுவங்கூடச் சவஞ்சுடு தடிபோற் போமே யெனவுங் கூறினார். மருஞ்சு தெருஞ்சு தானல்ல. தன்னைத் தவிரவுமில்லை. தெருணசித்தவிடத்துஞ்சு தானியாததாலதை வத்தோச் சூனியமென் றென்னாற்க. இங்கிலை தானேதானுக்

## தத்துவவிளக்கப்படலம்.

க்க

கற்கென வணர்க. அஞ்சானமே தானென் றிருந்தாற்போல, ஞானமே தானென் றிருந்தால் தானாகுமா,இரண்டுக் தானல்லவெனக் குறிக்க விங்கு னங்குறினார். இது மனனத்தாலன்றித் தெளிவுபெறச் செய்யாது.இதைப் பதவுரையாக வாசித்தென்பயன்? சொல் வெள்ளோ, விடயங் வெள்ளோயோ ஆழமாழமாதவி னென வுணர்க. (ஞ)

ஞ. - கவி. அ. - கை.

[இவ்விரு மாயையுஞ் சீவர்களிடத் திருப்பதைக் காட்டச் சுத்தாவத்தைகளைத் தொகையாக விக்கவியிற் கூறுகின்றார்.]

இந்தமா யையினாற் சீவர்க் கேழவத் தைகளுண் டாகு  
மந்தவே ழுவத்தை தம்மை யடைவினின் மொழியக் கேளாய்  
முந்தவஞ் ஞான மூடன் மூளைத்தல்கா ஞைத் ஞானஞ்  
சந்ததங் கண்ட ஞானங் தழல்கெடல் குளிர்மை யாதல்.

(இ-ன்) இந்த மாயையினாற் சீவர்க் கேழவத்தைக் ஞுண்டாகும்(எ-து) — சுத்த மசுத்தமெனக் கூறிய விவ்விரு மாயையினால் சீவர்களுக் கேழவத் தைகளுண்டாகும், அந்த வேழவத்தை தம்மை யடைவினின் மொழியக் கேளாய் (எ-து) — அந்த வேழவத்தைகளையுங் கிரமமாக யாங் கூறக் கே ஞுதி, (அவை) முந்தவஞ் ஞான மூடன் மூளைத்தல் காணைத் ஞானஞ் சந்ததங் கண்ட ஞானங் தழல்கெடல் குளிர்மையாதல்(எ-து) — முதலிலுள்ள அஞ்சானமும் ஆவரணமும் விகோபமும் பரோட்சமும் அபரோட்சமும் துக்க விவர்த்தியும் தடையற்ற வானந்தமுமாம் (எ-ற).

அஞ்சானம், ஆவரணம், விகோப, மிவை மூன்று மசுத்த மாண்ய. பரோட்சம், அபரோட்சம், துக்க விவர்த்தி, தடையற்ற வானந்தம்,இவை நான்குஞ் சுத்தமாண்ய. அவை மூன்று மசுத்தத்துக் கியல்பு. இவை நான் குஞ் சுத்தத்துக் கியல்பு. அசுத்தம், பந்தம், சுத்தம், முத்தி. எனவே, இவ்விருதகையாயதும் மாயையென லேற்கப்பெற்றாம். வரம்புடையது,வேதா ந்தம். ஏனைய, பிற. (ஞ)

ஞக - கவி. அ. - கை.

[அவ்வாவத்தைகளை, வகையாகக் கூறப்படுங்தா ரிக்கவியில்  
அஞ்சானமுதல் பரோட்ச மீருயுள்ள நான்கினேயுங்  
கூறுகின்றார்.]

பிரமமாங் தணைமறந்த பேதமை யேயஞ் ஞானம்  
பரநிலை காணே மென்று பகர்தலா வரண மூட  
னரனைரு கருந்தாற் சீவ னுனென மூளைத்த ஞேற்றங்  
குரவன்வாக் கியத்தாற் றன்ஜைக் குறிக்கொள்ள பரோட்சஞானம்.

(இ-ள்.) பிரமமாங் தனைமறந்த பேதமையே யஞ்ஞானம் (எ-து) — பிரமஸ்வரூபமாகிய தன்னைமறந்த மறதியே யஞ்ஞான மெனப்பவுதாம், பரங்கிலை காணே மென்று பகர்தலாவரண மூடல் (எ-து) — பிரமசொருபத்தி னிலை யெங்கன மாயதோ வதனைக் கண்டிலமே யிருந்தாற் காணுதாவெனக் கூறுதல் ஆவரணமெனப்பவுதாம், நர வெனுரு கருத்தாற் சீவ னுணென முளைத்த ரேற்றம் (எ-து) — புருடனேர்வித நினைவாற் சீவனே நாவெனங்க் கோடல் விகோப சத்தியெனப்பவுதாம், குரவன் வாக்கியத்தாற் றன் னைக் குறிக்கொள்ள பரோட்ச ஞானம் (எ-து) — ஞானுசிரியர துபதேச மொழியால் தனதுண்மைவடிவ மினையதெனக்குறியாது குறித்துக்கோடல் பரோட்சஞான மெனப்பவுதாம் (எ-று).

சைதன்யத்தை யன்றித் தனக்கோர் சொருபமின்மையின், பிரமமாங் தனையெனவும், நால்தி நபாதி யென்பது தோன்றப் பரங்கிலை காணே மென்று பகர்தலெனவும், இங்கே நரவென்பது புருடன். புருடனென்பான்; உடல்தோறு நின்றுணர்வான். அவன் தேகமன்றுதேகி அவனுக் கெவ்வுட லுஞ் சுதந்தர மன்று, ஆதவிற் பிரத்தியேகாத்மா. இவ்வாத்மா, உனர்தல் தகையதாதலி னறிவு. இவ்வறிவே புருட சத்தத்துக் கியெந்ததன்றிவேறு பொருளன்மையி னிது மறுக்கற்பாற்றன்று. மனிதனெனக் கோடற்கவென்பார், நரவெனவும், இந்த வறிவாகிய புருடன் தன்னை மறந்துழிச் சார் பினையதெனத் தெரியாது தத்தவிக்குங்கா லிது நாவெனன்றகுத் தூலதே கம் நேரிட்டதா விதனைக் கோடல் சீவனெனவும், இஃதோ ரவசரமாதலி வென்று கருத்தா வெனவும், சியதிகளைந்த விடத்தி லாசிரியர் நீயறிவென் றனார்த்த லுபதேசமாயினு மின்னும் விளங்காமையிற் பரோட்சமெனவுங் கூறினார்.

(க-து.) தன்னைமறந்த பேதமை யஞ்ஞானம். அப்பேதமையை மறந்த பேதமை யாவரணம். அப்பேதமைகளைக் கெடுத்தற் கொருவாறு தனக்கு வொன்று மென்னு மூன்றையு மிக்கவியிற் கூறுகின்றார். (குக)

#### கு - கவி. அ - கை.

[எனைய வபரோட்சம் துக்க சிவிர்த்தி தடையற்ற வானந்தமென்னு மூன்றையு மிக்கவியிற் கூறுகின்றார்.]

தத்துவ விசாரஞ் செய்து சகலசங் தேகமும்போ யத்துவி தந்தா ஏத லபரோக்கூன மாகுங் கர்த்தனாஞ் சீவ பேதங் கழிவதே துக்கம் போதன் முத்தனு யெல்லாஞ் செய்து முடிந்ததா னந்த மாமே.

## தத்துவவிளக்கப்படலம்.

கண.

(இ-ள்.) தத்துவ விசாரங்கெய்து சகலசங்தேகமும்போ யத்துவிதங்தானுத லபரோகூ ஞானமாகும் (எ-து) — தத்தெனல் யாது துவமெனல் யாதெனச் சிரவண மன்னுதிகளாற் றக்கோர்பால் விசாரணைகெய்து அவ்வெற்றிலுள்ள சகல சந்தேகமு நீங்கி யசி யென்னும் பதத்தினு லத்துவித மாகிய வைக்கியாகிலை தானாக விளக்க லபரோகூஞான மெனப்பவெதாம், கர்த்தனாஞ்சீவை பேதங் கழிவிடே துக்கம் போதல் (எ-து) — தானலதைத் தானெனன்றகுக் கர்த்தத்துவனு நின்றுள்ள சீவை னனந்தபேத சராசரமாக் காண்டலி னந்தசீவபேதங்க ளொக்கங்கித்தலே துக்கங்கிவிர்த்தி யெனப்பவெதாம், முத்தனு யெல்லாஞ்செய்து முடிந்ததா னந்த மாமே (எ-து) — சீவன் முத்தனும் ஞானஞ்ஞான சாதனக்கிரியை ளைந்ததையுன் செய்து முடிந்ததே தடையற்றவானந்த மெனப்பவெதாம் (எ-று).

நிருபாதிகமாக, தத்,அது; துவம், நீ; எனப்பிரித்து, அசி, ஆனும் எனக்கொண்டு அவ்விருபதங்கட்கு மிடையில்தேற்றேகாரம் வருவித்து, அது, பரம்; நீ, சீவன் என்றாக்கி, பரமே சீவன்; சீவனே பரம் என றைக்கியங்கோடற் கானுயென்பதனை யிவற்றேரு சேர்த்து, அதுவே நீயானும், நீயே யதுவானுயெனத் தெளிந்து தான் துவிதமற விளக்கலை, அபரோகூ ஞானமெனவும், அவ்விளக்க மேவிட மேவிடப்பழய வாசனுத்துவிதங்களை ஒன்று வனுவாக் கழியும், கழியவே; சமஸ்தமுன் சின்மாத்திரமாக விளங்கும். விளங்கவே, அன்னியமென்ப திறந்துபோம். இறக்கவே, திணைபாவிடமே எற் கிடமின்றும். இன்றுகவே, காமாதிகளின்றும். இன்றுகவே, மானத மென்பதின்றும். இன்றுகவே, யாதொரு துக்கமு மெங்னமெழும். ஏழு தற் கிடமின்மையைத் துக்கம் போதவெனவும், அந்தத் துக்கங்கிவிர்த்தி மேவிட மேவிட அஷ்டவிதானந்ததீ ளொவ்வொன் றனுபவத்துக் கியைந்த வவசரவாறு தோன்றித் தோன்றி யடங்கும். அடங்கவே, இத்தடைகளிறந்த வானந்தமதாம். ஆகவே, தானே சச்சிதானந்தமாம். இங்னமாதலை யானந்தமாமெனவுக் கூறினார். இரட்டுறரமொழித் தென்னுமுத்தியால் தத்துவம், உண்மை. ஞானத்தைத் தவிர வண்மை யெங்கனு மின்றுத் தலால், தத்துவ மென்றகு ஞானமெனப் பொருள்கொண் டிக்கவிக் குரை செயின் முறணுதமையும். ஈச வென்பதற்குச் சீவன் வேரூதவின், சீவன், ஈசனெனப் பேதங் கற்பித்தற்குச் சீவபேத மென்று ரெனினுமமையும். எல்லாஞ்செய்து முடிந்ததெனக் கவி யிருத்தலி னதனை யானந்த மெனப் தற்குவிசேடனமாக்கி, முத்த னென்பதற்குக் கிருதகிர்த்தியனெனப் பொருளிருப்பினு மங்னனங்கூறுதல், கூறியது கூறவென்னுங்குற்றமாம். அங்கனம் வராமைக்குச் சீவன் முத்தனெனப் பொருடந்தாம்.

(ஈ-து.) அங்கனமெழுந்த விசாரஸ்புரிப்பே சொப்பிரகாசமாக விளக்கல், அபரோகூம். அங்கனமெழுந்த விளக்க மேலீட்டால் பசு பதி பாசஞ்சின்மாத்திரமாக விளங்கும். விளங்கவே. மனோவிர்த்திக்கிடமின்றும், இன்

இதலே, துக்கங்கிலிர்த்தி. இந்தத் துக்கங்கிலிர்த்தியேயளவிலின்பமாதவி னி துவே தடையற்றவானந்தம் என்பது. வியட்டி யுபாதி யளவாத் தண்ணீக்காண்டல், சீவபேத மெனினு மமையும். என்னை? “பொன்று முடம்பளவாகியிருப்பாரும் பூசராவார்களோ, என்று மூளவறி வானவரன்றோ விருப்பிறப்பாள ராவர்.” என்று தத்துவராயர் கூறுதலின். சீவபேதத்தா ஸ்ரபேதம், சாட்சித் துவிதபேதம், ஏகவாதம் உண்டாக லாயிற்று. சுசாதி முதலிய மூன்று மின்மையே யாரோக்ஷ மென்பது. (கூ)

குக - கவி. அ - கை.

[இவ்வேழுவத்தையையு மையமின்றி யேற்கத் திருவ்டாந்தமாகத் தசபுமான் கதையை யிக்கவியிற் கூறுகின்றார்.]

இதுவினக் கறியும் வண்ண மிப்படி யொருதிட்டாந்தம் புதுமையாங் கதைகேள் பத்துப் புருட்டரோ ராற்றை நீங்தி யுதகதீ ரத்தி லேறி யொருவனைன் பதுபே ரெண்ணி யதனைடு தான்பத் தானென் றறியாமன் மயங்கி நின்றன்.

(இ-ன.) இது நினக் கறியும் வண்ண மிப்படி யொருதிட்டாந்தம் புதுமையாங் கதைகேள் (எ-து) — இந்தவேழுவத்தையினிலையின்னு முன்கு விளங்கும்படி யிடேபிரகாரமாகத் தெரிவிக்கத் தக்க புதுமையான தசபுமான்கதை யொன்றுன்று அதனைத் திருவ்டாந்தமாகக் கூறுகின்றேன் கேளுதி, (அதாவது) பத்துப் புருட்டரோ ராற்றை நீங்தி யுதகதீ ரத்தி லேறி (எ-து) — பத்துப்பே ரொருங்கே யோர்ங்கள் எாழமுள்ள வோராற்றை நீங்தி யந்த நீர்க்கரையிலேறி, ஒருவ ஞென்பதுபே ரெண்ணி (எ-து) — அப்பதி ன்மருளொருவ ஞென்பதுபே ரெண்ணி, அதனைடு தான்பத்தானென் றறியாமன் மயங்கி நின்றன் (எ-து) — அந்த வெண்ணிக்கையோடே தான் பத்தாவது புருடனென் ரெண்ணவகையறியாமல் திகைத்து நின்றனன் (எ-து).

நீங்தியென்பதனால், ஆழமுங் காலமும் வருவித்தாம்.

(குக)

கூ - கவி. அ - கை.

[இக்கதையைப்போல வவ்வேழுவத்தைகளையுங் தனித்தனிக் காட்டப்புகுஞ்தா ரிக்கவியில் அஞ்ஞானமுதல் பரோக்ஷ மீருகநான்கினையுங் கூறுகின்றார்.]

அறியாத மயலஞ் ஞான மவனிலை காணே மென்னல் பிறியாவர வரண மாகும் பிடைகொண் டழுல்வி கேஷபம் நெறியாளன் றசம னுன்று நிற்கின்று னென்ற சொல்லைக் குறியாக வெண்ணி நோக்கிக் கொள்வது பரோக்ஷ ஞானம்.

(இ-ன.) அறியாத மயலஞ் ஞானம் (எ-து) — அங்ஙனங் தசயனைக்கானுத மயக்கம்போல்வது அஞ்ஞானமாம், அவனிலை காடே. மென்னல்

பிறியாவா வரணமாகும் (எ-து) — அவனில்லவேயில்லை யிருங்தாற் கானுனு அதனு வலைனைக் காணே மென்பது போல்வது அகலாத் வாவரணமாம், டீடைகொண் டழல் விகேஷபம் (எ-து) — விசனமுற் றழுதல்போல்வது விகேஷபமாம், நெறியாளன் றசமனுண்டு நிற்கின்றுள்ளன்ற சொல்லை (எ-து) — அவ்வழிச் செல்வோ வெரூவு னிம்மடமையைக்கண் டிதென்ன வதிசயம் பத்தாவது புருடனிருக்கிறார்கள் அவனுங்களிலொருவனுக நிற்கிற னென்றுசொல்ல அச்சொல்லை, குறியாகவெண்ணி நோக்கிக்கொள்வது பரோஷ ஞானம் (எ-து) — ஓர் குறியாக நினைத்து அவனிருக்கின்றுள்ளன மதிப்புறவுது போல்வது பரோஷ ஞானமாம் (எ-று).

உண்டென்பதே சாலும், நிற்கின்றுள்ளன மிகைபடக் கூறியதனால் உங்களிலொருவனுக நிற்கின்றுள்ளன வரைகொண்டாம். இக்கவியும் பின் கவியு மெதுத்துக் காட்டுவதை. (கு)

கந - கவி. அ - கை.

[இக்கவிய லேஜைய மூன்றினையும் கூறுகின்றார்.]

புண்ணிய பதிகன் பின்னும் புருடரொன் பதின்மர் தம்மை யெண்ணிய நீபத் தாவா னென்னவே தன்னைக் காணல் கண்ணினிற் கண்ட ஞானங்களைப் பொது நின்னிய மனதி லையந் தெளிதலா னந்த மாமே.

(இ-ன்.) புண்ணிய பதிகன் பின்னும் புருடரொன் பதின்மர் தம்மை யெண்ணிய நீபத் தாவா னென்னவே (எ-து) — புண்ணியமான விரக்குண மூள்ள வாநரிச்செல்வோன் மீண்டுமெல்லையும் மாலைக்கொண்டே யெண்ணச்செய்து, இங்னனமெண்ணிய நீபத் தாவதுபுருடனன் ரே ஏன்னையென்னுது விட்டுவிட்டனையென் றத்தில்லை வினவ வே, தன்னைக்காணல் கண்ணி னிற் கண்ட ஞானம் (எ-து) — தன்னைத்தா னெண்ணப் பிரத்தியிட்சமாகக் காணல்போல்வது அபரோட்சஞானமாம், கரைதல்போவது நோய் போதல் (எ-து) — காணே மென்ற துக்கம் நீங்கல் போல்வது துங்க நிவிர்த்தியாம் திண்ணிய மனதி லையந்தெளிதலா னந்த மாமே (எ-து) — தன்னைத்தான் கண்டதினால் திடமுற்ற மனதின்கண் சந்தேகநிங்கித் தெளிதல் போல்வது தடையற்ற வானந்தமாம் (எ-று).

விடயகதப் பிரத்தியிட்சம் ஞானகதப் பிரத்தியக்கமெனக் கோடற் கியைந்த பிரத்தியக்கப் பிரமாணம். அஷ்டவிதப் பிரமாணத்து ளொன்று. இங்னனமிருக்கப் பரோஷஞானத்தை யபரோஷ ஞானமென வெண்ணிச் செருக்குறுவோரை மறுக்கக் கண்ணி னிற் கண்டஞானமென்றார். சந்தோ ஷவெழுசுசி ஜயந்தெளிதலே யெனக் குறிப்பிக்கச் சுருக்கினார். பழுதை யெனக் கண்ணுற்காணக்காறும் பாம்பென்னுங் திகி வெங்னன மகலும்; அகலாக்காறும் பய கம்பனுதிக ளொங்ன மகலும், அதுபோலத் தான் றிவெனக்கண்ணுற் காணுக்காறும் பாசமென்னுஞ் சோகமெங்னன நீங்கும், நீங்காக்

காறு மல்ல வெங்னன நீங்கும். ஆதலின் ஞானகதப் பிரத்தியட்சமின்றி யமையாது, நெருப்பென வாயார்க்குறிற் சமைக்கவொண்டது. தீபமெனக் கூறி விருணீங்காது. இதுபற்றியே வேதமுன் சான்றேரு மியைந்தனர். கண்ணீர் கண்டஞான மபரோக்ஷமெனவே, எனையது ஞானமன்றென் ரூயிற்று. ஞானமெனின் திரிபுடி யகன்றூருண்டோ? உண்டெனின் சுசாதி விசாதி சுகதபேத மகலாததற் கேதென்னை? மூரணம். வினங்கி ஞேரும் வைவ வினேத வழியாக வதிற் பராக்காகச் சென்றனர். செல்லா கவ்விளக்கத்தையே கைப்பற்றி யவ்வினேதங்களையெல்லாம் ஞான கற்பிதமென் றணர்க் காவறி மருளா தவற்றை யெரிப்பவ னத்துவிதி யொரு வனை யென்பது தோன்ற, அபரோக்ஷத்தைக் கண்ணீரீற் கண்டஞான மென்றார். பெருகுமாதவிற் சுருக்கியுரைத்தாம். தாஷ்டாந்தத்திற் பதிகன், ஆசான். தசமன், ஆண்மா. ஒன்பதுபேர்; விசவன், தைசதன், பிராக்ஞன், வைசவாநரன், குத்திரான்மா, அந்தரியாமி, சிற்சொலிதை, பொற்புவிசாந் தன், பிரசாபத்தியன் என்பன.

(காந)

குசு - கனி. அ - கை.

[தசபுமான் தன்னைத்தான் கண்டதுபோல யானுமென்னையான் காணத் தெரித்தருள வேண்டுமென்ற மானுக்களுக்குச் சாம வேத மகாவாக்கியங் காரணமாக விக்கவியி லலுக்கிரகிக்கப்புகுகின்றார்.]

தசபுமான் றனைக்கண் டாற்போற் ரேசிக மூர்த்தி யேயென் னிசவடி வினையான் காண ஸீர்காட்டல் வேண்டு மென்றுன் சுசிபெறு மிலக்கி யார்த்தந் தொம்பதந் தற்ப தங்க எசிபத மயிக்கியஞ் செய்ய மதிசய வுண்மை கேளாய்.

(இ-ஸ.) தசபுமான் றனைக்கண்டாற்போல் தேசிக மூர்த்தியேயென் னிசவடி வினையான் காண ஸீர்காட்டல் வேண்டுமென்றான் (எ-து) —பத் தாவான் தன்னைத்தான் கண்டதுபோலச் சந்திராதனே யெனதொர் த்த வழிவத்தை யான்காண ஸீர் காட்டவேண்டுமென்றான், சுசிபெறுமிலக் கியார்த்தந் தொம்பதந் தற்பதங்க எசிபத மயிக்கியஞ் செய்ய மதிசய வுண்மை கேளாய்(எ-து).—உனதெதார்த்தவடிவை விளக்கத்தக்கது வாச்சி யார்த்தம், லட்சியார்த்த மென்பவற்றுள், லட்சியார்த்தம். இந்தப் பரிசுத்த மான லட்சியார்த்தத்தைப் பற்றித் தத்வமசி யென்று மூன்றுவது மகா வாக்கியத்தைத் தொம்பதந் தற்பத மசிபதமென மூன்றுக்க, அதனுலாய முப்பதங்களுஞ் சீவேச ரேகமென வைக்கியஞ் சாதிக்கும். அங்குன் சாதிக்கு மற்புதமான வுண்மை சிலையை யாங் கூறக்கேளுதி (எ-று).

என்னிசவடிவென யான்கொண்டவைகளையெல்லா மன்றென மறுத் தமையினிங்கனம் விலையதெந்க. இனியன்றே மறுக்கப்போவது மறுத் ததாக விந்தகாலத்தாற் கூறியதென்னையெனின், முன்னர், “தேகமல்லா

## தத்துவவிளக்கப்படலம்.

கூட

மல் வேறே தேசியார் காணேனென்றாய்” என்னும் கவியிலும், “நனவுகண் டதுநாள் கண்ட நனவுள் நினைவுகின்கி” யென்னும் கவியிலும், பொதுப் பட நியதிகளைக் கூட்டியதா விங்ஙனங் தானைத்துமாமெனக் கருதிக் கேட்ட தென்க. யான்றியவனின் பாவனையாமெனக் கருதி யான்கானை வென்றான். காணவென்னும் தன்வினைக்குக் காட்டல் பிறவினை. இந்தப் பிறவினையை யவர்பால் வைத்தது சொல், குணம், குறிகளா வன்றென்றாகு. இவையெல்லாஞ் சைக்கனு. இந்தச் சைக்கனு ரூபமே யாசிரியராதவின் காட்ட வென்றுங் கூறினான். சுசிபெறு மிலக்கியார்த்த மென்றது, வாச்சி யார்த்த மசசியென்றாகு. இலக்கியார்த்த மென்றதனும், ஜக்கியமென்ற தனு மிங்கே தற்பத தொம்பதார்த்தமென்றது; கூட்டுத் பிரமத்தை. கானுமற்காணல், காட்டாமற்காட்ட வென்னுமதுழைதி யிருத்தவினிது மறுக்கற்பாற்றன்று. இவன் கல்விநூனத்தின் மிக்கோண்பது இவன் வினாவால்கிற். சுருதி யுத்தி யனுபவமென்று ஆன்றனான், சுருதிழுர்வமா அனார்த்தப் புகுதலைக் காட்டத் தத்வமசியென்றார். இஃபுபதேசத்துக் கியைந்த வாக்கியங். தொம்பதத்தை முன்னர்க்கூறியிது, முந்தித் தன்னை விளக்கற்கு.

கூடு - கவி. ஆ - கை.

[இந்த மகாவாக்கியம் முப்பத்தாா லுணர்த்துவதைத் திருஷ்டாங்த பூர்வமாகக் கூறப்படுகின்தா ரிக்கவிலில், ஆகாயத்தைப்பாலச் சைதன்யம் நான்காயிருப்பதைக் கூறுகின்றார்.]

விண்ணதைன்றே மகாவின் னென்று மேகவின் னென்றும் பாரி மண்ணென்ற கடவின் னென்றுமருவிய சலவின்னென்று [ஏன் மென்னுங்கற் பறைபோ ஹான்றே யெங்குமாம் பிரம மீச னன் னுங்கு டஸ்தன் சீவ னுண்குசை தன்ய மாமே.

(இ-ன.) விண்ணதைன்றே மகாவின்னென்று மேகவின் னென்றும் (எ-து) — ஆகாயமொன்றீம்காகாயமென்றும், மேகசலப் பிரதிபிம்பாகாய மென்றும், பாரின் மண்ணென்ற கடவின் னென்று மருவிய சலவின் னென்று மென்னுங்கறப்பைபோல் (எ-து) — உலகத்தில் மண்மயமென்ற குரிய கடத்திலிருப்பதைக் கடாகாயமென்றும், அக்கடசலத்திற் ரேற்றுவ ஸதக் கடசலப் பிரதிபிம்பாகாயமென்றும், நினைக்கத்தக்க விபரீதமாயிருப் பதுபோல, ஒன்றே யெங்குமாம் பிரம மீச னன் னுங்கு டஸ்தன் சீவனுஞ்கு சைதன்யமாமே (எ-து) — ஏகசைதன்யமே, பரிசூரணப் பிரமமெனவும், ஈசனெனவும், நிரந்தரமாயுள்ள கூட்டுத்தனெனவும், சீவெனெனவும் கற்பிதமாக நான்கு சைதன்யமா யிருக்கின்றது (எ-று).

கடசலவின்னென்றதனால், மேகசல விண்ணெனக்கொள்க. ஏகாகா யத்துக்கு நான்காகாயமென்னோ, அங்ஙனமே ஏக சைதன்யத்துக்கு நான்கு சைதன்ய மிருத்தவி னில்லவுமை பொருந்தும். நான்கு சைதன்யமா

காடு

## கைவல்லியநவநீதம்.

மென்றதனால், ஒன்றேயென்பதை யேகசைதன்யமென்றார். அறிவையன்றி யொருநாளென்றாகப் பொருள் வேறில்லை. இல்லையாகவே சமஸ்தமும் நானென் வெல்லா மறிவையன்றி வேருக்குமோ; ஆகுமெனிற், சோதனை. யிற் புகுதும். புகுதற்கு வலியின்றேல் வாய்பொத்திக் கிடக்கை நன்று. உபாதிகுண பேதமாயினுஞ் சலபேதமுண்டோ, அதுபோல வுபாதிகுண பேதமாயினு மறிவு பேதமுண்டோ. உண்டெனி எனக்தானுக் கெப்பி ரவி சுதந்தரம். இன்றே வென்தத் தினை பாலிடஞ் சுதந்தரம். சுதந்தரம் போற் காண்டலேயென்றி யாது முடன்பாடன்று. இங்னெமல்லாவறிவு மானு வொன்றேபலவோ; ஒன்றெனிற பலவாகாதிருக்க வேண்டும். பல வெனி லுபாதிகுணங்தானுக வேண்டும். இருமையு மன்றெனில், சாயாதி ருக்கவேண்டும். அதுகாறும் பலவாகத் தோற்றவின், ஒன்றே நான்கு சைதன்யமாமே யென்றார்.

(க - து) இந்த வேகசைதன்யம் சமஷ்டி வியஷ்டி சகிதத்தாற் சீவேச ரெனவும், ரகிதத்தாற் கூடல்த பிரம மெனவுங் கானு மாதலி ணஞ்கு சைதன்யமெனல் கூடுமென்பது. சோதனை ஞாயங் தெரியாதா ரிதனை மறு த்தென் ?

(குடு)

கூகு - கவி. அ - கை.

[அந்தமுப்பதங் காரணமாக நான்கு சைதன்யத்திற்கும் வாச்சி யார்த்த லட்சியார்த்த மினையவென விக்கவியிற் கூறுகின்றார்.]

பூச்சிய வீசன் சீவன் புகல்பத மிரண்டி னுக்கும் வாச்சிய மிலக்கி யந்தான் மலமிலாப் பிரம மான்மா காய்ச்சிய பாலி எனய்போற் கலங்தென்றாஞ் கடைந்தெ உக்கு மாச்சிய மென்ன வுன்னை யறிந்து பிரிந்து கொள்ளோ.

(இ - ஸி.) பூச்சிய வீசன் சீவன் புகல்பத மிரண்டினுக்கும் வாச்சியம் (எ-து) — வெறும் பெயர்மாத்திரம் வடிவாயுள்ள சீவேசர்கள் முன்னர்க்கூறிய தத்துவமென்னு மிருபதங்கட்கும் வாச்சியார்த்தமாம், இலக்கியந்தான் மலமிலாப் பிரம மான்மா (எ-து) — மலரித்தமான கூடல்தன் பிரம மிரண்டு மிலக்கியார்த்தமாம், காய்ச்சிய பாலி எனய்போற் கலங்தொன்றும் (எ-து) — காய்ச்சின பாலின்கண் வென்னெண யெங்கனம் தேவற்றுமையின்றி யபேத மாக் கலங் தொன்றுமிருக்குமோ, அங்கனமே, வாச்சியார்த்தத்தி விலக்கி யார்த்தம் வேற்றுமையின்றி யபேதமாகக் கலங்தொன்றுமிருக்கும், கடைந் தெடுக்கு மாச்சிய மென்ன வுன்னை யறிந்து நீ பிரிந்து கொள்கீ (எ-து) — அங்கன மிசிரிய்பித்த வெண்ணையை மாத்திரங் கடைந்தெடுக்குமாறுபோன்று வாச்சியார்த்தத்தில் மிசிரிய்பித்திருக்கின்ற வனுதெதார்த்த சொருப த்தை மாத்திரங் சிரவண மனஞ்சிகளா ஈயங்திரிபறந்த சிங்தித் துணர்க்கக் கற்பினைகளினின்று பிரத்துடியகமாக நிற்றி (எ-று).

## தத்துவவிளக்கப்படலம்.

கூக்

அவன் காரியம் பூச்சியமாயிற்றென்னு மூலகவழக்கத்தில், பூச்சியம்-வெறுமையைத் தரங்களது. பொன்னையன்றிப் பணிக் கொங்கனமோ வங்கனஞ் சாட்சியையன்றிச் சீவேசர் தோற்றந்மாத்திரமா யிருத்தலின் பூச்சிய வீசன் சீவனெனவும், இவ்விருவரு முபாதி குணசகித கற்பிதராதவின் வாச்சியார்த்தமெனவும், பொன்போன்று பாரமார்த்திகமா யிருத்தவின் மலமிலாப் பிரம மான்மாவெனவும், இவ்விருசாட்சிய முபாதிருகித வதிவஷ டானமாதவி னிலக்கியார்த்த மெனவும், காய்ச்சிய பாவினென்யென் றதனாற் காய்ச்சாத பாவினென்ய சிறந்ததன்றெனக் குறிப்பிக்க விண்றது. அதுபோல ஜயங் திரிபற்ற வனர்வு நிரதிச்யானங் தோதயத்துக்கிடமாம் அரூதவணர் வல்வுதயத்துக் கிடமன்றும். கடைக்கெடாவிடத்தும் பாலாயினும் வெண்ணென்ய மிசிரிம்பித்திருக்குமாறுபோன்று, ஆயாதவிடத்து மறிவாயினும் நிரதிச்யானங்த மிசிரிம்பித்திருக்குமாறுபோன்று பாவினென்யபோற் கலங்கொண்று மெனவும், கடைந்தவிடத்தன்றி வெண்ணெழுமாததுபோல, ஜயங்திரி பறவிடத் தானங்தமெழாது; ஆதவின், கடைந்தடுக்கு மாச்சியமென்ன வன்னை யறிந்து நீ பிரிந்து கொள்ளே யெனவங் கூறினார்.

(க-து.) வாச்சியார்த்தத்தை விட்டு லட்சியார்த்தத்தைப் பற்றுக வெண்பது. இதைப்பற்றலே யசிபதார்த்தங் கைகூடல். தத்ஸசன், துவம் - சீவன், அசி-பிரம, இது வாச்சியார்த்தம். தத் - பிரம, துவம் - கூடஸ் கன், அசி - ஜக்கியம், இது லட்சியார்த்தம். (கூக்)

கூள - கனி. அ - கை.

[பிரிந்துகொள்ளும்வகை தெரிகிலனே யென்ற மாணுக்களுக் காசிரியர் தாலதேகமும் பிராணுதி வாயுக்களு நீயல்லை யென்பதை யின்கவியிற் கூறுகின்றார்.]

பிறவதெப் படியென் றக்காற் பின்மாகு முடனு னென்னு மறிவினைக் கொல்லல் வேண்டு மைம்பூத விகாரமன்றோ (எ-து) — பிரிந்து கொள்ளும்வகை யெங்கனமெனக் கேட்டபையாயின் சொல்லுதுங்கேளுகி இனிப் பின்மாதற் கியைந்த தாலதேகத்தை நானென்னு மகங்காரமாகிய வறிவைக் கொல்லல் வேண்டும் யாதினாலெனில் ஸ்தால பஞ்சபூதாம்ச சையோக விகாரப்பொருளன்றிச் சுயம்பென்றாகப் பொருள் யாதானும் வேறுளதோ ஆதவினது நீயல்லை ஆயிற் பிராணவாயு யானுகல்வேண்டுமே யெனின், வெறியதோர் துருத்தி மூச்ச விடுவது போல (எ - து) — உணர் விழந்ததாகிய வோர் துருத்தியானது காற்றை வாங்கி விடுவதெங்கனமோ

(இ-ள்.) பிறவதெப் படியென் றக்காற் பின்மாகு முடனு னென்னு மறிவினைக் கொல்லல் வேண்டு மைப்பூத விகாரமன்றோ (எ-து) — பிரிந்து கொள்ளும்வகை யெங்கனமெனக் கேட்டபையாயின் சொல்லுதுங்கேளுகி இனிப் பின்மாதற் கியைந்த தாலதேகத்தை நானென்னு மகங்காரமாகிய வறிவைக் கொல்லல் வேண்டும் யாதினாலெனில் ஸ்தால பஞ்சபூதாம்ச சையோக விகாரப்பொருளன்றிச் சுயம்பென்றாகப் பொருள் யாதானும் வேறுளதோ ஆதவினது நீயல்லை ஆயிற் பிராணவாயு யானுகல்வேண்டுமே யெனின், வெறியதோர் துருத்தி மூச்ச விடுவது போல (எ - து) — உணர் விழந்ததாகிய வோர் துருத்தியானது காற்றை வாங்கி விடுவதெங்கனமோ

அங்கனமே, மூக்கா வெநிபிரா ஜ்ஞாநீ யல்லை பிராசத சூணாசி காரம் (எ-து) — மூக்கினாற் காற்றை ஊங்கிவிடுகென்ற தசவாயுக்களீந் சிநந்த பிராணவாயுவும் சீயல்லை யாதினுலெனி விராசதகுணத்தின் விகாரத்தால்யாதன்றே? சுயம்பன்றுதலிற் கூடாது (எ-து).

இருக்கும்போது கடைப்பினமென்றும், இறந்தபோது கிடைப்பின மென்றும் வழங்கவிற் பினமென்றார். தனித்தனி சொல்லப்படுகினு மில்லை யல்லை யென்றகே யுரியவாமாதவின் மூக்கியத்தைப் பிராணனுமெனவிறங் ததுதழியை வெச்சவும்மை கொடுத்துக் கூறியதென்க. தன்னையும் மறியாது மற்றென்றையும் மறியாதென்னும் மிழிவுதோன்றப் பிராணவாயுக் குவமை கூறவந்தவர் துருத்தி யென்னது வெறியதோர் துருத்தியென வடைகொடுத்துக் கூறியதைக் காண்க. தாமதகுணத்தில் இராசதகுணவிகாரம் பிராணது வாயுக்களும் கன்மேங்திரியங்களுமாதவின், இராசதகுண விகாரமென்றார்.

(கு-து.) தாலதேகமும் பிராணது வாயுக்களு நீயல்லையென்பது. பின் கவியி வவஸ்தை, தனு, கோசம், அபிமானி, காட்சி, நீயல்லையெனக்கூறப் புகுதலா வீக்கவியில் தாலம்பிராணநேடன்றிச் சாக்கிராவஸ்தையும் அன்னமயகோசமும், பிராணமயகோசமும், விசவஞ்சம், தாலக்காட்சியும் நீயல்லையெனக் கூட்டுக. முன்பின்னேக்கலா வீது சிங்கநோக்கு. (ஊ)

கு-அ - கவி. அ - கை.

[எனைய தத்துவங்களு நீயல்லையென விக்கவியிற் கூறுகின்றார்.]

கரணமா மனது புந்தி கருத்தாவா மிவையான் மாவோ  
தரமுள விரண்டு கோசஞ் சத்துவ குணவி காரம்  
வரமறு கனவா நந்த மயனையு நானெனன் னுதே  
விரவிய தமவஞ் ஞான விருத்தியின் விகார மாமே.

(இ-ளீ.) கரணமாமனது புந்தி கருத்தாவா மிவையான்மாவோ(எ-து)- அந்தக்கரண மெனப்பவுதாகிய மனதும் புத்தியுமாகிய விவைக எகர்த்தாவாதவின் கர்த்தாவாகிய வான்மாவாகுமா? ஆகாவே ஆதவி ணீயல்லை, தரமுள விரண்டு கோசஞ் சத்துவ குணவிகாரம்(எ-து) — முதல்தர பிரணடாந்தரங் கூறியதால் எனைய முன்றுந்தரம் நான்காந்தரமாயுள்ள மட்டுமயகோசமும், விஞ்ஞானமயகோசமுமோ வெனில், தாமதத்தில் சாத்துவித குணவிகார மாதவி னிவை நீயல்லை, வரமறு கனவா னந்த மயனையு நானெனன்னுதே(எ-து) — சிறப்பற்ற கனவையும், ஆனந்தமய கோசத்தையும், ஆனந்தமய கோசஞ்சுகிய பிராக்ஞனையும் நானெனக்கொள்ளற்க. யாதினுலெனில், விரவிய தமவஞ் ஞான விருத்தியின் விகாரமாமே(எ-து) — சுயம்பல்லரத் தாமதமும் அவித்தையுமாகிய வில்விரண்டு விருத்தியின் விகாரமாகும் ஆதவிற் கூடாது (எ-று).

## தத்துவவிளக்கப்படலம்.

எக

சித்தத்தை மனதிலும், அகங்காரத்தைப் புத்தியிலு மடக்கிக் கூறியது சுருங்கச்சொல்லலென்னு மழுபுற்றி. கரணமெனப் பொதுப்படக்கூறிய தனும் புறக்கரணத்தையும் கொள்க. ஆன்மாவைக் கர்த்தாவென்பதனும் கரணத்தை யகர்த்தாவென்றாம். கரணம் சூக்குமதனு. காட்சி, சூக்குமப்பிரபஞ்சம். அபிமானி, ஈதசதன. ஆனந்தமயகோசத்தையு மபிமானியையுன் சொன்னதினால் அவஸ்தை, சூழத்தியும், காட்சி, பாழுமெனக்கொண்டாம். தனு; அவித்தை. எனவே, இஃதொன்றின முடித்தலென்னு முத்தியாயிற்று. ஆகவே “சொற்றவற் றியலான் மற்றைய பிறவுங் தெற்றென வனர் தல் தெள்ளியோர் கடனே” யென்னும் விதியால் இவ்வாவசரத்திற் கூறுத தத்துவங்களை யெல்லாங் கூட்டி சியதிகளை வென்பது பெற்றும்.

(க-து.) இதுகாறுங் தத்துவங்களை நியதிகளைந்ததென்பது. (க-அ)

குகை - கவி. அ - கை.

[“நீயாவ தினையதென விக்கவியிற் கூறுகின்றார்.”]

சத்தொடு சித்தா னந்தஞ் சமந்திரஞ் சாக்ஷி யேக  
நித்தியம் வியாபி யான்மா நீயது வாவ றிந்து  
பொத்தொடு சடந்துக் காதி பொருந்துபே தங்க எான  
குத்திரப் பஞ்ச கோசக் குகைவிட்டு வெளியி லாவாய்.

(இ-ள்.) சத்தொடு சித்தானந்தஞ் சமந் திரஞ் சாக்ஷி யேகம் நித்தியம் வியாபி யான்மா நீயது வாவறிந்து (எ-து) — சத்து, சித்து, ஆனந்தம், சமம், திரம், சாக்ஷி, ஏகம், நித்தியம், வியாபி யெனப்படுவன ஆன்மாவாத வின், நீ யந்தவான்மாவென வன்னை நீயறிந்து, பொத்தொடு சடந்துக் காதி பொருந்துபே தங்களான (எ-து) — அசத்து சடம் துக்கமுதலியவை களைத் தமக்கியல்பாக வடைய பேதப்பொருள்களா வின்றுள்ள, குத்திரப் பஞ்ச கோசக் குகைவிட்டு வெளியி லாவாய் (எ - து) — பஞ்சகோசமென்னும் வஞ்சகக் குகைகளினின்று வெளிப்படுதி (எ-று).

சத்து-உள்ளது; சித்து-இங்கே தன்னையறிவது; ஆனந்தம் - மாருச் சகம், சமம், என்று மெங்கு மொருபடித்தா நிற்றல்; திரம், இங்ன நிற்றற்கு மாறின்மை. சாட்சி, அதுவது வாகியு மாகாதவற்றை விலக்கணமாக நின்றுணர்தல்; ஏகம், பலவாகியுமாகாது தனியானி ற்றல்; நித்தியம், இங்ன நிற்ற லொருபோதன்றெனல். வியாபி, வியாபகத்துக்கெல்லாம் வியாபகம் நிற்றல், ஆன்மா, இக்குணங்களுக்கெல்லாங் குண்யாக நிற்கு மறிவு. இக்குண்டானீயெனப்படுவது. எனவே, நீவேருகாதுநில்லென்பதாயிற்று. அறிவுக்கயல்; பஞ்சகோசங்களுக் கயலன்மையின் அசத்தாதிகளைப் பஞ்சகோசங்களுக் கடையாக்கினார். அசத்தாதிகட்ட கருத்தம் விளங்கச் சத்தாதிகளைக் கூறினும். ஆதியென்றதனுற் சமம், திரம், சாக்ஷி, ஏகம், நித்தியம்,

யியாபி, பூரணம் என்பவைகளுக்கு மாறுய மொழிகளுள்வே வைவையுங் கொள்க. ஜன்மங்கட் கியைந்தது தேகம், அறிவின்மையின் அறிவே சத்து.தன்னை யறித்தபாலது வேறஞ்றுகவி னறிவே சித்து. சத்தே சித்து சித்தே சத்து என்ற கியைத்தபாலது வேறஞ்றுகவி னறிவேயானந்தம். யாவு மறிவா நிற்றவி னறிவே சமம். அதனை எவ்வித வாதத்தானு மாற்றக் கூடாமையின் னறிவே திரம். தானே சமஸ்தமாயினு மன்றுகளின் நிவற்றைச் சாக்ஷியாக வறிதலி னறிவே சாக்ஷி. சராசரபேத மறிவுக் கன்மையின் னறிவே யேகம், முதலிடை கடை யின்மையின் னறிவே நித்தியம். சமஸ்த வியாபகமுந் தன்னிடத் திருத்தலி னறிவே வியாபி. இங்னனமாய குணங்களுக் கெல்லாங் குணியாக வழக்கிறங்கு நிற்றற்பாலது வேறஞ்மையின் னறிவேயான்வா. ஆன்மாவையன்றி நானீ யென்பவைக வில்லை யாதலி ஞன் மாவே யறிவு; அறிவையன்றி யான்மாவென்ப தில்லை யாதலி னறிவே நீ; அறிவை யன்றி நீ யென்பதற்குப் பொருள் வேறின்மையின் நீயதுவாவறி ந்து எனவும், பஞ்சகோசமு மறியாமை யாதலி னதனைவிட்டு வெளியிலா வா யெனவுங் கூறினார்.

(க-து.) இங்னன மாராய்ந்து களைவதாற் றேறிய வறிவே யான்மா வென்பது. இதனை மறுப்பார் அர்த்தவாதிய ரல்லர். அர்த்தவாதிய ரரியர். சொல்வாதிய ரெனியர். அதனை யாராய்து. (கக)

#### எ0 - கஹி. அ - கை.

[அங்னாங் தெரிவித்தவாறு நின்ற மாணுக்கன தையங்தெளிய விக்கவியிற் சொல்லப் புகுகின்றார்.]

பஞ்சகோ சமும்விட் டப்பாற் பார்க்கின்ற போது பாழே விஞ்சிய ததுவல் ஸமல் வேறென்றுங் தெரியக் கானே ஞஞ்சன விருளை யோநா னகமென்வனுப விப்பேன் வஞ்சமில் குருவே யென்ற மகன்மதி தெளியச் சொல்வார்.

(இ-ஸ.) பஞ்சகோ சமும்விட் டப்பாற் பார்க்கின்றபோது பாழே விஞ்சியது(எ-து) —தேவரீர் நியதிகளைந்தவாறு பஞ்சகோசமுந் தாண்டி யப்பா னிட்டையிற் பார்க்கும்போது மிஞ்சினின்று காண்பது பாழே, அதுவல்லா மல் வேறென்றுங்தெரியக்கானேன் (எ-து) —அந்தப்பாழ்காணப்படுகின்ற தேயன்றி, வேறென்றுங் கானைக்கண்டிலன், அஞ்சன விருளையோ நா னகமென வனுபவிப்பேன் (எ - து) —கருமையான விருளையா நானென் றனுபவிப்பன், வஞ்சமில் குருவேயென்ற மகன்மதி தெளியச் சொல்வார் (எ-து) —உண்மையாகத் தெளிவிக்க வெழுந்தருளிய குருநாதனே யென் றிரங்து கேட்ட மாணுக்கனது மதி தெளியும்வண்ணங் தக்க விடைதரு கின்றார் (எ-று).

பஞ்சகோசத்தை விடுதலாவது, அவை தானுகாங்ற அழுத்தத்தை. அதாவது, பஞ்சகோசமும் விகாரரூபமன்றிச் சயம்பன்றெனக் காட்டியத

ஞெனும், காட்டியவண்ணங் தானுங் தோடங் காணத் தானே யவ்வழுத்தஞ் சிறிது சிறிது. தளருமாதலினாலும், தளரத்தளர அவ்வவற்றினுள்ள பாச மஜுவனுவாக நழுவுமாதலானும், நழுவினும், அவ்வவற்றினிலக்கும் விடும், இங்ஙனம் விடுதலை யெனவறிக் கூடுமே. முன்னர்ப் பஞ்சகோசமானின்ற தறிவாதலா விப்போ தன்றுநிற்பது மறிவே. முன்னர நிவுவிளங்கி விப்போது மறிவுவிளங்கலாம். முன்னர் நாம ரூபமா விளங்கிய வாறுபோன் நிப்போது பாழா விளங்குகின்றது என்னும் விவேக மிவலுக் கின்றேனும் பாழிற் பயனின்மைபற்றிப் பஞ்சகோசமும்விட் டப்பாற் பார்க்கின்றபோது பாழே விருசியத்துவல்லாமல் வேறென்றுங் தெரியக்காணேன் எனவும், நாம ரூபமும், பாழுமறிவின்து கற்பித்ததோற்றம், அவையோர்முதலன்று. இவ்விருமைக்கு முதலாயிருப்பத் தறிவு. இவ்வறிவே யிவையீனும் விளங்காமைபற்றி அஞ்சன விருளையோநா னக்கெமனவனுபவிப்பன்னவுங் கூறினான். பஞ்சகோசமும் பாழும் மறிவையன்றி யில்லையென்னுமாவு அவ்வனுபவிக்குத் தெரியுமன்றி யேனையோர்க் கெங்ஙனங்தெரியும். இவரனுபவியாதவிற் ரெளியச் சொல்வாரெனப்பட்டது. உலகில் ஞானுபவிக் களாழிய வேளைய குருக்களினைவரும் இது பஞ்சகோசத்தி வொன்றுமேயெனத் தெரியாததனை மெய்த்தேவ பாவமெனக்கொண்டுபதே சித்துக் களித்துத் திரிகின்றனர். இங்ஙனமாய பாவமெல்லா மகேஞ்சங்கற்பமன்றே; இது மகேஞ்சங்கற்பமெனவறிந் திவற்றைவேண்டாது மெய்ப்பொருளை யுணர்த்தத் தக்கவினைக் குருவாக விவண் விழைந்து பல்லுழி காலமெய்த்தவம் புரிந்ததனாலன்றே வித்தகையான குரு விவனுக்கு வாய்த்தனர். யாவரு முனர்ந் துய்யும்படி யின்னமாய மரபு தெரிவிக்கப்பட்டது.

(எ) எக - கவி. அ - கை.

[தசமன்பாழாகி னீயும் பாழாகலாமென்பதை  
யிக்கவிடிற் கூறுகின்றார்]

முன்புகல் தசமன் புத்தி மோகத்தா வெண்ணி யெண்ணி  
யொன்பது பேரைக் கண்ட வொருவனுங் தனைக்கா ஞது  
பின்பவ னிடையிற் கண்ட பெரியபா முவனே பாரா  
யன்புள மகனே காண்ப தடங்கலுங் காண்பா னீயே.

(இ-ளி.) முன்புகல் தசமன் புத்தி மோகத்தா வெண்ணி யெண்ணி (எ-து) — முன்னர்க்கூறிய பத்தாவான் தனது புத்திவிகற்பத்தாற் பலகா வெண்ணியெண்ணி, ஒன்பது பேரைக்கண்ட வொருவனுங் தனைக்கா ஞது பின்பவ னிடையிற் கண்ட பெரியபா முவனே பாராய் (எ-து) — ஒன்பது பேரைக்கண்ட வொருவனுகிய தன்னை யெண்ணிக்கா ஞது பின்ன ரவன் தன்னிடத்திற் கண்டபெரிய பாழ்தானு தசமனைப்படுவோ னிதனை நன்குசிந்தித்துக் காணுதி, அன்புள மகனே காண்ப தடங்கலுங் காண்பா

னீயே (எ-து) — எனது பிரியமுள்ள ஞானபுத்திரா; அகம்புறத்திற் காணப் படுவனவா நின்றுள்ள திரிசியமனைத் தூங் காண்பவ னீயே யாகும் (எ-று):

புத்திமோகம், கலக்கபுத்தி. அவன்பாழல்வனை மறுக்கவெதிர்மறை ப்பொருடர நின்றது ஒகாரமென வறிக. இங்கே பாழாவ தொன்றுங் தோ ண்றுமை. நாமருபழுதல் பாழீருய வனைத்தையுங் காண்ப தடங்கலுமென வும், அடங்கலுங் காண்பதறிவு, அவ்வறிவு னீயேயெனக் குறிப்பிக்க, அடங்கலுங்காண்பானீயே யெனவுங் கூறினார்.

(க-து.) பகுதி விகுதி யிடைநிலைக் கற்பிதங்க னீயல்லை யிவற்றிற்குச் சாக்ஷி னீயென்பது. (ஏக)

எடு - கவி. அ - கை.

[முன்னர்ச் சாக்ஷி னீயேயென்பதை வற்புறுத்தக் கூறிய வாணையை யிக்கவியில் மீண்டுங் கூறுகின்றார்.]

தூலகுக் குமவஞ் ஞானங் தோன்றுமுன் றவத்தை தாழுங் காலமோர் மூன்றுஞ் சன்மக் கடலெழுங் கல்லோ ஸங்கள் போலவே வந்து வந்து போனதைத் தனையென் பேனு னூலமர் கடவு ஓரை யவைக்கெலாஞ் சாக்ஷி னீயே.

(இ-ன்.) தூலகுக் குமவஞ் ஞானங் தோன்றுமுன் றவத்தை தாழுங் காலமோர் மூன்றும(எ-து) — தூலம் சூக்குமும் காரணம் என்னு மிம்முன்று தனுக்கஞும், இவை காணப்படுத்த கிடமாயுள்ள சாக்கிரம் சொப்பனம்சமு ததியென்னு மூன்றவஸ்தைக்கஞும், இவற்றிற்குக் காலவரையறையானின்று என் இறப்பு நிகழ்வு என்னு முக்காலங்களுமாகிய விவைகள், சன்மக் கடலெழுங் கல்லோ ஸங்கள்போலவே வந்துவந்து போனதைத்தனை யென்பேனுன் (எ-து) — பிறவிசாகரத்திலே தானே யெழுங்கடங்குதலை யியல்பாகவடைய பேரலைகளைப்போலவே தோன்றித் தோன்றி யழிந்ததா கிய தொகை யெத்தனையெனக் கணக்கிடுவன் யான், ஆலமர்கடவுளானை யவைக்கெலாஞ்சாக்ஷி னீயே (எ-து) — முன்னர்ச் சனகாதிகட் கனுக்கிரகிக் கக் கல்லால விருஷ்தின்கீழ்க் குருமூர்த்தமாக வெழுங்கருளிய பரமசிவ ததின்மேலானைப்படி யந்தத் திரிசியங்க னைத்திற்குஞ் சாக்ஷியானின்று எது னீயே வேறில்லை நீ யிதனை யனுபவித்துக் கானுதி (எ-று).

போனதென்பது, தொகையொருமை. கடலுக் கலைக ஸியல்பாமாறு போன்று, பிறவிக்குத் தூலமுதலிய விவ்வொன்பது மியல்பாமென்றதா யிற்று. இதற்குத் தடையுளதேல் கூறுதும், நம்பிக்கை யன்று. கேள்வி ஞாயுகத்தால். எங்கனமெனின், இப்போது யாம நின்றுளது பிறவியோ, அன்றோ; பிறவியெனின், இந்தப் பிறவியில் தூலமுதலிய விவ்வொன்ப துங் தோன்றித்தோன்றி மறைகின்றனவோ, இன்றோ; மறைகின்றனவெனின் இப்பிறவி நழுவுமளவு மிங்கனமாய தொகையொருமை யெத்தனை?

## தத்துவவிளக்கப்படலம்.

எடு

கணக்கில்லை யெனின், பிறவிதோறு மின்னமாவதுளதோ, இலதோ; இல்லை யெனின், இப்பிறவிக்கிலை யிலவாகவேண்டும். உளவாதவிறப்பிறவி தோறு மூன்வாக வேற்கவேண்டும், இதனை மறுத்தற் கிடமின்று. இனிப் பிறவிகளுபாதிக்கோ, அறிவுக்கோ; உபாதிக்கெனின், உபாதி சடமாதவி னறிவாகுமா? ஆகுமெனின், உபாதி தன்னால்தா னறியப்படுகின்றதோ, அன்னியத்தாலோ; தன்னாலெனின், சொப்பனசமூத்திகளி லறிந்து கொள்ளவேண்டுமே; அங்கனமின்றுதற் கேதென்னை? அறியாதேனும் யோனி வழித்தாத லுடலாதவி னுபாதிக்கே யாம். யோனி கால்வகையாம். இது நிற்க; இனி உபாதிக்கறிவோ, அறிவுக் குபாதியோ; உபாதிக்கெனின், உபாதிக்கறிவு யாதுக்கு? சுகசாதனத்துக்கெனின், அறிவு சுகசாதனமாயின்சுக த்தை யனுபவித்தல் யாது? உபாதியெனின், அது தன்னையேனு மன்னிய த்தையேனு முனரத் தகையதாகவேண்டுமே, அப்போது தாலமன்று. சூக்குமமெனின், சமூத்தியிற் கேவலசகத்தை யனுபவித்தற் கியைந்த வு னர்வினதாக வேண்டுமே, இல்லாததால் சூக்குமமன்று. காரணமெனின், அவித்தையாகவேண்டும், தன்னைத்தா னறிதற்பால தன்றுகவின் தன்னைத் தான் சுக்குமா நெங்கனங்குமே? கூடாததால் உபாதிக் கறிவன்று. அறி வுக் குபாதியெனின், ஒருவாற்றுற் பொருந்தும். அவஸ்தாத்ரயம், காட்சி த்ரயம், உபாதித்ரயம், அபிமானிதரயுமா நிற்ப திலவறிவேனும், சாக்கிரத் தில் தூலத்தைத் தனுவாகப்பெற்றுலகபோகத்தை நுகர்வதும், சொப்ப னத்தில் சூக்குமத்தைத் தனுவாகப்பெற் றங்குள சுகத்தை நுகர்வதும், சமூத்தியில் காரணத்தைத் தனுவாகப்பெற் றங்குள கேவலசகத்தை யனு பவிப்பது மறிவெனினும், அஃதிந்னன நிற்றலை யறிவா ரெங்கணு மின்று தலா னதனைக் கணிப்ப தெளிதன்று. இதுநிற்க; அறிவுக் குபாதியெனல், இது தன்னைத்தா னறியுமட்டுள்ள தங்திரம். எங்கனமெனில், இம்முன்று தனுவு மஞ்ஞான தனுவாகும்போது ஞானதனு விருக்கவேண்டுமே, அதுவு மறிவுக்குச் சுத்த வுபாதியாக வேண்டுமே, சுத்தவுபாதியி லசுத்தவுபாதியும், அசுத்தவுபாதியில் சுத்தவுபாதியு மின்றுயினும், அறிவிருத்தலாற், சாக்ஷி யாக வேண்டும். அறிவே நீயாதலால் நீயே சாக்ஷியென்றுர். இதற்குமே ஹுண்மை யின்றுதலாற் கடவுளானை யெனப்பட்டது. வந்துவந்துபோன தெத்தனை யென்பேன் யானெனவே, இனி வரப்போவ தெத்தனையோ வெனக் குறிக்கின்றது. உபாதிக்கே பிறவி, அறிவுக்கன்று; அறிவு நீயாதவி நீயே சாக்ஷியென்பது பொருந்தும்.

(க-து.) இதனிலு மையங்கொள்ளா திருப்பதற் கிங்கனங் கூறிய தென்பது.

(எடு)

எந் - கவி. அ - கை.

[ஒவ்வொன்று மற்றென்று லறியப்படுமாறுபோன்ற யானும் யாதலா லறியப்படுவென்ற மரணுக்கன் வினாவுக் கிக்கவியில் விடை கூறுகின்றார்.]

எல்லாங்கண் டறியு மென்னை யேதுகொண் டறிவே னென்று சொல்லாதே சுயமாஞ் சோதி சுடருக்குச் சுடர்வே றண்டோ பல்லார்முன் ரசமன் றன்னைப் பார்த்ததுங் தனைக்கொண் டேதா எல்லாது பதினெண் ரூஜு மவனிடத் துண்டோ பாராய்.

(இ-ளீ.) எல்லாங்கண் டறியு மென்னை யேதுகொண் டறிவே னென்று சொல்லாதே(ஏ-து) — சமஸ்தத்தையும் பார்த் தறியப்பட்ட வென்னை யெதைக்கொண் டறிவேன்று பிறர்சொல்வதுபோலச் சொல்லாதே, சுயமாஞ் சோதி சுடருக்குச் சுடர்வே றண்டோ(ஏ-து) — சுயம்பாயுள்ள பிரகாசரூபமான சூரியனைக் காண்டற்கு வேரேரூர் சூரியன் வேண்டுமோ அல்லது வேறுண்டோ, பல்லார்முன் ரசமன் றன்னைப் பார்த்ததுங் தனைக்கொண் டேதா எல்லாது(ஏ-து) — தானல்லாத மற்றென்பது பேர்முன் பத்தாவான் தன்னைக் கண்டுகொண்டதுங் தன்னைக்கொண்டேயல்லாமல், பதினெண் ரூஜு மவனிடத் துண்டோ பாராய் (ஏ-து) — தன்னைத்தான் கானுந் தொழிலிற் பதினெண் ரூஜுது புருடனு மவனிடத் துள்ளே நீயே கானுதி (ஏ-று).

சுடருக்குச் சுடர்வே றண்டோவென்னு முவமையால், ஆன்மா பிரகாசவுடிவுமெனவும், சுயமாஞ்சோதியென்னு முவமையால், சொப்பிரகாச மெனவும் பெற்றும். மற்றென்றுவன்றி யான்மா தன்னைத்தான்றியாதென்னும் போலி ஞானிகள்போல் கூற்றகவென்பார், எல்லாங்கண் டறியு மென்னை யேதுகொண் டறிவே னென்று சொல்லாதே யெனவும், தன்னைத்தான் விக்ரிப்பித்துப் பார்க்குங்தொழில் தன்னிடத்தல்லது வேறிடத்தின்மை போலத் தன்னைத்தானிரவிகாரமாக்கிப் பார்க்குங்தொழில் தன்னிடத்தில்லது வேறிடத்தின்மையின் பதினெண் ரூஜு மவனிடத் துண்டோ பாரா யெனவும் கூறினார். ஒன்பது பேரெளாக் குறிக்கப் பல்லாரென்றார். என்னை? “ஓன்றல் வனபல தமிழகடை வடதூ-விரண்டல் வனபல வென்றிசி டேனூரே.” என்பதோத்தாகவன். சினைவினுங் கனவினுஞ் சமுத்தியி னுங் திரிபுடியை விளக்குவிப்பது சோம சூரியாக்கினி யவ்விடத்தின்றே யாது விளக்குவிப்பது, ஆன்மப்பிரகாச மென்றற் கையஞ் சிறிதுயில்லை. இஃதோருயிர்பாலன்று, எவ்வுயிரிலு மாதவின் தடுத்தற்பால தன்று.

(க-து.) தானைகிய வறிவு சொப்பிரகாசமென வணர்த்தினுரென்பது. இதனை நம்பற்க வென்னது பாராயென்றார். ஜயக்திரிபகன்றூர்க்கே யிது விளங்கும்.

எச - கஹி. அ - கை.

[“ ஜகத்துமல்லை பாழு மல்லை யறிவேயென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.”]

அறிவுக்கு மறிவு செய்யு மறிவுவே றண்டென் றெண்னு மறிவற்ற குதர்க்க மூடர்க் கணவத்தை பலமாத் தீரு

மறிபடு பொருணீ யல்லை யறிபடாப் பொருணீ யல்லை  
யறிபொரு எாகு முன்னை யனுபவித் தறிவாய் நீயே.

(இ-ள.) அறிவுக்கு மறிவு செய்ய மறிவுவேறுண்டென் ரெண்ணும் (எ-து) — ஞானத்துக்கும் ஞான முனர்த்தத்தக்க ஞானம் வேறுளதென் ரெண்ணுகின்ற, அறிவற்ற குதர்க்கலூடர்க் கனவத்தை பலமாத்திரும் (எ-து) — மெய்யுணர்வழிந்த குதர்க்க வாசிகளாகிய மூடஞானிகளுக் கனவஸ்தா தோஷமே பிரயோசனமாக முடியும். (ஆதலி னங்கெறிச் செல்லற்க) அறிபடு பொருணீ யல்லை யறிபடாப் பொருணீ யல்லை (எ-து) — அறிபடு பொருளாகிய பதி பச பாசமு நீ யல்லை, அறியப்படாததாகிய பாழெனும் பொருளூ நீ யல்லை (ஆயின் யானவ தியாதனின்), அறிபொருளாகு முன்னை யனுபவித் தறிவாய் நீயே (எ-து) — தன்னைத்தா னுணரற்பாலதாகிய பொருள் மெய்யுணர்வாதலா வதுவே நீ, அங்ஙனமாய வன்னை நீயே யனுபவித்தறிதி (எ-று).

கைவெண்ணையை கெம்யென் றறியா தலைவார்போன்று, தானுகிய வறிவினுண்மைங்கிலை யிங்கெதன் றுய்க்கனுபவிக்க வகையறியாது, அறிவுக்கறிவென்பர், (அதாவது) சீவவறிவு, பரவறிவு, என விரண்டு. பரவறி வுணர்த்தாது சீவவறிவு தன்னைத்தா னுணராதெனல் மெய்யே; சீவவுணர்வுணர்த்தல் பரவுணர்வு; பரவுணர்வுணர்த்தல், வேறுணர்வுண்டாகவேண்டும். அதைனை யுணர்த்த வேறுணர் வுண்டாகவேண்டும். அதைனை உணர்த்த வேறுணர் வுண்டாகவேண்டும். இங்ஙனஞ் செல்லில் முடிவெங்களது, இன்றுதவி ஸிதைனை யனவத்தாதோட மென்பர் கலைவல்லோர். இங்ஙன மாகுமென வறியாது, அறிவுக் கறிவெனக் கூறற்குப்பயன் அனவத்தாதோடாம். இதைனை யறியாததா லறிவற்ற குதர்க்க ஒமுடரென்றார். இதில் தோடமென்னை? இவரை ஞானியென்பா ரிவினும் விவேகியர்போலும். இதுஞானமாகுமா இவர் ஞானமென்பதைக்கேட்டு மறியார் போலும், அந்தவுரிலு மிருங்கறி யார் போலும். இங்கே குதர்க்க மூடரென்பதில், குதர்க்கமாவது; ஒழுங்கீன்றி வாசித்தல். அதாவது, ஸ்மரணையையன்றிச் சக்கவெபரத்துள் சக்கமெனல் யாதெனில், இதோ தோற்றுகின்றதே யது தானெனல். அதற்குரிய பெயருளதாயிருக்கச் செக்கமெனும் பெயரேற்றற்பால தெதுவெனில், முன்போலமீண்டும் விடைதறல். இது தோற்றமன்றே, உனதேல் காயத்தாற் சுட்டிக் காட்டெனில், விரலாவிதுதானெனச் சுட்டிக்காட்டல். இவ்விரலுடலன்றி யில்லை, இவ்வுடல் உலகன்றி யில்லை, நீ யுடலன்றுதலால், நீ வேறு மிருங்குலகைக் காட்டுகவெனின், இதற்கு சேராக வுத்தரவின்றிக் கண்டபடி சொல்வாதஞ்செயல். காயத்தாற் சுட்டிக்காட்டவொண்ணுதேனும், வாக்காலேனுங் காட்டுதியெனின், சொல்லா விதுவெனக்கூறல். சொல், சுத்தத்தை யன்றி யில்லை, சுத்தம், ஆகாயத்தையன்றி யில்லை, நீ யாகாய மன்றுதலால், நீ வேறுமிருங்குலகைக் காட்டுதியெனின், இதற்கும் முன்

எறு

## கைவல்லியநவநீதம்.

போலச் சொல்வாதன்ற் செயல். காயத்தாலும் வாக்காலுள்ள சுட்டிக்காட்ட வகையின்றேனும், மனத்தாலேனும் சுட்டி யறிதியெனின், எங்ஙனமென வரும். மனம் உலகாய்வில்லாது வேறூயிருந்துன்ன வேண்டுமெனின், வேறூயிருந்துதானுன்னினே நெனவரும். வேறிடம் பாழன்றே, அங்கேமென மெங்கே, உன்னுதலெங்கே, காணப்படு மூலகெங்கேயெனில், முன்போலச் சொல்வாதம் வரும். இங்ஙனங்கு செய்தலே குதர்க்கமென வணர்க. இங்ஙனமாய வழக்கில் மூழ்கி யெழுாதார்க்கு வேதாந்தபட்சமிதி, சிந்தாந்தபட்ச மிதுவென்றெங்ஙனங் தெளிதற்கிடந்தரும். ஆகவி னவர்வழிக்செல்லா திதைனக் கேளுதி. நீயுன்னைறிபடு பொருளாமெனினுலகமாம், உலகம், சடமாதலி னீயல்லை. நீயுன்னைறிப்படாப் பொருளாமெனின் சூனியமாம், சூனியஞ் சடமாதலி னீயல்லை. இவ்விரண்டையு மறிவு தறிவாதவி னது நீயாமென்பார், அறிபடு பொருணீ யல்லை யறிப்படாப் பொருணீ யல்லை யறிபொரு ஓருகுமெனவும், சொல்லளவாகவும், சினைவளவாகவும் போகாதே யென்பார், அனுபவித்தறிவாய் நீயே யெனவுங் கூறினார். நீயே யென்பதில், ஏகாரந்தேற்றப்பொருள். இவ்வுரை காணிலன்றிக் குதர்க்க மடங்காது.

(எசு)

எறு - கவி. அ - கை.

[அறிவாகிய சினதம்ஸ்ததை யன்றித் துவிதத்திற்குப் பசை யின்றென வுவமானத்தா லிக்கவியிற் கூறுகின்றார்.]

மதுரமாங் கட்டி சுட்ட மாப்பணி யார மெல்லா  
மதுரமாக் கியவ தற்கு மதுரந்தான் சுபாவ மன்றே  
வதுவிது வெறுஞ்ச டங்க ஓறிவாக வறிவைத் தந்தே  
யதுவிது விரண்டு மாகா வகம்பொரு ஓறிவாய் நீயே.

(இ-ள்.) மதுரமாங் கட்டி சுட்ட மாப்பணியார மெல்லாம் (எ-து) — தித்திப்பாகிய வெல்லக்கட்டி சேர்த்துச் சுட்ட மாப்பலகாரங்களை யெல்லாம், மதுரமாக்கியவதற்கு மதுரந்தான் சுபாவ மன்றே (எ-து) — தித்திப்பாக்கிய வல்வெல்லக்கட்டிக்குத் தித்திப்புச் சுபாவமல்லவா, (அதுபோல) அது விதுவென்று சடங்க ஓறிவாக வறிவைத் தந்து (எ-து) — அதுவென்னும் பிரமமும், இதுவென்னுங் கூடாஸ்தனும், ஏகசைதன்யத்துக்குச் சடங்களாதலா வகதச் சடங்கள் ஏக சைதன்ய மாகும்படி யுன்னுடைய ஞான திருஷ்டியைக் கொடுத்து, அதுவிது விரண்டு மாகா வகம்பொரு ஓறிவாய் நீயே (எ-து) — அது விதுவென்னுங் கூடாஸ்த பிரமத் துவிதமாகா தகம் பொருளாகிய தானென்னு மேக சைதன்னியத்தை யதுவாகத் தரிசனஞ் செய்தி (எ-று).

வெல்லமானது தன் மதுரத்தால் மாவைத் தன்மயமாக்குவதெங்ஙன மோ? அங்ஙனமே உன்து ஞானதிருஷ்டியானது தனது சொப்பிரகாசத் தால் சாட்சித் துவிதத்தைத் தன்மயமாக்குமெனப் பொருள்பட நின்றது.

## தத்துவவிளக்கப்படலம்.

எகு

தன்மயமாக்கல், ஏகமாக்கல். இங்னை மாக்கலால் வெல்லப் பலகாரங்கள் மதுரமாத்திரமா நின்றூற்போலச் சாட்சித் துவிதங்கள், குருப்திமாத்திரமாய் நிற்குமென வறிக. இதுதான் துவிதமெனப்படுதல். இதனையே யகம் பொருளொனவும், இது மெய்பொய்யென்பதை யறியவேண்டின் நிட்டைக்கூடுதி யப்போது நீயே யறிவாயென்பார், அறிவாய் நீயே யெனவுங் கூறி ஞர். சாட்சித் துவிதத்திற்குச் சீவேசர் சடமானுற்போல, ஏகசைதன்யத்திற்குச் சாட்சித் துவிதஞ் சடமாகவேண்டுமே, அதனாலது விதுவெனுஞ் சடங்களெனப்பட்டன. ஐக்கியமாகக்கற்கியைந்தது சாட்சித்துவிதமன்றிச் சீவேசரெனல் பொருந்தாது. அது நேரே யியையும், இது வலிந்து இயையும். வலிந்தியையினுங் தாரத்தாம்.

(ந - து.) சாட்சிகள் துவிதமாக்காணில், உனதனுபவ ஸ்புரிப்பைக் கொடுக்கி லங்கேகமாக விளங்கும். அங்கனம் விளங்கலே வியாபக விளக்கம், அவ்வியாபக விளக்கமாக நில்லுதி யென்பது. (எஞ)

எகு - கவி. அ - கை.

[உபதேசிக்க வெடுத்துக்கொண்ட தத்வமசி யென்னு மகாவாக்கியத்தில், தத்வமென்பதை வாச்சியார்த்தம் இலட்சியார்த்தமென விரண்டாக்கி, வாச்சியார்த்தத்துக் கைக்கயங்கூடாதென விக்கவியிற் கூறுகின்றார்.]

இந்தால் தொம்ப தத்தி னிலக்கியப் பொருளா மென்றும்  
பந்தமில் பிரம மேதற் பதந்தனி னிலக்கி யார்த்தமாஞ் சீவ னீச னவர்களே வாச்சி யார்த்தஞ்  
சந்ததம் பேத மாவார் தமக்கூயிக் கியங்கூடாதே.

(இ-ன.) இந்த நீ தொம்பதத்தி னிலக்கியப் பொருளாம் (எ-து) — இந்ததிலையாயுள்ள நீ யென்னுங் கூடல்ஸ்தனே தொம்பதத்தினது இலட்சியார்த்தமாம், என்றும் பந்தமில் பிரம மேதற் பதங்தனி னிலக்கியார்த்தம் (எ-து) — எப்போதும் பந்தரகிதமாயுள்ள அதுவென்னும் பிரமமே தற்பதத்தின் இலட்சியார்த்தமாம், அந்தமாஞ் சீவ னீச னவர்களே வாச்சியார்த்தம் (எ-து) — முதலீருள்ள சீவேச ரெனப்படுவர்களே நீ யென்னுங் தொம்பதத்திற்கும் அதுவென்னுங் தற்பதத்திற்கும் வாச்சியார்த்தமாம், சந்ததம் பேதமாவார் தமக்கயிக்கியங்கூடாதே (எ-து) — ஐக்கியமாக்கினும் எப்போதும் பேதமுறவராதவி னிவர்களுக்கைக்கியமென்பதே கூடாது. ()

நீ தொம்பத மென்றதனால் அது தற்பதமெனவும், பிரமங் தற்பதமென்றதனால், கூடல்ஸ்தன் தொம்பத மெனவும், அந்தமா மென்றதனால் ஆதி யெனவும், சீவ னீச னவர்களே வாச்சியார்த்தமென்றதனால் தொம்பதத்தற்பதம் நீ அது வெனவும், உரைகொண்டாம். பேதமாவாரெனப் பொதுப்படக்கூறினும் சமஷ்டி வியஷ்டிபேதஞ் சாக்ஷிக்கின்மையின் சீவேசரைக்

குறிக்கப்பெற்றும். பெறவே கற்பித சைதன்னிய ரெண்டியிற்று. இது சுருதிபூர்வமாக வடபேதசிக்கப் புகுமர்த்தம்.

(க-து.) ஜக்கிய மினையதற்கெனவும், கூடாமை யினையதற்கெனவும் கூறியதென்பது. அந்தத்தா லாதிவருவித்தாம். (எஸ்)

என - கனி. அ - கை.

[ஜக்கியங் கூடாமைக் கேது இக்கவியிற் கூறுகின்றார்.]

பேதமா னதுவங் கேளாய் பேராலு மிடங்க ளாலு  
மோதரு முபாதி யாலு முடலாலு முனர்வி னலும்  
பாதலம் விசம்பு பேரலப் பலதூர மகன்று விற்பா  
ராதலா விவர்க்கெக் நானு பாயிக்கியமென் பதுகூ டாதே.

(இ-ஸ்.) பேதமா னதுவங் கேளாய் (எ-து) — முன்னர்ப் பேதமென் ரேமே யதுவு மின்னதெனக் கூறக் கேளுதி, பேராலு மிடங்களாலு மோதரு முபாதியாலு முடலாலு முனர்வினலும் (எ-து) — சீவேசரென் னும் பெயர்களாலும் பூமி முதலிய விடங்களாலும் கைலாய முதலிய விடங்களாலும் சொல்லுதற்கரிய சமஷ்டி வியஷ்டி யென்னு முபாதி பேதங்களாலும் காரண சரீரம் காரியசரீரமென்னுங் தேகபேதங்களினலும் பேரறிவு சிற்றறிவென்னு முனர்வபேதங்களினலும், பாதலம் விசம்பு போலப் பலதூர மகன்று விற்பார் (எ-து) — பாதாளமுஞ் சுவர்க்கமு மெங்னை மதிதூரமோ வங்னனமே அவ்வள வதிதூர நீங்கி விற்பார்கள், ஆதலா விவர்க் கெங்கானு மைக்கியமென்பது கூடாதே (எ-து) — ஆகையா விவ்விரு வர்க்கு மைக்கியமென்ப தெங்கானுங் கூடாது (எ-று).

பெயர், இடம், உபாதி, உடல், உணர்வு, என்னு மிவைகளால் தனித் தனிப் பேதமுடையோர் சீவேசர். எனவே, இங்னம் பேதமுற்ற சித்தம் என்று மல்லவருதென்பதைக் குறிக்கப்பெற்றும். அவர் பேதமுறுவதா ஸயபய நெமக்கென்னையென்னுங் சடாவரி னிதுவிடையெனக் கொன்க. நானென்னுதாருவகி லொருவரு யில்லை, அதனையாராயப் புகுவாருமில்லை. உள்ரெனில் ஆராய்ந்தாராய்ந்து சென்று சென்றெட்டாமையி னங்கே பொருள்லதைக்கொண்டனர், கொண்டதனுற் றுவிதபேத மறுத்தற்கிடமில் ஶல, இல்லாததாற் சிற்றறிவு சிற்றின்பம், பேரறிவு பேரினபமென்னும் பேத மெங்னன மகலும், அகலாததால், சகம் தனக்கயலென்ப தெங்னன நீங்கும்; நீங்காதாகவே, தேகமே நானென முன்போல் வரும்; வரவே, ஆண் பெண் பேதங் தானே வரும், வரவே, மோகாதிகட்கிடமாம், இடமாகவே, பந்தம் பலப்படும்; படவே, ஆலம் விழுதுபோற கெட்டியாம். இவையெல் லாம், நானல்லதை நானுக்கொண்ட விபரீதத்தாலன்றே; இங்னனமாய வாவசரத்தில் உடனழுவில் உடலையன்றி நானென்ற்குப் பொருளநியா ரெதை நானென வறிவர். உடலோட்டாழிந்ததெனில், உடனஞ்கவேணுடும்.

## தத்துவவிளக்கப்படலம்.

அடக்

ஆகுமெனின், அன்னியத்தா லறியப்படாமலும் அபிமானிக்கப்படாமலும் உபசரிக்கப்படாமலும் தானே கர்த்தத்துவமாய் சின்று ஆலிங்கன முதலிய வற்றூலாய சுகப்பேற்றை யனுபவிக்கவேண்டும்; அங்ஙனமின்றே. ஆதவி னகர்த்தா. இதனைத் துணைக்கருவியாகக்கொண்டனுபவிப்போன் கர்த்தா. அவன் ஆன்மா. அவனுடலன்று; சித்து. உடல் சடம், ஆதவின் எங்ஙனம் ஒன்றாம். போகதாகமுடையோன் ஆன்மா. அவனுக்கிவ்வுடல் நீங்குவதாற் போகதாக மொழிந்ததோ? இல்லையே. ஒழியாதளவு மிதுபோன்றவுடல் யாதேனும் வேண்டும். வேண்டவே, எங்ஙனஞ் சனன மகல்வர். அகலா தளவும், அல்லவருது. ஆதலால், நானென்பதை யறிந்தே தீரவேண்டும். இதனை மறுத்தற்கிடமின்று. நானென்பதை யுள்ளவா றறிந்தாலப்போது பேதமெங்கே? அறியாதளவு முண்டெனக் குறிப்பிக்கப் பேதங்காட்டப் புகுந்தனரன்றி வேறன்று. அறிவையன்றிச் சீவேச ரின்றூதலா வந்தாட்டத்தி லேகம். இது இலட்சியார்த்தம். தன்னை யறிவு வழிவெனக்கேட்டுங் காண்தானுக் கயனுளெனஞக் காணுமாதலா வல்லுக் குபாதியன்றிச் சீவேச ரென்றுக்குப் பெந்தால் வேறென்று எங்ஙனம்படும். படாதாதவினங்காட்டத் திற் சீவேசர் பெயர் இடம் உபாதி உடல் உணர்வு முதலியவற்றை பேத மாகக் காணப்படுவ ரன்றே; ஆதவிற் பேதம். இது வாச்சியார்த்தம்.

(க-து.) இலட்சியார்த்தம் ஏகத்தையும், வாச்சியார்த்தம் பேதத்தை யும் விளக்க நின்றன வென்பது, இனி யேகமாத்கற்குப் பேதங் காட்டிய தென வறிக. (என)

எஅ - கவி. அ - கை.

[வாச்சியார்த்தமென்னும் பேதவாதத்தை மறுத்தற்கு இலட்சியார்த்த மென்ற பேதவாதமாய் நின்றுள்ள மூன்றிலக்கணு வாக்கியத்தின் பெயரை யிக்கவியிற் கூறுகின்றார்.]

வடநால்வல் வலவர்கள் சொல்லும் வாசகப் பொருள்கே ராம . விடராகிற் பொருளாம் வண்ண மிலக்கணை யுரையாற் கொள்வர் திடமான வதுவு மூன்றாக் செப்புவார் விட்ட தென்றும் விடவிலர் தென்றும் விட்டு விடாததென் றும்பே ராமே.

(இ-ள்) வடநால்வல் வலவர்கள் சொல்லும் வாசகப் பொருள்கே ராம விடராகில் (எ-து) — சம்ல்கிருத பூரண பண்டிதர் வாச்சியார்த்தத்திற் பிரதிவாதிக்கும் வாசகார்த்தம் பொருத்தமாகாமற் பேதிக்குமாயின், பொருளாம் வண்ண மிலக்கணை யுரையாற் கொள்வர் (எ-து) — பேதங்கிய யனர் த்தமர்த்தருபமாக விளக்க இலட்சனை வாக்கியத்தால் திருத்திப் பொருள் கொள்வார்கள், திடமான வதுவுமூன்றாக் செப்புவார் (எ-து) — அந்தஇலட்சனை வாக்கியமு மூன்றுவிதமா யிருப்பதாகத் திடமாகக் கலைவல்லோரே

சொல்வார்கள், விட்டதென்றும் விடவிலாதென்றும் விட்டுவிடாததென்றும் பேராமே (எ-து) — அவை விட்டலக்ஷணையென்றும் விடாதலக்ஷணையென்றும் விட்டுவிடாத லக்ஷணையென்றும் பெயர்பெறுவனவாம் (ஏ-று).

வாசகப்பொருள் சேராமவிடராதல் என்பது; அவர்கள் வாச்சியார்த்தமுழுது முனர்ந்தவிடத் தையங்கோன்றுமாறு; நாமுஞ் சீவராதவி னிப்பேத மென்றகலுமோ வெனவரும், வரின், யாமாரெனவரும். அடிமைத் திறத்துக்கனர்த்தமாமெனின், இதன்பலன் யாதெனவரும். நல்வினை தீவி ணைக்கியைந்த சக்துக்கமெனின், ஒன்றிலொன் நில்லாமற்போத லப்பயனுக் கியல்பு, நமக்கியல் பிவற்றோடு மொத்துண்டிருத்தலோ வெனவரும். இருவினையொப்பு, மலபரிபாக முதலிய பயன் வேறுள, இவற்றிற் கியைந்த தவம்புரிமி னிவையும் வாய்க்கு மப்போ திவ்விடர் நீங்குமெனின், இப்போதில்லாத வப்பய னெப்போது மிருக்குமாவெனவரும். அது கேள்வி யல்லவெனின், யானே யையமயமாயிருக்கின்றேன், விடையு மையமயமாயினென்செய்வேனெனவரும். அதற்குறுதிமொழி யில்லாமற்போதலேயிடராதலெனவறிக. பொருளாம்வண்ணமென்றது; எதைச்சீவுவெனனல். எதையீசனைனல். உபாதிகுணமெனின், ஓர்முதலன்றே யிவையோர்முதலுக்குத்துணைக்கருவியாமே யெனவரும். எதுவானாலுமிகின்றதோ வதுவெனின், புடைபெயர்ச்சியா? அதுவும் வினைமுதலன்றே யெனவரும். விகுதிமுதல்பகுதியிறுதியாகக்கிடந்த தத்துவக்கட்டங்களெனின், தத்துவசோதனையில் அல்லவல்லவென்று வரலாமா வெனவரும். அறிவெனின், சின்னவறிவு, பெரியவறிவென்று வரலாமாவெனவரும். உபாதியாதியாலெனின், முன்னமே யறிவன்றென முடிந்ததே யெனவரும். இங்கே விடைதரற்கு மொழியின்மையி னிது இலக்கணவாக்கியின்றி யமையாதென்பதுபற்றி யென்க. கொள்வரென்னும் வினைக்குக் கர்த்தா வடநூல் வல்லவர்களெனவே; சொல்லுமென்னும் வினைக்குக் கர்த்தா சருதியெனக் கொள்க.

(க-து). லக்ஷணர்த்த மின்றித் துவிதபேத மருதென்பது. லக்ஷணர்த்தமெனினும், லக்ஷியார்த்த மெனினு மொக்கும்.

வினு.—மீமாங்கத்திலுள்ள கர்மம், பத்தி, னானம் என்பவற்றுள் கலைவல்லோரும் னானத்தை யேலாததற் கேதென்னை?

விடை.—அஃதெட்டாமை பற்றி.

வினு.—அதனாற் கல்வினானத்துக்குச் சிறப்பென்னை?

விடை.—தம்மை யொழுக்கவழி கடாத்துதலே யென்க.

வினு.—இவரேனு முனராவிடத் திவார்செய்த பாஷியத்தி லென்சிறப்பு?

விடை.—இவர்போன்றனர் மதிக்குமதிப்பே யென வணர்க,

## தத்துவவிளக்கப்படலம்.

அநூ

**வினா.—**துவிதபாவ முடவிலோ ? உணர்விலோ ? உடவிலெனின், உணருமா? உணர்விலெனின், அவ்வணர்வு தன்னையறிதற்பாலதா? அயலையறிதற்பாலதா? தன்னையறிதற்பாலதா? தன்னையறிதற்பாலதா? அயலெனலுண்டா? அஃதிண்டாகுமா? இவையெல்லாஞ் சொல்வாத மெனின்,

**விடை.—**இதற்குமேற் ரேன்றுமையின், குதர்க்கமென வோராது தர்க்கமென வெண்ணிமுன்பின்பொருத்தமின்றி வாதிப்பார். இதுவேயன்றிவேரேர் பசையு மின்றன வுணர்க. (எ)

**எகை - கவி. அ - கை.**

[முன்று வகைனார்த்தத்தையு முதாரண முகத்தா விக்கவியிற் கூறுகின்றார்.]

கங்கையிற் கோஷ மென்றுங் கறுப்புச்சேப் போடு தென்றுங் தங்கிய சோயங் தேவ தத்தனென் றுஞ்சொல் வார்க ஸிங்குதா ரணங்க ஓாக்கி யிந்தழுன் றுரைக ஓாலே துங்கநூல் விரோத மான சொல்லெலாம் பொருளாங் தானே.

(இ-ள.) கங்கையிற் கோஷமென்றும் கறுப்புச்சேப்போடுதென்றும் (எ-து) — விட்டலக்கணையென்பது கங்கைக் கண்ணுள்ளது இடைச்சேரி யென்றும் விடாதலக்கணையென்பது கறுப்புஞ் சிவப்பு மோடுகின்றன வென்றும், தங்கிய சோயங் தேவதத்தனென்றுஞ்சொல்வார்க ஸிங்குதா ரணங்களாக்கி (எ-து) — விட்டவிடாத லக்கணையென்பது அவனெனவு யிவெனானவு சின்றுளான் தேவதத்தனென்று மிவற்றை யிந்கே யுதாரண ங்களாக்கிச் சத்துக்கள் சொல்லுவார்கள், இந்த மூன்றுரைகளாலே துங்க நூல் விரோதமான சொல்லெலாம் பொருளாங்கதானே (எ-து) — இந்த மூன்றுலக்கணர்த்தத்திற்கு பிரபல சுருதிக்கு முரணுய வற்பசுருதி வாக்கிய ங்களைனத்தும் பொருளாக முடியும் (எ-று).

கங்கைக் கிக்கவரையினின்றேன் செவியிலக்கரையில் தயிர்விற்போள் சத்தங்கேட்டாலி விசசத்தங் கங்கையின்கண் னுள்ளதாகக்கருதி நீரிலிருக்குமா விடைச்சேரி, கரையிலிருக்கும். நீரிலிராதென் புழிக்கங்கைவிட்டது. அதுபோல, உணருந்தர்ம மூபாதிதோறு மிருத்தவி னுமிக்குமின் தர்மமா? வேலெருந்றின் தர்மமா? சடமாதவி னுபாதியின் தர்ம மன்றன் புழியுபாதி விட்டது. (இது விட்டலக்கணை.) இங்கே யுபாதியென்றது, தாலமுதலிய மூன்றுதனுக்கை. ஒருவன் தனது கறுப்புப் பசுவையும், சிவப்புக்குதிரையையும் பற்றச்செல்லும்போது, அவைகள் விரைவாகவோடவிலவனுலுத்துங்கின்று அம்மார்க்கமா யெதிரில்வருவோனக்கணடு, கறுப்புஞ்சிவப்புங்கண்டையாவெனக்கேட்க, அதற்கவனிரண்டு மோடுகின்றனவெனக்கூற, இதனால் கருமையுஞ்செம்மையுங்குணமாயிற்றே. அஃதோடுமா? ஓடுதலாகிய புடைபெயர்ச்சிக்கு வினைமுத அட்லாயிற்றே, அந்தவட்டே

குண்யெனப்பட்டது, படவே அவன் குணத்தைக்கேட்க, குணத்தைவிடாது குணியைக்கண்டு விடைதந்தானென்றாயிற்று, ஆகவே குணம் விடாதது. அதுபோல, முன்ன ரூபாதியன்றென நின்றது யாதெனின், அது மனோவாக்குக்காயங்களா விண்ணதென வறிதற்கரிதாதவின், குணங்காரணமாகவறியவேண்டுமென, சித்தியம், பூரணம், ஏகம், பரமார்த்தம், சத்து, சித்து, ஆனந்தம், இவைபோன்ற பரவஸ்துவுக் கியைந்த எண்ணிறந்த குணங்களாமைக்கப்பட்டன. இவைகளில் யாதேனு மோர்குணங்காரணமாக வறியின்றது, பரம். எனவே, குணம்விடாதது. (இது விடாதலகூடை.) இங்கேகுணமென்றது, சகுணங்களை. தேவதத்தனென்னும்பெயருடையோடுஞ்சூன் காசியிற் சிலகால மரசனுயிருந்தான். அஃதாழ்வழி யாவந்ததுபோனீங்க, அதனால் விரத்திவந்து தென்றிசையில் கடுங்குறுறவியானுன் என்னுமிடத்து, அவ்வரசவேடமும், அக்காலமும், அவ்விடமும்; இந்தச் சங்கியாசவேடமும், இக்காலமும், இவ்விடமும், தேவதத்தனையன்றி யில்லாமையின், அரசனேசங்கியாசி, சங்கியாசியே அரசன், என்றாகவேண்டும் மன்றே; ஆயினும், குடும்பத்திற் சங்கியாசமும், சங்கியாசத்திற் குடும்பமும், ஒன்றி பொன்றில்லை, இல்லையேனும், இவ்விரண்டினுந்தேவதத்தனில்லே, உள்ளெனின், இவ்விரண்டுக் தேவதத்தனு அல்லெனின், இவைன யன்றி யவையுளவோ? இல்லையெனின், தேவதத்தன் மாத்திரமுண்மை, ஏனையவேடமுதலியவினைத்துங் கற்பனை. இவனையையல்லனுதவின் விட்டும், இவைனயன்றியவை யில்லையாதவின் விடாதும் இருப்பது பற்றி இது விட்டுவிடாதது. இதுபோல அறிவுல்லாத நானென்பதைங்க ஆயில்லை, உள்தே வறியட்டும். இல்லதே வறிவாகட்டும். எனவே, அறிவையன்றி நானென்னலில்லை, நானென்னு மகம்பாவமில்லாத வயிர்களில்லை யென்றாயிற்று. ஆகவே, திணைபாவிடமல்லாத வயிர்களுளவோ? இவோ? இவைனின் எந்தத் திணைபாவிடங்கட்டென்று முரியன? யாதுக்கு முரியதன்றெனின், இந்தவயிராகிய வறிவு; எந்தக்கால மிடங்கட்கும் பெயர்கட்கு முரியது? யாதுக்கு முரியதன்றெனின், அப்போதறிவு யாவு மல்லவாகவேண்டும். அல்லவெனின், இத்திணைபாவிடங்க என்னியமாகவேண்டும். ஆகாதெனின், யாவு மறிவுல்லவெனவும், அறிவன்றி யில்லையெனவும் பெற்றார்களே. அறிவு உண்மை. அயல்கற்பித்தம். அயல்லல வறிவென்புழிவிட்டது. அறிவன்றி யயலில்லை யென்புழிவிடாதது (இது விட்டு விடாதலகூடை.) இங்ஙன முணர்ந்தனுபவித்தல், இலட்சியார்த்தம். இங்ஙனமுணராது பாவித்தல், வாச்சியார்த்தம். இது நிஜானுபூதி வாக்கியமென்பதை யறியவேண்டின், திணங்தோறும், சகலத்தில் யாவுமாயும் கேவலத்தில்லாததாயும், நீயாகிற வறிவு சிற்பதைக்காணலாம். ஜயந்திரிபுக்கிடமின்று. இங்ஙனமுணர்ந்தார்க்கே யிம்மையில் தானே முத்தி யென்பது கூடும். என்னை, “ஜயத்தி னீங்கித்தெனிர்தார்க்கு வையத்தின், வான் செனிய துடைத்து” என்று திருவள்ளுவநாயனுர் கூறுதலின். ஞான

## தத்துவவிளக்கப்படலம்.

அடு

காண்டமாகி ற விம்முன் நிலக்கணவாக்கியத்தால், கர்மம், பத்தியென்னு மிவ் விரண்டு காண்டமாகி ற வாச்சியார்த்தமினத்தும் பொருளாதற்கிடமுன் மையின் இந்தமுன் றுரைகளாலே துங்கநூல் விரோதமான சொல்லெ ஸாம் பொருளாந்தானே யென்றார். துங்கநூல், உயர்வுநூல். அது, பிரபல சருதி. அது, ஞானகாண்டம். விரோதம், எதிர்மறை. துங்கநூலுக் கெதிர் மறை. பத்தி, கர்மம், இவை யற்பசருதி. ஆதலின் துங்கநூலென்பது, பண்புத்தொகை. ஞானகாண்ட மின்றேல் யாவுமரணும். மதத்தரே சான்று.

(எக)

அ0 - கவி. அ - கை.

[இந்த விலக்கனு வாக்கியத்தை மாத்திரம் விடாது சிந்திக்கின் துவிதபாவ மிறக்குமென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

பன்னிய சோய மென்னும் பதங்களின் வாச்சி யார்த்த மன்னிய தேயங் கால மவனிவ னென்ப வெல்லாஞ் சொன்னவில் விரோதம் விட்டுத் தொகையிலக்கியம் விடாம லுன்னிடிற் ரேவ தத்த ஞெருவனை வெளியாக் காட்டும்.

(இ - ஸ.) பன்னிய சோயமென்னும் பதங்களின் வாச்சியார்த்தம் (எ-து) — முன்னர்க்கூறிய சோ அயம் என்னப்பட்ட பதங்களின் வாச்சி யார்த்தமாவது, அன்னிய தேயங் காலமெனிவ னென்பவெல்லாம் (எ-து) — வெவ்வேரூன் இடமும் காலமும் அவனும் இவனும் என்சொல்லப் பட்ட வெளைத்துமாம், சொன்னவில் விரோதம் விட்டுத் தொகையிலக்கியம் விடாமலுண்ணிடில் (எ-து) — இங்ஙனமாகக் கூறிய விவ்விரோதக் கற்பித நிலைகளைவிட்டு முடிவாயுள் இலக்கியார்த்தத்தை விடாது சிந்திப்பையா யின், தேவதத்தலெருவனை வெளியாக் காட்டும் (எ-து) — தேவதத்தன் கற்பிதங்கள்லஞ்சுதலி னவைனமாத்திர மவ்விலக்கியார்த்தம் பிரத்தியை மாகக்காட்டிவிடும் (எ-து).

சோ, அயம், வாச்சியார்த்தமெனவே, தேவதத்த னிலக்கியார்த்த மென்றுமிற்று. ஆகவே, சோ, அயம், என்பவை, சுத்தம், அசுத்தமென நிற்கும். சுத்தம், கூடஸ்தபிரமம், அசுத்தம், சீவனீசன், கூடஸ்த பிரமத் திற் கைக்கிய முரணின்றித் தானேய மையும். சீவேசருக் குபாதி குணங்கள் சமஷ்டி வியஷ்டியாயும், பேதகாரன் காரியமாயுமிருத்தலின், ஜக்கி யம் முழுது முரணும். முரணுவாசரம், இலட்சியார்த்தம். முரணுமாசரம், வாச்சியார்த்தம். ஆதலின் தொகை யிலக்கியம் விடாமலெனவும், சொன்ன வில்விரோதம் விட்டெனவும், இங்ஙனமாகிய நிலையாலன்றி யேகசைதன் னியம் விளங்காதாதவின் உன்னிடிற் ரேவதத்த ஞெருவனை வெளியாக் காட்டுமெனவங் கூறினார்.

(க-து.) உன்மைவிளங்கதற்பாலதுவிட்டுவிடாத இலட்சனையென்பது. விளங்கல், தன்னைத்தான் காண்டலை. தன்னைத்தான் காணுமா றிங்ஙன மென வழியாதார், எங்ஙனமாய நிலை சொல்லினுங் கேளார். சரப்பு நீர்

நுகூ

## கைவல்லியபநவந்தம்.

போல்வதன்றி யானங்தம் மோழைபோல்வதன்று. இனிக்கூறு நிலையானு முணர்க. ச, அயம் என்பன சோயம் என்று புணர்ந்தன. இது வடதுள் முடிவு. (அ)

அக - கவி. அ. கை.

[தற்பதம் தொம்பதமென்னு மிருபதங்களும் அவற்றி னிலக்கியார்த் தங்களும் மைக்கியத்தை யுணர்ந்தற்பாலவென வசிபதங்காட்டி நிலையை யிக்கவியிற் கூறுகின்றார்.]

தத்துவப் பதங்கடாமுஞ் சாட்சியாய்ப் பிரமமான  
வத்துவை விடாமற் பேத வாச்சியார்த் தத்தை விட்டு  
நித்தமு மதுங் யாகு நீயது வாகு மென்னு  
மர்த்தமு மகண்ட மென்றே யசிபத மைக்கியங் காட்டும்.

(இ-ஸ.) தத்துவப் பதங்கடாமும் (எ-து) — பேதம் அபேத மென்பவர் தறுள் அபேதநிலையை யேற்றற்கியைந்த வாசரத்துத் தற்பதங் தொம்பத மென்னு மில்விருபதங்களும், சாட்சியாய்ப் பிரமமான வத்துவைவிடாமல் (எ-து) — சாட்சியாய்ப் பின்றுள்ள கூடல்த பிரமமாக விளக்கிய சயஞ் சைதன்யத்தை இலட்சியிக்கும் இலட்சியம் விடாமல், பேதவாச்சியார்த்தத்தை விட்டு(எ-து) — சீவேசவர பேதமர்யன்ஸ் வாச்சியார்த்தத்தைக் கையற விட்டு, நித்தமு மதுங் யாகு நீயது வாகுமென்னு மர்த்தமும் (எ-து) — எப் போதும் பிரமமே கூடல்தலும் கூடல்தனே பிரமமாம் என்னு மர்த்தமும், அகண்ட மென்றே யசிபத மைக்கியங் காட்டும்(எ-து) — ஏகமென்றே யசிபதமானது துவிதாசத்தை விளக்கும் (எ-று).)

சாட்சியாய்ப் பிரமமான வத்துவென்றதனால், இலட்சியார்த்தமாயிற்று. பேதவாச்சியார்த்த மெனவே, அபேதலட்சியார்த்தமெனவுரைகொண்டாம் தத்துவப்பதங்கடாமும் அர்த்தமும் ஏகமென்றே அசிபதமானது ஜக்கியங்காட்டுமெனக் கூட்டிப் பொருள்கொள்க. அசிபதமானது; வாச்சியார்த்தத்தை விட்டு வத்துவைவிடாமல் ஜக்கியங்காட்டுமென முடிக்க. அதுங்யாகும் நீயது வாகுமென்பது ஏகாரங் தொக்குநின் றனவெனக் குறிக்கின்றது. இலட்சியார்த்தங் கூடல்தபிரமமென்றதனால், வாச்சியார்த்தங்க் சீவேசரென்றுயிற்று. அசியென்னும் பதமானது ஜக்கியத்தையே காட்ட சிற்கும் பதம்.

(க-து) அசியென்னும் பதம், வாச்சியார்த்தத்திற் பிரமமெனப்பொருடங்கு, இலட்சியார்த்தத்தில் ஜக்கியப் பொருளைத்தரும். இவ்வைக்கியத்தை மறுப்பாரிதனை பேற்றற்கோருத்திசொல்லுதும். அதாவது:— உடல் தோறு வழிக்கு மறிவு வடிலன்று, அபபோது பிரத்தியேகவாஸ்து. அதனை யறிய வேண்டினேன் குறியிலுடல் தட்டுமோ? தட்டாவிடத் தவனுக்கறிவு பலவா? ஏகமா? பலவெனின், உபாதித்தட்டவேண்டும். இன்றெனின், ஏகமாக

## தத்துவவிளக்கப்படலம்.

ஏன்

வேண்டும். இங்னன மாவதாலும், அனுபவ மிருத்தலாலும், மறுத்தற்கொண்டுது.

(அக)

அடி - கவி. அ - கை.

[ஜக்கியத்திற் கியைவ தினையதெனவும், இயையாத தினையதெனவும்,  
உபமான பூர்வமாக விக்கவியிற் கூறுகின்றார்.]

கடநீரின் மேக நீரிற் கண்டவா னிரண்டும் பொய்யே  
குடவானும் பெரிய வானுங் கூடியொன் ரூமெப் போது  
மிடமான பிரமஞ் சாட்சி பிரண்டுமெப் போது மேகந்  
திடமாகச் சவானு பூதி சிவோகமென் றிருந்தி டாயே

(இ-ள்) கடநீரின் மேக நீரிற் கண்டவா னிரண்டும் பொய்யே(எ-து)-  
கடசலப் பிரதிபிம்பாகாயமும் மேகசலப் பிரதிபிம்பாகாயமு மித்தையே,  
குடவானும் பெரிய வானுங் கூடியொன் ரூமெப் போதும் (எ-து)-கடா  
காயமும் மேகாகாயமு மெப்போதுங் கலங் தேகமாதற்பாலனா, (அது  
போல,) இடமான் பிரமஞ் சாட்சி பிரண்டு மெப்போது மேகம் (எ-து)-  
எவற்றிற்கு மிடமாயுள்ள பிரமமும் கூடஸ்தனுமாகிய விரண்டு மெப்  
போது மேகமேயாம், (ஆதவின்,) திடமாகச் சவானுபூதி சிவோகமென்றி  
ருந்திடாயே (எ-து)-யாதோரையமு மின்றித் திடமாகச் சவானுபூதியா  
கிய சிவோக மென்றிருந்திடுதி (எ-து).

வாச்சியார்த்தமாகிய சிவேசர் மித்தையாதலா லவர்கட் கெங்ஙன மை  
க்கியங் கூறத்தகுமென்பார், உபமானத்தாற் கடநீரின் மேகநீரிற் கண்ட  
வானிரண்டும் பொய்யே யெனவும், மேகநீரில் வானென்றதனால், குடவா  
னென்றுற்போல மேகவானென்றும். இதனால் கடாகாயமும் மேகாகாயமு  
முண்மையாதலி னிரண்டுங் கூடி பேகாகாயமாகத் தகுமென்பார், குடவா  
னும் பெரியவானுங் கூடியொன்று மெப்போது மெனவும், அதுபோலக்  
கூடஸ்தனும் பிரமமு முண்மையாதலி னிரண்டுங்கூடி மேக சைதன்னிய  
மாகத் தகுமென்பார், இடமான பிரமஞ் சாட்சி பிரண்டு மெப்போதுமேக  
மெனவும், இதுவே ஸ்திரமான வனுபூதியென்பார், திடமாகச் சவானுபூதி  
யெனவும், இதுதா னகம்பிரமமென்பார், சிவோகமெனவும், இதனினு  
மேலாய ஸ்லை யெவ்விதத்தினு மில்லையாதலி னிருந்திடாயே யெனவுங்  
கூறினார். சிவ, அகம், என்பன சிவோகமென்றாயின. எவ்வுயிருமாகிய வறி  
வும் தேகோகம், பிராணேகம், இங்திரியோகம், மாணேகம், புத்தோகம்,  
முத்தோகம், பூரணனங்தோகம், சத்தோகம், சித்தோகம், சாங்தோகம் மு  
தலிய விவைபோல்வன பிறவுமாகத் தானுதற்பாலதின் முடிவாகச் சிவோ  
கமெனல் சுருதி யுத்தி அனுபவ சம்மதமெனவறிக.

(க-து.) ஜக்கியங்லை சிவோகமென முடித்துச்சும்மாவிருந்தன ராசிரி  
யரென்பது. இஃதுபதேச முடிபு.

(அடி)

அ.அ

## கைவல்லியநவநீதம்.

அ.ஏ - கவி. அ - கை.

[அவ்வுபடேசத்தா விவன் தரிசித்த தினையதென  
விக்கவியிற் கூறுகின்றார்.]

தஞ்சமாங் குருவுஞ் சொன்ன தத்துவ வழிதப் பாமற்  
பஞ்சகோ சமுங்க டந்து பாழையுங் தள்ளி யுள்ளிற்  
கொஞ்சமா மிருப்பும் விட்டுக் கூடஸ்த பிரம மென்னு  
நெஞ்சமு நழுவி யொன்றுய் நின்ற பூரணத்தைக் கண்டான்.

(இ-ள்) தஞ்சமாங் குருவுஞ்சொன்ன தத்துவ வழிதப்பாமல்(எ-து)--  
துக்கங்கிலிர்த்திக்குத் தஞ்சமாய் நின்றுள்ள குருநாத னனுக்கிரகித்த தத்து  
வசோதனைவழித்தாயச் சென்று சிறிதுக் கவருமல, பஞ்ச கோசமுங்கட  
ந்துபாழையுங் தள்ளி (எ-து) --பஞ்சகோசங்களையு மொவ்வொன்றுக்கட  
ந்து அப்பாற் ரேற்றும் பாழையு மொழித்து, உள்ளிற் கொஞ்சமா மிருப்  
பும் விட்டுக் கூடஸ்த பிரம மென்னு நெஞ்சமுநழுவி (எ-து) --உள்ளத்தின்  
கண்ணெழுந்த பற்றுக்களன்றி மிச்சமாகவொதுங்கி மறைந்துநின்ற அற்ப  
வாசனைவிருப்பையும் விட்டுக் கூடஸ்த பிரமமென்னு நினைவும் மெல்ல நழு  
வி, ஒன்றுய் நின்ற பூரணத்தைக் கண்டான் (எ-து) --ஏகமாகப் பிரகாசி  
த்துவின்ற பரிபூரண சைதன்னியத்தை யக்க்கண்ணால் தரிசித்தனன். ()

தத்துவவழி, தத்துவமசி யென்னும் வாக்கியவழியைத் தப்பாமல், கட  
ந்துதள்ளி, விட்டு, நழுவி, கண்டான் என்முடிக்க, கொஞ்சமா மிருப்பெ  
ன்பதுபோனதொழிய மீந்த வாசனை. நழுவுதல் சுத்தசங்கற்பழுஞ் சிறிது  
சிறி தகல்ல் ஒன்றுய் நின்ற பூரணத்தைக் கண்டானென்பது திரிபுடி யிழு  
ப்பைக்காட்டாரின்றது, மெய்யே, கண்டானன்புழிக் காணுதல் ஞானம்.  
காணப்படுதல் ஞேயம், காணபான் ஞாதுரு; இங்னன மிருக்கத் திரிபுடியில்  
மூப்பென்வெங்கனங் கூடும்? இது சொப்பிரகாசத்தின் மகிழமை. என்னை?  
“அத்து விதவத்துவைச் சொப்பிரகாசத்தனியை” என்ற தாயுமானவர்  
கூறுதலின். உள்ளத்திலென்பது உள்ளிலென இடைக்குறையாய் நின்றது.

(க-து). குருநெறிச்சேறலா லாய பயனைக் கண்டனென்பது. இது  
தான் ஞானகதப் பிரத்தியட்ச மெனப்படுதல். இதனை யறியாதா ரென்  
சொலினுமென்னை? இதனைத்தானே தானுகவிளங்கலென்பர் சுத்துக்கள்.

ஏ.ஏ - கவி. அ - கை.

[முன்னர் விளங்கிய பிரத்தியட்சஞானத்தின் பின்னர் விளாந்த  
வலுபூதி நிலைக் களையவென விக்கவியிற் கூறுகின்றார்.]

அ.ஏபவா னந்த வெள்ளத் தழுந்தியே யகண்ட மாகித்  
தனுகர ணங்க ஓதி சகலமு மிறந்து சித்தாய்  
மனதுபூ ரணமாய்த் தேக மானசற் குருவுங் காண  
நனவினிற் சமூத்தி யாகி நன்மகன் சுபாவ மானுன்.

(இ-ன்.) அனுபவானந்த வெள்ளத் தழுங்கியே யகண்டமாகி (எ-து)– சொப்பிரகாச வெழுச்சிக் கணுபவமாயுள்ள தடையற்றவானந்தப் பிரவாக த்தில் மூங்கிலை மூங்கவே யகண்டபரிபூரணமே தானுகி, தனுகரணங்களாதி சகலமு மிறந்து (எ-து)–தனுகரண புவன போகங்கள் முதலிய சகல கற் பிதமு நசித்து, சித்தாய் மனதுபூரணமாய் (எ-து)–தெரிவே வடிவாகியும் சின்மாத்திரமானதால் மனது பரிபூரணமாகியும், தேகமான சற்குருவுக் காண (எ-து)–பூரணமே மானிடத் திருமேனிகொண்டெழுங்கருளிய சற் குருாதனுந் காணும்படி, நனவினிற் சமூத்தியாகி நன்மகன் சபாவமானுன் (எ-து)–தாங்காமல் தாங்குதலாகிய நனவிற் சமூத்தி நிலையதாகியுஞ்சற்பு த்திர னின்று தனதுசபாவமாகிய சிரதிசயானந்த வடிவமாயினன் (எ-று).

பிறவியங்க மெருவு நேர்நாள் தேவகதியால் தனக்கு விழிவர அத னல் பூததினகரனை கண்டாங்கு இவன் ஞானதினகரனைக் கண்டான், அவ னுக்குப் பயகம்படுதிக னெங்னன மின்றே? அங்ன மிவனுக்கு மின்றும். இன்றுகவே யின்னமாய வனுபவானந்த மவனுக்குச் சற்றே, அதுபோலி வனுக்குச் சற்றே அன்றுதவின் அனுபவானந்த வெள்ளத் தழுங்கியேக ண்டமாகி யெனவும், அவனுக்குச் சூரியப்பிரகாச மேலீடும் ஆனந்தமேலீடு முண்டாகுமன்றே? அம்மேலீட்டால் தனுகரணதி னான்குமிருக்க அவனு க்குக் காணுமா இவனுக்குக் காண, காணுதாதவின் தனுகரணங்களாதி சக வழுமிறந்தெனவும், அவன றிவு சூரியப்பிரகாசமாய் நின்று பூரணமாகுமே, அதுபோல இவன றிவும், ஞானசூரியப்பிரகாசமாய்ப் பூரணமாகலாமே; ஆத வின் சித்தாய் மனது பூரணமாயெனவுங் கூறினார். ஊனவிழித்திறப்புக்கே யிவ்வளவு வியப்பாயின் ஞானவிழித்திறப்புக் கெவ்வளவுகோடி வியப்பாக வாம். இதெனத் தெரிவிக்க விவ்வுவகை கூறினும். இங்னனமாய ஞானுபவமில்லா ரெங்னன மிதனையேற்பர். என்னை? “முக்கனியும் பாற்சோற மு ன்பிருக்க நாயருங்கிக், கக்கிய சோற்றைக் கருதுவார்–எக்கலைக்கும், ஏவ்ளை ப்பொருட்கு மிரும்பொருள்யா மென்னது, வல்லார்க் கடிமைபுகு வார்” என்று சொருபானந்தரோதுதவின். தானுகிறவறிவைக் காணுதார் அறிவுக் கறிவெனக் குழறி ஞானவரம்பைக்தானுது வாளாபோயினர். இவரை ஞா னியென்றேற்பா ரிவர்போல்வார். இவர் “மோனமென்பது ஞானவரம்பு” என்னும் பிரபலசுருகி முடிவை யெங்னனமெட்டுவர். ஆயினிவர்க்கறு மோ னமோ இதனுக்குக் கீழாய மோனவகையுளொன்று. இவருங் தானுனந் தமென்பர், இஃதயலையோ? தன்னையோ? தன்னையெனின் தானே சக்கி தானந்தமென்னர்களா? அயலையெனின் தானுகிற வறிவை யளவைகளா லென் தானக்கயல்காட்ட வலியுண்டாகவேண்டும், வலியின்றேல் சம்மாவி ருக்கவேண்டும். தான றிவு, அயலானந்தமெனின், தனக்கானந்த மன்னிய மாகவேண்டும். அன்னியமாயின் தானுன்த மென்னுதிருக்கவேண்டும். நல்

வது, தனக்கயல் சிவம்; அது சச்சிதான்தமெனின் தானென்னவாகவே ண்மெம். சத்துஞ்சித்தெனின், அந்தச்சித்து தன்னையறிதற்பாலதோ? அன்னியத்தாலறிதற்பாலதோ? அன்னியத்தா வெனின், அப்போது சடமாக வேண்டும். சடமெனின் சத்தென்ப தசத்தாகவேண்டும். ஏனெனின், தன்னால் தான்றியப்படுவது சத்து. அன்னியத்தா வறியப்படுவ தசத்து. அசத்து சடத்தையா சத்துசித்தென்னால். இப்படித் தானிருக்கு மயலைச் சச்சிதான்தமெனலும்போதும். இது சிற்க, பின்வரு மப்போது விளக்குதும்.

(க-து.) எனவிற் சமுத்தி நிலையோடு சபாவசிலையு மெய்திற்றெற் பது. (அச)

அஞ் - கவி. அ - கை.

[இவ்வாரூய நிட்டைதெளிங் தாசிரியரை வணங்கி நின்றென்று  
சொல்வா ணுயினு வென்பதை யிக்கவியிற்  
க-றுகின்றூர்.]

அளிமக வெடும்போ திவ்வா றுனபின் மனது மெல்ல  
வெளியில்வந் திடவுணர்து விமலதே சிகினைக் கண்டு  
துளிவிழி சொரியப் பாதந் தொழுதுவீழுந் தெழுந்து சூழுந்து  
குளிர்முகச் சவாமி கேட்கக் கும்பிட்டு நின்று சொல்வான்.

(இ-ள்.) அளிமக வெடும்போ திவ்வாறுனபின் மனது மெல்ல வெளி  
யில் வந்திட வணர்து விமலதேசிகினைக் கண்டு (எ-து) — அன்புள்ள புத்தி  
ராஞ்சிய மாணுக்கன் வெகுநேர மின்னனமாய நிட்டைபுரிந்தபின்னர்மெல்  
லத்தனது மனம் தூரியத்தினின்று தூரியத்தில்வர அதினின்று சாமா  
னியமாக வில்ஸ்மரணையில்வர அதினின்றும் விசேஷமாகச் செகத்தாக ஸ்புரி  
க்கஅதினின்றும் பெளதிகமாக ஸ்புரிக்க இங்கணம் ஸ்புரித்ததனு லுலகை  
ஙன்குணர இங்கன முனர்ந்ததனால் காங்கரகிதமாக விளங்கிய குருநாத  
ணக்கண்டு, துளிவிழி சொரியப் பாதந்தொழுது வீழுந்தெழுந்து சூழுந்து  
(எ-து) — கணக்களினின்று மானந்தபாஷ்டபஞ் சொரியத் திருவடிகளை யஞ்  
சவியோடு வணங்கி மீண்டெழுந்து வலம்புரி யிடம்புரியாகப் பிரதட்சணம்  
வந்து, குளிர்முகச் சவாமி கேட்கக் கும்பிட்டு நின்று சொல்வான் (எ-து) —  
உபசாந்த வதனத்தையுடைய குருநாதன் கேட்கும்படி யஞ்சவிகரத்தனாக  
நின்றுகொண் டிதனைச் சொல்லுவான் (எ-று).

உணர்ந்து கண்டு தொழுது வீழுந்தெழுந்து சூழுந்து கும்பிட்டு நின்று  
சொல்வான் என முடிக்க. (அஞ்)

அசு - கவி. அ - கை.

[இங்கனமாய வதவிக்குக் கைம்மா றறியேனெனத்  
துதித்தலை யிக்கவியிற் க-றுகின்றூர்.]

ஜெயனே யெனது ஓனின் றனந்தசென் மங்க ஓரண்ட  
மெய்யனே யுபதே சிக்க வெளிவந்த குருவே போற்றி

## தத்துவவிளக்கப்படலம்.

கூகு

யுப்யவே முத்தி நல்கு முதவிக்கோ ருதவி நாயேன்  
செய்யுமா ரென்றுங் காணேன் நிருவடி போற்றி போற்றி.

(இ - ள்.) ஜயனே எனது ளேங்கின் றனந்த சென்மங்களாண்ட மெய்யனே (எ-து) — கர்த்தனே அடியே னுளத்தகலாது வின் றனந்தசென்மங்கடோறு மாண்வெந்த மெய்யனே, உபதேசிக்க வெளிவெந்தகுருவே போற்றி (எ-து) — என்னை விளக்கிவிக்க எளிதி லெமூந்தருளிய குருநாதனே நமஸ்காரம், உய்யவே முத்தி நல்கு முதவிக்கோருதவி (எ-து) — பிறவியினின் றுய்யும்படி நிரதிசயானந்தமாக்குவித்த வுதவிக்குப் பதிலுதவியை, நாயே ஸ்செய்யுமாரென்றுங் காணேன்றிருவடி போற்றி போற்றி (எ-து) — நாய் போல்பவஞ்சிய யான் செய்யும்படியான மார்க்கம் வேரென்றுங் கண்டிலன் ஆதவின் தேவரீர் திருவடிகளுக்கு நமஸ்காரம் நமஸ்காரம் (எ-று).

பிறவிகடோறு மெனது ளேங்கின் றண்டதென்பது ஏற்றற்பாலதோ? தள்ளற்பாலதோ? தள்ளற்பாலதெனின், யாவரு மின்னனமாய சுவானுபூதி யெளிதிற் பெறலாமே; யானெளிதி விம்மையிற் பெற்றது, பிறவிகடோறு மெனதறிவைத் திருத்திவந்தமையால் ஏற்றற்பாலதேயென வறிக. இதனை வன்றே வுபதேசிக்க வெளிவெந்த குருவே யென்றார். இதற்குக் கைம்மாறி வன்றிவாயவிடத்து வேறின்மையின், உய்யவே முத்தி நல்கு முதவிக்கோ ருதவி நாயேன் செய்யுமாரென்றுங் காணேன் என்று கூறப்பட்டது. இதனினு மேலாய வுதவி யின்றென்பதைச் சருதி யுத்தி யனுபவத்தாற் காணலாம். இவ்வனுபவ மத்துவிதத்திலொழிய வேண்டியிடத் தின்றென்பதை ஞாயஞ்சு சோதனையாற் காணலாம்.

(அசு)

அன - கணி. அ - கை.

[அதற் காசான் சொருப சிட்டனுக மாருதிருப்ப ததனினும் வேறு கைம்மா றில்லையென விக்கவியிற் கூறுகின்றார்.]

சிட்டனிவ் வாறு சொல்லத் தேசிகர் மகிழ்ந்து நோக்கிக் கிட்டவா வெனவி ருத்திக் கிருபையோ டருளிச் செய்வார் துட்டமாந் தடைகண் மூன்றுங் தொடராமற் சொருப ஞான நிட்டன யிருப்பா யாகி ணீசெயு முதவி யாமே.

(இ-ள்.) சிட்டனிவ்வாறு சொல்லத் தேசிகர்மகிழ்ந்து நோக்கி (எ-து) .. மாணுக்கனிங்னாங்கு-ற வதற்காசிரியர் மகிழ்ந் தவணைப்பார்த்து, கிட்டவாவென விருத்திக்கிருபையோ டருளிச்செய்வார் (எ-து) — கிட்டவாவென் றவஜை யருகிலிருத்தி மிக்க கிருபையோ டின்னு முறுத்தெமாழி கூறலா யினார், (அதாவது) துட்டமாந் தடைகண் மூன்றுங் தொடராமல் (எ-து) — மிக்க கொடியனவாகிய தடைகள் மூன்றுள் அவை மூன்றும் னின்னைத் தொடராமல், சொருபஞான சிட்டன யிருப்பாயாகி ணீசெயு முதவியாமே

(எ-து) — சொருபஞான நிட்டையில் மாருதிருப்பையாயி எதுதானீசெய் வதாகிய வுதவியாகும் (எ-று).

சொருபஞான நிட்டையாவது, அறிவேவடிவாய் விளக்கல். உண்மை ஞானிகள் வேண்டும் கைம்மா நிதனையே யன்றி வேறங்கெனக்குறிக்க விண்றது, இவர் கூறிய கைம்மாறு. எனவே, பொருள் புகழ் அடிமை முத வியலை வேண்டியன்று. இவை வேண்டினால் அநாசிரியரெனப்படுவோர். இவரே யுலகித் பெரும்பான்மையோர். அவரரியர். ஆதலி னின்னிலை வழுவ ம்கவென்றுயிற்று. வழுவற்க வென்றது, நீ வழுவின் அங்கிலை வழுவும், வழுவின் முன்போற் சகங்தோன்றும், தோன்றின் அகமமதை யுண்டாம், உண்டாயின் பங்கவிளாவுக் கிடமாம், இடமாயின் தளையாம், தளையாயின் பிறவிக்கிடமாம், இடமாயின் ஒழிவின்றும், இன்றுயின் அமைதியின்றும், இன்றுயின் நித்தியதிருத்தியின்றும், இன்றுயின் அல்லலே யொழிவின்றி யபயனங்கு முடிய மாதலைப் பற்றி யென்க.

(கு-து) நீ வழுவாதிருப்பினுங் தடைக னிருப்பதால் வழுவுச்செய்யும், செய்யினும் முன்ன ரவவகளால் நீ பட்ட வருத்தத்தை யுன்னுக, உன்னி டில் சொருபநிட்டனுயிருப்பை, இருத்தலே கைம்மாறென்பது. (அ)

**அசு - கவி. அ - கை.**

[இங்கள் தெளிந்த ஞானமு நழுவுமோவென் றறுயுற்ற மானுக்களை நோக்கித் தடைகள் வரின் அனுபவ நழுவுமென மீண்டும் கூறுதலை யிக்கவியிற் கூறுகின்றார்.]

நீ நானென் நிரண்டி லாம னிறைந்தழு ரணமா யெங்கு கானுகத் தெரிந்த ஞான நழுவுமோ குருவே யென்றுன் றுனுகும் பிரம ரூபஞ் சற்குரு நூலாற் ரேண்று மானுதுங் தடைக ஞன்டே லனுபவ முறைத்தி டாதே.

(இ-ள்.) நீ நானென் நிரண்டிலாம னிறைந்த பூரணமா யெங்கும் (எ-து) — நீ யென்றும் நானென்றுங் கூறப்படும் பேதமிரண்டின்றி யெங்க னும் பரிபூரணமாக வியாபித்துவிற்பது, நானுகத் தெரிந்த ஞான நழுவுமோ குருவே யென்றுன் (எ-து) — எனது சொருபமாகத் தெரிந்துகொண் டானமானது நழுவிப்போகவங்குமோ? எனது குருமூர்த்தமே யென்று மானுக்கன் கேட்டான், தானுகும் பிரம ரூபஞ் சற்குருநூலாற் ரேண்றும் (எ-து) — தானே தானுக விளங்கிய பிரமஸ்வருபமானது சற்குருவினாலும், பிரபல சுருதியினாலும் காணப்படும், ஆனாலும் தடைக ஞன்டேலனுபவ முறைத்திடாதே (எ-து) — அங்கனம் காணப்படுவதாயினும் அதனைமறுக்குங் தடைகளுள் உள்வாகவாய்க்கின்னுபவ முறைப்படுமா? உறுதிப்படாதே (எ-று).

## தத்துவவிளக்கப்படலம்.

கூட

தத்துவங்களைத்தையும் மாராய்ந்து தெளியத்தகுவது ஞானமன்றிலேறன்று, அந்த ஞானத்தையன்றி நானென்பது வேற்றன்று. அந்த நான் பக்ரமுகத்தில் நானீயென விரண்டாதற் கியைந்த கண்டங்களாயும், அந்தர் முகத்தில் நானீயென விரண்டாதற் கியையாதகண்டமாயும் சிற்பதால் இங்கே முத்திதிசைக் கியைந்தவாறு நீ நானென் நிரண்டிலாமனிறைந்த சூரணமாயெங்கு நானுக்கத் தெரிந்த ஞானம் எனவும், அஞ்ஞானதிசையினும், ஞானதிசையினும் முள்ள நானெனால் அவ்வால்வாறு விளங்கும், விளங்கினும் மலை தானங்று தன்னையன்றி யவையில்லை; ஆதலினமுவும். இங்கி ஐபேதங்களைத்தும் விளக்கத்தக்கது ஞானுலுஷ்டானம் இவ்விளக்கத்தில் தான் ஞானாஞ்ஞானரகிதமாயிருக்கவேண்டும். இங்கானமாகவேண்டும் சூலானுலுஷ்டான மின்றியக்கண் ஞானுதிப்படாது, அது பற்றித் தடைகளுண்டேலனுபவ முறைத்திடாதே யெனவுங்கறினார்.

(க-து.) தடைகள் வயத்தாகவிடினனுபவ சிலைக்குமென்பது. நூலால்மாத்திரமெனின் அனுபவம்வராது, சற்குருவால் மாத்திரமெனின் சான்றேருனுபவமும் மிதுதானேனு என்னுமையந்தீர்க்காது. ஆதலினிரண்டு மின்றியமையாதவை. இது தெளியோர்கடமை. (அஅ)

அக - கவி. அ - கை.

[தடையென வினையதெனவும், அதைக்கெடுத்த வினையதெனவுமிக்கவியிற் கூறுகின்றார்.]

தடைகளே தெளிலஞ்ஞானஞ்சங்கேக விபரீ தங்கள் படர்செயும்ந்த மூன்றும் பலசன்மப் பழக்கத் தாலே யுடனுடன் வரும்வான் தக்காலி அயர்ஞானங்கெடுமி வற்றைத் திடமுடன் கெடுப்பாய் கேட்டல் சிந்தித்த ரெளிதலாலே.

(இ-ள்.) தடைகளே தெளிலஞ்ஞானஞ்சங்கேக விபரீ தங்கள் (எ-து) — தடைகள்யாதெனில் அஞ்ஞானம் சங்கேகம் விபரீதமென்பன, படர்செயும்ந்த மூன்றும் பலசன்மப் பழக்கத்தாலே யுடனுடன் வரும் (எ-து) — துன்பத்தையே விளாவிக்கு மந்தலுன்றுவிதமும் அன்தசன்மப் பழக்கத்தினு லடிக்கடிவரும், வந்தக்காலி அயர்ஞானங்கெடும், (எ-து) — வந்தால்மேலாய ஞானப்பிரகாசம் கெடும், (ஆதலின்) இவற்றைத் திடமுடன் கெடுப்பாய் கேட்டல் சிந்தித்தல் தெளிதலாலே (எ-து) — இம்மூன்றையும் முறுதியாக நின்று கெடுத்தல்செய்தி கேட்டல் சிந்தித்தல் தெளிதல் என்னுமிம்மூன்றேதுக்களானும் (எ-று).

அஞ்ஞானம்; பொதுவாகப் பழுதையைப் பாம்பெனவும், கட்டையைக் கள்ளனெனவுங்கோடல். சங்கேகம்; பழுதையோ பாம்போவெனவும், கட்டையோ கள்ளனேவெனவுங்கோடல். விபரீதம்; ஸ்திரமாகப் பழுதையன்று பாம்பெனவும், கட்டையன்று கள்ளனவுங்கோடல்.

கேட்டல்; சிரவணமாகிய சட்விதவிங்க தாற்பரியம். சிந்தித்தல்; மனனமா கியத்தி, தர்க்கம், அனுமானமென்பன. தெளிதல்; நிதித்தியாசனம், சமாதி, சாட்சாத்கார மென்பன. நிதித்தியாசனம்; மந்திரயோகம் பரிசயோகம் பாவயோகம் அபாவயோகம் மகாயோகமென்பன. சமாதி; சவ்விகற்ப சமாதி நிர்விகற்பசமாதி யென்பன. சாட்சாத்காரம்; சீவன் முத்தி விடேதக முத்தியென்பன.

(க-து.) தடைமார்க்கமும் அதனைக் கெடுக்குமார்க்கமு மினையவே எத் தெரிவித்தாரென்பது. கணமும் விடாது பழகுக வென்றார் சான் ரேர். (அக)

கூ - கவி. அ - கை.

[இங்னன்று செய்யாவிடிற் பந்த நசியாதென்பதற் குவரமை யிக்கவியிற் கூறுகின்றார்.]

அக்கினி கட்டுப் பட்டா லற்பமுஞ் சுடமாட்டாது  
மக்கினி ஞானத் தீயால் வந்தபங் தமும்வே வாது  
சிக்கெனப் பழகிக் கேட்டல் சிந்தித்த ரெளித லாலே  
விக்கினி மடஞ்சங் தேகம் விபரீதம் போக்கு வாயே.

(இ-ளி.) அக்கினி கட்டுப் பட்டா லற்பமுஞ் சுடமாட்டாது (எ-து) - மந்திரத்தினு லக்கினி கட்டுப் படுமாயின் சிறுதுரும்பையு மெரிக்க மாட்டாது, (அதுபோல) மக்கினி ஞானத் தீயால் வந்தபங் தமும்வேவாது (எ-து) - ஞானுக்கினி மந்தப்படுமாயி னக்கணத்தெழுங்க பந்தங் தினைத்து ஜெயாயினு மதனை யெங்னனமெரிக்கும் அதனால் தெங்னன மெரிபடும், (ஆதவின்,) சிக்கெனப்பழகிக் கேட்டல் சிந்தித்தல் தெளிதலாலே (எ-து) - உடனே சான்றேர்பா விடைவிடாது பழகிச் சங்தேகங்களைக் கேட்டலும் விடையைச் சிந்தித்தலும் சிந்தித்தவாறு தெளிதலுமாகிய விவ்வேதுக்களால், விக்கினி மடஞ்சங் தேகம் விபரீதம் போக்கு வாயே (எ-து) - அனுபூதிக்குத் தடையாயுள்ள அஞ்ஞானம் சங்தேகம் விபரீதமென்பவற்றைய் போக்குதல் செய்தி (எ-று).

ஞானம் அக்கினியாகாவிடின் பந்தம் நீருவதெங்னனம், நீருகாவிடின் சின்மாத்திரமாகச் சகலமும் விளங்கலெங்னனம், விளங்காவிடின் அல்லல ற்று மன மமைதிபெற வெங்னனம், இன்றேல் ஞானசாதனத்தா வென்ப யன், ஆதவின் சான்றேர் பலரும் ஞானத்தழவென்றார். இதனை மறுப்பாரனுபவித்தறியார். பிரமமெனினும் ஞானமெனினு மொக்கும். என்னை? “பிரம நேயைப் பிரம நெருப்பிடை, பிரம மாகிய மந்திரங் தன்னினால், பிரம மாய சருவுடன் பெய்துபின், பிரம மேயடை வாருளர் பின்னுங்கேள்” (எ-ம்) “அறிவு தாகிய வங்கியி லேகொள, அறிவை யேசில ராகுதி பன் ஆவார், செறிவதாஞ்சமத் தீயிடையோசில, ரெறியதாய புலன்களை மீவர்

## தத்துவவிளக்கப்படலம்.

காடு

கள்” (எ - ம்) கண்ணபிரான் கூறியருளுதலின். மக்கின ஞானத்தீயால் எனப்பாடமோதி யிரைகூறினும். வந்தபங்கமும் வேவாது என்றதனால் இனிவரும் பந்தமும் வேவாதெனப் பொருடரலால் எதிரதுதழிய வெச்ச சவும்மையாயிற்று. (கூ)

கூக - கவி. அ - கை.

[அத்தடைகளி னிலக்கண மினையவெனத் தனித்தனி யிக்கவியிற் கூறுகின்றார்.]

பிரமபா வளையை மூடிப் பேதங்காட்ட வெதஞ் ஞானங் குரவன்வாக் கியநம் பாமற் குழம்பின மனஞ்சன் தேகங் திரமறு சகமெய் யென்றுங் தேகா னென்று மூள்ளே விரவிய மோகந் தானே விபரீத மென்பர் மேலோர்.

(இ-ள்.) பிரமபா வளையை மூடிப் பேதங்காட்ட வெதஞ் ஞானம் (எ-து) -- சைதன்னியத்தைக் கண்டுகண்டித்தாா னிதாா னெனக் கொள்ளுங் திட பாவளையை மறைத்துத் திணைபாலிட பேதங்களைக் காட்டுவது அஞ்ஞா னமெனப்பவுது, குரவன் வாக்கிய நம்பாமற் குழம்பினமனஞ் சந்தேகம் (எ-து) -- ஞானசிரிய ருபதேசமொழியை நம்பாமல் கலங்கின மனதே சந்தேகமெனப்பவுது, திரமறு சகமெய் யென்றுங் தேகா னென்றும் (எ-து) -- நான் குகாலத்து நிலையில்லாத செகத்தை மெய்யெனவும் ஸ்தாலதேகத்தைகா னெனவும், உள்ளே விரவிய மோகந்தானே விபரீத மென்பர் மேலோர் (எ-து) -- அகத்திற் கலங்கிய அந்த மயக்கமே விபரீத மெனப்பவு தெனக் கூறுவர் சான்றேர் (எ-று).

பேதம், அபேதமென விருவகை. அவற்றுள்; உபாதான முபாதேய மெனத் தோன்றுமை பேதமும், தோன்றுதல அபேதமுமாம். அதாவது; கடபேதங்களை மண்ணெனவும், பணிபேதங்களைப் பொன்னெனவு மூண்ராமை, தோன்றுமை. உணர்தல், தோன்றுதல். சைதன்ய விளக்கமே, பர மென்பதோ, ஆனந்தப்பெருக்கே பரமென்பதோ எனக்கலங்கல் சந்தேகம். இவற்றொன்றும் நிலையுருமை விபரீதம். இம்முன்று மூருதா ரெங்கனுமிலர், இதனைக் காட்ட இங்கே விளக்கியதெனக். (கக)

கூக - கவி. அ - கை.

[அத்தடைகளைக் கெடுக்கத்தக்க கேட்டல் முதலியவற்றி னிலக்கண மினையவென விக்கவியிற் கூறுகின்றார்.]

தத்துவ வனுபோ கந்தான் சாதித்தல் கேட்ட லென்பா ரொத்துள பொருளு கத்தா ஹசாவல்சிங் தித்த லென்பார் சித்தமே காந்தமான தரிசனங் தெளித லென்பார் நித்தமிப் படிசெய் தக்கா னிர்வாணம் பெறுவாய் நீயே.

(இ - ள்.) தத்துவ வனுபோ கந்தான் சாதித்தல் கேட்ட லென்பார் (எ-து) — தத்துவமகியென்னு மகாவாக்கியாலுபவும் விளங்க விடாது நிட்ட கூடலைக் கேட்டலெனவும், ஒத்துள பொருளு கத்தா ஒசாவல் சிங்கித்த லென்பார் (எ-து) — பேதமாகா தொத்துங்குள் அசிபதார்த்தமா கிற வைக்கியப்பொருளி லையமுறி லதற்கியைந்த யுத்திகொடாசான்பால் விசாரித்தலைச் சிங்கித்தலெனவும், சித்தமே காந்த மான தரிசனங் தெளித லென்பார் (எ-து) — அங்கும் விசாரித்துச் சிங்கிக்கச் சிங்கிக்க வையெங்க நக்கற்கிட மின்றூக வக்கணமே விபரீத மகலுமாதலின் மனமானது சர்வ கற்பிதமு மிறந்தவிடத்துச் சதோதயமாக விளங்கு மேகாந்த தரிசனத் தைத் தெளிதலெனவுங் கூறுவர் சத்துக்கள், நித்தமிப்படி செய்தக்கானிரவாணம் பெறுவாய் நீயே (எ-து) — இங்குமனுதினமுஞ் செய்துவருவையாயின் நிநிருவாணம் பெறுவாய் (எ-று).

ஆசான்பாற் கேட்டவாறு நிட்டை கூடலைக்கேட்டலெனவும், ஜக்கியங் கூடுமா ரெங்குமெனச் சிங்கித்தக வசாவலைச் சிங்கித்தலெனவும், அங்குஞ் சிங்கித்தலாலாய பயன் சித்தமயக்கங்கீர்ந்து சுயம்பாய் விளங்கலைத் தெளிதலெனவுங் கூறினார். இங்கே அஞ்ஞானம், சங்கேதம், விபரீதம், என்பன மூன்றும் பந்தம். கேட்டல், சிங்கித்தல், தெளிதல் என்பன மூன்றும் முத்தி. இந்தப் பந்தமுத்தி யெய்துவது செயற்கையாலோ? இயற்கையாலோ? இயற்கையாலெனின், விதி நிடேதம் வேண்டுவதின்றே. செயற்கையாலெனின், இந்தச் செய்கைக்கு விளைமுதல் சீவனே? ஈசனே? ஈசனெனின், பிறந்திறந்தானென் றிருக்கவேண்டும், சீவனெனின், பந்தத்துக்கா? முத்திக்கா? பந்தத்திற்கெனின், முத்திக்கோ? ஈசனெனின், இவன் விளைவிப்பானேன்? அவனதை யழிப்பானேன்? சுபாவமெனின், முடிவுதானின்றே? இன்றெனின், உபசாந்தமின்றுமே; இன்றூயின் அல்லவற்றிருப்பதற்கிடமின்றே; ஆதவின், இங்கும் வாசித்துத் தெளிவதினுமூடனுயிருக்கை மிகவு நன்று, இங்குமன்று. நானல்லாதவுடலை நானென்றபிமானித்தழுங்கிய தெந்தவுணர்வோ அந்தவுணர்வா லப்பந்தத்தைக் கெடுக்கவேண்டுமன்றி வேறெந்றாலென்பது மூடம். எங்குமெனின், அவனவன்பந்த மவனவானால் விளைந்ததன்றேல் அவனவன்பந்த மவனவானால் களைத்தொன்றேது. தேகோகபாவத்தோற்றம் உடலாலோ? உணர்வாலோ? உடலாலெனின், சடம். உணர்வாலெனின், தகும். அந்தவுணர்வுதானே யுயிர். அந்தவுயிர் தேகோக்கத்தில் தேகோகபாவவிழப்பு, தன்னாலோ? வேரேன்றாலோ? வேரேன்றாலெனி னனுபவ மிருக்கவேண்டும். தேகோகபாவங் தன்னாலாயதால் தன்னு விழப்பாகவேண்டும். அந்த விழப்பே மரணவாதனைக்குறி. சிலருக்கிவ்வாதனை யில்லாமையுமுண்டு. தமரகவாய்வினாலேவெனும் மூச்சஸ்தம்பித்தலாலேனும், ஞானநாட்டத் துறுதியாலேனு மெனவனர்க். பெண்டு பிள்ளை பண்டங்களி வெனவான் வைத்தபாசய் ஆவிவங்துழி யவ

னவனை வகைக்கக் காண்கின்றோம். தன்னுல்வங்த பந்தங் தன்னு லழிவுற மன்றி வேரென்றாலாகாது. தன்னுலனுபவித்தேனும் ஞானக்கிணிகொண் டெரித்தேனுமென வணர்க. என்னை? “தன்னுல் விளையுஞ் சகசி வபராங், தன்னு லழியுஞ் தனதாம் விழியால், என்னு வெளையென் னிலெனக் கரு ஞும், மன்னே யடியே னபயமபயம்” என்று” தத்துவராயர் கூறுதலின். தன்னுல் விளைந்தது, அஞ்ஞானம் சங்கேதகம் விபரீதமாதலி னவை தன்னு லழியவேண்டு மென்பது பற்றிக் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் செய்தி. இங்னன மனுதினமுஞ் செய்வையாயின் நிர்வாணம் பெறுவாயென்றார். எனையோ ரன்றென விலக்கத்து நியேயெனப் பிரித்தலின் ஏகாரம் பிரி ஸிலை. இந்த ஏகாரத்தா வவனவன் பந்த மவனவ னறுக்கவேண்டு மென்ப தாயிற்று. இதனை யறிந்து செய்தி. (க2)

கூட-கவி. ஆ - கை.

[நித்தமு மிங்கன முயலவேண்டு மென்றீர், முடிவின்றே  
வென்ற மாணக்களை நோக்கிக் காலவரை யறை  
யிக்கவியிற் கூறுகின்றார்.]

எத்தனை நாண்ஞா தாவு ஞானமு மிருக்கு மென்பை  
யத்தனை நாஞும் வேண்டு மப்பாலோர் செயலும் வேண்டா  
நித்தமும் வெளிபோற் பற்று ஞேயமாத் திரமாய்ச் சீவன்  
முத்தரா னவர்கி தேக முத்திபெற் றிருப்ப ரென்றும்.

(இ-ள.) எத்தனை நாண்ஞா தாவு ஞானமு மிருக்கு மென்பை(எது) -- எவ்வளவுகாலங் காண்பாலுங் காட்சியு மென்னைவிட் டகலவில்லை யென் பையோ, அத்தனைநாஞும் வேண்டு மப்பாலோர் செயலும் வேண்டாம் (எ-து) -- அவ்வளவு காலமு மில்விடை விடாமுயற்சி வேண்டுமேயன்றித் திரிபுடியறி லப்பாலோர் முயற்சியும் வேண்டுவதின்று, நித்தமும் வெளிபோற் பற்று ஞேயமாத் திரமாய்ச் சீவன் முத்தரானவர் (எ-து) -- எப்போதுங் தன்னை யொன்று பற்றினுங் தானென்றையும் பற்றுத் தூதாகாயம் போலச் சகல கற்பிதங்களுங் தன்னைப்பற்றினுங் தானென்றையும் பற்றுத் தூதாகாய மாத்திரமாகச் சீவகற்பிதக் கடந்த சீவன் முத்தர்கள், விதேக முத்திபெற்றிருப்பரென்றும் (எ-து) -- விதேகமுத்திபெற்றுக் காலவரை யறையின்றித் தானே தானுக விளங்கிசிற்பர் (எ-து).

விடயம்பயனுகப்பெறின் ஞாதுருஞானம்வேண்டும், அறிவு, தன்னைத் தானேபயனுகப்பெறின் ஞாதுரு ஞானம் யாதுக்கு? எனவே, தானே ஞாதுரு ஞானஞேயமெனப்பெற்றும். விடயங்தனது கற்பிதமாதலின் திரிபுடி வேண்டும். ஞானதனத்திட்டானமாதலின் திரிபுடிவேண்டுவதின்று. திரிபுடியைத் தனது விருத்திஞானத்தைக் கொடுத்துக் காணின் அனைத்துஞ் சொப்பிரகாசமாக விளங்கும். அங்கனங் காணவிடில் திரிபுடிமயமாய் நிற்

துறு

## கைவல்லியநவநீதம்.

அ. இதனைத்தினவனுபவத்திற் காணலாம். இது பிரத்தியட்சம். புராணம் போ னம்பிக்கையன்று. ஸி முன்னர்க் கற்பிதமாயவிடத்துத் திரிபுடியுங் கற்பிதமாயிற்று. ஸி யிப்போது சொப்பிரகாசமாகப் பழகில் திரிபுடியுங்சொப் பிரகாசமாக விளங்கும். அங்கு மாயதும் நினது முயற்சி காரணமாகவன் ரே? இங்கு மாயதும் நினது முயற்சிகாரணமாகவென்கூறவேண்டுமோ? அப்போது விடயமயமானதுபோல, இப்போது சின்மயமாலை யென்ப துறுதியாதலால், சின்மாத்திரமயமாகச் சின்னாள் பழகில் திரிபுடியு மங்கு னமாம், ஆதவின் அப்பாலோர் செயலும் வேண்டாமென்றார். ஞேயம் பகிர் முகத்தில் விடயத்தையும், அந்தர் முகத்தில் ஞானத்தையுங் குறிக்க நின்றது. ஆதவிற் சிதாகாயமென்றார்.

(க-து.) பொன்னைப் பற்பல பள்ளிபேதங்களாக்கற்குப் பன்னாள் வேண்டும், அவையினைத்தையும் பொன்னையுருக்கற்கு நிமிடமாகிற சின்னாள் வேண்டும். அதுபோலத் தன்னைக் கற்பிதமாகிய சக்சிவபரமாக்கற்குப் பன்னாள் வேண்டும். அவற்றைத் தாஞாக்கற்குத் தவமுடிந்தோனுக்குச் சின்னாள் வேண்டும். ஆதவினைபழகுகவென்பது. இங்கு மாய முயற்சி விடாதோரே சீவன் முத்தராகிப் பின்னர் விடேகமுத்தரானார், இதனையும் முன்னர்து யென்பார், ஞேயமாத்திரமய்ச் சீவன் முத்தரானவர் விடேகமுத்தி பெற்றிருப்ப ரென்றார். இதுகாறு முரைத்த துபதேச மார்க்கமென வுனர்க. (காடு)

குச - கணி. அ - கை.

[இனி ஞானத்தின் மகிழை தோன்ற, அதனைத் தாஞாகப் பெற்ற சீவன் முத்தர் நால்வரின் பெயரினையவென விக்கவியிற் கூறுகின்றார்.]

ஞானமார் சீவன் முத்தர் நால்வகை யாவர் கேளாய்  
வானிகர் பிரம வித்து வரன்வரி யான்வ ரிட்ட  
ஞானவர் நாம மீதா மவர்களிற் பிரம வித்தின் .  
ஞனமு மற்றை மூவர் தாரதம் மியமுஞ் சொல்வேன்.

(இ-ஸ.) ஞானமார் சீவன் முத்தர் நால்வகை யாவர் கேளாய்(எ-து)- அறிவேவடிவாகப் பரிபூரணமாகிறைந்துள்ள சீவன் முத்தரென்போர்நான் கு வகையா யிருப்பார் அதனை யாங் கூறக்கேஞ்சி, வானிகர் பிரம வித்து வரன் வரியான் வரிட்டன் ஆனவர் நாம மீதாம்(எ-து) -ஆகாயம்போன்ற பிரமவித்தெனவும் வரெனெனவும் வரியானெனவும் வரிட்டனெனவு மாயினேர் நாமமிதுவாகும், அவர்களிற் பிரமவித்தின்ஞனமு மற்றை மூவர் தாரதம்மியமுஞ் சொல்வேன்(எ-து) -அந்நால்வருஞ் பிரமவித்தினிலையை யும் எனைய மூவரின் தாரதம்மிய நிலைகளையு மினிச் சொல்லப்படுவன். ()

இந்நான்குவகையான சீவன் முத்தருஞ் சிதாகாயமேதானெனத் தெளிந்தவராதவின் வானிகரென வுவமைக்கறினார். பிரமவித்தினை யும்கை

## தத்துவவிளக்கப்படலம்.

கூகூ

கொடுத்துப் பிரித்தது, விதிவிலக்கு வழுவாது பல விவகாரங்கள் செய்ய அதனால் வரு மின்பத் துண்பங்கள் நுகர்தல்பற்றி. நுகரினால் சிதாகாய மாக்குவன். இதனைப் பின்வருங் கவிகளாலுணர்க. (கூ)

**கூரு - கவி. அ - கை.**

[இங்கால்வருள் பிரமவித்துக்கள் தமதொழுக்க நடைகளில் வருணாச்சிரமங்களை வழுவின்றி நடத்திக்காட்டலை யிக்கவியிற் கூறுகின்றார்.]

தீராய் பிரம வித்தாய்த் தெளிந்தவர் தெளிய முன்னர் வாரமா யிருந்த தங்கள் வருணமாச் சிரமஞ் சொன்ன பாரகா ரியமா னாலும் பலர்க்குப கார மாக நேரதாச் செய்வார் தீர்ந்த நிலைவிடாச் சீவன் முத்தர்.

(இ-ஓ.) தீராய்ப் பிரமவித்தாய்த் தெளிந்தவர்(எ-து) — (பிரமவித்தெ னப்படுவோர்) யாதோ ரபாயங்கட்கும் கலங்காத தீரமுடையராயும் பிரம வித்தென்னும் பெயருடையோராயு ஸின்று ஜயங்திரியின்றித் தன்னைத்தெ ளித்தவர், தெளியமுன்னர் வாரமா யிருந்த தங்கள் வருண மாக்சிரமம் (எ-து) — இங்ஙனங் தெளிதற்கு முன்னரே தமக்குரிமையாய் ஸின்றுள்ள வருணாசிரமதருமம், சொன்னபாரகாரியமாலும் பலர்க்குபகாரமாக நேர தாச்செய்வார் (எ-து) — கன்மிகஞக்காகச் சொன்ன பாரமானகாரிய மாயி னுமவற்றைப் பலருக்கும் முன்னடையாகக்காண விதிவிலக்கொழுங்கொ க்கச் செய்து காட்டுவோர், தீர்ந்தநிலைவிடாச் சீவன்முத்தர் (எ-து) — வழக் களைத்துங் தீர்ந்த நிலையாதோ? அங்கிலையினின்று நீங்காத சீவன் முத்தி திசை யுடையவர் (எ-து).

சர்வமுன் சின்மாத்திரமாய் விளங்கவின் பய கம்பனுதிகளுக் கிடமின் ற, ஆதலின் தீராயெனவும், தாம் பிரமஞானமாய்சிற்றலின் பிரமவித்தென வும், தாம்முன்னர் வருணாசிரமாவொழுக்கவழித்தாய்ச் சேறவி னிவ்வுண் மைநிலைவாய்த்தது, இவ்வாறனைவர்க்கும் வாய்க்கவேண்டு மென்னுங் கரு ணைபற்றி முன்னடந்து காட்டலே யன்றித் தமக்காக வன்றென்பாங், பல ர்க் குபகாரமாக நேரதாச் செய்வ ரெனவுங் கூறினார். (கரு)

**கூகூ - கவி. அ - கை.**

[இது முதன் மூன்றுக்கியானு மந்தப்பிரமவித்துக்களினரிய வியப்பு நடைகளை விளங்கக் கூறுகின்றார்.]

காமமா திகள்வந் தாலுங் கணத்திற்போ மனத்திற் பற்றர் தாமரை யிலைத்தண் ணீர்போற் சகத்தொடுக் கூடி வாழ்வார் பாமர ரெனக்காண் பிப்பார் பண்டிதத் திறமை காட்டா ருமரு மாவா ருள்ளத் துவகையாஞ் சீவன் முத்தர்.

(இ - ஓ) காமமாதிகள் வந்தாலுங் கணத்திற்போ மனத்திற்பற்றரூர் (எ-து) — காமக்குரோதாதிகள் யாதோரேதுவினால் சேரிடினு மக்கணமே

யவற்றை யறிவாய்க்கரைத்தலி எனங்னன சிலையுறும் சிலையுறுவாதவின் கணத்தினசிக்குமன்றே நசித்தலின் எங்னனம் மனம் பற்றவிடம் பெறுவர் பெருர், தாமரையிலைத் தண்ணீர்போற் சகத்தொடுங்கூடிவாழ்வார் (எ-து)–தாமரையிலைத் தண்ணீரிலிருந்து மெங்னனம் பற்றற்று சிற்குமோ அங்ஙனஞ்சுகத்தோடுகூடி சின்றும் பற்றின்றி வாழாசிற்பர், பாமரெனக் காண்பிப்பார் பண்டிதத் திறமைகாட்டார் (எ-து)–மூடரைப்போலத் தம் மைக்காட்டிக்கொண்டு திரிவர் பண்டிதராயினு மத்திறமைதம்மிடத்தி வில்லாத தாக்காட்டிக்கொண்டிருப்பர், ஜமருமாவாருள்ளத் துவகையான்து சீவன் முத்தர் (எ-து)–ஜமைகள் போலவு மிருப்பர், உள்ளத்தின்கண் மாருத ஞானக்களிப்புடைய பிரமவித்தாகியசீவன்முத்தி திசையுடையோர்.)

மனஞ்சொப் பிரகாசமாக விளங்கவின், மனத்திற் பற்றூரெனவும்; சொப்பிரகாசப் பிரதிபலனஞ்சு செகத்தெனக் காண்பரன்றி யஃதோர்முத வெளன வெங்ஙனஞ்சு சித்தத்தில் வைப்பெறன்பார், தாமரையிலைத் தண்ணீர்போற் சகத்தொடுங்கூடிவாழ்வாரெனவும்; தோற்றினுஞ்சு செகத்தைச் சின்மாத்திரமாகக் கரைப்பதே தொழிலாகவுடையவரிவ ரெங்ஙனம் பண்டிதத் திறமைகாட்ட நேரமுடையவரென்பது தோன்றப் பாமரெனக் காண்பிப்பார் பண்டிதத்திறமைகாட்டாரெனவும்; யாதோர் கற்பிதமுமின்றிச்சொப்பிரகாசமாத்திரம் விளங்கிக்கொண்டிருக்க வேறெந்நசொல்ல விடமுண்டென்பார், ஜமருமாவாரெனவும்; சொப்பிரகாசமாக வவருள்ளங் தேர்தலினுலும், அன்னியிக்களிப்புக் கெங்ஙனமிடமாம், தற்பீரிதிக்கே யிடமாதலினுலும், உள்ளத்துவகையான்தீவன் முத்தரெனவுங்கூறியவாறு காண்க. வந்தாலும், சகத்தொடும், ஜமரும், ஆகிய மூன்றுமிகு சிறப்பும்கை. ஊழாலன்றித் தமக்குச் சற்றும் பிரியமில்லை யென்பது தோன்றச் சகத்தொடுங்கூடி வாழ்வாரெனப்பட்டது. (கூ)

கௌ - கவி. ஆ - கை.

[இ - து.]

பேதகன் மத்தால் வந்த பிராரத்வ நாநா வாகு  
மாதலால் விவகா ரங்க எவரவர்க் கான வாகு  
மாதவஞ்சு செயினுஞ்சு செய்வர் வாணிபஞ்சு செயினுஞ்சு செய்வர்  
ழுதலம் புறப்ப ரையம் புகுந்துண்பர் சீவன் முத்தர்.

(இ-ள்.) பேதகன் மத்தால்வந்த பிராரத்வ நாநாவாகும் (எ-து)–பேதகன்மம் அபேத கண்மெனக் கண்மயிரண்டாம் அவற்றுள் பேதகனீமம் உலகம் வேறாகக் கண்புபுரியுங் கண்மம் அபேத கண்மம் தானுகக்கண்புபுரியுங் கண்மம் இங்ஙனமிருக்கப் பேதகன்மத்தால் வந்தலும் நானுவி தமாம், ஆதலால் விவகாரங்களவரவர்க்கானவாகும் (எ-து)–ஆதவின்விருத்திகளெவரவர்க்கெதுவெதுவோ அவரவர்க்க துவதுவாம், (எங்ஙனமெளின்,) மாதவஞ்செயினுஞ்செய்வர் வாணிபஞ்செயினுஞ்செய்வர் (எ-து)–

## தத்துவவிளக்கப்படலம்.

கஂக

மகாதவத்தைச் செய்யவிருப்புற்றுச் செய்யினும் செய்வர் வியாபாரஞ்செய்ய விருப்புற்றுச் செய்யினுஞ் செய்வர், பூதலம்புரப்ப ரையம் புகுஞ்துண்பர் சீவன்முத்தர் (எ-து) — பூமிகையாள வேண்டினுமாளவர் பிச்சைபுகுஞ்சி ரங்துண்பினு முன்பர் (இவர்களாரெனின்), பிரமவித்தென்னுஞ் சீவன்முத்தர்கள் (எ-று).

ஊழுமன்றது, பூர்வஞ்செய்தவினையை. அபேதகன்மமாதவின் நிலையோத்தனர். பேதகன்மமாதவின், கிர்த்தியம்பேதித்தனர். என்னை, “ஊழுற்பெருவலி யாவுள மற்றென்று, சூழினுஞ் தான்மூஞ் துரும்” என்று திருவள்ளுவர் கூறுதலின். ஞானமாதத்திறம், அபேதகன்மம், எனையவிரண் மே பேதகன்மம். பேதகன்மம், உடலுக்கியைந்தது, அபேதகன்மம், உணர் வுக்கியைந்தது. அபேதகன்மயிருப்பதுபற்றிப் பேதகன்மமென்றார், பூப்பினுமென்ற தெஞ்சியது. ஜூயம்புகுஞ்துண்பினுமென்றது மற்றே. இந்த வும்மைகளிட்டத்தைக் காட்டின்றன. (கள)

காசு - கவி. அ - கை.

[இ - து]

சென்றது கருதார் நாளோச்சேர்வது நினையார் கண்முன் னின்றது புசிப்பார் வெய்யி னிலவாய்வின் விழுது வீழ்ந்தும் பொன்றின சுவம்வாழ்ந் தாலும் புதுமையா வொன்றும் பாரார் நன்றுதீ தென்னர் சாட்சி நடுவான் சீவன் முத்தர்.

(இ-ள்.) சென்றது கருதார்நாளோச்சேர்வது நினையார்கண்முன்னின் றதுபுசிப்பார் (எ-து) — போனதைப்பற்றி நினையார் இனிவருவதைப்பற்றி யீடு நினையார் இப்போது யாது கிடைப்பதோ அதனை மாத்திரம் புசிப்பார், வெய்யினிலவாய்வின்விழுது வீழ்ந்தும் (எ-து) — உட்டணகிரணமானது தெளகிரணமாயாயத்தினின் ரூலம் விழுதுபோத் பலரும் வியக்க விறங்கினும், பொன்றின சுவம்வாழ்ந்தாலும் புதுமையா வொன்றும் பாரார் (எ-து) — செத்தபின மீண்டு மூயிரோடு கூடிவாழினும் ஒன்றையு மதிசயமாகப் பாரார்கள், நன்றுதீதென்னர்சாட்சி நடுவான்சீவன்முத்தர் (எ-து) — இதுநன்று இதுதீதென்றாஞ் சொல்லார்கள் இவ்விரண்டிற்கும் நடுவாகச் சாட்சியாசின்றுள்ள பிரமவித்தாகிய சீவன் முத்தர்கள் (எ-று).

வீழ்ந்தாலு மென்பது வீழ்ந்துமென வந்தது காலமயக்கம். இன்ன தனுபவித்தது, அனுபவிக்கின்றது, அனுபவிப்பது என்னு முக்காலபேதம், அவருக்குச்சினமாத்திரமாய் விளங்கினும், பசிதனிதல்பற்றி வேண்டுவதா தவின் கண்முன்னின்றது புசிப்பாரெனவும், எத்தனை யற்புதமான வியப்புஞ் சிதாகாயமாய் சிற்றலி னச்சிதாகாய நாட்டமகலார்க் கெங்ஙனங்தோ ன்றும், எங்ஙனம் வியப்பரென்பார், புதுமையாவொன்றும் பாராரெனவும், யாவுமித்தையாய்த் தாலுவினங்கலின், நன்று தீதென்னரெனவும், ஞானங்ஞானங்கட் காதாரமான நிலையினரென்பது தோன்றுச் சாட்சிநடுவான் சீவன் முத்தரெனவுங் கூறினார். இவையனுபவவினாதம். (கஶ)

கூகு - கவி. அ - கை.

[எனையழுவரினரிய வியப்புநடைகளை யிக்கவியிற் கூறுகின்றார்.]

பின்னை மூ வரிலிரண்டு பேர்களுஞ் சமாதி யோகங்  
தன்னையுற் றிருப்பார் தேக சஞ்சார நிமித்தங் தானு  
வுன் னுவோன் வரன்வேற் ரேரா லுணர்பவன் வரியா னகு  
மன்னியர் தம்மாற் றன்னு லறியாதோன் வரிட்ட னுமே.

(இ-ள்) பின்னை மூவரிலிரண்டு பேர்களுஞ் சமாதி யோகங் தன்னை  
யற்றிருப்பார் (எ-து) — மற்ற மூவரி விரண்புபேர் சமாதினானத்தையகலா  
கிருப்பர், தேகசஞ்சார நிமித்தங்தானு வுன் னுவோன்வரன் (எ-து) — தேக  
சஞ்சாரத் துக்காக வுன்னை நினைப்போன் வரனெனப்படுவோன், வேற்  
ரேரா லுணர்பவன் வரியா னகும் (எ-து) — பிறர்வலிந்தூட்டலா லுணவறி  
வோன் வரியானெனப் படுவோன், அன்னியர் தம்மாற் றன்னு லறியா  
தோன் வரிட்டனுமே (எ-து) — அன்னியராலும் தன்னாலு முனவு நேரி  
டலை யறியாதோன் வரிட்ட னெனப்படுவோன் (எ-று).

தானே சென்றிரங் தோர்வேளையேனும் புசிப்பவன் வரன், பிறர்வலிந்  
தூட்ட வுணவுண்டோன் வரியான், உறக்கத்தில் வலிந்தூட்டியதாயைநோ  
க்கி யெனக்கேணிராத் திரியுணவிட, விள்ளையென்ற சிறுபிள்ளையைப் போ  
லத் தானு முணவுண்டதை யறியாதான், வரிட்டன். எனவே, தன் பசி  
யைத் தன்னு லறிவோன் வரனெனவும், பிறரா லறிவோன் வரியானென  
வும், தன்னாலும் பிறராலுஞ் சற்று மறியாதோன், வரிட்டனெனவுங்குறிக்  
சப்பெற்றார். தானே தன் பசி தெரிந்துண்ண லுடல் வளர்த்தற்கண்டே,  
வதை தவிர்த்தற் கண்றி வேறுக் கண்று, வதையால் நிட்டைப்பங்கமும், நிட்ட  
டைபங்கத்தால் மனக்கலக்க்கமும், மனக்கலக்கத்தால் முன்போலச் சுக  
துக்கத்தில் மொத்துண்டலை தலுமாம், ‘ஆதலினென்க, இச்சை, பரவிச்  
சை, அங்க்கையெனப் பிராரத்வ மூன்றெனலை யிங்கே காண்க. (கூகு)

காடு - கவி. அ - கை.

[இங்கால்வகையாய சீவன் முத்தர்களுக்கு முத்தியிற் பேதமில்லை  
அழினும், பேதகன்மங்களா லுண்டாகுங் தாரதம்மியங்களை  
யிக்கவியிற் கூறுகின்றார்.]

அரிதாகு மிவர்க ஸிவ்வா றநேகரா னலு முத்தி  
சரியாகும் பாடு பட்ட சமாதிக்குப் பலனே தென்றும்  
பெரிதான விட்ட துக்கம் பிரமவித் தனுப விப்பன்  
வரியானும் வரது மற்றை வரிட்டனுஞ் சகமா வாழ்வார்.

(இ-ள்) அரிதாகு மிவர்க ஸிவ்வா றநேகரா னலு முத்திசரியாகும்(எ-து)-  
கிடைத்தற்கரிதாகிய விச்சிவன் முத்தர்க ஸிவனை மனைக்பேதமுடை

யராயினும் முத்திப்பேற்றில் பேதனு சந்துமிலர், பாடுபட்ட சமாதிக்குப் பலனேசென்றால் (எ-து)–பாடுபட்ட பேதகன்மமாகிய சமாதிக்குப் பலன் யாதெனின், பெரிதான விட்ட துக்கம் பிரமவித்தனுபவிப்பன் (எ-து)– மிக்க விண்பத் துன்பங்களைப் பிரமவித்தே யனுபவிப்பன், வரியானும் வர னுமற்றை வரிட்டனுஞ் சுகமா வாழ்வார் (எ-து)–மற்ற வரியானும் வர னும் வரிட்டனும் நிரதிசயானந்தமாக வாழ்வார்கள் (எ-று).

சிதாகாயத்தை யன்றி யிவர்களுக்கு சிலைவேறின்மையின், முத்தி சரி யாகுமெனவும், பலவாருன விவகாரங்களிற் சம்பந்தப்படுதலி னவ்வுற்றி ற்குரிய சுயங்கிடங்கள் தாமேவரும்; வரவே, அதனு விண்பத் துன்பங்கள் விளையும், விளைதலை யனுபவிக்கத்தக்கோன் தானுக்கலால், பெரிதானவிட்டதுக்கம் பிரமவித்தனுபவிப்பனைவும், அனுபவித்தாலு மித்தனையுஞ் சிதாகாயமாகிய தன்னை யெட்டிப்பார்க்கத் தினைத்துணையு மில்லாததாகக் கண்டுகொண்டிருப்பனதை னிவைனுக்கும் முத்தி சரியாகுமெனவுங் கூறி ஞர். கூறவே, நனவு, நினைவு, கனவு, சமூத்தியென நான்காம். இவை, விஸ்மரணையாகவேனும், தஸ்மரணையாகவேனுமிருக்கும். இங்கால்வுருங் தஸ்மரணையர். ஆயினும், பிரமவித்து நனவாகவும், வரன் நினைவாகவும், வரி யான் கனவாகவும், வரிட்டன் சமூத்தியாகவு மிருப்பரென்பது பெற்றும். நனவு விஸ்மரணையாதல், சகத்தாகப் பரிணமித்தலே. நனவு தஸ்மரணையா தல், சிற்பர்காசமாக விளங்கலை. நனவு விஸ்மரணையாயினங்நனமாகவும், நனவு தஸ்மரணையாயினங்கை மாகவும், விரிந்தொடுக்கும். இங்கனமாய விரிவொடுக்கத்தைச் சங்கோச விகாசமென்பர். இச்சகல கேவலங் கற்பித மெனவும், எதார்த்தமெனவு மிரண்டாங்கிற்கும். கற்பிதங் கெடுதல், எதார் தத்தத்தில். எதார்த்தங்கெடுதல், ததாகாரத்தி வென்றிருத்தவி னிவர் சாதனங் ததாகாரமாதற்கென வறிக். இவர் சமூத்திநனவிற் சமூத்தியெனவும், எனைய சமூத்தி மக்கின சமூத்தியெனவுமாம். மூவரும் விடாநிட்டையிலி ருப்பதுபற்றிச்சுக்கமா வாழ்வாரெனவும், விவகரித்தலைப்பற்றி விட்டதுக்கம் பிரமவித்தனுபவிப்பனைவுங் கூறினதேயமையுமெனின், பிரமவித்தினை ப்பற்றி “உள்ளத்துவகையாஞ் கீவன்முத்தர்” எனவும், “தாமரை தண்ணீர்போற் சகத்தொடுக் கடிவாழ்வார்” எனவும், இங்கால்வும் நற வற்புதகுணமுடையரெனவுங் கூறியதெற்றுக்கு? பாரிப்பங்களுக்கின் நனங்தோற்றலேயன்றி வேறன்று. இதுமுடிந்தது முடித்தவென்னு முத்தி.

கால - கவி. அ - கை.

[அஞ்ஞானியர்போல் ஞானிகள் விவகாரிப்பினு மாகாரெனற் கிக்கவியிலுவுமை கூறுகின்றார்.]

பிரமஞா னிகளுங் கண்மப் பேதயர் போலே வாழ்ந்தாற் றிரமறு மஞ்ஞா னம்போய்ச் செனியாத வழியே தென்னிற் பரவுமா காய மொன்றிற் பற்றுது மற்றை நான்கும் விரவின தோடு கூடும் விதமிரு வோரு மாவார்.

(இ-ள.) பிரமனுளிகளுங் கன்மப் பேதையர்போலே வாழ்ந்தால் (எ-து) — பிரமனுமுடையோருங் கன்றத்தையே பயனக்குடைய மூடர் களைப்போல் விவகரிப்பிலொத்துவாழின், திரமறுமஞ்ஞானம்போய்ச்செசு னியாதவழியே தென்னில் (எ-து) — சிலையின்றியவஞ்ஞான நசிப்பதெங்கு னம்? நசியாலிடில் இனிச்செனியாவா ஹங்னனம்? அமையுமெனக் கேட்ட பையாயின், (இதனைக் கூறக்கேள்ளதி) பரவுமாகாய மொன்றிப்பற்ற்றுது (எ-து) — எங்குமொருதகைத்தா வியாபித்துள்ள வாகாயமானது தன்னிற் பற்றினுங்தானென்றினும் பற்றாது, மற்றைநான்கும் விரலினதோடுகூடும் விதமிருவோரு மாவார் (எ-து) — ஏனைய நான்குபுதமுங் தமதகம் புறத்திற் பூரணமாகிறைந்து கலங்குதாகத் தோற்று மாகாயத்திற் பற்றும் வித மெங்கனமோ? அங்கனமில் விருதிரத்தோரு மாவார் (எ-று).

பற்றல்லாத வாகாயத்தைப்பற்றுக நான்குபுதமும் பற்றுமாறுபோன்று, யாதோர் பற்றுமல்லாத சுகத்தைப் பாசபந்தமாகக் கருதிப்பற்றுவத ஞ்ஞானமாதவி னஞ்ஞானியரெனவும், யாவுங் தன்னைப்பற்றுகப்பற்றினுங்தானங்கனமாகாது விலட்சணமா சின்றுள்ளவாகாயம் போன்று, எல்லாப் பற்றுக்களுஞ் சுகமாகக் காணத் தன்னைப் பற்றாகப் பற்றினுங்தானங்கனமாகாதல்ல வல்லவென்றகண்று விலட்சணமாக நின்றுவினங்குஞ் சுகந்தானதல் ஞானமாதவில் ஞானியரெனவும், உபமானமுகத்தாற் கூறியது பீதங் காட்டற்கென்க. ஜயந்திரிபகண்ற ஞெப்திப் பிரியமாக விளங்கு வோர் ஞானியர், ஏனையரல்லாதார்; இதுவேபேதம். மற்றை நான்கும்விரவினதோடுகூடும் விதமிருவோருமாவா ரெனப்பாடமோதி நான்குபுதமுங்தம்மால் மிசிரிம்பித்த பவுதிகங்களோடும் பற்றும்; இவ்விதமாக ஞானியஞ்ஞானியரிகுவரும்பேதமாவா ரென்றுறை கூறுவாருமூளர். உபாதிகாரணமாக ஞெப்திப்பிரியமிறண்டாக நிறபோ ரஞ்ஞானியர்; உபாதிரகிதங் காரணமாக எகமாகவிளங்குவோர் ஞானியர்; ஏனைனில், ஞெப்திப்பிரியத்தைக் கற்பிதமாகக்காண்போரிவர். அன்றுகக் காண்போரவர். கற்பிதமெனின், கோதனையிலன்றுகப் போவானேன்? ஆதவினிரண்டுமேகம். எகமெனின், முன்னிரண்டானாலுள்ளே இப்போதேகமென்னலாம். இரண்டாகக்காணப்படுதலுபாதிச்சித்த நாட்டத்தாலன்றி யின்றென்பம். நாட்டபேதத்தாலங்கணங்கதோற்றியதன்றி ஞெப்திப்பிரிய மிரண்மென்று, ஒன்றுமன்று. இங்கன்காண்போர் தீர்ந்தஞானியர்; இதில் தடுமாற்றமுடையோர் ஞானியரேனுமஞ்ஞானியரே, இவரைத்தானஞ்ஞானியரென்று ரிஞ்ஞாலாசிரியர். ஏனையோரைச்சொல்வதி விவ்வளவு சிறப்பின்று. வெள்ளைமாழியெனக்கண்டபடியுரைகொள்ளற்க. இதுவே பரம்பரை யுரையெனலை ஞாயத்தாற்காணுதி.

(க-து.) ஞெப்திப்பிரிய மேகமென்றாகும், அன்றென ற்கு மியையுமென்போர் ஞானியரென்பது. இது தீர்க்கவாராய்ச்சியின்றெல் விளங்காது, உலகுளோரையஞ்ஞானியரெனக் கொள்ளி னிடிவி வென்னை? (கங)

காந்தி - கவி. அ. கை.

[சீவன் முத்தரைச் சேவித்தலா லாயயைனையும், இவர்களினியாகும் விதேக முத்தினிலை கூறப் புகுதலையு மிக்கவியிற் கூறுகின்றார்.]

சீவன்முத்தரைச் சேவித்தோர் சீவனைய ஜெடுமா லான மூவரு மகிழ் நோன்பு முழுவதுஞ் செய்து சங்ம பாவன மானு ரெண்று பலமறை முழங்கு மிப்பான் மேவருஞ் சீவன் முத்தர் விதேகமுத்தி தியுநீ கேளாய்.

(அ-ள்) சீவன் முத்தரைச் சேவித்தோர்(எ-து) —யாவரிடைவிடாமல் சீவன் முத்தரை முறைப்படி தரிசனஞ் செய்துவருபவரோ அவர்கள், சீவனைய ஜெடுமாலான மூவருமகிழ் நோன்பு முழுவதுஞ்செய்து (எ-து) —சீவனும் பிரமாவும் விஷ்ணுவுமாகிய மும்மூர் த்திகளு மகிழும்படிசெய்யவேண் டிய தவங்களைனைத்தையுன் குறைவின்றிச் செய்து முடித்து, சங்மபாவன மானுரென்று பலமறை முழங்கும் (எ-து) —சென்மஞ் சுத்தமாயின ரென்று சகலவேதங்களு முறையிடும், இப்பால் மேவருஞ் சீவன் முத்தர் விதேகமுத்தியுநீ கேளாய் (எ-து) —இனிக்கிடைத்தற்கரிய சீவன் முத்தர் களைப்பற்றிச் சொன்னது மன்றியும் அவர்களைடயும் விதேகமுத்தி நிலையையும் யாங்கூறக்கேளுதி (எ-று).

இவரைத்தரிசித்தலா விவரதுநேர்க்குப்பட்டுக்கொண்டேவரும், வருத வன்றியும் இவர்கள் நல்லவர்களென் றுன்னவுங் கிடைக்கும், இங்ஙனமாய எலன், எந்தத் தவப்பேற்றினு மீக்குறவின் சன்மபாவன மாதற்குத் தடையென்னை? சென்மநாசன மானுரைக் கூருமையி னேற்றற்பாலதே. சென்ம சுத்தமென்றது, ஞானசாதனத்துக் கியைந்த தனுவைபலமறைச் சருக்கம் நான் மறையாதவின் பலமறை யென்றார். சீவன்முத்தி யறிவே தானுதல்; விதேகமுத்தி துரியாதீதமாதல். இவை யெல்லாஞ் சொல்லா வன்று, உழைப்பாலென வுணராக. (காந்தி)

காந்தி - கவி. அ. கை.

[ஞானிகளின் ஆகாமிய முதலிய மூன்று வினைகளும் படிம்பாட்டை மிக்கவியிற் கூறுகின்றார்,]

பஞ்சினை யூழித் தீப்போற் பலசென்ம விவித வித்தாஞ் சஞ்சித மெல்லா ஞானத் தழல்சுட்டு வெண்ணீ றுக்குங் கிஞ்சிதா காமி யந்தான் கிட்டாமல் விட்டுப் போகும் விஞ்சிய பிராரத் தத்தின் வினையனு பவித்துத் தீரும்.

(இ-ள்) பஞ்சினை யூழித் தீப்போல்(எ-து) —பஞ்சை வடவாக்கினியெங் ஏன் நீருக்குமோ வதுபோல, பலசென்ம விவிதவித்தாஞ் சஞ்சித மெல்லா ஞானத்தழல் சுட்டு வெண்ணீ றுக்கும்(எ-து) —பல சென்மங்க ஞான்டாத ற்கு நானுவீத விவைதபோலுமிருக்கின்ற சஞ்சிதவினைத்தையும் ஞா

ஞக்கினியெரித்து வெண்ணீருக்கிவிடும், கிஞ்சிதா காமியங்தான் கிட்டா மல் விட்டுப்போகும் (எ-து) — ஆகாமியங் தினைத்துனையேனுங் கிட்டாமல் விட்டோடிப்போகும், விஞ்சிய பிராரத்தத்தின் வினையனுபவித்துத்தீரும் (எ-து) — அவை நீங்கலாகமிஞ்சினின்ற பிராரத்துவ வினையை யனுபவித்தே தீரவேண்டும் (எ-து).

ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்துவம் என வினை மூன்றாம். அவற்றுள், ஆகாமியம், மதி விதியென விரண்டாம். தானிச்சித்த வண்ணம் வேண்டுமெனால், மதி. அவ்வண்ணங் கைகூடல், விதி. கூடாமை, சஞ்சிதம். சஞ்சிதம், பை. என்றால், கைகூடா அவாக்களனைத்து மடைக்கப்படும் பை. விதி, ஊழ், பிராரத்துவமென்பன பொருபொருட்களாவி. மதி; பந்தம், விடுதியென விருதித்தத்தாம். பந்தகன்மம், பொருளால்லவற்றைப் பொரு ளென வேண்டியவால். விடுதிகன்மம், பொருளால்லவற்றைப் பொருளன் ரெனச் சோதனை, ஞாயம், பொருத்தமென்னு மிம்முன்றுமுகத்தாலஜூயங் திரிபின்றிக்களைஞ் துள்ளதை யுள்ளதாகோடல். விடுதிகனமவிதி, இவ்வண்ண நேரிடல். பந்தகன்மவிதி, அவ்வண்ண நேரிடல். இப்பாகு பாட்டுண் முறைப்படி செல்லில் யாதும் முரணுது. விதிமதியளவு தெரியாதார் தீர்வுகொள்ளின் அது “வம்பின்றி வட்டாடியற்றே” என்பதுபோலாம் பிறவிக் கேதுவாதல், பந்தகன்மம். முத்திக் கேதுவாதல் விடுதிகன்மம்.

(க-து) இங்கால்வரும் விடுதிகன்மத்தாரென்பது. ஞானக்கினியின் மிக்க வக்கினி யுண்டென்பார் தற்காணர். பந்தகன்மமா சின்றது, அஞ்ஞானம். விடுதிகன்மமா சின்றது, ஞானம். இங்கேஞானமென்றது, பரஞானமாதலின் ஞானத்தீயென்றார். இந்த ஞானத்தீயே யெங்கனு மேலிடலின், சஞ்சிதம் பஞ்சபோல்வதா லெங்கனமதன்முன்னிற்கும், இனியவாவு மாகாமிய மெங்கனங் தோன்றும். இவ்வன மிருக்கப் பிராரத்துவ மனுபவித்துத் தீராமலெங்கன மொழியும்; ஆதவின் விஞ்சிய பிராரத்தத்தின் வினையனுபவித்துத் தீருமென்றார். இங்கெநிச்செல்லார், குதர்க்கிகள்.

காச - கவி. அ - கை.

[இவர்கள் முன்னர்ச் செய்த கல்வினை தீவினைக் காலும் வகை யிங்கனமென விக்கவியிற் கூறுகின்றார்.]

பொறுமையாற் பிராரத் தத்தைப் புசிக்குநாட் செய்த கன்ம மறுமையிற் ரூடர்ந்தி டாமன் மாண்டுபோம் வழியே தென்னிற் சிறியவு ரிகழ்ந்து ஞானி செய்தபா வத்தைக் கொள்வ ரறிபவு ரறிந்து பூசித் தறமெலாம் பறித்துண் பாரே.

(இ-ள்) பொறுமையாற் பிராரத்தத்தைப் புசிக்குநாள் செய்த கன்மம்(எ-து)-மிக்கவமைதியோடும்பிராரத்துவத்தை யனுபவிக்குங்காலத்தில் தன்னையறியாமல்செய்தகன்மமானது, மறுமையிற் ரூடர்ந்திடாமல்மாண்

ஓபோம்வழி யேதென்னில் (எ-து) —இனிவரும் பிறவியில் தொடர்ந்து வராம ஸழிந்துபோதற்கு வகை யாதென்னில், சிறியவரிகழிந்து ஞானி செய்த பாவத்தைக்கொள்வர் (எ-து) — மெய்யர்போ னடித்துக்காட்டும் புத்தி யீனர் மெய்ஞ்ஞானியரைத் தமது புன்னடைவழிச் சென்றில் ரெனவைது அவரறியாது செய்த பாவத்தைப் பறித்தனுபவிப்பார், அறிபவரறிந்துபூசி த்தறமெலாம் பறித்துண்பாரே (எ-து) — இவர் சிறிய ரிவர் பெரியரென வறியத் தகுந்திறத்தின் ரிவர் மெய்ஞ்ஞானிய ரென்றுணர்ந்து அர்க்கிய பாத்திய முதலியவற்றால் திரிகரண மொத்து மெய்யன்புகொடு பூசித் தவர் செய்த நல்லறமனைத்தையு மபகரித் தனுபவிப்பார் (எ-து).

பொறுமையாவது; முன்னும் பின்னும் யோசித்து எடத்தல். அதாவது; இன்பழுங் துண்பழுமாறத் தகையதாதவின் செல்வம்வங்துழிக்களிப் பதும், வறுமைவங்துழித் துக்கிப்பது மின்றிநிற்றல். செய்தகனம்மென்ற து; நற்கனம் தூர்க்கன்மத்தை. நற்கன்மம், நடந்துகாட்டல். தூர்க்கன்மம், பொய்சொல்லல். பொய் சொல்லாவது, இவர் நின்றுழி விரைங்தோடும் பசுவைத் தான் காணினும், பின்னரரைநாழியை கழித்ததனைப் பற்றவை வழித்தாய்க் கைவாள் கொடுவிரைங்தோடுவோ னிவரைக்கண்டு கேட்க, இவரிவன் கைவாள் கண்டறியே நென்னால், இதுபோல்வன பிறவுமாம். சிறந்ததுயிரோ, உணவோ? உணவெனின்; அது அன்னம், காய், கணி, கிழங்கு முதலியவை யன்றே? அதனால் வலியின்றெனின், உண்ணுடல் எறும்பு, கரையாள், நாய், புலி முதலியவற்றிற் கிரையாக நீ சம்மதிப்பையா? அதுபோலென்றறி. கொலைப்பாதகண் புலி முதலியவைக ஞாயிரன் ரேரே விவற்றைக் கொல்லலா மென்பதென்னை? இடுக்கணேரிட்டுழி, யென்க. தன்னுயிர்போற் கானுதுழியென்பயன்? இவை யூனைத்தையு மனு நூலாற் காண்க. இஃத்தறிந்து செய்தல். அறியாது செய்தவாவது; எடந்து செல்லுழி எத்தனையோ வுபிர் காலிலகப்பட்டுமாளாலும், இன்னுமிவைபோல்வன பிறவுமாம். செய்த கன்மெனப் பொதுப்படக் கூறியதனால், அறிந்து செய்தகன்மம், அறியாது செய்தகன்மென்றாம். இஃதன்றியு மிக்கவி யில் தானே இவர் செய்த பாவம், இவர்செய்த புண்ணியமென்றிருக்கின்றன, ஜயமென்னை?

(கங்)

காடு - கவி. ஆ - கை.

[அவித்தை முதலிய மூன்றுதனுவு கசிக்குமா றிங்கனமென விக்கவியிற் கூறுகின்றார்.]

அரியமெய்ஞ் ஞானத் தீயா லவித்தையா முடனீ றுமே  
பெசியது லமுங்கா லத்தாற் பிணமாகி விழுமங் நேர  
முரியகுக் குமச ரீ முலையிரும் புண்ட ரீபோற்  
ஹரியமாய் விபுவாய் நின்ற சொருபத்தி லிறந்து பேரமே.

(இ-ள்.) அரிய மெய்ஞ்ஞானத்தீயா லவித்தையா முடனீ றுமே(எ-து)- கிடைத்தற்காய் மெய்ஞ்ஞானமென்னு மக்கினியினு லவித்தை யென்னுங்

கஂ.அ

## கைவல்லியநவந்தம்.

காரண சரீரம் பஸ்மமாம், பெரிய தலமுங் காலத்தாற் பின்மாகிவிழும் (எ-து) — பருத்த ஓலதேகமும் பிராரத்த முடிவுகாலத்திற் பின்மாக விழுந்து விடும், அங்கேரமுரிய சூக்குமசரீர மூலையிரும்புண்ட நீர்போல் (எ-து) — அக்கணமே தனக்கென்றுரிய சூக்கும சரீரமோ உலைக்களத்திலக்கினியிற் காய்ச்சி வெளியிலெடுத்த விரும்பிற்பெய்த நீரெங்கனஞ் சன்னிதிப்போ மோ அங்கனமே, துரியமாய் விபுவாய் நின்ற சொருபததி விறந்துபோமே (எ-து) — துரியமாயும் வியாபகமாயும் விளங்கானின்ற பிரமசொருபத்தில் நாசமாம் (எ-து).

அவித்யாநாசம் வேறென்று வன்மையின் ஞானத் தீயாலெனவும், புல் பூண்டு நாசமாயினு மீண்டும் மூளைப்பதுபோலா மென்னாங் குறிப்பை மறுக்க நீருமெனவும், தாலநாசம் வேறென்று வன்மையின் காலத்தாலெ ணவும், அவித்தை நீருயிவிடத்து மீண்டும் மூளைக்காதென்பது தோன்றப் பின்மானில் விழுமெனவும், அவித்யாநாசம் வரினும் சொருப முதியாவிடத் துதிக்குமென்பது தோன்ற, அங்கேர முரிய சூக்குமசரீர மூலையிரும்புண்ட நீர்போல் துரியமாய் விபுவாய் நின்ற சொருபததி விறந்துபோமே யென் அங்குறிஞர். அவித்தை, ஒன்றை யொன்று வனார்தல். அவித்தையாகிய காரண சரீர சிங்காவளவும் மனமாகிய சூக்கும சரீரங் கணக்கின்றி வந்தழி யும். அம்மனமாகிய சூக்கும சரீரம் சிங்காவளவும் தாலசரீரங் கணக்கின்றி வந்தழியும். காரணசரீர நசிப்பே சூக்கும சரீரநாசம். சூக்கும சரீரநசிப்பே தால சரீரநாசம். இங்கனமாதலை விளக்க விக்கவியிற் கூறிய முறை யென்க.

(கங்கி)

காகு - கவி. அ - கை.

[காரணசரீர நாசனாசனுவிழுப்பே விதேக முத்தியாதலா விந்த விதேகமுத்தி நிலையைச் சீவன் முத்தர்க ளடைவ ரென் பதை யிக்கவியிற் கூறுகின்றூர்.]

கடமெனு முபாதி போனற் ககனமொன் றுனுற் போல  
ஏட்டெலனு முபாதி போன வுத்தரஞ் சீவன் முத்த  
ரடிமுடி நடுவு மின்றி யகம்புற மின்றி நின்ற  
படிதிகழ் விதேக முத்திப் பதமடைங் திருப்ப ரென்றும்.

(இ - ள.) கடமெனு முபாதிபோனற் ககனமொன் றுனுற்போல (எ-து) — குடமெனு முபாதி யழிந்துபோனால் நான்காகாயமு மேகமாவ தெங்கனமோ வங்கனமே, உட்டெலனு முபாதி போனவுத்தரஞ் சீவன் முத்தர் (எ-து) — காரண சரீரத்தோ டேனைய விரண்டு சரீரமு மொக்க நசிக்கும் நசித்த வக்கணமே சீவன் முத்தர்கள், அடி முடி நடுவு மின்றி யகம்புற மின்றி (எ-து) — ஆதிமத்தியாநத மென்பதின்றியும் அகம்புற மென்பதின்றி யும், நின்றபடி திகழ்விதேக முத்திப் பதமடைங் திருப்பரென்றும் (எ-து) — இருங்தவண்ண மிருங் தென்றுமொருதுகைத்தாக விளங்குகின்ற விதேக முத்தி நிலையை யென்று மொருபடித்தா யடைங்திருப்பர் (எ-து).

## தத்துவவிளக்கப்படலம்.

கங்க

கடமெனுமுபாதிபோன்ற ககனமொன்றான்போல என்றதனால், மேகமென்னுமுபாதிபோன்றக்கணமொன்றான்போல வென்பதை வருவி க்கவேண்டும், வருவித்தால் மாத்திரம் நான்காகாயமு மேகமாகலாம். அங்கு நம்மன்றேல் கடாகாயமும் கடசலப் பிரதிபிம்பாகாயமு மொன்றான்போலவெனப்பொருள்படும். படவே, சீவனுஞ் சீவசாட்சியுமேகமாம்; ஏக மாயின், சுசனும்சுசுவரசாட்சியுமேகமாவுதன்னேர்; இன்றூயின், மாயாநாசமின்றூம்; இன்றூயின் மீண்டுமவித்தை தோன்றும்; தோன்றவே, முன் போலவிபரி தமயமாம். ஒன்றைச்சொல்லும்போ ததனினத்தையுங்கட்டி மூடிக்கவேண்டும். என்னை? “ஒன்றினமுடித்தறண்ணினமுடித்தல்” என்பதோருத்தி, யென்றுபவனாந்தி யோதுதவின். உடலெலு முபாதிபோன வுத்தரமென்பதற்குப்பொருள், மாயை, அவித்தையென்னுங் காரணசரீர ததைக் கொள்ளாவிடில், சூக்கும், தால் தனுநாசத்தான் முத்தெய்தற்பாலதோ, அடைந்தாருள்ளோ, அங்குங்கூறுஞ் சுருதி யாதானுமுளதோ, உளதெனில் தற்பக்குதி, இதுநம்பிக்கைதுல்போலன்று, எதார்த்தம். எங்கு நம்மெனின், உணர்தற்பாலதுடலன்று, உயிராதவின், உணர்வை யுயிரெனப் பெற்றும், இங்குங்காயதைவிளக்க விதேகமுத்திப் பதமடைந்திருப்பரென்றார்.

(க-து) சீவ்ன முத்திமேலேடே விதேகமுத்தி யென்பது. (கங்க)

கங்க - கங்கி. அ - கை.

[இவ்வனுபவம் பண்டையதேயின வுதாரண முகத்தா விக்கவியிற் கூறுகின்றார்.]

சொல்லியம்ககனே யெங்குஞ் சூழ்வெளி யிருக்க மண்ணைக் கிகல்லிய பின்னர்த் தோன்றுங் கிணற்றினு காயம் போல வொல்லையாம் பிரம நூலா அற்றது போலே தோன்று மெல்லையி னுமெப் போது மேகமென் நிருந்தி டாயே.

(இ-ன.) சொல்லியமகனே யெங்குஞ் சூழ்வெளியிருக்க (எ-து) — சன திட்டப்படி நிட்டைக்கூடிச் சொல்லிய நூனபுத்திரா! பூமியைச் சூழ்ந்த வெளியான துள்ளும்புறம்பு மெங்கணும் பூரணமாயிருக்க வத்தைவிட்டு, மண்ணைக் கெல்லியியின்னர்த் தோன்றுங் கிணற்றினகாயம்போல (எ-து) — மண்ணைக் கிண்டி யாழுமாகத் தோன்றியின்னர் புதிதாகத் தோன்றுங் கிணற்றில்லை வாகாயத்தைப்போல, ஒல்லையாம் பிரமநூலாலுற்றதுபோல தோன்றும் (எ-து) — பழமைக்கெல்லாம் பழமையாகிய பிரமசொரூப மானது நூனசாஸ்திரத்தா விப்போது நூதனமாக வுதித்ததுபோல வினங்கும். (அங்கு மன்று) எல்லையினு மெப்போது மேகமென்றிருந்திடாயே (எ-து) — காலாதிதமான நாமெப்போது மேகமாக விளக்கும் பிரமசொரூபமென் றகலாதிருந்திடுக (எ-து).

கிணற்றுகாயம் புதிதாகத் தோன்றுமாறுபோன்று, நூனசாஸ்திரவி சாரமுகத்தாற் பிரமம் நூதனமாகவுதித்ததுபோற் ரேன்றினும் அங்கு

மென்ன ந்தக. நாமேபிரமசொருபமாயிருக்க முன்னர் விளங்காததென்னை? இப்போது விசாரித்ததுபோல அப்போதும் விசாரிக்கி விரிதேபிரகாரமாக விளங்குதும், ஆதலி னப்போதொருபடித்து மிப்போதொருபடித்து மன்று நாமென்பார், எல்லையினுமெப்போது மேகமென்றிருந்திடாயே யென்றார்.

(க-து.) என்று மொருபடித்தாவிளங்குவமாதவின் விடாதுபற்றுகவென்பது. இன்னாலிலையினம் யாமென் றளவை நூலாலெல்லை கணித்தற்காரியமெனப்பொருள் கொள்ளினும், எல்லையினுமென்பது பொருந்தும். (க-ஏ)

க-ஏ - கவி. அ - கை.

[இதனினு முறுதிமொழி வேறின்றென விக்கவியிற கூறுகின்றார்.]

கானனீர் கிளிஞ்சில் வெள்ளி கந்தர்ப்ப நகர்க னாலூர்  
வானமை கயிற்றிற் பாம்பு மலடிசேய் முயவின் கோடு  
பீனமாந் தறிபு மானிற் பிரபஞ்ச மெல்லாம் பொய்யே  
ஞானமெய்ம் மகனே யுன்னை நம்மாணை மறந்தி டாதே.

(இ-ள்.) கானனீர் கிளிஞ்சில்வெள்ளி கந்தர்ப்பகர்க்காலூர் வானமை கயிற்றிற்பாம்பு மலடிசேய் முயவின் கோடு பீனமாந் தறிபுமானிற் பிரபஞ்சமெல்லாம் பொய்யே (எ-து) — கானவின்கண் ணீர்போலவும் கிளிஞ்சவில்வெள்ளிபோலவும் கந்தரவங்கரம்போலவும் சொப்பனப் பிரபஞ்சம்போலவும் ஆகாயத்திற் கருமைபோலவும் பழுதையிற் பாம்புபோலவும் மலடிபுத்திரன்போலவும் முயல்கொம்புபோலவும் பருத்த கட்டையிற் களன்போலவும் சமஸ்த பிரபஞ்சமும் பொய்யே, ஞானமெய்ம்மகனே யுன்னைநம்மாணை மறந்திடாதே (எ-து) — பரஞான மொன்றுமே மெய் சற்புத்திரா நீ ஞானமாதவி னுன்னையென்மே லாணைப்படி மறவாலதுவாக விளங்குதி (எ-று).

சமஸ்தமு மித்தையென்பதற்குத் திருஷ்டாந்த மொன்பதுவகையுள், மலடிசேயென்பதொன்றுஞ் சொன்மாத்திரம். எனையவெட்டும், சொன்மாத்திரமுந் தோற்றன்மாத்திரமுமாம். ஒவ்வொருஷ்டமுந் தத்தங் காரியவகையால் மகத்தும், காரணவகையா லணவுமாதல்போல, அண்டபின்டமுதலியபளதிகமுமாம். இதனை வல்து பரிசோதனையாற் காணலாம். இப்பந்றியும், ஆகாயத்தையன்றி நான்குஷ்டமும், நான்குஷ்டத்தையன்றி யண்டபின்டசராசரவடிவங்களு மில்லையே; ஆகாயம், சமஸ்தத்திற்கு மாதாரமு மகம்புறமுமாந்திப்பதுபோலத் தனக்கெங்கே? இன்றெனின், யாது பொருள்? இருந்தாலன்றே கணிக்கலாமெனின், எவற்றிற்கு மாதாரமாவானேன்? அங்கனாந்தோற்றன்மாத்திரமன்றி வேறன்றெனின், சுனியமென்னலாமே; இதனைமறுப்பது வழு. சுனியமெனல் பொய்யன்றேவெனின், தனக்கெனக்க்யம் பொன்றின்மையின் பொய்யே. ஆகாயம் பொய்யாயின், அதன்காரியமெனத்தும் பொய்யாகவேண்டுமே யெனின், சுனியமாழடியாது சோதனையிற் காட்டவேண்டுமே, கூடாதெனின், மறுப்பதென்னை? ஆதலின் சமஸ்தமும் பொய்யெனவும், பொய்யென் தேற்றத்

கியைந்த வொன்பதுவகை திருஷ்டாங்கமினைய வெனவுங் கூறினார். கூறிய தாற் குற்றமென்னை, உண்டெனின், சோதனையாதியா லுணர்த்தவேண் டும். கூடாதேல் பேசாமை நன்கு. கானலாதியே நீராதியாக மாருத் தோற்றுமாறு போன்று, ஞெப்தியே சகமாதியாக மாருத்தோற்றவி னிவ்வுவமைபொருங்தும். நீராதியாரோபம், கானலாதி யதிட்டானம். அதுபோலச் சகமாதியாரோபம், ஞெப்தி, அதிஷ்டானம். சமஸ்தமும் ஞெப்தியன்றேல், சோதனையில் சமஸ்தமும் ஞெப்தியாக முடிவு தெண்ணை? ஆதவின், பொருங்தும். இதன்றியும், ஆராய்வதன்முன்னருல கம் நாமருபமாகவும், பின்னரன்றுகவுங் காண்டவியாது? நாமருபம்பாழி லும், பாழ்நாமருபத்திலுங் காணுத தெண்னை? ஒன்றிலொன் றின்றுதவி னில் கண்ணியோன்னியாபாவமாயிற்று. இங்ஙனமாக நிற்பதும், ஸின்றுணர் வது மறிவாதலா விதுபாவம். பாவம், உண்மை. அபாவம், இன்மை. எனவே, அறிவையன்றி யாதுமின்றெனப்பெற்றார்கள். பெறவே, அனைத்துங்கிரி சியம், தான்றிவு என்றாயிற்று. ஆகவே, தன்னையன்றி யனைத்துமின்றென க்கண்டாம். காணவே, மறக்கவேண்டியதனைத்தையும், மறவாமலிருப்பது தன்னையுமெனப் பொருட்டருகின்றது. தருதலின், ஞானமெய்ம்மகனே யுன்னைமறந்திடாதேயெனவும், இதுபோற்சத்தியம் வேரேன்றின்மை யின் நம்மாணையெனவங்கூறினார். மதத்த ரிதனை மறுக்கவலியுள்ரேல் தமது ஞெப்தியைத்தள்ளியுலகிருக்கத்தெரிவிக்கட்டும். பூரணபண்டிதருமோ; யாதானுமோர் பெயர்ச்சொல்லையேனும், வினைச்சொல்லையேனும், வஸ்து சோதனையில், அல்லவல்ல, இல்லையில்லையென்றகலாதிருக்கவும்பாதான வபாதேயவகையால் விகாரமின்றி யோர்முதலிருக்கவுங் தெரிவிக்கட்டும். கூடாதெனின், மறுத்தலும் வலியுளர்போற்கூறலும், தம்போற்பேதயர் வியக்கவன்றே. இதுநிறக; அனைத்துமித்தை, அறிவே சத்தியமென்றுவே தமுடிவும் உபநிடதங்களும், கீதைகளுங்கூறுவது, மூடத்தாலோ, விவேகத்தாலோ? மூடத்தாலெனின், அறிவையன்றித் தினைபாலிடமிருக்கீத் தெரிவிக்கலாமே. கூடாதெனின், விவேகத்தாற் கூறியதென்பம். கூடாதெனின், சொல்வாதமாமுடியும், முடியவே, பயனின்றியசொல்லாற்பகை கேரிட்டழிதும். இக்கவி தத்துவவிளக்கப்படல முடிவாதலா விங்ஙனங்கூறினுரைவரிக. நான்குகாலத்தினு மித்தையென்றகுத் தக்கவுதாரணங்கூறியது; என்று மூலகுண்மையெனக்கொள்ளாதிருத்தற்கும், இப்போது மித்தையல்லவெனவும், ஓரவஸ்தையில் மற்றேரவஸ்தையில்லாததால் மித்தையெனவும், வேதம் பொய்சொல்லுமாவெனவும், இவையெல்லாம் பக்குவழு மனுபவழும் வந்தால்தெரியுமெனவும், இங்ஙனமெல்லாம் வினாவாதுசொல்வதைக்கேட்ப தெமதுமரபெனவுங்கூறி யுணர்வைவளர்க்கத்தெரியாதுணர்வு வளர்ப்பார்போற்காட்டி யுடலைவளர்க்குங் கள்ளானுணிய ரிவரெனக்காட்டற்கு மென்க. இப்போது மித்தையல்லவெனின், அங்கியோ

ன்னியாபாவம் யாதுக்கு? ஆதவின்வழு. ஓரவுஸ்தையில் மற்றேரவுஸ்தை வில்லாததா லப்போது மித்தையெனின், அவஸ்தையொன்றி லொன்றில் ஸாதேனு மூலகமின்றே? உண்டெனின், உலகை மித்தையென்னலாமோ? இவனுக்கில்லையெனின், இவனுவுலகம். அன்றெனின், வேறுமிருக்க, இல்லையென்னலாமா? அதுவழு. வேதம்பொய்சொல்லுமாவெனின், உயிர்கள் செனிக்காததற்கிவ்வுலக காலவரையறையாதோ, இன்றெனின், வரையின்றியவுலகை வேதமித்தை யென்னலாமோ? இதனைச் சான்றேர்களேற் பதென்னை கொலோ? அபிமானத்தா லன்றே அன்றெனின்; எப்போதின் ரேருவுலகம். எப்போதுமிருக்கின் றதெனின், வேதமுன் சான்றேரு மூலகை மித்தையெனக்கூறுவதுவழு. இவையெல்லாம்பக்குவழு மனுபவழும் வந்தால் தெரியுமெனின், இவ்விரண்டிலையும் வந்தார்மித்தையென்றுலகைக்கூறலாகாதோ? கூறுவதையுனர்தற்கு வலியின்றேலென்செய்வே னெனின், சுருதி, யுக்தி, அனுபவமென்னு மூன் றனுள், அனுபவம் பின்னராகட்டும், இப்போது முரணின்றிச் சுருதியுலகை மித்தையென்றுக்கரைகூறலாகாதோ? வாசித்தால்தெரியுமெனின், வாசிக்கத்தெரிந்து மெவருமூரைகேட்பானேன். இன்னென்றோதாகட்டுமெனின், எங்கேனுங்கேட்டு வந்து சொல்லுதற்கோ? அன்றெனின், இப்போதுசொல்லலாமே. யோசிக்கவேண்டுமெனின், யோசியாமற்றெனிக்ததெங்நனம். இவையெல்லாழுமுப்பற்று, ஆதவின் வழு. இங்னமெல்லாம் வினாவாது சொல்வதைக்கேட்பதெமதுமரபெனின், அஞ்ஞானஞ்சங்தேகம் விபரீதங் தெரிவதெங்நாலே? கேட்டுக்கொண்டுவரில்தானே தெரியுமெனின், அங்னாங்தெனின்தார் சொல்லலாமே. சொன்னால் கேட்கவலியுண்டோவெனின், உண்டோ வில்லையோ? அதைக்குறித்து முன்னமேபேசியாயிற்று. முன்போல்வளர்த்துக்சொல்லல் விவரத்தமாம். ஆதவினிதுவும் வழு. முறையே யிவையெல்லாங்கதெரியாதார், உலகுபொய், ஞானமீம்யென்பதை வாசித்துமென்பயன். கேட்டுத்தெரிந்தாலன்றிப் பயன்படா. கேட்டுத்தெரிந்தவனீயாதவின், ஞானமாகியவன்னை மறந்திடாதேயென வாஜையிட்டுக் கூறினார். சத்தியஞ்சத்தியம்.

(கங்க)

தத்துவவிளக்கப்படலம்

மு றி றி றி று.

திருச்சிற்றம்பலம்.

சந்தேகந்தெளி தலாவது:

— சந்தேகத்தினின்றுதெளிதல். முன்னர்தத்துவவிளக்கப்படலத்தில் தாஞ்சிற வான்மாவை விளக்க விளங்கினாற்போல, செகமாதி திரிபதார்த்தங் காரணமாகவெழு மையத்தைத் தெளிவிக்

## சந்தேகந்தெளிதல்படலம்.

ககங்

கத்தெளிதல். இஃகைதாம் வேற்றுமைத்தொகை நீங்கற் பொருள். ஆத வின் தத்துவ விளக்கப்படலத்தின்பின் வைக்கப்பட்டது.

க - கஹி. அ - கை.

[முன்னர்ச் சொருப சமாதிக்கண் தானேதானுகத் தளித்த  
சித்தவிருத்தியானது மீண்டும் திரும்பா தங்கனங்  
திரப்படவேண்டியதற்கு மாருவுதிக்கு மையங்திரிபுகளை யகற்றித்  
தெளிவுபெறுநெறியை யிக்கவியிற் கூறுகின்றார்.]

நரர்குழி பறித்து மெள்ள நாட்டிய நெடிய கம்ப  
முரமுறக் குத்திக் குத்தி யுரப்பிக்கு முபாயம் போலப்  
பரமாஞ் சொருபங் தன்னிற் பற்றிய மனேவி ருத்தி  
திரங்கிலை பெறச்சங் தேகங் தெளிதலை மொழிகின் ரேனே.

(இ-ளீ.) நரர்குழி பறித்துமெள்ள நாட்டிய நெடிய கம்பம் (எ-து) — மனிதர்க் ளாழுமாகக் குழிதோண்டி மெதுவாக நாட்டின பெரிய கம்பமா னது, உரமுறக் குத்திக்குத்தி யுரப்பிக்கு முபாயம்போல (எ-து) — இனி யாதினாலும் மசையா துறுதிப்படவேண்டிக் கல்முதலியவைகளைப் பெய்தக் குழியைக் குத்திக் குத்திப் பலப்படுத்துமா ரெங்கனமோ வதுபோல; பரமாஞ் சொருபங் தன்னிற்பற்றிய மனேவிருத்தி(எ-து) — பிரமசொருபத்தி லழுங்கிய மனேவிருத்தியானது, திரங்கிலைபெறச் சந்தேகங் தெளிதலை மொழிகின்றேன்(எ-து) — அங்கனமே யுறுதிபெறும் வண்ணஞ் சந்தேகங் தோன்றுமாயினதைனைக் களைந்து தெளிவுபெறுமா ரெங்கனமோ வங்கனமாய நெறியைத் தெரிவிக்கின்றேன் (எ-று).

“சித்தின் மூயல்வாற் சித்தாகுஞ் செடத்தின் மூயல்வாற் செடமா கும்” என்ற கூறியவாறு மனேவிருத்தி யிருப்பதனால், மீண்டுஞ் சடமாகா வண்ணங் காக்கவேண்டும், காத்தற்கிடையூறென்னை? சகச சமாதியின்று தவின் உலகங்தோன்றும். தன்னென்றிக்கண்ணிற்கினங்கிடிருக்கின்றுங் தோன்றுது. அயர்ந்தால் தோன்றும், ஆதவினுலைகைச் சின்மாத்திரமாகக் கரைக் கில் தோன்றினுங் தோன்றுவிடினு மிடையூறின்று. அங்கனங் கரைப் புழித்தடைகள்வரும். அத்தடைகளாவன:— மலவிசர்ச்சனாம், சலவிசர்ச்சனாம், இவை பற்றியேனும், உணவு பற்றியேனுஞ் சொருபசமாதி விட்டகலவேண்டும், அகலவுழித்தேகங் தோன்றும், தோன்றவே சராசரங்தோன்றும், தோன்றவே, தேசம்-காலம் - வீடு - பட்டணமுதலியவை தோன்றும், தோன்றவே திரிபுடி தோன்றும், தோன்றவே இச்சாஞானக்கிரியை யுண்டாம், உண்டாகவே, விரத்திகள் மேலிட்டழிவது போலவனவாம். ஆதவின் நிட்டைகலையும்போதே சங்கற்பங்கதோன்றும், அங்கனங் தோன்றுவது குருப்தியாதலா லதைனை யங்கனை சிற்பர்காசமாக விளக்கி விளைத்து மங்கனமாம். திரிபுடியுஞ் சிற்பர்காசமா யேகமாக விளங்கும். இங்கனம் பழகல் சகச சமாதி. இதற்குத் தடை சந்தேகம். இதைனைக் கெடுத்தல்

கடு

ககசு

## கைவல்லியநவநீதம்.

தெளிதல்; ஆதவின் திரங்கிலைபெறச் சந்தேகன் தெளிதலை மொழிகின்றே னே யென்றார். திரங்கிலை, திரஞ்சுமெனினு மமையும்.

(க-து.) பரஞ்சுமாக விளங்கிய மனம், திரஞ்சுமாதற்குத் தடை களைக்களைத்தெலன்பது. (க)

உ - கவி. அ - கை.

[தத்துவவிசாரமுதல் விதேகமுத்தி பரியந்தம் ஆசிரியரைப் பிரியா திருந்தனனென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

நற்கருத் துடையோ னுகி ஞானவா னுகி நின்றேன்  
மர்க்கட நியாயம் போல மகாபூத விகாரங் தொட்டு  
நிர்க்குண விதேக முத்தி நிலைபரி யந்தன் சொன்ன  
சற்குரு வினைவி டாமற் சந்தத மனுச நித்தான்.

(இ-ளீ.) நற்கருத்துடையோனுகி ஞானவானுகி நின்றேன்(எ-து)— சிற்சோதி நாட்டமகலாக் கருத்துடையோனுகியும் அயல்வடிவங் தானு காது ஞானவடிவமேதானுகியும் விளங்கின்ற மானுக்கன், மர்க்கடநியா யம்போல மகா பூதவிகாரங்தொட்டு நிர்க்குண விதேகமுத்தி நிலைபரியங் தம்(எ-து)—மர்க்கடஞ்சாய மெங்கனமோ வதைப்போலத் துலபஞ்ச மகா பூத விகாரமாகிய துலதேகமுதல் ஞானரகிதமா விளங்கும் விதேகமுத்தி நிலை பரியந்தமுள்ள வனுபவரசங்களை, சொன்ன சற்குருவினைவிடாமல் சந்ததமனுசரித்தான்(எ-து)—விடாமற்சொன்ன சற்குருவைவிட்டு நீங்கா மல் சதாகாலமுங் தொடர்ந்திருந்தனன் (எ-று).

மர்க்கடஞ்சாயம், சூரங்குபோற் பற்றஞ்சாயம் அதாவது கோபுரமேறிக் கீழ்க்குதிக்கினுங் தனது தாயை விடாது பற்றமுறைறைமை.மர்க்கடம் நிர்க் குணமாரிய மொழியாதவின் ரகரமாயிற்று. என்னை?“‘நன்மூன் ஒவ்வுமுயிர் மெய்யுமுயிரள, பல்லாச்சார்புங் தமிழ்பிற்பொதுவே’” என்று பவணங்தி கூறுதலின். மர்க்கட ஞாயம்போலச் சற்குருவினை விடாமல் சந்ததமனுசரித்தானென முடித்துப் பொருள் கொள்க. (எ)

உ - கவி. அ - கை.

[மானுக்களைச் சோதிப்பான் வேண்டி மூன்றுகேள்வி கேட்டலை யிக்கவியிற் கூறுகின்றார்.]

சந்ததம் புருடன் றன்னைச் சாயைபோல் விடாத வன்பா மைந்தனை நோக்கிச் சாட்சி மாத்திர மானின் றுபோ சிந்தையி லை மெல்லாங் தீர்ந்தவோ தெளிவி னுள்ளே யந்தரங் கலந்த துண்டோ வனுபவ முரைசெய் வாயே.

(இ-ளீ.) சந்ததம் புருடன் றன்னைச் சாயைபோல் விடாதவன்பாமைந் தனை நோக்கி(எ-து)–ஓர் புருடனது தேகசாயையானது எப்போதுமவளை

## சந்தேகந்தெளிதல்படலம்.

கக்ஞி

விட்டுகிங்காவா ரெங்னமோ அதுபோல ஆசிரியனைவிட்டு நீங்காதவன் பே வடிவாயமைந்த சம்புத்திரணைநோக்கி, சாட்சிமாத்திரமா நின்றுயோ (எ-து) — கூடல்த பிரமாக விளங்குகின்றனரேயோ, சிங்கதயிலையமெல் லாங் தீர்ந்தவோ (எ-து) — உன்மனதிற்கிடந்த சந்தேகங்களைன்றது சீங்கி னவோ, தெளிவினுள்ளே யந்தரங்கலங்ததுண்டோவனுபவமுரை செய்வா யே (எ-து) — பேதரகிதமான சுவானுபவத்தெளிவின்கண் யாதானும் பேத ம்வந்து கலங்ததோ? இஃப்தெனக்குத்தெரியும்படியாக வனதனுபவத்தைச் சொல்லுதி (எ-று).

விடாமலெனின், விஜைகொண்டு முடியவேண்டும். அங்னமின்றே, கைமங்களென்னும் பெயர்கொண்டுமுடிவதால் விடாதவனப்பெயரெச்ச மாக்கினும். வலிந்துமாற்றிப்பொருள்கொள்வதினுமிதுநேரானதாவென்க. சாட்சிமாத்திரமா நின்றுயோ வென்னுங்கால் ஒகாரம், சிவேசராகிய கற்பி தத்தை விட்டென்றற்றிருட்கக்ததெராற்களைத் தருதலினால்தீவினால்தோல் கைச. சகச சமாதியாலன்றி யகலாச்சங்தேகங்களின்னின்னவாதலி னதனை யுணர்த்தச் சிங்கதயிலையமெல்லாங் தீர்ந்தவோவெனவும், பேதரகிதமே தெளிவாதவின் தெளிவினுள்ளேயெனவும், விகற்புத்திசற்றேவருத விய ஸ்பாதவின், அந்தரங்கலங்ததுண்டோவெனவும், நினதனுபவமுரைத்தால ன்றி யிவற்றைத்தெரிந் தகற்றற்கொண்ணுமையின், அனுபவமுரைசெய் வாயே யெனவுங்கறினார்.

(க-து.) களங்கமற்ற வனுபூதியாகிற கண்ணுடியிலமுக்குப்படித வியல் பாதவெனத் தெரிந்தவராதவி னிங்கனம் வினவினுரென்பது. இதுசோ தனை. (ந-)

**ச - கவி. அ - கை.**

[தனதனுபவ வினேத வுல்லாசத்தைத் தானே தனக்குள் கண்டு வியப்புற் றுசிரியரைப் புகழ்ந்து துதிக்கின்ற னென்பதை யிக்கவிற்க கூறுகின்றார்.]

எனவுரைத் தருஞ மாசா னிருபதம் வணங்கி யெந்தாய் சனனவன் காட்டின் மோகத் தமத்தெழு பேதப் பேய்க ஞுநதரு ஞுதய வெற்பி ஊபதேச வருக்கன் ரேன்றி மனவிழி தெரிய ஞான வான்கதிர் பரந்தா ஊண்டோ.

(இ-ளீ.) எனவுரைத்தருஞ மாசானிருபதம் வணங்கி (எ-து) — என்ற வினாவிய ஞானசிரியரதுபய பாதங்களையும் வணங்கி, எந்தாய் சனனவன் காட்டின்மோகத் தமத்தெழுபேதப் பேயகள் (எ-து) — எமது கர்த்தனே பிறவியாகிய கொடிய வனத்தின்கண் மூடிய மோக மென்னு மிருநிலைமுத தற்குரிய பேதமாகிற பேய்க்கணங்கள், உனதருஞதயவெற்பி ஊபதேசவ ஞுக்கன்ரேன்றி (எ-து) — உனதருஞாகிற வுதயகிரியில் ஞானேபதேசமெ ன்னுஞ்குரியினுதயமாய், மனவிழிதெரிய ஞான வான்கதிர் பரந்தாலுண் டோ (எ-து) — மனமாகிற கண்ணுக்குத் தெரியும்படியாக மேலான ஞான சிரணங்களெங்க ஜும் வியாபிததுக்கொண்டாற் கணமேனுங் தங்குமா. ()

சஞ்சிதங்கள் காடுபோலடர்ந்திருத்தவின், சனன வன்காட்டனவும், காட்டன்னது வன்னென் றடைகொடுத்தது, எவருந்திகைத்து மீளாத்த கையதெனாற்கு; இதனைத் தத்துவங்கானுபவி கள்றிவரன்றி யேனையோர் சுற்றுமறியார், இது சிற்க; மோகம், மயக்கம். அதாவது; தேகமுதவிய பிரபஞ்சங்களை மெய்யெனக் காண்டல். அடர்ந்த காட்டுக் கிருள்கலாமைபோன்று, அடர்ந்த சனனங்கட்டு மோக மகலாமையின், மோகத்தமமெனவும், உடலு முயிரு மபேதம்போற் ரேற்றினாஞ் சடமுஞ் சித்துமாதவினென்ன மேகமாமாம், இங்னமாய பேதமயமே யன்றி யனைத்து மெங்னன மேகமாகலாம், இப்பேதபுத்தி யகன்ற சமயவான்க ளெங்கணுமில்லவே யில்லை. பேத புத்தியைப் பேத மென்றது, குணவாகுபெயர். பேதபுத்தி தனி யேசிற்பது கூடாமையி னிங்கே யதனை யுடையோரையென்க. அதனையுடையோ ரத்துவிதி நிங்கலாகச் சமஸ்த மதஸ்தரும். அபேதவாதத்திற் கத்துவிதி யொருவனே யுத்தரவாதி.அவ்விருளை யகலாதுவாழ்தல் பேய்களா மாறுபோன்று, அம்மோகஞ்சுற்றுமகலாதுவாழ்தல் பேதவாதமாதவின் பேதப்பேய்களெனவும், எழுவென்றது வினைத்தொகை. பேய்க ளெழுந்து சஞ்சரித்தற்குரிய திராக்காலம், அதுபோலப் பேதவாதிகளெழுந்து வாதி த்துத் திரிதற்குரியது மோககாலம், ஆதவின் எழுவெனவுங் கூறினார். இது பந்தத்துக் கியைவதுபற்றியென்க. அருளின்றியக்கண் னுபதேசமேழாது, உதயகிரியின்றியக்கண் சூரியோதய மெங்னமாம், ஆதவின் உனதருஞ் தய வெற்பெனவும், பூதகுரிய னுதித்துழியன்றி யூனக்கண்காணவறியாது, அதுபோல ஞானசூரியனுதித்துழியன்றி யகக்கண் காணவறியாது ஆதவின் உபதேசவருக்கண் ரேன்றியெனவும், கண்ணில்லாவிடத்துப் பூதகுரியோ தயத்தாலென்னபயன், அதுபோலப் பரிபாகமனமில்லாவிடத்து ஞானசூரியோதயத்தாலென்னபயன், ஆதவின் மன்விழிதெரியவெனவும், இவ்விரு சூரியரெழினாஞ் சோரர்முதவிய சத்துருக்கள் பதங்கற்கிடாஞ் சுற்றுண்டா யினு முண்டாகலாம், தமது கிரணங்க ளெங்கணும் பரவி னப்போதிடமே க்கே, இடமின்றுகவே, அவர்களூரோவென்பார், கதிர்பரந்தாலுண்டோ வெனவுங் கூறினார். இது விடுதிக்கியைவதுபற்றியென்க. உண்டோவென் பதெதிர்மறை. உண்டோவென்னுங்குறிப்பு வினைமுற்றுக்கெழுவாய், பேதப்பேய்கள். சனனவன்காடு, மோகத்தமம், பேதப்பேய்கள் இவைழுங்றும், இவற்றிற் கெதிர்மறையாய அருளுதயவெற்பு, உபதேசவருக்கண், மனவிழி, ஞானவான்கதிர் இவைஞான்கு முருவகம். இக்கவியிற் கூறியது சிச்சயஞானமன்று பிரத்தியட்சஞானத்தை. எவ்வுயிருமறிவையன்றியில்லை, அறிவென்றே வுட்ரேறு நானென்பது. அந்தவறிவதானே, தேகோகமுதல் சிவோக மிறுதியாக சின்றது. வேறெனின் காட்டவேண்டும், கூடாதெனி னாத்துக்கொள்ளவேண்டும். இன்றெனினிறியா திருக்கவேண்டும். ஆதவின், தேகமுதல் சிவமவரையு மிவற்றை யகமெனிலிவை யகமாகுமா,இவை

## சந்தேகந்தெளிதல்படலம்.

ககள

யயலன்றே, இது னானமாகுமா, அறிவு தன்னையேதானெனச் சருதியுத் தியாலோர்தல், நிச்சயங்கானம். அது சுசாதி முதலிய கற்பனை யற்றதென த்தேர்தல், அபர ஞானம். அதையுள்ளவாறு காண்டல், பரஞானம். திரி புதியனைத்துஞ் சினமாத்திரமா விளங்கல், திரஞானம். இங்னமிருத்தவி னிதனை மறுப்பார், அறிஞரெனப்படினு மேற்பதெங்னனம். (ச)

நி - கவி. அ - கை.

[இங்னாங் துதித்தமானுக்க னசிரியரோக்கி யின்னுமடியேளைத் திருத்தவேண்டியதுளதே லதனைத்தெரித்தருள வேண்டுமென் றிரங்குகேட்டதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

மந்திர மூர்த்தி தன்னுண் மாற்றிய பேய்போ னுலு  
மெந்திர மெழுதிக் கட்டி யினிவரா வகைசெய் வார்போன்  
முந்தியுன் னுபதே சத்தான் மோகம்போ னுலு மையா  
புந்தினின் றுறைக்க வின்னும் புகலுவின் ணப்பமுன்டே.

(இ-ன.) மந்திரமூர்த்தி தன்னால் மாற்றிய பேய்போன்னும் (எ-து) — மந்திரக்காரனுலே புத்தியை விகாரப்படுத்திய பேயநீங்கினும், எந்திரமெழுதிக்கட்டி யினிவராவகை செய்வார்போல் (எ-து) — எந்திரஸ்தாபித்துஞ் செய்து அந்தப்பேய் மீண்மொன்னுகாவங்னாங் தக்கதங்திரஞ் செய்பவர்களைப்போல, முந்தி யுன்னுபதேசத்தால் மோகம்போன்னும் (எ-து) — முன்னரே தேவீருபதேசித்ததாலுதித்த ஞானக்குரியனால் மோகவிருணீங்கினும், ஜயாபுங்கினின்றுறைக்கவின்னும் புகலும் வின்னணப்பமுன்டே (எ-து) — ஜயனே யெனது புத்தியான தப்பிரமத்தி லுறைந்திருக்கவேண்டி யடியேன் கேட்டுக்கொள்ளவேண்டிய வின்னணப்பனு சிலவுள் (எ-று).

சிற்கில தமொற்றங் தனக்குளே தோன்றலைப்பற்றிப் புந்தினின் றுறைக்கவின்னும் புகலும்வின்னணப்பமுன்டேயென்றார். (ஏ)

கூ - கணி. அ - கை

[துரியாதீதமாகக் குருவைக்காண்டலி னிவரைச் சிவமெனக்கருதித்தேவீர் யாதுபற்றிப் பிரமம் மனோவாக்குக் கெட்டு மெட்டாதென் வேதத்திற்கூறினீர் ரதனைத் தெரிவிக்கவேண்டுமென்று மாணக்கன் வினாவியதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

ஆகமப் பிரமா ணத்தா லறியென்றும் வாக்குக் கெட்டா தேகமாம் பிரம மென்று மிதயத்தா னுணர்வா யென்றுஞ் சோகமா மனதிற் கெட்டாச் சுயஞ்சோதி யென்றுஞ் சொன்னீர் மோகமா மிரண்டு சங்கை முளைத்தன பறித்தி டரே.

(இ-ன.) ஆகமப்பிரமானத்தா லறியென்றும் வாக்குக்கெட்டா தேகமாம் பிரமமென்றும் (எ-து) — அஷ்டவிதப்பிரமானத்து னொன்றுகியசத்தப்பிரமானத்தா லறிவாயென்றும் மீண்டுமந்தச் சத்தப்பிரமானத்தாலந்தெகமாகிய பிரமமுனக் கெட்டாதென்றும், இதயத்தாலுணர்வாயென்றுஞ்

க்அ

## கைவல்வியநவநீதம்

சோகமாமன திற்கெட்டாச் சுயஞ்சோதி யென்றுஞ்சொன்னீர் (எ-து) — மனத்தாலறிவாயென்றும், மீண்மெந்தச்சோகமாகிய மனத்தினாலந்தச்சுயஞ்சோதியாகிய பிரமமுனக்கெட்டப்படாதென்றும் பூர்வத்திலேசுனகவின்ற வேதத்தைச்சொன்னீர், மோகமா மிரண்டுசங்கை முளைத்தன பறித்திடே (எ-து) — இப்போதடியேனுக கந்தமயக்கமான விரண்டுசங்கைகளை தகத்திலுதித்தன வவற்றை மெல்லத் தேவரீர் களைந்தருளவேண்டும். ()

பிரமசௌரூபம்; வாக்குக்கெட்டு மெட்டாதென்றும், மனதுக்கெட்டு மெட்டாதென்றுமாதியி லசரீரியாகவின்ற வேதங்க்கறினது நீரன்றே? அன்றெனில், இப்போதடியேனுக கவ்வேதத்தி னரியரகசியங்களை யெல்லாம்வெளியாக விளக்கிவித்தது நீரன்றே? ஆதலின், நீரேயென்பதைத் தோன்றுவெழுவாயாக்கினும். சொன்னிரென்பதற்கு வேறுவினாமுதவின் ரூதல் பற்றியென்க. அன்றுசொன்னவர் நீராதவினின்றுவிளக்கறு நீரானீர், ஆதலின் பரமசிவமே குருமூர்த்தமென்பதற் கையமின்ற. இந்தாவில்தானே மாணுக்கன்; “சசனுமாயருவாயுருவாகி யெழுங்கருளங்குருவே” என்றான். என்னை? “மற்றமுடியதனில் விளங்கிடுமொளியே மனிதரைப் போல் வந்ததெனுமென், சிறைதவிர்த்தாண்ட சிவப்பிரகாசதேசிகன்.” என்று சாந்தவிங்கசவாமிகள் கூறுதலின். இன்னும் பலருஞ் சொல்லினர். இங்ஙனமிருப்பதுபற்றி வேதத்திற்க்கறியதன்றி யில்லாததைச்சொல்வதன்று. விபரமாகப்பின்னர்க்கறுதும். (க)

எ - கவி. அ - கை.

[முன்னர்ப் பிரமம் வாக்குக்கெட்டா தென்பதை  
யிக்கவியிற் கூறுகின்றார்.]

மற்றைமுப் பிரமா ணத்தால் வஸ்துநிர் ணயங்கூடாதே  
யுற்றதோர் விடயம் பூத முபயமன் ரூத லாலே  
குற்றமாங் குணவி சேடங் கூடாம விருக்கை யாலே  
பிற்றது வாக்குக் கெட்டா தென்பது மறிவாய் நீயே.

(இ-ள்.) மற்றைமுப்பிரமாணத்தால் வஸ்துநிரணயங்கூடாதே(எ-து)- சத்தப்பிரமாணத்தா !லன்றியும் ஏனைய பிரத்தியட்சம் அனுமானம் உபமரனமென்னு மூன்றாலும் பிரமவஸ்து இன்ன நிலையதென யாவரானுநிச்சயிக்கவொண்ணுது, (எனெனில்,) உற்றதோர்விடயம்பூத முபயமன்ரூத லாலே குற்றமாம் (எ-து)-எதிரிற்காணவுற்றது பிரத்தியக்கமாகத்தகுவதெனின் அஃதோர்விடயமாம் அனுமானிக்கத்தகுவதெனின் தனதுகாரியத் திற்குத் தாங்கேரணமாம் உபமானிக்கத் தகுவதெனின் தனக்கோருபமானம் வேண்டவி னிரண்டாம் இங்ஙனமெல்லாங் தானன்றுய் விளங்கவின் இவற்றையதன்மேலேற்றிக்கூறுவது குற்றமன்றே ஜயமின்றிக் குற்

## சந்தேகந்தெளிதல்படலம்.

ககக

றமேயாம், குணவிசேடங் கூடாமலிருக்கையாலே யிற்றது வாக்குக்கெட்டாதென்பதுமறிவாய்நீயே (எ-து) —இங்னனமாய வப்பரவல்து தன்பாற் பிரத்தியட்சமுதலிய குணவிசேடங்களைப் பிறரேற்றிக் கூறினால் தானவற் றிற் குடன்பாதிருத்தவின் வேதமாகிய சத்தப்பிரமாணத்துக் கெட்டப் படாதென்ற கூறுவதையு நீயறிதி (எ-று).

மற்றமுப்பிரமாணத்தா வென்றதனால், சத்தப்பிரமாணத்தா வன்றிய மெனக்கொண்டாம். மற்றையென்பது கடைக்குறை. நாதாதீதமாதலிற் சத்தத்தானும், திரிபுடிரகிதமாதவின் பிரத்தியட்சத்தானும், காரணகாரிய ரகிதமாதவின் அனுமானத்தானும், சுசாதி, விசாதி, சுகதபேத மிறங்ததாத வின் உபமானத்தானும் எங்ஙனமெட்டப்படும். படுமெனிற்குற்றமாம்; ஆத விற் குற்றமாமெனவும், பிரத்தியகும், அனுமானம், உபமானம், சத்தம் என்னு மின்நான்கையும் பிறரதன் மேலேற்றிக்கூறினால் தானன்றுதவின் உற்றோர் விடயம் பூத முபயமன்றுதலாலே யெனவும், இம்மூன்றும் வேதத்தையன்றி யில்லாததால், வாக்குக்கெட்டாதெனவுங் கூறினார். குணவிசேடமென்பது மீ மிசைப்பதம். குணவிசேடமென்ப தின்நான்கையு மெனக்கொள்க.

(உ-ம்). புனிற்றிளங்கன்று, மீமிசைஞாயிறு, நாகிளங்கமுகு, உயர்க் தோங்குபெருவரை, என்பன மீமிசை.

வினு:—எனைய அருத்தாபத்தி, அபாவம், ஜீதீகம், சம்பவமென்னு மின்நான்கானு மெட்டாதெட்டலா மென்னுததென்னை?

விடை:—அருத்தாபத்தி; குறியாலுணர்தல், குறிகடங்ததாதவின் கூடாது. அபாவம், இல்லாமை. நான்குகாலத்துஞ் சதோதயமாக விளங்க வின் கூடாது. ஜீதீகம்; தொன்றுதொட்டு வழங்கல். சகசிவபரம்போலத் தொன்றுதொட்டு வழங்கலன்று. தொன்று, நூதனம் என்னுங்காலங்கட்கதீதமாதவின் கூடாது. சம்பவம்; ஒன்றங்கூட்டம், பலவினீட்டம், திரி பினாக்கமெனப்படல். அது பிண்டப்பொருஞமன்று பிண்டித்தபொருளுமன்று, ஆதவிற்கூடாது, இது பற்றியெனக. இங்கே பிரத்தியட்சமெனல், ஞானகதப் பிரத்தியட்சத்தை. பிரத்தியட்சம் - தரிசனம். அனுமித்தல் - அனுமானம். அருத்தத்துக்காபத்தி வரல் - அருத்தாபத்தி. என்றுமூன்டெனல்-சம்பவம். இன்றெனல்-அபாவம். இகம்-இயதி, ஜீதீகம்.

(க-து) இன்னின்ன வேதுக்களால் வாக்குக்கெட்டாதென்பது. இதனைமறுத்தற்கேதென்னை? வலியுளர்போற் காட்டவார், அர்த்தவாதியர்வர். உற்றோர் விடயம்பூத முபயம் வஸ்துவன்றுதலாலே மற்றை முப்பிரமாணத்தால் வஸ்துநிர்ணயங் கூடாதேயெனவும், கூடாவிடத்திலை குற்றமாம், இந்தக்குற்றமாங் குணவிசேடங்களைக் கூட்டினால் கூடாமலிருக்கையாலே யெனவும், ஆதவி னிற்றதுவாக்குக் கெட்டாதெனவுங் கூட்டி முடிக்க. இவற்றால் நாம் வஸ்து நிர்ணயம் பண்ணவுங்கூடாது, பண்ணினு

மெட்டாது, என்பது முக்கியத்துணிவு. என்னை? “வேதமுதல் கலைகாட்சி முதலாவைவிரிஞ்சன்முதல் விண்ணேர்செய்யுஞ், சோதனையுளகப்படாச் சோதியுனைச்சோதிக்கத் துணிந்தேனந்தோ” என்ற திருவிளையாடற் அராண்த்துள் பரஞ்சோதி முனிவர் கூறுதலின். (எ)

அ - கவி. அ - கை.

[எட்டாதெனக்கூறியவேத மெட்டுமென்மீண்டுங்கூறும், ஆயினு மில்விரண்டுவிதமு யின்னின்னவேதுவினாற் கூடுமென விக்கவியிற் கூறுகின்றூர்.]

வாக்கியங் தனக்கெட்டாத வஸ்துவென் றுரைத்த வேதம் வாக்கிய விருத்தி யாலும் வஸ்துவைக் காட்டிற் ரண்றே வாக்கியங் களிலே மான மாவதே தென்று யாகில் வாக்கிய மிரண்டு மெய்யே மறைகள்பொய் யாங் கேளாய்.

(இ - ள.) வாக்கியங்தனக்கெட்டாத வஸ்துவென்றுரைத்த வேதம் (எ-து) — வாக்குக்கெட்டாதது பரவஸ்துவெனக்கூறிய வங்தவேதமே, வாக்கியவிருத்தியாலும் வஸ்துவைக்காட்டிற்றன்றே (எ-து) — ஒருவன் கேட்ட வாறு நில்லாதவுக்காக்கியத்தைச் சிரவணமனாதுகளாலையங்திரிப்பறவிர்த்தி செய்வதினு எஃத்தவஸ்துவைக்காட்டினாதல்லா, வாக்கியங்களிலேமான மாவதே தென்றுயாகில் (எ-து) — இங்ஙனமிருவகையாகக்கூறிய வாக்கியங்களில் யாது சிறந்ததெனக் கேட்குதியேல், வாக்கிய மிரண்டு மெய்யே மறைகள் பொய்யா நீ கேளாய் (எ-து) — இவ்விரண்டு வாக்கியமு முண்மையே வேதங்கள் பொய்சொல்லுமா சொல்லாவே இதனையாங்கூற நீ கேளுதி (எ-று).

வாக்கியவிருத்தி, வாக்கியார்த்தம் வினங்கமுயறல். அதாவது; சொல்லலாம் பொருளாம்வண்ணஞ்சு சிரவணமனாதுகளா லையங்திரிப்பறமுயறல். இங்ஙனம்விடாது முயன்றுலவ்வஸ்துவைக்காட்டுமோ, காட்டாதோ? காட்டாதெனின், தீவிரதரமெற்றிற்கு காட்டுவது தின்னமாதலால், காட்டிற்றன்றேவென விழந்தகாலத்தாற் கூறினார். அது ஏறும்பு முட்டைகொண்டு திட்டையேறின் என்றுத்போலும். வாக்கியவிருத்தி செய்ததி னால் மகான்களுக்கு வஸ்துவைக்காட்டிற்றெனப் பொருள்கொள்ளின், அப்போது காலவழுவாமைதியன்று. வாக்கியவிருத்தி செய்யினும் வஸ்துவைக்காட்டாதது அபக்குவங்காரணமாதல்பற்றி. ஆயினும், எங்ஙனமேலுங்காட்டிவிடும். இத்தின்னாநோக்கித் “தெய்வத்தா லாகா தெனினு மூயற்சி தன், மெய்வருந்தக் கூவிதரும்” எனவும், இன்னும், “ஊழையு மூப்பக்கங்காண்ப ருலைவின்றித், தாழாது ஞற்று பவர்” எனவுங்கூறினார் திருவள்ளுவர். காட்டும் காட்டாதென்றது அவரவர் முயற்சியளவும் பக்குவ வளவும் பற்றி. ஆதலினிரண்டுமெய்யேமறைகள் பொய்யாவென்றார். வேறு கப்பாடமோதவியையினேற்க? உபாதேயங் காண்டலா லுபாதானாங் தக்க

முயல்வாற் காணுததற்கேதென்னை. உபாதேயம், விடயம். உபாதானம், ஞானம். இவ்விரண்டு மபேதம்.

-(அ)

கூ - கவி. அ - கை.

[சுருதி காட்டாமல் காட்டு மென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்,] தன்பதி யல்லாப் பேர்க் டமையல்ல னல்ல ஜெண்று என்பனைக் கேட்ட நேர மவள்வெட்டு மெளன மானு வென்பது போல நீக்கி யிதன்றிதன் ரெனச்சே டித்த பின்பரப் பிரமங் தன்னைப் பேசாமற் பேசும் வேதம்.

(இ-ன.) தன்பதியல்லாப்பேர்க் டமையல்ல னல்ல ஜெண்றுள்(எ-து) — தனது நாயகனால்லாத பேர்களை யிவனு விவனு நினது நாயகனெனப்பிறர் வினவுந்தோறு மிவனல்ல னிவனல்ல ஜெண்று சொல்லிக்கொண்டுவங்தாள், அங்பனைக்கேட்ட நேரமவள் வெட்டு மெளனமானு ஜெண்பதுபோல(எ-து) — முடிவினுயைகளைக்கேட்ட வக்கணத்தே யவள் நாணமுற்றுப் பேசாதிருந்தனவென் றுலகத்தார் கூறுவதுபோல, நீக்கி யிதன்றிதன்ரெனச்சேத்த பின் பரப்பிரமங்தன்னைப் பேசாமற் பேசும் வேதம் (எ-து) — ஒவ்வொரு தத்துவத்தையுங் தனித்தனி விசாரியா நிற்புழி வேதமான திதல்ல விதல்லவென்று சென்று முடிவிலினிக்கூற விடமின்றி மிஞ்சி நின்ற பரப்பிரம வஸ்துவை யுணர்த்தாம இணர்த்தும் (எ-று).

மனம் புரிந்தானை மருவிடவேண்டித் தன்மனைக்கண் மாமனழூப்பி த்துழி யவன் தோழரோடுங் கூடியிருக்க, அக்கவியாணப்பெண்ணை யவள து தோழிக னிவனு விவனு நினது நாயகனென்னுந்தோறு மல்லவல்ல வெனக்கூறி முடிவிலிவனுவெனக் கேட்க விடையின்றி மெளனமானுவென்பதைத்தீக்கம். இதனைத் திருட்டாந்தமாக்கினார், வஸ்து இதுபோன் நிருத்தவின். என்னை? “ஆனல்லன் பெண்ணல்ல னல்லாவலியுமல்லன், கானலு மாகாலுளனல்ல னில்லனல்லன்” என்று சட்கோபர் கூறுவதின். இன்னும், “உருவன்றருவன் றுளதன்றிலதன், நிருளன்றெனியன்ரென நின்றதுவே” என்றருருணைகிரிநாதர். “அல்லை யல்லை மீதெனவரு மறைதனு மண்மைச், சொல்லினுற்றுதித் தினைக்குமிச் சுந்தர னடற்கு, எல்லையாகு மோ வென்மொழி” என்றுப்பரஞ்சோதி முனிவர். தான்றிவு அவனினப்மாதவின், அவள் வெட்டு மெளனமானு ஜெங்வனமோ; அங்ஙனங் தத்துவக் குழாங்களை நியதிகளைந்து சென்றதறிவு, பிரமமானங்தமாதவிற் பேசாமறபேசும் வேதமென்றார். சிற்றறிவும் சிற்றறின்பழு மெளனமாக்குழிப், பேரறிவும் பேரினபழு மெளனமாக்கற் கிடையூறென்னை,கேட்பானேன். எனவே, அறிவே சகமெனக்காட்ட நின்றது. ஆதலி னரிவான்தமென்றார் கண்டோர். அறிவுதன்னை யயலாகக் கானுங்காறுமானந்தந் தனக்கயலாகக்கானும். அறிவைக்கண்டார்க் கானந்தமயலன்று தானே யானந்தம்.

எங்கெங் கிண்பஞ் செனிக்கின்றதோ, அங்கங் கறிவைக் காணின் மோன மாம். ஆதலின் “‘மோனமென்பது ஞானவரம்பு’” என்று எவ்வையார். அங்கங் குபாதியைக் காணின், மாளாமோகமாம். மெளனமா மென்பார் பேசா மற்பேசும் வேதமென்றார். மெளனமாவது; அல்லவல்லவென்ற கெல்லை. இன்னும், பேசிக்கொண்டேவந்து பேசாமனிற்றல் காட்டிக்கொண்டேவந்து காட்டாமனிற்றலெனினும்மையும். இதனைக் குருசீடு வனுபவ வகை யுட் காண்க.

(க-து.) சுருதிகாட்டாமல் காட்டல், அல்லவல்லவெனக் கூறிக்கொண்டே வந்தயர்ந்து நிற்றலென்பது. அங்கனானிற்றலனுபூதி முடிபு. இதனையறியார் பல பிதற்றிய மென்னை? (க)

### க0 - கவி. அ - கை.

[இதுகாறு முதற் சங்கைக் குத்தரங்கூறி, இனி யிரண்டான் சங்கைக் குத்தரங் கூறுவான் வேண்டி மனமிளையதெனத் தெரிவிக்க வதனுற்பத்தியை யிக்கவியிற் கூறுகின்றார்.]

முந்திய சங்கைதீர மொழிந்ததை யறிந்து கொள்வாய்  
பின்திய சங்கை தீரப் பேசுமுத் தராந் கேளா  
பின்தியங் களுக்கி ராச னிதயமா மதினெண் னைங்கள்  
புந்தியு மனமு மென்றே புறத்தகத் துலாவி யாடும்.

(இ-ன.) முந்திய சங்கைதீர மொழிந்ததை யறிந்துகொள்வாய்(எ-து)- முதற் சங்கைக் கையங்கீர விடைதாந்ததை யறிந்துகொள்ளுதி, பின்திய சங்கைதீரப் பேசுமுத்தர நீ கேளாய் (எ-து) —பின் சங்கைக் கையங்கீரக்கூறு முத்தரத்தை நீ கேளுதி, இந்தியங்களுக் கிராசனிதயமாம் (எ-து) —மன முதலிய விந்தியங்களுக்குத் தலைவனுமிருப்பது ஞானமாம், அதினெண் னைங்கள் புந்தியுமனமு மென்றே புறத்தகத்துலாவியாடும் (எ-து) —அதி னது சங்கற்பங்கள் புத்தியெனவும் மனமெனவுங் கூறப்பட்டுப் புறம்பிலு மகத்திலு மூலாவி நடமாடும் (எ-ற). \*

இந்தியங்களுக் கிராசன் மனமெனின், புந்தியுமனமுமெனச் சொல் லாதிருக்கவேண்டும். சத்தப்பிரகரணமுதலிய கட்டளைகளில் ஞானம், மனம், புத்தி, சித்தம், அகங்காரம், எனக் கூறியிருக்கின்றது. ஆகாயத்திலாகாயம், ஞானம். ஆகாயத்தில் வாயு, மனம். ஆகாயத்திலக்கினி, புத்தி. ஆகாயத்திலப்பு, சித்தம். ஆகாயத்திற் பிரிதிவு, அகங்காரம். அங்கனங்கூறியது மின்னகாரணம் பற்றியென்க. எனவே, மனமுதலிய நான்குமறிவின் ஸ்புரிப்பெண்றுயிற்று. அன்றேல், அறிதல் தர்மமில்லாதிருக்கவேண்டும். இருப்பதால் மறுக்கற்பாற்றனற ஞானமின்றியாது நிகழும். யாதுண்டு இன்குதலினேற்றற்பாலதே ஆதலி னிதயத்தை ஞானமென்றார். அதினெண் னைங்கள் புந்தியுமனமு மெனவே, அதனது புடைபெயர்ச்சியி னவசராங்கிலை களையன்றி மனமும் புத்தியுமோர் முதலன் றெனக்குறிக்கக் கூறியதாகக்

கண்டாம். எவ்வுயிருங் தேகோகமா நிற்றவின் தேகத்துக்குப் புறம்பகமெனவும், அகத்தில் மனமிச்சா ஞானமாக நின்றுழறவும், புறத்தில் புத்திபலகிரியைகளாக நின்று நடித்தியற்றவும் பற்றி யுலாவியாடுமெனவுங் கூறி ஞர். உலகத்தா ரவனவன் புரிதொழிலீலக்கண்டு வியப்பதும் இகழ்வதும் புத்தியையன்றி மனதை யன்று. வினேத ஹேலையைக் கண்டு இவனது புத்தியென்கிறந்தெனவும், இழிதொழிலீலக்கண்டு இவனது புத்தியென்ன மடமையெனவுங் தொன்றுதொட்டு வழங்கவினிதுவே சான்று. புந்தியுமன மூமென்க்கறி யவற்றின்புடை பெயர்ச்சிகளாகிய வுலாவியாடுமென்பதை களை முன்பின்னாகக்கறினும், புறத்தகத்தென்றதனால் மாற்றிப் பொருள் கொள்ளின் வழுவன்று. மனமாவது; சம்சய நிச்சய சாஞ்சவிய அபிமானங்களில், சம்சயமாதலின்னும், அறிவின்புடை பெயர்ச்சி யாதலானு மிங்டோ ர் முதலன்று. அன்றேனும், முதலாக நடித்தலினிதேனை வினைமுதலாக்கி யெட்டுமெட்டாதென்றாக்க கூறவந்ததா விதனது சிலையினையதெனக் காண்க.

(க-து). மனமென வினையதென வறிவித்ததென்பது. புத்தியைப் புந்தியெனல் மெலித்தல் விகாரம். உரையிற் கோடலென்னு முத்தியால், புறத்தகத் தென்பதைப் பகிர்முக மந்தர்முகமென்றாக்கிப் புத்தியுமனமூழ மிவ்விருமுகத்தில் யாதானு மொன்றிலேனு மூலாவியாடுவ தியல்பாத லெனக் கொண் டிங்வனங்கூறின்றெனினு மமையும். பகிர்முகம்; பொன்னைப்பணி யெனவும், பழுதையைப் பாம்பெனவுங் கோடல். அத்தர்முகம்; பொன்னைப் பொன்னெனவும், பழுதையைப் பழுதையெனவுங் கோடல். கொள்ளலே, சுத்த புத்தி சுத்த மனம், (எ-ம்)–அசுத்த புத்தி அசுத்த மனம், (எ-ம்)–பாகுபுத்தற்கிடம் பெறலாயிற்று. இதனைப்பின்வருவதாற்காண்க.)

கக - கவி. அ - கை.

[முன்னரிதயமென்ற ஞானம்; விருத்தியெனவும் சிதாபாசனெனவுமிருபாலதாய முறையை யிக்கவியிற் கூறுகின்றார்.]

உன்முகம் போற்கண் ணைடிக் குள்ளொரு முகங்கண் டாற்போற் சின்மய வடிவின் சாயை சித்துப்போற் புத்தி தோன்றும் நின்மல விருத்தி யந்த நிழல்வழி யாடு லாவுங் தன்மநன் மகனே யித்தைத் தானன்றே ஞான மென்பார்.

(இ-ஸ்.) தன்ம நன்மகனே உன்முகம்போற் கண்ணைடிக்குள் ஸொரு முகங் கண்டாற்போல் (எ-து)–அறம் வழுவின்றிய சம்புத்திரா உனதுமுகம்போலொருமுகங் கண்ணைடியிற்காணப்படுமாறு போன்று, சின்மயவடிவின்சாயை சித்துப்போற் புத்தியோன்றும்(எ-து)-சின்மாத்திரமாக விளங்குஞ்சைதன்யமானது புத்தியிற்றுனே காணப்படுமாறுபோன்று சாயாருபமாகப்பிரதிபலித் துக்காணப்படும், நின்மலவிருத்தியந்த நிழல்வழியாலும் (எ-து)–மேற்கூறிய சைதனயமென்னு சின்மலவிருத்தியானது அங்

தச் சாயாரூபவழித்தாகவே யுலாவிக்கொண்டிருக்கும், இத்தைத்தானன் ரே ஞானமென்பார் (எ-து) —இதையல்லவா சத்துக்கள் ஞானமெனக் கூறுங்கிறபர் (எ-று).

இங்கோயையென்றது, சிதாபாசனை. ஆடியால் முகம்; பிம்பம் பிரதி பிம்பமெனப்பட்டாற்போலப், புத்தியால் சைதன்னியம்; விருத்தி சிதாபாச எனெனப்பட்டது. ஆடியாலன்றி முகத்திற்குமாறுப் பிரதிபிம்ப முகமென வருமா, அதுபோலப் புத்தியாலன்றி சைதன்யத்திற்குமாறுச் சிதாபாச எனவருமா? வந்ததால், சைதன்யம் விருத்தியெனப் பெயர்பெற்றது. இங்கே புத்தியென்றது பகிர்முகநோக்கத்தை. அதில், தோற்றியசித்தைச் சாயையெனபதிலையமுளதேற் சோதனையிற்கரணலாம். எங்கெங்கோனென எலுண்டோ வந்கெல்லாஞ் சிதாபாசனையேறா? சிதாபாசனையிலுள்ளே வென்னினு மொக்கும். அறிவு நானலதை நானென்றநன்விக்கற்பிதப்பெயர்கள். தனக்கு வந்தன. இந்த வறிவு சுயஞ் சைதன்யத்தின் பிரதிபலனமா கச்சோதனையில் மூடிவதா விதனைச் சாயையெனவும், இஃத்திவ்டானமா கக்காண்டவி னிதனைச் சித்துப்போலெனவும், சாத்தனென்னுஞ்சொல் தன்பால் படைபெயர்ச்சியின்றியக்கண் பெயரெனவும், ஆகியக்கண்மூ வாயெனவு மெங்னமாயிற்கேரு வங்னமே சிதாகாயமானது; புத்தியில் சித்துபோற் சாயையாகப் பிரதிபவித்தலகியபுடைபெயர்ச்சியைத்தன்பா லில்லாவிடத்துச் சின்மயவிடவெனவும், உடையவிடத்து னின்மலவிருத்தி யெனவும், அல்லது விருத்தியெனவும் பெயர்பெறும். இங்னமாதல்பற்றி யிப்பெயர் தந்தனெரனவும், நீரைவிட்டகலாதகான லெங்னனமோ அங்ங னம் அக்கற்பிதவறிவினின்றுநின்மலவிருத்தியகலாதுலாவலின், னின்மல விருத்தியங்க நிழல்வழியாய்லாவமெனவும், இங்கே நிழலென்பது சிதாபா சனை. இச்சிதாபாசன் கற்பிதவறிவன்றியும், இக்கற்பிதவறிவு னின்மல விருத்தியன்றியும், இங்கான்மலவிருத்தி னின்மயவிடவன்றியுமின்றனச்சான் ரேர் கண்ணுரைப்பதால் இத்தைத் தானன்றே ஞானமென்பாரெனவுங்களினர். கூறவே, சித்துசம்பந்தஞானமாதவினிதனை விருத்தியெனப் பெயரிடக்கண்டாம்.

“ (க-து.) இனி விருத்தியெனவும், பலமெனவு மெடுத்தாளவேன்டுதல் பற்றி யிக்கவியில் விருத்தியைதெனக் கூறியதென்பது. (கக)

கூ - கவி. அ - கை.

[சிதாபாசனையே பலமெனக்கூறி விருத்தியைக் கண்ணுகவும்,  
பலத்தை விளக்காகவு யிக்கவியிற் கூறுகின்றார்.]

உருக்கிய தராநீர் நாநா வருவங்க ளானுற் போல  
விருத்தியே கடபடாதி விடயமாப் பரின மிக்கு  
மருப்பல விடய மெல்லா மாபாசன் ரேற்று விக்கு  
மிருட்டினில் விளக்குங் கண்ணு மில்லாமற் பொருள்கா ஞேதே.

## சந்தேகந்தெளிதல்படலம்.

கடு

(இ-எ) உருக்கியதரா நீர் நானா வருவங்க ஓானாற்போல (எ-து)—  
குகையிலிட்டுருக்கியதரா நீரானது கட்டிய வச்சின் விகாரவண்ண மெங்கனன நாநாவழிவங்களாகுமோ அங்குனம், விருத்தியே கடபடாதி விடயமாப்பரினமிக்கும் (எ-து)—சித்துசம்பந்தஞானமே சடசம்பந்தமாங்கின்று கடபடமுதலிய விடயங்களாக விகாரப்படும், அருப்பலவிடயமெல்லா மாபாசன் ரேற்றுவிக்கும் (எ-து)—அருமையான பலரூபமாககின் றவ்விடயங்களைத்தையுன் சிதாபாசனுகிற சீவன் தெரிவிப்பன், இருட்டினில் விளக்குங் கண்ணு மில்லாமற் பொருள் காணுதே (எது)—இருட்டிலுள்ள பொருள்கள் விளக்குங் கண்ணு மின்றியவிடத் தெங்கனங் காணப்படும் காணப்படாவே (எ-று).

பொருள் காணுதே யென்பது தொகை யொருமை. முன்கவியிலோ ருமையாகக் கூறிய விருத்தி யென்பது விரைவி விக்கவியிற் பன்மையாத ற்கேதன்னைகொலோ வின்றுதலி மெருமையாக்கினும். பரினமித்த வகையென்ற யில்லையெனத் தின்னமாக்கத்துக்குத் தேற்றேகாரங் கொடுத்தா மெனவறிக. என்னை? “சிற்சொரூபந்தானே சகசொரூபம்” என்று சொரூபானந்த தேசிகர் கூறுதலின். ஏற்றற்பாலதன்றெனின், பொருளிடங்காலமயமன்றிச் சகத்துக்குத் தனியே சொரூபமென்னை? இன்றெனின், தெரிவையன்றி யிம்முன்றையுங் காட்டவேண்டும். கூடாதெனின், தெரிவே யாதாரமாகவேண்டும். ஆதாரமாயினும் முதற்காரண மென்னலாமா வெனின், தெரிவிகாக முடியாதவற்றைச் சோதனையில் சுயம்பாக முடித்துக் காட்டலாமே? காட்டப்படாது சூனியமாக முடிகின்றதெனின், அன்னி யோன்னியா பாவுத்தா லொன்றிலொன் றின்று யழியும், அழியினும், அறிதலழியாமை யாதலால், அந்த வறிவே யிங்கனங் தோற்றுமென்றார். மறுப்பதென்னை? அறிவுக்குச் சகத்து சத்தாகக் காண்டலோ, அசத்தாகக் காண்டலோ? சத்தாகவெனின், அறிவின்து சத்தைத் தவிரச சகத்துவேறு சத்தாகக் காணலாமே? கூடாதெனின், மறுக்கற்க. எல்லா விடயங்களை யுன் சிதாபாசன் பல ரூபமாக நின்று தெரிவித்தலினாலும், அனுபவித்தலி னாலும் சிதாபாசனைப் பல மெனல் கூடும். கூடவே, விருத்திகண்ணும் பலம் விளக்கு மென்றுயினா. ஆகவே இவ்விரண்டிலொன் றில்லாவிடத் தோர் பொருளுங் காணுதாதலா வீரண்டும் வேண்டுமெனப் பெற்றார். இதுபகலி வன்றுதலி னிருட்டினிலென்றார். அறிவுவிகாரியாது நின் றறியின் தீரி புதிகாணுமா? காணுமாயின், தனது விகாரமாம். பிம்ப மெங்கனமோ அங்குனம் பிரதி பிம்பமாதவின் மயக்கமென்னை? இன்னும், கட்டிய வச்சுக் கொல்வெவல்விகாரமோ அங்குவல் விகாரமாந் தராங்கிரென வுவமை கூறியதும் பொருந்தும். இவையெல்லாங் தன்னைத்தான் விடாது சோதிப்பார்க்கே யன்றி யேனையோர்க் கெங்கன மூண்மையாம். உருக்கியதராங்க் கந்பித வழிக் செல்லாதுழித் திரியுமா அதுபோல, அறிவுதனது கற்பிதவழிக் செல்லாதுழித் திரியுமா என்பதற்கே யிவ்வுவுமானமென வறிக. பரினமித்தல், பால் தயிராதல்போலும். இதனை நான்கு திருஷ்டாந்தத்தினுள் பரி னும் திருஷ்டாந்த மென்பர். இது சத்தியம். சோதனையிற் காணலாம்,

(க-து) விருத்தி பலனென வருவசப்படுத்தக் கண் விளக்கென்று ரென்பது. இது முன் மொழிந்து கோடலென்னு முத்தி. (க2)

கந-கவி. அ - கை.

[கண்ணும் விளக்குமாகிய விவ்விரண்டும் வேண்டு மவசரமினையதெனவும், இவற்றுளொன்று வேண்டுமூச்சர மினையதெனவு மூபமேயத்தோடு விக்கவியிற் கூறுகின்றார்.]

எரிகின்ற விளக்காற் கண்ணு விருட்டபொருள் காணல் வேண்டுந் தெரிகின்ற பரிதிகாணச் சென் நிடிற் கண்ணே போதும் விரிகின்ற சகத்தைக் காண விருத்தியும் பலமும் வேண்டும் [க்கே. புரிகின்ற விருத்தி யொன்றே போதுமெய்ப் பொருள்காண போர்

(இ-ளி) எரிகின்ற விளக்காற் கண்ணை விருட்டபொருள் காணல்வேண் டும் (எ-து) — எரிகின்ற விளக்கிலூலும் கண்களாலும் விருட்டிலுள்ள பொருளைக் காணவேண்டும், தெரிகின்ற பரிதிகாணச் சென்றிடிற் கண்ணே போதும் (எ-து) — பிரத்தியட்சமாகக் காணப்படுகின்ற சூரியனைப் பார்க்கச் செல்லவேண்டில், கண்ணேன்றேபோதும், விரிகின்ற சகத்தைக்காண விருத்தியும் பலமும் வேண்டும் (எ-து) — எங்குமா விரிந்திருக்கின்ற சகத் தைக் காணவேண்டில் விருத்தியும் பலமுமாகிய விவ்விரண்டும் வேண்டும், புரிகின்ற விருத்தி யொன்றேபோது மெய்ப்பொருள் காணபோர்க்கே (எ-து) — அகமாகப் புரிகின்ற விருத்தி யொன்றுமே மெய்ப்பொருளைக் காணபோருக்குப் போதும். (எ-று).

எனவே, கற்பிதரகித வறிவை விருத்தி யெனவும், கற்பிதசகித வறி கூடுப் பலமெனவுங் கூறியதாகப் பெற்றும். பெறவே, ஓரறிவே யில்லதை உள்ளதாக நோக்கவிற் கற்பிதமெனவும், உள்ளதை யுள்ளதா நோக்கவின், எதார்த்தமெனவும் படுதலாலும், ஓரறிவே மீரறிவாக் காணப்படுதலாலும், சகத்தைக்காணவேண்டி ஏரறிவும் வேண்டும் தன்னைத்தான் காணவேண்டி வெலதார்த்த வறிவொன்றுமே போதும். யாதினாலெனில், சகத்து கற்பித வஸ்து, அதனை யறிவது கற்பித வறிவாகவேண்டும். அவ்வறிவு எதார்த்த வறிவையன்றி வேறந்றுதலி விரைன்டும் வேண்டும். தான் கற்பித ரகித வஸ்து, தன்னைத்தான் காணவேண்டில் ஏதார்த்த வறிவாலன்றிக் கூடாது. தான் கற்பித ரகிதமாகும்போது அறிவுங் கற்பிதரகிதமாகவேண்டும். தன்னைத் தன்னு லறிவதன்றி வேறென்றால் லன்றுதலின், புரிகின்ற விருத்தி யொன்றே போது மெய்ப்பொருள் காணபோர்க்கே யென்றார். விளக்குங் கண்ணும்போலப் பலமும் விருத்தியுமெனக்கொள்க.

(க-து.) விளக்குங்கண்ணு மின்றியக்கண் ணீருட்டபொருள் விளங்கா கூமபோலப், பலமும் விருத்தியு மின்றியக்கண் சகத்து விளங்காது. சூரிய ஜைக்காண்டற்கு விளக்கு வேண்டாவாறுபோன்று; தன்னைக் காண்டற்குப்

## சந்தேகந்தெளிதல்படலம்.

குள

பலம் வேண்டுவதின்றென்பது மெய்ப்பொருளைக் காணும்விருத்தியாவது, ஜெயங்திரிபகலத் தெளிந்த ஞானம். இதனை யறியா பராஞானமென்பர். ()

கச - கவி. அ - கை.

[மனமாவ தித்தகையதெனத் தெரிவித்து; அது வஸ்துவை யெட்டு மெட்டாதென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

விருத்தியும் பலமுங் கூடும் விகாரமே மனமென் பார்கள்  
கருத்தெழும் விருத்தி வேண்டுங் கணக்கினான் மனதிற் கெட்டும்  
வருத்திய பலமா மிந்த மனதிற்கெட்டாது கண்டா  
யருத்தமிப் படியென் றைய மகன்றுந் தெளிந்திடாயே.

(இ - ஓ.) விருத்தியும் பலமுங்கூடும் விகாரமே மனமென்பார்கள் (எ-து) — சித்துசம்பந்தமான விருத்தியும் சடசம்பந்தமான பலமு மிகிரிம் பித்த விகார ரூபமே மனமெனச் சத்துக்கள் சொல்லுவார்கள், கருத்தெழும் விருத்தி வேண்டுக் கணக்கினான் மனதிற் கெட்டும் (எ-து) — அக்முக நாட்டாக கருத்திலெழும் விசாரஞானத் தெளிவுகாரணத்தா எங்தமன்றிற் கப்பரவஸ்துவான தெட்டுமெனவும், வருத்திய பலமாமிந்த மனதிற்கெட்டாது கண்டாய் (எ-து) — யாவையும் வருத்துகின்ற பலமே வடிவார் நின் ஹள்ள விந்த மனதிற் கெட்டாதெனவுங் காணுதி, அருத்தமிப்படி யென் றைய மகன்று நீ தெளிந்திடாயே (எ-து) — மனதிற்கெட்டு மெட்டாதெனற் கருத்த மிங்கனமாமென்று சிந்தித் தையங் தவிர்ந்து நீ தெளிந்திடு.

சிற்சடவடிவ மனமென்றகு விருத்தியும் பலமுங் கூடும் விகாரமே மனமென்பார்களெனவும், கருத்தாக வெழும் விருத்தியெனப் பதம்பிரி த்து, இனிப் பகிர்முகமாகாதிருக்குது மென் றக்கரையோடெழும்விருத்தி யெனப் பொருள் கொன்க. இது உரையிற் கோடலென்னு முத்தி. இங்கே கணக்கென்றது விபரம் அல்லது காரணம். விருத்திருப்பமாயது சுத்தங்கை மெனவும், பலருபமாயது அசுத்த மனமெனவும் பொருள்கொண்டெட்டு மெனவும், எட்டாதெனவுங், தின்ணம்பற்றிக் காணுதியெனபதைக் கண்டா யெனவும் கூறினார். இங்கே யருத்தமென்பது சாம்பிரதாயப் பொருள். சிந்தியாதுழி யையமகறலுங் தெளிதலுங் கூடாமையால் சிந்தித்தெனவரு வித்தாம். எங்கணும் பரிசூரணமா நிறைந்துள்ளது சைதன்யமாதவின் “உள்ளத் திருந்து மொளித்தான் பரன்” எனவும், “பொன்னுல கத்தினிற் புவியி எந்தரத், தென்னுடை யுட்புறத் திலங்குகின்றது, மன்னுசிற்சோதி யே வடிவும் யாவுமாய்த் துன்னுவது” எனவும், “உலகெது யாமா ரென்ன வற்றுநின் றண்று மட்டுங், கலகமார் பிறவி மோகங் கங்குல்போல் மூடி நிற்கும், அலகிலா வுலகும் யாழு மழிவில்சிற் சோதி யன்றே” எனவுங் கூறினர் சான்றேர் பலரும். கழுத்தளவா நின்றுள்ளோ ஸிதுபாற் கடலென் றன்னுது மறந்துழித் தண்ணேரங்கே யெங்கேயெனத் தாகமே விட்டல்வான் போன்று தான் சித்தாயிருந்தும் மனங் தவித்தலினெட்டா

தெனவும், அங்கனம் பல்லூழி கால மலைவான் தெய்வகதியரக்க கழுத்தள வா நின்றதைக் கண் டெளிதிற் பருகித் தணிப்பான்போன்று, இங்கனம் பல்லூழி காலம் பற்பலகோடி சென்ம மெடுத்தும் பற்பல வரிய தவஞ்செய்து மெட்டவறியாது தலித்து நின்ற மனம் தெய்வகதியால் தனக்குள் சூரணமா நிறைந்துள்ள சிதாகாயத்தைக் கண் டெளிதி ஒபசாந்தமெய்தவி ணெட்டுமெனவுன் கூறவது, கூடுமோ கூடாதோ? கூடாதெனின், இப்போ தெவர் மனமு மல்ல லகலாததா லெப்போ தகலும். சபாவமெனின், தின சழுத்தியிற் சபாவமெங்கே. ஆதலீ எனவிற் சழுத்தியென் ரென்றுள்ளது, அதுவாய்க்கி னல்லென்று மகலும். கூடாதென மறுத்தல் விசாரத்தவறு.

(க-து) மனதுக் கெட்டு மெட்டாதென விங்கனமாய நிலையாலென் பது. சோதனை ஞாயக் தெரியாதா ரிதனை மறுத்தல், தன்போல்வார் களி படுக் கங்காந்து திரிதற் கென்க. அசத்தம்-பகிர்முகம், சுத்தம்-அந்தர்முகம்; என்றுரை கொள்க.

**கடு - கவி. அ - கை.**

[இதுகாறு மனே வாக்குப் பிரம மெட்டு மெட்டாதென்பதைப்பற்றி விளங்கக் கூறினீர், இனி மனம் நிவாததீபம்போ வென்று மிருத்தற் குபாயங் கூறவேண்டுமென்று மாணுக்கன் வினவ வதற் குத்தரமிக் கவியிற் கூறுகின்றார். வேறு.]

வஞ்சகமில் பரமார்த்த குருவே சொன்ன வழிகள் றின் தெனினியோர் வசனங் கேளீர், சஞ்சலமற் றகண்டழு ரணமாய்ச் சித்தந் ததாகார மாவதன்ரே சமாதி யோக, முஞ்சலை யொத் தலைவதுதன் சுபாவமாகி யொருகணத்திற் பலவுலகா வுதிக்கு மிந்த, நெஞ்சகம்வஸ் துவிலசையா நிவாத தீப நிலையடைவதெப் படியோ ஸீர் சொல் வீரே.

. (இ-ளீ.) வஞ்சகமில் பரமார்த்தகுருவேசொன்ன வழிகளநிங்தெனினி யோர் வசனங்கேளீர்(எ-து)—களங்கரகிதமான பரமார்த்த குருவேதேவரீ ரனுக்கிரகித்த மார்க்கங்களை யெல்லாந் தெரிந்துகொண்டேன இனியடி யேனிரங்து கேட்டுக்கொள்ளும் வின்னப்ப மொன்றுள்து அதனைக் கேட்டாருஞ்ம், சஞ்சலமற் றகண்டழுரணமாய்ச் சித்தந் ததாகாரமாவதன்ரே சமாதியோகம்(எ-து)—மனமானது யாதோர் சலனமுமின்றி யகண்ட பரி ழூரணமாகவுங் தன்மயமாகவும் விளங்கலன்ரே சமாதியோக மெனப்படு வது (அங்கனமின்றி), உஞ்சலையொத் தலைவது தன்சபாவமாகி யொரு கணத்திற் பலவுலகா வுதிக்கும் (எ-து)—உஞ்சலைப்போ லலைவது தனது சுபாவமாகி யொருகணத்திற் பலவுலகமாகப் பரிணமிக்கும், இந்த நெஞ்சகம் வஸ்துவிலசையா நிவாததீப நிலையடைவ தெப்படியோ ஸீர் சொல் வீரே (எ-து)—இங்கனமாய மன மந்தப் பரவஸ்துவி லசையாமல் நிவாத தீபம்போன்ற நிலையினை யடைவ தெங்கனமோ வதனை யடியேனுக்குத் தெரித்தருஞ்ம் (எ-று).

## சந்தேகந்தெளிதல்படலம்.

குகு

கரவாமல்விளக்கியதால் வஞ்சகமிலைனவும், அநாசிரியரண்டென்ற குப்பரமார்த்தகுருவே யெனவங்கூறினார். அசையாவென்பது, அடைவதென்னும் விஜைகொண்டு மூடிவதுசிறப்பு.அசையாதவெனத் தொகுத்தல் விகாரமாக்கிப் பெயரெச்சமாக்கினு மமையும்.

(க-து) மனஞ் சற்றுஞ்சலியாநிலையை யடையவேண்டினென்பது. இவ்வேண்டுகோள் சகசாரிட்டையில், இன்னுமிவன்பயிலாததாலென்க. உஞ்சலையொத்தலைவது மனதின் சபாவமாகில் மாற்றினுந்தன்னியல்பா மேயெனின், பற்றுக்களையெல்லாஞ் சின்மாத்திரமாக்குமளவு மியல்பென் பம். அப்பாலெங்கனமாம். சிற்சடபேதந்தவிரின் மனமென்றேது. சிற்சட பேதங் கற்பிதமன்றிச்சைதன்யத்திலெங்கே. அறிவு வள்ளும் புறம்புமொரு தகைத்தா விளங்காவரையுமிப்பேதமகலாது. இதனை யிருவகைச் சமாதி யுழூப்பாலன்றி யுணரவொன்னது. (கடு)

ககு - கவி. அ - கை.

[அவ்வினாவுக்குவிடைக்குவான்வேண்டி மனதிற்குரியமுக் குணத்தினிலையினையும், அவற்றுலாயபயினையுமிக் கவியிற் கூறுகின்றார்.]

கருதுமனே குணமூன்று மூன்றி லொன்று கதித்தெழுந்தான் மற்றிரண்டுக் கரந்து நிற்குஞ், தருமமிகு சத்துவமே லானபோது சன்மார்க்க மானதெய்வ சம்பத் துண்டா, மருவுமிரா சதமாகிலுல கதேவாதனையாஞ் சாத்திரவா தனையு மாகு, மருமகனே தாமத மேலான போதி லகரசம்பத் துண்டாகு மறிந்து கொள்ளோ.

(இ-ள.) கருதுமனேகுணமூன்று மூன்றிலொன்று கதித்தெழுந்தால் மற்றிரண்டுக்கரந்துகிற்கும் (எ-து)—கினைத்தலையே மியல்பாகவடையை மானது மூன்றுகுணமாயிருக்கும் அம்மூன்றில் யாதானுமேர்க்குணமேவிட்ட டெழுஞ் மற்றிரண்டுகுணமு மறைந்திருக்கும், தரும மிகுசத்துவமேலான போது சன்மார்க்கமானதெய்வசம்பத் துண்டாம் (எ-து)—சற்கருமத்தால் மிகுஞ்ச சாத்துவிதகுணமேவிட்டவைசரத்தில் சன்மார்க்கமே வடிவாயுள்ள தேவசம்பத்துக்கிடைக்கும், மருவு மிராசதமாகிலுலகதேக வாதனையாஞ் சாத்திரவாதனையுமாகும் (எ-து)—அடுத்தராசதகுணமேவிட்ட வவசரத்தி லுலகவாசனையுங் தேகவாசனையுஞ் சாஸ்திரவாசனையுமூண்டாம், அருமகனே தாமதமேலானபோதிலக்கரசம்பத்துண்டாகுமறிந்துகொள்ளோ (எ-து) —எனதருமையான ஞானபுத்திரா தாமதகுணமேவிட்ட வவசரத்தி லகரசம்பத்துக்கிடைக்கு மிதினையறிந்துகொள்ளுதி (எ-று).

அந்தந்தக் குணமேவிடலுக்கியைந்த பயனினையதெனவே, மனதுமங்கனமாமென்பது பெற்றும். குணமியைந்தவாறுமனமூ நிற்பதால், மீனை

குணமெனப்பட்டது. ஒன்றுமேலுறிவிரண்டு கரங்து விற்றலியல்பு. அது போலப் பலனுமவ்வாறியைதலியல்பு. எங்ஙனமெனில், ஜம்பூதங்கட்குஞ்சதனித்தனி சுபாவம் வெவ்வேறு, ஒன்றேடொன்று மிசிரிம்பித்தவிடத்தி ஹண்டாஞ்சு சுபாவம் வேறு, அவ் வவற்றிற்குரிய காரணங்களை யுன்னும்போது சுபாவமென்பதுமாறும், இவையெல்லாம் வல்து சோதனையாற் காணவாய்த்  
(கச)

கன - கவி. அ - கை.

[மனதுசத்துவாமச்சமாதலா லங்கிலையில்மாருது விற்கி னிர்விகந்பசமாதி யெளிதிலெப்து மென்பதை யிக்கவியற்கூறுகின்றார்.]

மனதுசத்துவசொருபமற்றி ரண்டும் வந்துகலந்தனவுவற்றை மாற்றி ஏற்போங்தனதுசன் மார்க்கம்சிடா திருந்தபோது தாமதமு மிராசதமுஞ்சுமிக்கும் பின்னைக்க, கனபரினுமஞ்சலனம் போம்போ னக்காற் களங்கமற்று நின்றவா கார்யம் போலு, நினது எமப் படியாமப் பிரமத் தொன்றுய் நிருவிகற்ப சமாதியிலே நிற்குஞ்தானே.

(இ-ஸ.) மனதுசத்துவசொருபமற்றிரண்டும் வந்துகலந்தனவுவற்றை மாற்றினுற்போம் (எ-து) — மனமென்பது சத்துவாமச வடிவமாம் எனைய ராசததாமதகுணமோ விடையில் வந்துகலந்தன, அவற்றையொழிக்கிலொழிந்துபோம். (எங்ஙனமெனில்), தனது சன்மார்க்கம் விடாதிருந்தபோது தாமதமுமிராசதமுஞ்சுமிக்கும் (எ-து) — சைதன்யத்தை யகலாநாட்டமுறவாகியதனது சன்மார்க்கடையை விடாதிருந்தபோது தாமதமு மிராசதமுஞ்தானே நிகிக்கும், பின்னைக்க கனபரினுமஞ்சலனம்போம் போனக்காலகளங்கமற்று நின்ற வாகாயம்போலு நினதுளமப்படியாம் (எ-து) — நகித்தபின்னர்க்க கனமாகப் பரிணமித்துக்காணப்படுகிறிசியமும் போக்குவரத்து முதலிய சகலவித கிர்த்தியங்களு மக்கணமே நீங்கும் நீங்கினவுக்கணமே களங்கரிதமான வாகாயமெங்களமோ அங்ஙனமே யுனது மனமுமங்ஙனமாம், அப்பிரமத்தொன்றுய் நிருவிகற்பசமாதியிலே நிற்குஞ்தானே (எ-து) — ஆதலா லங்தப்பிரமத்தினிடத்தில் னிர்விகற்பசமாதியி னினதுமன மகசவின்றி நிற்கும் (எ-று).

சிற்பிரகாசப்பிரதிபலனமே சாத்துவிதமாதலாலும், அந்தச்சாத்துவிதமே மனமாதலாலும், மனதுசத்துவசொருபமெனவும், அக்குணநெறித்தானின்று எனையகுணமிரண்டையுங்க தவிர்க்கத்தவிர்ந்துவிடும், அங்ஙனந்தவிர்ந்ததெனாலில்லாது விடாதொளிருங்க தனதுசத்துவகுணத்தை யகலாது நிற்கில் முன்னர்த்தவிர்ந்தகுண மிரண்டுந்தாமோநாசமா மென்பதை விளக்கமற்றிரண்டும் வந்துகலந்தன வவற்றைமாற்றினுற்போம் தனது சன்மார்க்கம் விடாதிருந்தபோது தாமதமு மிராசதமுஞ்சுமிக்குமெனவும், எனைய விரண்டுகுணமுஞ்சு தனதுசயவடிவன்றெங்காட்ட வந்துகலந்தன வென

## சந்தேகந்தெளிதல்படலம்.

கங்க

வும், பரினைமும், பரினையித்தல். அது பால் தயிராதல்போலும். இது திரி சியத்தைக் காட்ட நின்றது. இந்தத்திரிசியம், மகத்துக்கு மகத்தாகக் காண்டவிற் கனமெனவும். இக்குணத்தையகலாத குணிதிரிசியமாதலால், பரினைமெனவும், பரினையித்தல் பரினைமாதவின், தொழிலாகுபெயர். சகந்தோற்றுந்தோறும் சகலவிவகாரங்கட்கு மிடமாதவின், சலனமெனவும், சகஞ்சின்மாத்திரமாக்கரைந்துழிச் சலனத்துக்கிடமின்மையின், பரினைமுஞ்சலனம் போமெனவும், வேறுங்கழாமையின் போனக்கா வெனவும், மழைக்காலங்கதவிர்ந்ததெனக் காட்டக் களங்கமற்றுவின்ற வாகாயம்போல வெனவும், மனஞ் சிதாகாயமாத்திரமா விளங்கவின், நினதுளமப்படியா மெனவும், அச்சிதாகாயத்துக்கு வேறுபடாமையின் அப்பிரமத்தொன்ற யெனவும், இங்னனாநிற்கு நிலைக்குப்பெயராதவின், நிருவிகற்பசமாதியெனவும், நித்தியதிருத்திக் கிதைவிடங்கிலை வேறின்றாதவின், நிற்குமெனவுங்கூறினார்.

(க-து.) மனோவமைதிக்கு, நிர்விகற்பசமாதியெனக்காட்ட வதினிலை யினையதெனக் கூறியதென்பது. உபநிடதென்றித்தாச் சென்றேர்க்கண்றி யின்நிலைசற்றுமியையாது, இயைந்ததுபோற்காணினு மிடையினமுவும். இதனை யுய்த்துணர்ந்துகொள்க. இஃதுபநிடதென்றித்ததாதவின் விடாது முயலுக. முயலாவிடில், உபநிடத்மேற்பழி யுன்னலவரும், இதுசத்தியம். (.)

கஅ - கவி. அ - கை.

[பிரமம்போ னினதுளமுங் களங்கரகிதமாகாவிடத்துப் பய  
னின்றென்பதை யிக்கவியிற்காறுகின்றார்.]

களங்கமற்ற கண்ணேடி தன்முன் வேறேரூர் களங்கமற்ற கண்ணேடி காட்டும் போது, விளங்கியதன் மயமாகி யடேத மாகி விகற் பயின்றி நிருவிகற்ப மானுற் போல, வளங்தறியப் படாவிபுவாய்ச் சத்தாய்ச் சித்தா யானநத மாம்பிரமத் தயிக்கியமான, ஏளங்கெளிந்த படியிருந்தா ஹலக மெங்கே யுலைவங்கே யென்றுசங்கை யொழித்திடாயே.

(இ-ளி) களங்கமற்ற கண்ணேடி தன்முன்வேறேரூர் களங்கமற்றகண்ணேடி காட்டும்போது(எ-து)—களங்கரகிதமான கண்ணேடியானது தனக்கு முன்வேறேரூர்களங்கரகிதமான கண்ணேடியைக்காட்டியவிடத்து, விளங்கியதன்மயமாகி யபேதமாகிவிகற்பமின்றி நிருவிகற்பமானுற் போல(எ-து) களிமிபின்றி விளங்கிய தானெனவங்கனமோ வங்வங்மாகி யாதோர் விகற்ப முமின்றிப் பேதப்படாது நிர்விகற்பமாகிசின்றாற்போல, அளங்தறியப்படாவிபுவாய்ச் சத்தாய்ச்சித்தா யானந்தமாம்பிரமத் தயிக்கியமான(எ-து) — இவ்வளவின்தென் றளவைகளா லளங்தறியப்படாததாயும், விபுவாயும். சத்தாயும், சித்தாயும், ஆனங்தமாயும் விளங்கும் பிரமத்தினிடத்தி லைக்கிய

மான, உள்ளதளின்த படியிருந்தா இலகமெங்கே யுலைவெங்கே யென்று சங்கையொழித்திடாயே (எ-து) — மனங்தெளின்த தெங்கனமோ வங்கன மிருந்தால் உலகமென்பதெங்கே, அதுபற்றியுண்டான் சகலபிரவர்த்தி விர்த்திகளுமெங்கே, இல்லையே யாதலா இலகையு முலைவையு மொழித்த வெங்கனமெனக் கேட்குஞ்சங்கைகள் யாதுக்கதனை யொழித்திடுதி (எ-று)

மனதைக் களங்கமற்ற கண்ணூடியாக்கியது, ஜயந்திரிபகலவேண்டுவ கைதப்பற்றி. இன்றேல்,ஜூக்கியம்போல்வதன்றி யைக்கியமன்று. பிரமங்க எங்க மற்றகண்ணூடி போல்வதால் மனமு மங்கனமிருக்கவேண்டு மென்பது பற்றி யிவ்வுவமைக்கியதெங்க. மனங்தெளியின் தானப்போதளங்க தறியப்படாவிபுவாய்ச் சத்தாய்ச்சித்தா யானந்தமாசிற்குமெனக் குறிக்கவிவற்றைப் பிரமவிலக்கணமாகக் கூறியது. இஃதெடுத்துக்காட்டுவமை. மனம்சித்தின் முயல்வால் சித்தாகுஞ் சடத்தின்முயல்வால் சடமாகும் என்பதொக்கும். ஆதலிற் சிற்சடமெனப்பட்டது. எங்கேயென்பது, உள்தோவெனப்பொருடர் நின்றது.இல்லையே யாதலா இலகையுமுலைவையு மொழித்த வெங்கனமெனவருவித்தது, இசையெச்சம். அதாவது, நால்வகைச் சொற்களுள் வேண்டுவன வெல்லாங் தந்தகலங்கற வேண்டி நிற்பது. உதாரணம், “இணரெரி தோய்வன்னவின்ன செயினும்,புணரின் வெகுளாமை நன்று.” என்னும் குறஞ்சையிற் காணக.கேட்குமென்பது,இழியிசை.

(க-து.) உள்ளங்தெளின்தவண்ணாசிற்கில் எல்லாச்சங்கையுங் தாமேயகலு மென்பது. வினாவெலற்றிற்கு? (கஅ)

கக - கவி. அ - கை.

[மனமிறக்கி வின்றியமையாச்செயல்க எள்ளாச்சங்கையுங் தாமே மானுக்கன் வினாவை யிக்கவியிற்கூறுகின்றார்.]

ஏகமாய் மனமிறந்தாற் சீவன் முத்த ரிருக்குமட்டும் பிராரத்வ மெதினை ஹண்பார், போகமா னதுபுசித்துத் தொலைப்ப தண்றே புசித்தாலுமனந்தானும் போன தண்றே, சோகமா மனமிறந்தாற் போக மில்லை தோன்றுமெனின் முத்தரென்று சொலக்கூடாதே, மோகமா மிதுதெளியக் குருவே நன்றூய் மொழிந்தருள வேண்டு மென்றுன் முழுது மானுன்.

(இ-ளி.) ஏகமாய்மனமிறந்தாற் சீவன்முத்த ரிருக்குமட்டும் பிராரத்வ மெதினைஹண்பார் (எ-து) — பிரமத்தோடொடொன்றுக மனேலுயமாயின் சீவன் முத்தர்கள் தாழுபிர்த்திருக்குமட்டுக் தமதுபிராரத்வத்தை யெங்கனம் யாதி னூலனுபவிப்பர், போகமானது புசித்துத் தொலைப்பதண்றே (எ-து) — பிராரத்வபோகத்தை யனுபவித்துத் தொலைத்தாலன்றிப் போகுமோபோகாது, புசித்தாலுமனந்தானும்போனதண்றே (எ-து) — புசித்துத் தான்தொலைக்கடிவண்டும் அங்கனம்புசித்தாலுமனமுழிற்கத்தோ விறக்கவில்லையே, சோக

## சந்தேகந்தெளிதல்படலம்.

கங்க

மாமனமிறந்தாற் போகமில்லை (எ-து) —போகத்தையே சோகமாகவுடைய சீணமிறக்குமாயின் எங்னனம் போகநுகர்தல், தோன்றுமெனின் முத்த ரென்று சொலக்கூடாதே (எ-து) —போகநுகரவேண்டுமன மெழுமாயின், அவரைச் சீவன் முத்தரெனச்சொல்வ தெங்னனம், மோகமாமிதுதெளி யக் குருவே நன்றாய் மொழிந்தருள வேண்டுமென்றான் முழுதுயானாலேன் (எ-து) —குருநாதனே மயக்கமாயுள்ள விச்சங்தேகங் தெளிவுபெறச் செவ்வி தாத் தெரித்தருளவேண்டுமென் நிரந்துகேட்டனன் சமஸ்தமுந்தானு விளங்கிய மாணுக்கள் (எ-று).

(க-து) இவ்வைந்துவிதமாகத் தோற்றுமையாக தொலைப்ப தெங்னன மெனக் குருவை மாணுக்கன் வினாவின நெண்பது. (கக)

உ - கஹி. அ - கை.

[இவற்றிற் குத்தரங் கூறுவான் வேண்டி மனோச மிருவகை யாமென விக்கவியிற் கூறுகின்றார்.]

· மனநாசஞ் சொரூப மென்று மருபமென்றும் வகுத்துரைப் பா ரிருவகையா வருமி வற்றில், வினவாத சீவன் முத்த ரிடத்தி வொன்றும் கிடேகமுத்த ரிடத்திலொன்று மேவு மைந்தா, தன தான் சத்துவமாய் மனஞ்சே டிக்கத் தாமதம்ரா சதநசித்தல் சொரூப நாச, மனகாசத் துவந்தானு மிலிங்க தேக மடங்கும்போ தடங்குவதே யருபநாசம்.

(இ-ள்.) மனநாசஞ் சொரூபமென்று மருபமென்றும் வகுத்துரைப்பா ரிருவகையா வருமிவற்றில் (எ-து) —மனோசத்தைச் சொரூபநாசமென வும் அருபநாசமெனவு மிருவகையாக வகுத்துச் சொல்லுவர்பெரியவர் இங்னனமிருவகையாக வழங்கிவருமிவற்றினுள், வினவாத சீவன் முத்தாரி டத்திலொன்றும் விதே முத்தரிடத்தி வொன்றுமேவு மைந்தா (எ-து) — ஞானபுத்திராவினவுதல் வேண்டாத சீவன் முத்தரிடத்திலொன்றும் விதே க முத்தரிடத்திலொன்றுமிருக்கும், தனதான் சத்துவமாய் மனஞ்சேஷிக்கத் தாமதம் ராசத நசித்தல் சொரூபநாசம் (எ-து) —தனது சயருபமான சாத்துவிதகுணமாக மனமேவிடில் தாமதகுணமும் ராசதகுணமுந் தாமே நாசமாம் அங்ஙனநாசமாதலே சொரூபநாசமும், அனகாசத் துவந்தானு மிலிங்கதேக மடங்கும்போதடங்குவதே யருபநாசம் (எ-து) —மலரகிதமா னவனே யந்தச் சாத்துவிதகுணமோ வதுவஞ் சூக்குமசரீர நசிக்கும்போ தொக்க நசிக்கும் அங்ஙனமொக்க நசித்தலே யருபநாசமுமாம் (எ-று).

சங்கைதவிர்ந்தவாராதவின், வினவாதசீவன் முத்தரெனவும், சேஷித் தெனாப் பாடமோதில் வழு. அது, “முதவினுன்கு” மென்னுஞ் சூத்திர விதியாற் காண்க. சொப்பிரகாசமேலீட்டில் சமஸ்த விகாரகுணங்களு சில்

லாவாதலின், தனதான சத்துவமாய் மனஞ்சேஷ்டிக்கத்தாமதம் ராசதங்கித்த வெனவும், சூக்குமதேக நாசத்தைப்பற்றி சொப்பிர காசமேல்டாதலால் தனேடோக்க சித்தல் கூடுமென்பார், சத்துவந்தானு மிலிங்கதேக மடங் கும்போ தடங்குமெனவுங் கூறினார். இதனால், மனமெனல்; ரூபாரூபமெனப்பெற்றார். ரூபமெனல், செகசீவபரம்; அரூபமெனல், அதன்வாசனை. மனோநாசம் வேண்டின், ரூபாரூபநாசம் வேண்டும். இன்றேல், ஆகா. சின்மாத்திரமாக்கரைத்தல், ரூபநாசம். அதுவுமெல்லமெல்ல ஓர்த்தமுகமாக நழுவல், அரூபநாசம். எனவே சைதன்யத்தின் ஸ்பரிப்பே மனமெனப்பெற்றார். பெறவே சித்து சடமும், ரூபாரூபமும், ஸ்பரிப்பையன்றி யின்றுத வின், மனோலையெனக் கண்டாம். காணவே, அரூபத்தைப் பாழெனல், குற்றம். அன்றேல், அந்தப் பாழை யறியுங் தானென்ன வின்றே? உள்தெனில், அது, பாழுமன்று, நாமலூபமுமன்று, ஞானமுமன்று அஞ்ஞானமுமன்றென்பதாயிற்று. இதனை யில்வாரென் நறியாதார் கண்டபடியுரையிட மோமோ? ஆமெனின், யுத்திக்குமுரனும். முரணின், அனுபவமும் முரனும். முரணின், முன்போற் பெத்தங்கிலையாம். இப்பேதமைக்கு ஞானநூல் முற்றமுணர்ந்து மோதியும்பயனென். என்னை? “புராணமிதி காசமெவையுங்கலை யனைத்தும், பிராணனாறி யாதுள விடத்திவை பிதற்றே” என்று தத்துவராயர்க்குறுதவின். மேல் காரணதேகநாசங்கூருது சூக்குமதேகநாசங்கூறியது, ஜெந்திரிபுக்கு விளைமுத னசிக்கில் தானே யவித்தை யழியுமெனக் கூறவேண்டுமோ, என்பதுபற்றியென்க. இதனை லட்சியார்த்தத்தால் ன்றி வாச்சியார்த்தத்தால் வெங்கனாங் கணிப்பது. கூடாதிருக்கப் பதவுரையாற் கணிக்கப்படுவார் மிக்கவிலேகியர்போலும், அவர்சாம்பிரதாயமும் மங்கனம்போலும், தற்கண்டார்க்கென்னமுடியும். ஆதவின், புகழுக்கும், அபி னி, கஞ்சா, முதலியபோதைக்கும், கள்ளமங்கையர் போகத்துக்கும் விழைந்தலைகின்றனர். கள்ளங்கடந்தஞ்சானியரெங்கணுமரியர். இதுவிற்க; இங்ஙனமாய விவ்வரண்டு முத்திமேற் பழுதுரைப்பாருள்ளேல், அவர் எத்தேக மாயினும், எப்போகமாயினும், ஆன்மாவெனவும், முத்தியெனவுங் கொள்வார்போலும். தேகுமும் போகமுந்தனக் கண்ணியமெனத் தெளிந்தனரோ, தெளியாதாரோ? தெளிந்தனரெனின், லட்சியார்த்த முகர்ந்தனரன்றே. இவர் கட்சியை யெங்கனுங் கடைப்பிடியற்க.

(க-து.) மனோநாசம் வேண்டின் ரூபாரூபநாசம் வேண்டுமென்பது. ()

உ - க - கவி. அ - கை.

[சீவன் முத்தருகுவாச மனதினராதவினானும், அதனு வெவற்றையும் பற்றின்றி யனுபவிக்கக் கூடுமொதலினானு மின்கே கூடுமென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

சத்தமாஞ் சத்துவமே யுண்மை யாகுங் துகளிருள்போனுன் மனமென சொல்லும் போம்போம், வர்த்தமா னத்தில்வந்த வணவை யுண்பார் வருவதும்போ வதுநினைந்து மகிழார் வாடார், கர்த்தாவா மகந்தையைவிட்டகர்த்த ராகிக் கரணவிருத் திகளவத்தை காண்பா ராகி, முத்தரா யிருக்கலுமாம் புசிப்புங் கூடு முட்டிலை யென் றிருத்தங்கை மோசிப் பாயே.

## சந்தேகந்தெளிதல்படலம்.

கந்து

(இ-ள்.) சத்தமானு சத்துவமே யுண்மையாகுங் துகளிருள்போனால் மன மென் சொல்லும் போம் போம் (எ-து) — சத்தமாயுள்ள சாத்துவித்து ணமே மெய்யுணர்வாம் இம்மெய்யுணர்வே பழுதின்றி யெங்கனு மொருத கைத்தா விளங்குஞ் சொப்பிரகாசமாம் இச்சொப்பிரகாச மேலீட்டில், ரா சத, தாமதமென்னுங் குணங்களிருளாம் இவ்விரு ஜெங்கன மகலாதுநிற் கும் அகலுமாயின் மனமென்பதும் எங்கனங்கும் நில்லாதாயின் மன மென்னுஞ் சொல்லு மெங்கன மகலாது நிற்கும் அகன்றேவிடும், (ஆதவி ன்), வர்த்தமானத்தில் வந்த ஜெங்கன யுண்பார் வருவதும் போவது நினை ந்து மகிழார் வாடார் (எ-து) — நிகழ்காலமாகிய விப்போது ஜிடைத் தவண வு யாதோ அதனை யுண்பார்கள் இனி வருவதைப்பற்றியும் வந்து போவ தைப்பற்றியும் நினைக்கமாட்டார்கள் நினைத்துச் சகத்தால் சந்தோஷித்த லும் இடுகெத்தால் துக்கித்தலுங் கொள்ளார்கள், கர்த்தாவா மகங்கையை விட்டகர்த்தராகிக் கரணவிருத் திகளவுத்தை காண்பாராகி (எ-து) — கர்த்த தத்துவமானின்றுள்ள யானென தென்னு மகம்பாவத்தை யொருங்கே விட்டு அவ்வகங்கை சிறிது மிலராகியும் அகக்கரண புறக்கரண விருத்திகளை யும் மூன்றவஸ்தாச் சமூலினையுங் காண்பவராகியும், முத்தரா யிருக்கலுமா ம்புசிப்புங்கூடு முட்டிலையென்றறிந்து சங்கை மோசிப்பாயே (எ-து) — சீவ ன்முத்தராகியும் மிருக்கவுங்கூடும் சகல போகமுநகரவும் கூடும் இவற்றிற் கெல்லாம்யாதோர் தடையு மின்றென்றுணர்ந்து இதுபற்றி யினி விலைவுப் புகுதலையொழிதி .(எ-று).

சாத்துவிதத்தைச் சத்தமெனவு முண்மையெனவுங் கூறியதாலேனை யகுண மிரண்டையு சகத்தமெனவும் மித்தையெனவுங் கொண்டாம். இரு ஸ்போல்பவைகளை யிருளென்றது உவமையாகுபெயர். இவ்விரண்டையு மிருளென்றதனால் ஏனைய ஒன்றும் பிரகாச மெனப்பெற்றார். கர்த்தராம கங்கையெனின் தினைவழுவாதவின் கர்த்தாவா மகங்கை யென்றார். என்று கைபற்றியெனின் முதலடி யிரண்டாமடிக் கென்செய்தும். அகர்த்தராகி யென்றதனால் சைதன்யத்தை யானெனவும், பொதுப்படக் கரணமென்ற தனால் அகக்கரணம் புறக்கரண மெனவும், அவத்தை யென்றதனால் மூன் றவத்தையெனவுங் கொண்டாம். ரகரவொற்றதுகை யாசெதுகை.

(க - து.) மனது விஸ்மரணையா நின்று சகல விவகாரங்களையும் வழு வாது நடத்தும்போது தஸ்மரணையாகின்ற நடத்துவதற்குத்தடையென்ன. மூடங்களுக்கிரியையினும் கல்விங்கானக்கிரியை சிறங்கது, அதனினாங் தத்துவங்களுக்கிரியைசிறங்கதன்ரே? ஆதலால் மனத்தா லனுபவித்தல் கூடுமென்பது. எனவே, எல்லாமா யல்லவுமா யிருப்பதுதனது நிலையாயி னும் நடுநிலையாகின்றெவற்றையு மனமியற்றுமென்க. இதனினு மக்கதெ னிவோடு நின்றியற்றல், யாதுயின்றெனவுணர்க. பிரவிர்த்தி நிவிர்த்திகளை

விருத்தியென்றாரெனக்கொண்டு காண்பாரென் உரைக்கினு மறையும். அனுபவி முன்னிலையி விதுதெரியும். (உக)

### 22 - கவி. அ - கை.

[விவகாரங்கள் மனவிலைவுக் கிடமாதவின் கூடாதென்ற மாணுக்கற்குத் திருஷ்டாந்த பூர்வமாக ஆசிரிய ரிக்கவியில் விடை கூறுகின்றார்.]

விவகார வேளையெல்லாஞ் சமாதி யென்றால் விகற்பமன்றே மனமலைந்து விடாதோ விட்டா, வவதான நழுவுமன்றே வென்று யாகி லதற்கொருதிட்டாந்தங்கே எாசை கொண்டு, நவமாகப்பர புருடன் றன்னைக் கூடி நயந்துசுக மனுபவித்த நாரி நெஞ்சங், தவ மான மனைத்தொழில்கள் செய்யும் போதுந் தழுவியனு பவித்த சுகந் தனைவி டாதே.

(இ-ள்.) விவகார வேளையெல்லாஞ் சமாதி யென்றால் விகற்பமன்றே மனமலைந்து விடாதோ விட்டா வவதான நழுவுமன்றே வென்றுயாகில் (எ-து) — விவகரிக்குங் காலமெல்லாஞ் சமாதிசெய்தலெனத் தேவரீர் கூறி ன்பலவாகச் சிதையு மல்லவோ பலவாகச் சிதையின மனமலைந்துவிடாதோ அங்நனமலைந்து விடுமாயின் உண்மை ஞான நழுவுமல்லவா இதனுக் கென்செய்துமெனச் சங்கிப்பையாயின், அதற்கொரு திட்டாந்தங் கேளா சைகொண்டு நவமாகப் பரடிருடன் றன்னைக்கூடி (எ-து) — நீவினவியதற் காகவோர் திருட்டாந்த முளததனை யான்கூறக்கேளுதி மிகக் வாசைகொண்டு புதிதாக வோர் சோரா நாயகனைக் கூடி, நயந்துசுக மனுபவித்த நாரி நெஞ்சம் (எ-து) — மிகவும் விருப்பமுற்றுச் சுகத்தை யனுபவித்த வோர் ஸ்திரீயின் மனமானது, தவமான மனைத்தொழில்கள் செய்யும் போதுந்தழு வியனுபவித்த சுகந்தனைவிடாதே (எ-து) — நோன்புவழுவாதியற்றற்குரிய வில்லறமார்க்கத் தொழில்களைச் செய்கிறபோதும் கள்ளாயகனைத்தழுவி யனுபவித்த மிக்க சுகப்பெருக்கை விடுமா விடாதே. அதுபோன்றிருக்கும் (எ-று).

விகற்பம் - விடயம் பலவாகச் சிதைதல். அவதானம்-பேரின்பமெனி னுமையும். பரடிருடனென்றதனுற் சோரஸ்தீர் யென்பதுதானேயமைத வின், நாரியென்பதற்கு விசேடமெற்றிந்து. விதிவழுவாதியற்றமெனத்தொழிலெனினுமையும். எனவே, அவன் பலதொழில்புரியினு மப்போதெல்லாஞ்சோரவின்பங்குவாததுபோலப்பேரின்பமு நழுவாதென்க. இவளெய்திய பயன் சுகமாதல்போலநிட்டையாலெய்தியபயனுஞ் சுகமாம். இவள்பலதொழிலாற் பிரியினுமவரைச்சுகம்-விடாததுபோலச்சான்றேர்பலதொழிலாற் பிரியினுமவரைச்சுகம்-விடாததுபற்றி யிவ்வுவழைக்கறினர். இதுகூடாதெனி ன், அதுவங்கூடாதென்பம். சோரவின்பமிலைவிடாததுபிரத்தியட்சமெனி ன், அவரையதுவிடாததும் பிரத்தியட்சமென்பமே. பருவமில்லாதுமுலமங்

கைக்கதுதெரியாததுபோல, பரிபாகமில்லாதுழலுவோர்க்கிளிதெங்கனங்தெரியும், தெரியாததாலதுபொய்யோ; அன்றேல, இதுவும்பொய்யன்று. விவகாரத்தாலிவானுக்குமனம்பேதிக்கினுஞ்சுகம்பேதித்ததோ? இன்றெனி ன், அவருக்குமங்கனமாமெனவறிக. இந்தச்சுக் மிவள்போன்றவானுக்குத் தெரியுமாறுபோன்று, அந்தச்சுகமு மவர்போன்றவர்க்குத்தெரியும். என்னோ? “பெற்றவட்கேதெரியுமாந்த வருத்தம்பிள்ளைப் பெறுப்பேதை யறிவாளோ பேரானாந்த, முற்றவர்க்கேதெரியும்” என்று தாயுமானார்க்கறுதவின். இதனை மறுப்பார்ப்போவினானியரு மடாஞானியருமெனவறிக. இது குறிஞானமன்று, ஏதார்த்தஞானம். ஏதார்த்தஞானம், குறியாலன்றிச்சுயமாவிளங்கல்.

(க - து.) பலவிவகாரத்தினுஞ்சுகபோதனமுவாதென்பது. ஆதவின் விவகாரவேளையெல்லாஞ் சமாதியென்பதுபொருந்தும். (உ-உ)

### உங் - கவி. அ - கை.

[“சீவன் முத்தர்களகர்த்தாவெனின் போகதுகர்த வெங்கனமென்ற சங்கைக் குத்தரங் கூறுவான் வேண்டிச் சத்துக்கள் மூன்று விதமாவதையும், அவர்விலைகிமையையு மிக்கவியிற் கூறுகின்றார்.”]

தேகத்த னலனுகி யகர்த்த னுகிச் சீவனன் றிப் பிரமமாய்த் தெளிந்த முத்தன், போகத்தை யுண்பனென்றாற் கர்த்தா வாமே பூரணமா மகர்த்தனுக்குப் போக முண்டோ, சோகத்தை யறுத்த ருஞங்குருவே யிந்தத் துகளறுக்க வேண்டுமெனச் சொல்லவையாயின், மாகர்த்தன் மாபோகி மாதியாகி வகைமூன்று யவரிருக்குமகிமைகேளாம்.

(இ-ள.) தேகத்தனலனுகியகர்த்தனுகிச் சீவனன் றிப்பிரமமாய்த்தெளி ந்தமுத்தன் (எ-து) — பிரக்ஞானமன்றித்தேகந்தானல்லாதவனுகியும் மறந்துந்தேகந்தானெனனக்கோடவின்மையி ணகர்த்தனுகியும் சீவுத்துவமன்றிப்பிரமமேதானுகியும் தெளிந்த சீவன்முத்தனென்போன், போகத்தையுண்பனென்றாற்கர்த்தாவாமே பூரணமா மகர்த்தனுக்குப் போகமுண்டோ (எ-து) — விடயபோகமனுபவிப்பனெனில், தேகந்தானென்கிறகர்த்தத்துவம்வாய்ப்பதாமே பூரணனெனில் பூரணமா மகர்த்தாவுக்கனுபவித்தவில்லாவிடத்துப்போகமெங்கனமுண்டு இல்லையே, சோகத்தையறுத்தருஞங்குருவேயிந்தத் துகளறுக்கவேண்டுமெனச் சொல்லவையாயின் (எ-து) — அடியேன்துயரமளைத்துந்தொலைத்தருளிய குருநாதனே இங்கனமாகவெழுந்தவிந்தச்சங்கதேகமாகிறகளங்கத்தை நீக்கியருளவேண்டுமெனக் கேட்டபையாயின், மாகர்த்தனமாபோகிமாதியாகி வகைமூன்றுயவரிருக்குமகிமைகேளாம் (எ-து) — மாகர்த்தனெனவும் மாபோகியெனவும் மாதியாகியெனவு மூன்றுவகையாயவரிருக்குமகிமையைக்கூறுதும் ஸி கேளுதி (எ-து).

தேகமிருங்குமிதுபூதவிகாரங் தானால்வெனத்தெளிதவின், தேகத்தனலஞ்சியெனவும், இவ்வடவிருப்பும், அபிமானித்தலும் காத்தலும், உபசரித்தலும், இதுநானெனக்கோடலும், இதனதுபூரிப்புவாடலுக் கின்பத்துன்பெழ்தலும், இன்னுமியைபோன்றபிறவுமாதலும், அறிவாதலாலநிவேதானெனக்கண்டா ரிவ்வடல்தானென்பரோ என்னுர். ஆதவின் அகர்த்தஞ்சியெனவும், அறிவுதானென்றுயபோது கூடஸ்தனென்பதாயிற்று; ஆகவே சீவனுயிருங்குதஞ்சீவனல்லன், உடலாகாரங்தவிர்க்குவருதலின், சீவனன்றியெனவும், உடலுமுயிருமின்னும்வேறுபடுதலின்மையின், சீவனின்றியெனப்பாடமோதியுரைகோடல் கூடாது. கூடுமெனின், மகானெனனப்படாது, படுதலின், அதுவழு, சீவத்துவ நழுவியக்கண் ணீசத்துவமெங்கே. ஒருவனுக்கின்றியக்கண் பலருக்குமின்றே, பலருக்குமிவ்வனுபவமொருங்குவாய்க்கின் பலருக்கு மெங்கே? ஆயின் சீவத்துவங்காரணமாக வீசத்துவமென்றருத்தாபத்தியாற்கோடலாகின்றதே யீதென்னைகொலோ விபரீதமென்னந்தக் கெங்கே சீவத்துவபாவழுமண்டோ, அங்கங்கே மீசத்துவபாவழுமண்டு. இன்றேலதுவுமின்றும். இதிலென்னவையழுள. இன்றுதலாலதுபொருங்கும். சீவத்துவங்மூலியக்கண் கூடஸ்தனுமெனல்வழுவன்றே. வழுவெனில் கூறியதுக்கறெலன்னுங்குற்றமாம். வழுவன்றெனின், ஈசத்துவ நழுவியக்கண்பிரமஸ்வரூபமாவனென்பதெங்கன மறுக்கப்படும். படாதாதவின், பிரமமாயெனவும், சுருதியுத்தியனுபவத்தாலன்றியையந்திரிப்பரூது. அறுமெனின்வறியசொல். மூன்றுமொக்கத்தேர்க்கதவிடத்தே விபரிதமறும், அறுதலே தெளிவாம். அன்றேல், மருளாம். சீவன்முத்தனென்றபாலதுதெளிவாதலால், தெளிந்தமுத்தனெனவுங்கறினார்.

(க-து.) சீவன்முத்தர்போகமனுபவிக்கக்கூடுமெனற்கு விடைகூறுவான்வேண்டி விரதத்திரயங்கொடுத்துக்கூறினார்பது. இது தொகுத்துச்சுட்டலென்னுமுத்தி. இனிவகுத்துக்காட்டலென்பதனுவெற்றைத்தனித்தனிக்கூறுதும். மாகர்த்தன்முதவியமுன்றுமாரியமாதவின் மிகாவாம்.

உச - கவி. ஆ - கை.

[முன்னர்க்கறியமுறையே மாகர்த்தனிலக்கணமினைதனவிக்கவியித்துக்கூறுகின்றார்.]

செய்கையுஞ்செய் விக்கையுமற் றிருக்குங் காந்தச் சிலைமலை முன்னிரும்புகள்சேட்டிக்கு மாபோற், செய்கையுஞ்செய் விக்கையுமற்றிருக்கு மென்முன் செடமான வுலகமெலாஞ் சேட்டை செய்யு, மெய்கலந்த விந்திரிய விகார ரூப விவகார விருத்திக்கும் விருத்திதானு, மெய்கலந்த சமாதிக்குஞ் சாட்சி யேநான் வெயில்போலென்றுறைத்தவனே விபுமா கர்த்தன்,

## சந்தேகந்தெளிதல்படலம்.

கங்கை

(இ-ள.) செங்கையுஞ்செய்விக்கையுமற்றிருக்குங்காங்தச் சிலைமலை முன்னிரும்புகள்சேட்டிக்குமாபோல் (எ-து)–தன்வினையாகிய செய்கையும் பிறவினையாகிய செய்விக்கையுமின்றிச் சம்மாவிருக்குங் காங்தக்கற்களால மைந்த பர்வதத்துக்கெதிரில் இரும்புகளைங்கண மசையுமோவங்கணமே, செய்கையுஞ் செய்விக்கையுமற்றிருக்குமென்முன் செடமானவுலகமெலா ஞ்சேட்டைசெய்யும் (எ-து)–செய்கையுஞ்செய்விக்கையுமின்றிச் சம்மாவிருக்கின்றவெனக்கெதிரில் சட்டஞபமாயுள்ளசெகங்களைனைத்தும் பற்பலகி ரத்தியங்களைச்செய்யாகிற்கும், மெய்கலங்தவின்திரிய விகாரருபவிவகாரவி ருத்திக்கும் விருத்திதானுமெய்கலங்தசமாதிக்கும் (எ-து)–தேகசம்பந்தமான ஞானேங்திரிய கணமேந்திரிய காரணமாகநிகழும் பற்பலவிக்கற்பருபமாயுள்ள விவகாரச்சேட்டைகட்கும் சகலவிருத்திகளுந்தானுவிளங்கிய வாத்மசம்பந்தமாகநிகழுஞ் சொருபசமாதிக்கும், சாட்சியே நான்வெயில்போலென்றுறைத்தவேனே விபுமாகர்த்தன் (எ-து)–தன்முன்சகலவுயிர்களும் பற்பலகிரியைகளியற்றக்குச் சாட்சியாகின்றுள்ளசூரியனைப்போல நானேசாட்சியெனத்திரமாகக்கலங்காது நின்றூனெவனேவே வவனேவிபு வளைத்திற்கும் விபுவாயுள்ளமாகர்த்தவெனனப்படுவோன் (எ-து).

செய்கையுஞ்செய்விக்கையுமாவது; அசைத்தலையு மசைப்பித்தலையு மெனக்கொள்க. காங்தமலையானது அசைக்கவுமில்லை யசைப்பிக்கவுமில்லை யிங்கணமிருக்க, இதனெதிரிலிரும்புகளைசையுமாறுபோல; உபாதிரகிதமாக விளக்கு நான்சைக்கவுமில்லை யசைப்பிக்கவுமில்லை யிங்கணமிருக்க, எனக்கெதிரில் சமஸ்தவுலகமு மசையுமாதலால், என்முன்னுலகமெலாஞ்சேட்டைசெய்யுமெனவும், சகலவுயிர்களுந்தத்தங்கிரியை ஸியற்றற்குச் சாட்சியாகின்றனோன் சூரியனுதல்போல, அநாத்மவிவகாரம் ஆத்மவிவகாரமெனவிரண்டாம். அநாத்மவிவகாரம்; தேகாகாரமாகவகக்கரணபுறக்கரணங்களோடுகூடி யியற்றுங்கிரியை. ஆத்மவிவகாரம்; மெய்யுணர்வுசம்பந்தமாக விவேகாகாரமாகக் கரணசம்பந்தமின்றி நின்றியற்றுங்கிரியை. அந்தக்கிரியைபூட்டமெனவும், இந்தக்கிரியை சமாதியெனவுமாம். இவ்விருவகைக்கிரியையுமென்னுவியற்றப்பட்டனானன்று. அஞ்ஞானமாங்கின்றக்கிரியை புரிந்ததும்நானே. ஞானமாங்கின்றிக் கிரியைபுரிந்ததும்நானே. ஆயினும், இவ்விரண்டுகொலத்தும் நானென்னவிருத்தலானும், இவ்விரண்டுமொன்றிலெலான்றில்லாததானும் நானென்னலேயுண்மை, நானேசாட்சி, என்பதுபற்றி மெய்கலங்தவிருத்திக்கும், மெய்கலங்தசமாதிக்குஞ் சாட்சியோனெனவுங்கூறி னர். நானென்பதே சங்கிதியாகவும், சாட்சியாகவுமின்றமைகாண்க. விருத்திதானுமென்றதனால், அறிவையன்றிச் சகலவிருத்திகளுமின்றனப்பெற்றும்.

(க-து.) சகலமுமெனக்குமுன் ஸிகழுமெனவும், சகலகிரியைகட்குஞ் சாட்சியானெனவுங்கிடமாகத்தெளிவுற்று ஏன்றூனேமாகர்த்தவெனன்பது. இதுதுண்பு. (உச)

உடு - கணி. அ - கை.

[நிறுத்தமுறையானே யேளையமாபோகி மாதியாகிகளி னிலக் கணங்களை யிக்கவியிற் கூறுகின்றார்.]

அறுச்வையின் குணங்குற்ற மசுத்தஞ் சுத்த மபத்தியம்பத்தியமெனவு ணுய்ந்தி டாமற், பொறுமையுடன் கிட்டினதைக் காட்டுத் தீப்போற் போகங்கள் புசிப்பவன்மா போகியாகுஞ், சிறிது வலி துகடனதன் னியங்க ணன்மை தீமைகள்சே ரினும்படிகச் செயல்போற் சித்தம், வெறிதிருக்கு மவனேமா தியாகி யரவன் விரதமிம்முன் றள்ளவரே வீடுள் னோரே.

(இ-ஷ.) அறுச்வையின் குணங்குற்ற மசுத்தஞ் சுத்த மபத்தியம் பத்தியமெனவு ணுய்ந்திடாமல் (ஏ-து) — அறுவகைகருசியினிதெனவும் அன்றென வும் அசுத்தமெனவும் சுத்தமெனவும் அபத்தியமெனவும் பத்தியமெனவும் தானுண்ணுமணவுகாரணமாக வதனைப்பகுத் துணராது, பொறுமையுடன் கிட்டினதைக்காட்டுத்தீப்போற் போகங்கள்புசிப்பவன்மா போகியாகும் (ஏ-து) — பொறுமையோ டெதுகிடைத்தோ வதனைப்பகுப்பின்றிப்பற்றி யெரியுங் காட்டுத்தீயைப்போலப் பிராரத்தமாகிற வின்பத்துன்பபோகங்க னெனப் பகுப்பின்றியனுபவிப்பவனெனவேனே வகன்மாபோகியெனப்படுவ ன், சிறிதுவலிதுகடனதன் னியங்கணன்மைதீமைகள் சேரினும்படிகச்செயல்போற்சித்தம் (ஏ-து) — பிராரத்வபோகமற்பமகத்தாகவேனும் தனதாக வேனு மன்னியமாகவேனும் என்மையாகவேனுக் தீமையாகவேனுகேரிடி னுமதன்பால் தனதிடத்தி வியல்பாகத்தோற்றும் பிரதிபிமங்தானுகாது சிற்கும் படிகக்கண்ணுடியின்செயலைப்போலத் தனதுசித்தம், வெறிதிருக்குமவனே மா தியாகியாவன் விரதமிம் மூன்றுள்ளவரே வீடுள்னோரே (ஏ-து) — பற்றின்றி சிற்பவனெனவேனே வகனேமாதியாகி யெனப்படுவோ ன் ஆதவினிவ்விரதமூன்று மூள்ளவர்களே யைக்கியமுத்தியுடையவர்க ளாம் (ஏ-று).

அறுச்வையாளின் றபதார்த்தங்களை யறுச்வையென்றது, குணவாகு பெயர். உண்ணற்பாலதியாதோ வதனையுணைன்றது, தொழிலாகுபெயர். ஆய்ந்திடாமல் புசிப்பவனைவும், சேரினும் வெறி திருக்குமவனைவுங் கூட்டிழுமிடத்திடுக. அதன்பாலென்பதை வருவித்தாம். இங்னனம்போகது கர்தலும் சித்தம்வறிதிருத்தலும் சன்னி பித்தம் முதலியவியாதி மேலிட்டோர்பாலுமூன்வே, இவர்களும் மாகர்த்தன் மாபோகி யெனப்படுவார்களே பேதமென்னையெனின், இவர்கள் மூடத்தாலும் வியாதிமேலீட்டாலும், ஆபத்துமேலீட்டாலும் கவலை மேலீட்டாலும் அவர்கள் ஜெயந்திரிபகன் ஹதெளிவுமேலீட்டாலும் மரண மறவாமை மேலீட்டாலும் சகமுஞ்சுகியு மெங்கேயென்னு மாராய்ச்சி மேலீட்டாலும் இவைபோன்ற பிறவற்றாலு மாதவின்பேதமே யென வுணர்க. இதனைச் சொல்லாலுணர்வார், மறுப்பார்.

(க-து.) இவ்விரண்டுகவியானும் விரதத்திரயங்காறியதென்பது. (உடு)

## சந்தேகந்தெளிதல்படலம்.

கசக்

உ.கு - கவி. அ - கை

[விதிவிலக்கு வழுவின்றிய செயல்களைத்திருக்க விவரைக் கிருத கிருத்தியனைப் பெறங்களாக கூடுமென வினாத்திலை யிக்கவியிற் கூறுகின்றார்.]

வேறு.

மெய்யுங் கொண்டு பிராரத் வந்தரு விதிவழி நின்றிடவு முய்யுங் கண்மிக ஞாக்கலு குணமா வுறுதொழில் செய்திடவுஞ் செய்யுஞ் செய்கை முடிந்தவ னென் றுரை செப்புவ தெப்படியோ ணையுங் துன்ப மகற்றிய குருவே நலமா வருங்வீரே.

(இ-ளி) மெய்யுங்கொண்டு பிராரத்வந்தருவிதி வழிநின்றிடவும் உய்யுங் கண்மிக ஞாக்கலுகுணமா வுறுதொழில் செய்திடவும்(எ-து)-அகக்கரண புறக்கரணங்களையன்றியுங் தேகத்தையுங் துணைக்கருவியாகக்கொண்டு, பிராரத்வந் தருகின்ற நெறிவழித்தாய் வழுவின்றின்றிய தொழிலியற்று கிற்கவும் திரிசியமே பொருளென நம்பி யும்யுங் கண்மகாண்டிகளுக் கனு கூலமாகவதற் கியைந்த விதிமார்க்கக் கிரியைகளைச் செய்துகொண்டிருக்கவும், செய்யுஞ்செய்கை முடிந்தவ னென் றுரைசெப்புவதெப்படியோ(எ-து) இங்களமிருக்கச் செய்ய வேண்டிய செய்கையெல்லாஞ் செய்து முடிந்தவ னென் றுசொல்மாத்திரமா வெவருங் கூறுவ தென்னைகொலோ, ஒரையுங் துன்பமகற்றிய குருவே நலமாவருள்வீரே(எ-து)-வருத்தத்தையே செய்யுங் துன்பமா வள்ளவைனாத்தையு நீக்கி யருளிய வெனது குருநாதனே யிதனுக்கு விடை செவ்விதா வரைத்தருள்வீராக வென்றிரந்து கேட்ட னன் (எ-று).

மெய்யுமென்னுமும்மை; இறந்தது தழீஇயது. உய்யுங் கண்மிகளென் றது; கண்மை பயங்க வய்தலை. கண்மிகஞக் கனுகுணமா வுறுதொழில் செய்திடல்; சாரியை கிரியைகளீ விதிவழித்தாச் செய்து காட்டலே. செய்யுஞ் செய்கை முடிந்தவ னென்றதனால், கிருத கிருத்திய னென்றாயிற்று. துன்பஞ் செய்ப்பவைகளைத் துன்பமென்றது, குணவாகுபெயர்;

(க-து.) விதிவிலக்கு வழுவாச்செயல் மூலாசிற்க இவைனக் கிருத கிருத்தியனை வெங்களாக கூடுமென்பது. (உ.கு)

உ.ஏ - கவி. அ - கை.

[பல வியாப்தி விரத்தி வியாப்தி யென்பவற்றுள் இவன் விரத்தி வியாப்திய தெவி னிவன் செய்துஞ் செய்தில னென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

ஆடவர் செய்தொழின் மூவகை யாகு மவித்தை வசத்துறநா ஸ்டைனை மமதை யகந்தை யுளார்க்கே யிகபர விவகாரம் வீட்டு குவமெனு மிச்சை யுளார்க்கே வித்தை படிப்பவைாம் பாடன் மிகுந்தொழி லாற்பல னுண்டோ பரிபூ ரணமானால்.

(இ-ள்) ஆடவர்செய் தொழில் மூலகையாகும்(எ-து)—புருடர் செய் யுங் தொழில்கள் மூன்றுவிதமாயிருக்கும், அவித்தை வசத்துறுநாளீடைனை மமதை யகந்தையுளார்க்கே யிகபரவிவகாரம் (எ - து)—அவித்தாமயமாய காலத்தில் ஈடனாட்திரயும் அகமமதை யுடையார் யாரோ வவர்களுக்கே யுரியன் இகலோகசகத்தையும் பரலோகசகத்தையும் பற்றி முயலும் விவகாரம், வீட்ஜூலுகுவெமனு மிச்சையுளார்க்கே வித்தை படிப்பவெலாம் (எ-து)—முத்தியடைக்குதுமென்றவாசையுடையோர் யாரோவவர்களுக்கே யறிவைப்படிக்கு முயற்சி யனைத்தும் பாடன் மிகுந்தொழிலாற் பலனுண் டோ பரிபூரணமானால் (எ-து)—அறிவே வடிவாகப் பரிபூரணமாயிடி னவர் கட்டு ஞானநுல் முதலியவைகளிலுள்ள பாடல்களை யிகவு மப்பியாகிக்கு முயற்சியால் யாதானுங் கிஞ்சித் பயனுள்ளதோ இல்லையே (எ-று).

வித்தைபடித்தல்; கல்விபடித்தலெனின், அஃதஞ்ஞானதிசை, எல்லாக் கல்வியையும் பழுதறக்கற்ற வறிவைக்கற்றல். அண்றெனின், வீட்டு ஆகுவெமனு மிச்சையுளார்க்கே யென்பானேன்? புகழுஞ்சுதுமெனு மிச்சையுளார்க்கேயெனப் பாடமிருக்கின் கல்விபடித்தலெனக் கூறலாம். ஆத வின், அதுவழு. இக்கறவிவகாரம், அஞ்ஞானதிசை. வித்தைபடிப்பது, ஞானதிசை. பரிபூரணமாதல், இவ்விரண்டினிலையு மகன்றதிசை. வித்தை படித்தலாவது; பொன்னையன்றிப் பணிபேதங்களில்லாவாறு போன்று. அறிவையன்றிக் கைவைப்பறேதங்கள் சுற்று மின்றன வாச்சியார்த்தத்தால் தீரவுணர்ந்து, அதனைச் சுற்குருவினருளா லிலக்கியார்த்தத்தால் தெளிவுபெற விளக்கிக் கொண்டதைவைக் கண்டுகண்டித்து நானிதுநாளென்னப் பலகாலமும் விடாதுபயிற்றல். இதனை யப்பியாசமெனினு மழையும். அமையவே, பரிபூரணமாதல், ஆரூடமென்றுயிற்று. இதனைப் புறக்கணிப்போ ரகங்காரிகள். சுயமாகப்பாட மிக்கவலியுளதாதலின் பயனெனினுமழையும். பரிபூரணமாதல், தானே யனைத்துமா விளங்கல். இத்திசையில் செய்துஞ் செய்தில் னென்றுயிற்று.

(க-து.) பரிபூரணஞ்சுதலால் பாசமுயற்சி யெய்தாதென்பது. (உ-ஏ)

உ-ஏ - கவி. அ - கை.

[தேவரீர் கூறியதொக்கும், இனியோர் சங்கை. அதாவது; ஞானமே தானென்னப் பழகுவோர்க்குச் சிரவணுதிகள் வேண்டுவதின்றே வென வினாவுல். அதனை யிக்கவியிற் கூறுகின்றார்.]

குரவர் சிகாமணி யேநீர் கேளீர் கூறிய வழியொக்கும்  
பரமுட னிகமு மிகந்தல ரண்ணே பழகுவர் மெய்ஞ்ஞானம்  
நிரவு முயற்சியின் மீண்டவ ரதையினி வேண்டுவ ரோவேண்டார்  
சிரவண மனனு திகள் வேண் டாவோ சித்த முறைத்திடவே.

(இ-ள்.) குரவர் சிகாமணியே நீர் கேளீர் கூறியவழியொக்கும்(எ-து)- டால்லா வாசிரியர்க்குஞ் சிகாமணிபோன்று விளங்குபவரே அடியேணிரங்கு

## சந்தேகந்தெளிதல்படலம்.

கால

கேட்கும் விண்ணப்பமொன்றுள் ததனைநீர் கேட்டறஞம் அதாவது தேவீரிதுகாறுங் கூறிவந்த மார்க்கமனைத்து மங்கோரமே, பரமுடனிக்கும் மிகந்தவரன்றே பழகுவர் மெய்ஞ்ஞானம் (எ-து) — பரலோக விச்சையும் இகலோக விச்சையும் கடந்தவரன்றே மெய்யுணர்வே யானெனப் பழகாநிற்பர், விரவு முயற்சியின் மீண்டவரதையினி வேண்டுவரோ வேண்டார் (எ-து) — இச்சையில் மேல் கீழென மிசிரிம்பித்து நின்றுள்ள முயற்சியினி ந்று வெறுத்துத் திரும்பினவர்க் களினியதை மறந்தும் விரும்பி யுழல்வ ரோ வழலார், சிரவண மனஞ்சிகள் வேண்டாவோ சித்தமுறைத்திடவே (எ-து) — இங்ஙனமாயினு மிவர்க்கட்குச் சித்தங் கலங்கா துறுதிபெற நிற்றஞ்சுக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் வேண்டுவன வின்றே (எ-து).

பரமுடனைனவுடன் கொடுத்துப் பிரித்தது; சொர்க்கமாதி, சத்தியமென மதத்தர் கூறுமேவிட்ட பதவிகளோக்கி யென்க. ஒன்றிலு நிலையுருத முயற்சியாதவின் விரவு முயற்சியெனவும், ஓர்கால் சித்தங் கலக்க முற்றபாலதின் சித்தமுறைத்திடவெனவுங் கூறினார். முடிட்தவலுக்குச் சிரவணத்திகள் மீண்டும் வேண்டிக்கூடினா, மாயாமய மாதலைப்பற்றி யென்க. களங்கமற்ற கண்ணுடி பலவாடுடுகளால் மூடப்பட்டிருக்கினுங் தூச்சையுமாறுபோன்று, தெளிவுற்றதேதும் அறிவாகிற கண்ணுடிக் கையங்கிரிபெங்வனமேனுஞ் சுற்றுடையும்.

(க-து.) மகாஞ்கள் கிருத கிர்த்தியரன்றெனக் குறிப்பிக்கச் சிரவணத்திகள் வேண்டாவோ வென்பது. இச்சை யென்பது தொக்கி நின்றது. ()

உக - கவி. அ - கை

[அதற்கு விடை கூறுவான் வேண்டிக் கேட்டல், சிந்தித்தல்,  
தெளிதல் செய்வா ரிஞ்னின்ன தகையினராவரென  
விக்கவியிற் கூறுகின்றார்.]

கிளர்மக னேகேள் தத்துவ மறியார் கேட்டல் செயக்கடனே தளர்வறு சிந்தித் தவின்முயல் வார்சிலர் சந்தே கங்களூளார் தெளிதலி னிற்பார் விபரீ தப்பேய் தீரா வாதனையோர் [டோ. வெளியுரு வாயறி வாய்நிறை வாயினர் வேண்டுவ தொன்றுன்

(இ-ன்) கிளர்மகனேகேள் தத்துவமறியார் கேட்டல் செயக்கடனே (எ-து) — சின்மாத்திரமா விளங்கு ஞானபுத்திரா யான் கூறுவதைக்கேளுதி மெய்யுணர் வினையதெனக் கேட்டுமெறியாதார் சிரவணம் பண்ணிக்கொண்டிருப்பர், தளர்வறு சிந்தித்தவின் முயல்வார் சிலர் சந்தேகங்க ஞாளார் (எ-து) — சந்தேகங்க எகலாத சிலர் ஓயாத மனானவயத்தராய் முயலாநிற்பர், தெளிதலினிற்பார் விபரீ தப்பேய் தீராவாதனையோர் (எ-து) — விபரீ தமென்னும் பேயினால் தீராதவாதனை யுடையோர்கள் சித்தந் தெளிவுபெறு முயற்சியில் விடாது நிற்பர், வெளியுருவா யறிவாய் சிறைவாயினர் வேண்

இவ தொன்றுண்டோ (எ-து) — சுத்தமான வெளிமயமாகியும் ஞானப்பிரகாசமாகியும் அகண்ட பரிபூரணமாகியும் விளங்கினவர் யாதானுமிம் மூன்றாண்டு வேண்டுவ தொன்றுளதோ இல்லையே (எ-று).

தத்துவம், அறிவு. அது; கற்பிதம், எதார்த்தமென விருபாற்று. கற்பிதம், அனர்த்தம். எதார்த்தம், அர்த்தம். கற்பிதமெனினும், விபரீதமெனினும் மொக்கும். விபரீத வணர்வு, பண்டிதர் பாமரிடத்தும், எதார்த்த வணர்வு, தத்தெரிசனமுடையோரிடத்துமெனவுணர்க. இது - உத்தமம், மத்திமம், அதமமென மூன்றாம். தெளிதவினிற்றல், உத்தமம். சிந்தித்தவி னிற்றல், மத்திமம் கேட்டவினிற்றல், அதமம். இம்முத்திசையுங் கடந்தவ ரெங்பதுதோன்ற, வெளியுருவா யறிவாய் நிறைவாயின ரென்றார்.

(க-து) கிருதகிர்த்தியரெனக் குறிப்பிக்க விம்முத்திசையுங் கடந்தவ ரென்றாரென்பது. செயக்கடனென்பதை முதனிலைத் தீபமாக்கி, ஏனையிரண்டிடத்து மொட்டுக. விபரீதப்பேயெனல், உருவகம், ஒன்றையொன்றாகக் கோடல் சர்வமதத்தராதலி னிதனையே பேயென லறிக. அறியார், உளார், வாதனையோ ரெங்பன் வினையாலனையும் பெயராய் நிற்றலி னெழுவாயாயின.

(உ-க)

#### ந ० - கவி. அ. கை.

[அஞ்ஞானியர்போலப் பலவேறு விகற்பக் கிர்த்தியம் புரிதருடே,  
கிருதகிர்த்திய நிலைக்கடையாளம். இதனைத் தெரித்தருளு  
மென வினாவியதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

ஜயா கேளீர் தத்துவ ஞானியு மஞ்ஞா னிகள்போலச்  
செய்யா நின்றேன் கண்டே னுண்டேன் சென்றே னெனலாமோ  
பொய்யாம் விபரீத தங்க ஓவர்க்குப் போயின வென்றீரே  
மெய்யாம் பிரம சிசாரமி தன்றே வெளியா யுரையீரே.

(இ-ள.) ஜயா கேளீர் தத்துவஞானியு மஞ்ஞானிகள்போலச் செய்யா நின்றேன் கண்டேனுண்டேன் சென்றே னெனலாமோ (எ-து) — ஜயனே யின்னுமதியேன் கேட்கும் வின்னப்ப மொன்றுளத்தனைக் கேட்டருளும் உண்மை ஞானியரு மஞ்ஞானிகள்போலச் செய்யாநின்றேன் கண்டேன் உண்டேன் சென்றே னெனச் சொல்லத்தகுமா, பொய்யாம் விபரீதங்கள வர்க்குப் போயின வென்றீரே (எ-து) — பொய்யமயமாகிய விபரீதங்க ஓவர் க்கு நீங்கிப்போயினவென்று கூறின்றே, மெய்யாம் பிரமவிசார மிதன்றே வெளியாயுரையீரே (எ-து) — மெய்ம்மையாகிய பிரமவிசாரனை யிதல்லவே யிதனை விளங்கத் தெளிவா யுரைத்தருளும் (எ-று).

செய்யாநின்றேன், உண்டேன், சென்றே னென்பவை, மித்தையாத்தியாசம் கண்டேனென்பது, இதராத்தியாசம். இங்னனமிருக்க, இவை போயினவெனக்கூறுவதெங்னமியையும். இது மெய்ம்மையானபிரமவிசா

## சந்தேகந்தெளிதல்படலம்.

கசாரி

ரமல்வே, இதனைத்தெரித்தருளுமென்பார், மெய்யாம் பிரமவிசாரமிதன் கேற வெளியாய்றயீரே யென்றார்.

(க-து.) கிருதகிர்த்தியரென்பதற் கிடைக்கவுத்தரமன்றெனக் குறிப் பித்ததென்பது. (ஈ-ஓ)

ஈ - கவி. அ - கை.

[இவ்விவகாரம் விதேகமுத்திபரியந்தங் தொடர்ந்தேநிற்கும்.

தொடரினுங் தெளிவினிற்றவி னேனையர்போலன்

றென விக்கவியிற் கூறுகின்றார்.]

இயந்த கனுவிற் கண்ட பழங்கதை யோதுவன் வாதனையா லாய்ந்தறி வூற்றவ னப்படி செப்புவ னுபா சனுமாகான் மாய்ந்தத னுடல்வே மளவும் விண்ணவன் மனிதனெனப்படுவான் வீய்ந்த சிதாபா சன்போ மளவும் விவகா ரந்தொடரும்.

(இ-ன.) இயந்தகனுவிற்கண்ட பழங்கதை யோதுவன் வாதனையால் (ஏ-து) — கனுக்கண்டவன் ஒய்ந்து போன தனதுகளவிற் கண்டபழங்கதை யினை மறவாது வாதனையாற்சொல்லுவன், ஆய்ந்தறிவுற்றவ னப்படி செப்புவ்னோசனு மாகான் (ஏ-து) — தானினைய னெனச் சருதி யுத்தி அனுபவத்தா லையந்திரிபற வாராய்ந்து தெளிவுற்ற வறிவுடையோனு மவன்கூறு மாறுபோன்று கூறுவன் கூறினும் இவனவன்போ லதனை மெய்யெனாம் பிக் கூறுவனல்லன் அதனால் இவனவன்போ லாபாசனு மல்லன் ஆவ னெனில் தெளிந்தசிந்தையனுதவினங்நனமொருகாலுமாகான், மாய்ந்த தனுடல் வேமளவும் விண்ணவன் மனிதனெனப்படுவான் (ஏ-து) — முன்னரே பிரக்ஞோதயத்தால் மரித்த தனது காரணசரீரம் ஞானுக்கினி மேலீட்டால் சீருமளவும் மனிதனுயினும் தேவனே இவனுக்கிவன் தேவனுயினும் பார்ப்பவர்க்கு மனிதனுக்கக் காணப்படவின் பிறரால் மனிதனென வழங்கப்படுவன், வீய்ந்தசிதாபாசன் போமளவும் விவகாரங் தொடரும் (ஏ-து) — ஆதவின் அறிவே தானெனக் கண்ட வக்கணமே மரித்த சிதாபாசத்துவ மவித்தைபோற் போமளவு மிவனுக்கு குலக விவகாரங் தொடர்ந்தே விற்கும் (ஏ-று).

அவனுவகை மறந்தது சித்திரைவங்துழி, இவன் மறந்தது விசாரத்தெளிவு வாங்துழி. கனுக்காட்சியவனுக்குச் சொற்பனம், கனுக்காட்சி யிவனுக்குச் சொர்ப்பனம். அது கணசொற்பனம். இது தீர்க்க சொர்ப்பனம். அவன்விழிப்பு, அஞ்ஞானம். இவன்விழிப்பு, ஞானம். அஃதவன் மறந்துழிநடந்தது. இஃதவன் மறவாது மறந்துழி நடந்தது. அதனையவா னுலகாக விழித்து மிச் சொல்லுமாறுபோன்று, இதனை யிவ னரிவாக விழித்துழிச்சொல்லுவன், அதனையவன் மூடவினேதமாகச் சொல்லுமாறுபோன்று, இதனை மிவன் ஞானவினேதமாகச் சொல்லுவன். பண்டித னதனையாதோவென

வன்மையாகக்கொள்ளாவாறு போன்று, ஞானி யிதனைத் தற்பிரதிபலன மென வன்மையாகக் கொள்ளான். அவனுக்கது சொல்லு நயமுமாத்திர மாயதுபோல இவனுக்கிது, சொல்லுங் தோற்றமுமாத்திரமாயது. ஆதவி னிவ்வுவமை பொருந்தும், பொருந்தாதென்பாரை யவாந்தரவாதிகளென வறிக. அவாந்தரவாதம்:—கோழிகோழி என்னவிலை யென்னவிலை யென்ற ந்போல்வது. ஆய்க் தறிவுற்றவனு மென்ற ஏம்மைதொக்கது. ஆபாசனு மென்ற ஏம்மை யிழிவு சிறப்பு. மாய்ந்தென வினையெச்சமாக்கினு மொரு சா ரமையினு மமையும். இருமுக்கோக்கு முணர்ந்தவனுதலி ஞபாசனு மா கானெனக்கொள்க. உலகிருப்புந்தன்னிருப்பு முணராவிடத்த தவன்விவகா ரம். உனர்ந்தவிடத்த திவன்விவகாரம் இங்கேயுடலென்பது, தாலமெனி ன், அதுமாய்ந்தவிடத்து மதுவெந்தவிடத்துங் தேவனுதலெவருங் தாலதே கத்த ராதவின் பொருந்தாதே. இவனுக்கு மாத்திரமெனின், அப்போது தாலதேகமன்று. சூக்குமவுடலெனின், சொப்பனஞ் சமுத்தியிலும் சர்வச ங்கார காலத்திலு மெவரும் விண்ணவராகவேண்டும். இன்றே. இங்கே வி ண்ணவன், ஐக்கியமுத்திக்குரியோன். அன்றெனின், “ஐயத்தி னீங்கித் தெளிக்தார்க்குவையத்தின், வான நணிய துடைத்து.” என்னுங் கவியில் வானம் பதவிமுத்தியோ; பதவிமுத்தியெனின், ஐயங்திரிபறத்தேர்தலும் யாகாதி கிருத்தியமியற்றலு மொன்றே? ஒன்றெனின், தன்னைத்தானென்கில், அயலெனவில்லை. இல்லையாகவே, சுகமு மயலெனவின்றித்தானே சுகவடிவாகத்தன்னைத்தானனுவித்தல் கண்மகாண்டத்திலுண்டோ. இத ஜெப் பாடுதுறையில், ககக-அதிகாரத்திற் காணலாம். இன்றெனின், ஒன ரெனல்கூடாது. இதுகூடாதாகவே, அதுவங் கூடாதென முடியும். ஆத வின், காரணவுடலாகிய யவித்தையை யுடலென்றார். வீய்ந்தசிதாபாசன் போமாவும் விவகாரங்தொடருமென்றது, மாய்ந்ததன்னுடல் வேமாவும் விண்ணவன் மனிதனெனப்படுவானென்பதுபற்றி. மாயினுங் காரணவுட னீரூமாவு மனிதனெனப்படுவான்போன்று, வீயினுஞ் சிதாபாசன் போம னாவும் விவகாரங் தொடரும். உடனீருயின், சிதாபாசன்மாப்பினோத்தோ முன்போற் சொல்லாது நழுவுவன். அது நீருமாவு மனிதனென லுண்டு. இவன் போமாவும் விவகாரமுண்டு, மனிதனெனப்படினுங் தனக்கில்லை. அதுபோல, விவகாரங் தன்பானிகழினுங் தனக்கில்லை. சிற்பிரகாசநாட்ட த்தில் தானெனவ்வகைத் தோற்றத்தானு மல்லனுதல்போலத், தற்பிரியமக லா நாட்டத்திற் கிரியை செய்துஞ்செய்திலென்றாயிற்று. இங்னை நின் றர்க்கே யிதுதெரியுமன்றிச் சொல்லாலும், நினைவாலுமென்னைபயனுள். இவற்றுவிதனைமறுக்கிற் பயனின்மையின் தன்றுதும்.

(க-து.) ததாகாரத்தில் செய்துஞ் செய்திலெனன்பது: இச்சை, அநி ச்சை, பரவிச்சையுளொன்று காரணமாக வினைகழினும், தன்னையகண்ட மாகக் காண்டவின், கிருதகிரத்தியனெனக் குறிப்பித்தது. இதனைத் தற் சொத்தையிற் காண்க.

(ந-க)

## சந்தேகந்தெளிதல்படலம்.

கசன்

நட - கவி. அ - கை.

[நிட்டை யகலாணெனினு மதுவுஞ் செயலன்றோ; கிருதகிர்த்தியனென வெங்கனங் கூடுமென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

ஆன லீயா குருவே காண்ப தசத்திய மென்றாலு  
நானு விவகா ரந்துய ரலவோ ஞானச கந்தருமோ  
போனு லன்றோ நன்றா நிட்டை புரிந்திடல் வேண்டாவோ  
தானு நிட்டை புரிந்தாற் செய்கை தவிர்ந்தவ னெப்படியோ.

(இ-ன.) ஆனலீயாகுருவோகாண்ப தசத்தியமென்றாலும் நானுவிவகா ரந்துயரலவோ ஞானசகந்தருமோ (எ-து) — ஜயனே குருநாதனே! மகா னென்போன் கிருதகிர்த்தியனுஞல் காணப்படுவனவெனைத்துங் திரிசியமன் றோ அது திரிசியமாயினு மசிர்த மன்றோ அங்கிர்தமெனினும் அதனைமெய் யெனக் கொள்வதென்னையோ கொண்டு நானுவிவகாரம் புரிதலென்னை யோ புரிந்து மதனுலெய்தும் பயன்சகமாயினும் அது மெய்ப்பொருள் கார் ணமாக வந்ததன்றூகவின் துயராகமுடியுமன்றோ அதனாலதுதுயரல்லவேர் அது மேவிடுமென்றோ மேவிடுந்தோறும் தனித்துநிற்கைவாய்க்குமோ வாய்க்காவிடத்து அது சிதானங்தவாழ்வைத் தருமோ, போனவென்றோ நன்றா நிட்டைபுரிந்திடல் வேண்டாவோ (எ-து) — இவ்விவகாரமொருங்கே நீங்கி னுவன்றோ தனித்திருக்கைக்கு என்கு இங்னங்கு நிலைத்தல் நிட்டைபுரி யாதுழிவாய்க்குமோ வாய்க்காவிடத்து நிட்டைபுரிந்திடல் வேண்டாவோ, தானு நிட்டைபுரிந்தாற் செய்கை தவிர்ந்தவ னெப்படியோ (எ-து) — வேண் டுமெனின் தானேதானாலதற்கியைந்த விந்த நிட்டைபுரிதலுஞ் செய்கை யன்றோ எந்தச்செய்கையு மகன்றவனுயினும் இந்தச்செய்கை யகலானது வின் கிருதகிர்த்தியனென்பதினுக் கெங்கனமியையுமோ வறிகிலன். ()

(க-து.) கிருதகிர்த்தியனெனல் சொல்லாலன்றி யர்த்தங் கண்டில னென்பது. இதினான்கோகாரமு மெதிர்மறைப்பொருள். விடாவழக்கென விங்கனமாயதென வணர்க. அசத்துக்காரணமாக வரும் விவகாரமாதவின், துயரலவோ வென்பப்பட்டது. அறிகிலென்பது சொல்லச்சம். (நட)

நட - கவி. அ - கை.

[இக்கிரியை எகத்திலன்றிப் புறத்தினிகழின், கிருதகிர்த்தியனெனக் கோடற்க வென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

தெரிதரு மகனே யாரம் பத்தொடு தீரும் விவகார முரிய சமாதியும் விவகா ரங்கனு மூள்ளத் தொழிலன்றோ துரிய பரம்பொரு ளானவர் வேறொரு தொழில்செய் வதுமுண் வசிய சமாதிகள் பழகுவ னேலவ னரு டதுமன்றே. [டோ

**கச-அ**

**கைவல்வியநவநீதம்.**

(இ-ஸ.) தெரிதருமகனே யாரம் பத்தொடுதீரும் விவகாரம் (எ-து) — சகல வர்த்தங்களையு மெளிதில் தெரிந்துகொள்ளத்தக்க ஞானபுத்திரா? ஆரம்பத்தில் சிரவணமன்னுதிகள் செய்யும்போதே சகல விவகாரங்களும் நீங்கியிடும், உரியசமாதியும் விவகாரங்களும் மூன்றாத் தொழில்வளர்களே(எ-து)-தன்னை விளக்கற்குரிய நிட்டையும் கேட்டவாறு சிங்கித்துத் தெளித வாகிய சகல விவகாரங்களும் எத்தின்க னிகழுங் தொழில்களன்றே, துரியபரம் பொருளானவர் வேவெற்றுதொழில் செய்வதுமுன்டோ(எ-து)-துரியமாக விளங்கும் பிரமசொருபமானவர்கள் பிறதோர்தொழில்செய்வதுமுன்தோ அரியசமாதிகள் பழகுவனே வவனஞ்சனா மன்றே (எ-து) — செய்தற்குரிய சமாதிகள் கைகூடும்படி பழகுவனுயி னவ ஞாடனுமல் வனே (எ-து).

சகல விவகாரங்களோடு சிரவணுதிகள் செய்யின் பயன்படா. படுமெ னின், பெருமைபற்றியென வேண்டும். அதுபற்றியெனின், துக்கநிவிரத் திக் கென்செய்தும், இன்றாதவின், சிரவணுதிகள்செய்ய மாரம்பத்தில் தானே சகல விவகாரங்களு நீங்கியேவிடும். (எங்கனமெனின்), சிரவண மாறுவகைப்படும். அவை; உபக்கிரமோபசங்காரம், அப்பியாசம், அழுர்வ கைத, பலம், உற்பத்தி, அர்த்தவாதமென்பன. உபக்கிரமமாவது; சிருட்டிச்சு முன் சகத்து சத்தெனல், உபசங்காரம்; அந்தச்சத்து, ச்சாதிக விசாதிக சகதபேதமிறந்த தெனல். இதனை யொன்றுக்கி உபக்கிரமோப சங்கார மென்பார். இந்த வொன்றை விசாரித்துத் தெளிதற்கே விவகாரசிந்தை சுற்றுமிலதாக வேண்டும். ஆதவின், ஆரம்பத்தொடுதீரும் விவகாரமென வும், சவ்விகற்பசமாதி, சிர்விகற்ப சமாதியைச் சமாதியெனவும், இவற்றிற் குரிய வரியவுழைப்புகள் பலவாதவின் விவகாரங்களொனவும், இவையென த்து மகத்திலாதனின், உள்ளத்தொழிலெனவும், துரியமே பரமாதவின், துரியபரம்பொருளெனவுங் கூறினார். ஆரூடனுயின் சமாதிபழகுவனு; பழ குவனே லாரூடனுமன்றென்பதி ஒம்மை இழிவுசிறப்பு. ஆரூடனு மன்றெனவே, அப்பியாசி யென்றூயிற்று.

(க-து.) சமாதி கூடப் பழகின், கிருதகிரத்தியனன்றென்பது. ஏதாம் வேற்றுமை மூன்றும் வேற்றுமையாய துருபு மயக்கம். (நாந)

**ந-ச- கவி. அ - கை-**

[ஆரூடர்களிற் சிலர் தியானுதிகள் செய்வ தெற்றிற்கென வினாவியதற்கு விடை யிக்கவியிற் கூறுகின்றார்.]

உத்தம குருவே யாரு டருமா யொருதொழி லற்றவருள் .  
சித்த மடங்கு தியானு திகள் சிலர் செய்குவ தென்னென்று  
சித்தல மருவும் பிராரத் வப்பிறி வெப்படி யப்படியே  
முத்தரும் வெகுவித மாகுவ ரென்பது முன்னே சொன்னேனே.

(இ-ஸ.) உத்தமகுருவே யாரூடருமா யொருதொழிலற்றவருள் சித்த மடங்குதியானுதிகள் சிலர் செய்குவதென்னென்றுல்(எ-து) — உத்தமமான

## சந்தேகந்தெளிதல்படலம்.

காகை

குருநாதனே விவகாரங்களுள்ளோர் தொழிலுமின்றி யெத்தொழிலுமிறந்து நிற்பவர்களுக்குள் சிலராளுடராயிருந்துஞ் சிற்தமொருப் படற்கிணையாக தீயானுதிகளைச்செய்வதி யாதிற்கெனக் கேட்டபையாயின், இத்தலமருவும் பிராரத்வப் பிறவெப்படியப்படியே(எ-து) —பிறவிகாரணமாக விப்பூமியினே ரிடும் பிராரத்வ பேதங்க என்னன மெங்கனமோ வங்கன மங்கனமே, முத்தரும் வெகுவிதமாகுவரென்பது முன்னே சொன்னேனே (எ-து) — சீவன் முத்தரு மனேகவிதமாவா ரென்பதைப்பற்றி முன்னமே சொல்லி யிருக்கின்றேன் யடிக்கடி கேட்பதென்னை (எ-று).

(க-து). ஆளுடராயிருந்துஞ் சிலர் கிருதகிர்த்தியா ஸில்லாது தியானு திகள்செய்வ தென்னையென்ற வினாவிற்குத்தரம் பிராரத்வகண்மபேதத்தா வெனவறிகவென்பது. ஆளுடருமாயென்பதிலும்மை, இழிவசிறப்பு. பிராரத்வகண்மபேதச்சேட்டைகளை யவர்மேலேற்றிக்காணி னப்பியாசியரென வும், அவரதுதீர்ந்தநிலையினை யவர்மேலேற்றிக்காணி னாளுடரெனவுந்தோ ன்றுவர். பிழை காண்பார்மிசைத்தாதலி னவராளுடரேயெனவறிகவென் பார், பிராரத்வப் பிறவெப்படியப்படியே முத்தரும் வெகுவிதமாகுவரென் பது முன்னே சொன்னேனேயென்றார். சிற்தமடங்கு தியானுதிகள் செய்தல், அப்பியாசம். இத்தலமருவும் பிராரத்வப்பிறவு, அவரவர்வினைக்களா வாக விம்மையி வவரவர்பாலெய்தும் பிராரத்வபேததங்கள். இது பசுக்குழாத்துளதன தன்கன்றுதேடித் தாயைமருவுமாறுபோல்வது. என்னை? “தாங்தாமுனசெய்தவினை தாமேயனுபவிப்பர்” என்று ஒளவையார் கூறுதலின். திரிசியாநாட்டத்தில் வினையுண்டெனவும், திருக்குஞாநாட்டத்தில் வினையின் றெனவுங்காணும். அதோமுகமாதலி னன்மா பலவாகவும், ஊர்த்தமுகமாதலி னன்மாவான்றாகவுங்காண்டவினாதுபொருந்தும்.இருவகைமுகமும், இருவகைநாட்டமுமின்றெல், ஆன்மாபலவெனலும், ஒன்றெனலும்,வீனையுண்டெனலும், இன்றெனலுமெந்கே? இவ்வளவறியாதா ரெத்தனைபல் லூழிகாலம்வாதிக்கனு மென்பயன்? உடலுஞ் சேட்டையுங் காரணமாக மாணுக்கன் கேட்டவின் விடையுங் தக்கது.

(ஏ-ஏ)

ந-நு-கவி. அ - கை.

[ஞானிகள் விவகார மூலகோபகாரமாக வன்றித் தமக்கன்றென வுபமான பூர்வமாக விக்கவியிற் கூறுகின்றார்.]

நல்லவ னேகே ஞாலகுப கார ஞானிகள் விவகார  
மல்லது வேகெறு பெறுபே றம்மிலை யதனுற் பினியுமிலை  
வல்ல சிருட்டி முதற்பல தொழிலால் வருபுண் னியபாவ  
மெல்லவ ருக்கு மனுக்கிர கஞ்செயு மீச னடைந்திலனே.

(இ-ளி.) நல்லவேனே கேஞ்சலகுபகார ஞானிகள் விவகாரம் அல்லது வேகெறுபெறுபேறும் மிலையதனுற் பினியுமிலை (எ-து) — சந்புத்திரா

வீணச்சங்கியாது யான்கூறுவதைக்கேளுதி ஞானிகள் செய்யுவிவகாரங்கள் ஜைத்து மூலகோபகாரமாக வன்றித்தமக்கன்று அதனால்தாமடையும் வே ரேர்ச்சகப்பேறு மசுகப்பேறுமூலவோ யாங்கண்டிலம் இதுயாது போல்ல தெனின், வல்லசிருட்டிமுதற் பலதொழிலால்வரு புண்ணியபாவம் (எ-து)- செய்தற்குவலியுள்ள சிருட்டியாதி பலதொழிலியற்றுவதால் வரக்கிடந்த புண்ணியபாவங்களை, எல்லவருக்கு மனுக்கிரகஞ்செயு மீசன்டைந்திலனே (எ-து) — ஏற்றற்பாலரெவரோ வரவர்களுக்கெல்லாந்தரமறிந்துகொடுத் தருஞவனன்றி மீசன்தான்டைந்தவரே இலனே இதுபோல்லதென்ற நிதி (எ-று).

அவரவர் சன்மார்க்கத்தா இய்யும்பொருட் டவரவர்கருத்தின் வண்ண ஞ்சிருட்டியாதி மீசன்செய்வனன்றிக்கெடுக்கற்கன்று. அதுபோல, ஞான வான்களு முயிர்களும்யும்பொருட் டவரவர்க்கியைவதும் கடிவதுமன்றித் தம் பயனுக்காகவன்று. இவர் சீவகாருண்ணியரன்றே விவையெற்றிற்கு. ஈசன்முத்தியி இயிர்களைக் கூட்டுவோன்றித் தனுகரனுக்கிளைக் கொடுப்பித்துப் புசிப்பித்துத் தொலைப்பிப்பானென்பது பொய்யோ, மெய்யோ? பொய்யெனின், புடைபெயர்ச்சியில்லாதிருக்கவேண்டும். இருத்தவின், காணப்படானேனும் வீணமுதவிருக்கவேண்டும். இல்லாதுயாதும் நிகழாது. ஆதலின், “அவனன்றி யோரானுவ மசையாது” என்றனர் சான் ரேர்ப்பலரும். இதனைமறுப்பார் தாம் யாதால் மூன்றவத்தையினு மாரு தசைக்கப்படுவதுமெனக் கிஞ்சித்துமறியாதார், பிறர்க்கறினுங் காதுகொடார். இவரை விவேகியென்பாரிவர்போல்பவர். இந்தத் தனு கரண்டுவன போகம் வாய்த்தது, அவரவர் வினையாலன் றியவனுவன்று. அவனுவெனின், விதிவிலக்கெற்றிற்கு. எதுகாறுமெனின், அயலைத்தானென தென்னுதளா வும். அப்பாலோவெனின், தானேதானுகில் விதிமதியெழுந்த்கிடமின்றே; இன்றாகவே, அனைத்துஞ் சின்மாத்திரமாவிளங்கும். விளங்கவே, மேல்கீ மூப்பின்றியும் ச்சாதியாதி மூன்றுமின்றியும் தான்மாத்திரமாக மிஞ்சிநிற்குதும். அப்பாலோர்செயலுமில்லை. இது தனது சுயகஷ்டத்தா இன்றவனன்றிப் பேச்சாற்பயனின்றி யமையுமா.

(க-து.) ஈசனைப்போல ஞானிகள் விவகாரமும், அதன்பயனு மூலகோபகாரமாக முடிவதன்றித் தமக்கன்றென்பது. இதனாலிவர் கிருதகிர்த்தியரென்றுயிற்று.

(ந-கு)

ந-கு - கவி. அ - கை.

[அனந்தவேதுக்களி லெந்தவேதுவினால் ஞானி மீசனுக்கொப்பாவனே வென்ற வினாவிற்குத்தர மிக்கவியிற் கூறுகின்றார்.]

ஈசனு மாயரு வாயுரு வாகி யெழுந்தரு ஞங்குருவே  
யீசனு ஞானியு மொப்பெண் றீரே யெப்படி யொப்பெண்று  
லீசனு ஞானியு மமதை யகந்தை யிகந்ததி ஞலொப்பா  
ரீசனு மாம்பல சீவரு மாழுல கெல்லா மிவனுமே.

## சந்தேகந்தெளிதல்படலம்.

கடுகி

(இ-ன.) ஈசனு மாயருவாயுருவாகி யெழுந்தருளுங் குருவே(எ-து) — ஈசனுகிடும் அருவமாகியும் உருவமாகியும் மெளிதிலெம்பா வெலமுந்தருளுங் குருமூர்த்தமே, ஈசனு ஞானியு மொப்பென்றீரே யெப்படி மொப்பென்றீல்(எ-து) — ஈசனும் ஞானியுஞ் சமானமாவரென்று முன்னர்க் கூறினீரே யெங்னன மொப்பாவரெனக் கேட்டபையாயின், ஈசனு ஞானியு மமதை யகந்தை யிகந்ததினு லொப்பார்(எ-து) — ஈசனும் ஞானியுமகமமதையற்றிருப்பதா லொப்பாவர் (இஃதன்றியும்), ஈசனு மாம்பலசீவருமா மூலகெல்லா மிவலோமே(எ-து) — இந்த ஞானி ஈசனுகிடும்! சமஸ்தசீவர்களாகியும் சகல லோகங்களாகியும் மிருப்பன் (எ-று.)

சலட்சண விலட்சணமாயும், நிட்களமாயும், சகளமாயுங் குரு இருக்தவின்; ஈசனுமாயருவாயுருவாகி யெழுந்தருளுங்குருவே. எ-ம், தன்னையன்றிச் செகசீவபரமின்றுதலின் ஈசனுமாமபலசீவருமா மூலகெல்லா மிவனுமே யெனவங் கூறினார். சீவன்முத்தர் பிரக்ஞாசொருபமாக விளங்கவி னி வை யெல்லாம் பொருந்தும். எஙனமெனில், பிரக்ஞங்கையென்றி யிவை மூன்று மூளவோ, இலவோ? உளவெனில், சோதனை ஞாயங்களாற் காட்டலாம். கூடாதெனில், இலையென்பமே. தோற்றுமாவெனின், ஓரணுவே னுஞ் சுயம்பாக்சோதனையிற் காட்டலாமே. கூடாதெனின் இல்லையென் ரெத்துக் கொள்ளலாமே, இதன்றியும், அறிவு தன்னையறிக்குச்சா ஞானக்கிரியை புரியுமாவெனின், புரியும். எநஙனம். பொருள்லவற்றைப் பொரு ஜென்றுணர்தல், மருட்னா, தெருளோ? தெருஜெனின், அறிவுசலனமுறு யா? சபாவமெனின், சபாவத்துக்கு விதிவிலக்கெற்றிற்கு. மருஜெனின், பொருள்லவற்றைப் பொருஜென் றுணர்வதினாலன்றே அறிவுமருளை ன்றுயிற்று. ஆகலாமா, ஆகக்கூடாதே அதனையுன்னாததென்னை. தோற்றுத்தை மெய்யென்பதாலும், அறியாமையை யறிவென்பதாலும் நமதுபிழை. அதனைமறுக்குதும். தோற்றமாநின்றதும் மருளாநின்றதும் தெப்தியே வேறான்றெனவுணர்க. மருளில் பல்விவகாரமியையும்போது தெருளி வியையாதோ? கூறவேண்டுமோ.

(க-து) இவன் கெட்திமாத்திரமா விளங்கவி னிவனுக்கீசையுவிதத்தி வென்னிழிவெனக் குறிப்பித்தாரென்பது. தன்னை மறந்தியற்றுவதிலு மறவாதிபற்றல், மிகச்சிரேட்டமாதவி னீசனுக் குவமிக்கப்பட்டதென்க. ()

ஏ எ - கவி. அ - கை. .

[எல்லாச்சிவரு மிவனுமெனவே, அதுகாரணமா வினாவுதலை யிக்கவியிற் கூறுகின்றார்.]

எல்லாச் சீவரு மிவனு மென்றீ ரிவன்றுன் முத்தியடைந் தெல்லாச் சீவரு முத்தி பெறும விருப்பா னேணையா வெல்லாச் சீவரும் வெவ்வே றுனு விவெனல் லாமலனே யெல்லாப் பொருஞ் முரைத்தருள் குருவேயிதைநீர் மொழியீரே.

கநுஉ

## கைவல்லியநவநீதம்.

(இ-ள்.) எல்லாச்சீவரு மிவனமென்றீ ரிவன்றன் முத்தியடைந்தெல்லாச்சீவரு முத்திபெருமலிருப்பானேனையா (எ-து) — ஜயனே சமஸ்தசீவர்களு மிவனேயென்றுரைத்தீர், இவன் முத்தியடைந்ததுபோ லெல்லாச்சீவரு முத்தியடையவேண்டுமே அடையாததற் கேதென்னைகொலோ, எல்லாச்சீவரும் வெங்கேவேறான விவெனால்லாமலனே (எ-து) — முத்தியடையாததால் எல்லாச்சீவரும் வெங்கேவேறாமன்றோ. வெங்கேவேறாகுமானால், இவனெல்லாச்சீவரு மல்லனுமே, எல்லாப்பொருளு முரைத்தருள் குருவேயிதை நீர்மொழியீரோ (எ-து) — அரியபொரு எனைத்தையு முரைத்தருளியகுருநாதனே யிதையும் நீர் விளக்கியருநும் (எ-று).

இவனே யெல்லாச்சீவருமெனின், இவன்போலவை முத்தியடையாததென்னை. அடையாததா லுயிர்வெங்கேவேண்டும். வெங்கேவேறாகுமெனின், இவனெல்லாச்சீவருமெனால் பொருந்தாதென்க. முத்தியடையவென்ற்பாலது, முத்தியடைந்தென்றுயது; “சொற்றிரியினும்பொரு டிரியாவினைக்குறை” என்பதற்காண்க. எல்லாச்சீவரு முத்திபெரும் விருப்பானேனென்றவிடத்து ஞானிமுத்திபெற்றவனெனக் குறிப்பாற்கொள்ளவொட்டாது இவன்றுன் முத்தியடைந்தென வெள்ளிடையாகக்கூறி அார். இனிமுத்தியடைவானை யடைந்தவெனன்றதுதுணிவுபற்றி. இமையெவிற்பூர்வவாசனையாலேனு மாடியிற் பிரதிபிம்பம்போல வறிவிற்கடிதி யில் வெழுந்தடங்குந்தேகாதி பிரபஞ்சப்பாகவைகளாவின்றே யெங்கனாந்து ணீவுபெறலாம். “களங்கமற்றகண்ணாடி தன்முன் வேறேர், களங்கமற்ற சண்ணைடிகாட்டும்போது” என்ற கவியிற் கூறியவாறிருப்பராதலி னாங்காங்கூறவேண்டுதாயிற்று. ஆதலிற்பழுதின்றெனின், அங்கனமிருப்பி னுயிப்போதே முத்தியென்னலாமா, இனியெய்தற்பாலதாகிய நிரதிசீயானாந்தவாழ் விங்கனேயெய்தியதா லைய மென்னையெனின், இங்கனமேற்கோருளவோ? “எட்டிலறி வின்றியிறைததன்னிலறி வின்றியிவ்வுடம்பினுடனே, வீட்டிலுறை வானையினி வீடுபெறுமென்பதுவிளம்புகிலமே” என்றார் தத்துவராயர். “ஜயத்தி ணீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின், வான்கணிய துடைத்து” என்றார் திருவள்ளுவர். இதுசிற்க.

(க-து.) இவன்போ லெவ்வுயிரு முத்தியடையாததற் கேதென்னையென்பது.

(ஏ-உ)

ந-அ - கவி. அ - கை.

[பொதுப்படச் சீவனைனினு மதுமலரகிதத்தா லான்மாவெனவும்,  
சகிதத்தாற் சீவனைங்கு கொளக்கிடத்தலின், ஆன்மா, ஏக  
மெனவும், சீவன் பலவெனவு மிக்கவியிற் கூறுகின்றார்.]

அகமெனு மான்மா பூரண மேக மநேக விதஞ்சீவ  
னகமெனு மந்தக் கரண வுபாதிக எளவிலை யாதலினுற்  
சகமுழுதுங் குளிர் சந்திர னேகஞ் சலசஞ் திரர்பலவாஞ்  
சகமதி லேரி குளஞ்சிறு குழிசால் சட்டி குடம்பலவால்.

(இ-ஸ.) அகமெனுமான்மாபூரணமேகம்(எ-து) — நானென்னுமான்மாவானது பரிபூரணமாக விளங்கவின் ஏகமெனவும், அநேகவிதஞ் சீவன் அகமெனு மந்தக்கரணவுபாதிக எளவிலையாதவினால்(எ-து) — நானென்னு மந்தக்கரணோபாதிக எளவின்றுதவின் சீவன் பலவித மெனவுமாம், சகமுழுதுங்குளிர்ச்சந்திரனேகஞ்சலசகந்திரர் பலவாம் (எ-து) — உலகமுழுதும் குளிர்ச்சி செய்கின்ற வானசங்திர நேகமும், சலப்ரதிபிம்ப சந்திரர்கள் பலவுமாம், சகமதிலேரி குளஞ்சிறுகுழி சால் சட்டிகுடம் பலவால்(எ-து) — இவ்வுலகத்தின்கண் ஏரியும் குளமும், சிறுகுழிகளும் சாலும் சட்டியும் குடமும் இவைபோல்வன பிறவும் பலவாயிருத்தலால்(எ-று).

அகமென்பது நான். தேகோகமுதல்சிவோகமீருவள்ள வகமென்னும் பேதங்க எளவிற்புகாதன. இதிலர்தக்கரண வுபாதிகளுமடங்கின. அந்தக்கரண பிரதிபலனன் சிதாபாசனென்ற நிருத்தலானும், இவ்வந்தக்கரணமே வுபாதியா நிற்றலானும், இவ்வுபாதிபேதங்க எளவைகடந்தன வாதலானும் இங்ஙன மாவுகடந்ததுபற்றி யனேகவிதஞ் சீவனெனப்பட்டது. அறிவு, உபாதியென விரண்டாம். மெய்யறிவு நானுக விளங்கல் ஆன்மா. யாதானு மேங்குபாதியையானெனவழங்கல், சீவன்; இதுவுமறிவேனுங்கற்பிதத்தை யானெனலால், அறியாமையே. ஆதவி னினைச் சிதாபாசனென்பார். அகமெனு மான்மா வென்றுத்போல, அகமெனு மூபாதியெனக் கூட்டிப் பொருள் கொள்க. அகமெனு மான்மா வென்றுத்போல, அகமெனுஞ் சீவ னென்றரையாதது, ஆன்மா பொருண்மாத்திரமாயும் சீவன் சொன்மாத்திரமாயுமிருத்தல் பற்றியென்க. என்னை? “சீவனென்கிற சொல்லும் பொருளுமாச் செறிந்தவான்மா” என்று வசிட்டபகவான் கூறுதலின். அறிவையென்றி யானெனற்குப் பொருளின்மையின், ஆன்மாவெனப்பட்டது. மூன்றவைதா வயமாகாதவற்றைச் சாட்சியா நின்றுணர்வ தெவ்வறி வோ அஃதான்மாவெனவும், அவஸ்தைதோறு மவ்வவ்வுபாதிவயத்தாளின் றணர்வ தெவ்வறி வோ, அது சீவனெனவுங்கொள்க. தன்னைச் சொப்பிரகாசமாக் காண்டல், ஆன்மா. தன்னை யுபாதியாகக்காண்டல், சீவன், என்டே, சொன்மாத்திரமாயும் பொருண்மாத்திரமாயும் மெனக் கூறியதி ஐய மென்னை. வானசங்திரென்போல்வ தான்மா. சலசக்திரன்போல்வது சீவன். வானசங்திரன் எதார்த்தமாயும், ஏகமாயும், பிம்பமாயும் நிற்கும். சலசக்திரன் கற்பிதமாயும், பலவாயும், பிரதிபிம்பமாயும் நிற்கும். அதுபோல, ஆன்மா எதார்த்தமாயும், ஏகமாயும் பிம்பமாயும் நிற்கும். சீவன் கற்பிதமாயும், பலவாயும், பிரதிபிம்பமாயும் நிற்கும். ஆதவி னுவமை பொருங்கும். ஏழுவகைத்தோற்றமா நின்றுயிரெனப் பெயர்கொண்டு சுகத்தை நுக்கவுடன்தோலோ, உணர்வோ? உடலெனின், தன்னைத்தா னுணரவேன்டும். உணராதெனின், உடலன்று. உணர்வெனின், கண்மேந்திரியம், ஞானேந்திரியம், மாநாதி யந்தக்கரணங்கள், உயிர் இவை தன்னைத் தானாறியாததா

விவையனைத்து முணர்வன்று. தன்னைத்தா இணைர்பால தெதுவோ வது மெய்யுணர் வென்னப்படும். இந்தமெய்யுணர்வை யான்மாவெனவும், அவையனைத்துங் கற்பித வுணர்வாதலீன், சீவனெனவுங் கொள்க. தானு கிற வுணர்வை யெட்டவறியார் கற்பிதவுணர்வைச் சீவனெனவும், ஆன்மா வெனவும் பாகுபாடு சற்றுமுணராது மிசிரிம்பித்துக் கூறவர். இவர்மொழி வாய்மை யன்று. எந்தவுமிரைக்சோதிக்கனும், அறிவாகவே முடியுமாதலா வது தினை பாலிடங்கழுன்றது. அதனை ஆன்மா வென்பதற் கையமென்னை. அவ்வறிவை யுபாதியு ரொன்றுமுடிக்கி னதனைச் சீவனென்பதற் கைய மென்னை. அறிவொன்றே பல்லுமிராக்காண்டலி னில்வுவமை தள்ளற் பாற்றன்று. இதனைமறுப்பார், தன்னைவிட்டுச் சோதிப்போர்.

(க-து). இவன் போல வெவரு முத்தி யெய்தாத தென்னை யென்ற வினாவிற்குத்தரங் கூறவான்வேண்டி யிக்கவியிலுவமை காரணமாக ஏழி ரொன்றெண்டுகும் பலவென்ற்கு மிலக்கணங் கூறியதென்பது. (உ.அ)

உக - கவி. அ - கை.

[ஞானியே பலசீவரென்ற்கும் இவன்போ லவர்கள் முத்தி யடையாததற்கு முதாரண முகத்தா லிக்கவியி உத்தரங் கூறுகின்றார்.]

சட்டி குடங்களி னென்று நசித்திட வதனுட் சலசந்தர ணெட்டு முதற்சங் திரஞ்செடு கூடு மொழிந்தவை கூடாவே கட்டு முபாது நசித்திடு சீவன் காரண வான்மாவிற் கிட்டு மயிக்கிய முபாது கெடாதவர் கேவல மாகாரே.

(இ-ன.) சட்டி குடங்களினென்று நசித்திடவதனுட் சலசந்தரன் ஒட்டு முதற்சங்திரஞ்செடு மொழிந்தவை கூடாவே (எ-து) — முன்னர்க் கட்டி குட முதலாகக் கூறிய புபாதிகளு னோருபாதி நசிக்க வக்கணமே யதனுட்காணப்பட்டுகின்ற சலசங்திரன் தணக்குமுதலாக வான்த்தி னின் ஹள்ள மிம்பசங்திரஞ்செடுடொட்டி யேக்மாகும். ஓனைய பிரதிபிம்ப சந்திரர்க னங்வன மேகமாகக் கூடுமா கூடாவே (அதுபோல), கட்டுமுபாது நசித்திடு சீவன் காரண வரண்மாவிற் கிட்டுமயிக்கியம் (எ-து) — பங்தித் திருக்குங் காரஞ்சே பாதியை நசிக்கச்செய்த சீவன் எல்லாவுயிர்க்கு முதற்காரணமா நின்றுள்ள வதிவிட்டானவான்மாவிற் கலந்தேக மாவன, உபாதி கெடாத வர் கேவலமாகாரே (எ-து) — காரஞ்சேபாதியை நசிக்கச்செய்யாத வேணை சீவர்க ணியிக்கியமாகார் (எ-று).

உபாதிக்கித்திடு சீவன், உபாதிகெடாதவ ரென்னுமிடத் தில்விரு புபாதிகளுஞ் தூலதேகமென் றருத்தங் கோடற்கன்றே; சட்டி குடங்களி லொன்று சுசித்திடவென் றுவமானித்தார். இங்ஙனமிருக்க, அவித்தை யாகிய காரணபுபாதியென் றருத்தங் கொண்டவெற்றிற்கேர, சட்டி குட சங்திரனென்னது சலசங்திர னென்றமை யாலும், சலாதாரத்திற் காக வண்றிச் சட்டிகுடங்களாதி கூறந் கவசரயின் றுதலாலும் பிரதிபிம்பித்தற் காய தர்மஞ் சலத்திலிருப்பதானும் அந்தத் தருமஞ் சலமுமன்று, சலத்தை யண்றிலேறுமன்று. சலமெனின் சலம் பிரதிபிம்பமாகுமா? வேறெனின்

சலத்தையன்றி வேரூகுமா? இங்னை மூறுமாதலானும், அந்தத்தர்மம் பேதாபேதமா சிற்குமாதுபோன்று, தூலான்மாவென்னால் தந்தக்கரண பிரதி யலனவான்மா வென்றமையானும், கரணூசாரத்துக்கன்றி யெல்வகை தூல முங்கூற்ற கவசர மின்றுதலானும், பிரதிபிம்பத்திற்காய தர்மங் கரணத் திருப்பதானும், அந்தத் தர்மங் கரண மெனின், கரணம் பிரதிபிம்ப மாகுமா? கரணத்தையன்றி வேரூகுமா? இங்வனமுறுமாத லானும் அந்தத் தர்மம் பேதாபேதமா சிற்குமாதலானும், இதனையே யவித்தை யெனக் கொண் டுவமானித்ததென்க. மகானிடத்து மேஜையோரிடத் துங் கரணமிருந்துமைபங்கிலிபுசிற்றற்கும் அகற்றகு மிடமின்மையின் நசித் திடவென்ற தவித்தியா வுபாதிக்கே தகுமெனவறிக. இதுநிற்க, தூலாசம் முத்திடெனின், பிரளயமுத்தியாகக் கண்டிலமே. சூக்கும நாசம் முத்தி யெனின், சர்வசங்காரம் முத்தியாகக் கண்டிலமே. ஆதவினுபாதியைக்காரணவுடவென்றனரே மதாசிரியர். காரணவுடல் அறியாமை. அஃதாவது:— ஐக சீவ பரஞ்சு சுயம்பன்றியிருக்க விவற்றைச் சுயம்பென்றும், அநாதி நிதி தியத்துவமென்று முணர்தல்; எனவே, அறியாமையென வெங்கெங்குள தோ, அங்கங்குளது சீவன். இலதே விலதென்றுயிற்று. ஆகவே, சீவன், அறியாமைவடிவனைப் பெற்றும். பாலையன்றித் தயிரோர்முதலன் ரூதல்போல, அறிவையன்றி யறியாமை யோர்முதலன்று. அறியாமை நசித்தவிடத் தஃதெங்வனமாம், தனது முதலாம். நசியாவறியாமை தனது முதலாகாது ஓர் சந்திரனே பல சந்திரனாகக் காண்டல்போல, ஓயற்றிவே பல வறிவாகக் காண்கின்றது. அவை பலவுஞ் சந்திரர்களாயின் இவை பலவு மறிவுக ஓாகலாம். ஆகாவே லாகா வென்க. அவற்றுளோர் சந்திரனைக்கிள் முதல்சங்கிரனே டொட்டும். அதுபோல, அவற்றுளோ ரறியாமை நசிக்கின் முதலறிவோடொட்டும். எனையவை யங்கே யொட்டாவாறு போன்று, இங்குமொட்டாவாம்; ஆதவி னில்வுவுமை பொருந்தும்.

(க-து.) சீவன் முத்தனே பாசீவரைனலும், பலசீவரு முத்தியெய்தாரெனலு மேற்க வழைந்த தென்பது. (உக)

சா - கவி. அ - கை.

[முன்னர் ஞானி மீசனுமா மென்றதற் கொருவாற்று ஹத்தரங்கூரினீ  
+ ரதனைப் பூரணமாக வேற்றற்குத் தடைகளுள், அவற்றிற்குவிடை  
தரவேண்டுமெனலை யிக்கவியிற் கூறுகின்றார் ]

இவனயன் மால்சிவ ஞகிப வீசரோ டெப்படி யொப்பாவன் சிவன்முதன் மூவரு மகில சிருட்டித் திதினா சங்கள் செய்வா ரவர்பிறர் மதிகளு முக்கா ஸங்களு மற்வார் விபுவாவார் தவமிகு குருவே யிவனுக் கஸவீபாற் சற்றுங் காணேனே.

(இ-ா.) இவ னயன்மால் சிவனுகிய வீசரோடெப்படி யொப்பாவன் (எ-து) —இந்தஞானவான் பிரமா விவ்து உருத்திரன் என்றீசுவரத் தும்

வாய்த்தவரோ டெப்படியொப்பாவன்: (எனெனில்), சிவன்முதன் மூலகு மகிளசிருட்டித் திதிநாசங்கள் செய்வார் (எ-து) — உருத்திரன் முதலியலுவ ருஞ் சமஸ்தத்தையுன் சிருட்டி திதி சங்காரங்கள் செய்யாநிற்பர், அவர் பிறம்திகளு முக்காலங்களை மறிவார் விபுவாவார் (எ-து) — இன்னுமவர்கள் பிறர் சினைப்பவைகளையுந் திரிகாலங்களையுமறிவார்கள் அறிவுதுமன்றி விபு வுக்கெல்லாம் விபுவாவார்கள், தவமிகுகுருவே யிவனுக் கலைபோற் சற்றுங் காணேனே (எ-து) — தவத் தில்மிகுந்த குருநாதனே இந்தஞானவானுக்கங்தச் சாமர்த்தியங்களிலொன்று மிருக்கக்கண்டிலனே யிதென்னிறுமை (எ-து).

மூவருக்கு மீசத்துவஞ் சிருட்டியாதி தொழில்களால் வாய்த்தலி ணீச ரெனஷும், குரு எல்லாத்தவங்களிலும் மிக்கவராதலின் தவமிகு குருவேயேயன வுங் கூறினார்.

(க-து) மும்மூர்த்திகோலமீசங்குதலி னிவனுக்கு ஞானியொப்பாவனென னில், சிருட்டியாதி தொழில்களும், ஸர்வஜ்ஞத்துவமும் திரிகால் ஞானமும் விபுத்துவமுமெங்கே, இல்லையேயென்பது ஞானமானு விந்கான்கு மிருக்க வேண்டும். இன்றேல் ஞானமல்ல வென்பார் பலரும்; இவ்வேதுகொண்டு கேட்டன்னென்க. இங்கான்கும், ஞானத்தின்து சேட்டைகள். இது, புரி வானது சேட்டைகளைப் புரிவானென்பது போலும். ஆகுமா? ஆகுமெ னின். வினோமுதலே வினை யென்னால்வேண்டும்; அங்ஙனமெப்பாடை யில் க்கணமு மின்றே; இது நாதனவிலக்கணமாகவேண்டும். இங்ஙனமெங்கு மின்றே; ஆதலிற் பொருந்தாது. பொருந்துமெனில், குதர்க்கம், குதர்க்கம், மூறைவழு. ஞானமெனல், எல்லாச் சேட்டைகளுமற்றுத் தான்மாத்திரமா விளங்கலென்போர் நுண்ணுணர்வோர். இவ்வே ஞானியரென்போர். இப்பேதக் தெரிவிரிது. (ச0)

சக - கவி. அ - கை.

[ஞானிய மீசனு மாயையாற் பேதமாவரன்றி, அறிவாற் பேதமாகா ரென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

தடத்து நீர்நிலாத் திரியெரி யுபயமுந் தழுவுழுர் தனைக்காக்குங், குடத்து நீர்விளக் கினிலெலாளி யிரண்டுமோர் குடும்பமாத்திர ங்காக்கு, மடுத்த மைந்தனே ஞானிய மீசனு மறிவினுற் பிறிவில்லை, கெடுத்த மாயையின் குணங்களான் மேலென்றுந் கீழென்றும் பிறிவா மால்.

(இ-ஸ) தடத்துநீர் நிலாத்திரி யெரி யுபயமுந் தழுவுழுர் தனைக்காக்கும் (எ-து) — தடாகசலமும், மத்தாப்புமாகிய வில்விரண்டும், ஏகமானின்றுள்ள வோராலரைக்காக்கும், குடத்துநீர் விளக்கினிலொளி யிரண்டுமோர்குடும்ப மாத்திரங்காக்கும் (எ-து) — கடகலமும் தீபவொளியுமாகிய வில்விரண்டும் ஓர்குடும்ப மாத்திரங்காக்கும், அடுத்தமைந்தனே ஞானியமீசனு மறிவினாற் பிறிவில்லை (எ-து) — என்னைவிடாதடுத்த ஞானபுத்திரா ஞானியும் ஈசனு

## சந்தேகந்தெளிதல்படலம்.

கருள

மாணிய வில்விருவரும், ஞானத்தினாற் சுற்றும் பேதயிலாவர், கெடுத்த மாணியின் குணங்களால் மேலென்றுங் கீழென்றும் பிறிவாமால் (எ-து) — ஒன்றுபடாமற் கெடுத்தமாணியின் குணபேதத்தால் மேலென்றுங் கீழென்றும் வேறுபாட்டையடைவர் (எ-ற).

தமுஹமுரென்றது—வெவ்வேறுகா தேகமாகநின்றலுர். குடும்பத்தைக் காப்பது, ஊரைக் காக்காது. ஊரைக் காப்பது, குடும்பத்தைதயங்காக்குமெனப் பொருள்படலின் ஞானிகாத்தல், தன்மட்டும். ஈசன்காத்தல், ஞானியுடன் இனத்தையும் மெனக்கொள்க. இங்கே காத்தல், தனுகரணமுவனபோகங்களை. இதுமாயாசம்பந்தமாதவின், கெடுத்தமாணியின் குணங்களால் மேலென்றுங் கீழென்றும் பிறிவாமால் எனவும், சமஷ்டி வியஷ்டி யென்றும் பேதங்களையிருவருகு சின்மாத்திரமாக்க கரைத்தவின், ஞானியுமீசனு மறிவினாற் பிறிவில்லையெனவுங் கூறினார். அறிவினாற் பிறிவில்லை யென்பதைப் பிரமண்கூறிய பிரமகீதையினும், கிருஷ்ணபகவான் கூறிய பகவத்கீதையினும், சிவன்கூறிய ஈசவரகீதையிலும், சிவஞான போதத்திலுங்க காணலாம். இம்மூரும் ஞானத்தையே பிரதிவாதித்தனர். ஆதவி னிவர் மூவரும் ஞானியரே. இவர் உபாதி குணங்கெடாழிலாற் பேதித்தாற் போல ஞானியும் பேதித்தவின், இதுமாயாசம்பந்தமென்றாயிற்று. தனுகரணமுவனபோகங்களைத் தனித்தனி சீவர்க்காக்கினும், பிரித்தலுங் கூட்டலும் மீசஞுதலா வில்விரண்டு காத்தலும் யிவனுக்கே பொருந்தும்.

(க-து.) ஞானியுமீசனு மாணியாற் பேதமுறுவரன்றி யறிவாற் பேதமுறைந்பது. மாணியென்பதை நறியாமை. அது ஜக்சீவ பரங்களை மெய்யென்றுணருமறிவு. இம்மூன்று மறிவுக் கணர்த்தம், அறியாமைக் கருத்தம். இது ஆட்டர்பாலது. அது விவேகியர்பாலது. அறிவு வொத்தவின் ஞானியை மீசனென்பதேற்கும். (சக)

சு - கவி. அ - கை.

[மாணிடரித் தீந்தோர் சித்துப்புருடர், பிறவியித் தீந்தோர் தேவர்.

அதுபோலப், பிரமபாவனையித் தீந்தோ ரெவரென்பதை  
யிக்கவியித் கூறுகின்றார்.]

நரரின் மன்னைச் சித்தரைப் போலவே நாரணன் முதலான சுரர்கண் மாணியவல் வைரணி மாதிக டொக்கமா தவமிக்கோர் தரணி மாணிடர்க் கவைகளில் லாமையாற் ரூழ்வுள ரானுலும் பிரமப்பாவனை யாவிவ ரவரெனும் பேதமொன் றிலைபாராய்.

(இ-ஸ.) நரரின் மன்னைச் சித்தரைப்போலவே (எ-து)—மாணிடர்களில் அரசனும் அரசனில் சித்துப்புருடனு மெங்கணமதிகாரத்தானும், மகிழ்மையானு மேலிட்டார்க்களோ அவர்போலப் பிறவியில், நாரணன் முதலான சுரர்கள் மாணியவல்வரணி மாதிகடொக்க மாதவுமிக்கோர் (எ-து) —

கடு அ

கைவல்லியநவநீதம்.

விட்டன்னுமூதவிய தேவர்கள் மாயா வல்லபழுடையோர், அணிமாதி சித் திகணிலை ராத்துள்ள மகத்தான் தவத்தில் சிறப்புற்றேர், தரணிமானிடர்க் கலைகளில்லாமையால் தாழ்வுளரானாலும் (எ-து) — பூமியில் மனிதர்களுக் கவ்வல்லபங்க வில்லாமையா எங்கிலைக்குத் தாழ்ந்த ஸ்லையினராயினும், பிரமபாவனையா விவ ரவரைனும் பேதமொன்றிலை பாராய் (எ-து) — பிரம மே தானெனச் செம்யும் பாவனையினால் மானிட ரிவரென்றும், தேவர்களாவர்களென்றும் கொள்ளும் பேதம் யாதானு மொன்றுள தோ? இல்லையே நியே யிதனைச் சோதித்துக் கானுதி (எ-று).

பிரமபாவனை செம்வோர் மானிடர்மாத்திரமன்ற தேவருமாதவி னிவ் விருபேதமு மதிலுண்டோ? உண்டெனில், அது பிரமபாவமன்று. நரி லென்பதுபோலத் தேவரிலெனக் கூறலாமெனின் நாரணன் முதலான சரர்களென் றிருக்கின்றதே, ஆதவிற் பிறவியிலென வருவித்தாம். பிறவி யிற் சிறக்கனரென்றுணர்த்த ஏழுவகைத்தோற்றத்தில் தேவரை முதலில் வைத்து வழங்குகின்றதன்றே? இதனாலுமூனர்க. மனிதரில் மன்னனும் சித்துப்புருடனு மென்சிறப்புறினும் மனிதரே. அதுபோலப் பிறவியிற் சிறக்கதேவரில் இக்திரனும், பிரமனும், நாரணனும், உருத்திரனும், அணியணியாக வென்சிறப்புறினுங் தேவரே. இவர் பிரமபாவனையிலெவர் பேதமு மின்றுதலால், ஞானி தேவனு மல்லன், மானிடனு மல்லெனன்று யிற்று. சித்திபெற்றதா லுயர்வும் பெருத்தாலிழியும், பிரமபாவனையிலெவங்கே, இன்றுதலால், பிரமபாவனையா விவரவரைனும் பேதமொன்றிலை பாரா யென்றார்.

(க-து.) பிரமபாவனையில்பேதமின் மையின் ஈசனுஞானியுமொப்பரை ண்ற தையமின்றியேற்கப்படுமென்பது. இதனைச் சோதனையாற் காண்க.()

சாந - கவி. அ - கை.

[அஷ்டமாசித்திக்கு மில்லுகில் முனிவர்பாலதாரிகழ யாங் கண்டிருக்க இவை மீசனது சுதந்தரமென்ற தென்னெயன்ற வினாவிற்கு, இவர்கள் தத்தாந் தவமுயற்சியாற் சிற்சிலவடைந்தனரான்றிச் சுதந்தர ரல்லரென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

முத்தி நல்கிய சற்குரு வேபல முனிகளுக் கணிமாதி சித்திக்கு புத்தி பொத்திட வரைத்தரு ளொன்றிடிற் புகழுமீ சீனவேண்டிப் பத்திசெய்திடுங் தவத்தினால் யோகத்தாற்பலித்ததென்றறிவாயே.

(இ-ஸ்) முத்திகள்கிய சற்குருவேபல முனிகளுக் கணிமாதி சித்திபூமியிற் கண்டிருக்கவும் (எ-து) — முத்தி சாம்பிராச்சியத்தை யடியேனுக் கனுக் கிரகித்த சற்குருங்களேனே பலமுனிகளுக் கணிமாமுதவிய சித்திக்குள்ளவாகப் பூமியில் கண்டிருக்கின்றனமே யங்கனங் கண்டிருக்கவும், அந்தச் செல்வம் கணதென்றீர் புத்தியொத்திட வரைத்தருளொன்றிடில் (எ-து) — அந்த

## சந்தேகந்தெளிதல்படலம்.

கருக்க

மகா செல்வமானீ தீசுவர சுதங்காமென் றுரைத்தருவனீர்; அஃதெங்கு னம் அடியென் புத்திக்கொத்திருக்கும்வண்ணங் தெரிவிக்கவேண்டுமெனக் கேட்டபையாயின், புகழுமீசனை வேண்டிப் பத்திசெய்திடுங் தேவத்தினால் யோகத்தாற் பலித்ததென்றறிவாயே (எ-து) — மாவரானும் புசம்தருக்கிக் கத்தக்க பரமசிவத்தைவேண்டி மிகுந்த பத்தியோடு செய்யுங் தவத்தினு னும், கிரியா யோகத்தினானும் வாய்த்ததென்றறிந்துகொள்ளுதி (எ-று).

முன்கவியில் நாரணன் முதலிய தேவர்கள் அணிமாதிக்கெடாக்க மா தவமிக்கோரெனவும், இக்கவியில் பல முனிகளுக் கணிமாதி சித்திகள் தவ த்தினால் யோகத்தாற் பலித்தனவெனவும் கூறினதால் இருவருக்குங் தவங் சாரணமாக அணிமாதிகள் வாய்த்தனவென்றுயிற்று. இவர்களுக்கு வாய்த்த தீசனால்; அவர்களுக்கு வாய்த்த தாராலெனின், அவ்வீசனாலென வறிக. ஈச னெனால் மாயாரகிதனை. எனையோர் மாயை வல்லவரென்றதனால் மாயா வகிதமெனத் தானேயமைகின்றது. அவர்கள் மிக்கதவத்தா லணிமாதிகள் முழுதும் பெற்றனர், இவர்கள் தவத்தளவாகச் சிற்சில பெற்றனர். அணிமாதிக எவர்கட்கே யுரிமை. இவர்கட்கிரவல். எனவே, ஈசனதமிசுங்கி திரி மூர்த்திகளென்றுயிற்று. ஆயினீசனல்லர். இவர்க ஸ்சனுடைய கோல மன்றே, கோலமா வீசன்? அல்லவே, இது நிற்க.

(க-து.) ஞானிகள் சித்திகளோத் தவத்தின லடைந்தன ரெண்பது சுதந் தர ரண்று.

(சந்)

சா - கவி. ஆ - கை.

[இப்போது ஞானிகளுக் கவர்கள்போற் சித்தி வாய்க்காததற்  
கேதென்னையென்று வினாவிலை யிக்கவியிற்கூறுகின்றார்.]

சிவசொ ரூபமாங் தேசிக மூர்த்தியே சித்திமுத் திகளிரண்டுங் தவமு ளோரடை குவரெனி லவர்கள்போற் சகலருமடையாரோ வவர்கள் பூருவஞ் சித்தியு ஞானமு மடைந்ததுங் கண்டோமே யிவர்கண் ஞானிக ஜென்றிடிற் சித்திக விவர்க்கிலா வகையேதோ.

(இ-ள்.) சிவசொரூபமாங் தேசிகமூர்த்தியே சித்திமுத்திக விரண்டுங் தவமுளோ ரடைகுவரெனி லவர்கள்போற் சகலருமடையாரோ (எ-து) — சிவசொரூபமே குருமூர்த்தமாக வெழுந்தருளிய கர்த்தனே சித்திமுத்திக ஜென்னு மிரண்டினையுங் தவமுடையவர்களடைவார்க ஜென்றுரைத்தால் அவர்களைப்போலச் சகல முனிவரு மதனை யடையாததற்கேதென்னை கொலோ, அவர்கள் பூருவஞ் சித்தியு ஞானமு மடைந்ததுங் கண்டோ மே(எ-து) — அந்தஞானிகள் பூரவத்திற் சித்தியையும், ஞானத்தையுமடை ந்ததையுஞ் சுருதியாற் கண்டிருக்கின்றனமே, இவர்கள் ஞானிகஜென்றி டிற் சித்திகள்வர்க் கிலாவகையேதோ (எ-து) — இப்போதிருக்கிறவர்களை

யும் ஞானிகளன்று சொன்னுவிவர்களுக் கச்சித்திகளில்லாததற் கேதென் இனகொலோ, அறிகிலம் (எ-று).

அவர்கள்போற் சகலரு மடையாரோ, அடைவார்களெனின், இவர்க் கிலாவகையேதோ என்று வினாவேண்டியது. இதைவிட்டு அடைவர்ரோ வெனப் பாடமோதி அடைவார்களா வென்றுரைக்கறின், அடையமாட்டார்களென்றுகின்றதே, இது வினாவா? அல்லவே. அடையாரோ இவர்க் கிலாவகையேதோ என்பதிரண்டினுடென்வின. அடைவாரோ வென்றது விடை. இவ்விடை குருவினதாகவேண்டும். இக்கவியில் வினாவும் யன்றி விடையான்றுமின்றே யிதுதோன்றுமை. வழுவன்று. பின்கவி ஆசான் விடை. இக்கவி மானுக்கன்வின. இதையறிந்துரைவேண்டும். இதுசிற்க.

(க - து.) பூர்வஞானிகள் சித்தியெழ்தினரெனில், இப்போதுள்ள ஞானியரடையாரோ, அடையாததென்னென்பது இவை வினு. (சச)

சடு - கவி. அ - கை.

[முன்னர்த் தவமென்றார் அஃதிருவகையெனவும், அவற்று லெய்தும் பயனினையவெனவு மிக்கவியிற் கூறுகின்றா.]

காமி யத்தவங் காமிய மொன்றையுங் கருதிடாத் தவமென்றும் பூமி யிற்றவ மிருவகை சித்தியும் போதமுந் தருமைந்தா [வை வாமி வற்றிலொன் றியற்றினு லொன்றையே யடைகுவ ரிதுதீர் யாழு ரைத்தவல் விரண்டையு மிபற்றினு ரன்றுள பெரியோரே.

(இ - ள்.) காமியத்தவங் காமியமொன்றையுங் கருதிடாத் தவமென்றும் பூமியிற்றவமிருவகை சித்தியும் போதமுந்தருமைந்தா(எ-து)-காமியத் தவமெனவும் நிட்காமியத் தவமெனவும் பூமியிலிருவகைத்தவமுண்டு ஞான புத்திரா! இவை சித்தியையேனும் முத்தியையேனுங் தவரூதுதந்துவிடும், ஆமிவற்றி லொன்றியற்றினு லொன்றையே யடைகுவரிதுதீர்வால(எ-து) — இங்ஙனமாக நின்றுள்ள விரண்டினுள் தவமென்றையே, புரிந்தோ ரதற் குரிய பலனைன்றையே யடைவார்களிது தீர்ப்பாம், யாழுரைத்த வல் விரண்டையு மியற்றினார்ண்றுள பெரியோரே(எ-து) — யாழுஞ்ஞார்க்கூறிய வல்விருதவங்களையுஞ் செய்தவராகும் பூர்வத்திலுள்ள ஞானிகள் (எ-று).

ஒன்றிலிச்சை கருதிச்செப்புங்தவம், காமியத்தவம். கருதாது செப்புங்தவம், நிட்காமியத்தவம். காமியத்தவம் சித்தியையும், நிட்காமியத்தவம் முத்தியையுங் தருமெனக்கொள்க. ஒன்றியற்றில் மற்றோர் பயனுருதென்பார், ஆமிவற்றி லொன்றியற்றினு லொன்றையே யடைகுவரெனவும், முன்னர்ச் சித்திமுத்தியடைக்கோ ரிருதவழு முயன்றவராகு மென்பார், யாழுரைத்த வல்விரண்டையு மியற்றினு ரன்றுள பெரியோரே யெனவுங் கூறினார்.

## சந்தேகந்தெளிதல்படலம்.

கசுக

(க-து.) இருவகைத்தலமுயற்சியாலன்றி யில்விருபயனுஞ்சிறிதுமெய்தாதென்பது. இவ்விருபயனுங்கடவுளிட்டத்தாலெனின், யாவரிடத்துமோப்படித்தா நிகழவேண்டும். இன்றேல் பாரபட்சமுடையராம், இது கூடாது. சுபாவுமெனின், முயற்சியும் விதிவிலக்கு வழுவா தியற்ற வேண்டுமென்பது மெற்றிற்கு. கண்டபடி நடக்கலாமெனின், மிருகங்களிலு மென்சிறப்பு மனு நீதிக்கொத்து நடக்குதுமெனின், மறுமைக்கெதற்கொத்து நடக்க வேண்டும். வேண்டுவதின்றேல், இதுவும் வேண்டுவதின்று. அரசனுக்கிணை நேரிடுமேயெனின், அதுவுமீசராக்கிணையா விடுக்கணேரிடு மன்றே? அது பிரத்தியட்ச மன்றேமெனின், இந்தப் பிரத்தியட்சத்தாற் கணிக்கவேண்டுமன்றே? அன்றேல் மானிடத்தன்மைக் கென் சிறப்பு. ஆதவி னவரவர் ஸினொரண்மாகவே யவரவ ரின்பத்துன்ப நுகர்வர். ஒருவரின்பத்துன்பம் பிறருக் கியையாததென்னை? இதுபற்றிக் கண்ம காண்டத்தில் விபரமாகக் காணலாம். இது ஞானகாண்டமாதவின் வினைவழியே வந்தணைவ சீவரை என்றார் சான்றேர். அவரினுங் தெளிந்ததென்னை இதனையுமறப்பார், மக்கட்பதர்.

(சடு)

சகு - கவி. அ - கை.

[அந்தச்சித்தி முத்தியாற் பயணம்திடை ரினையரென  
விக்கவியிற் கூறுகின்றார்.]

அனகமைந்தனே முத்தினா னத்தையே யடைந்தன ரல்லாமல் சனகன்மாபவி பக்ரதன் முதலினோர் சித்திகள் படித்தாரா வினிய சித்தியை விரும்பினார் சிலர்கில ரிரண்டையு முயன்றார்கள் முனிவர் சித்திகள் விநோதமாத் திரந்தரு முத்தியைத் தாராவே.

(இ - ள.) அனகமைந்தனே முத்தினானத்தையே யடைந்தனரல்லாமல் சனகன் மாபவி பக்ரதன் முதலினோர் சித்திகள் படித்தாரா (எ-து) — அகமமதையிறந்த ஞானபுத்திரா சனகமகாராசனும் மகாபவிச்சக்கிரவர்த் தியும் பக்ரதராசனும் முதலிய சான்றோர் முத்திவேண்டி ஞானத்தையே சாதனமாக வடைந்தன ரன்றிச் சித்திகள் வேண்டியுயன்றனரா இலரே, இனிய சித்தியை விரும்பினார்சிலர் சிலரிரண்டையு முயன்றார்கள் (எ-து) — கண்டு மகிழ்தற் சினியதாயுள்ள வணிமாதி சித்திகளை மாத்திரான் சிலர் விரும்பி முயன்றார்கள், முனிவர் சித்திகள் வினாதமாத் திரந்தரு முத்தியைத் தாராவே. (எ-து) — இவ்விரு திறத்தினரு முனிவரேயன்றி வேறல்லர் அஷ்டமா சித்திகளும்வாய்க்கில் வினேதமாகவினையாடல் புரிதல்மாத்திரக் தருமன்றி யைக்கிய முத்தியைச் சிறிதுந்தாரா (எ-ஹ).

எனவே, சித்தி அதிசயானந்தத்தையும், முத்தி சிரதிசயானந்தத்தை யுங் தருமென்பதாயிற்று. சித்தி காலம்போக்கல், முத்தி காலாதீதமாதல்.

(க - து) சிலர் முத்திக்கும், சிலர் சித்திக்கும், சிலரிருமைக்குமுயன் ரண ரென்பது. இங்ஙனமலுபவ மிருத்தல் பற்றிக் கூறியதென்க. (சகை)

சங் - கவி. அ - கை.

[ஞானிகளிற் சிலர்பயனின் நெனத் தெரிந்துஞ் சித்திபற்றி  
வருந்திமுயன்ற தெற்றிற்கென்ற விலைவிற் குத்தர  
மிக்கவியிற் கூறுகின்றூர்.]

யோக ஞானமேமுத்தியைத்தருமெனி னெழிந்தசித்திகள் வேண் மோக மாயுடல் வருந்தினூர் சிலசில முத்தர்களே னெனன்றாற் [ஒபோக மாய்வரும் பிராரத்வ கன்மங்கள் புசித்தன்றே நகித்தேகு. மாகை யாலந்தச் சித்திகள் பிராரத்வ மாகுமென் றறிவாயே. •

(இ - ன.) யோகஞானமே முத்தியைத்தருமெனி னெழிந்தசித்திகள் வேண்டி மோகமாயுடல் வருந்தினூர் சிலசில முத்தர்களே னென்றால் (எ-து)- ஞானயோகமே முத்தியைத்தருமாயி னதுநிங்கலான சித்திக எடைய வேண்டிச் சிலசீவன்முத்தர்கள் மிகவு மதிலமோகமுற் றுடலம் வருந்தினூர் களே யங்தியாதுக்கெனின், போகமாய்வரும் பிராரத்வ கன்மங்கள் புசித்தன்றே நகித்தேகும் (எ - து) — போகசிறித்த னேரிடும் பிராரத்வகன்மங்களையனுபவித்தாலன்றே வலை யொழிந்து போகும், ஆகையாலந்தச் சித்திகள் பிராரத்வமாகு மென்றறிவாயே (எ-து) — ஆதவினங்தச் சித்திகள் பிராரத்வகன்ம பலனென்றுணர்தி (எ - று).

கிரியாயோகம் ஞானயோகமென் றிருத்தவின் யோகஞானத்தை ஞானயோகமென்றாம். மோகமா யுடல்வருந்தல், அதிகமோகங்கொண்டு கனலிடையிலும் ஒற்றைக்காலாற் கழுத்தளவு நீரிலும் ஊசிமுனையிலும் காற்றுப்பட்செணையிலும் இன்னு மிகவேபான்ற வரியவிடுக்கண்களிலும் புற்றுய்க் கல்லாம் மரமாய்ப் பன்னாள் நின் றரிய கடுந்தவழுயற்றலை. சித்திகள் வேண்டி யுடல்வருந்தல் இச்சைப்பற்றி யாதவின், இச்சா பிராரத்துவ மென்க. பிராரத்வகன்மங்கள் புசித்தல் தனுகரண புவனபோகங்களிலொன்றுதவின், போகமென்றார். யாவரும் அனுபவித்துத் தொலைப்பெதல்லாம் பிராரத்துவமென் றுணர்த்தப் பிராரத்வகன்மங்கள் புசித்தன்றே நகித்தேகு மெனப்பட்டது.

(க - து) ஞானிகள் மிகமுயன் நெற்திய சித்திக எிச்சாபிராரத்துவ மென்பது. இது இச்சை அனிச்சை பரவிச்சையென்னும் பிராரத்துவத்து ஗ொன்று. (சகை)

சங் - கவி. அ - கை.

[இங்ஙன முறைத்தருளிய வாசிரியரைப்புகழ்ந்து துதித்தலை  
யிக்கவியிற் கூறுகின்றூர்.]

இலக்க மாயிரஞ் சுருதியா ஊகத்தா லென்மன மசைபாமல், பிலக்க வேண்டுமென் றருள்குரு வேயகப் பிராந்திபோய்த் தெளி

வானீன், துலக்க மானகண் னூடியை யடிக்கடி துலக்கினுற் பழுதன்றே, யலக்கண் மாற்றிய தேவரீ ரெனக்குரை யழுதங்க டெவிட்டாவே.

(இ - ஸ.) இலக்கமாயிருஞ் சுருதியா லூகத்தா லென்மனமசையாமல் பிலக்கவேண்டு மென்றருள் குருவேயகப் பிராந்திபோய்த் தெளிவானேன் (எ-து)-என்னிறந்தசுருதிகளாலும், யுத்திகளினாலும் என்மனமான துகலங்கா துறுதி பெறவேண்டி யனுக்கிரகஞ் செய்தருளிய குருாதனே! எனது மனேந்மயக்கானிகித் தெளிவற்றனன், துலக்கமான கண்னூடியை யடிக்கடி துலக்கினுற்பழுதன்றே (எ-து)--களங்கரகிதமான கண்னூடியை யடிக்கடி துலக்கிக்கொண்டுவந்தாற் குற்றமுண்டோ? இல்லையே, அலக்கண் மாற்றிய தேவரீ ரெனக்குரை யழுதங்கடெவிட்டாவே (எ-து)--துயரங்களைன் தத்தையு மொருங்கே யொழித்தருளிய தேவரீ ரதியேலுக்குச் சொல்லிக்கொண்டு வரு மமிர்தானுபவங்கள் தெவிட்டவில்லையே(எ-று).

அகிலாண்டகோடியெல்லா மென்கிற விடத்தில், அகிலாண்டகோடியென்பது கணக்கின்மையெனப் பொருள் படுதல்போல, இலக்கமாயிருஞ் சுருதியென்பது கணக்கிறந்த சுருதியெனப்பட்டது பலக்கவென்பது பிலக்கவென்மரீஇயது. அகப்பிராந்தி சித்தப்பிராந்தியை. தெளிவாதல் சங்கற்பத்தைத் தவிரச் சகமின்றெனத்தெளிதலை. அரிரதங்கள் சுருதியாதி மூன்றையுமெனப் பன்மைகொடுத்தார். இது உவமையாகுபெயர். அறிவே யானந்தமாக முடிதலின், தெவிட்டாவே யென்றார்.

(க-து) தேவரீருளிய சுகப்பேறுகள் தெவிட்டா வமிர்தம்போல்ப வென்பது. இதனால் மூன்றுமொத்துத் தெளிந்தனனைக் குறிப்பிக்கப் பெற்றும்.

(ச-அ)

கக - கவி. அ - கை.

[அவரவருங் தத்தம் வினைகளை யனுபவித்தேதீரவேண்டு  
மென்றும், அவைகுானுக்கிணியா னீருமென்றும்  
வேதங்கறில், யான் துணிவ தெங்வனமென  
மானுக்கண்வினாவிலை யிக்கவியிற் கூறுகின்றார்.]

கைத வங்களைச் சாத்திரஞ் சொல்லுமோ கருணையா லெனையாஞ், மைய னேகுரு வேயெவ ராகினு மனுபவித் தாலன்றிச், செய்த கண்மங்கள் விடாதென்ற வசனமுஞ் சென்மசஞ் சிதம் வேவத், துப்ப ஞானத்தீச் சுடுமென்ற வசனமுஞ் துணிவதெப் படிநானே.

(இ - ஸ.) கைதவங்களைச் சாத்திரஞ் சொல்லுமோ கருணையா லெனையாஞ்மையையனே குருவே (எ-து)--கிருபையோ டென்னையாள வெழுந்த வையுனே குருாதனே! பிறழ்ந்துகூறு மொழிகளை வேதஞ்சொல்லுமா?

ஆஃதியாதனில், எவராகிலு மனுபவித்தாலன்றிச் செய்த கண்மங்கள் விடாதென்ற வசனமும் (எ-து) — யாவராயினுக் தாந்தா முன்செய்த விணைகளைத் தாமே யனுபவிக்கவேண்டும் அனுபவித்தா லன்றி விடாதென்ற வசனமும், சென்மசஞ்சிதம் வேவத் துய்ய ஞானத்தீச் சுடுமென்ற வசனமுங் துணிவிதெப்படி நானே (எ-து) — பிறவிக்குக்காரணமா சின்றுள்ள சஞ்சிதவினை வேகும்படி யதைப் பரிசுத்த ஞானுக்கினி நீருக்குமென்ற வசனமுமாம். இவ்வருவசனங்களி விங்துண்மையென யான்துணிவிதெங்கனம் அதனைத் தெரித்தியருஞும் (எ-று).

கைதவம் உறுதியின்றிய மொழியெனினுமையும். எவராகிலு மென்றது, எவ்வளவுயர்க்க நிலையினராயினு மென்பதை, இவர் திரிமுர்த்திகளை வினுமையும் “நாரணன் முதலான சுரர்க்களிடமிருந்து தெரிய வேண்டும் கோர்” என்பதனுலென்க. நாரணன் முதலினவரும் செய்தமாதவமிகுதியா லன்றே, தொக்கவணிமாதிகளென்றார். அணிமாதிசித்தி முழுது மிவர்களுக்குவாய்த்தல் பிராரத்துவம். யாது முயற்சியால், தத்தாதவாற்குதியாலென்று மிகுற்று. ஆகவே, இவர்களும் விணையனுபவித்துத் தீரவேண்டுமென்பது பெற்றும்.

(க-து) எவரேனும் விணையனுபவித்துத் தீரவேண்டுமென்றும், அவ்வினை ஞானுக்கினியா ஸீருமென்றும், வேதங்கூறுவதில் யாதுண்மையென்பது. செய்யுங்கன்மென்னுது செய்தகன்மெனவிலர்த்தால்தாற் கூறிய தால் சஞ்சிதவினையென்றே கொள்ளவேண்டும். (சகு)

நு ० - கவி. அ - கை.

[அவ்வினைவிற்கு விடைகூறுவான்வேண்டி வேதங்கள் கூறும்

பூர்வபட்சம் சித்தாந்தம் இனையவென விக்கவியிற்

கூறுகின்றார்.]

சீவ பேதங்க எளவிலை மைந்தனே செய்கையு மளவில்லை யாவ வாமவ ரவரதி காரங்க எறிந்துபக் குவநோக்கிப் பூவ லர்த்துபின் பலங்கள்காட் உவனபோற் பூருவஞ் சித்தாந்தங்காவல்வேதங்க ஸிரண்டையும் வசனிக்குங் காண்டழுவகையாலே.

(இ-ள்.) சீவபேதங்க எளவிலைமைந்தனே செய்கையு மளவில்லை (எ-து) — ஞானபுத்திரா! சீவபேதங்க எளவுபடாத்தா லவர்கள் முயற்சி பேதங்களு மளவுபடாவாம், ஆவவா மவரவரதிகாரங்க எறிந்துபக்குவ நோக்கி (எ-து) — அவசியமாக வேண்டுவெனவாகிய வவரவரதிகார தாரதம் மியங்களையுற்றுணர்ந்து தக்க பக்குவங்களையு நோக்கி, பூவலர்த்து பின்பலங்கள் காட்டுவெனபோல் (எ-து) — விருட்சங்கள் முன்னர்ப் புஷ்பித்துப் பின்னர்ப் பலன்தருமாறுபோன்று, பூருவஞ்சித்தாந்தங்காவல்வேதங்க ஸிரண்டையும் வசனிக்குங்காண்ட மூவகையாலே (எ-து) — மக்குவி திவிலக்காற் காவலாரின்றுள்ள வேதங்கள் பூர்வபட்சம் சித்தாந்த மென்னுமிரண்டு நியமங்களையும், கன்மம் பத்தி ஞானமென்னு மூன்றுகாண்டங்கள் காரணமாகத் தெரிவிக்கும் (எ-று).

ஒதன்யம் உபாதிசகிதத்தாற் சீவனெனவும், உபாதிகளெண்ணிறந்தனவாதிலும் மெண்ணிறந்தனவாயிற்று. இங்ஙனமாதல்பற்றிச் சீவபேதங்களளவிலையெனவும், அச்சீவர்கள் சுகம் வேண்டிப் பற்பலகிருத்தியங்கள்யற்றார்த்தவின் செய்கையுமாவிலையெனவும், அதிகாரம்-ஆளுகை, அறிந்து-திறமறிந்து எனவே அவனவனஞாகைத் திறமறிந்து பூர்வபட்சத்தைச் சித்தாந்தமாகவும், சித்தாந்தத்தைப் பூர்வபட்சமாகவும், மூன்றுகாண்டங்களாலே வேதங்கள் பிரதிவாதிக்குமேன்பார், ‘ஆவாமவராதிகாரங்களறிந்துபூருவஞ்சித்தாந்தங்காவல் வேதங்களிரண்டையும் வசனிக்குங்காண்ட மூவகையாலே’ யெனவங்கூறினார். பலங்கள் காட்டுவனவிருட்சங்களாதவனில்விருட்சங்களோத் தொன்றுவெழுஷாயாக்கி வருவித்தாம். அறிந்து வசனிக்குமெனவும், கோக்கி அலர்க்குஶாட்டுமெனவுமுடிக்க. மூண்றுகாண்டங்களையுமாங்காங்கு முத்தியென வேதங்கூறவினிதுபற்றிப்பூர்வபட்சஞ்சித்தாந்தமென்றேற்கலாயிற்று. பட்டிமாடுபோற் றிரிவானைக்கன்மகாண்டம் விதிவிலக்கு வயப்படுத்தவேண்டி யிதுமுத்தியெனல் சித்தாந்தம். முன் பட்டிமாடுபோற் றிரிந்து பூர்வபட்சம். சமஸ்தத்தையு மீசுவராற் பணம் பண்ணது தேகமே யான்மா போகமே முத்தியென்றிருத்தலி னிதன்மேற் பழுதுரைத்தல் பூர்வபட்சம். அதனைச் சுத்தமாக்கல் சித்தாந்தம். அங்கன மீசுவராற்பணம் பணணிதூங் திரிபுடியறுதற்பால தன்றுகவினதனைச் சோரவிடல் பூர்வபட்சம். அதுதற்பாலதுண்மை ஞானமாதவி னதனைவிடாது பற்றல் சித்தாந்தம். இதுபற்றி யில்விரண்டும் வேண்டுவதாயின.

(க - து.) முன்கவியிற் கூறிய விரண்டு வசனம் பற்றித் துணிவு கூறுவான்வேண்டி யிக்கவியில் பூர்வபட்ச சித்தாந்தங்களைக் கூறியதென்பது. பூர்வபட்சம் அன்றெனல். சித்தாந்தம் ஆமெனல். (கு(10))

குக - கவி. அ - கை.

[அவசரம் பற்றி யல்விரண்டு வசனமு மேற்றற்பாலவென விக்கவியிற் கூறுகின்றார்.]

ஆன பாவிக ளடைவன நரகங்க ளவசிய மானுலுங்  
தான மந்திர விரத்வோ மங்களாற் றவிருமென் பதுபொய்யோ  
வீன மாம்பல சன்மசங்கு சித்தவினை யெத்தனை யானுலு  
ஞான மாங்கனல் சுடுமென்ற மறைமொழி நம்பினால் வீடுண்டே.

(இ - ள.) ஆனபாவிக ளடைவன நரகங்க ளவசியமானுலும் (எ-து) — கொடிய்பாதகங்களையே விரதமாகச் செய்தற்குரிய பாவிக ளவசிய மன்றயேண்டியது நரகங்களையே அங்கனமாயினும் (அவுகள்), தானமந்திர விரதவோமங்களாற் றவிருமென்பதுபொய்யோ (எ-து)-தீர்த்தங்களினம்பி மூழ்கும் ஸ்தானங்களினுலும் மந்திரங்களினுலும் விரதங்களினுலும் யாகங்களினுலும் நீங்கிவிடுமென்று வேதங்கூறுவது பொய்யாகுமோ, ஈனமாட்டு

பல சன்ம சஞ்சிதவினை யெத்தனையானாலும் (எ-து) --இழிவுக் கிடமாயுள்ள பல சன்ம சஞ்சிதவினைக் கொடுத்தனை பற்பலவிதற்பமாயினும், ஞானமாக்கனல் கூடுமென்ற மறைமொழி நம்பினால் வீடுண்டே (எ-து) -- ஆவற்றை ஞானமாக்கிற வக்கினி நீருக்கிவிடுமென்று கூறும் வேதவசனத்தைத் திரி காரணமொத்து நம்பி யனுட்டிக்கிண் முத்தி யுண்டாகுமே (எ-று).

நாகங்கள் மந்திரமுதலியவற்றூற் றவிருமென்பதும், சஞ்சித வினைகள் ஞானுக்கினியானீருமென்பதும் வேதமாதஸா விதனைமபிப் புரியா விடத்துப் பொய்யாம். நம்பிப் புரிந்தவிடத்துப் பொய்யாமா வீடாட்டமெயன் பார் 'மறைமொழிந்பினால் வீடுண்டே' என்றார். இரண்டுவீடெனினும், அதுபதவி முத்தியும், இஃதயிக்கமுத்தியுமாம். ஞானமாங்கனலென்பது, விருத்திஞானத்தை. அதனால் நாகங்கள்தவிரும், இதனுலினிப் பிறப்பது தவிரும். இதனை யனுபவத்தாற் காணபதனால் வறுமொழியாலன்று. ஞானமாங்கனலூருவகம்.

(க - து.) அவ்விரண்டுவசனரு மவசரம்பற்றி மெய்யென் ரேற்கப் படுமென்பது தானம் ஈகையெனினும்மையும். (கி)

நு - கவி. அ - கை.

[ஜன்மசஞ்சிதத்தை நீருக்குவது ஞானமாயிருக்கக் கண்மத்தை விரும்பியுபாவல் தெற்றிற்கென வினாவைல் யிக்கவியிற் கூறுகின்றார்.]

என்ம னந்திருக் கோயிலாத் தினங்குடி யிருந்தருள் குருமூர்த்தி சென்ம சஞ்சித வினையைவே ரறுத்திடுக் தேவீர் மெய்ஞ்ஞானக்தன்ம யந்தரு மகிழ்மையை விபுதரர் சகத்துளோ ரறியாமல் கன்ம மாங்குழி யினில்விழுந் தழிகின்ற காரண முரையீரே.

(இ - ஸ.) என்மனந்திருக்கோயிலாத் தினங்குடி யிருந்தருள் குருமூர்த்தி (எ-து) --என்மனதே சிறந்தவாலயமாகத் தினமுங் குடிகொண்டெடு முந்தருளிய குருமூர்த்தியே, சென்மசஞ்சிதவினையைவேறுத்திடுக்கேவீர் மெய்ஞ்ஞானம் (எ - து) --தேவீரருளிய மெய்ஞ்ஞானமானது ஜன்மசஞ்சிதவினையை வேறோடுகல்லி விடும், தன்மயங் தருமகிழ்மையை விபுதரர் சகத்துளோ ரறியாமல் (எ - து) --சமஸ்தமுந் தனமயமாகும்படியாகவஞ்ச செய்யும், இங்ஙனமாயிசிலையைத் தரத்தக்கமகிழ்மையைத் தேவருஞ் சகத்திலுள்ள மானிடருமறியாமல், கனமமாங்குழியினில் விழுந்தழிகின்ற காரணமுரையீரே (எ-து) --கிரியாமார்க்கமென்னும் படுகுழியில் வீழுந்தழிகின்ற காரணம் யாதுக்கோ அதனைத் தெரித்தருளும் (எ-று).

துரியாதிதல்லையே சிக்கையறாதவின் என்மனந் திருக்கோயிலாத் தினங்குடி யிருந்தருள் குருமூர்த்தியெனவும், சங்கற்ப மெழுந்தோறு மதனைச் சின்மாத் திரமாக்கு மகிழ்மையதாதலீன் மெய்ஞ்ஞானக் தன்பயங் தரு

## சந்தேகந்தெளிதல்படலம்.

கங்கள்

மகிழ்ச்சியெனவும், சமஷ்டி வியஷ்டிகளை யாண்டானதினாலே 'யெனக்கொண்டுபூசிக்கின் உபாதியன்றே சீவனீசனமா ஆகாதே ஆகாதனவும் பூசிப் பதிலென் பயன், பராக்கிலழிவரன்றே? அறிவுதுபற்றிக் கன்மாங்குழியினில் விழுங்கெனவுங் கூறினார். இது படிகுழியென்றறியா சதனைக்கிறப் பென் றன்னுவோர் தேவரு மனிதருமாதலின், இவர்களை விபுதர் சகத்து ளோரெனப்பட்டது. இங்கே கன்மமென்றது, சரியை கிரியைகளை. இவற்றூற்பயன், சித்தசக்தியன்றி நிரதிச்சயானந்தமன்ற. இவற்றையே மேலெனத் திடமுற்றே ரெங்வன் ஞானமொன் றளதாகக் கருதியலுட்டித்துத் தெளிவர். இன்றுதலி னழிவரெனப்பட்டது. சரியை கிரியைகளைப்புரி வது தோடமன்ற, சித்தசக்திக்கிடம் இடமாயினும், அவ்வளவோடுளில் லாது, மேற்கிரியா யோகத்திற் கிடம்பெறவேண்டும். இடம்பெற்றின் ஞானயோகத்திற்கிடம்பெறும். இடம்பெற்றின் தானேதானுதற்கியையும். இம்முறையறியார் யோகத்தையும் பழுது கூறுநிற்பர், இது நிற்க.

(க - து) ஞானனுட்டானஞ்செய்வது சித்தாந்தமாயிருக்கக் கன்மானுட்டானம் புரிவதெற்றிற்கென வினாவியதென்பது கன்மமேபுரிவார் பலருமாதலின் இவ்வையக் தவிர்தற் காசிரியரைவினவினென்க. கன்மத்தைக் குழியென்றது, மனேவைலைவுக் கொழிவின்மைபற்றி. (நூ)

நூ - கவி. அ - கை.

[அதற்கு விடை கூறுவான்வேண்டி யந்தர்முகம் பகிர்முகமெனப் பிரித்து அவற்றின் பயனினையவென விக்கவியிற்கூறுகின்றார்.]

அழிவி லாததற் பதந்தெனை மைந்தனே கூக்குத்த தவர்சேர்வார் வழிநடப்பவர் பராமுக மாகினுன் மலர்ந்தகண்ணிருந்தாலுங் குழியில் வீழ்வர்காண் (எ-து) பழித்த ரும்பிற விக்கட லுழுவார் பரகதி யண்டயாரே.

(இ-ன.) அழிவிலாததற்பதந்தனை மைந்தனே யகமுகத்தவர்சேர்வார் (எ-து) — ஞானபுத்திரா! அழிவின்றிச்கடோதயமாகவிளங்குந் தானைகியபதத்தை யந்தர்முகமாக நின்றவரெவரோ அவரேயடைவார், வழிநடப்பவர் பராமுகமாகினுல் மலர்ந்தகண்ணிருந்தாலுங் குழியில் வீழ்வர்காண் (எ-து) — வழிநடப்பவர்கள் பராமுகமாக்கெல்லி லவர்கள் கண்கள்மூடாது திறந்திதிருக்கினுங் தப்பாதெதிரினின்ற பள்ளத்தி லவசியம் விழுவார்கள், அது பொய்யோ நியேகாணு தி, அப்படி வெளிமுகங்கொண்டு காமிகானேர் (எ-து) — அவ்வாறு பகிர்முகமே தமக்குப் பயனுக்கொண்டு விடயவிச்சை மேலிட்டுழலுங் காமிகள், பழித்தரும் பிறவிக்கடலுழுவார் பரகதி யண்டயாரே (எ-து) — பழியையே தற்பாலதாகிய பிறவிசாகரத்தில் மூழ்குவரன்றிப் பரகதியாகிய முத்தியை யடையலே மாட்டார்கள் (எ-து).

அழிவிலாதபதந்தனையென்றது தற்பதமென்றதனால், தனைகியபதமென்றும். தொம்பதந் தற்பதமென்பவற்றுள் தற்பதம் பிரமமெனினு

கசு அ

கைவல்லியநவ நீதம்.

மமையும். “ஆயினும், தத்துவக்குழாமனைத்துங் தானால்லவேன் விலக நியதிகளைய மிஞ்சினின்றது தானே அயலோ? அயலெனின், உடலாதி தத்துவக்குழாங்களை யயலெனக் களைவதெற்றிற்கு. பிரமமயலோ? தானுயின், சீவேசவரராகிய வாரோபங்கட்குக் கூடல்ஸ்தபிரமமதிஷ்டான மெனக் கூறவரலாமா? கூறவந்தது தானென்னும் பத மதிட்டானமென்று. எங்கும் தான்திட்டானம், தனக்குக் கூடல்ஸ்தப்பிரமமாரேர்பம். இவற்றிற்குச் சீவேசவரர் ஆரோபம். எனவே, கூடல்ஸ்தபிரமம் சீவேசவரர்களுக் கதிட்டானமெனவும், தானென்னுளிலைக் காரோபமெனவும் பெற்றும். சீவேசவராக நின்றதுங் கூடல்ஸ்தபிரமமாக நின்றதுங் தானே தானென் பதைத்தன்லி யிங்கள்கு சைதங்யமும் மெங்கே. தானிங் நான்குமன்று தன்னைத்தவிராமில்லை. ஆதவின் தான்யலன்று. இதுபற்றித்தானுகிய பத மெனவரைகொண்டாம். அறிவேதானெனக் காண்பா ரகமுகத்தவர். அயலே தானெனக் காண்பார் வெளிமுகத்தவர். அதற்குப்பயன் சிதாகாசமா தல். இதற்குப் பயன் பிறவியாதல். இதுபற்றியவர் தற்பதங்தனைச் சேர்வ ரெனவும், இவர் பிறவிக்கடலுழல்வரெனவுங் கூறினார். உயர்வுபற்றி யழி விலாத தற்பதபெணவும், இழிவுபற்றிப் பழித்திரும் பிறவியெனவு மடை கொடுத்ததென்க. வெளிமுகமாதலுக்குவரைமை பராமுகம் அகமுகமாதலுக்குவரைமை யெங்கே? இன்றேனுஞ் சொல்லெக்கச்சத்தாற் பராமுக மாகாமை யெனக் கொள்க. என்னை? “பிறவிப் பெருங்கடலீங்குதுவர் நீந்தா, ரிறைவ ணடிசேராதார்.” என்னுங் கவியில், நீந்துவரென்னும் வீணமுற்றிற் கெழு வாயின்றேனுஞ் சொல்லெக்கச்சத்தாற் சேர்ந்தாரென வருவித்தாற் போலும்.

(க-து.) அகமுகத்தவர்தானுவர், பகிர்முகத்தவ ரயலாவ ரென்பது இவ்விருமுகமுஞ் சொல்லா வறிவார்க் கென்பயன். (நுட)

ஞாச - கவி. அ - கை.

[தற்பதமடைவதும் பிறவியடைவது மீசுக்கெயல்ளன்றிச் சீவுச் செயலா வன்றேயென்பானை நோக்கி யிதுமூடர்வசனமாகு மென் றிக்கவியிற் கூறுகின்றார்.]

சிறந்த நன்மையுங் தீமையு மீசனார் செய்விக்குஞ் செயல் ன்றே, பிறந்த சீவர்களைன்செய்வா ரவர்கள் மேற் பிழைசொலும் வகையேதோ, துறந்த தேசிக மூர்த்திபே பெண்றிடிற் சுருதி நூற் பொருண்மார்க்கம், மறந்த மூடர்கள் வசனிக்கும் பிராந்தி காண் மெந்தனையதுகேளாய்.

(இ-ள.) சிறந்தன்மையுங் தீமையுமீசனார் செய்விக்குஞ் செயல்ன்றே (எ-து) - சீவர்கள் சிறந்த சந்கிருத்தியஞ்செய்வது மிழிந்த துற்கிருத்தியஞ்செய்வதும் ஈசவரன்செய்விக்குஞ் செயலினுல்லவா, பிறந்தசீவர்களைன் செய்வா ரவர்கள் மேற்பிழைசொலும் வகையேதோ (எ - து) - அவன்பிறப்

பிக்க வதனுற்பிறந்த சீவர்கள் சுதந்தரீனராயிற்றே யவர்களென்னசெய் வார்கள் அவர்கள் மேற்பிழைசொல்லும்வகையாதோ, தூறஞ்த தேசிக மூர் த்தியே யென்றிடல் (எ-து) —சகலபற்றினின்றுள்ளிய வாசிரியமூர்த்தமே யெனக் கேட்பையாயின், சுருதிநூற் பொருண்மார்க்கம்மறந்த மூடர்கள் வசனிக்கும் பிராங்திகான் மூந்தனேயதுகேளாய் (எ-து) —வேதசாஸ்திரங்களிற்கூறிய வர்த்தமார்க்கங்களை மறந்த மூடர்களெவர்களோ வார்கள் பிதற்றுமயக்கவசனமேயன்றி யறி ஞார்க்காறும்வசனமன்ற ஞானபுத்திரா! இதனைப்பற்றி யாங்தெளிவாகக் கூறுது மதனைக்கென்று (எ - று). காண், அசைனிலே.

பிராங்தி, ஒன்றையெழுன்றுக்கொண்டு பிதற்றும் வசனம். ஆட்டவிப்பானையன்றி யாவுர்க்கென்ன சுதந்தரமுன்டென்பார்போலச் சீவர்களென்செய்வா ரவர்கள்மேற் பிழைசொலும்வகை யேதோவெனவும், உயிருமுட்லுங் கூட்டுலும் பிரித்தலுஞ் சீவத்தொழிலின்றே இரண்டுக்கூட்டியவிடத்தியங்கு மியக்கமுஞ் சீவத்தொழிலாமா ஆகாதேயென்றுத்த தென்னில், ஒருவன் தண்மன் பெண் பொன்னைப் பிறனபகரிக்கி விவண்க்கம்மதி யான் பிறப்பொருளையிவன்கவர்தற்சு சம்மதிப்பெறதன்னை இது ஞாயமாவென விவரைக்கேட்கில் நானென்செய்வன் சிவனிப்படிக்குப் புத்தி கொடுத்தானென்பன். அவனுமங்வனஞ்சொல்லானன்றே? அதற்கு மறு மொழியென்னையுள், ஆசவிலிவை யெல்லாஞ் சிவன்செபலேயன்று சீவன் செயலேயென்பதை மறந்தவர் பேசுமொழியென்பார், சுருதிநூற்பொருண்மார்க்க மறந்தமூடர்கள் வசனிக்கும் பிராங்திகா ஏனனவும் கூறினார்.

(க-து.) அனைத்துஞ் சிவன்செய வன்றென்பது.

(இச)

நுநு - கவி. அ - கை.

[முன்கவியி எனைத்து மீசச் செயலன்றெனவே சீவச் செய வென்பதாயிற்று. அப்பேதங்களை யிக்கவியிற் கூறுகின்றார்.]

திகழ்ந்த வீசனூர் சிருட்டியுஞ் சீவனூர் சிருட்டியும் வெவ்வேறே சகந்த னிற்பொது வீசனூர் சிருட்டிகள் சராசரப் பொருளெல்லா மகந்தை யாமபி மானங்கள் கோபங்க ஓாசைக னிவையெல்லா நிகழ்ந்த சீவனூர் சிருட்டிக ஓாகுங்கா னிமலனூர் செயலன்றே.

(இ - ஸ.) திகழ்ந்தவீசனூர்சிருஷ்டியுஞ் சீவனூர்சிருஷ்டியும் வெவ்வேறே (எ-து) —எங்குந்தானுவிளங்கும்சிசிருஷ்டியும் சீவசிருட்டியுமனுபவமா பிருக்க வீசனதென்பதுகூடாது வெவ்வேறும், சகந்தனிற் பொதுவீசனூர் சிருட்டிகள் சராசரப்பொருளெல்லாம் (எ-து) —(எங்குநமெனில்) உலகத்திற்பொதுவாநிற்பன சகவரசிருஷ்டிகள் அவை சரா சரமா நின்றுள்ள பொருள்களைத்தும் இது சீவசெயலன்று, ஆகந்தையா மபிமான்கள்

கோபங்களாகசெக விவையெல்லாநிசுழிக்தசிவனுர் சிருட்டிகளாகுங்கா ணிம வனுர் செயலன்றே (எ-து) — உலகத்தில் மிகவுக் தம்மைமறந்து தமதிட்டப்படி சிகித்வன சீவசிருஷ்டிகள் அவை அகந்தையாகிய வபிமானங்களும் கோபங்களும் ஆசைகளும் இவைபோல்வனபிறவுமாம் இதுனின் மலமானவீசு; செயலன்று ஆசவின் சிருஷ்டி யிருவகையாம் (எ-று).

கசந்தையிருவ பிரிவாட்டுக் கொது வென்றதனுற் சிறப்பெணவும், நிமலனுர் செபல உறை யென்பதனால், சீவனுர் செயலன்றே யெனவும் வருவிட்தாம். சீவனுசினுப்பைவாராடுமொறி போது; தனுகரணபுவனங்கள், சிறப்பு. டோகம். போகமென்பது, இன்பத்துண்பங்களோ. போகதுகர்தலுக்குச் சனுகரண டுவணமின்தேற்குட்டாது, ஆதவினிம் மூன்றையும் பொது வெணவும், தத்தேம் ருயல்வாலன்றிப் போக மெய்தாதாதலிற் போக மொன்றையுஞ்சு சிறப்பெணவுங்கண்டாம். சராசரமென்பன, இங்கேயுடல் களோ. சீவவெள்ளின், சிருஷ்டிபேதம் பிரிப்பானேன்? சராசரக்தனுவாகுழி, பொருளால்லாமென லேனையகரணபுவனமென்றுயிற்று, புவனமென்றது, பூரிமாத்திரமன்று. சகலவண்டாண்டகோடி.களையும், கயிலாயமுதலிய பத விகளையும் மனக்கொள்க. இதுபற்றிச் சராசரமும் ஏனையபொருளிடங்கால முமென ஏத்மைத் தொகையாக்காது சராசரமாகிய பொருளெல்லா மெனப் பண்புத் தொகையாக்கின் முருணும்.

(க-து.) செய்கைபேதத்தாற் சிருஷ்டிபேதங் தெரிவித்தன ரென்பது. ஆங்செயலாவாயை, சராசரம் பொருளெல்லாம். இங்செயலாலாயை, அகந்தை யபிமான முதலியன. (கு)

ஓ. ஸ - கஹி. அ - கை.

[சராசரமுதலியன முத்திசாதனமெனவும், அபிமானமுதலியன பந்தசாதனமெனவும், சராசரமாதி உகிக்கிற் பிறவிசியா வெனவும், அப்மானாதிக்கிக்கிற் பிறவி உகிக்குமெனவுமிக்கவியிற் கூறுகின்றார்.]

ஸுவ ராம்பரன் சிருட்டிக ஞாயிர்க்கெலா முத்திசா தனமாகுஞ்சிவ ஞரது சிருட்டிக டங்களைச் செனிப்பிக்கும் பிணியாகுஞ்சாவ ராதிக ணசித்திடி லொருவர்க்குஞ்ச சநங்க ணசியாவாஞ்கோப மாதிக ணசித்திடி பந்தமாகு கொடும்பிற விகள்போமே.

(இ-ந.) மூலராப்பரன் சிருட்டிக ஞாயிர்க்கெலாமுத்தி சாதனமாகும் (எ-து) — மூம் மூர்த்திகோலமாளின்றுள்ள வீசுவரசிருஷ்டியாலாயவையெல்லாவுயிர்களுக்கு மூத்திசாதனமாயிருக்கும், சீவனுரது சிருட்டிகடங்களைச் செனிப்பிக்கும் பிணியாகும் (எ-து) — சீவசிருஷ்டியா லாயவை தங்களைச் செனிப்பிக்கத் தக்க வியாதியாசிற்றவி ணிவை பந்தசாதனமா யிருக்கும்,

## சந்தேகந்தெளிதல்படலம்.

கனக

தாவராதிகணசித்திடி வொருவர்க்குஞ் சனணங்க ணசியாவாம் (எ-து) — விருட்சமுதலிய சராசரப்பொருள்க ணசித்திடில் ய. சோ ரயிர்க்குஞ் செனணங்கணசிக்க மாட்டாவாம், கோபமாதிகணசித்திடிற் பங்கமாங் கொடும்பிறவிகள்போமே (எ-து) — கோபமுதலியவை நாசமாக்மாயின் பந்தமா நின்றுள்ள கொடிய பிறவிக ணூஸாம் (எ-று).

சிருட்டியாலாயவைகளைச் சிருட்டிகளன்றது தொழில்கு பெயர். ஈசாகாரியம், தாவராதிகள். சீவகாரியம், கோடமாதிகள். முஷ்திகாதனம், இருக்கினுமழியினும், கோபமாதிகணசியாவிடத்தென்பயன். எனவே, ஈசன் மேர்பழியின் நென்பதாயிற்று. தாவராதிகள் டெரும்பாலும் பந்த காதன மாயிருக்க, முத்திசாதன மென்றது; தவ டூரோவோர்க்குணவைக் கிலைகாய்களி கிழங்குகளும் தங்கற்கு வனம் குலகயதி யிகைக்கவிடரும் தாங்கணிதற் குச் சுளையாதி நிருமாயிருத்தல்பற்றி. கோபம் கொதமரிடத்தும், காயம் கிருஷ்ணபகவானிடத்தும், இருந்தும் கொடும் பிறவிடோய தென்ற தென்னை? துஷ்டாநிக்கிரகத்திற்கும், ருங்கர்க்காறிலந்த வேற்றாட்டிற் கும் ஏழுந்தேயென்றித் தம்பொருட்டாகவன்று. “குணமென்றுவுங் குண நேறி நின்றூர். வெகுளி, கணமேபுங் காத்த வரிது” எனவும் “ஷ்திய பிரம்சாரி” எனவும் வழங்குவ தெற்றிற்கு.

(க - து) பிறவிக்கிடம், பந்தம். பந்தத்திர்கிடர், காமவெகுளிமபக்கம். இவற்றிற்கிடம் சீவக்செயலன்பது. இவ்வடிக்குருபூவின், பறவி நசிக்கும் காமாதிமூன்றுமீசுக் செபலாயின், தாவராதிகள் சீவக்செயலன்பம். அன்றேல், சொன்னவாறு கேளுதி. (தீக)

ஞ - கவி. அ - கை.

[காமாதிகள் சீவக்செயலன்றி யீசுவரச் செயலன்தென  
விக்கவியிற் கூறுகின்றார்.]

�ச காரியம் பிரளபத் தொழிலை மெவர்பவ மொழித்தார்க  
டேச காலதே காதிக விருக்கவுஞ் சீவகாரியமோக.  
நாச மாகியவ் விவேகத்தி னுயிரொடு ஞானமுத் தர்களானார்  
பாச மோகங்கள் பசுக்களின் செயலன்றிப் பசுபதி ரெயலன்றே.

(இ-ள). ஈசகாரியம் பிரளபத் தொழியை மெவர்பவ மொழித்தார்கள் (எ-து) — ஈசவர சிருட்டியாலாய பூதபெளதிக காரியங்கள் பிரச்சயகாலத் தொழிட்தும் பவபொழித்தவரேவர் கண்டிலமே, தேசகாலதேகாதிகளிருக்கவுஞ் சீவகாரியமோக நாசமாகி யவ்விவேகத்தி னுயிரொடு ஞான ஏத்தர்களானார் (எ-து) — தேசமூம் காலமூம் தேகாதியவஸ்துக்களும் சிறிதமறி யாமலிருக்கவும் சீவசிருட்டியாலாய மோகாதி காரியங்கள் மயமாகாது விவேகத்தானுசமூற் றயிரிருக்கவும் அவ்விவேகங் காரணமாக வைக்கிய முத்தியடைந்தனர், பாசமோகங்கள் பசுக்களின் செயலன்றிப் பசுபதி செய

வன்றே(ஏ-து) — பாசத்துக் கியைந்த மோகாதி காரியங்கள் சீவசிருஷ்டி யாலாயதன்றி மீசுவரசிருஷ்டியா லாயதன்று (எ-று).

சீவன்காரியம் சீவகாரியமென்றபோல ஈசன்காரியம் ஈக்காரிய மென்பதில் வழுவென்னை. ஈசகாரியமிருக்கவு மெவர்பவமொழிந்தார்களென்ப பொருடர் ஒழியவுமென்றார். ஒழியவுமென்பதிலுள்ள ஏம்மை, இதாக்குத்துதழீ இயது. இது சாத்தலூம் வந்தாணென்பதுபோலும் இருக்கவுள்ளன முததர்களானுரைவுபதஞால் இருக்கவுமென்ப திருமுகத்ததாகும். ஆதவின் இஃதர்மாடோக்கெனப்படும். இதுபற்றி யிம்மொழியையிரட்டித்துக்கூரு தொழில்தனர். பாசமோகங்கள் இரண்டாயவேற்றுமையுருபும்பயனுடைய தொக்கதெனினு மமையும். பாசத்துக்கிடமாதல்வின் பாசமோகங்களெனவும், பசுவுக்குப்பத்யாதவின், பசுபதுமெனவங்கூறினார். பசு உயிர். ஞானமுதிர்ச்சி க்கு, ஞானமுத்த ரெனினு மமையும்.

(க-து.) காமாதிகள் விளை வீசக்செயலாலன் ரென்பது. பந்தமு முத்தி யும் காமாதிகள் விளைவினாலும், ஒழிவினாலுமெய்துமென்றாயிற்று. இவு விருமுயற்சியு மீசனதன்றென்க. காமாதிகள் விளைவே, பந்தம். பந்தவி ஓலேவ. பிறவி. காமாதிகளொழிலே, பந்தநாசம். பந்தநாசமே, பிறவிநாசம் இஃதெவர் முயற்சி?

நுஅ - கவி. அ - கை.

[சீவேச நிலைமை யித்தகையதென் றுணர்த்த உவமையா வீக்கவியிற் கூறுகின்றார்.]

அச்சு வத்தமென் ரெருமரா மதிலிரண் டரும்பற வைகள்வாழு நச்சு மங்கொரு பறவையம் மரக்களி நன்றுநன் ரெனாத்தின்னு மெச்சு மங்கொரு பறவைதின் னுதென வியங்கியப் பொருளாக வைச்சு மாமறை சீவனை யீசனை வகுத்தவா றவிவாயே.

(இ-ள்.) அச்சுவத்தமென்றெருரு மரமதிலிரண் டரும்பறவைகள்வாழும் (எ-து) — அரசெனப்பெயருள்ள விருட்சமொன்றுள்து அல்விருட்சத்தில் அரியபட்சிகளிரண்டு வாழாறிந்தும், நச்சமங்கொரு பறவையம் மரக்களி ன்றுநன்றெனாத்தின்னும் (எ-து) — யாவரானும்விரும்பத்தக்க வங்குள்ளபறவைகள் லொன்று, அம்மரக்களிகளைக் கண்டு கொத்திக் கொத்தி னன்றுயிருக்கின்றது னன்று யிருக்கின்றதெனத் தின்னாறிந்தும், மெச்சு மங்கொருபறவை தின்னுதென வியங்கியப் பொருளாகவைச்சு (எ-து) — யாவரானுக் துதிக்கப்பெற்ற வங்குள்ள மற்றேர் பட்சி யக்களிகளைத் தின்னுதென்று பெருமைதந்து அந்தப் பட்சிகளைக் குறிப்புப்பொருளாக வைத்து, மாமறை சீவனை யீசனை வகுத்தவாறநிவாயே (எ-து) — மகத்தான வேதங்கள் சீவனையு மீசனையும் வகுத்துக் கூறிய முறையை நீ யறிந்து கொள்ளுதி (எ-று).

அச்சுவத்தம், தலைகீழ்தாவுள்ளமாயாவிருட்சம் எனவே மதறி யாமை யென்றால் ஆகவே, சிலேகவரர்கள் கற்பதமயனக்கொண்டாம். கொள்ளலேவே, கனிகள் வட்டயமெனவும் மற்றை நுகர்வது சீவன்னவும், தின்னுதோக்கெனவும் பெற்றாம். இங்ஙனம் வகுத்தது யாமை ரென்பார், மாயறை வகுத்தவாற்றிலாயே யென்றார். இங்கே யற்யாகையில் வற்றியாமை ஜில் விருவருந்தன: ததான் நியாராதவினிவரறிவு. அறியாமையை எப்படும். ஆதல்லினிதனை மாயாவிருட்சமெனவும், தன் கைத்தான்நியாத கடுந்துறவில் போறவினீசனையறிவெனவும், கடுந்துறவியல்லார்போறவுற் சீவரையறியாமையெனவும், இவ்வேதுபற்றி யம்மரக்கணியைத் தின்னுடையெனவுங் தின்னுதெனவும், இவ்வறிவறியாமை மூடத தலைதலி னாம்மூடன் காட்டான் தின்னும் இவ்வசத்தில் பராளுன மபராளுனாகவும் அபராளுனம் பராளுனமாகவும் மாறிக்காண்டலானும், அச்சுவத்தமேமன்றது; தலைகீழ்தானவிருட்சமெனவும் இது மாயையெனவங்க காறியவாறுகாண்க. அந்தச் சடதுக்கத்தைக் கச்சிதானந்தமெனக்காண்டல் மாருயவுணர்வாதவினிதனைத்தலைகீழ்தெனவும் சுயம்பல்லாததைச் சுயடபெனக்கோடல் தேகாதிகளையாதலி னாதுவங்தலைகீழ்தெனவும், நிரவயவமானதன்னைச் சாவயவமாகக்காண்டலும், அவஸ்தாரகிதமான தன்னையவஸ்தாயமாகக் காண்டலும், காரணகாரிய ரகிதமான தன்னைக் காரணகாஸ்யமாகக் காண்டலும் தந்தையாகி கற்பனையிறந்ததன்னைத் தந்தையாகி காண்டலுமாகிய விவையைன்ததுந்தலைகீழ்தெனவும், பிறப்புறப்பற்ற தன்னைப் பறப்பிறப்புடையஞக்கோடல் தலைகீழ்தெனவங்கொள்ளனவும் இலை ஜூ மிகவுபோல்வன புறவுங்கொள்க. இன்னுபூரகக்கிற பெருகும் என்னை: “சொற்றவற்றி யலான் மற்றைய பறவுங், தெற்றெனவுணர்தல் தெள்ளயோர்கடனே” மயன்றார்கான்றோர். ஆதல்லின் தலைகீழ்தான மாயாவிருட்சமென்பது தடையின்றியையும்.

(க-து.) சமஸ்தமு மித்தையெனக்காட்டியதில் சிலேகவர தாரதம்மிய மினையவெனவனர்த்தியதென்பது தூறிவையன்றி சிலேகரின்மையானும் அவ்வறிவு பொருள்ஸ்வற்றைப் பொருளாயறிவதானும், இவ்வறிவைந்தானமெனல் கூடாமையானும் தலைகீழ்தான மரமாகவுவயித்ததிலென்பிழை மறுப்பார் தன்னிறவைச் சற்றஞ்சு சோதித்தறியார்போலும் தத்தெரிகனத் தாலன்றிக் கல்விஞரும் தீரிகாலஞ்சு முதலியவற்றிரு னிமிரா ஞானமாதலி னிதனையக்சுவத்தமென்றதை மூடத்தால் மறுக்கிலென்பயன். (து)

நக - கஷி. அ - கை.

[காமாதி சேட்டைகள் தமமால் விளைந்ததெனக் கண்டார், அவற்றையங்களே களையத்துணீவர். சக்ஞால் விளைந்ததெனக் கொண்டார், களைதற்குச் சற்றுமென்னமுரு ரென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

இந்தச் சீவனால் வருமறு பகையெலா மிவன்செய ல்லாமலந்தத் தேவனால் வருமென்ற மூடர்களதோகதி யடைவர்கள்

கங்கா

## கைவல்லியநவநீதம்.

ளிந்தச் சீவனுல் வருமறு பகையெலா மிவன்செப லல்லாம  
லந்தத் தேவனு ஸன்றெற தூம் விவேகியே யமலாஷி டடைவாரோ.

(இ-ள்) இந்தச் சீவனுல் வருமறுபகையெலா மிவன்செயல்லாமல்  
(எ-து)-இந்தச் சீவனுல் விளையுங் காமக்குரோதாதிகளென்னும் பகையனை  
த்து மிவன்செயலா லுண்டாயினவென் தூணரவேண்டுவதன்றி, அந்தத்.  
தேவனுல் வருமறு மூடர்கள் ஸதோகதி யஸ்டவார்கள் (எ-து)—அந்தத்  
தேவனுல் விளையுங் மன்ற மூடர்கள் ரூக்மேயஸ்டவார்கள், இந்தச் சீவனுல்  
வரு மறுபகை யெலாமின் டச்யலஸ்லாமல் (எ-து)—இந்தச் சீவனுல்  
விளையுங் காமக்குரோதாதி பகைகள் இன்த்து மிவன்செயலா லுண்டாயினா  
வென்றூணரவேண்டுவதன்றி, அந்தத் தேவனு ஸன்றெற தூம் விவேகியே  
யமலாஷி டடைவாரோ (எ-து)—அந்தத் தேவனுல் விளைந்ததன்றென ஒருக்க  
கத்தகும் விவேகிய ரெவரோ வவரே நன்மல முத்தின்யயஸ்டவார் (எ-து).

அணிமைபற்றி யிந்தச் சீவனுலெனவும், சேய்மைபற்றி யந்தத் தேவ  
னுலெனவுங் கூறியதென்க. அணிமை சேய்மை; காமாதிகள் தனது விக  
ற்ப புத்தியேயெனக் களைதல்காரு நீங்காமயல். அறுபகை: காமக் குரோத  
லோப மோக மத மாச்சுய மென்பன. இவற்ற றப் பகையென்ற துவமை  
யாகுபெயர். அதோகதி எவற்றி தூங் கீழாயகதி. அஃதாவது: தேவகதி,  
மனுடகதி, விலங்கின்கதி, ரூக்கதி மென்பவற்றுள் ரூக்கதி. விவேகியே  
யென்பதி லோராம் பிரின்லை. “திரிவிதவுலகத்தரிதொருஞானி” என்றவி  
னருமை பற்றி விவேகியேயென் ரெருகுமையாக்கியதென்க. அறுபகையுங்  
தமதுவிலை வென்பார், அவற்றை உசிக்கத் துணிவார். அவன் விளைவென்பார்,  
அவற்றை வினேதமாகக் கொள்வார். இவரை மூடரென்பதும், அவரை  
விவேகிய ரென்பதும் குற்றமோ? குற்றமெனின், இவர்கட்கு மடேஞ்சலன  
மூம் அவர்கட்க கலீதின்மையும் வரந்கிடமென்னை, ஆதலிற் பொருந்தாது.

(க.து.) காமக்குரோதாதி விளைவு தமது செயலா லெனக் கண்டார்  
விடுவரெனபது. இவன்செய லென்னும் லெனப்பாடறு மருக்கின்றது.  
இவன்செயலாலாய தென்னுமலெனப் பொருள்படும் இதுவுங்கடும். காமக்  
குரோதாதி விளைவையும், அவற்றுலாய வனபத்துண்பத்தாக்கையும்சக்  
செயலென்னுதாரங்களும் ய. இதுபற்றி வஹரயறுத்ததென்க இம்மூட  
பாத்திரர் மதத்தர் அல்லாதா ரத்துவிதிகள். அவர்களையலீ காணென்பார்.  
இவர்களிலை காணென்போர், ஆதலி னவரை மூடரெனவும், இவரை  
விவேகிய ரெனவுங் குறப்பட்டன. அயற்கோடற்பாலதன்ரூக்கின், நானென  
னலறிவென்றாம். அல்லதென்பார் மூடரென்றகுரியர். இவர் வாதமே மா  
யாவாத ரெனப்படுவது இது தண்டாலதெங்க சுற்றுங் தெரியா தமலார்மே  
லேற்றினாரே. இவரை மிருகமென்னுது பிறப்பால் மனிதரென்பது லென்  
கிறப்பு. முன்கவியிற் சீவரை போ வாவரெனத சரிவித்தற கிக்கவியிலிங்.  
வனங் கூறியதென்க. இவர்களே காஸ்திக ராஸ்திக ரென்பவரும், யுத்திக்  
கொல்வாது கூறும் வேதாந்தியரு மென்பதிற் சிறிதுமையங்கோடற்க. ()

## சந்தேகந்தெளிதல்படலம்.

களரு

சூ - கவி. அ - கை.

[சசுவரசிருஷ்டி பொதுவெனல் முரணுவதென்னை யென்றதற்கு விடை யிக்கவியிற் கூறுகின்றார்.]

நலமெய் யைபனே பெல்லவர்க் குந்தெய்வ நாயகன் பொது வானுற், சிலரை வாழ்வித்தல் சிலரோடு கோபித்தல் செய்வதே னென்றுயேற், குலவு ஸைந்தரைத் தங்கதேபோற் சிட்டரைக் குளிர் ந்து துட்டரைக்காய்வன், கலீகணல்லழி வரச் செய்யுந் தண்டமுங் கருணையென் றறிவாயே.

(இ - ஓ) வைமெய்யைபனே யெல்லவர்க்குங் தெய்வங்காயகன் பொது வானுல் (எ-து) — நன்மையே மெய்வடிவாயமைந்த கர்த்தனே ! யாவருக்கு மீசுவரன் பொதுவாயிருப்பனுயின், சிலரை வாழ்வித்தல் சிலரோடு கோபித்தல் செய்வதே னென்றுயேல் (எ-து). — சிலரை வாழ்வித்தலும் சிலரைக் கோபித்தலுஞ் செய்வதேற்றிந்தெனக் கேட்டபொய்யின், குலவுஸமங்தரைத் தங்கதேபோற் சிட்டரைக் குளிர்க்குது தூட்டரைக் காய்வன் (எ-து) — குல விக் கொண்டிருக்கும் புத்திரரைத் தகப்ப னெப்படி நேசிப்பதும் கோபிப் பதுமோ அப்படியே சிவன் சிட்டபரிபாலனாமுக் துட்டங்கிரகமுஞ் செய் வன், கலை னைல்வழிவரக் செப்புங் தண்டமுங் கருணையென்றறிவாயே (எ-து) — துன்புறக் தண்டித்தலும் வேதாகம சன்மார்க்க நெறியில் வரும்படி செய்புங் கிருபையென்றறிதி (எ-று).

சிட்டரைக் குளிர்க்குது தூட்டரைக் காய்வனென்பது; சிட்டரை கேசித் துத் தூட்டரை வெறுப்பதென வரைகொளற்கியையும். தண்டித்தலுங் கருணையென்றஞ்செல்லும் பகையாக வன்றென்பதாயிற்று.

(க-து.) ஈசன், எவ்பாலு மிரக்கமுடிடயனென்பது. இதனால் பட்ச பாத னல்லெனனப் பெற்றும். நீதிவான் தண்டித்தல் ஒழுக்கெறி சேற ற்கு. இதுபோது மெனின், மாதோர் காரணமாகவேனு உனிலைமை சுற்று நழுவிலு கழுவுபெனத் தகைதையை யுபமானித்தார். (சூ)

, சுக : கவி. அ - கை.

[இன்னுமவர் பட்சபாத ரல்லரெனலை வற்புறுத்த விக்கவியிலு முபமான பூர்வமாகக் கூறுகின்றார்.]

முனைவி ஸங்கறு மைந்தனே கற்பக மரங்கனல் புன்னுண் றுங், தனைய கைந்தவர் வறுமையுஞ் சிதமுங் தாகமுங் தவிர்த்தாரு, முனைய வீசனு மடைந்தவர்க் கருள்செய்வா னகன்றவர்க் கருள் செய்யா, னினைய குற்றங்க ஸௌர்குற்ற மாகுமென் றெண்ணிசீ யறிவாயே.

(இ-ஞ.) மனைவிலங்கறு மைந்தனே கற்பகமரங்கனல்புனல் மூன்றும் (எ-து) — சுடுப்ப விலங்கைத் தறித்தெறிந்த ஞானபுத்திரா. கற்பகவிருட்சமும் அக்கினியும் சலமுமாகிய விலை மூன்றும், தலையடைக்கவர் வறுமையுஞ் சீதமுங் தாகமுங் தலிஃதாஞும் (எ-து) — தன்னையடைந்தவ ரெவரோ வரவரது தாரிததியியத்தையும் குளிரையும் தாகத்தையுரிக்கி யிரட்சிக்கும், அலையைச்சனு மடைந்தவர்க் கருள்செம்வா னகன்றவாக் கருள்செம்யான் (எ-து) — அத்தகையதாக வீசனுங் தன்னையடைந்தவர்களுக் கலுக்கிரகிப்பன் அடையாதவர்களுக் கனுக்கிரகிக்கான், இனையகுற்றங்க ளொவர்குற்ற மாகுமென்றெண்ணி நீயற்வாடிய (எ - து) — இப்படிப்பட்ட குற்றங்க ளொவர் குற்றங்க ளாகுமென்று நீசிந்தித்துத் தெரிந்துகொள்ளுதி(எ-து).

கற்பகமாதி மூன்றும் வறுமையாதி மூன்றும் கேரளரிக்கற. இவ்வு வழை யேற்பதற் கையஞ்சிறி துமின் தெனக்கொள்க. மூன்று மென்பதி லொவல்வான்றுங் தனித்தனிக் குறிக்கப்படுதலீன் தனையடைந்தவரென் செருகுமையிற்குற்றனர். பாரபட்ச னல்வெனக்க்குறிக்க அனையீசெணன் ஸுர் இவ்வளவு தெர்மாதா ரவரிஷ்ட மென்பர். இவர்கள் குறுச்தனை மைய மகலாமைக் கிடமாம் எங்வன மெனில், அது சிவர்க ளென்செய்வ ரவர்கள்மேற் மிழையேதோ வென்பதையும், ஈசன் பாரபட்ச முடையனென் பகைதயும். அல்லவென முரணன்றிக் கூற வகையின்மையையும், அவனை வெறுத்துக்கொள்ளுதற் கிடா மென்பதையும் வற்புறுத்துகின்றது. இனி யங்வனமாகாமல் விதிவிலக் கியற்றனவரனில், இப்போத வர்ஷிட்டமென வந்தசற் கீகெதன்னையா இனியுமாரியிடப்படி ஈடத்தவசேனத் தானே பொருள் படுகின்றத, ஆதலுன் விதிவிலக்கா ளென்டயன். இனி விதிவிலக்காற் பயனுள்ளதன்ஸ், அப்போதெந்கசன்மக்திற்செய்த விதிவிலக்காற் சில+ன்பழும் சிலர் துண்பமு மனுபவித்துக்கொண் டிருக்கின்றனர், இது வகையருதபோ தாமீதெங்கனம் வகையறும். இவையெல்லாஞ் சங்கே லிபர்தமருத லேற்பாடாம், இது சிறக.

(க-து.) சம்ருமங் காரணமாக வின்பத்தையும் துற்கருமங் காரணமாகத் துண்பத்தையுக்கருபவ ளீசெணனபது. இஃதனுதி தொட்டென வறிக. அஞ்சியிற் சிவர்கள் கன்மம் புரிவானே னென்ன, இப்போது புரிவானேன். இனிவரும் பயனுக்கெனின், இப்போதுவுக்கப்பயனுக் கெப்போது செய்தது. அவரிஷ்டமெனின், கூறியது கூறுவாற் கூடாது. மூன்பின் முரணுருத கூறுவகையறியாதா ரத்துவதிமுன் னென்செய்வர், இவரை னண்ணற்க.

(குக)

காடு - கவி. அ - கை.

[ஜயனே விடாதுயிர்களியற்று மிருவினைக் கீடாக வினபத் துண்பங்களை மீசன் தருவனனி னிதற்கு முடிவுதானின்ரே வெனின், உண்டென விக்கவியிற் கூறுகின்றர்.]

ஒன்று கேண்மக னேபுமான் முயற்சியா அரைத்துமா னிடர்க்கீச, னன்று செய்யவே காட்டிய நால்வழிநடந்துநல்லவர்பின்னே,

## சந்தேகந்தெவரிதல்பாலம்.

கஜன

சென்று துட்டவா தளைவிட்டு விவேகராய்ச் செனித்தீமா யை யைத்தள்ளி, நின்று ஞானத்தைப்படைந்தவர்பவங்கள் போ நிச்சய மிதுதானே.

(இ-ள.) ஒன்றுகேண்மகனை புமான்முயற்சியா லுரைத்துமானிடர்க் கீசன் (எ-து) — அங்ஙனமாயின் ஞானபுத்திராயான் கூறவேண்டுவது ரதி மொழியொன்றுள் ததளைக்கேள்கி அஃதாவது புருடப்பிரயத்தனத்தினு வன்றி வேறென்றால்காதென மூன்னர்க்கூறிப்பின்னீசன்மனிதர்க்கட்டு, நன்றுசெய்யவே காட்டியநால்வழி நடந்து நல்லவர்பின்னே சென்று (எ-து) — மிக்கவுபகாரஞ்செய்யு நிமித்தமாகவே யேற்படுத்திக்காட்டிய வேதாகமநூல்கள் கூறும் விதிவழியே தவறுதாடந்து சற்சனரைவிடாத வர் பின்சென்று, துட்டவாதளைவிட்டு விவேகராய்ச் செனித்தமாலையைத் தள்ளி சின்று (எ-து) — துட்டசேட்டைகளையும் அதுகாரணமாகப்பற்றுங் துட்டவாதளையு மொருங்கே யொழித்துவிட்டு விவேகபாத்திராய் மூன்னர்ப் புத்திவிகிறப்தாற் றமதிடத்திற்செனித்த பிராந்திரூபமான மா-யையென்பதைத் தள்ளவேண்டிய வாறுதள்ளி மனஞ்செல்லுழிச்செல்லாது நின்று, ஞானத்தையடைந்தவர் பவங்கள் போ நிச்சயமிதுதானே (எ-து) — ஞானமீனாயதென வுணரவேண்டியவாறுணர்ந் ததளைத்தானுகவஹுட்டித் தடைந்தவர்களைவர்களோ வர்கள் பவத்துக்கேதுவான சஞ்சிதவினைகள் ஜெத்து மொருங்கே யொழிந்துபோம் இதிலையமென்னை இன்றுதலா ணிது வே நிச்சயமாம் (எ-று).

விவேகியாயெனினு மமையும், ஆயினிது பல்பாலைத் தராமைபற்றி விவேகராயென்றாம். நடக்குதலும் செல்லுதலும் விவேதலும் விவேகராதலும் தள்ளுதலும் அடைதலும் புருடப்பிரயத்தனமன்றிக் கூடாமையின், புமான்முயற்சியாலெனவும், எனையவுயிர்கட்ட கண்றென்பார் மானிடர்க்கெனவும் எனையவுயிரை யொழித்தது; பெரும்பாலுங் தேவர் புண்ணியகன்மத்தராத வின் சுகத்துக்கீடாய போகத்துக்கே யுரியர். மிருகாதி யைவகைத்தோற்ற வியர்பாபகன்மத்த தாதவின் துக்கத்துக்கீடாயபோகத்துக்கே யுரியதாதவி னெண்க. மனிதர் மிசிரகன்மத்தராதவி னிவிவிரண்டிற்கீடாய போகத்துக்கே யுரியராதலைப் பற்றியும், சுகதுக்காலையைக் கலந்தனுபவித்தலி னிவர்களாங்கிலையைக் கணித்தொழிப்பரென்பது பற்றியும், இவரொழித்தற்கிணயங்க தவராதவின் ஞானமெய்துவரென்பது பற்றியும் தெரிந்தவ ணீசனாதவி ணீசனுரைத்தெனவுங் கூறினார். முத்திசெய்தற்பால ஸிவராதவி னிவர்கட்டகே நன்றுசெய்யவே காட்டிய நூலெனத்தகும். பொதுப்படமானிடரெனினும் சாத்துவிகருணமிக்காரயெனக்கொள்க. எனையதுண மானிடரை மத்திம வதமத்திற்கூட்டுக. நூல்வழிடப்பதினால் விதிவிலக்குக்குக்கட்டுப்பதுலும் நல்லவர்பின்னே செல்லுதலாவறது உல்லெலாழுக்கம்படிதலும் ஞானத்தை யடைதலால் தானன்னியமாகாது ஞானமாய் விளங்கலுமாம். இது கிருத கிருத்தியமாதலா வினிப் புண்ணியபாவவினைக் கிடமில்லென வுணர்க்.

கள அ|

## கைவல்லியநவநீதம்

(க-து.) ஞானகாரமே சங்கற்பாசமெனவும், சங்கற்பாசமே யிருவினொசமெனவும், இருவினொசமே புண்ணியபாவ நாசமெனவும், புண்ணியபாவகாசமே சுகதுக்காசமெனவும் குறிப்பிற் தெளிவித்தாரென்பது. இது சீவன் வினோபுரிதற்கும், ஈசனிதற்கியைத்தபலன் தருதற்கும், ஞானகாரமுடிவாதலா வீது முடிவிடங் கூறுவென்னுமுத்தி. பொதுவாகஞானத்தை யிங்கேசொல்லி யினி மிதனையே சொல்லப்படுகுதலால் நூதலிப்புகுதலென்னுமுத்தி. பவமகற்றத்தக்கது ஞானமெனவே, பொருளைப் பொருளாகக்கொள்ளு மெய்யுணாவென்பதாயிற்று. இதுபரிசுகின்னதோடமற்றது.

சுந - கவி. அ - க்க.

[இந்த ஞானமுதிக்குமா தெவஙனமென்ற வினாவிற்கு விடை விசாரத்தாலென விக்கவியிற் கூறுகின்றார்.]

இந்த ஞானநதான் வருவதெபபடியெனிலிடைவிடாவிசாரத்தால் வந்த டைந்திடும் விசாரந்தா னேதெனின் மனுதியாஞ் சரீரத்தி விசுத நானெனவன் சித்தெதநு சடமெது விரண்டுமொன் ரூக்குடும் பந்த மேதுவீ டேதென வசாவுதல் பகர்விசா ரமதாமே.

(அ - ஸ.) இந்த ஞானநதான் வருவதெபபடியெனிலிடைவிடாவிசாரத்தால் வக்கடைக்கிடும் (எ-து) — இந்த ஞானமுதிக்குமாறுதா னெங்கங்மென வினாவில், கணநேரமு மிடைவிடாது விசாரிக்கும் விசாரத்தினால் வந்து கிடைக்கும், விசாரநதானேதெனின் மனுதியாஞ் சரீரத்தில் (எ-து) — ஆயின் விசாரமென்பதுதான் யாதோவெளின் மனமுதலாக நின்றுள்ள தேகங்களி விருக்கின்ற, இந்த நானெனவன் சித்தெதநு சடமெது விரண்டுமொன்றுக்குடும் பந்தமேது வீடேதென வசாவுதல் பகர்விசாரமதாமே (எ-து) — இந்த நானென்பவனெனவன்? சித்தெனலுஞ் சடமெனலும் யாலை? இவ்விரண்டுமொன்றுக்கச் சம்பந்தித்த சம்பந்தம் யாது? இனிசுசம்பந்தமுறைத்தற்கு விடுதியாது? என்றாலும் விசாரணைபண்ணிக்கொண்டிருத்தலேலமுன்னர் க்கூறிய விசாரமாவதென் றறிந்துகொள்ளுதி (எ-று).

மனுதியாஞ் சரீரமென்றது சூட்க்கம தால் காரணமென்றுயிற்று. உசாவுதல் சான்றேரிடத் திவற்றை விளங்க விசாரித்தலே.

(க - து.) ஞானம், விசாரத்தாலன்றி யெய்தாதென்பது. இவங்மாய விசாரமின்றி யெய்த லபரஞானம். இவங்மா விசாரித்தல் விடுதி விசாரம். எனையவிசாரம் பந்தவிசாரம். விசாரமென்றறிவாயே யென்னுது பகர்விசாரமதாமே யெனப் பாடமோதிய தெற்றிற்கெனின், மோனைப்பகரம் போல விணையுப் பகரம் வராமையா வென்க, என்னை? “எழுவா யெழுத் தொன்றின் மோனையிறுதியை” என்பதனாற் கான்க. விசாரமினையதென வணர்த்தியது. விசாரமதாகு மென்னுது பகரென்றமிகையால், ஜயந்திரி பகந்தத தக்கோனிடத் தென்றுயிற்று. (சுந)

## ந்தேகந்தெவிதல்பாலம்.

களகு

கூச - கவி. அ - கை.

[ஞானத்தைப் புண்ணியபரிபாகங் தராதாவென்ற வினாவிற்கு  
விடை யிக்கவியிற் கூறுகின்றா.]

போன சன்மங்க டமிலனுட் டித்தநற் புண்ணிய பரிபாக  
ஞான மாக்குமே விசாரமே வென்றிட னுழைரத் திடக்கேளா  
யான புண்ணிய மீசரார்ப் பணஞ்செயி ஸசிபோஞ் சுசியாகு  
மான தம்பிளை விசாரித்து ஞானத்தை மருவுமென் றறிவாயே.

(இ-ள.) போன சனமங் கடமிலனுட்டித்தநற் புண்ணிய பரிபாகம்  
(எ-து)-முன் னனேக சன்மங்களில் யாமனுட்டித்த எல்லபுண்ணியபரிபாக  
மானது, ஞானமாக்குமே விசாரமேவென்றிட னுழைரத் திடக்கேளாய்  
(எ-து) - ஞானத்தையும் விளைவிக்குமே இங்ஙனமிருக்க விசாரணைபண்  
னுவுதெற்றிற்கு விவர்த்தநதானே யெனக் கேட்டபொயின் செய்யேயது  
பற்றி யாழுரைக்கவேண்டுவ தொன்றுள ததனைக்கேளுதி, ஆனபுண்ணிய  
மீசராப்பணஞ்செயினசுசி போஞ்சுசியாகும்(எ-து)--அங்ஙனமாயபுண்ணிய  
யங்களை மீசவரப்பரித்திசெய்தா லசத்தநியகும் அசுததநிங்கவே சிததசுத்தி  
யுண்டாகும், மானதம்பிளை விசாரித்து ஞானத்தை மருவுமென் றறிவாயே  
(எ-து) - சிததசுத்தி யுண்டாய பின்ன ரங்ஙனமாய மனமானது தன்னை  
யுள்ளவாறு விசாரணைசெய துண்மை ஞானத்தைத் தாஞக வடையுமென்  
றணர்தி (எ-று)

இசகனன முளதாதவின் போன சன்மங்களு முண்டு. இசகனனத்தி  
லனுட்டிக்கும் புண்ணியர்க ளாங்காங்குள ரதனைக் காண்கின் ரேஉம். இது  
போல, முன்னருமூலரென்பதற் கையெமன்னை. புண்ணியபரிபாகம் புண்  
ணியமேலீட்டாலாய பக்குவம். புண்ணியபரிபாகம்; மேலாய போகபாக்கிய  
த்தைத் தருவதன்றியு ஞானமுமரிக்குமே எனக கொள்ளவேண்டுதாதலா  
லிதிலுமமை தொக்கது விசாரதால் ஞானம வருமென்கவியிற்குறி  
யிக்கவியில் புண்ணியபரிபாக ஞானமாக்குமேயெனக கூறில், அதுகருவிப்  
பொருஞ மிது கர்ததாப்பொருஞ மாகின்றதே யெனில, இது மெய்யே.  
ஒரு பிரதி ஞானமாக்குமேயெனவம் மந்தீராபிரதிஞானமாகுமேயெனவு  
மிருப்பதற் கென்செயதும். புண்ணியபரிபாக ஞானமாகுமேயெனப்பாட  
மோதி புண்ணியபரிடாகததால ஞானமெய்தலாகுமேயென வெமதாசிரிய  
குரையிட்டனர். அதுவே பொருந்த மெனினு மங்ஙனமாககுக. புண்ணிய  
மீசவரார்ப்பணஞ்செயினைவே பாவமன்றென்பதாயிற்ற. பாவத்தையெ  
னின், அசுசுபோய்ச சுசியாகாது ஆயின் டாவமன்னிப்பென்ற தெற்றிற்கு?  
இடைவிடாது பாவஞ்செயதற்கு அன்றேல் மன்னிப்பெற்றிற்கு. தானே  
விட்டு விடலாமே, தன்னைப் புணிதனைப் பீறர் மெசந்தேர், பய்  
வென்னை.

(க-து.) புண்ணியபரிபாகத்தால் மனஞ் சுத்தமாம், அங்கச் சுத்தத்தால் விசாரணைக்கிடாம், அந்த விசாரணையால் ஞானம் வரும், அந்த ஞானத் தால் முத்தி கைகட்டும், இங்ஙனமிருக்கப் புண்ணியபரிபாகம் ஞானமாகுமே யெனக் கூறலாமா? இது முறையன்றென்பது புண்ணியம் - சுற்கரும், அது, திரிகரணமு மொத்துப்புரிதல். இங்ஙனம் புரிதலைவிட்டுச் செய்தல், புண்ணியப்போலி. இதனை மாவர்மாட்டுங் காணலாம். (கச)

சுடு - கவி. அ - கை.

[கருமம் விசாரம் என்பவற்றுள், விசாரம் கருமத்தைப்போல வெல்லாந்தர வலியதா அல்லவே கருமம் ஞானத்தையுங் தராதாவென்ற வினாவை யிக்கவியிற் கூறுகின்றார்.]

பத்தி யும்வயி ராக்கிய மும்பர லோகமு மணிமாதி சித்தி யுந்தவு நிட்டையும் யோகமுந் தியானமுஞ் சாரூப முத்தி யுந்தரும் விசித்திர கருமங்கண் மோகமாத் திரந்தள்ளும் புத்தி யுந்தர லருமையோ விசாரமேன் புண்ணிய குருமூர்த்தி.

(இ-அ.) பத்தியும் வயிராக்கியமும் பரலோகமு மணிமாதி சித்தியுங் தவளிட்டையும் (எ-து) — ஏசரபத்தியையும் நிராசையையும்கவர்க்காதிலோ கங்களையும் அணிமாழுதலிய வஷ்டமாசித்திகளையும் காமியத்தவத்தையும் நிட்காமியத்தவமாகிய நிட்டையினையும், யோகமுந் தியானமுஞ் சாரூப முத்தியுங் தரும் விசித்திரகருமங்கள் (எ-து) — இருவகை யோகங்களையும் மூர்த்தியாதிய தியானங்களையும் சாரூப பதமுத்தியையும் தரத்தகுஞ்ச வினாதேகருமங்கள், மோகமாத்திரங் தள்ளும் புத்தியுங்தர லருமையோ விசாரமேன் புண்ணியகுருமூர்த்தி (எ-து) — தருமதொருபியாகியகுருமூர்த்தி யே! அஞ்ஞானத்தை மாத்திரந்தள்ளத்தகுஞ்ச ஞானத்தையுந்தருதலவற்றிற்கருமையா? அல்லவே, விசாரமெற்றிற்கு. இஃதென்ன வியப்பு (எ-று).

(க-து.) பத்தியாதி முத்தி யிறவாக்கிடந்தவொன்பது பேற்றையுங்தர வலியுள்ளகருமத்துக்கா ஞானத்தைத்தருதற்குவிலமையில்லை, இஃதென்ன வியப்பென்பது. விசித்திரகருமங்களைனப் பண்மையாக்கியது; வினாதேவித்தைகளைவின்மையினதுபற்றியென்க. மோகந்தள்ளும்புத்தியென்னதுமாத்திரமென மிகைபடக்கறியது, வலியற்றதெனக்காட்டற்கு. இவ்வொன்பதையுங்தர வலியுள்ளகரும் புத்தியுங் தருமேயெனப் பொருள்படலின், புத்தியுமென்பதிலும்மை யிழிவிசிறப்பாயிற்று. ஏனையவொன்பதுவகையும்மையென்னும்மை. விசாரமினையதெனத்தெரிவித்துங்கண்மவழுத்தம்விடவில்லையே ஏனைய ரெங்வனம் விடுவர், சனமம்தலவேண்டும், விசாரமில்லாவிடத்து முற்றத்துறக்துமென்பயனென்பதையினவியான்போலும். அறியினுமாசான்மொழியாலறி துமென வினாவியதாகலாம் ஆதலினிஃதறிவினு. இது பரிட்சிப்பதன்தீருவெனின், தெரியினு மின்னும்விடையாதுள்ளதோவென்னு

## சந்தேகந்தெளிதல்படலம்.

காஷ

மையத்தாற் கேட்டதாகக் கொள்ளலாகாதா? ஆதலின் பரிசுப்பதற்கன்றென்க. இங்ஙனமாகவரும் வினாவைன் த்தும் அறிந்துமறியாலின. (சுடி)

கூகு - கஹி. அ - கை.

[இதுவிசாரத்தாலன்றிக் கருமத்தாலாகுமாவென யுத்தியாலுபமானபூர்வமாக விக்கவியிற் கூறுகின்றார்.]

வேட மாறிய பேர்களை யறியவே வேண்டினான் மகனேகேள் கூடமாமவர் சுபாவங்கள் சீலங்கள் குறிகளாய்ச் சுறியாம லோடி யுங்குதித் துந்தலை கீழ்நின்று முயர்ந்தகம் பத்தேறி யாடி யும்பல கன்மங்கள் செய்யினு மவருண்மை தெரியாதே.

(இ-ள.) வேடமாறிய பேர்களை யறியவேவேண்டினால் மகனேகேள் (எ-து) — சுற்றுமொழிலின்றி வேடத்தால் மாறியபேர்களை யினையரென் றறிய வேண்டு தந்தே யென்னாங் கொண்டு கண்டிப்பிடிக்க விருப்பங் கொள்ளில் யாமோர் தந்திரவு கூறுதும் ஞானபுத்திரா! அதனைக்கேளுதி, கூடமாமவர் சுபாவங்கள் சீலங்கள் குறிகளாய்ச் சுறியாமல் (எ-து) — இரகசியமாயுள்ளவர்கள் சுபாவடைகளையும் ஒழுக்கங்களையும் குறிகளையும் ஆராய்ச் சுறுங்க துணர்வதை விட்டு, ஒடியுங் குதித்தும் (எ-து) — கொளான்றுக் கேழுரோடியும் மருள் கொண்டார்போ லாலேசும்வங்குதித்தும், தலைகீழ் நின்றமுயர்ந்த கம்பத்தேறி யாடியும் பலகண்மங்கள் செய்யினு மலருண்மைதெரியாதே. (எ-து) — தலைகீழாக நின்ற தவஞ்செய்தும் மிகவுமுயர்ந்த கம்பத்தின் மேலேறிக் கூத்தாடியும் இன்னுமிவைபோன்ற பலவினோத கன்மங்கள் செய்தாலும் அவ்வேடதாரிகளி னெதார்த்த வடிவ மெங்ஙன் தெரியும் தெரியமாட்டாதே (எ-து).

கூடம் மறைவு. தேசவுளவுகாண வரசனுலேவுப் பட்டோனது மாறு வேடந்தள்ளி யவைன யினையனென்க் காணப்புகுந்த மற்றொருவனவுலேடு கூடி யுறவாடினின்று படிகி வல்லுண்மை வடிவங்கண்டு பிடிக்கலாம். இங்ஙனாங் செய்தலைவிட்டு, அவ்வனுண்மை வடிவங் காணவேண்டிப் பல விடத்தோடுதலும் குதித்தலும் தலைகீழதா நிற்றலுமாகிய விவைபோன்ற பலகோரணை நடிப்புகள் செய்யினுங் கானுமா கானுதே, இதுபோலக் கைலாய முதலிய தேசவுளவுகாண வள்ளுகெனன்னு மரசனு லேவுப் பட்டோன் அவனைபூவகைத் தோற்றவேடத்தால் மூடப்பட்ட- தெங்கேரமுங் கரந்துள்ளான், அவன் து மாறுவேடந்தள்ளி யவைன யினையனெனக் காணப்புகுந்த விவேகப்போல்யென்போ னெருவன் பகிர்முகமாகா தாங்காங்குச் சிக்கெதமந்து சிதரூது தனித் தவரேலேடு பலகா னிரவிகற்பத்தாற் பழகி வல்லுண்மைவடிவங் கண்டிப்பிடிக்கலாம் இங்ஙனமாய வதிகுக்கும வாராய். தலைவிட்டு இவ்வனுண்மைவடிவங் காணவேண்டிக் சங்கியாசம் பூண்டு மீண்டுஞ் செல்லாது, நாளொன்றுக் கேழுர்ச்சற்ற விசரவாக வோடியும் பரவச மாகிக் குதித்தும் தலைகீழதாங்கின் றரிய தவம்புரிந்தும் ஊசிமுடினேபான்ற உயர்ந்தகம்பத் தேற்றியாடியும், இன்னுமிவை போன்ற அரிய பற்பல சுத

க அடு

## கைவல்லிபநவநீதம்

கருமஞ் செய்தும் பயனெண்னே, இன்றூதலா லாராய்தலே தகுதி.ஆராய்தலாளைவளிப்படுத்தும், சற்கருமங்கள் மனதைப் புனிதமாக்கும். இஃத்தைச் செய்யாது, அஃதிதைச் செய்யாது. கரும் புரிவோர்க் காராய்தல் தோடும். ஆராய்தல் செய்வோர்க்குக் கருமங்தோடும். இதுமுறையாதலால் வழுவன்று. ஆராய்தல் செய்வோர் பிறர்க்குபகாரமாகக் கணம் புரியினும் புரிவர். கணம் புரிவோர் புகழ்வேண்டி யாராய்தல் செய்யினுஞ் செய்வர். உபகாரமும் புகழுங் தன்னை விளக்கற் கண்று. ஓடியும் குதித்தும் தலையிழ் நின்றும் கம்பத்தேறியும் ஆடியும் பலகருமங்கள் செய்து மவருண் மை தெரியாதென முடிக்க. செய்து மென்றதைச் செய்யினுமென்றது காலமயக்கம்.

(க-து.) ஞானேதயத்திற்கு விசாரமே தக்கதென்பது. இதனினுஞ் தந்திரம் வேறில்லையென்ப தருத்தாபத்தி. (கூசு)

கூ- - கவி. அ - கை.

[விசாரமின்றியக்கண் ஞானமெய்தலுக் தன்னைத்தான்றித  
லுங் கூடா வென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

இன்ன வாறந்தப் பிரமத்தை யறிவிக்கு மிலக்கணத் தால் வேதஞ், சொன்ன ஞானமும் விசாரத்தால் வருமன்றிச் சுருதி நூல் படித்தாலு, மன்ன தானங்கடவுங்கண்மாங் திரங்களா சாரங்கள் யாகங்க, ஜௌன்ன செய்யினுஞ் தன்னைத்தா னறிகின்ற திவை களால் வாராதே.

(இ-து.) இன்னவாறந்தப் பிரமத்தை யறிவிக்கு மிலக்கணத்தால் வேதஞ் சொன்ன ஞானமும் விசாரத்தால் வருமன்றி (எ-து) — இவ்வண்ணமே யந்தப் பிரமசொருபத்தை யறிவிக்கத்தக்க விலக்கணத்தினால் வேதஞ் சொல்லிய ஞானமும் விசாரத்தால் வந்தெய்துவதன்றி, சுருதி நூல் படித்தாலும் அன்னதானங்கள் தவங்கள் மந்திரங்களாசாரங்கள் யாகங்க ஜௌன்ன செய்யினும் (எ-து) — அன்னதானங்களையும் தவங்களையும் மந்திரங்களையும் ஆசாரங்களையும் யாகங்களையும் இங்ஙனமாக வென்னகிரி யைகள் செய்யினும், தன்னைத் தான்றிகின்ற திவைகளால் வாராதே (எ-து) — இக்கிரியைகளால் தன்னைத்தா னறியவருமா வராதே (எ-று).

விசாரத்தினாலன்றிக் கருமத்தினால் ஞானத்தை யடையுக்கூடாது கருமத்தினால் ஞானமெய்தலா மென்ன னிங்வனமெய்தினு ரெங்கணுங்கண்டிலமே, அனுபவமுண்டானு லேற்கப்படும்.

(க-து.) சுரும் சித்தசத்தி மாத்திரங் தரவவியுள்ளது, ஞானத்தையுங் தரவவியுள்ளதாயின் சிரவனுதிகளைற்றிற் கென்பது. இதனுலோன்று மற்றெலூன்றுலாயபயனைத் தாதென்பது பெற்றும். பெறவே விசாரமே

## சந்தேகந்தெளிதல்படலம்.

காடு

ஞானத்துக்குத் தக்கதென்பதாயிற்று. ஆகவே முயற்சி தாரதம்மிய மினைய  
தெனக்கண்டாம். (காடு)

காடு - கவி. அ - கை.

[கருமமேதக்கதென வதந்தியைந் வுபமான பூர்வமாக வுபமேயம்  
மாணுக்கன் கூறுவதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

துளங்கு தர்ப்பண மழுக்கறக் கைக்கொண்டு துலக்கினுற்  
போமன்றி, விளங்கு புத்தியா ஹலகிலார் துலக்கினார் விமலதே  
சிகழுர்த்தி, களங்க மாருமஞ் ஞானமு மப்படி கருமத்தாற் கழு  
வாம, அளங்கு றித்தஞா நீத்தினு லெப்படி யொழியுமீ தருள்  
விரே.

(இ-ஸ்) துளங்கு தர்ப்பண மழுக்கறக் கைக்கொண்டு துலக்கினுற்  
போமன்றி (எ-து) — பீராகிக்கின்ற செப்புக் கண்ணூடியைக் களிம்பறக்  
கையினால் துலக்கினுற் போகுமேயல்லாமல், விளங்கு புத்தியா ஹலகி  
லார் துலக்கினுற் விமலதேசிக ரூர்த்தி (எ-து) — சின்மலமான குருழுர்த்தி  
யே ! துலக்கமாயுள்ள புத்தியினால் துலக்கினவர்களெவர்கள் (அது  
போல), களங்கமாகு மஞ்ஞானமுமப்படி கருமத்தாற் கழுவாமல் (எ-து) —  
அசுத்தமாயுள்ள வஞ்ஞானத்தையு மவ்வண்ணம் புண்ணிய கருமத்தினுற்  
சுத்தஞ் செய்யாமல், உளங்குறித்த ஞானத்தினு லெப்படி யொழியுமீ  
தருள்வீரே (எ-து) — உள்ளத்தின்கண் ணி னையதெனக் குறித்துக்  
கொண்ட ஞானத்தினு லெங்வனமொழியுமீ தென்னை கொலோ விதனை  
யறிந்தில் னிது விளங்கத் தெரித்தருஞும் (எ-று).

கையால் துலக்கினுலன்றிக் களிம்பு நீங்கிச் செம்புக்கண்ணூடி விளக்க  
மார்காது. அதுபோல திரிகரணமு மொத்துச் செய்யும் புண்ணியகரும்.  
மேலீட்டாலன்றி யஞ்ஞான நீங்கி ஞானம் விளங்காது. இங்வன மிருக்க  
மனது னிச்சயித்துக் கொண்ட னிச்சயஞானத்தினு லஞ்ஞான மெங்வன  
நீங்கும். ஞான மெங்வனங் கைக்கடு மென்று னென்க.

(க-து.) அஞ்ஞான வொழிவுக்குப் புண்ணியகருமமே தக்கதாகத்  
தோன்றுகின்றதே யென்று னென்பது. ஆடி செம்புக்கண்ணூடி, பளிங்குக்  
கண்ணூடி யென்றிருபாலது. முன்னர்ப் பெரும்பாலும் பளிங்குக்கண்  
னூடி வழங்குத வின்மையு மிப்போது செம்புக்கண்ணூடி வழங்குதல்  
சிறிது மின்மையுமாம். ஆயினு மின்நூலாசிரியர்காலத் தில் விருவகை யா  
டியும், வழங்கின போலும் இவன் செம்புக்கண்ணூடி பூர்வமாகச் சித்தாங்  
தப்படுத்தலும் அவர் பளிங்குக் கண்ணூடி பூர்வமாகச் சித்தாங்தப் படுத்த  
லுமா மிருத்தவினென்க. ஆயினுமிவன் கருமமே முக்கியமென்பன், அவர்  
விசாரமே முக்கியமென்பர். இதுபற்றி இனிவருங் கவிகளாற் காணலாம்.

கூகூ - கனி. அ - கை.

[விசாரமே தக்கதெனக் குறிப்பிக்க வதற்கியைக்க வுபமான பூர்வ மாக வாசிரியரதனை மறுப்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

தர்ப்ப ணத்தினிற் களிம்புவாஸ் தவமலஞ் சகசமா தலின் மைந்தா, கற்ப ஸிங்கினிற் கருநிறஞ் சகசமாக் கறுத்ததன் றோரா பந், தர்ப்ப ணத்தினி லழுக்கற வேண்டினாற் சாதனத் தொழில் வேண்டும், கற்ப ஸிங்கிலா ரோபமே கறுப்பெனக் கண்டிட மனம் போதும்.

(அ-ன்.) தர்ப்பணத்தினிற் களிம்புவாஸ் தவமலஞ் சகசமா தலின் ஈடுந்தா (எ-து) — ஞானபுத்ரா ! செம்புக்கண்ணூடியிலுள்ள களிம்பானதைற் குரிய வண்மை யழுக்காம் அன்றியுஞ் சபாவமாம் ஆதலால், (இதுபோல), கற்பளிங்கினிற் கருநிறஞ் சகசமாக் கறுத்ததன்ற ரோபம் (எ-து) — படி கக்கல்விற் ரேற்றுகின்ற கருநிறமானது சபாவமாக் கறுத்ததுமன்று, உண்மையுமன்று தோற்றன் மாத்திரப் பொருளாம், தர்ப்பணத்தினி லழுக்கற வேண்டினாற் சாதனத் தொழில்வேண்டும் (எ-து) — செம்புக்கண்ணூடியிலுள்ள களிபம்கல வேண்டில் கருமுதலிய கருவிகளாற்றுடைக்குஞ் சாதனத்தொழி வல்சியம் வேண்டும், கற்பளிங்கிலாரோபமே கறுப்பெனக் கண்டிட மனம் போதும் (எ-து) — படிகக்கல்விற் ரேற்றுகின்ற கருநிறமானது தோற்றன் மாத்திரப் பொருளென வறிதற்குச் சாதனத் தொழில் வேண்டுவதின்று மனமே போதும் (எ-று).

செம்புக்கண்ணூடியழுக்கு வாஸ்தவம் சுபாவம். படிகக்கல்கருநிறவழுகு குண்மையு மன்று சுபாவரு மன்று. அதனைப்போக்கச் சாதனத்தொழில் வேண்டும், இதனைப்போக்க வறிதலே போதும். அசுத்தமு மஞ்ஞானமு மொன்றென்கை யவன் கொள்கை. வேறென்கை யிவர் கொள்கை. அவனிவிரண்டு உசித்தற்குக் கருமுமே போதுமென்கை. இவரசுத்தாங்கித்தற்குக் கருமும், அஞ்ஞான உசித்தற்கு விசாரமும் போதுமென்கை. புண்ணிய கண்மங்களிலும் பாவகன்மங்களிலுமெய்ப்பெழு வசத்த நீக்கம், பொருள்ளவற்றைப் பொருளெனக்கோடலி வெய்ப்பெழு வஞ்ஞான நீக்கம். களிம்பைப் போக்கப்போக்க, மீண்டுமீண்டெய்தல் செம்புக்கண்ணூடிக்கியல்பு. நீலனிறத்தை யிது தோற்றன்மாத்திர மெனக் காணக்காண விடாது மெய்ப்போலத் தோற்றுதல் படிகக்கல்லுக் கியல்பு. அதனைப் போக்கற்குக் கருமக் பலதரமும், இதனைப் போக்கற்கு விசார மொரே தரமும் வேண்டுமென்க. இதுபோல, மனதைச் சுத்தமாக்கச் சுத்தமாக்க மீண்டுமீண்ட சுத்தமாதல் மனதுக்கியல்பு. அறிவை விளக்கி யதிற் சகசீவ பரத்தை யிவை தோற்றன் மாத்திரமெனக் காணக்காண விடாது மெய்ப்போலத் தோற்றுத லறிவுக்கியல்பு. அசுத்தம் போக்கற்குப் புண்ணிய கருமம் பலகாலமும், பிராந்தி போக்கற்குத் தீர்க்க விசார மொரே நிமிடமும் வேண்டுமென்க. அனுபவத்தாலன்றி யிவை விளக்காவாம்.

(கூகூ)

எ ० - கவி. அ - கை.

[உபமேயழுர்வமாக வதனை யிக்கவியி லாசிரியர் கூறுகின்றார்.]

இங்கு மப்படி சச்சிதா னந்தத்தி லிடர்ச்டம் பொய்முன்றுங் தங்கு மாயையின் கற்பித மன்றியே சகசவாஸ் தவமன்றே பங்க மாகுமஞ் ஞானத்தைக் கருமங்கள் பகைசெயா துறவாக்குஞ் துங்க ஞானமே கருமவஞ் ஞானத்தைச் சுடுகின்ற நெருப்பாமே.

(அ - ஸ.) இங்குமப்படி சச்சிதானந்தத்தி லிடர்ச்டம் பொய்முன்றும் (எ-து) — உபமேயத்திலு முபமானத்திற் சொல்லியபடி சத்து சித்து ஆன த்தமென்னு மூன்றிலுள்ள பொய்யாகிய வசத்தும் சடமாகியமூடமும் இன் பம்போற் கானுங் தன்பமுமாகிய விம்முன்றும், தங்குமாயையின்கற்பிதம ன்றியேசகசவாஸ்தவமன்றே (எ-து) --- காற்றிற்சலனம்போற் பிரமத்திற்றங் கிய மாயையினாய கற்பனவுடிவுமேயல்லாமல் சுபாவமுன்று எதார்த்த முமன்று, பங்கமராகு மஞ்ஞானத்தைக் கருமங்கள் பகைசெயாதுறவாக்கும் (எ-து) --- அசுத்தமானின்றுள்ள வஞ்ஞானத்தைப் புண்ணியிகருமங்கள் கெடு க்காம லதனை விர்த்தியாக்கும், துங்கஞானமே கருமாவுஞ்ஞானத்தைச் சுடு கின்ற நெருப்பாமே (எ-து) --- எல்லாங்கிலையினுமேலாய பரஞானமே கருமமே தனக்குவடிவாளின்றுள்ளவறியாமையைத் தகிக்கத்தக்கவக்கினியாம் (எ-று).

சச்சிதானந்தத்தி லாரித் சட துக்கமெனவே, சத்தேயசத்தும், சித்தே சடமும், ஆனந்தமே துக்கமுமென்றாயின. சச்சிதானந்தம் பிரமத்தின் சயம் பெனவும், சகசமெனவும், வாஸ்தவமெனவுக் தோன்ற, இடர்ச்டம்பொய் மூன்றுக் தங்குமாயையின் கற்பிதமன்றியே சகசவாஸ்தவ மன்றென்றார். சச்சிதானந்தத்திலிடர் சடம் பொய்யெனல், எதிர் நிரனிறைப் பொருள் கோள். உதாரணம்: “களிறுங் கஞ்தும் போல நளிகடற், கூம்புங் கலனுங் தோன்றும், தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே”. இது பெயர்ச் சொற்களும் பெயர்ப்பயணிலைகளுமானின்ற வெதிர்வரனிறை. அறிவுமுதற் காரணங் கருதாது சத்தெனவறியச் சகஞ் சத்தாக்கானும். சயம்புயாதென வறியப்புகச் சக மசத்தாக்கானும். காரணங் கருதாமை ஆடம்; கருதுதல் தெளிவு; இம்மூடத்தாலன்றே சகஞ் சகமெனக்காண்டல். மூடங்காரண மாகவெழல் சகமாகுமா? ஆகாதே, துக்கமே சுகமாகக்காண்டலெனவுணர்க. சுகமெனின், மூடமன்றிக் காட்டவேண்டும். இன்றேல், துக்கமாம். சுகத் தைச் சத்தாவறி தலுஞ் சுகமாச் சுகித்தலு மறிவையன்றி யின்மையானும், மிராதிப்பாவிகசத்தையன்றிச் சுகத்தும், அறிவையன்றிப் பிராதிபாவிகசத் தும் இன்றுதலா வறிவே சுத்து, செகமசத்து. மூடமன்றிச் செகத் துண் மையும், அறிவையன்றி மூடமு மின்றுதலால், அறிவேசித்து, செகம் மூடம். செகங் தனது பிரதிபலனமெனக் கானுமையா வெழுஞ் சுகமாதலி

னிச் சக மறியாமையின்பாலது. அறிவே யறியாமை யாதவின், அறிவே சுகம், செகம் தூக்கம். அறியாமை யன்றிச் சகமாதி மூன்று மின்மையானும், இம்மூன்றும் மாயாகாரியமெனப்படலா வறியாமையே மாயையென ப்படுமாதவினானும், அறிவே பிரமமெனவும், அறியாமையே மாயையெனவும், அறிவுக்குச் சக்கிதானந்தமெனவும், அறியாமைக் கநிர்தசட்டதுக்கமெனவும், அறிவையன்றி யறியாமையின்மையின் சக்கிதானந்தமே யங்கிர்தசட்டதுக்கமெனவுங் கொள்ளக்கிடந்தவென வறிக. அறிவானை யறியாதது புண்ணியகன்ம் மாதவின் பங்கமாகு மஞ்ஞானத்தைக் கருமங்கள் பகைசெயாது நவாக்குமெனவும், சக்கிதானந்தவிலக்கண மினைய வெனக்கண் டொருமையாக்கிய தெளிவே தெளியாமையைக் கெடுக்குமாதவின், துங்கஞானமே கருமவஞ்ஞானத்தைச் சுடுகின்ற செருப்பாமேயெனவுங் கூறியதை மறுப்பதற் கெக்காலத்து மென்னவியுள்ளது. இன்றுதலா வில்லுவமேயும் பொருந்துமெனவறிக. விசாரஞானத்தாலெய்துவது விருத்திஞானமாதவி னிதனை கெருப்பென்ற தெனக் கொள்க.

(க-து.) ஞானத்திற் கஞ்ஞானம் பேதமாதவின் விசாரஞானத்தாலன்றிக் கருமத்தாலஞ்ஞானம் நசியாதென்பது. இது பெறுமெனமாட்டலால் மாட்டெறிந் தொழுகலென்னு முத்தி. அஞ்ஞானத்தைக் கெடுத்தற்பாலது கருமமன்று. விசாரஞானமென்றவின், இன்னதல்லதிதுவெனமொழிதலென்னுமுத்தி. சக்கிதானந்தமறியார், சகசீவபர மனுதி நித்தியமென்பர். அறிந்தார்க் கயலேலது. (60)

ஏக - கவி. அ - கை.

[அறிவறியாமை நினைப்புமறப்பெனக்காட்டத் தன்மறதியைக் கெடுப்பது தன்னினைவினாலன்றி யயலாலன்றென விக்கவியிற் கூறுகின்றர்.]

மனைக்குள் வைத்தபன் டங்களை மறந்தவன் வருடநா றழுதாலு நினைத்து ணர்ந்தபின் கிட்டுமெப் படியிந்த நிருமல வான்மாவு மார்த்த மானதன் மறதியைக் கெடுக்குந்தன் னறிவினாற்காணமற் கணத்த கண்மங்க ணுறுகஞ் செய்யினுங் காணுமோ காணுதே.

(இ - ள.) மனைக்குள்வைத்தபன்டங்களை மறந்தவன்வருடநா றழுதாலு நினைத்துணர்ந்தபின்கிட்டும் (எ-து) -- ஒருவளேர்வீட்டினுள்வைத்தபொருள்களைமறந்துவிட்டான் அங்ஙனமறந்தவன் காணுமேயென்று வருடநா றழுதாலுங் காணுமா இவனுக்கே நினைப்புவங் தின்னவிடத்தில் வைத்தோமல்லவாவென் றணர்ந்தபின்னரன்றே வலை கிட்டும் அல்லர்மற் கிட்டுமா கிட்டாவே, அப்படி யிந்த நிருமலவான்மாவு மார்த்தமான தன் மறதியைக் கெடுக்குக் தன்னிவினாற்காணமைல் (எ-து) -- அங்ஙன மிந்த நின்மலருபமான வான்மபுருடனும் அங்த்தருபமான தன் மறதியைக் கெடுப்பது

## சந்தேகந்தெளிதல்படலம்.

காலன்

தன்னினை வேயாதலால் அதையுமறியாது அதனால் தன் இனியுங் காணுமல், கனத் தகன்மங்க ணாறுகஞ்செய்யினுங் காணுமோ காணுதே (எ-து) — மேலானயாகாதி கிருத்தியங்களை நூறுகஞ்செய்தாலுக் தன் னுண்மைவடிவம் விளங்குமா விளங்காதே (எ-று).

செகசீவபரஞ் சுயம்பெனால் விகாரத்தை. அல்லவெனில், சோதனையிலொவ்வொன்றும் விகாரமென்முடியாது காரணகாரிய ரகிதமாக் காட்டலாம். கூடாதெனின், இவைழுன்று மர்த்தரூபமென்னலாமா, அங்த்தரூபமென்னலாமா? அர்த்தரூபமெனின், ஒவ்வொன்றிற்குஞ் சுயம்பிஃபெனக்காட்டவேண்டும். கூடாதேல், அங்த்தரூப மென்பதற்குச் சற்று மைய மின்று. ஆதவின், சகமா திலுன்று மர்த்தரூபமென்ததும். இவை தன்னை மறக்கவிடத்தில் தோற்றுபவாதவிலைஞும், மறதிகீக்கத் தின்றுதவிலைஞும், மறதியேயிவைழுன்றுமென்றால் வழுவென்னை. இன்றுதலால்அங்கத்தமான தன்மறதியெனவும், நினைப்புமறப்புகிதமானவான்மா தன்னைமறந்ததுபோலவுங் தன்னை நினைத்துக்கொண்டதுபோலவுங் தோற்றவின், தன்மறதியெனவும், தன்னிலெனவும், அவஸ்தாவயப்படாமலவற்றைச் சாட்சியானின் றுணர்த்தல், ஆன்மா. அவஸ்தைகடோறு மந்தந்த பொதிவயப்பட்டின்பத்துன்பு நுகர்தலாகக் காண்டல், சீவன், ஆதவின் நிருமலவான்மாவெனவும் தன்னைத்தா ஸெட்டுங்காலத்துத் தான்சேய்மைத்தாயினு மயலையுணர்த்தத் தானாணித்தான்ற்றலி னகத்துக்கூட்டா லித்தவான்மாவெனவும், தன்னைமறந்தது தன்னை நூலன்றி யயலாலன்று, இங்வனமிருக்கத் தன்னையறிவதுந் தன்னை லன்றி யயலாலாகுமா? ஆகுமெனின், தன்னைமறந்தது மயலாலென்பம். திரோபவசத்தியால் மறப்பும், அனுக்கிரகசத்தியால் விடுதியுமெனின், இவ்விருவகைச்சத்தியு மார்பாலன்? மகேக்வரன், சதாசிவன்பாலவெனின், ஆன்மாவுக் கென்ணசுதந்தரம்? ஈசனெனின், இங்வன மாட்டுவிப்பானேன்? வினைக்கீடாயெனின், திரிபதார்த்தமு மநாதியாயிருக்க வியிர்க்கு வினைவருவானேன்? சபாவுமெனின், இடையிலிவர்கள்முயற்சியானீங்குமா? கூடுமா? இதுவஞ்சு சபாவுமெனின், நாஸ்திகனிலு மிஃபெதன்சிறப்பு? இன்றுதலாவிது மறுக்கற்பாற்று. தன்னைத்தான் விசாரித்துழியன்றித் தன்னைத்தான் காணக்கூடாதென்பார், ஆன்மாவுங் தன்மறதியைக் கெடுத்துத் தன்னிலினுற்காணுமல் கனத்தகன்மங்க ணாறுகஞ்செய்யினுங் காணுமோ காணுதே யெனவுங்கறிஞர். ஆன்மா கனமம்புரிதற்பாலது பலனும்புரிதற்பாலதோ வெனின், இம்மையிலாருவன் நீங்கேபுரியில் துன்பத்தையும், அவனேஅதை விடிவின்பத்தையும் மனுபவிப்பது பிரத்தியட்சமன்றே. இவ்வினைகட்டுக்குப் பயன்றா மந்திரருவன் வேண்டுமோ, அல்வவ்வினையே யவ்வவற்றின் பல ஞகின்ற தியல்பாயிருக்க, இங்வனங்கேட்பது விலைவன்று, வினாவழு. இம்மையிலேனு மறுமையிலேனு மவனவன்வினையே யததற்குரியபயனைத்தான் தேவிடும். தீதுபற்றித் “தான்றுமுன் செய்தவினை தாமே யனுபவிப்பார்” என்றார் சான்றேர். தீவினைவிடிலதன்பயனும், நல்வினைவிடிலதன்பயனும்.

இல்லவரண்டு தொருக்கேவிடி வதனதன்பயனுக்தானேயகலும். இதற்காக ரூப னெற்றிற்கு? இங்கே யொருவன் வேண்டியதாகக் கூறியது, அவனை வேண்டிப் பூசித்தற்கென்க. ஏனெனில், பயபத்திவரவேண்டுவது பற்றி யாதவினாலும், இன்பழுந்துன்பழு மவன்தருவதாக ஜதிகமிருத்தலினாலும் ‘அவன்னறியோரணுவுமகையாது’ எனும் பழைய வாப்தமொழியிருப்பதி னாலும், அவன்தரிலார்தடுப்பவரென்றிருத்தலினாலுமென்க. அங்வனமெவர் வேண்டினு மவரவர்வினைக்களவாகவன்றித் தன்னிட்டப்படிதரான்; தரின், பாரபட்சன், இது சிற்க; தன்னைத் தவிரவெங்கே மன்னியமின்றே வது பர ஞானம். ஈசனைனு முனதேலஃப் தபரஞானம். பரஞானத்தி லேற்போனிட வோனங்கே. தன்னைமறந்ததுந் தன்னாலே, தன்னையறிவதுந் தன்னாலே யாதவின் தன்மறதியைத் தவிர்க்கவென்பதாயிற்று.

(க-து.) ப்ரக்களூக்கயலாகத்தோற்றுந் சகமாதிருன்று மனர்த்தரூப மாகலா லவை தன்மறதியெனத் துணிகவென்பது. தன்மறதியே தனக்கய வெனால் தின்னனம். தனக்கயல்தோன்றுமாவுங் தான்விளங்காது. தன்னை யுன்னிடில் தான்விளங்குமென்க.

(ஏக):

எடு - கவி. அ - கை.

[சகங்தருவது ஞானமெனவும் கன்மமெனவும் வேதங்கூறுகின்றதே யிதில் யாதுதுணிவு? கூறுவதெற்றிற்கென மாணக்கன் விறைவலை யிக்கவியிற் கூறுகின்றார்.]

நன்மை யாங்குரு வேசுகங் தருவது ஞானமே யெனும்வேதங் தன்ம பாவமிச் சிரங்களாற் றேவர்க் டருவிலங் குகண்மாந்தர் சென்ம மாருவ சாதியா சாரமே செய்தவஞ் சுகமென்று கன்ம காண்டத்தில் விதிப்பதென் விதித்துள் காரண முரையீரோ.

(இ-ள.) நன்மையாங்குருவே சுகங்தருவது ஞானமேயெனும் வேதம் (எ-து) — நன்மையே வதவாயுள்ள சற்குருவே! ஞானகாண்டத்தில் சுகத் தைத் தருவது ஞானமேயென்றுவிதித்த வேதமானது, தன்மபாவமிச்சிர ங்களாற் றேவர்க்டருவிலக்குகண் மாந்தர்சென்மமாகுவ (எ-து) — புண்ணிய கன்மம் பாவகன்மம் மிசிரகண்மமென மூன்றாம் இம் மூன்று கன்மங்களில் புண்ணியகண்மத்தால் மேலாய தேவசென்மமும் பாவகண்மத்தால் கீழாய விருட்சம் விலங்குபறவைமுதலிய சென்மமும் மிசிரகண்மத்தால் உவோய மனிதசென்மமுமாம், (இவற்றிற் கேதுவாய) சாதியாசாரமே செய்தவஞ் சுகமென்று கன்மகாண்டத்தில் விதிப்பதென் விதித்துள்காரணமுரையீரோ (எ-து) — வருணைசிரமத்திற்குரிய விதிவிலக்கிகலாதொழுகு மொழுக்கமே செய்கின்ற தவமாம் இங்வனமாய தவமே சுகத்தைத் தருமென்று கன்மகாண்டத்தில் விதித்ததெற்றிற்கு? அங்வனம் விதித்ததற்குக் காரணம் யாது? தெரிகின்றில் னிதனைத் தேவரீர் தெரித்தருளவேண்டும் (எ-ற).

## சந்தேகந்தெளிதல்படலம்.

கார்கு

(க-து.) வேதமானது ஞானகாண்டத்தில் ஞானமே சுகந்தரற்பால தெனக் கூறிக் கண்மகாண்டத்தில் வருணைசிரம வொழுக்கமே சுகந்தரு மெனக் கூறுவானே னென மாணக்கன் வினாவின னென்பது. ஞானமே யென்றதினால் செய்தவமே யென்றும். ஆசாரத்தை யன்றித் தவம் வேறஞ் தெனந்து, ஆசாரமே செய்தவமென்றார். சாதி கூறியதுபற்றி யாசிரம் வருவித்தாம். புண்ணியகண்ம் முதலிய மூன்றினாலாய பிறவிபேதங்களைப் பற்றி விரிவாக முன்னரே கூறியிருக்கின்றன மதஞாற் காணலாம். (எ-)

ஏ. கவி. - அ - கை.

[கருமஞ் சுகந்தருமென்றதோ ரவசாம்பற்றி யன்றி ஞானம்  
போல்வதன்தெனக் குறிப்பிக்க விக்கவியி  
லறம்புரியுமாறு கூறுகின்றது.]

தினமு மண்ணுகர் பிள்ளைநோய்க் கிரங்கியே தீம்பண்ட மெதிர்காட்டிக், கணமருந்துகளொளித்துவைத் தழைக்கின்ற கருணையாங் தாய்போல, மனைய நங்கள் செய் மகங்கள் செய் நன்றென்று மலர்ந்தவா சகஞ்சொல்லு, நினைவு வேறுகாண் சுவர்க்ககா மிக எந்த நிர்ணயங் தெரியாரே.

(இ-ல்.) தினமு மண்ணுகர்பிள்ளை கோய்க்கிரங்கியே தீம்பண்ட மெதிர்காட்டி (எ-து)-தினங்தோறு மண்ணைக்கரங்துண்கின்ற குழந்தைக்கு நோய் மிக வதனைக்கண்டிரக்கமுற்று மதுரமான வஸ்துவை யோர்க்காத் தேந்தி யந்தக் குழந்தைக்கெதிரே காட்டி, கணமருந்துக ளொளித்துவைத் தழைக்கின்ற கருணையாங் தாய்போல (எ-து)-மேலான வவுதிதங்களை மற்ற ரேர்க்காத்தேந்தித் தன்பின்னே யொளித்துவைத்துக்கொண்டக்குழந்தையை யழைக்கின்ற விரக்கமுள்ள தாயைப்போல, மனைய நங்கள் செய் மகங்கள் செய் நன்றென்று மலர்ந்தவா சகஞ்சொல்லும் (எ-து)-இல்லறங்களைக் கெய் யாகாதி கிருத்தியங்களைச்செய் ஏனெனில் இனி யடையும் பிறவிக் கிது நன்றென்று வேதமான தினியமொழிகளாற் தெரிவிக்கும், நினைவு வேறுகாண் சுவர்க்ககாமிகளாந் நிர்ணயங் தெரியாரே (எ-து)-தெரிவிக்கி னும் கருத்தில்தன்று வேறுதான் அக்கருத்தைச் சுவர்க்காதி போகத்துக் கே யங்காந்து திரியுங் காமிகள் சற்று முனைரார் (எ-று).

மன் தின்னுதல் குழந்தைப்பருவம், ஏனையபருவமன்ற; விடயதுசர்த வள்ளுஞானப்பருவம், ஏனையபருவமன்ற; மண்-தின்னலாலாய்நோய் காமாலை முதலியன, விடய நுகர்தலாலாய்நோய் பிறவி முதலியன. தீம்பண்ட மெதிர் காட்டல்போல் பதவிப்பேறுகளை யெதிர்காட்டல். காமாலை தீர்க்கத் தாகு மருந்துபோல்வது பிறவிதீர்க்கத் தகுமருந்து. தாயானவள் தீம் பண்டகாட்டல் கொல், மருந்தொளித்துவைத்தல் கருத்து. அதுபோல வேத மாதாவும், சுவர்க்காதி யன் காட்டல் சொல், அனைத்தையு மொருங்கே விடவேண்டுமெனல் கருத்து.

எல்லா வெண்ணங்களையும் மொருங்கே மறந்துவிடலே, பிறவிகோய்க் குத் தக்க மருந்து. அவளோளித்துவத்த தந்தமருந்து, இவளோளித்து வைத்த தின்தமருந்து; அந்த மருங்கைத் காட்டினால் குழங்கை வராது, இந்த மருங்கைத் காட்டினால் மக்ஞலியிர் வராது.

ஆதலா லொளித்துவத்தெனவும், இவளைழத்தல்போல் வேதமாதா வழைத்தலையினிவருங் கவிகளாலும் காணலாம். அவளுக்குக் கருணை தன் குழங்கைமேல், இவளுக்குக் கருணை மக்ஞலியிருப்போல் குழங்கைக்குத்தாயவள், மக்ஞலியிருக்குத் தாயிவள். அவள் சொல்லையுங் கருத்தையுங் குழங்கையறியா வாறுபோல, இவள் சொல்லையுங் கருத்தையுங் மக்ஞலியிருயியாது. ஆதலால், நினைவு வேறுகாண்க சுவர்க்க காமிக எந்த நிர்ணயக் தெரியாரே யெனவுங் கூறினார்.

(க-து.) வேதம், கருமே சுகந்தருவதெனக்கூறினதாகக்கொள்ளின், சொல்லுங் கருத்து மொத்தன்றே கூறவேண்டும், அங்வனங் காணுமே யென்பது. இது பூர்வபட்சமாகத் தகுவதாதலீன் சித்தாந்த மன்று. அந்த நிர்ணயக் தெரியாரே யென்பதினால், கருமே சுகமெனப் புரிவரென்பதா யிற்று. தேகபோகத்துக் கியைந்த கருமே முக்கியமன்றி விசாராநான மங்கனமன்றென மறுத்தல் தானே கெட வூபமானங் கூறியதென்க. (ஏ)

ஏச - கவி. அ - கை.

[போகதுகர்தற்கன்றே மனையறங்கள்செய் மகங்கள்செய் யென்றது,

இஃதுயிர்கட்கியல்பாயிற்றே யிதனை விதிப்பானேனென்ற சங்

கைக்குத்தரமிக்கவியில் வேதம் மூடமன்றெனக்கூறுகின்றார்.]

போக மாருயிர் கண்டதை யுண்பதும் புணர்வது மியல்பேகா ணை மங்களஞ் சுபாவத்தை விதிக்குமோ வத்தனை தெரியாதோ காக மேகறுத் திடிகெருப் பேசுடி கசந்திடி வேம்பேர் [வே. வேக வாயுவே யசையென வொருவரும் விதித்திடல் வேண்டா

(இ - ஸ்.) போகமா ருயிர்கண்டதை யுண்பதும் புணர்வது மியல்பே காண் ஆகமங்களஞ் சுபாவத்தை விதிக்குமோ (ஏ-து) -- உயிர்கள் தமக்குப் போகமாகக் கண்டதையெல்லா முன்பதும், போகிப்பது மியல்பாயிருக்க இந்தச் சுபாவத்தை வேதாகமங்களும் விலக்கா திதனை விதிக்குமா இஃதெ ன்னை கொலோவெனின், அத்தனை தெரியாதோ காகமே கறுத்திடி நெரு ப்பே சுடு கசந்திடி வேம்பேர் வேகவாயுவே யசையென வொருவரும் விதி த்திடல் வேண்டாவே (ஏ-து) -- வேதாகமங்களுக் கல்வனவு யூகித்துணர்த் தல் தெரியாதா அத்தனை மூடமா காகமே நீ கறுத்திடுக வெனவும் நெரு ப்பேர் சுடுக வெனவும் வேம்பே நீ கசந்திடி வெனவும் வேகமாயுள்ள காற்றே நீ யசைக வெனவு மொருவர் கட்டளையிடல் வேண்டுமோ வொரு வரும் வேண்டுவதின்றே யது சுபாவமாயிற்றே (ஏ-ஶ).

உயிர்களிட்டத்தின்படி கண்டுசெல்லுக்கோறு மப்போதப்போ தவ்வவ ம்ரூனேரிடு மிடுக்கண்களைக் காட்டல்வேண்டும், அங்குனங் காட்டாவிடில் தோடாந் தோன்று து, தோன்றுவிடில், இடுக்கணியல்பென வப்போகங்களி லேயே யுதன்றழியும். அங்கு முழுஞ்சியக்காணல் நன்று, ஆதவின் பைய வல்வுயிரி னிட்டப்படிசென்று, ஆங்காங்குள்ள குற்றங்களைக் காட்டி மீட்க வேண்டும். இங்குனமாய தந்திரத்தைவிட்டு, நீ திரும்பென்றால் திரும்புமா, அது பலவத்காரமன்றோ, அது முற்று நிற்குமா, சில்லாதே. இதுவிலேகமா, அல்லவே. இதுபற்றி யன்றோ வேதமும், “மஜைய ரங்கன்செய் மகங்கள் செய் நன்றென்று” என்று கூறிற்று. இதனை யறியா திங்குனம் வினாவல் முறையன்று. முறை வழுவென்பார், அத்தனை தெரியாதோவென்றார். காக மாதிகள் சுபாவத்தை யொருவரும் விதித்திடல் வேண்டாவே யென்று சுபாவத்தை வேதம் விதிக்குமாவெனக் காட்ட. அத்தனைதெரியாதோ வென்றது, இதனை மறுக்க. விதித்தது உயிர்கள் வழிச்சென் ரவைகளைத் தம்வழி மீட்க. இவ்வளவுறியாதார் விடயமோகிகள். இவர்கள் தாம் வேத த்தின் கருத்தறியாது வேதத்தின்சொல்வழிச் சென்றறம் புரிவோர். வேத மானது சுபாவத்தை விலக்குவான் வேண்டியே விதித்ததென்க.

(க-து) வேதத்தின் கருத்தறியாது மறுத்தல் பிழையென்பது. (எச)

ஏரு - கவி. அ - கை.

[பட்டிமாடுபோற் கட்டுக்கடங்காரரைக் கட்டுக்கடங்கக் கன்மம்  
புரிய விதித்ததே யன்றி வேறுக் கண்றென விக்கவியிற்  
கூறுகின்றார்.]

கள்ளு மூனுநி விரும்பினால் மகங்கள் செய் காமத்தின் மன தானுற், கொள்ளும் பெண்டொடு கலவிசெய் யெனிலிவன் குறை யெலாங் தொடானென்றே, தள்ளும் வேதத்தின் சம்மதஞ் சகல மூங் தவிர்வதே கருத்தாகும், விள்ளுமிவ்விதியென்னனிற் பூருவ நியமமாம் விதியன்றே.

(இ - ஸ.) கள்ளு மூனு நீவிரும்பினால் மகங்கள் செய் காமத்தின் மன தானுற் கொள்ளும் பெண்டொடு கலவிசெய்யெனில் (எ-து) — கள்ளருந்த ஏம் மாமிசங் தின்னெழும் நீ யாசைகொள்ளில் யாகாதி கிருத்தியங்களைச் செய்திகே புணர்ந்தனுபவித்தலாகிய காமத் தில் மனதெழுமானால் நீ மனம் புரிந்துகொண்ட மனவியோடுகூடிப் புணர்ந்திகேவென்று சொன்னால், இவண்ணுறையெலாங் தொடானென்றே தள்ளும் வேதத்தின் சம்மதஞ் சகல மூங் தவிர்வதே கருத்தாகும் (எ-து) - இவன் மற்றவைகளையெல்லாங் தொடா வேமாட்டானென் ரெண்ணங்கொண்டதன்றே இதுபற்றித் தொடா னென்றே யவற்றைத் தள்ளிவிடும் ஆயினிதுதானே வேதத்தின் சம்மத மெனில் உயிர்கள் சமஸ்தபற்றக்களோயு மொருங்குவிட்டு விடற்கே தன

தெண்ணமாம், வீள்ளுமில்லிதி யென்னென்னில் பூருவ சியமமாம் விதியன் ரே (எ-து) —இங்நனஞ்செய்யெனக்கூறிய வில்விதியாதுக்கெனக் கேட்டையாயின் பூர்வபட்சமாகத்தகுந்ததேயன்றி சிச்சயமானவிதியன்று(எ-று).

சிச்சயமானவிதி, சித்தாந்தம். எனவே, பூர்வபட்சம், சித்தாந்த பட்சமென விரண்டாம். பூர்வபட்சம், களைதற்பாலது. சித்தாந்தபட்சம், சிலைத் தற்பாலது. இல்விதி சிலைத்தற்பாலதன்றென்பார், பூருவமென்றார். விரும்பி ஞால் மகங்கள் செய், காமத்தின் மனதானால் கலவிசெய்யெனவே, விரும்பாமற் போனால் செய்யவேண்டாம், மனதில்லாமற்போனால் செய்யவேண்டாமென்றாயிற்று. ஆகவே, இது கண்மிகரூக்கு விதித்ததென்பது பெற்றும். பெறவே, பூர்வபட்சமெனக் கண்டாம்.

(க-து.) விதிக்கடங்காதார்க்கு விதித்ததங்திரமிங்கென்பது. இங்நனமாயதங்திரங்களைக் கண்மகாண்டத்திலிருக்க. குறையெலாங் தொடுதலாவது கடைகடோறுஞ் சென்று போதைமிகுதியா வவ்ரானப்படலும், நல்லோரா விகழப்படலும், பிறர்மனை சயத்தலும், அவமானமெய்தலும், நடுக்க மகலா மையுமாம். சகலமுந் தவிர்வதே கருத்தாவதெற்றிற்கு? ஆன்மாக்க ஜௌப் பற்றுமகன்றிருக்கிற் பிறவி யகன்றிருக்கு மென்பதுபற்றி யென்க. ஆன்மா வறிவாதலி வறிவாமாத்திராந்தக் ஞானகாண்டத்திற் பிரதிவாதிக்கின்றதே. இதனால், கண்மகாண்டத்தில் பற்றுக்களகற்றகுத் தங்திரமும், ஞானகாண்டத்திலிருவா விளங்கற்குத் தங்திரமுங்கூறுமெனக் கண்டாம். இது காருணியத்தை விளக்குகின்றது.

(எடு)

ஏச் - கவி. ஆ - கை.

[மெல்ல மெல்லப் பற்றுக்க னகற்றகுத் தங்திரங்களை வேதங்கூறுதலையறிந்து கருமம் புரிதலை யொழிந்திடுகவெனவிக்கவியிற் கூறுகின்றார்.

மதுவி றைச்சிக ஞான்னென்ற சுருதிபின் மணங்துபாரெனல்பாராய், மிதுனவிச்சையும் புத்திரோற் பத்தியால் விரும்பென்ற விதிபாரா, யிதையும் விட்டொழி யதிநயிட் டிகவன்னிக் கிகழ்ச்சியற் றதும்பாரா, யதைய நின்துகன் மங்களா சைகளொழிந்தானந்த மடைவாயே.

(இ-ஸ்) மதுவிறைச்சிகஞ்ஞென்ற சுருதிபின் மணங்துபாரெனல்பாராய் (எ-து) —மதுமாமிசங்களைப் புசியென்றவேதமானது பின்னால்மோந்து பார் புசியாதே யென்பதைப்பார், மிதுனவிச்சையும் புத்திரோற் பத்தியால் விரும்பென்றவிதிபாராய் (எ-து) —புணர்ச்சியாசையும் புத்திரோற் பத்தியேன்றுமாதலா வதுபற்றிவிருப்பங்கொள்ளன்றுக்குறம் விதியினப்பாராய், இதையும் விட்டொழி யதிநயிட் டிகவன்னிக் கிகழ்ச்சியற் றதும்பாராய் (எ-து) —மதுவிறைச்சியோடு புணர்ச்சியையும் ஒருங்கே விட-

## சந்தேகந்தெளிதல்படலம்.

ககா

டொழில்த சங்கியாசிக்கும், யீல்ஷ்டிக பிரமசாரிக்கும் யாதோர் உழிப்புமற்ற தென்பதும்பாராய், அதையறிந்து கண்மங்களாகசைகளாழிந்தானந்தமடை வாயே (எ-து)–இவ்வனங்க்குறு மல்வேதத்தின் கருத்தையறிக்கு புண்ணிய கண்மங்களில்வைத்த வாசைகளினின்று நீங்கிப் பிரமானந்தத்தை ஞானத் தினால்லடை (எ-று).

முதலி ஒண்க புணர்க வென்றவேதம் கடையில் முகர்க, புத்திரோற் பத்தியால் விரும்புக வென்றது பற்றறுத்தற்கெனக. முதலில் கூறிய துயிர் வயப்படத்தும், கடையில்கூறிய துயிர்கேவலமாதற்குமெனவறிக. புத்திரோ ந்பத்தியால் யிதுணவிச்சையும் விரும்புகவென்றது புத்திரன்குமிப்பங்காக்கும் யாக்கியம்வரில் புணர்ச்சி விருப்பம்விட்டுத் தவத்துக்கு வனத்துக்கே வேண்டுமென்றபொருள்படன்றது. இகழ்ச்சியற்றுதென்பதுமென்னுதிகழ் ச்சி யற்றதுமெனக்கூறவின், என்பதெனல்சொல்லெச்சம். கண்மங்களாகசை களாழிந்தானந்தமடைவாயே யென்பதினால், கண்மஞ் சுகந்தருமெனல் பூர்வபட்சமெனவும், ஞானஞ் சுகந்தருமெனல் சித்தாந்தமெனவுங்கொள்க.

(க-து.) இவ்விரண்டில் ஞானமே சுகமென துணிச்தாமென்பது. இது வொருதலை துணிதலென்னு மதம். இதுகாறுங் கருமே சுகமெனக்கொண் டுங்கே மறுத்தவி னிதுபிறர்தம்மதமேற்கொண்டுகளைதலென்னு மதம். கருமே சுகமென்பா ரிக்கருத்தறியாதார். அறியினக்கணமே விடுவர். (எசு)

என - கவி. ஆ - கை.

[சுகமிருவகையுள் கருமசக மோராவசரம்பற்றிக் கூறியதாகவேற்றனன்.  
இது நிற்க. முன்னர் எனவது கவியில் “பங்கமாகு மஞ்ஞானத்தைப் பகைசெயா தறவாக்கும்” என்பதைப்பற்றி யையஞ்சிறிதுளத்தைனே யகற்றல் வேண்டுமென வினாவிலை யிக்கவியிற்க்குகின்றார்.]

உலக மானவருஞ் ஞானமுங் கருமமு முறவென்ற வழிகூடும் பலவு மானவருஞ் ஞானமு ஞானமும் பகையென்ப துளதானு னிலவிலே மறுப் போலவஞ் ஞானமு நிமலஞா னத்தோடே குலவி நின்றிந்தச் சிருட்டிகள் செய்பவங்கூடுமோ குருமூர்த்தி.

(இ-ள்) உலகமான வஞ்ஞானமுங் கருமமு முறவென்றவழிகூடும் (எ-து)-சுகத்துருவமா நின்றுள்ள வறியாமையும் யாகாதி கிருத்தியமு முறவாகுமென்றுதேவரீர் கூறியவழி யேற்றற்பாலதே, பலவுமானவஞ்ஞானமு ஞானமும் பகையென்பதுளதானால் (எ-து)–சுகத்துருவமாகவன்றிய மின் னும் பற்பலவினேதருபமாகவு மிருங்குள்ள வறியாமையும் அறிவும் பகையென்ப துண்மையரானால், சிலவிலே மறுப் போலவஞ் ஞானமு நிமலஞா

உடு

நத்தோடே குலவிசின்றித்தச் சிருட்டிகள்செய்யவுங் கூடுமோ குருமூர்த்தி (எ-து)-குருமூர்த்தியே! விலவிற் களங்குறவாயிருப்பதுபோல அறியாமையும் நின்மலமான வறிவோடுகூடி யுறவாளின்று இந்தச் சிருஷ்டியாதிகளைச் செய்யத்தான் கூடுமோ கூடாதே (எ-று).

உலகமான வஞ்ஞானம் பலவுமான வஞ்ஞானமென்பன ; அஞ்ஞானத்தை முதற்காரணமாக வூலகமு மின்னும் பிறவும் பெறுங்றவின் காரியத்தைக் காரணமாக வூபசரிக்கப்பெற நின்றன. நிற்கவே, அபேதகாரண காரியமெனப் பெற்றும். பெறவே, அறியாமையே சைகமாதிமுன்றுமென்று யிற்று. இத்துணிபுபற்றியே காரியத்தை முன்னருங் காரணத்தைப் பின்னருங் கூறியதென்க. அறியாமையே சைகமாதி மூன்றெண்ணிலை ஞாயமாதியா வுணர்த்துதும். இங்ஙனமூணர்த்தவலியில்லார், யாதுகூறினுங் துவிதமாக மூடியும். மூடியின், பிறவிகாசமின்றும். பயனென்னை? இதுநிற்க. களங்கத்துக்கு விலவிடமாதல்போல, அறியாமைக்கறிவிடமாயிற்று; ஆகவே அறிவு பூரணமும், அறியாமை யேகதேசமுமெனக்குறிக்கின்றன. நிமலமின்றுதவி என்றானமென்றார். நிமலானமென்றது:-பொருளோப்பொருளாகவுணருமவசரத்தை. சக்கரவர்த்திக் குறவாளின்றவ னிலத்தையாளக்கூடும், பகையா நின்றாளக்கூடுமா? அதுபோல, ஞானத்துக்குறவாளின் றதின்கண் ஞானான்ஞான்சிருட்டியாதிகள் செய்யக்கூடும், பகையாளின்று செய்யக்கூடுமோவென்பான், அஞ்ஞானமு ஞானமும் பகையென்ப துளதானால் நிலவிலே மறுப்போல வஞ்ஞானமு நிமலானத்தோடே குலவிசின் றிந்தச் சிருஷ்டிகள் செய்யவுங் கூடுமோ வென்றுன.

(க-து.) ஞானத்துக்குப் பகையாக வதினின் றஞ்ஞானஞ்சிருஷ்டியாதிகள் செய்வ தெங்வனமென்பது. பலவுமென்றதனால், சைகமோடேணைய விரண்டும் வருவித்தாம். உள்ளதென்பது உள்தெனல் தொகுத்தல்விகாரம். செய்யவுமென்பதிலும்கையீழிவுசிறப்பு. கூடுமோ வென்பது லோகாரம், எதிர்மறை பலவெனல், உயிரையும் பரத்தையும். என்னை? “ஓன்றல்லன பல தமிழ்க்கை வடதா, விரண்டல் வணபலவென்றிச் சோன்றே” என்பது ஞானத்துக்குப் பகையுமென்பது விருத்து தழுவிய வெச்சவும்மை. (எ)

எஅ - கஹி. அ - கை. ‘

[பொதுப்பட ஞானமென்றாரேனு மதுசொருபானம் விருத்தி ஞானமென விரண்டாம். அஞ்ஞானத்துக்குச் சொருபான முறவும், விருத்திஞானம் பகையுமென விக்கவியிற் கூறுகின்றார்.]

சொருப ஞானமும் விருத்திஞானமுமென்று சோதிஞானமதிரண்டாம், சொருப ஞானமே விருத்தியின் ஞானமாத் தோன்றும்பே றிலைமாந்தா, சொருப ஞானமஞ்சானசத் துருவன்று

சுழுத்தியிற் கண்டாயே, சொருப ஞானத்தின் மருவுமாஞ் ஞானத் தைச் சுடும்விருத் தியின்ஞானம்.

(இ-ன.) சொருபஞானமும் விருத்திஞானமுமென்று சோதிஞானமதி ரண்டாம் (எ-து) — சோதிஞானமானது சொருபஞானமெனவும் விருத்தி ஞானமெனவுமிரண்டாசிற்கும், சொருபஞானமே விருத்தியின் ஞானமாத் தோன்றும் வேறிலைமைந்தா (எ-து) — ஞானபுத்திரா! சொருபஞானமே விருத்திஞானமாத் தோன்றுவதேயன்றியஃதோர்பொருளாகத்தனித்தெங்கனு மில்லை, சொருபஞான மஞ்ஞானசத்துருவன்று சுழுத்தியிற் கண்டாயே (எ-து) — சொருபஞானமான தன்ஞானசத்துருவேயன்று இதனைத் தினசூழுத்தியிற் காண்கின்றலையே, சொருபஞானத்தின் மருவு மஞ்ஞானத்தைச் சுடும் விருத்தியின் ஞானம் (எ-து) — சொருபஞானத்தி லுறவாமருவி நின்றுள்ள வஞ்ஞானத்தை விருத்திஞானமான தெரித்துவிடும் (எ-று).

என்றென்னலை மீரிடத்துமொட்டுக. சுழுத்தியிற் செகந் தோற்றவில்லை யென்றங்கேயறியவிடாதெவ்வயிர் கேவலத்தின்கண்ணு மறிவிருத்தவினது சொருபஞானமெனவும், தனித்துந்தன்னைத்தான் காணவொட்டாத தறியாமையாதலி னதனையஞ்ஞானமெனவும், அறிவு மறியாமையும் மபேதமாயாங்குறவா நிற்றவின் சொருபஞான மஞ்ஞானசத்துருவன்று சுழுத்தியிற் கண்டாயேயனவும், சமாதியிலுதிக்குஞானம் விருத்திஞானமெனவும், ஞானவான்கள் சிக்கத்தயா விளங்குவது சோதிஞானமெனவும் கொள்க. சொருபஞான மஞ்ஞானசத்துருவென்றெனப் பாடமோதில் மறுபடியும் மாறுபட்டு முரணுதலுக் கென்செம்தும். வலிந்துரைகோடலிற் பிரர்பழிப்புக்கிடமாம்; இதனை விதிதனன்கு. சுழுத்தியில் மூடவையாகாது தானறிவாகவிருங் தம் மூடத்தை யெதிரிட்டறிதலைப்பற்றிச் சத்துருவென்றதெனின். சுழுத்தியிலஞ்ஞானக்கேடெய்தியதுண்டா? முத்திடெப்ற்றாருண்டா? விசாரமெற்றிற் கெனவரும். இங்குனமாய வினாவுக்கெல்லாமென்செய்தும். உரைக்குப்பாட்டன்று, பாட்டுக்குரையாதலிற் பாட்டுச் செல்லல்லவேண்டும்.

(க-து.) விருத்திஞானமும், அஞ்ஞானமும் முறவன்றென்பது. எனவே, சொருபஞானமுமஞ்ஞானமுஞ் சத்துருவன்றென்பதாயிற்று. விருத்திஞானத்தோடன்றிச் சொருபஞானத்தோடு றவாமளவுஞ் சிருட்டியாதி நடக்குமெனக்குறிப்பித்ததாம். சோதிஞானத்தையன்றிச் சொருபஞானமும் சொருபஞானத்தையன்றிவிருத்திஞானமுமின்றெனக்கறவந்தது அஞ்ஞானஞ் சிருட்டியாதிகள்செய்தற் குத்தரங் கூறவேண்டியென்க. விருத்திஞானமெழி லஞ்ஞானமிருந்தாலன்றே சேட்டையுண்டாம்; இன்றுதலாவிதுவேயஞ்ஞானாசத்துக் கெல்லையென்க. அவனே யிவனென்றுற்போலச் சொருபஞானமே விருத்தியின்ஞானமென்றிருத்தவின், ஏகாரங் தேற்றம் (எ-அ)

எக - கஷி. அ - கை.

[அஞ்ஞானஞ் சொருபஞானத்தா லெரிப்டாது விருத்திஞானத்தா லெரிப்டிவதை யுபமான பூர்வமாக விக்கவியிற் கூறுகின்றார்.]

துருத்தி மாயையைச் சமூத்தியிற் சுடாதது சொருபஞானங்தானே, விருத்தி ஞானமாச் சுட்டதெப்படியெனில் வெய்யிலாலுலகெங்கும், பரித்த சூரியன் சூரிய காந்தத்திற் பற்றியக் கினியாகி, யெரித்த வாறுபோற் சமாதியில் விருத்தியா லெரிக்குமென்றறிவாயே.

(இ - ள்.) துருத்திமாயையைச் சமூத்தியிற் சுடாதது சொருபஞானங்தானே விருத்திஞானமாச் சுட்டதெப்படியெனில் (எ-து)-துருத்திபோல்வதாவள்ள மாயையாகிய வஞ்ஞானத்தைச் சமூத்தி யவஸ்தையி லெரிக்காதது சொருபஞானங்தானே அது விருத்திஞானமானின் ரெரித்த தெங்கனமோ வதனைத் தெரிவிக்கவேண்டுமெனில், வெய்யிலாலுலகெங்கும் பரித்த சூரியன் சூரியகாந்தத்திற்பற்றி யக்கினியாகி யெரித்தவாறுபோல் (எ-து) — ஊஷ்ண கிரணத்தினு லுலக முழுவதுஞ் சுமந்த சூரியனுணவன் சூரிய காந்தக் கல்லிற் பற்றி யக்கினிவடிவமா நின்றலைத்தையு மேரித்து விட்ட தன்மையைப்போல, சமாதியில் விருத்தியா லெரிக்குமென்றறிவாயே (எ-து) — நிட்டையின்கண் விருத்தி ஞானக்கினியா யெழுந்ததனுலஞ்ஞானத்தை யெரித்துவிடுமென்றறிதி (எ-று).

துருத்திபோல்வது, உசவாசங்கவாசம், அதனையுடைய தூடல், அவ்வுடனுண்ண லறியாமை, அவ்வறியாமையே மாயை, இந்தமாயையே யஞ்ஞானம்; ஆதவின் துருத்தி மாயையென்றார். துருத்தியெனப தூதுங்துருத்தி. இதுபோன்றது மாயையெனப் பொருள்படும். படுதலா லுலகமத்தொகை, பண்புத்தொகையன்று. தனதாக்கினையினு லுலகைச் சுமக்கின்றவ னரசனென்றுருப்போல, வெய்யிலா லுலகெங்கும் பரித்த சூரியனென்றிருத்தல்முறை. வெய்யிலா லென்பது பரித்தலென்னும் வினைகொண்டு முடிய, எரித்தலென்னும் வினைகொண்டு முடித்ததற்கிடமின்று. எரித்தலுக்காக்கின், பரித்தலுக் கேதுவெங்கே? இதுநிற்க. சூரியன் தானே பஞ்சையெரிக்காமல் சூரியகாந்தத்திற் பட்ட தெழுங்த தன் தம்சாக்கினியா லெரிப்பன். அதுபோல, சொருபஞானமானது தானே யஞ்ஞானத்தையெரிக்காமல் சமாதியில் தனிப்பட்டவிடத் துதித்த தனத்து விருத்தி ஞானத்தா லெரிக்குமென்முடிக்க. இதனால் யஞ்ஞானத்திற்குறவு சொருபஞானமும், பகை விருத்தி ஞானமுமேயென வற்புறுத்தியதாகப் பெற்றார்.

(க-து.) விருத்திஞானமே யஞ்ஞானாகமென்பது. சொருபஞானம் சூரியன். பரிபாகவறிவு சூரியகாந்தம். விருத்திஞானம் அக்கினி. மாயை காரியத்தை மாயையென்றது, காரணவாகுபெயர். வெய்யிலா லுலகெங்கும் பரித்த சூரியனென்றலைகொடுத்தது, வெய்யிலா லெரிக்காம லென்னுநயக் தோன்றந் கொன்க.

(எக)

## சந்தேகந்தெளிதல்படலம்.

கக்ஞ

அ. - கவி. அ. - கை.

[விருத்தினானமு மனத்தொழிலாலாயது, இதுவங்கரும மன்றே?]

இஃதஞ்னானத்தைக் கெடுக்குமன்றே? இங்வனமிருக்க

கருமம் அஞ்ஞானத்தைக் கெடுக்காதென்ற தென்னை

யென வினாவிலை யிக்கவியிற் கூறுகின்றார்.]

அருளு மையனே திரிவித சரணத்தாலாகிய தொழிலெல்லாங், கரும மல்லவோ விருத்தினா னமுமந்தக் கரணகா ரியமன் றே, வரியகன்மாஞ் ஞானத்தைக் கெடுக்குமென் றேதினுலாகா தோ, பெரிய ஞானமென் றதற்கொரு பெயரிட்ட பெருமையை யுரையிரே.

(ஓ-ஷ.) அருளுமையனே திரிவிதகரணத்தா லாகியதொழிலெல்லாங் கருமமல்லவோ(எ-து) — சகலார்த்தத்தையு முணர்த்தியருளிய கர்த்தனே! மனோவாக்குக் காயத்தாலாகிய கிரியையைன்ததுங் கருமமல்லவா, விருத்தினானமு மந்தக் கரண காரியமன்றே வுரியகன்ம மஞ்ஞானத்தைக் கெடுக்கு மென்றேதினுலாகாதோ (எ-து) — விருத்தி ஞானமென்பதும் மனதின் காரியமல்லவா இங்வனங் காரிய மாக்கந்துரிய விருத்தி ஞானமென்னுங் கன்ம மஞ்ஞானத்தைக் கெடுத்துவிடுமென்று சொன்னுலாகாதோ, பெரிய ஞானமென் றதற்கொரு பெயரிட்ட பெருமையை யுரையிரே(எ-து) — மேலான ஞானமென் றதற்கொரு பெயரிட்ட மகிழையைத் தேவீர் தெரி வித்தருள வேண்டும் (எ-று).

சமாதியாயினுங் திரிவிதகரணமொத்துச் செய்தலன்றே, செய்தல் தொழிலன்றே, இந்தத் தொழிலாலாயது விருத்தி ஞானமன்றே, இந்த விருத்தி ஞானமும் அந்தக் கரணத்தாலாகிய பயனான்றே, இந்தப் பயன் அந்தக்கரண காரியமன்றே, இதனால் விருத்தினானம் கருமமாயிற்று. இதைக் கருமாக்கி, இந்தக் கருமத்தாற் கெடு மஞ்ஞானமென்று வென்ன வழு. இங்வனமிருக்க, இதற்குப்பெரிய ஞானமெனப் பெயரிவெதென்னை?

(க-து.) விருத்தி ஞானமாகிய கன்ம மஞ்ஞானத்தைக் கெடுக்குமென் பது. இன்னுங் கன்மமே முக்கிய மென்றுவென்க. (அ)

. அக - கவி. அ. - கை.

[விருத்தி ஞானமுங் கன்மமு மக்கக்கரண காரியமெனல் மெய்யே.

இதுவே சிந்தாந்தமாயி னிருவகை தங்திர மெற்றிறகென

விடைதரலை யிக்கவியிற் கூறுகின்றார்.]

விருத்தி ஞானமங் தக்கர ணத்தொடு விருத்தியா கிலுமைந்தா, வொருத்தி மக்களோ தங்களிற் பகைக்கின்ற துலகெங்குங் கண் டோமே, கருத்த ஞகிய புருடதங் திரங்களாங் கருமங்களவைபோல, வருத்த ஞானமோ புருடதங் திரமன்று வஸ்துதங் திரமாமே.

(இ-வ) விருத்தினான மந்தக் கரணத்தொடு விருத்தியாகிலு மைந்தா (எ-து)–ஞானபுத்திரா! விருத்தினானமான தங்தக்கரணத்தோடுகூடிச் சம்பந்தித்த புடைபெயர்ச்சியாயினும், ஒருத்தி மக்களே தங்களிற் பகைக்கின்ற துலகெங்குங்கண்டோமே (எ-து)–ஒரு ஸ்திரீயின்பிள்ளைகளே தங்களுக்குள்ளேமொருவரோ டொருவர் பகைத் தடித்துக்கொண் டிறப்பதை யுலக முழுதுவ கண்டிருக்கிறோமே, கருத்தனுசியபுருதந்தி ராவகளாங்கருமங்களவைபோல (எ-து)–கருமங்கள் அகம்பாவழுடையோனுசியபுருடன்து தங்திரங்களைப்படும் அவைபோல, வருத்த ஞானமோ புருடத்திரமன்று வஸ்து தங்திரமாமே (எ-து)–அகுமுக ஈட்டத் ததிக வருத்தத்தா லெய்திய விருத்தி ஞானமோ வெனில் புருட தங்திரமன்று வஸ்து தங்திர மெனப்படும் (எ-து).

ஒருத்தி, காரணம். அவள் பிள்ளைகள், காரியம். அவர்க ளொருவரோ டொருவ ரடித்துக்கொள்ளுதல், புடைபெயர்ச்சி. இறத்தல், அப்புடைபெயர்ச்சியின் பயன். இதுபோல அந்தக்கரணம் காரணம், விருத்தி ஞானமும் கருமும் காரியம், இவ்விரண்டுமொன்றேடொன்றுமாறுபடல் புடைபெயர்ச்சி, மானல் இப்புடைபெயர்ச்சியாலாய பயன். விருத்தியாகிலுமென்பதி ஹம்மை இழிவு சிறப்பு. புருடனாலாயதந்திரம், புருடதந்திரம். வஸ்துவாலாயதந்திரம், வஸ்துதந்திரம், கர்த்தனம் புருடதந்திர மெனவே, அகர்த்தாவாம் வஸ்துதந்திரமென்றுயிற்று. உபாதி யானெனல் கர்த்தத்துவம், அறிவுயானெனல் அகர்த்தத்துவம். மனம் உபாதிவடிவா நின்றியற்றல் கருமம்; அறிவேவடிவா நின்றியற்றல் ஞானம். இவ்விரண்டும் மனத்தின்காரியமாயி னும், அஞ்ஞானத்தை நீறுபடுத்தும்வலி யேற்றற்பாலதியாது. இதனைக்கணி ப்பார் தத்துவஞானியரேயன்றி பேனையரல்லர். ஏனையருமெனின், சொல்லாலன்றி யர்த்தத்தால்லர். ஒருத்தி மக்களென்பதனால், தானே தாயென்ற மையும், தாயென்றுரைக்கறவேண்டுமோ! கூறல், மிகைபடக்கூறலென்னுங்குற்றமாயமையும், ஆதலின் வேண்டுவதின்று. புருடன்து தங்திரமென்றுவதால், வேற்றுமைத் தொகை. புருடன் தங்திசம், புருடதந்திரமென்றுயது “சிலவிகாரமாருயர்தினை” என்பதினுலென்க. புருடனென்னல்போதுமக்குத்தனகியபுருடனென்றது; ஞாயிறு திங்களென்னல்போதும் செஞ்ஞாயிறு, வெண்டிங்க ளொன்றுத்தோலும். அடைவேண்டா தவற்றிற் கடை கொடுத்தல் மிகையாயினுஞ்சான்றே ரேற்றவின் வழுவமதி யென்க.

(க-து). தங்திர மிரண்டாக்கியதா லஞ்ஞானத்துக்குச்சத்துரு விருத்தி ஞானமெனத் தானேயமையுமென்பது தமதுபுண்ணியகன்மங்களையெல்லாமீசுவராற்பணஞ்செயல், புருடதந்திரமெனல் மெய்யே. இதுபோல வஸ்துதங்திரவிலையென்வனமாயதோவெனில், அல்லவில்லையா முண்டென்ற்கியையாது நின்றுள்ளது யாதோ வது வஸ்து. சித்தமு மக்களைகின் யமாகா தவ்வஸ்துவி னேரே நிற்றலைச் சமாதியெனபர். பலகாலமுகேரேசிற்களிற்க எங்குமானிறைக்குள்ளசோதியானது, அங்கன மசையாதுநின்றுள்ள சித்தத்

## சந்தேகந்தெளிதல்படலம்.

ககுக

தின்கண் ணிருளில்மினிபோலவும்,சுடர்போலவும், வளர்பிறைவரிசை போலவும், சூரியோதயம் போலவும், பகலொளி போலவும், கணக்கின்றிய சூரியர்போலவும், உபாதிரகிதப்பிரகாசம்போலவும், தனதமிசம்பிரதிபலித் தல் தங்திரமென வறிக. இம்முறை யறியார்பால் கேட்டென்பயன். (அக)

அ- கவி. அ - கை.

[கருமத்தைத் தியானயோக மெனவும், ஞானத்தை ஞானயோக மெனவு மிரண்டாக்கி யிக்கவியில் விடை கூறுகின்றார்.]

வகுத்த கன்மங்கள் செய்யவுங் தவிரவு மற்றென்றாக கவுங் கூடு, மிகுத்த ஞானமப் படியன்று தியானமும் விவேகஞா ஞமும் வேறே, செகத்தி லொன்றையொன் றுவிவன் பாவிக்குங் தியான ந்கற் பிதயோக, முகஸ்த மாக்கண்ட ஞானமே வாஸ்தவ மோக மா மயங்காதே.

(அ-ஃ) வகுத்த கன்மங்கள் செய்யவுங் தவிரவு மற்றென்றாக கவுங் கூடும்(எ-து)-சான்றேரால் வகுக்கப்பட்டுள்ளகருமங்களானவைசெய்யவுங் கூடும் விட்டுவிடவுங் கூடும் வேறென்றாக்கவுங் கூடும், மிகுத்த ஞான மப்படியன்று தியானமும் விவேக ஞானமும் வேறே (எ-து) — மிகச் சிறப் பித்துள்ள ஞானமானது அவைபோலப் புருடால் வகுக்கப்பட்டதன்று (எங்கனமெனில்) தியானமென்பதாலும் விவேகஞானமென்பதாலும் வெவ் வேறு வகுக்கப்பட்ட ஹள்ளனவாம், செகத்தி லொன்றை யொன்றுவிவன் பாவிக்குங் தியானங் கற்பிதயோகம் (எ-து) -- உலகத்தி விவரென்றை மற் றென்றாகப் பாவிக்குங் தியானமே கற்பிதயோகமெனவும், முகஸ்தமாக் கண்ட ஞானமே வாஸ்தவமோகமா மயங்காதே(எ-து) -- பிரத்தியட்சமாகக் கண்ட ஞானமே யுண்மையான ஞான யோகமெனவும் பெயராம் இஃதது போலத் தெளிவில்லை மற்றென்றாகக் கலங்காதே (எ-று).

இரண்டுமொன்றெனவிபரீதபுத்தியானீமயங்காதேயெனினுமமையும். வகுத்தகன்மங்கள், மிகுத்தஞான மென்றிருத்தவின், புருட தங்திரத்தால் வகுக்கப்பட்டுள்ள கன்மங்களெனவும், வஸ்துதங்திரத்தால் சிறப்புமிக்குற்ற ஞானமெனவும்பொருள்கொள்ளினுமமையும். வகுத்தமிகுத்தவென்றதினுல் பிறவினையாக்கினும்.கன்மானுஷ்டானமிட்டங்காரணமாகவாதவின்வருத்தம்பற்றிச் செய்யவுங் தவிரவும்மற்றென்றாக்கவுங்கூடுமெனவும்,ஞானனுஷ்டானஞ்சு சுகப்பெருக்கே மேலிடச்செய்தவின், இட்டம்வைப்பெற்றிற்கு. வருத்தங்தட்டலெங்வனமென்பது கொண்டப்படியன்றெனவும்,சகளம்வேடமெனக்கொள்ளாதுவேடதாரியாகக்கோட்டவின்,செகத்திலொன்றையொன்றுவிவன்பாவிக்குங்தியானமெனவும், வாஸ்தவஞானமெனினும், விவேகஞானமெனினுமொக்கும்.தேவதத்தனை யவன்வேடங்காரணமாகக் குடும்பியென்றும்,சங்கியாசியென்றங்கானுதுள்ளவா றவன்சுயவழிவைக்காண்டலை

முகஸ்தமாக் கண்ட ஞானமே வாஸ்தவமெனவுங் கூறினார். தியானமும், விவேகஞானமும் வேறேயெனப் பகுத்துத் தியானங் கற்பித யோகமென வே, விவேக ஞான மெதார்த்த யோகமெனப் பெற்றும். கண்மம் தியான மெனவும் கற்பித யோகமெனவும் பெயர் பெற்றுத்போல, ஞானமும் விவேக ஞானமெனவும் எதார்த்தயோகமெனவும் பெயர்பெற்று நின்றது.

(க-து.) இங்ஙனமாய வேதுக்களாற் கண்மமும், ஞானமும், வேறே யென்பது. இன்பத் துன்பங்க விடைவிடா தொழிலின்றி வினை வசத்தா வெப்தினும், உள்ளக்களிப் பணுவேனுங் தாழா துயரா தொருபடித்தா நிற்கும். இங்ஙனங்கிற்றல் விழிப்பினுமுறக்கத் தினுமாயிள் தள்ளுவதெங்வனம்? கொள்ளுவதெங்வனம்? இது யாதுகாரணமாக வெய்தியது? ஞானங்காரணமாக. அந்த ஞானம் வாஸ்தவமாகவும், முகஸ்தமாகவும் மிருக்கு மப் ரோட்ச ஞானமன்றிப் பரோட்ச ஞானமன்று. இஃதென்னவலியது, மேல் கீழோப்பின்றெனக் செய்யும் வலியது. யாதாகச் செய்யும் வலியது? சமஸ்தமுன் சின்மாத்திரமாகச் செய்யும் வலியது. இது காரணமா வெய்திய சுக மெங்வன மாயதோ? இதனை யுடையாரே யறியவேண்டும். அயலாயினு ரெங்வன மறிவர். முகஸ்தமாக்கானுஞான மத்துவிதி யிடத்தும், கற்பித யோக மேஜையோரிடத்து மெனக்கொள்க. அஃத்திட்டானம், இஃதா ரோபம். அது மாருதது, இது மாறுவது. (அ-க)

அங் - கவி. அ - கை.

[மேற்கூறிய விருவகை யோகத்தி னிலக்கணங்களை யிக்கவியில் விளக்கி யஞ்ஞான நாசத்தையுங் கூறுகின்றார்.]

கண்ட றிந்தது ஞானங்கேட்டதுதனைக் கருதுபா வைன்யோ கங், கண்ட பேர்செராலக் கேட்டது மறந்துபோங் கண்டது மற வாதே, கண்ட வஸ்துமெய் தியானவஸ் துக்கள்பொய் கறுவியஞ் ஞானத்தைக், கண்ட வக்கணங் கொல்வது ஞானமே கரும மன் றறிவாயே.

(இ - ள்.) கண்டறிந்தது ஞானங் கேட்டதுதனைக் கருதுபாவனை யோகம் (எ-து) — பிரத்தியட்சமாகக்கண்டறிந்தது ஞானயோகமெனவும் ஒருவர் சொன்னவன்னங்கேட்டதனைப் பாலிப்பது பாவயோகமெனவும் பெயராம், கண்டபேர் சொலக் கேட்டது மறந்துபோங் கண்டது மற வாதே (எ-து) — கண்டவர்கள் சொல்லக் கேட்பது மறந்துபோகும் அங்கு மாகாது தான் கண்டது மறந்துபோகுமா? மறந்துபோகாதே, கண்டவஸ்து மெய் தியான வஸ்துக்கள் பொய் (எ-து) — நேரே கண்ட வஸ்து யாதோ வது மெய் பாலிக்கப்பட்டவைக னைவைகளோ வவைகள் பொய், கறுவியஞ்ஞானத்தைக் கண்ட வக்கணங் கொல்வது ஞானமே கருமமன் றறிவாயே (எ-து) — அஞ்ஞானத்தைக் கண்ட வக்கணமே யதனைக் கீழிக் கோற்றபாலது மெய்ஞ்ஞானமே யன்றிக் கரும மன்றென வறிதி (எ-து).

வஸ்து மனோவாக்குக் கெட்டுமெட்டா தென்பகைதப்பற்றி முன்னரே கூறியிருப்பதால், இங்கே கூறவருவது முறையன்று. ஆயினும், இங்கே சம்ரூ விசாரிக்குதும். காலதேசவஸ்துவையன்றிச் சகமெனல் தோற்றன் மாத்திரமுன் சொன்மாத்திரமுடிகின்றதே, இப்போதுள்கெமன்றகுப் பொருளொங்கே? இதோ தோற்றுகின்றதேதெயெனில், அம்முன்றிற் படாது காட்டலாமே? பொரு ஸிடங் கால மென்னுங் காரணங் கருதாவிடத்துத் தோற்றலும், கருதியிலிடத்துத் தோற்றுமையுமானால், அப்போ துலசிருப்பு க்கு மின்மைக்குங் காரணங் கருதாமையுங் கருதலுமாகின்றதே, இவ்விரு புடைபெயர்தலுக்கும் வினைமுதல் மனமாகின்றது. இந்த மனதையன்றிப் புடைபெயர்ச்சியும், இந்தப் புடைபெயர்ச்சியையன்றிச் சகத்துண்மையு மின்மையு மெங்கே? ஆதலின், சிக்கிப்பிதமே யுலகமென்றாயிற்று. இதற்குதாரணம் வாசிட்டம், விரதம் கூட்டு நடகவியிற் காண்ஸாம். மனமானது தானேசகத்தாகப் பரிணமாக்குத் தானேதன்னைப் பார்க்கின்றதென்றால், தன்னை விகற்பித்துத் தன்னைத்தான் காண்கின்றவிது தன்னைத்தான் விகற்பிக்காமல் சுயம்பாகக் காண்கின்றதாரிதோ? அங்வனங்திரும்பாதகுறையேயன்றி வேற்றன்று. இதற்குதாரணம் வாசிட்டதில் “ஆன்றவம்மனம் பூரணத்தையடைந்து பூரணவெண்டிங்கள் போன்றுவிளங்கு” மென்னுங்கவியாற் காணலாம்.

(க-து.) இவ்விருவகை யோகவிலக்கணங்களை விளக்கியதா என்னுநான்திற்கு ஞானமே சத்துருவெனத் துணிந்தாமென்பது. உலகத்தில் பெரும்பாலு மனேகர் வேதாந்திகளை மடா திபதிகளாவிருந்துகண்டறிந்தது. ஞானமென்பதற்குரை, வேதாந்த நூல்களா ஸறவேயுண்மை யெனக் கூறியிருப்பதை மனதில் திடபாவமா யுறுதிகொள்வதெணவும், மனனம், நிதி தியாசனம், இதுவேயெனவும், இதற்குப்பய வீசனைவங்தித்தலேயெனவும் இஃதல்லவெணப்பரமஞானிகள்சொல்லினுங்கேளாது தங்கள்மாபின்வழி த்தா டக்குதுமெனவங்கூறுவர். இஃதென்ன புதுமை! கேட்டதுதைனக் கருதுபாவனையோகம் என்ற கென்செய்வர். கண்டவஸ்துமெய் தியானவஸ்துக்கள் பொய் என்பானேன். நிச்சயஞானம் பரோட்சமாயிற்றே. இஃதபரோக்ஞானமாகுமா? ஆகுமெனில், ரவியாதியின்றி யிருள்ளசமாகுமா? யுத்தியாவது, அனுபவமாவதுன்டா! இதோ சூரியனேன நினைத்தாலும், சொன்னாலும் யிருள்பொருமா! பொருமானால், கருமும் விருத்திஞானமு மென வீரண்டாகக் கூறுவானேன். அறிவேயுண்மையென நினைவால்திடபாவங்கொள்ளில், அறிவு திரிசியங்களிலொன்றுயமுடியும்; அல்லதுபாடா கவேனும், நினைவாகவேனு முடியும். பாழனில் மாணய. திரிசியமெனிலுலகம், நினைவெனில் தனது சூக்குமதேதகம். அறிவிங்வனமாயதன்றே? என்னை? “அறியாப்பொருள்காரணமாயை குறித் தறியும் பொருள் காரியமா மூலகின், கெறியாற்றிக்கழி நான்மறையாக்கமெலா நீயன்றென வோ துளிரங்கரமே.” (எ-ம்) “அறியும்பொருள்ள ரதியாப்பொருள்ள ரதிவாகிய நீ யெனு

மப்பொருடான், பொறியின்வழிநின்றறியும்பொருளோபோதக்கண்விழித் தயியும்பொருளே” (எ-ம்) ஆன்றேர் கூறுதலின். தேகாதித்துவங்குழாங்கள் அறிவானால் சிவமறிவாகலாம். சிவதரிசனத்தில் தத்துவங்களும், தத்துவதரிசனத்திற் சிவமு மபாவமாயிற்றே, இரண்டையுமததுவாயிருந்தறிந்தறிவாயிற்றே, அஃதிருந்தபடி யிருக்கின்றதே, அதுசிவமாகுமா? தத்துவங்களாகுமா? ஆகாதே; இல்லிரண்டவசரிலையாயும், அன்றாயுமிருக்கின்றதே, இவ்வறிவே சகலானுயிருந்துமாங்காங்கெட்டப்புகில்தூரதூரமாகவகன்றே கின்றதே. இதனைத்தரிசிப்பதற்கான்றே, சிரவண மனஞ்சிகள் செய்வது. இவ்வறிவைத்தவிர மேலாய தென்னையுள்ளது. இருக்கின்றதெனின், அது தானு யிருந்தறிவது மில்வறிவுதானே. அன்றெனின், கருமானுஷ்டானமும், சூனானுஷ்டானமும் புரியுமறிவுபயன்வேண்டியன்றே? அப்பயன்றிவுக்கண்றே? இம்மைப்பயனு மறிவுக்கண்றே? அப்பயனிப்போதும், இப்பயன்ப்போதுமுன்டா? பயனென்றி லொன்றில்லாதாயினுமதனையனுபவிக்கு மறிவெப்போதின்று? எப்போது மிருக்கின்றதெனின், இதனை இலட்சியார்தத்தாற் காணுது பராக்கிற செல்வதென்னை. இவ்வறிவையன்றி நானென்றாகுப் பொருள்கண்டிலமே. உபாதி நானாகுமா? ஆகாதவுபாதியைநானென்றுப் பார்ப்பதுபோல, நானென்லைவிசாரித் துண்மையாகப் பார்க்கவேண்டுமன்றே! எங்கே பார்க்கின்றனம், தன்னைவிட்டுத் தனக்கயலைஈடாடப்பறப்பட்டனமே, இதுதானுவேதாக்கியென்பதற்குபங்கடதசம்மதம். நன்றான்று! இப்போதே யிப்பெயரை யொழிக்காவிடில் நம்பியுடிப்பார் கெடுவர். இது திண்ணனம். இதுசிற்க, இவரிப்போதே யுலகை மித்தையாக்கற் கறியாரெங்கனம் பிரமாங்குவர். மித்தையாக்குவரெனின், இவ்வுலகஞ்சு சமூத்தியிலில்லையெனக் கூறுவதா மித்தையாக்கல், நன்குங்குங்கு. இப்போதுமில்லாதகானன்றை யுவமைக்கறவந்த துலக மிப்போது மில்லையென்ற்கண்றே, இக்காலத்தில் கேட்கி வக்காலத்தில் கூறுவருவது கல்வித்தேர்ச்சியையுமனுபவத்தெளிவையுங்காட்டுகின்றதே; இது நல்லவேதாந்தம்! இங்ஙனங்குறியுடலைவளர்த்தலேயென்றி யுணர்வைவளர்த்தலாகுமா? இனியாவதிம்மட்டமைமுரபைவிட்டுத் தன்னை யுள்ளங்கை நெல்விக்கனிபோற்காட்டவல்லாரைத் தேடியுகிக்கிற பிழைக்குதும், அன்றேற் கெடுதும். இஃதகங்காரத்தாற்கூறியதன்று. துக்கானிவிரத்திக்கென்க. நாமேகமென்லைச் சொல்லாற்காணுது, கண்ணுற்காணத் துணியி னதுபயன்படும். கண்டலவஸ்து மெய்தியானவஸ்துக்கள் பொய் யென்பதி லையமென்னை? தன்னைத்தான் காணுதலாவும், சகசீவபரஞ்சு சத்தியம். காணின் மித்தை. எனவே, காணுமையே சத்தியமெனவும், காட்சியே மித்தைமெனவுமாயின. ஆகவே, காணுமையை காட்சியுங்கனது புடைபெயர்ச்சி. அப்புடைபெயர்ச்சிக்கு வினைமுதல் தான். இங்ஙனக் தன்னையன்றி வினைக்கழுதலும். சிகழுதலையன்றிச் சத்தியமு மித்தையுமில்லையெனக் கண்டாம். இதனீலு மிக்கவித்தை யெங்குமில்லை. இது

பிறவிதவிர்க்கும். சாக்வரார்ப்பனாஞ் செய்தலாகிய புண்ணியமோ, அதன் பலனை யனுபவிக்கப் பிறவிதரும் ஆதவின் “பிறப்பென்னும் பேதையை” என்றார் பொயோர். கேட்டவண்ணம் பாவித்தல் யோகம். பாவித்தவண் ணங் காண்டல் ஞானம். இங்ஙனங் காண்டலைத்தான் ஞானகதப் பிரத்தி யட்சமென்பர்; பாவனையை யன்று. (அங்)

அச - கவி. அ - கை.

[தியான மசத்தியமென்று லதுகாரணமா வெழு முத்தியு மசத்  
தியமன்றேவென்ற விவீற்கு விடை யிக் கவியிற்  
கூறுகின்றார்.]

சருவ முத்தியைத் தருகின்றதியானமுஞ்சத்தியமன்றென்று ல், சருவ முத்தியுஞ் சத்திய மன்றென்று சங்கியா தேநீகே, ஞாரு வங்கேட்டவன்றியானிக்கும்பொழுதிலவ்வுருவம்வாஸ்தவமன்றே, யுருவமாகுமப் பொழுதுகண் ஞைற்கண்டவுருவம் வாஸ்தவமாமே.

(இ-ஞ.) சருவமுத்தியைத் தருகின்ற தியானமுஞ் சத்தியமன்றென்றுல் (எ-து) — சர்வமூங் தானாகவிளங்கு முத்தியை நேரேதருகின்ற தியான யோகமு மித்தையாமென, ததேவரீர் கூறினால், சருவமுத்தியுஞ் சத்திய மன்றென்று சங்கியா தேநீகேள் (எ-து) — சர்வமூங் தானாவிளங்குமுத்தியுஞ் தியானங்காரணமாக வந்தபடியா லதுவு மித்தையாகின்றதேயெனச் சங்கியாமலே யான் சொல்லுதை நீகேளாதி, உருவங்கேட்டவன் தியானிக்கும் பொழுதி லவ்வுருவம் வாஸ்தவமன்றே (எ-து) — பிரமஸ்வரூபமிங்ஙனமிருக்கின்றதெனக் கேள்வியுற்றவ எதனைச் சிர்திக்கும்பொழுதி லதுவிளங்கா மையா லப்போதந்தப் பிரமஸ்வரூப மவனுக்கு வாஸ்தவமல்லவே ஆயின், உருவமாகு மப்பொழுது கண் ஞைற்கண்டவுருவம் வாஸ்தவ மாமே (எ-து) — தானேயந்தப் பிரம ஸ்வரூபமாகும்பொழுது பிரத்தியிட்சமாக ஞானக்கண் ஞைற்கண்ட அவ்வடிவ மப்போ துண்மையாகதா உண்மையாகுமே (எ-ஞ).

அதற்கு உத்தரவிருப்பதாற் சங்கியாடே தந்கேளெனவும், கேள்விப்பட்டுத் தியானிக்கில், அது சாதனமன்றே, சாத் தியப்பட்டவிடத்தன்றேவது தானுகவிளங்கும். அப்போது விளங்காததனாற் பொய்யானதும், விளங்கின தால் மெய்யானது மவனுக்கன்றி வஸ்துவுக்கன்றே. ஆதவின், தியானிக்கும்பொழுதி லவ்வுருவம் வாஸ்தவமன்றேயெனவும், கண் ஞைற்கண்ட வுருவம் வாஸ்தவமாமேயெனவுங் கூறினார். காரணம், தியானம். காரியம், முத்தி. காரணம் பொய்யாகும்போதுகாரியமெய்யாகுமாவென்பதுசங்கை; இதனைத்தானே யாசங்கித்தார். தியானமே முத்தியென்பதைமறுத்தற்குத் தியானமித்தையென்றதெனக். தியானமே முத்தியாயின் மெலே ஞானமெற்றிற்கு? தியானத்தாற் பரோட்சமும், ஞானத்தாலபரோட்சமுமெனப் பெற்றும். பெறவே, தான் சுயம்பிரகாசமாக விளங்கல் வாஸ்தவம், அன்றாக விளங்கல் வாஸ்தவமன்றம் யென்னைக் கண்டாம்.

(க-து.) பிரத்தியட்சஞானமே யஞ்ஞானாசமாமென்பது. பிரத்தி யட்சஞானமாயின் திரிபுடியாமேயெனின், சமஸ்தமுன் சொப்பிரகாசமாக விளக்கி வயலென்வெது இல்லையே.ஆதவின், திரிபுடிநாசமெனக்கொள்க. எங்வணமெனின்? ஞாதாரு ஞானம் ஞேயமென்பவற்றுள், இடையிலுள்ள ஞானத்தை விளக்காவிடில் திரிபுடியுண்டு. விளக்கில் எங்கே! ஆதவின் அஞ்ஞான விமோசனத்திற்குக் கண்ணாற்கண்டவருவும் வாஸ்தவமெனப் பட்டது. விரிக்கிற் பெருகும்.

(அ)

அடு - கவி. அ - கை.

[தியானிப்பானுக்குத் தியான மிதத்தையாயினும் அவன் தியானித்த வண்ணம் பெத்தமேனு முத்தியேனு மெய்துமென்னை யிக்கவியிற்கூறுகின்றார்.]

சடம தாகிய தியானமெய்யாகிய சர்வமுத் தியைநல்குஞ்சிடம தானதெப் படியெனி வவரவர் தியானமே பிறப்பாகு, முடல மாசையாற் றியானிக்கிற் றியானித்தவுடல்களா குவர்மைந்தா, தொடர்பவங்கெடக்சொருபமேதியானிக்கிற்சொருபமாகுவர்மெய்யே.

(இ-ஸ்.) சடமதாகிய தியானமெய்யாகிய சர்வமுத்தியைநல்குஞ்சிடம தான தெப்படியெனில்(எ-து)---சடமானின்றுள்ள தியானமானது சர்வமுங் தானுகவிளங்கு மெய்யாகிய முத்தியைத் தருமென்றதிடத்தையுறுதியாகக் கொள்வ தெங்னமெனக் கேட்டபையாயின், அவரவர் தியானமே பிறப் பாகு முடல மாசையாற் றியானிக்கிற் றியானித்த வுடல்களாகுவர்மைந்தா (எ-து)---ஞானபுத்திரா ! எவ்ரெவ ரெங்வன மெங்வனங் தியானிக்கிறார்க ஓரா அவரவர் தியானத்தின் வண்ண மங்வனமங்வனமாய பிறப்பெய்தும் எங்வனமெனில் தேவாசககொண்டு சிந்திக்கில் சிந்தித்தவண்ண மததற் குரிய வுடல்க வெடுப்பார்கள், தொடர்பவங்கெடக்ச சொருபமேதியானிக்கிற் சொருபமாகுவர் மெய்யே (எ-து)---விடாதுதொடர்ந்து வருகின்ற பிறவிகெடவேண்டிப் பிரமசொருபத்தைத் தியானஞ்செய்யிற் பிரமசொருபமாகவிளங்குவ ரிது சத்தியமே யிதனைச் சிந்தித்தறிசி (எ-து).

சடமதாகிய தியானமென்றது, தியானந்தன்னையு மற்றென்றையு மறியாதெனவும், மெய்யாகிய சர்வமுத்தி யென்றது, தானன்னியமாகாது தானேதானைக வினங்கலெனவும் பொருள்புடுமாறு காண்க. உயிரெனல் உணர்வு. என்னை ? “உணர்விய லாமுயி ரொன்று மொழித்த, வுடன்முதலைனத்து முயிரல் பொருளே” என் ரேதப்படுதலின். இதில் உணர்விய லாமுயிரென்பது அறிவுமயமாகிய வுயிரெனக்கொள்க. இதுபற்றி யோரறி வுயிர் “புன்மர முதலவற்ற றறியுமோ றறிவுயிர்” எனவும், ஈரறி வுயிர் “முரணாந் தாதினா வறிவொட றறிவுயிர்” எனவும், மூவறிவுயிர் “சிதலெலும் பாதிலுக் கறிவின்மூ வறிவுயிர்” எனவும், நாலறிவுயிர் “தும்பிவண் டாதி

கண் னறிவினை வறிவுயிர்” எனவும், ஜயறிவுயிர் “வானவர் மக்க னரகர் விலங்குபுள், ஓதி செவியறிவோ டையறி வுயிரே” எனவுங் கூறியவாறு காண்க. இங்ஙனமாயது: “மெய்ன மூக்கு ஓட்டஞ் செவிகளி, ஞேன்று முதலாக்கீழ்க் கொண்டுமே ஒணர்தவின், ஒரறி வாதியா வுயிரைங் தாகும்” என்பதனை வென்க. சத்தபரிசாதிகளை யுணர்தலைப்பற்றி யுயி ரைவகை யெனவும், தோற்றபேதத்தா லுயி ரெமூவகை யெனவும், உபாதிபேதத்தா லும், குணபேதத்தாலும், சத்தபேதத்தாலும், உணர்வு பேதத்தாலும் மொவ் வொரு தோற்ற வுயிர் பற்பல பேதமெனவுங் கொண்டதேயன்றி, வேறு காரணம் பற்றி யன்றே. எந்தவியிருக் கெந்தப் பிறவி சதக்தரம்? இன்றே. உபாதி தோற்றத்தானும், விண்க்கீடாகப் பிறவி மாறுவதானும், மேல் கீழ் தாகவும், கீழ் மேலதாகவும், உயிராகின்ற தன்றே? உயி ரிங்ஙனமாதற் குக் காரணம்: கடவுளிவ்ட்டமெனில், பாரபட்சதோட மெத்தும்; சுபாவ மெனின், அந்தக்குவியி ரங்கத்தை தோற்றமாகவே மாரூதொருபடித்தா யிரு க்கவேண்டும்; அங்ஙன மின்று தலால் தோடமெத்தும்; நிலையாது மாறுதலே சுபாவ மெனின் முடிவின்றும்; முடிவின்றுகவே, ஒவ்வோ ருயிரும் பிறவி யால் மாறிமாறி நிலையா தலையு மன்றே? ஏற்றங்கும். ஒவ்வோ ருயிர்க்கும் பிறவி யலவின்றென நின்மொழி காட்டுகின்ற தன்றே? மாறிமாறிப் பிறவி யெய்தற் குயி ரெப்போது மிருக்கவேண்டுமன்றே? இங்ஙன மிரு க்க, உயிர் முன்பின் னில்லாததெனக் கூறலாமா? கூறுகின்றனரே, இது போலவே யவரது வாதமு மிருக்குமெனவறிக. மீண்டுஞ் சுபாவமெனில், முற்று நிலையாவாததோட மெத்தும். வினை யெனின், எதுகாறும்? விருப்பு வெறுப்புள்ளவும். இது வெதுகாறும்? பொருளால்லவற்றைப் பொருளாகக் கருது மறியாமை யுள்ளனவும். இது வெதுகாறும்? தானேதானாக விளங்கு மாவும். அப்பா வென்செய்தும். வினா வொழிக. மீறிவினாவ வெல்லாஞ் சொல்வாதமா யமையும். உயிர்க் களிச்சிலைகள் பேதமறியாததால், இவற்று ரொன்றை யவாவி வினை புரிய மன்றே? வினைபுரிதல், சங்கற்பித்தலே. அஃதாவது சிந்தித்தல். சங்கற்பம், சிட்டித்தல், தியானம் இவையெனத்து மொருபொருட்களாவி. வினைபுரிக்தாலன்றே வதன்பயன் தமக்கெய்தும். எய்தினை வண்றே, அனுபவித்துத்தீர்த்தல். அனுபவித்தற்குத்துணைக்கருவி பிறவிவேண்டுமன்றே. இது தியானங்காரணமாக வெய்தற்பால தாதவின், பந்தத்துக் கேளு முத்திக்கேளு மவரவர் தியானமே பிறப்பாகு மென்றூர். தானே ஸமஸ்தபோகமுமாகப் பரினமித்திருத்தலைத் தானென் றநியாது தனக்கயலெனக் கருதலாவு மதனைச் சுகிக்க வுயிர்கள் தாவுமன்றே? அங்ஙனங் தாவுதலே தியானம். அந்தத் தியானபேத மளவின்மையின், உடல மாசையால் தியானிக்கில் தியானித்த வுடல்களாகுவரென்பதாலும், சமஸ்த போகமுங்கன து பரிசையிப்பே யெனத்தெளிந்தார் மீண்டு மயலென நாடுவ

ரோ? தன் னைத்தான்டையத் தியானிப்பரன்றே? ஆதலின், தொடர்பவங்கெடச்சொருபமே தியானிக்கிற்சொருபமாகுவரென்பதூலம் பொருங்கும்.

(க-து.) இருவகையுள்ளதைத் தக்கவாறு தியானிக்கின்றனரோ, அதுவங்கே திருமென்பது. இதனை மறுக்காததற்கேதூக்கியதைக் காண்க. பொருளைப் பொருளாகக் காணுவதாவும், அவாஙாசத்துக் கிடமின்று. இடமின்று வளவும் போகதாக நசியாது. நசியாவதாவும், அதனை யனுபவிக்கயாதானும் விணைபுரிய வரும். வருமானவும் பிறவி யகலாது. அகலாதுபற்றி யிங்ஙனங்கூறினரென்க. இப்போதேபற்பலபிறவிபேதமுங், தேக்கபேதமுங், கோரிக்கை பேதமும், அடங்கா வலா பேதமும், சங்கற்ப பேதமும், முயற்சி பேதமுமா யுமிர்களிருக்க, இன்னும் பிரத்தியட்சம் யாதுக்கு? (அடு)

அசு - கவி. அ - கை.

[தான் பிரமமாதற்குத் தியானமே போதுமெனின் விசாரமும்  
ஞானமு மெற்றிந்தென்ற வினாவிற்கு விடை  
மிக்கவியிற் கூறுகின்றார்.]

பிரம மூர்பத்தைத் தியானித்த பேர்களும் பிரமமா குவரென்றாரச் ரீரமாங் குரவனே விசாரமேன் ஞானமே என்னுடே பரம பாவனை பரோக்ஷமாம் பின்பந்தப் பரோக்ஷமே யபரோட்சங்திரவி சாரமா ஞானமே முத்தியாங் தீர்வையீ தறிவாயே.

(இ-ஈ.) பிரமரூபத்தைத் தியானித்தபேர்களும் பிரமமாகுவரென்றால் நா சரீரமாங் குரவனே விசாரமேன் ஞானமே என்னுடே (எ-து)---மானிடவழிவாயெழுந்தருளிய குருங்காதனே! பிரம ஸ்வரூபத்தை தியானித்தவர்களும் பிரமாகவே விளங்குவரென்ற தேவீர் கூறினால் மேலே விசாரமும் ஞானமு மெற்றிற்கோ வெனக் சங்கியாதுநிற்றி யான்கறுவ நதனைக் கேள்தி, பரமபாவனை பரோட்சமாம் பின்பந்தப் பரோட்சமே யபரோட்சம் (எ-து)---பிரமத்தியானமே பரோட்சஞானமாம் பின்ன ரந்தப் பரோட்சஞானமே யபரோட்சஞானமாம், திரவிசாரமா ஞானமே முத்தியாங்கிற்கவை மீதறிவாயே(எ-து)-கிடமாகவிசாரிக்கும் விசாரத்தாலான வந்த வபரோட்சஞானமே நிரதிச்யானந்தமாம் இதுவே தீர்ப்பெனவற்றிதி (எ-று).

அறிவின்து பிரதிபலனமாதவினைனத்துமீண்டு மறிவாம். இது சுருதியுத்தி யனுபவத் துணிபாதலானும், சோதனை ஞாயம் பொருத்த முகத்தாலாய்க்க தெளிவாதலானும், அறிவே பிரமமெனப்பெற்றாம். பெறவே, தினைபாவிடமாயு மன்றூயு மிருத்தவி எனல்லாமா யல்லவுமா யிருந்ததிஃபெனக்கட்டாது கூறினர் சான்றேர். ஆயினும், அஃதறிவே யெனக் கண்டாம். கண்டதால்து மறுத்தற்பாலதன்று; மறுப்பார், கெடுவர். என்னை? “பூதாதி யைங்கு பொறிபுலன்க ஜௌலாஞ்சித், தேதாதி யந்தமிகவ யெல்லாஞ்சித் தோதரிய, சுற்பனையுஞ் சித்தனைத்துங் காண்பானுங் காட்சியுஞ்சித், சற்ப

மும்வே றில்லாமையால்” என்று சொருபானந்தர் கூறுதலின் “ஞானமே பிரமदெமன்ற முதன்மொழியின் பயன்கேள்”. இதனை மகாவாக்கியத்திலும், அறிவே பரமென்பதைப்பற்றி முக்கியமாய் வாசிட்டத்தில் தேவபூசை கடையிலுங் காணலாம். சகல மதத்தரு மெதனைத் தெய்வ மெனினுஞ் சொல்லாலன்றிப் பொருளா லன்று; சொல்லாவெனின், அறிபடிபொருளும் ஸினைவும் பாழுமாம். பொருளாவது, மெய்யுனர்வு. அஃதாவதுபடிப்பானைப் படிப்ப தெந்த வுணர்வோ வந்த வுணர்வு. இங்ஙனமாய வுணர்வே தெய்வ மன்றி வேறெற்றப் பெல்லாஞ் சோதனையி னிலையுருது தத்தளித் தழியும். ஆதலின் றிவே தெய்யமென்றும். எல்லாவுயிரு மறிவாதலன், ஒவ்வொருயிரும் தன்னைத் தானுரெனச் சிந்தித்தல், தியானம். அஃதறிவென விசாரத் தாற் நேர்த்தும் விளங்காமை, பரோட்சம். ஆதனைத் தக்க வாசானால் விளக் கிக்கொள்ளுதல், அபரோட்சம். அஃதோடு னில்லாது நானென லாதியாக வனைத்தையு மேல்கீ தொப்பின்றி யவ்விளக்கமாகப் பன்னை னிக வருத்தங் கொண்டக்குமாகப் பழகியாக்கல், ஸ்திரவிசாரமா ஞானம். அப்போதன் னியிஞ்சிறிதுமின்றித் தானுய்த் தானன்றாய் விளங்கவின், அதுவே துக்க ஸிவிர்த்தியுட் தடையற்றவானந்தமுமாம் இங்ஙனமாயவானந்தமே தானுதல். இங்ஙனங் தானுதலே. முத்தி. இஃதறியாதுபலருஞ் சொல்லப்பட்டமுத்திக னின்னிலைக்கு மாருயவாதலானும், இதுபோற் பழைமையன்றுதலானும், அங் கியமாதலானும், அஃதாகா தென்க. இது தீர்வை யென்பார், பரமபாவலனை பரோட்சமாம் பின்பங்கப்பறோட்சமே யபரோட்சக் திரவிசாரமா ஞானமே முத்தியாங் தீர்வை யென்றுர். இஞ்துலாசிரியர் பரோட்சமே யபரோட்சம் மெனத் தேற்றேகாரங் கொடுத்தமையின், பரமபாவலனையே பரோட்சம். பரோட்சமே யபரோட்சம், அபரோட்சமே திரவிசாரமாஞானம், திரவிசார ஞானமே முத்தியெனத் தேற்றேகாரங் கொடுத்தனம். இங்ஙனங் கொடுத்த தொன்றுக்கொன்று தொடர்பாதல்பற்றி யென்க. இத்தொடர்பு செல்லும் வழிச் செல்லவற்றியாதார், ஆங்காங்குப் பயனிதுவேயென நிற்பர்; நிற்ப தால், அவ்வசரத்தை முத்தி யென்பர். இது முத்தியாகுமா? ஆகாமை பற்றி யிதனைப் பதவிமுத்தி யென்றன ரறிஞர். இவ்வளவறிந்தவராதவி னிதனைத் தீர்வையென்றை தொழிந்தனர்.

(க-து.) பிரமஸ்வரூபத்தைத் தியானிக்குங் தியான முன்னவா நெய் தினதோடு னில்லாததன்வழித்தாக்கெல்லி னிவ்வவசர னிலைகளை முறையே தங்கு விடுமென்பது. இன்னுங் தொடர்பிரிக்கப் பிரமத்தியானம் பிரமமாக்குமெனல், துணிவுபற்றி.

(அசு)

அன - கவி. அ - கை.

[அஞ்ஞானத்தைக் கெடுத்தபின்னர் விருத்திஞானமிருக்க எங்ஙன மனுபவங்கைடுமென்ற வினாவிற் குத்தர மிக்கவியில் கூறுகின்றார்.]

விட தாம்பரி பூரண சொருபத்தில் விருத்தினா னமுங்கூடிச் சேட மாகினு லகண்டமா மனுபவ சித்தியெப் படியென்றூற் சாடி நீர்மண்ணைப் பிரித்ததேற் றும்பொடி தானுமண்ணெனுமொடு மூடி ஞானமு மறிவிலா மையைக்கெடுத் தொக்கவேககுந்தானே.

(இ-ஷ.) வீட்தாம் பரிபூரண சொருபத்தில் விருத்தி ஞானமுங்கூடிச் சேடமாகினு லகண்டமா மனுபவ சித்தியெப்படியென்றூல்(எ-து)--முத்தி க்கு முதற்காரணமாகிய பரிபூரண சொருபத்தில்ஞானத்தைக்கெடுத்துத் தான் மாத்திர மிஞ்சி நின்றள்ள விருத்தி ஞானமானது தானு மப்பிரமத் தோடு கூடி விசேடமாயிருக்குமானால் துவிதமாகின்றதே துவிதமானால் எங்ஙன மகண்டாகார வனுபவசித்தி வாய்க்கும் வாய்க்காதே இதற்கென் செய்துமெனக்கேட்டபெயாயின், சாடிநீர்மண்ணைப்பிரித்ததேற்றும்பொடி . தானு மண்ணெனுமொடும் (எ-து) — சாடியிலுள்ள கலங்கனீரை நீர்வே றழு க்கு வேருகப் பிரித்த தேற்றுங்கொட்டைப்பொடியானதுஅவ்வழுக்கோடு தானுமொக்க மதியும், ஊடிஞானமு மறிவிலாமையைக் கெடுத் தொக்கவே கெடுந்தானே (எ-து) — (அதுபோல) விருத்திஞானமு மன்ஞானத்தோ டெதிர்த்ததனை நாசஞ்செய்து அதனேடு தானு மொக்கவே மதியும்(எ-று).

பரிபூரண சொருபமாதலே முத்தி யாதலால் இதனை முன்பின்னக்கியது, காரியத்தைக் காரணமாகவுபசரித்தற்கென்க. வீடு-முத்தி. பரிபூரண சொருபம்-பிரமம். முத்திக்குப் பிரமம் பேதமெனக்கொண்டு நிமித்தகாரணகாரியமென்பா ரந்திலை யறியார்போலும். எந்த வறிவானது தத்துவங்களை யெல்லாம் விசாரித்துத் தானால்ல தானால்லவெனக் செல்லுகின்றதோ, அந்த வறிவைவிடசியதிகளையப்பெற்ற தத்துவக்குழாங்கள் வேறாகுமானால் பிரமமும் வேறுயிருக்கலாம். அங்ஙனமின்றே, யிங்ஙனமிருக்க. சுசாதிக விசாதிக சுகதபேத மயமாதல் தத்துவக்குழாங்கள். அன்றாதல், பிரமம். அந்தமயமா நின்றதும் இந்தமயமா நின்றதும் அறிவாதலால் அறிவேபிரம. முதல்ய வலைத்து மெனவும், ஒன்றிலொன் றில்லாமை யறிவிலாதலால் அறிவே யுண்மை யெனவுங் கண்டாம். இங்ஙனமாய நிலை யில னின்னு மாகாமையா விங்ஙனம் வினாவினனெனப் பெற்றும். பொருளால்லவற்றைப் பொருளென் றுணர்ந்ததும், பொருளைப் பொருளென் றுணர்க்கதுங் தானு தலா வறிவே யஞ்ஞானமும் ஞானமு மென்றூயிற்று. ஆகவே, தன்னை விளைந்த வஞ்ஞானங் தன்னால் விளைந்த ஞானத்தா வழியும்போது, தன்னை விட ஞானம் வேறான்றுதலா வஞ்ஞானத்தை யழித்துத் தானு மதனே டொக்கமாடுமென வபமானபூர்வமாக விடைதந்தெனத் தெரிந்தாம்.

(க-து.) ஞான பூர்ணசேடமாகாதழியுமென்பது. சேடம், மிச்சம். இங்க மிச்ச, பரிபூரணமென்ற்குத்தடை.

(ஏ)

அஅ - கவி. அ - கை.

[இங்ஙனமிருக்கச் சீவன்முத்தரானுபவ மெங்ஙனமோவன  
வினாவலுக்கு விடை யிக்கவியிற் கூறுகின்றார்.]

இந்த சிச்சய முத்தரு எனுபவ மிருப்பதெப் படியென்றாற் சிங்கை யற்றபூ மண்டல விராசனுஞ் சிச்வும்போற் சுகமாவர், பந்த முத்திகண் மறந்துபோ முண்டென்று பலர்சொலி னகையாவ, ரந்த ரத்தையுண் டுமிழ்ந்ததோர் கொதுகெனு மவர்களை னகையாரோ.

(இ - ஸ்.) இந்தங்ச்சய முத்தருளனுபவ மிருப்பதெப் படியென்றால் (எ-து) — இங்ஙனமாய தீர்ந்தநிலை சீவன்முத்தருக்கு எனுபவமாக விருப்ப தெங்ஙனமோவனக் கேட்டபையாயின், சிங்கைதயற்ற பூமண்டலவிராசனுஞ் சிச்வும்போற் சுகமாவர் (எ-து) — பயசிங்கைதயற்ற திரிலோகமண்டலாதிபதி யாகிய சுக்ரவர்த்தியும் இதுங்குதிதென் றறியாத சிச்வும்போலச் சுகரூப மாவர், பந்தமுத்திகள் மறந்துபோமுண்டென்று பலர்சொலினகையாவர் (எ-து) — பந்தமுத்திய மறந்துபோகும் பலருமுண்டென்ற சொல்லுவாரா யின் சிரிப்பர், அந்தரத்தையுண்டுமிழ்ந்ததோர்கொதுகெனு மவர்களைநகையர்ரோ (எ-து) — ஒருக்கொசுகான தாகாயத்தையெடுத்து வாயில்போட்டுத் துப்பிலிட்டதென்று சொன்னு வர்களைப்பார்த் தார்தான் சிரிக்கமாட்டார்கள் (எ-று).

சிங்கைதயற்ற பூமண்டலவிராசனுஞ் சிச்வும்போவன வுவமைக்கறி யது: அரசனுக் கெதிரின்மைபோல் மகான்களுக்குச் சுசாதி விசாதி சுகத பேதங்க ளின்மையினுலும், சிசுவக்குப் பகுப்பின்மைபோல் மகான்களுக்குத் தம்மைத்தவிரச் சிற்றிறிவு பேரறிவென்பதுஉம் சிற்றின்பம் பேரின்ப மென்பதுஉம் ஆகிய பகுப்புச் சிறி துமின்மையினுலும். பந்தமுத்திகள் மறந்துபோமென்றது: அன்னானத்தாற் பந்தமும், னானத்தால் முத்தியிமெய் தல் மரடு. இங்ஙனமிருக்க, இவர்களுக்கு னானபேதமேது? தம்மைத்தவிர. வில்விரண்டுபேதமு மின்மைபற்றி மறதிக்கே வருதலானும். உண்டென்று பலர்சொலி னகையாவரென்றது: சொல்லுவார் மட்டமைபற்றியாதலானு மென்க. இங்கே அந்தரமென்றது, னானுகாயத்தை, சொக்கென்றது, தான் லதைத் தானென்போரை. ஆகாயமாகிய விபுத்துவத்தில் கொக்கெனலோர் பரமானுவினும் பரமானுவெனத்தகுமா? இஃதாகாயத்தைவிழுங்கியுமிழ்ந்த தென்று லென்னவியப்போ, அதுபோல, சொல்லாலன்றிப் பொருளாற் பார்த்தரயினுங் கேட்டாயினுமறியார், இவர்களந்தப் பரமாகாயத்தையன்றி மிவர்களுள்ரோ, இலரே. இவர்களதை விழுங்கி யுமிழ்ந்தாரெனல் வியப்ப ன்றே, என்றுரென்க. னானுகாயத்தையெடுத்து விழுங்கல் முத்தி, உமிழ் தல் பந்தம். இதனை யார்தானேந்பர்? இது பாமரருமேலாரெனலைக்குறிக் கின்றது. இவர்களவமதிப்புக்கிடம்பெருரோ பெறுவார்களெனவெதிர்மறை

பொருடான்தான் தோகாரமெனக் கொள்க. நகையாரேயெனப் பாடமோ தின், ஏகாரம் எதிர்மறை.

(க - து.) மகாண்கள் பந்தமுத்தி மறந்தனரென்பது. சிதாகாயத்தையன்றித் திணைபாலிடமில்லாமையி னேற்றற்பாலதேயென்றறிக. இருந்தாலன்றே மறவாதிருத்தற்கு.இது தன்னைத்தான் சோதித்துழித் தெரியும்.)

அகு - கவி. அ - கை.

[ஜகம் பொய்யென்ற்குப் பொய்க்கதையொன்றை யிக்கவிபிற் கூறுகின்றார்.]

மலடி மைந்தனுங் தானுவிற் புருடனும் வான்மலர் முடிசூடி யிலகு கந்தர்ப்ப நகரிலே சுத்திகை யிரசிதம் விலைபேசிக் கலக மாபினு ரிடையினிற் கயிற்றராக் கடித்திரு வருவராண்டா ரலகை யாயினு ரெனும்விவ காரத்தை யசிந்தவன் மயங்கானே.

(இ-வ.) மலடிமைந்தனுங் தானுவிற் புருடனும் வான்மலர் முடிசூடி (எ-து) — மலடிபுத்திரனும் தறிபுமானும் இருவருங்கூடிக் ககனூரவிந்தக்கைக் குடிமியிற் குடிக்கொண்டு, இலகு கந்தர்ப்ப நகரிலே சுத்திகை யிரசிதம் விலைபேசிக் கலகமாயினார் (எ-து) — விளங்கானின்ற கந்தர்வமென்னுங்களின்கண் கிளிஞ்சல் வெள்ளியை விலைமதித்து இதனைச் சுதந்தரமாக்கிக் கொள்ளுங் காரணத்தி வென்தென்தென்று வழக்கிட்டுத் தமக்குள்ளே கலகமாய், இடையினிற் கயிற்றராக்கடித் திருவருவராண்டார் (எ-து) — இந்நனங்க கலகமிட்டுக்கொண்டு ஒருங்கையில் பழுதைபாம்புகடிக்க அதனு விருவரு மிறந்தார்கள், அலகையாயினுரெனும் விவகாரத்தை யறிக்கவன் மயங்கானே (எ-து) — அவ்வாறி றந்தவர்கள் பேய்களானார்கள் என்னுங் கதையி னேழுங்கை யறிக்கவனெனவனே அவனிவ்வுலகாதியை மெப்பென மயங்குவனு மயங்கானே (எ-து).

மலடியும், தானுவு மெய். மைந்தனும், புருடனும் பொய். இதுபோல, பிரக்ஞா மெய். ஏனையவை பொய். சூடி,பேசி,கலகமாகி, மாண்டு, அலகையாயினு ரென்பனவெல்லாஞ் சேட்டைகள். இதுபோல வந்தான், போயி னன், பார்த்தான், கேட்டான், நினைத்தான், மறந்தான், அறிந்தான், அறியான் என்பனவுஞ் சேட்டைகள். அந்தவினைமுதல் மெய்யாயினந்தச் சேட்டைகள் மெய்யாகலாம். இந்தவினைமுதல் மெய்யாயி னிந்தச்சேட்டைகள் மெய்யாகலாம். ஒருபோது மாகாவாறுபற்றி இங்ஙனமாய வுவமையால் மித்தையெனத் தெரிவித்தனர். உபமேயத்தை மித்தையெனக்காட்ட முழுது மித்தையான கதையை யிக்கவி யுபமானித்ததால்,இதுபிறி துமொழிதலனி. உதாரணம்: “நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி, னீங்கினதைனைப் பிற” என்பதனுலும், “கொக்கொக்க கூட்பும் பருவத்து மற்றதன், குத்தொக்க சீர்த்த விடச்து”என்பதனுலும் காணக. முன்பின்பற்றி யிங்கேயுமேய

## சந்தேகந்தெளிதல்படலம்.

உக்க

மூலகாதியென்றும். ஏனையவையென்றது, தேகமுதலிய தத்துவக்குழாத்தை. இவை பிரக்களுயின்து சாயையெனவற்றிக் கூடாதனா வூபாதொன வூபாதேய மய மாகாத தத்துவக்குழாங்க ளெங்கணுமில்லை; இங்ஙனமாய சோதனையகலாதா ரிக்கதையை மறவார்; அகன்றூர் மறப்பர். சிலபிரதியில், கலகமாம் முயற் கொம்பினாற் குத்தியே களைத்திரு வருமாண்டார் என்றிருக்கின்றது. இதனை யேற்கினு மேற்கலாம்.

(க-து.) சித்தப்பிராந்தி, செகத்பிராந்தி தெளிந்தவன் மயங்காணென் பது. கடிக்கவென்றபாலது கடித்தென்றூயது காலவழுவமைதி. காலதேச வஸ்துபரிச்சேத் புடைபெயர்க்கி சற்றுமின்றி ஞெப்திமாத்திரமாக வொரு தன்மைத்தா விளங்குந்தன்பா வலாந்தரமாகத் தினைத்துணைபுடைபெயர்க்கி போற். ரேண்றிய ஞெப்திஸ்புரிப்பே, மலடிமைந்தன். பரிபூரணங்காட்ட விழப்பே, தாணுவிற்புருடன். இழப்பென்றறியாதைமயே, வான்மலர். அது தினைபாலிடமா மீக்குறலே, முழிசூடல். இதிலெல்ப்புற்றவிடத் தனைத்து மித்தையாகக்காண்டலே, கக்தர்ப்பங்கர். தன்னைத்தானுரைன விசாரித்தலே சுத்திகாரசித்ததை விலைபேசல். உபாதிசம்பந்தபாவ நாசமெய்தலே, கலக மாதல். ஆங்கெழுந்த விர்த்தினானமே, கயிற்றரா. அது யெரித்தலே, கடித் தல். ஸ்புரிப்பும் நாட்டவிழப்பும் நசித்தலே, இருவருமாளவ். பந்தமுத்தி கற்பிதமாக முடிதலே, அலகையாதலெனக்கொள்க. பந்தமுத்தி பகுப்பின் மையைக்காட்ட, அலகையென்றார். (அக)

கூ - கவி. அ - கை.

[பொய்யே கதையானவாறுபோலப் பொய்யே ஜகமெனக் குறிப்பித்தமையின், இந்தப் பொய்யெனலையே மாயையென்றன ரறிஞர். இந்தப் பொய்யே ஜகமாதியாக விகாரித்துத் தோற்றவி னைனத்து மாயாகாரியமெனப்படும். இதனிற் சித்தமவையாது பூரணமான சத்தாநிற்றியென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

மாயை யென்பது பொய்யெனி லதுபெற்ற வகையெலாம் பொய்யாமே, தாயை யன்றிமக் களுக்கொரு பிறவியுஞ் சாதியும் வேறுண்டோ, சேய சொர்க்கமு நரகமு நன்மையுஞ் தீமையும் பாராமற், ஹாய் சத்துசித் தானந்த பூரண சொருபமா பிருப்பாயே.

(இ-அ.) மாயையென்பது பொய்யெனி லதுபெற்ற வகையெலாம் பொய்யாமே(எ-து) — மாயையெனப்படுவது பொய்யானால் அதுகாரணமாக வந்த வளைத்தும் பொய்யாகவேண்டுமே எங்ஙனமெனில், தாயையன்றி மக்களுக்கொரு பிறவியுஞ்சாதியும் வேறுண்டோ (எ-து) — மாதாவின து பிறவியையுஞ்சாதியையுன்றியவள்பிளைகளுக்கு வேறேற்றவியும்வேறே சாதியும் முனவோ, சேயசொர்க்கமு நரகமு நன்மையுஞ்சீமையும் பாராமல் (எ-து) — நெடுஞ்தாரத்தனவாகிய சொர்க்காதிபதவிகளும் ரவரவாதிநரகங்களும் நன்கெனப்பட்டவையு தீங்கெனப்பட்டவையு மிலவெனப் பகுத்

துணர்தல் செய்யாது, தாயசத்துகித் தானந்தபூரண சொருபமாயிருப்பாயே (எ-து)-பரிசுத்தமானின்றுள்ள சத்து சித்து ஆனந்த நித்தியபரிபூரணவிலக்கணமுடையதெதுவோ அந்தச் சொருபமே நீயாதற்கு முயலுதி (எ-று).

“யாமாசாமாயா” என்னுஞ் சூலோகப்பொருளை யுணர்த்தனிற்றவின், மாயையென்பது பொய்யெனிலெனவும், சக்சிவபரஞ் சத்தியம்போற் ரேந் ரூவுவேனுங் தமக்கெனச் சுயம்பொன்றின்றிச் சோதனையில் யாவு மறிவா முடிவுவதென்னை? முடிதலினைத்துமறிவின் கற்பிதமென்றகையமென்னை? கற்பிதமாதவின் மாயாகாரியமெனப்படும். இத்தின்னைநோக்கி, அதுபெற்ற வகையெலாம் பொய்யாமேயெனவும், அனைத்து மாயாகாரியமென்ற குதா ரணமாகத், தாயையன்றி மக்களுக் கொருபிறவியுஞ் சாதியும் வேறுண்டோ வெனவும், அறிவுவத்தவிர வயலொன்றுநாதாகச் சோதனையிற் காணுமையின், சேயெசார்க்கமுநரகமும் உன்மையுஞ்தீமையும் பாராமலெனவும், அநிர்த சடதுக்கவனித்தியகண்ட விலக்கணங்கட்டு கறி வெதிர்மறையாதவின், துய சத்துசித்தானந்தபூரண சொருபமெனவும், நாமெதுவாதலோவென்னு மையங் தவிர்த்தியென்பார் சொருபமாயிருப்பாயே யெனவுங் கூறினார். அது பெற்றவகையெலாமென்பது: அம்மாயை காரணமாக வுதிக்கப்பெற்ற சக மாதி மூன்றுவகையாயுள்ளன வைனைத்துமெனப் பொருள்கொள்ளினு மேற்கப்பெறும். தாயையன்றி மக்களுக்கொருபிறவியுஞ் சாதியும் வேறுண்டோ வென்ற வுதாரணம்: மாயையும், மாயாகாரியமு மபேதமென்றகண்றே இங்கே கூறக்கிடக்கதது. திரிபதார்த்தமு மறிவுக்கயலென்னு மாவும், மாயாகாரியமெனப்படும். அறிவாயின், மாயையெனலெங்கே? அதன் காரியமென வெங்கே? இன்றுதலின், மறுக்கற்பாற்றே.

(க-து.) யாவும் பொய்யாக முடிதல்பற்றி யைனைத்து மாயாகாரியமென்பது. இவற்றை மெய்யெனின் அஃதாரேற்பார். (க.ஏ)

கூக - கவி. அ - கை.

[அனைத்து மாயாகாரியமாவதால் மித்தையாமேயெனின்,  
வரேற்பார்? இது குற்றமாக முடியாதா? என்ற  
வினாவை யிக்கவியிற் கூறுகின்றார்.]

பங்க யாசனன் முதற்பல தேவரும் பாருள பெரியோருங்  
கங்கை யாதியாங் தீர்த்தமுங் தேசமுங் காலமு மறைநாலு  
மங்க மாறுமங் திரங்களுங் தவங்களுங் மசத்திய மெனச்செரன்னு  
லெங்க ணைபக னையத னற்குற்ற மில்லையோ மொழியிரே.

(இ - ஸ்.) பங்கயாசனன் முதற் பலதேவரும் பாருள பெரியோரும் (எ-து) - தாமரைமலை யிடமாகவுடைய பிரமன்முதலிய பற்பலதேவரும் பூமியிலூள்ள சான்றேர்களும், கங்கையாதியாங் தீர்த்தமுங் தேசமுங் காலமு

## சந்தேகந் தெளிதல்படலம்.

உகந

மன்றாலும் (எ-து) — கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களும் காஞ்சி முதலிய புண்ணிய ஸ்தலங்களும் சிவராத்திரி ஏகாதசி நவராத்திரி நோன்பு கார்த்திகை முதலிய புண்ணிய காலங்களும் நான்கு வேதங்களும், அங்க மாறு மந்திரங்களுங் தவங்களு மசத்தியமெனச் சொன்னால் (எ-து) — சந்தச கற்ப வியாகரண முதலிய வாறங்கங்களும் ஏழுகோடியாக விரிந் துள்ள மூல மந்திரங்களும் காமியம் நிட்காமிய மென்னுங் தவங்களில் லொல்வொன் றனேக பேதங்களா நிற்றலிற் றவங்களும் ஆகிய விவையனைத்தும் பொய்யென்று சொன்னால், எங்கனுயகனே யதனுற் குற்ற மில்லையோ மொழியிரோ (எ-து) — எமக்குக் குருவாக வெழுந்தருளிய நாயகனே! பொய்யென்று சொல்வதனுற் குற்றங்கள் சம்பவித்தற் கிடமில்லையோ இதனை விளங்கத் தெரிவித்தருளும் (எ-று).

பங்கயாசனன் முதலென்றதனால் பிரமா விஷ்ணு முதலிய பஞ்ச கர்த்தாக்களு மெனப்பெற்றார். இக்கவியில் வந்திக்கத் தக்கவைகளையே மித்தையாகு மென்றெழுத்துக் காட்டவின், இது எடுத்துக் காட்டனி. ஏனைய காலங்களையும் தேசங்களையும் மருத்தங் கூறின், வழுத்தற் குரியதன்றும் வழுத்தற் குரியதாக்கின், இந்த அருத்தங்க எல்லாங் தாமேயமையும். ஏனையும் மிங்கனமே.

• (க-து.) அனைத்துஞ் சத்திய மென்பவர் பலர். மித்தை யென்பவர் ராயர். இது யாவருக்குங் குற்றமா முடியுமே யிதற்கென்செய்து மென வினை வினை வென்பது. அனைத்து மித்தையெனல் தனக் குடன்பா டன்றெனக் காட்டின வென்க.

கூட - கவி. அ - கை.

[அனைத்தும் பொய்யெனல் குற்ற மன்றென  
விக்கவியிற் கூறுகின்றார்.]

சொற்ப னந்தனிற் கண்டதைப் பொய்யென்று சொல்வது பிழையானு, லற்ப மாயையிற் ரேண்றிய சகங்களை யசத்தெனல் பிழையாமே, சொற்ப னந்தனிற் கண்டதைப் பொய்யென்று சொல்லா மெனின்மைந்தா, வற்ப மாயையிற் ரேண்றிய சகமௌ மசத்திய மெனலாமே.

(இ-ன.) சொற்பனந்தனிற் கண்டதைப் பொய்யென்று சொல்வது பிழையானால் (எ-து) — ஒருவன் தன் கணவிற் கண்டதைப் பிறனுக்குக் கொல்ல அவனாது பொய்யெனச் சொல்ல கணவு கண்டவ னதற் குடன்படாமல் நீ சொன்னது தப்பெனச் சொல்லாகு மெனின், அந்பமாயையிற் ரேண்றிய சகங்களை யசத்தெனல்பிழையாமே (எ-து) — இயல்பாகவே யனுவாயுள்ள மாயை காரணமாகவுதித்த வுலகங்களை வேதங்களும் மகான் கஞ்சம் பொய்யெனக் கூறுவது தப்பாகலாமே, சொற்பனந்தனிற் கண்ட

தைப் பொய்யென்று சொல்லாமெனின்(எ-து) — தப்பென்று சொல்வது தகாது கணவிற் கண்டதைப் பொய்யென்றே சொல்லாமென்பையா யின், மைந்தா வற்ப மாணையிற் ரேன்றிய சகமெலா மசத்திய மென லாமே (எ-து) — ஞானபுத்திரா! இன்னதெனக் கணித்தற் கற்பமாயுள்ள மாணை காரணமாக வதித்த வெல்லா உலகங்களையு மையமின்றிப் பொய் யெனக் கூறலாமே (எ-று).

நிலையன்றி யப்போ தப்போது வெல்வேருகத் தோற்றுஞ் சொற்பனக் காட்சி போல்வதா என்று மொருபடித்தா நிலையாயுள்ள வுகம்? எனக் கங்கை வரின், மெய்யே; அந்தக் காட்சிக்கு மின்தக் காட்சிக்குஞ் சுயம்பு யாது? அதுவு மிதுவு மனே கற்பிதமன்றி வேறு யாது? கனவினனவும், நனவிற் கனவு மெங்கே? காட்சியு மிங்வன்மன்றே. இவ்வுகம், சாக்கிரா வஸ்தை யுள்ளாவும். அவ்வுகம், சொற்பனேவஸ்தை யுள்ளாவும். இவ் விரண் டவஸ்தையு மற்றிவானை யன்றி யில்லை; இவ்விருவித வுகமும், இவ் விரண் டவஸ்தை யன்றி யில்லை; இவ்விருவகை யவஸ்தையும், இவ்விருவகை யுலகமுஞ் சுழுத்தியிற் கண்டிலம். இம் மூன்றவஸ்தையு மறி வா ஜை யன்றி யொன்றி லொன்றின்றிச் சகடக்கால்போல் மாறுவதைத் தினங் தோறுங் காண்கின்றனம். இங்ஙனமாய நிலைகளை யுன்னவுங் தெரியாது, பிறர் சொல்லினுஞ் செவி சாய்க்கவுங்தெரியாது, இவ்வளவுதிறமையற்றவர் கள் கேட்குஞ் சங்கைக் குத்தரம் பஞ்சமோ, கூறுதும். “எப்பொரு ஸெத் தன்மைத் தாயினு மப்பொருள், மெய்ப்பொருள் காண்பதறிவு” என்னு மின் நெறிச் செல்பவரோ? எப்பொரு ஸெத்தன்மைத் தாயினு மப்பொரு ஸப்படி காண்பதறிவு என்னு மின்கெறிச் செல்பவரோ? சங்கைசெயப் புகுஞ்தோர். அங்கெறிச் செல்பவராயி னிங்ஙனங் கேளார். இங்கெறிச் செல்பவராயின் கேட்பர். எங்ஙனமெனில், அவர்கள் பொருளோப் பொருளாக வறிபவர்கள். இவர்கள் பொருள்வுற்றைப் பொருளாக வறிபவர்கள். இவர்களுக்கு விடையென் சொல்லினு மவிசாரிக்குப் புத்தி சொல்வது போலும். இவர் பேதவாதம் அபேதவாத மித்தகைய தென வறியார். கண்டதே காட்சி கொண்டதே கோலமென்போர், புறழுகாட்டமின்றி யகருக நாட்டங் கேட்டு மற்றியா ஞானிகள். இவரிடுஞ் சங்கை யிவர்போல்பவர் மதிப்பதன்றி யறிஞரெங்ஙன மதிப்பர்? இது நிற்க.

(க-து.) உலகம் சொப்பனம் போறவிற் குற்ற மன்றென்பது. இவ் வுவமை தக்கதெனக். சொப்பனத்திற் சுகித்தாற்போலு மில்வுகிற் சுகித் தல், துக்கமெனக் காண்ளாவும்.

கந - கவி. ஆ - கை.

[இன்னு மதனையே வற்புறுத்தப் பொய் யிங்கெனவும் மெய் யிங்கெனவு மிக்கவியிற் கூறுகின்றார்.]

பொய்பை மெய்யென்ற மூடர்புன் ணியரென்று புசாணங் கூப் பிடுமானுன், மெய்யை மெய்யென்ற ஞானிக்குக் குற்றங்கள்

விதித்தசாத் திரமுண்டோ, பொய்ய தேதெனி னமரு புங்களாம் பூதமா கியமாயை, மெய்ய தேதெனிற் சச்சிதா னந்தமா வியா பிக்கு மாண்மாவே.

(இ-ன.) பொய்யை மெய்யென்ற மூடர் புண்ணீய ரென்று புராணங்கூப்பிடுமானால் (எ-து) — செகசிவபரமென்னும் பொய்யைப் பொய்யென்றறியாது மெய்யென்றறிந்தார் மூடரன்றே இவர்கள் செய்த அன்னதான முதலிய முப்பத்திரண் டறங்களாலும் சிவ கயிங்கிரிய முதலிய தவசிரேஷ்ட டத்தாலும் பதினெண் புராணங்களு மிவர்களைப் புண்ணீயவான்களென்று விடாது கோஷிக்குமானால், மெய்யை மெய்யென்ற ஞானிக்குக் குற்றங்கள் விதித்தசாத் திரமுண்டோ (எ-து) — காரணகாரிய ரகிதமாய தியாதோ அஃதன்றே மெய்யென்த்தகுவது அதனைச் சொல்லாலேலாது விசாரத் தெளிவா வேற்பதன்றே ஞானம் அங்ஙனமாய ஞானத்தை யுடையா ரன்றே ஞானிகளெனப் படுவோர் இவர்களன்றே மெய்யைமெய்யென்ற ஞானிகள் இவர்கள் மெய்யை மெய்யென்றதனை விவர்கள்மேற் குற்றம் விதித்தற் கிடமுண்டோ? இவர்கள்மேற் குற்றங்கள் விதித்தசாஸ்திரமேனு முண்டோ? இல்லையே இதுநிற்க பொய்யாவ தினையதெனவும் மெய்யாவ தினையதெனவும் இனிக்குறுதும் அதனைக் கேளுதி, பொய்ய தேதெனி னமருபங்களாம் பூதமாகிய மாயை (எ-து) — பொய்யெனப்படுவே தியாதெனில் நாமருபங்களாக வெங்கனும் விரிந்துள்ள பஞ்சபூத மெனப்படுவ தாகிய மாயையாம், மெய்ய தேதெனிற் சச்சிதானந்தமா வியாபிக்கு மான்மாவே (எ-து) — மெய்யெனப்படுவ தியாதெனில் சத்து சித்து ஆன ந்தமென்னு மிலக்கணமே வடிவா யெங்கனு நிறைந்துள்ள வான்மாவாம் (எ-று). ஏ - ஸற்றகை.

பிரத்தியட்சமாயுள்ள சகங்காரண மாகவன்றே, அப்பிரத்தியட்சமான சிவேசர்களுண்டெனக் கோடல். விகாரத்தைச் சுயம்பெனக் காட்டா துலகைக் காட்டில், ஏனைய விரண்டையுங் காட்டலாம். அங்ஙனமொருவரு மின்றே. சொன்மாத்திரத்தானும், தோற்றன்மாத்திரத்தானும், இம்மூன் றஞ் சத்தென் றேற்பதைவிட மித்தையென் றேற்பது மனமலையாமைக் கும், சஞ்சல மஜுகாலமுக்கும், உள்ளக்களிப் பகலாமைக்கும், தானே தானே . தற்கும், இடம்பெறு மன்றே? இங்ஙனமாய பலனுக்கண்றே, சற்கிருத்திய மாதிதொழில் புரிவது. இவற்றைப் புரிவதைவிட வுலகைமித்தை யென்றுன் னுவது மாத்திரஞ் செய்யி னிப்பய னைத்தையு மிம்மையிற்றுனே யனுப விக்குதுமே, இது வள்ளங்கை நெல்விக்கணிபோலாமே, இங்ஙன்மை யறி யாமைபற்றிப் பொய்யை மெய்யென்ற மூடரெனவும், சகமாகத்தோற்று வதும், அன்றுகத் தோற்றுவதும் அறிவன்றே, இது வன்றே மெய்; இத ஜையன்றே மெய்யெனக்கோடல்; கொண்டபடி கண்டவரன்றே மெய்ஞ் ஞானிகள், காணுதாரன்றே போலி ஞானியர். இவரைப் போனி ஞானியரெனக் குறிக்கவன்றே முன்னர்க் “கண்டறிந்து ஞானம்” என்றது. இவ

ந்தை யெல்லாங் கருதி மெய்யை மெய்யென்ற ஞானியெனவும், இவர்களை மூடாக்களென்ற கென்னை யேதுளது. இன்றுதலின், ஞானிக்குக் குற்றங்கள் விதித்த சாஸ்திர முன்டோ வெனவுங் கூறினார். பொய்யாகிய சக்சிவ பரங்களைப் பொய்யென்றது, குணவாகுபெயர். மெய்யாகிய ஞானத்தை மெய்யென்றதாக மின்வளமே. ஞானமன்றி யில்லையாதலின், மெய்ய தான் மாவென்று ரெனக்கொள்க. சக்சிதானாந்த மான்மா வெனவே அசிர்த சடதுக்கம் பிறவெனக் கண்டாம். சக்சிதானாந்தமே யசிர்த சட துக்கமாகத் தோற்றலன்றி யயலன் தெனச் சோதனையாற் காணுதி. எங்ஙன மெனில்; ஒன்று சொல்லுதும். ஓர் பாறையாகிய கருங்கல் உள்தோ? இலதோ? உள்தெனில், சுயம்பாகவேண்டும். சுயம்பெனில், உளி முதலிய கருவிக ளாற் சேதிப்பதற் கியையா திருக்கவேண்டும். இயையுமெனில், சுயம்பென்ன திருக்கவேண்டும். இயைந்தபோதன்றே தூளாகக் காணும். இப்போது சுயம்பென்ன லாகாதா வெனின், அந்தத் தூள்களின் கையோகமே பாறையாகத் தோற்றலன்றி யிப்போதும் வேரூகக் கூறற் கிடமுள தோ? இன்றே. தூளையன்றிப் பாறை யெங்கே? நமது நாட்டாக் தூளாகியக் கண் பாறையின்மையும், ஆகாவிடத் துண்மையுமாகக் காண்ப தென்னை? நாம் சத்தாகக் காணில் சத்தாகவும், அசத்தாகக் காணில் அசத்தாகவுங் தோற்றவின், நமது சத்தைக் கொடுத்துப் பார்ப்பதற்கும் சத்தாகத் தோற்று வதே யன்றி வேறென்னை யுனது. இதுவே தீர்வென்ற்கு மெய்ய தேதை னில் சக்சிதானாந்தமா வியாபிக்கும் ஆன்மாவே யென்றார்.

(க-து.) பொய் மெய்யிலக்கண மித்தகையதென வுணர்த்தியதென் பது. பொய்யை மெய்யெனு மாவுஞ் சென்மமே. அஃதாவது: உருவ மாக வேனு மருவ மாகவேனும் பாவித்தல். வஸ்து இங்ஙன மன்றுதலானும் தன்னை யகலாத்தை விட்டித் தனக் கயலாகக் கருதி யெட்டத் தவம் புரியி னும் அணித்தாதற் கியைவதன் றுதலானும், தன்னைத்தான் தேடிக்காணுதாவும் தான் தனக் கயலாக முடியும். பரமு மயலாக முடியுமெனக் கூற வேண்டுமோ! இதனைவரே, அருள், பறை, ஆனந்தம், ஆனந்தாதீதமென் பலற்றைத் தன தனுபூதி விலாசமெனக் காணுது, சிவானுபூதி விலாசமெனப் பராக்காயினர். அங்குக்தானின்றே? இன்றெனில் அங்ஙன மனுபவிததல் தானன்றே? அங்குந் தன்னை யாயாமல் விட்டுவிட்டார்களே. இவர்களுக் கெங்கோதான் முடிவுண்டு? இல்லையே. பந்தத்தி லயல் நாட்டம்போல முத்தியிலு மயஞாட்ட மென்னி னிது ஞானமாகுமா! தன்னை விட்டுவிட்டார்களே, மானிட சென்மத்தில்தானே கண்டுபிடிக்க வேண்டுமோ. “இப்பிறவி தப்பினு லெப்பிறவி வாய்க்குமோ.” இதற்கென்செய்தும் யாமறிக்க வும். ஆன்மாவே யுண்மை யென்றனரே யின்நூலாகிரியர். இதையாவதுவிசாரித்துத் தெளியாதது செல்லக் கல்வி மதர்ப்பு. பொய்யென்பதுமாயை. இதனைச் சத்தியென்றை வகையாகக்கிடமெய்யென்றனர் மூடரெனினும்மையும். ()

கூர - கவி. அ - கை.

[அனைத்து மாயாகாரியமெனக் கூறி மித்தையென்றீர்; அம்மாயா விலக்கணத்தையும், அதன்து பேதா பேதங்களையும் தெரிவிக்க வேண்டுமென, அறவகையாக வினாவிலை யிக்கவியிற் கூறுகின்றார்.]

மாயை யென்பதே துடையரா ரெப்படி வந்தது வருவானேன், மாயை யென்பது பிரமத்தின் வேறெனின் வஸ்துவு மிரண்டாமே, மாயை பென்பதும் பிரமமு மொன்றெனின் வஸ்துவும் பொய்யாமே, மாயை யென்றமே கங்களுக் கொருசண்ட மாருத குருமூர்த்தி.

(இ-ஷ.) மாயையென்பதே துடையரா ரெப்படிவந்தது வருவானேன் (எ-து)-மாயையென்பதியாது? அதனைச் சுதந்தரமாக வடையார் யாவர்? அது வந்தவகை யெங்வனம்? வருதற்கேதென்னை, மாயையென்பது பிரமத்தின் வேறெனின் வஸ்துவுமிரண்டாமே (எ-து)-மாயையென்பது பிரமவஸ்துவி னின்றும் வேறூயதெனின் ஆப்போது வஸ்து இரண்டெனக் கொள்ளப்படுவதாமே, மாயையென்பதும் பிரமமுமொன்றெனின் வஸ்துவும் பொய்யாமே (எ-து) — ஆயின் மாயையென்பதும் பிரமவஸ்துவு மொன்றெனக் கூறலாமேயெனின் மாயையைப்போலப் பிரமவஸ்துவும் பொய்யெனக் கொள்ளப்படுவதாமே, மாயையென்ற மேகங்களுக் கொரு சண்டமாருத குருமூர்த்தி (எ-து) — மாயையென்ற மேகங்களுக்கெல்லா மோர் பிரசண்ட மாருதம் போன்று விளங்குபவராகிய குருமூர்த்தியே (எ-று).

இங்வன மாயையைப்பற்றி யறவகையாக வினாவின னென்பது. அறி வே பிரமம், அறியாமையே மாயை. அறிவையன்றி யறியாமை வேறூயின் பிரமத்தையன்றி மாயை வேறூகலாம். யாது காரண காரியங்கட்கு முடன் படாமையினையதென்றுணர்தல் அறிவு, உணராமை அறியாமை. யாதுண் மையை யுணர்கின்றதோ, அதுவே யுணராததால் அறிவே யறியாமையா யிற்று. அறிவையன்றித் தெளிவும், மூடமூம் வேறின்மையின், இவ்விரு வினைக்கும் வினைமுதல், அறிவாயிற்று. அறிவாகவே இரண்டெனப்படாது ஒன்றெனின், அறிவையன்றி யறியாமை யிருக்கவேண்டும். இன்றுதலின் பிரமத்துக்கெண்ணது, பிரமத்தினென்றார். மாயை யென்பதும் பிரமமு மொன்றெனில் வஸ்துவும் பொய்யாமே யென்றது: இன்மைப் பொருளுக் கே யியைதற்பாலது மாயையாதவி னதஞேநு பிரமத்தையுஞ் சேர்த்தேக் மெனின், அதற்குரிய வின்மைத்தன்மை யிதற்கு மெய்துமென்ற கென்க. சண்டமாருதம் - பெருங்காற்று. மாயையென்ற மேகங்க ளென்பது, உருவகம். சண்டமாருத குருமூர்த்தி யென்பது, உவமைத் தொகை.

(க-து.) மாயையைப்பற்றி யறவகையாக வினாவின னென்பது. இது தொகுத்துச் சுட்டலென்னு முத்தி.

(கூர)

காடு - கவி. அ - கை.

[மேலறுவகை வினாவினுள், இக்கவியி னன்குவகை வினாவுக் குத்தரங் கூறுகின்றார்.]

அதனையின்னதென் ரூரைத்திடப் படாமையா ஸ்வாச்சிய வடிவாகு, மிதுதனக்குள தூடலியா னுலகுமெய் பெறுமவ ருடை யோர்கள், கதையி லாதபொய் வந்ததிப் படியென்று கண்டபே ரிலைமைந்தா, விதன மாயையேன் வந்ததென் ரூற்புத்தி விசாரமற் றதனுலே.

(இ-ள்.) அதனையின்னதென் ரூரைத்திடப்படாமையா ஸ்வாச்சியவடி வாகும் (எ-து) — அம்மாயை யித்தகையதென் றியாவரானு மளவைகளா வெட்டிச் சொல்லப்படாததனை லஃதவாச்சிய வடிவமெனப்பவெதாம், இது தனக்குள தூடலியானுலகு மெய்யெனு மவருடையோர்கள் (எ-து) — இது தனக்குள சொந்தம் இவ்வுடலேயான் இவ்வுலகஞ் சத்தியம் என்னுங் திட ஞானமுடையா ரெவரோ அவர்களே யம்மாயை யுடையோர்கள், கதை யிலாத பொய்வந்த திப்படியென்று கண்டபேரிலை மைந்தா (எ-து) — ஞான புத்திரா! கதை கட்டிச்சொல்வதற்கு வழியொன்றுமில்லாத பொய்யாகிய மாயை யின்னவிதமாக வந்ததென்று கண்டவர்க் களாருவரு மில்லையே, விதனமாயை யேன்வந்ததென்றாற்புத்திவிசார மற்றதனுலே (எ-து) — வித னத்துக்கே யிடமாயுள்ள மாயையானது என் வந்ததென்றால் ஞானவிசா ரணை செய்யும் விடாருமயற்சி சிறிதுமில்லாததினால் (எ-று).

அவாச்சியவடிவம், தனக்கெனச் சொருப மொன்றில்லாமை. இது தனக்குளது, மமகாரம். உடலியான், அகங்காரம். பொய்யை மாயையென் றது, காரணவாகு பெயர். தாய்தந்தை வந்தவரிசை வகையாதி தொடங்கிச் சொல்லுதற் கெட்டாமையால், கதையிலாத பொய்யெனவும், உலகை மெய் யென நம்பினே ருயிர்விடுங்கால். உலகை விடுதற்கிட்டஞ் சற்றுமின்றி வகைவராதலால், விதனமாயையெனவுங் கூறினார். புத்தி விசாரமறுதல், தன்னைத்தானுள்ளவா ரூராய்தலின்கை. மாயையூங்க கதைகட்டிச் சொல் பவரும், அதனை மெய்யெனக் கேட்பவரும், அவிவேகியர். எங்ஙன மெனில் தன்னைத் தானுள்ளவா ரெட்ட வகையறியா ராதவி னென்க.

(க-து.) நால்வகை வினாவுக்கும் நால்வகை விடைகேரே கூறினுரென் பது. இது தனக்குளவுடலினை லுலகு மெய்யெனப் பாடமு முண்டு. அறு வகை வினாவிருக்க ஜவகை வினாவெனவும் அறுவகை விடையிருக்க ஜவகைக் விடையெனவுங் கொண்டைரை கூறுவ தென்சிறப்போ யாமறிலெம். இது நிற்க. இவ்வினு விடைகள், சிரனிஹறப் பொருள்கோள். ஏது? ஆர்? எப் படி வந்தது? வருவானேன்? இரண்டாமே? பொய்யாமே? இவை வினாவோ? அன்றே? வினாவெனின், ஆருதற்குத் தடையென்னை. அவாச்சிய வடிவா

## சந்தேகந்தெளிதல்படலம்.

உக்கு

கும், உடையோர்கள், கண்டபேரிலை, பத்திவிசாரமற்றதனால் வந்தது. இவை விடையோ? வினாவோ? விடையெனின், நான்காதற்குத் தடையென்னை? வினா விடையென வறியார்போலும்.

(கடு)

கூகு - கவி. அு - கை.

[வஸ்துவு மிரண்டாமே யென்னு மைந்தாம் வினைவிற்கு விடை யிரண்டு கவியினுங் கூறப்படுகுந்தார், இக்கவியில் பிரமதி திற்கும், திரிசியங்கட்கும், இடையிலோர் சத்தி யுண்டெனக் கூறுகின்றார்.]

அருவ மாகுமா யாவிவித் தைகள் விளையாடுமுன் தெரியாவே யூருவ மாம்பல கந்தர்ப்ப சேனையா யுதித்தயின் வெளியாகும் பிரம சத்திக ஓனந்தமா மதைக்கண்டு பிடித்திடல் கூடாதே பரவு பூதங்கள் கண்டனு மானத்தாற் பலருக்கும் வெளியாமே.

(இ-ஆ.) அருவமாகுமாயாவி வித்தைகள் விளையாடுமுன் தெரியாவே (எ-து) — இந்திரசாலஞ் செய்வேன் தனது வினைதங்காட்ட விளையாடு தற்குமுன்னரே ஒருவர் கண்ணுக்கும் புலப்படா தருவமா நின்றுள்ள தனது வித்தைக ளௌங்வனங்காணப்படும் காணப்படாவே, உருவமாம்பல கந்தர்ப்ப சேனையாயுதித்தயின் வெளியாகும் (எ-து) — அவை பிரத்தியட்சத் திற்குருவ மாக்காண்டற்குரிய பற்பல விசித்திர கந்தர்ப்ப சேனைகளாய்த் தோன்றிய பின் யாவருக்குங் காணப்படும், (அதுபோல) பிரமசத்திக ஓனந்தமா மதைக்கண்டு பிடித்திடல் கூடாதே (எ-து) — பிரமத்திற்குரிய சத்தி பேதங்க ஓனந்தவிதமாம் அதனைக் கண்டுபிடித்தல் யாவராலுங் கூடாது, (உற்றெங்வனமெனின்) பரவு பூதங்கள் கண்டனுமானத்தாற் பலருக்கும் வெளியாமே (எ-து) — எங்குமா வியாபித்துள்ள பஞ்சபூதங்களைக் கண்டு அதுகாரணமாக வனுமானிக்கு மலுமானத்தினால் சகலருக்கு மிருப் பதாக விளங்கும் (எ-து).

கண்டனு வித்தலாலெனப் பாடமுழுண்டு. அருவமாகும் வித்தைக ளௌநமுடிக்க. மாயாவி, பிரமம். வித்தைகள், சத்திகள். கந்தர்ப்பசேனை, பூதங்கள். இவை யுபமான வுபமேயங்கள். அனுமானம், பலருக்குமென்னு மிவிவிரு மொழிகளையு மீரிடத்து மொட்டு. மாயாவி வித்தைகள் கந்தர்ப்ப சேனைகளா வனுமானித்தல் போன்று, பிரமசத்திகள் பரவு பூதங்களா வனு மானிக்கப்படுமென வுணர்க. பிரமசத்திக ஓனந்த மென்றது: இச்சாசத்தி கிரியர்சத்தி, ஞானசத்தி, ஆதிசத்தி, பராசத்தி யென வைந்தாம். இவற்று ளோல்வொன்று மென்னிறந்த பேதங்களாதல் பற்றியென்க. இவை சோதனையாற் தெரியலாம்.

(க-து.) இவ்வுபமானவுபமேயத்தால் சத்திகளிருப்பை யவற்றின் காரி யங்களா வறியலாமென்பது. அதிகுக்குமமான வித்தைகளைல்லாம், அறிவு

துட்ப மேவிட மேவிடக் கண்டுகொண்டே வருவதை யிப்போது பிரத்தி யட்சத்திற் காணலாம். (கக்)

கூன - கவி. அ - கை.

[வித்தைகள் போலச் சத்திகள் காரியகாரணமாயிருந்தும், ஆதார வாடேயங் காணப்படுமாறுபோலத் தான் காணப்படா வென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

காரி யங்களுஞ் சத்தியா தாரமுங் கானுமற் றதுமாயம் பாரி னின்றமா யாவியுஞ் சேனையும் பார்ப்பவர் கண்கானும் வீரி யங்திகழ் வித்தையா யினசத்தி வெளிப்படா ததுபோலப் பேரி யற்பிர மத்துக்கு முலகுக்கும் பிறிதுசத் திகளுண்டே.

(இ-ா.) காரியங்களுஞ் சத்தியாதாரமுங் கானுமற்றுமாயம் (எ-து) — சத்திக்குக் காரியங்களும் காரணமும் எவர்க்குங்காணப்படும் ஏனையசத்தி யோ சற்றுங் காணப்படாது, (எங்ஙனமெனில்) பாரினின்ற மாயாவியுஞ் சேனையும் பார்ப்பவர் கண்கானும் (எ-து) — பூமியிலில்வித்தைகளை விளையாதிக்கொண்டிருந்த இந்திரசாலஞ் செய்வோனும் அல்லினாயாட்டாற் காணப்படுஞ் சேனைகளும் வேடிக்கை பார்க்கப் புறப்பட்டவர்க்கு நேரே காணப்படும், வீரியங்திகழ் வித்தையாயின சத்தி வெளிப்படாததுபோல (எ-து) — இலையாத வீரத்துவத்தால் விளங்குகின்ற வித்தையாகிய சத்தி யானது காணப்படாது எங்ஙனமோ வங்ஙனமே, பேரியற் பிரமத்துக்கு முலகுக்கும் பிறிது சத்திகளுண்டே (எ-து) — மிக்க விலக்கணங்களையே யியல்பாக வுடைய பிரமத்துக்கும் உலகத்துக்கு மிடையே சில சத்திகள் பிறிதாக விருக்கின்றனவே அவை காணப்படுமா காணப்படாவே (எ-று).

சத்திக்காதாரம் பிரமம். ஆதேயம் உலகம். மாயாசத்தியைத் தவிர வுலகிருக்குமாயின், பிரமத்தைத் தவிர மாயாசத்தி யிருக்கலாம். எங்ஙனம் அறியாமை யன்றி யுலிகிருக்குமாயின், அறிவையன்றி யறியாமை யிருக்கலாம். இல்லையெனின், வஸ்துவுமிரண்டாமேயெனல் கூடாது. மாயாவியும் சாலக்காட்சியும் பிரத்தியட்சம். வித்தை யப்பிரத்தியட்சம்; அதுபோலப் பிரஹ்மமும் உலகமும்பிரத்தியட்சம். மாயாசத்தி யப்பிரத்தியட்சம். சத்தியா சாரமுமெனப் பாடமு முண்டு. இங்கே யாசாரமு மெண்பது பொருந்தாது.

(க-து.) மாயாசத்தி பிரமத்தைத் தவிர வேறின்மையா விரண்டு வஸ்து வாகாவென்பது. பிரமப்பிரதிபலனமே சத்தியென வறிக. (கள)

கூஞ - கவி. அ - கை.

[ஆரூம் வினாவிற்கு விடை யிக்கவியிற் கூறுகின்றார் ]

சத்தி சத்தைனைத் தவிரவே றன்றுகாண் சத்தனை மாயாவி வித்தை காட்டிய விந்திர சாலம்போய் வித்துவா னும்போலப் புத்தி மைங்கனை சத்திமா னகிய பூரண வான்மாவாம் [யே. வத்து நிர்ணயங்கு சொன்ன தீட்டாந்தத்தின் வழிகண்டு தெளிவா

(இ-எ.) சத்திசுத்தனைத் தவிரவேறன் றுகாண் (எ-து) — சத்தியானது சத்தனைத்தவிர வேறேருர்முதலன்றெனக்கானுதி, சத்தனைமாயாவிலித்தை காட்டிய விந்திரசாலம்போம் வித்துவானும்போல (எ-து)-சத்தனைகியமாயா வித்தைசெய்வோன் தனதுவித்தையினுற்காட்டிய இந்திரசாலவிலேதுக்கா ட்சிகணீங்கியவிடத் தும் நீங்காதுளின்ரேன்வித்துவான்மாத்திரமாகுமாறு போல, புத்திமைந்தனே சத்திமானுகியபூரணவான்மாவாம்வத்துளிர்ணயஞ்சு சொன்னதிட்டாந்தத்தின் வழிகண்டுதெளிவாயே (எ-து)-அறிவுள்ளபுத்தி ரா! சத்திமானெனப்படும்பரிபூரணமாநிறைந்துள்ளஆத்மவஸ்துங்கசயத்தை முன்சொன்னதிருஷ்டாந்தமுறையைக்கண்டு தெளிந்துகொள்ளுதி(எ-து).

இந்திரசாலம் வித்தையைத்தவிர வில்லாவாறுபோல, வித்தையும் வித்துவானைத்தவிர வேறின்று மென்பதெங்குனமோ வங்குனமே, உலகமும் மாயாசத்தியைத் தவிரவின்றும். மாயாசத்தியும் சத்தனைகிய வான்மாவைத் தவிரவேறின்றும். வேறின்றுகவே, இருப்பது ஆன்மாமாத்திர மென்றுயிற்று. ஆகவே, வித்தையிருந்தபோதுமில்லாதபோதும் வித்துவானிருக்குமாறு போன்று, மாயாசத்தியிருந்தபோது மில்லாதபோது மாத்மாவிருக்குமெனப் பெற்றும். பெறவே, வித்தை, ஆபாசதர்மம்பெற்றுந்தபோல வித்துவானுபாசதர்மம் பெற்றுன்னல்லன். அதுபோல, மாயாசத்தியாபாச தர்மம்பெற்றுந்தபோலச், சத்தனைகியவான்மா ஆபாசதர்மம் பெறுவாறுகண்டாம். காணவே மாயையைப்போல, ஆன்மா பொய்யென்றெனத் தெளிந்தாம்.

(க-து.) வஸ்து மாயையைப்போலப் பொய்யென்றென்பது. போகவே ன்றது, போயென்றுயது காலமயக்கம். ஆன்மாவின் வஸ்துவெனின், கீழ் மைப்பொருள்தற்கிடமின்று. ஆதலின் ஆன்மாவாம்வஸ்துவென்றும். சில பிரதியில், இந்திரசாலம் பொய் வித்துவான் மெய்போல, என்றிருக்கின்றது. அங்குனம் பொருள்கொள்ளினு மமையும். (க-ஈ)

கக்க - கவி. அ - கை.

[முன்னர் மாயையென்பது பொய்யெனக்கூறிப் பின்னர்ப்பிறிது  
சத்திகளுண்டேயெனக் கூறுவதென்னை கொலோவென்ற  
வினாவிற்குத்தர மிரண்டுகவியானுங் கூறப்படுகுஞ்தா ரிக்  
கவியிலுண்டென் நேற்காவிடில் சராசரங்கட்குச்  
சுபாவங்கள் வேருமேயெனக் கூறுகின்றார்.]

இல்லை யாகிய சத்தியை யுண்டென்ப தெப்படி யெனக்கேட்கிற், புல்லை யாதியா மீசேதனப் பொருளொலாம் பூத்துக்காய்ப் பனபாராய், நல்லையாமக னேயதிற் சிற்சத்தி நடந்திடா திருந்தக்கால், தொல்லை யாய்வருஞ் சராசர வுயிர்க்கெலாஞ் சுபாவங்கள் ஓவருமே.

(இ-ஈ.) இல்லையாகிய சத்தியையுண்டென்ப தெப்படியெனக் கேட்கில் (எ-து)-மித்தையாகிய மாயாசத்தியை மீண்டுமூண்டென்பதெங்னனங்கூடுமெனக் கேட்டபையாயின், புல்லையாதியா மசேதனப் பொருளெலாம் பூத்துக்காய்ப்பனபாராய் (எ-து)—புல்லையாதியாகவுடையசுடப்பொருள்களைன்றும் புட்பித்துக்காய்கிண்றவைகளைக் காணுதி, நல்லையாமகனேயதிற் சிற்சத்தி நடந்திடாதிருந்தக்கால் (எ-து)—சற்புத்திரா! ஒவ்வொன்றிலுஞ் சிற்சத்தியானது வியாபியாதிருக்குமாயின், தொல்லையாய் வருஞ் சராசர வுயிர்க்கெலாஞ் சுபாவங்கள்வேருமே (எ-து)—தொன்றுதொட்டு விடாதுவருகின்ற சராசரமானின்றுள்ள வுயிர்களுக்கெலாஞ் சுபாவங்கள் வெவ்வேரு முடியுமே (எ-று).

சேதனம், அறிவு, அசேதனம், அறியாமை. இங்கேநடக்குதல், வியாபித்தல். சரம், அசைவு. அசரம், அசையாமை. சராசரவுயிர்களி வெதைதற் கேதேதியல்போ, அங்ஙன மங்ஙனமாவது சிற்சத்தியின் தன்மையெனக்காண்க. சீர்மிகுமாதலி னாலிதிலென வடுக்காது நின்றனர்.

(க-து.) சமஸ்தமுஞ் சிற்சத்தியை யாதாரமாகக் கோடலின் தத்தஞ் சுபாவத்தினின்றுமாருதென்பது. அனைத்துஞ்சிற்சத்திலிலாசமாதலின்சிற்சத்தியுண்டெனப்பெற்றும். சத்தியுண்டெனல் பக்கர்முகத்தாலென்க. (கக)

கால் - கவி. அ - கை.

[அனைத்துஞ் சிற்சத்தினியமத்திலைல் தத்தமியல்பைவிட்டு மாருததை யிக்கவியிற் கூறுகின்றார்.]

கருப்பை முட்டையுட் பறவைகள் பலனிறங் கலந்தசித் திரம்பாரா யருப்ப மாஞ்சத்தி நியமமில் லாவிடி வரசிலா நகர்போலாம் நெருப்பு நீர்களாங் கசப்புமே மதுரமா நீசனு மறையோதும் பொருப்பு மேகமாங் கடலெலா மண்களாம் புவனமிப் படிபோமே.

(இ-ள.) கருப்பைமுட்டையுட் பறவைகள் பலனிறங்கலங்த சித்திரம்பாராய்(எ-து)-கருப்பையிலிருக்கு முட்டைக்குள் பட்சிகள் பலனிறங்கலங்திருக்கின்ற விழேஞ்துசித்திரங்களாயிருப் பதைக்காணுதி, அருப்பமாஞ்சத்தி நியமமில்லாவிடி வரசிலாநகர்போலாம்(எ-து)-உணர் தற்கரிதாகியசிற்சத்தியினியமமில்லாவிட்டால் அரசனில்லாத பட்டணம்போல வொழுங்கற்றங்கிலையினதாகமுடியும், நெருப்புநீர்களாங் கசப்புமேதுரமா நீசனுமறையோதும் (எ-து)–(எங்ஙனமெனில்) நெருப்பு சலமாகவும் கசப்புத் தித்திப்பாகவும் சண்டாளன் வேதாத்தியயனஞ்செய்வதாகவும்முடியும்,பொருப்புமேகமாங் கடலெலாமண்களாம் புவனமிப்படிபோமே (எ-து)–மலைகள் மேகங்களாகவும் சமுத்திரமுழுதும் மண்களாகவுமாம் இதுபோலப் பூமிமுழுவது மின்னா மாகவழுதியுமே (எ-று).

அருப்பம், துக்கமெனிலும்மையும். நியமம்-இழுங்கு. பறவைக்கிடம் முட்டை, முட்டைக்கிடம் கருப்பை. எனவே, கருப்பையிலிருந்து முட்டை யும், முட்டையிலிருந்து பறவையுமுண்டாதலால் கருப்பைமுட்டையுட் பறவைகளென்றார்.

(க-து.) அனைத்து மரசிலாகர்போல் நிலைமாறு மென்பது. சத்தி அக முகத்திற் சிற்சத்தியாகவும், புறமுகத்தில் மாயாசத்தியாகவு மிருக்கும். ()

கங - கவி. அ - கை.

[எல்லாவிபரீதங்கட்கு மாதாரமாதவி னிந்தச்சத்தியை நீக்குமா  
றெங்வனம்? சத்தனுக்கபேதமெனின், ஏகமாகக்காண்ப  
தெங்வனம்? அரிதெனின், நிரதிச்யானந்தமாவதெங்வன  
மென மூன்று வினாவையு மிக்கவியிற் கூறுகின்றார்.]

ஆர்க்குங் காணவு மறியவும் படாதென்று மவாக்சிய வடிவை ந்றஞ், சேர்க்கு நாமரூபப்பயிர் வித்தென்றஞ் செப்பிய சிற்சத்தி, பேர்க்கு மாறங்வன் பிறித்திடப் படாதெனிற் பிரமபா வளை யொன்றுப், பார்க்கு மாறங்வன் முத்தியா குவதெங்வன் பரமசற் குருமூர்த்தி.

(இ-ன.) ஆர்க்குங்காணவு மறியவும்படாதென்று மவாக்சியவடி வென்றும் (எ-து) — அறியராதிகட்கு மேனையோரெவர்க்குங் கண்ணேற்காணவும் மனதில்தியவும் படாதென்றும் நிர்வசனரூபமென்றும், சேர்க்குங்காமரூபப் பயிர்வித்தென்றஞ் செப்பியசிற்சத்தி (எ-து) — விபரீதத்துக்காளாகச் சேர்க்கின்ற நாமரூபமென்னும் பயிர்களுக்கு விதையென்றஞ் சொன்ன சிற்சத்தியை, பேர்க்குமாறங்வன் பிறித்திடப்படாதெனிற் பிரமபாவளை யொன்றுப் பார்க்குமாறங்வன் (எ-து) — நீக்குமாறங்வனம் வேறுபடுத்தக்கூடாதாயின் பிரமபாவளை யேகமாகப்பார்க்குமாறங்வனம், முத்தியாகுவதெங்வன் பரமசற்குருமூர்த்தி (எ-து) — முத்தியடைவதெங்வனம் மேலான சற்குருமூர்த்தியே (எ-து).

அறிவையன்றி யறியாமையோர் முதலன்று. அறியாமையே சிற்சத்தி யென்னுமிடத்து, காணவும்படாதென்றும், அறியவும்படாதென்றும், அவாச்சியவடி வென்றும், நாமரூபப்பயிர்வித்தென்றும் கூறச் சிற்சத்தியேற்கலாமே, தடையென்னையுளது. இதுபற்றி யின்வனங்குறினார்.

(க-து.) மானுக்கனுக் குதித்தவிலை வினையவென்பது. சித்தில்லாவிடிற் சித்தினாதுகற்பிதமெங்கே? உண்டெனில், தௌவிக்கலாம். கல், மரம், முதலியவைகளெனில், சத்தினது பிராசிபாவிகமன்றி வேறாகக் கண்டிலமே. எங்வனமெனின், சோதனையினியதிகளையப்பட்டவை யினைத்து மன்னிய மாகா தறிவாகமுடிவதென்னை? முடிவதனற் சத்தாகுமாவெனின், சத்தையன்றி யசத்தென்வெங்கே? இன்றுதலா வினைத்துஞ் சிற்சத்தி நியமமே

யென் ரறியானுதவின் வினாவினைன்க. அறிவினை அறியாவினை என்ப வற்று ஸிஃப்தறியாவினை.

(காக)

காட - கவி. அ - கை.

[முதலி விரண்டுவினாவிற்கு மிக்கவியி லுத்தரங் கூறுகின்றார்.]

வாயுஸ் தம்பனஞ் சலஸ்தம் பனமணி மாந்திர மருந்தாலே தேயுஸ் தம்பனஞ் செய்திடி லதிலதிற் சிறந்தசத் திகளெங்கே நீயச் சச்சிதா னந்தமாய் வேறொன்று நினைந்திடா திருப்பாயேல் மாயைச் சத்திபோ மீதன்றி மாந்திர மறைகளிற் காட்டுமே.

(இ-ஸ.) வாயுஸ்தம்பனஞ் சலஸ்தம்பன மணிமாந்திரமருந்தாலே தேயுஸ்தம்பனஞ் செய்திடிலதிற் சிறந்தசத் திகளெங்கே (எ-து) — மணி மாந்திரம் மருந்து என்னுமிம்முன்றானும் வாயுஸ்தம்பனம் சலஸ்தம்பனம் தேயுஸ்தம்பனஞ் செய்வமாயின் அவ்வற்றிற்குரிய முக்கியமாயுள்ள சலனம் நெகிழிச்சி உட்டணமென்னு மிம்முன்றுசத்திகளும் எங்கனே இப்போது கண்டிலமே (அதுபோல), நீயச்சச்சிதானந்தமாய் வேறொன்று நினைந்திடா திருப்பாயேல் (எ-து) — நீயங்தச்சச்சிதானந்த சொருபமாதி யிவற்றிற்கு மாருக வேறொன்றும் நினையாதிருப்பையாயின், மாயைச்சத்திபோ மீதன்றி மாந்திரமறைகளிற்காட்டுமே (எ-து) — மாயாசத்தியான துணையன்றி யில்லாமற்போம் இல்லாமற்போவதற்குபாய மிங்கனம்புரிவதன்றி வேறே மாந்திரமுள்தாக வேதங்களிற்கண்டிலமே (எ-து).

• ஸ்தம்பனம்-ஸ்தம்பித்தல். அஃதாவது சற்றடங்கினிற்றல். சிறந்த சத்திகளென்றதினால் சலனம், கெகிழிச்சி, உட்டணமெனக் கொண்டாம். எங்கே யென்பதனால், இப்போதென வருவித்தாம். எங்கே யென்பது எவ்விடம், இல்லை யென்னும் பொருள்தற்பாலதாதவின், பலபொருளாரு சொல். அஃது இங்கே யில்லையென்னும் பொருடா நின்றது. நீயிருமாயைச்சத்திபோம், என விரண்டெடமூவா யிரண்டு பயனிலைகளாதலால், இரண்டு விடையெனக் கொள்க. நீயச்சச்சிதானந்தமாயிருத்தலே, பிரமபாவனையொன்றுப் பார்த்தலுக்கு விடையும்; வேறொன்றும் நினைந்திடாதிருத்தலே, சிற்சத்திபேர்த்தலுக்கு விடையுமெனக்கொள்க. சத்து, சித்து, ஆனந்தமென்னுமிவற்றுள் சத்து, தான்; சித்து, சுயஞ்சோதி. தானே சுயஞ்சோதியாக விளங்கல், சத்தே சித்தாகும். சுயஞ்சோதியே தானாக விளங்கல், சித்தே சத்தாகும். இங்குனமாய வொருமையே துக்கங்கிவிர்த்தியாதலால், ஆனந்தமாகும். இதுதான் சச்சிதானந்தமாயிருத்தல். இங்கு மிடைவிடாது நிற்கில், அங்கே சட துக்கம் தானேயகலும். இங்குமைகலல், வேறொன்றும் நினைந்திடாதிருத்தலின் பயன். அவ்விரண்டு வினாக்களுக்கும், இவ்விரண்டும் விடை.

(க-து.) மேற்கூறிய வினாக்களின்போது விடையிரண்டு நந்தன ரெண்பது. அனுபவ மில்லா ரிவ்விடை காண்ட வரிது.

(காட)

காரை - கவி. அ - கை.

[மூன்றும் வினாவிற்கு விடை யிக்கவியிற் கூறுகின்றார்.]

மேவு மண்ணிலவ் வியத்தமே வியத்தமாம் விவகரித் திடவேண்டி நாவி னன் மண்ணைக் கடமென்ப ரக்கட சிகிப்பதும் நாவாலே பாவு நாமரூ பங்களை மறந்துமன் பார்ப்பதே பரமார்த்தனு சீவு பேதகற் பிதங்களை மறந்துநீ சின்மய மாவாயே.

(இ-ஓ.) மேவுமண்ணிலவியத்தமே வியத்தமாம் விவகரித்திடவேண்டி நாவினுண்மண்ணைக் கடமென்பர் (எ-து) - கடசத்திதங்கிய மண்ணினிடத்தில் அக்கடத்தோற்ற மெழுதற்குரிய வினை நிகழ்தற்கு மூன்ன ரத்தோற்ற மெழுதற்கு மறைப்பட்டு நிற்றலே வினை நிகழாசிற்புழி வெளிப்பட்டுக்கானும் அங்ஙன மறைப்பட்டு நிற்றலே வினை நிகழாசிற்புழி வெளிப்பட்டுக்கானும் அங்ஙன மறைப்பட்டுக் காண்டலை யே யன்னபானுதி விவகாரானிமித்தம் சொல்லாலே மண்மயவடிவங்க கடமென வுலகர் வழங்காசிற்பர், அக்கடஞ்சிப்பதுமாவாலே பாவுநாமரூபங்களை மறந்து மண்பார்ப்பதே பரமார்த்தம் (எ-து) - அங்க்கடமூடைந்ததென்பதுஞ் சொல்லாலேயே முன்னுமண்ணைப்பின் நூமண்ணே இப்போதும்பாரைச் சட்டி குடுவைசால் முதலியவா யெங்கனும் வழங்கப்பட்டுள்ள நாமரூபங்களைச்சற்ற ரு நினையாது மறந்து மண்ணுக்கப் பார்ப்பதே பரமார்த்தமாம் (அதுபோல), சீவுபேத கற்பிதயங்களை மறந்து நீ சின்மயமாவாயே (எ-து) - சீவுபேதமானின் ருள்ள கற்பிதயங்களை ஒன்றத்தையுமறந்துநீசின்மயமாகவிளங்குதி (எ-து).

அவ்வியத்தம்-வெளிப்படாமை, வியத்தம்-வெளிப்படல், பித்தனை முதலியவற்றுலாய பாண்டங்களைக்கூறாதது செல்வும் வந்துழியன்றி நிரந்தரமன்றுதலினென்க. விவகரிப்பான்தேவண்டிக் கடமென்கள், விவகாரிகசத்து. நான்குகாலத்தும் மண்ணையன்றிக் கடமென்றக்குப் பொருள் தோற்றந்மாத்திர மாதலால் அதனை மண்ணுக்கக்காண்டல், பாரமார்த்திகசத்து மண்ணையன்றிக் கடமென லோர்முதலன்றென வுணராமல் சுயம்பெனக் கருதிக் கடமெனக் கூறல், மூடம். கடமெனக் காணது மண்ணைக் காண்கை, விவேகம். சொல்லாலென்னுது நாவினுலென்றது, நாவினுலாயது சொல்லாதலா விது (நா) துணைக்கருவியெனப் பெற்றும்; ஆதலின் கருவியாகுபெயர். இவ்வுவமைபோல அறிவைக், சீவனீசன்செகத்தெனக் கற்பனையாகக்கொள்ளும் விபரிதங்களை மெய்யெனக்கோடல், விவகாரிகசத்து. இப்பேதக்களை யெல்லாம் விசாரத்தால் மறந்து அறிவாகக் காண்டல், பாரமார்த்திகசத்து. சீவுபேதமென்பது சீவனுதியாகப் பேதிக்கும் பேதம். அஃதாவது சீவேகவரசகம். இம்முன்று மறிவின் கற்பிதமன்றிச் சுயம்பல்லாமையின், சீவுபேதகற்பிதங்களென்றார். தெளிந்தவிடத் தனைத்து மறிவாக முடிதலின் நீ சின்மயமாவாயே யெனப்பட்டதென்க. கடமெனினுங் குடமெனினு மொக்கும். பரமார்த்தம், உண்மை; எனவே விவகாரிகம், கற்பிதமென்றுயிற்று.

அவ்வியத்தம், வியத்தம் எனக் கூறுவத்து மண்ணையன்றிக் கடமின்ற நெர்கு. அதுபோல, அனைத்து மறிவையன்றி யின்றென்ற கென்க. கடாதி களை மண்ணைப் பார்ப்பதுபோல, சகமாதி திரிபதார்த்தங்களையுஞ் சின்மாதி திரமாப்பார்க்கி வன்னியமின்றித் தானும் விளங்கும். இங்களும் விளங்குதலே முத்தியாதலால், இது மூன்றாம் வினாவிற்கு விடையெனக் கொள்க.

(க-து.) அன்னியமயமாகாமற் சின்மயமாகுதி யென்பது. கடமாதற் குரியதே மண், ஏனையவை மண்ணன்றென்றகு, மேவுமண்ணெண் வடை கொடுத்த தென்க. இது முடிவிடங் கூறுவென்னு முத்தி. (கங்க)

கங்க - கவி. அு - கை.

[திரிசியமெனக் கில்லையாயினுங் தோற்றுவானேன்? என்ற வினாவிற்கு விடை யிக்கவியிற் கூறுகின்றார்.]

பூரிக் குங்கன் சச்சிதா னந்தத்திற் பொய்ச்சடந்துயர்மூன்றுங், தூரத் தாயினுங் தோன்றுபாழ் விபரிதங் துடைப்பதெப் படியென்றா, நீரிற்கேருன்றுந்தன் னிழறலை கீழதாய் நின்றலையினுநேராப், பாரிற்கேருன்றிய தன்னைநோக் கிடிலந்தப்பாழ்சிழல் பொய்யாமே.

(இ-ஸ்.) பூரிக்குங்கன் சச்சிதானந்தத்திற் பொய்ச்சடந்துயர் மூன்றுங் தூரத் தாயினுங் தோன்றுபாழ் விபரிதங் துடைப்பதெப்படியென்றால் (எ-து) பரிபூரணமா நிறைந்துள்ள மேலாய சச்சிதானந்த சொரூபத்தில் அநிர்தசட துக்கமென்னு மூன்று மென்து திருஷ்டிக் கதிதூரத்தாயினும் மெய்போலத் தோன்றுகின்ற பாழும் நாமலுப விபரீதங்களுமாகிய வழுக்கைத் துடைக்குமா நெங்கனமோவங்கனமாயநெறி யினையதென்த் தெரித்தருளவேன் மெனக்கேட்டபையாயின், நீரிற்கேருன்றுந்தன்னிழலைக்கிழதாய் சின்றலையினும் (எ-து) —நீரிற் காணப்பகுந்தன்னிழல் தலைக்கிழதாக நின்றலைக்கதாலும், நேராப் பாரிற்கேருன்றிய தன்னைநோக்கிடி லந்தப் பாழ்சிழல் பொய்யாமே (எ-து) —தலைக்கிழதாக வின்றி நேராகத் தரையில் தோற்றிய தன்னைக் காண அந்தப் பாழான காலையான துண்மையன்றாம் முடியும் (எ-று).

தூரத்தாயினுமென்றது செய்யுள்விகாரம்.சத்தையன்றி யசத்தும், சித்தையன்றிச் சடமும், ஆனந்தத்தையன்றி துக்கமும் இல்லையெனத் திடவி சாரத்தாற் றெளிதவின்தூரத்தாயினு மெனவும், தெளியினும் பாழானசெக்க சீவபரங் தோன்றுகின்றனவே யிதற்கென்செய்தும், இந்தத்தோற்றுத்தையு மகற்றுமா நெங்கனமென வினாவின னென்பார், தோன்றுபாழ் விபரிதங் துடைப்பதெப்படி யென்றுவெனவும், கிணறு தடாகம் முதலியவற்றின் கரையினின்று ஞெருவன் எட்டிப்பார்க்குமிடத்துத் தன்னிழல் தலைக்கிழதாகத் தோன்றுமான்கேரு? அதனைக்கண்டு வியப்புற்றுத் தன்னைக் கரையிற்கா ஜாவும்மயக்கமச்கணமேதிருா. அதுபோல, வியட்டியாகவேனுஞ்சமட்டியாக

வேனு நின்று வெருவன், தன்னையங்களமாகக் கருதின்ற நண்டபின்டங்களை யெட்டிப்பார்க்கு மிடத்துத், தான் சோபாதிகமாகவுங் தலைசீழதாகவு யிடைவிடாதலைவதாகத் தோற்றக்காண்பனவே ரே? பரிபாகாலம் வந்துமிகு அதனைக்கண்டருவருப்பற்றுத் தன்னை நிருபாதிகமாகச் சிதாகாயத்திற்காண வம்மயக்க மக்கணமே தொலையுமென்பார், நீரிற்கேருன்றுங் தன்னிழுறலைச் சுதாய்சின்றலையினு நேராப்பாரிற் ரேன்றிய தன்னை நோக்கிடலங்தப் பாழ் நிழல்பொய்யாமேயெனவுங்கூறினார். உபமானத்தாலுபமேயம்வருவித்தாம். நீர், அவித்தை. நிழல், தத்துவக்குழாம். தலைசீழதாயின் றலைதல் ஏழுவகைத் தோற்றத்தெதிலு நிலையுருது புண்ணியகன்மத்தால் மேலும் பாகன்மத் தாற் கீழுமூபாதியளவாக நின்றலைதல். பார், சிதாகாயம். தோன்றுதல், நிருபாதிகமாக விளங்கல். தன்னை நோக்கிடல், தான் சொப்பிரகாசமாக விளங்கக்காண்டல். அந்தப்பாழ்சிழல்அந்தவிவர்த்தத்துவக்குழாமாகியதனத்சாயை பொய், தோன்றியுங்கனக்கின்மைனாத்திருஷ்டாந்த தாஷ்டாந்தங்களைக்காண்க. நீரிற்கேருன்றுந்தன்னிழுறலைசீழதாய்சின்றலையினுமென்பது பகிர்முகம் நேராப்பாரிற் ரேன்றிய தன்னை நோக்கிடி எந்தப்பாழ்சிழல் பொய்யாமே யென்பது, அந்தர்முகம், இல்விரு முகமும் ஞானஞ்ஞானங்களிலெனவறிக.

(க-து.) தனதொர்த்த வடிவை நேராக்காணத் தனது கற்பித வடிவங்களைகின்ற மென்பது. பொய் சடஞ் துயர்மூன்று மறிவாகிய கண்ணூடிக் கழுக்கெனக் கருதித் துடைத்தலை விளையாக்கினார். தனது ஸ்மரணையிருவகைப்படும். அஃதாவது விஸ்மரணை, தஸ்மரணையென. விஸ்மரணை, அந்தசடதுக்கம். தஸ்மரணை, சக்கிதானங்கதம். தனது விஸ்மரணையைத் தனது தஸ்மரணையாற் துடைக்கவேண்டுமெனப் பெற்றார். பெறவே, தன்னை விட வில்லிரண்டு ஸ்மரணையு மின்றெனக் கண்டாம். காணவே, இருப்பது தானேயெனத் தெளிந்தாம். சக்கிதானங்த சிவத்தைச் சக்கிதானங்த மென்றதாலும், அசிர்தசட துக்க மாயையைய யரிச்தசட துக்கமென்றதாலும் ஞானாகுபெயர். திரிசியக் தனக்குக் கானுவகைக் குத்தி கூறியது. (க஽ச)

காந்தி - கவி. அ - கை.

[அறிவை யுன்றிக் காரண காரிய மின்றென விக்கவியிற் கூறுகின்றார்.]

ஞானங் காரண மறிவுகாண் காரிய நாமரூபப்பேர்கள் என்னை தெப்படி யழிந்ததெப்படியென வாய்க்குதல் பலனன்மே மான் மைந்தனே தீர்க்கசொற் பனசகம் வந்ததும் பாராமற் போன துங்கினை யாமலுன் போதமாய்ப் பூர்ணமா யிருப்பாயே.

(இ-ஓ.) ஞானங் காரணமறிவுகாண்காரிய நாமரூபப்பேர்கள் (எ-து) - அறிவே காரணமாகவும் அவ்வறிவே காரியமாகவு மிருக்கின்றது அந்தக் காரியமோ நாமரூபப்பேர்களா யுள்ளவகளாம், ஆனதெப்படி யழிந்ததெப்ப

படியென வாய்க்குதல் பலனன்றே (எ-து) —இந்தவற்றிலே திரிசியமானதெப் படி ஆகாதழிந்தவா நெப்படியென் ரூராய்ந்து தெளிந்தவாறு ஸ்ல்லாது மீண்டுமீண்டு மிதுவேசொழிலாக வாராய்தல் புரியாவிற்றல் ஆத்மலாபமன் ரே ஆயின் யாதுசெய்வதெனின், மானமைந்தனே தீர்க்கசொற்பனசகம் வந்ததும் பாராமல்போன துங்சினையாமலுண் போதமாய்ப் பூர்ணமாயிருப்பா யே (எ-து) -தனக்கிழிவுவராதுகாக்கு மானமுள்ள ஞானபுத்திரா! என்றும் விடாது தோற்று தீர்க்கசொற்பனசகம் போல்வதாகய விச்சுகமானது மூடத்தாலுதித்ததைப் பாராமலும் தெளிவாலழிந்ததை நினையாமலும் முன்து ஞானப்பிரகாச நின்றவா நெங்வனமோ வங்வனமாகவே நிற்றி (எ-று).

அறிவே காரணகாரியமென்கை; அறிவையன்றிக் கடபடமென்னுங்காரியமும், மன் நூலென்னுங்காரணமுமின்றும். இவ்விரண்டு மறிபடுபொருளன்றேவெனின், காரணகாட்டத்திற் காரியமும், காரியநாட்டத்திற் காரணமுங் கானு தன்னியோன்னியாபாவ மெய்துவுதென்னை? இவ்விரண்டவசரத்து மததுவாத்தோற்ற லறிவுன்றே ஆனது கொண்டென்க. இவ்விரப்பிப்பிராயத்தைக் கண்டுபிடித்தல் மிகவுமரிது. எங்ஙனமெனில் அறிபடுபொருளென்னு மயக்கமகலாமைபற்றியென்க. காரணத்தைத்தவிரக்காரிய மோர் முதலெனவுஞ் சுயம்பெனவு முனர்த லறிவேனு மறியாமை யெனப்படும். கடபடத்தைக்காரியமெனக் கோடல்பற்றியன்றே? மன் நூலையங்கிக் காரியமுள்தாயின் மன் நூல் காரணமாகலாம். மன் நூல் காரியமல்லாதபோது காரணமுமல்ல. மன் நூலுக்குக் காரணகாரியமெனவந்தது கற்பிதமென்றுணர்கை நிசமாதலா லறிவெனப்படும். அறிவறியாமையென்னுநாமமில்விரண்டவசரம் பற்றிவந்ததன்றி யெதார்த்தமாத்தனக்கின்மையின் ஆய்க்குதல்பலனன்றே யுன்போதமாய்ப் பூர்ணமாயிருப்பாயே யென்று. அறிவே யறியாமையாதலா லறிவுகாண் காரியமெனப்பட்டது. தொன்றுதொட்டுப் பிறவிதோறும் விடாது வழங்கிவருதலினாலும், சுயம்பெனற்குப் பொருளின்றிக் சொப்பனக்காட்சிபோல்வுதினாலும், சொப்பனம் விழித்துழி யில்லாவாறுபோல, இச்சகமுந் தன்னைத்தான் சாணவிழித்துழி யில்லாமற் போதலானும், சொப்பனபோகத்தினித்தியதிருத்தியில்லாவாறுபோலில் இவ்வுலகபோகத்திலு நித்தியதிருத்தி சற்று மில்லாமையானுங் தீர்க்கசொற்பனசகமெனப்பட்டதென்க. வந்ததும் பாராமல்போனது நினையாமலென்றது இவ்வலகம் பயன்ற்தெனக்குறிக்க. அறிதல்காண் காரியமெனப் பாடமுண்டு. அறியாமையை யறிவென்றது, காரணவாகுபெயர். அறியாமையன்றி நாமருபப்பெயர்களுண்டாயின் காரியமுள்தாம். இன்றேவிலதாம். அறியாமையா முடிவுதென்னை யாராய்தவின்கண் நாமருபமாயுள்ளவுலைத்தும். இஃபந்தறியார் மறுத்தலாற் பயணென்னை? பிறர் மதிக்கந் கென்க.

(க-து.) இருப்பதறிவொன்றுமேயன்றிவேறின்றென்பது. இதுபற்றி யுன்போதமாயிருப்பாயென்றதென்க. ஞானம், அறிவு ஒருபொருட்கிளவி.

கங்கி - கவி. அ/ - கை.

[பகிர்முகத்தி லெல்வளவு காலம் பழகியதோ, அவ்வளவு கால மந்தர்முகத்திலும் பழக வேண்டுமென விக்கியிற் கூறுகின்றார்.]

அசத்தி லெம்மட்டுண் டம்மட்டும் பராமுக மாகினு யம்மட்டு நிசத்தி இள்விழிப் பார்வையா யிப்படி நிரந்தரப் பழக்கத்தால் வசத்தி இன்மன சின்றுசின் மாத்திர வடிவமா கிடின்மைந்தா கசத்த தேகத்தி விருக்கினு மானந்தக் கடல்வடி வாவாயே.

(இ-ன.) அசத்தி லெம்மட்டுண் டம்மட்டும் பராமுக மாகினுய்(எ-து) —மெய்போலத் தோற்றும் ஐக்சிவபரமென்னும் பொய்யிலெல்வளவுகாலஞ்சு சம்பந்த முண்டாயிருந்ததோ வல்வளவு காலமனவும் பராக்காகிய பகிர்முகப் பட்டனை, அம்மட்டு நிசத்திலுள் விழிப்பார்வையா யிப்படி நிரந்தரப் பழக்கத்தால் (எ-து) —பகிர்முகமான வல்வளவு காலவளவு மறிவென்னு முன் மௌயி லந்தர் முகநாட்டமா நின் நிங்கன மிடைவிடாது பழகுவையாயினாங்க தப் பழக்கத்தால், வசத்தி இன்மன நின்று சின்மாத்திர வடிவ மாகிடின் மைந்தா (எ-து) —மனதின் வசத்திற் செல்லா துன்வசத்திலுன்மனானின்று சைதன்னிய வடிவமாத்திரமாக விளங்குமாயின் ஞானபுத்திரா, கசத்த தேகத்தி விருக்கினு மானந்தக் கடல்வடி வாவாயே (எ-து) —மல மூத்திர பாண்டமாதவி னருவருக்கத் தக்க தேகத்தினீயிருக்கினும் பிரமானந்தசமுத்திர ஸ்வரூப மாவை (எ-று).

சத்தெனற்குப் பொரு ஓறிவை யன்றிச் சக்சிவபர மின்மையி னிவற்ற கை சத்தென்றும். பராமுகம்-பகிர்முகம். நிசம், சைதன்னியம், உள்விழிப் பார்வை, தன தெதார்த்த வடிவை விடாது காண்டல். சின்மாத்திர வடிவ மாதல், மனஞ் சொப்பிரகாசமாக விளங்கல். மட்டு—அளவு. தஸ்மரைனை விஸ்மரைனை யென ஸ்மரைனை யிருவகைப்படும். தஸ்மரைனை—தன்னைத்தா னுள்ளவாறு காண்டல். விஸ்மரைனை—தன்னைத்தா னயலாகக் காண்டல். பொரு ஓல்லவற்றைப் பொருளாகக் கொண்ட தெவ்வளவு காலமோ அவ் வளவு காலமும் பொருளைப் பொருளாகப் பழகவேண்டும். அன்றேல், பழகிய காலவளவு பயன்றாரும். சைதன்னியத்தையன்றி யாதுமில்லை, ஆயின் யாதுமல்ல. எங்கனமெனின், மண் நூலை யன்றிக் கடபட மில்லை, ஆயின் மண் நூல் கடபட மல்ல என்றாற்போலும். இங்குனமாய விசாரமுகத்தாற் பழகல், நிசத்திற் பழகல். இங்குனமாக விசாரமின்றிப் பழகல், அசத்திற் பழகல் என்ப துபநிடத சம்மதம். கசத்ததேகம், உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சத் தொடர். கசத்தல், தேகத்தியல்பு. உணர்ந்தார்க்கு மாத்திரமெனக் கோடல் வழு. ஏனையோர்க்குப் பிரிய வடிவாயினும், மல மூத்திர பாண்ட மன்றுயிற்றே? ஆதவி னேற்போர் பழை. அறிவு, சுத்து. அறியாமை, அசத்து. அறியாமை யன்றிச் சகமாது திரிபதார்த்தமு மின் றுதலா விவற்றை யோர் முசலாகவுன் சுயம்பாகவுங் கொண்டு சத்தாக

வேனும் அசத்தாகவேனும் பிரதிவாதிப்ப மஸ்லம். தன்னைச் சொப்பிரகாசமாகக் காண்டல் அறிவு. அன்றாகக் காண்ட லறியாமை.

(க-து.) அசத்திற் பழகியதுபோல், சத்திலும் பழகவேண்டுமென்பது நிசத்திலுள் விதிப்பார்வையா மிப்படியெனப் பாடமுழுண்டு. அவ்வளவு காலம் பழகாவிடின் ததாகார மாவுதின்றி விவரத்தமாக முன்போ ஸழிதும்.

கஂச - கவி. அ - கை.

[ஆன்மா சச்சிதானந்த மென்றீர். சத்து சித்தைப்போல ஆனந்த ஸ்வருபமாயின், அயலை யவாவுவ தென்னை? என்றவினைவ யிக்கவியிற் கூறுகின்றார்.]

தானன்றி வேறென்று மில்லாது பூரணச் சச்சிதானந்த குணமா, யூனின்ற வியிர்தோறு மொன்றாகு மென்றால் தொக்கின்ற படிகண்டிலே, னானென்ற சிவன்கள் சத்தான வகையொக்கு ஞானங்கள் வெளிகண்டதா, லானந்த மிவைபோல வெளியாக வுதியாதவடைவேது குருநாதனே.

(இ - வ.) தானன்றி வேறென்று மில்லாது பூரணச் சச்சிதானந்த குணமாய்(எ-து) — ஆன்மா தான்மாத்திர யிருப்பதன்றித் தன்னைத் தவிர வயலாக வேறே யாதொன்று மிருக்க விடக் தருதவின்றி யங்கிய கெனு தெங்கும் பரிபூரணமாயும் சத்து சித்து ஆனந்த குணமாயும், ஊனின்ற வுயிர்தோறு மொன்றாகு மென்றால் தொக்கின்றபடி கண்டிலேன்(எ-து) — மாமிச வடிவாயமைந்த தேகங்களிலுள்ள வியிர்களி லெல்லாம் அக்குணம் வெவ்வேறுகாம லேகமா நிற்க விளங்குமாயின் அக்குணம் தமக்குள் பேதியா தேகமா நிற்கும்வண்ண மதியேன் சற்று மையமின்றிக் கண்டி வலனே, நானென்ற சீவன்கள் சத்தான வகையொக்கு ஞானங்கள் வெளிகண்டதால்(எ-து) — நானெனக கூருநிற்கு சீவர்கள் எறிவதுபற்றிக் கரணேந்திரிய மென்று ஞானங்க ஞானாக நேரே காணப்படுவதால் சத்தாக வன்றிச் சித்திராது சித்தா யிருப்பது பற்றி யுயிர்கள் சத்தா யிருக்கிற விதம் யுத்திக் கொத்திருக்கின்றது, ஆனந்த மிவைபோல வெளியாக வதி யாத வடைவேது குருநாதனே(எ-து) — சத்துஞ்சித்து மொத்துத்தோன்று மாறுபோல ஆனந்தமு மொத்திருக்க நேரே காணப்படாத வகையாது கொலோ யானறிகிலன் குருமுர்த்தியே! இவ்வையாக தவிர்த்தருளவேண்டு மென் றிரங்கனன் (எ-று).

தானெனப் பொதுப்படக் கூறியதால், ஆன்மா வருவித்தாம்:என்னை? “முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்கும், சினை முதற் பெயரொரு நான்குமுறை யிரண்டின், தன்மை நான்கு முன்னில் ஷயாதும், எல்லாங்காந்தா னின்னை பொதுப்பெயர்” என்று பவணாந்தி கூறுதவின் தானன்றி வேறென்று மில்லாத தான்மா வாதலின், இல்லாதன வி:னையெச்சமாக்கினும்: பெயரீச்ச மாக்கின், குணத்துக் காகின்றது. அங்கன மாக்கின்

## சந்தேகந்தெளிதல்படலம்.

உங்க

தானன்றி யென்னுதிருக்கவேண்டும். ஆதலிற் பொருஞ்தாது<sup>ஃ</sup>பூரணச் சச்சிதானந்த குணமா யென்றதனால், ஆன்மா வெனப்பெற்றாம். ஆன்மா தானுதலின் தானன்றி யெனவும், ஆன்மா தன்னைத்தான் விசாரியாதுமியலுளவாம். விசாரித்துழிச் சற்றுமின்றாம். ஆதலின் வேறொன்றுமில்லாதனவும், சொல்லால் வேற்றுயினு மர்த்தத்தா லொன்றுதலின், பூரணச் சச்சிதானந்த குணமாயெனவும்; தேகத்தை யூனன்றது, காரணவாகுபெயர். ஆன்மா சச்சிதானந்தமாயின் சத்து சித்தைப்போல ஆனந்தமா யிருக்கவேண்டும்; இருக்கின்றதெனில், அயலை யவாவி யலைவதென்றே? ஆதலிற் பொருஞ்தா தெண்டார், ஆனந்த மிலைபோல வெளியாக வுதியாதவடை வேதெனவுங் கூறினார். உபாதிபற்றிப்பலவாகக் காண்டலின், சீவன்களெனப்பட்டது. நானென்ற சீவனென்றது நானென்னுத சீவனைக்காட்ட. அந்தச் சீவன் மசான்; ஆனந்தமா யிருத்தல்பற்றி யென்க.

(க-து.) ஆன்மா சச்சிதானந்தமாயின், ஆனந்த மெங்கே யென்பது? உடன்படாமைக்கே திங்கதென வுணர்க். சீவன்கள் சத்தானவகை யொக்குமென்பதற் கேதுகாட்ட ஞானங்கள் வெளிகண்டதா வெனப் பாடங்கொண்டாம். வெளி கண்டதாமெனப் பாடங் கொள்ளின், சத்தானவகையொக்கு மென்றதுப் பொருத்த மின்றி வேறும். இவ்வியை புணராவிடத்துறை யென்பயனுறுத். அஃதாக்கின்றபடி யெனினு மமையும். (கங)

கங - கவி. அ - கை.

[அதற்கு விடை கூறப் புகுஞ்தா ரிக்கவியி ஹபமான பூர்வமாக விருத்தி பேதத்தினால் குணங்கள் பேதித்ததாகக் காண்பதைக் கூறுகின்றார்.]

உருவங்க ஸிரதங்கள் பரிசங்க ளோருபுவி லொன்றுகுமென்றுலுமே, கரணங்க ளோரோன்றி ஞேரோன்று தெரியுங்கணக்கன்றி வாராதுகா, ணாருமந்த சச்சி தானந்தச் சுபாவங்களான்மாவின் வடிவாயினும், பிரபஞ்ச மயமாம் விருத்திபே தத்தினால் பேதங்க ளாமைந்தனே.

(இ - ள) உருவங்க ஸிரதங்கள் பரிசங்க ளோருபுவி லொன்றுகுமென்றுலுமே(ஏ-து)–உருவங்களும் கவைகளும் பரிசங்களும் ஓர் மலரின்கண் பேத மாகா தபேதமா யேகமா யிருக்கின்றன வெளினும், கரணங்க ளோரோன்றி ஞேரோன்று தெரியுங்கணக்கன்றி வாராதுகாண்(எ-து)–புறக்கரணமாகிய பஞ்சேங்கியகளி லொவ்வொருபொறிகளால் அததற்குரிய வொவ்வொரு விடயமு முனரப்படும் இங்ஙன முனரப்படும் வகையாலன்றி வேறொன்று ஒன்றாப்படும் வகை யெங்வனம் வரும் வராதே, அருமந்த சச்சிதானந்தச் சுபாவங்க ளான்மாவின் வடிவாயினும்(எ-து)–அடைதற்கு மிகவுமரிதாயுள்ள சச்சிதானந்தமாவிளங்குஞ்சபாவங்கள் ஆன்மாவின் சுயவடிவாம் சுயவடிவாயினும், பிரபஞ்சமயமாம் விரு

தத்திபேதத்தினாற் பேதங்களாமைந்தனே (எ-து) — சத்தபரிசாதிவிடயமயமானின்றுள்ள சாத்துவிதமாதிய முக்குணத்தால் வரும் விருத்திபேதத்தினால் பேதங்களெட்டற் குரித்தாம் ஞானபுத்திரா (எ-து).

உருவங்கள், அழகுகள்; இவை கண்ணால் ஒண்பர்வைகள். இரதங்கள், சுவைகள்; இவை நாக்கா ஒண்பர்வைகள். பரிசங்கள், தொக்கா ஒண்பர்வைகள். கண், நா, தொக்கு இவற்றிற்கு விடயம், உருவம், இரதம், பரிசம் என்பன விக்கவியிற் கூறுமுறைமை உருவ முதலிய மூன்றும்லரி லபேத மாயினு மவற்றைத் தனித்தனி யுணரும் பொறிகளால் பேத முறுமாறு போன்று, சத்து முதலிய மூன்றும் ஆன்மாவில லபேதமாயினு மவற்றைத் தனித்தனி யுணருஞ் சாத்துவிக் முதலியவற்றால் வரும் விருத்திபேதத்தினாற் பேத முறும்மனவணர்க். அகக்கரணம், மனம். புறக்கரணம், பொறி கள்; இல்விரண்டுங் கரணமெனினு மிங்கே கரணங்க ளென்றது பொறி களை யெனக்கொள்க. கணக்கு, விதம் அருமருந்தன்ன சச்சிதானந்தமென ந்பாலது. அருமக்த சச்சிதானந்த மென்றுயது, மருஷ. ஆன்மாவுக்குச் சச்சிதானந்தங்கள் சுபாவமெனவும், வடிவமெனவங்கூறியதால், மூன்றுமொன்றுக்கொன் றபேத மெனவும், இங்வன மிருத்தல் சுபாவமெனவும்பெற்றும். விருத்திபேதத்தினால் லென்னாது பிரபஞ்சமயமாமென வடைகொடுத்தது, விடயாகாரமன்றி வேறுகாரஞ் சற்று மாகாமையி னென்க.

(க - து.) சச்சிதானந்தங்கள் தத்த மிலக்கணங்களைத் தனித்தனியறி வதாற் பேத முறுவதுபோற் காண்டலென்றித் தமக்கின்மையி னபேதமே யென்பது. விருத்திபேதம் மறுபாட்டிலிருப்பதா லாங்கே விளக்குதும். உருவ முதலிய மூன்றும் மலருக்கு வேறுயின், சத்து முதலிய மூன்று மான்மாவுக்கு வேறுகலாம். உருவ முதலிய மூன்று மறிவதாலன்றித் தனித்தனி வெல்வேறுயின், சத்து முதலிய மூன்றித் தனித்தனி வெல்வேறுகலாம். ஆகாதெனின், ஆன்மாவானந்த வடிவமெனலைத் தடையின்றி யேற்கவேண்டு மென்றுயிற்று. காண் அசைநிலை.

(கங்க)

கங்க - கவி. அ - கை. ~

[விருத்திபேத மினையவெனவும், அவை வந்தவகையும்

இக்கவியிற் கூறுகின்றார்.]

தாமதமி ராசதஞ் சாத்துவித முக்குணத் தால்வரும் விருத்தி மூன்று, மாமவைகண் மூடமுந் கோரமுந் சாந்தமு மபிதான மாகுமகனே, யேழுற விருக்கின்ற சச்சிதானந்தங்களென்றென்று மொன்றுகினு, நாமுறைக் கும்விருத்திப்பிரிவி னற்சொருபஞானதி பிரிவாகுமே.

(இ-இ.) தாமத மிராசதஞ் சாத்துவீத முக்குணத்தால் வரும் விருத்தி மூன்றும் (எ-து) — தாமதம் இராசதம் சாத்துவீகமெனக் குண மூன்றும் இம்முன்றுனும் வரும் விருத்திபேதமூன்றும், ஆமவைகள் மூடமுங்கோர முன் சாந்தமும் மயிதானமாகுமகனே (எ-து) — ஞானபுத்திரா! அங்ஙனமூன்றுனவைகள் மூடமுங்கோரமுன் சாந்தமும் மெனப் பெயர்பெறுவனவாம், ஏழூறவிருக்கின்றசக்கிதானந்தங்களென்றென்று மொன்றுகிலும் (எ-து) — கெம்பீரா யிருக்கின்ற சத்து சித்து ஆனந்தமென்பன என்றென்றைக்கு மொருபடித்தா யேகமாயிருப்பன வாயிலும், நாமுரைக்கும் விருத்திப்பிரி வினாற்சொருபஞானதி பிரிவாகுமே (எ-து) — யாழுற்கூறியவிருத்திபேதத் தினு லான்ம சொருபமாகிய சித்து முதலிய மூன்றும் பேதிக்கும் (எ-து).

தாமதம் மூடம், இராசதம் கோரம், சாத்துவீகம் சாந்தம் என்பன நேர் நிரணிறை. தாமத முதலிய மூன்று குணத்தின்தர்மமம், மூட முதலிய மூன்றும். சத்தாதியென்னது ஞானதியென்றது, அடி யியையுத்தொடை பற்றியென்க. ஒவ்வொருமிக்கண்ணுமேனும், மக்களிடத்து மொவ்வொரு வர் பாலுமேனும், மூன்று குண மிருக்கின்றன; இருக்கினு மூன்று ளோர் குண மேவிட்டு நிற்கும்; நிற்பதா லததற்கியைந்த விருத்தியொன்றுமேவிட்ட டேநிற்கும். விருத்தியு ளோன் று சாந்தம். இந்தச்சாந்த மிருவகைப்படும்:— அவை காருணியசாந்தம், உபசாந்தமென்பன. உயிர்க்கிடுக்கணுரூது பொறு த்தல், காருணியசாந்தம். அன்னியமின்றிச் சமஸ்தமுன் சின்மாத்திரமா விளங்குஞ் சாந்தம், உபசாந்தம். இக்கவியில் சாந்தமென்றது, உபசாந்தத் தை. இந்தெறித்தாய வுபசாந்த மெங்கே யுண்டோ, அங்கே விடயானந்த மின்றி யாத்மானந்தம் விளங்கும். விளங்குத லனுபவமா யென்று நிகழ்தலா வின்றென மறுத்தல், தாஞ்சாப் பிழையெனக் குறிப்பித்தற் கிக்கவி கூறிய தென்க.

(க-து.) ஆத்மா வானந்த வடிவமன்றெனல், விருத்திபேதம் மறியாக குறை யென்பது. தாமிகுந் தமசிரச சத்வமெனு முக்குணத்தால் வரும் விருத்தி மூன்றுமெனப் பாடமுழுண்டு. இஃது “எஞ்சிய சொல்லி னெய்தக்கூறல்” என்னு முத்தி. “பிறிதொபெடாஅன் றன் மதங்கோள்” என்னு மதம். ஆன்மாவைக் காணுதா ராணந்தம் வேறெறலு ஞானியர். (கங)

ககங் - கவி. ஆ - கை.

[மூடத்திற் சத்தும், கோரத்திற் சத்துஞ் சித்தும், சாந்தத்திற் சத்து சித்து ஆனந்தமும் மிருக்கக் காணலாமென விக்கவியிற் கூறுகின்றார்.]

சடமான மூடத் தருக்கல்லு மண்களிற் சத்தொன்று மேதோன்றுமால், விடமான காமாதி கோரத்தி லாணந்தம் விளையாது மற்றவைகளாந், திடமான வொழிவாதி சாந்தத்தி லேசச்சிதா

·நெந்த மூன்றும்வெளியா, மடமான மூடங்கள் கோரங்கள் விடு சாந்த மனமாகி லாணந்தமே.

(இ-ன.) சடமான மூடத்தருக்கல்லு மன்களிற் சத்தொன்றுமே தோன்றுமால் (எ-து) — மரம் கல் மன் இவை போல்பவை சடமா நின்றுள்ள மூட விருத்திகளாம் இம்மூட விருத்திகளில் சத்தொன்று மாத்திர மிருக்கக்காணும், விடமான காமாதி கோரத்தி லாணந்தம் விளையாதுமற்றவைகளாம் (எ-து) — விஷம்போல்வனவாகிய காமம் குரோதம் லோபம் இவை போல்வன கோர விருத்திகளாம் இந்தக் கோர விருத்திகளி லாணந்தமாத்திர மிருக்கக் காணுது ஏனையசத்துஞ் சித்து மிருக்கக்காணும், திடமான வொழிவாதிசாந்தத்திலேசக்கிதானந்தமூன்றும்வெளியாம் (எ-து) — முத்தி யென்றகுத் திடமா நின்றுள்ள ஒழிவு சத்தம் சூனிய முதலா யுள்ளவை சாந்தவிருத்திகளாம் இந்தக் சாந்த விருத்திகளில் சத்து சித்து ஆனந்த மென்னு மூன்றும் யாவருங்காண விளங்கும், மடமான மூடங்கள் கோரங்கள் விடுசாந்தமனமாகி லாணந்தமே (எ-து) — மடமையே வடிவாயுள்ள மூட விருத்திகளும் கோரவிருத்திகளு மல்லாதகன்ற சாந்தவிருத்தி மயமாகமன மாயிடினப்போதான்மா வியல்பாகவேயானந்தவடிவமெனக்காணும் (எ-று).

சக்கிதானந்தமல்லாத சக்கிவெபர மில்லை. இல்லையாயினும், உணர்தலா விப்பேதங்காணும். எங்கன மெனின்: உணர்தல் தாமதமுதலியகுணத்திரயத்தி லொன்றின் வயப்பட்டுள்ளதும். இக்குணத்திரயத்தி லொன்றுத்தமக்கியைந்த விருத்திபேத மூன்றாணுள் தன் சுய தர்மமவிருத்தியதாகு மிதனு லெனவுணர்க. மூடவிருத்தியிற் சத்தும், கோரவிருத்தியிற் சத்துஞ் சித்தும், சாந்தவிருத்தியிற்சத்துஞ்சித்துமானந்தமூமிருப்பெதங்வனமெனின்? மூட விருத்தியாகிய மரம், கல், மன் முதலியவைகளை ஊக்கள் சையோக மேலு மவ்வனுக்கள் பரமானுவை யன்றி யில்லை. அந்தப் பரமானு தன் மாத்திரையைத்தவிர வில்லை, தன் மாத்திரையகங்காரத்தைத்தவிரவில்லை, அகங்காரம் மகத்துவத்தைத்தவிர வில்லை, மகத்துவம் மூலப் பிரகிருதி யைத்தவிர வில்லை, மூலப்பிரகிருதி யான்மாவாகிய தன்னைத்தவிர வில்லை, தானுகிற சத்தே யிங்வனம் பிரதிபலித்தலாற் சத்தொன்றுமே தோன்று மெனவும், கோரவிருத்தியாகிய காமக்குரோதாதிகள் தனது விஸ்மரணை காரணமாகவெழுமனர்தத ரூபமாதலா வலவகளை மெய்யெனக்கோட்டலால் யானென்னதென வகமமதை தோன்றும். தோன்றவே, யுத்தா யுத்தங் தெரி யாது மனஞ்சென்ற வழியே பிறர்மனை நயத்தல், பிறர் பொருளை வஞ்சித்த ஸாதி தீவிணைகள் புரியவேண்டி வரும். வரவே, அப்போது சுகம்போலக் காணினுங் துன்பமாக முடியும். முடிதலால் கோரத்தி லாணந்தம் விளையாது மற்றவைகளாமெனவும், சாந்தவிருத்தியாகிய வொழிவு சுத்தஞ் சூனியஞ் சுபாவ மதி தமாதிகள் தனது தஸ்மரணை காரணமாக வெழு மர்த்த ரூபமாதலால், அவற்றைத் தனது சொருபமாகவிடா தனுசந்தானஞ் செய்ய வேண்டும். செய்யவே, யானென தென்னு மகமமதை தாமே கழலும். கழ

வைவே, யுத்தாயுத்த மென்பதிற்கு மனஞ் சின்மாத்திரமாக விளங்கும். வள் ங்கவே, அன்னியிமின்றித் தான்மாத்திரமாக நிற்கும். நிற்கவே, சத்தே சித் தாகவும், சித்தே சத்தாகவு மைக்கிய மெய்தும். எய்தவே, ஆனந்தங் தானாக முடியும். முடியவே, சக்சிதானந்த வொராருமையதாம். ஆதல் பற்றி யொழில் வாதி சாந்தத்திலே சக்சிதானந்த மூன்றும் வெளியா மெனவுங் கூறினார்.

(க-து.) விருத்தித்திரய மினையவெனவும், அவற்றூற் சக்சிதானந்த பேத மினையதெனவும், ஒருமை மினையதெனவும் விளக்கியவென்பது. மூடங்கள் கோரங்கள் விசொந்த மனமாகி லாநங்தமே யென்றது: மனது மூடவிருத்தியாகில் சத்தும், கோரவிருத்தியாகில் சத்துஞ் சித்தும், சாந்த விருத்தியாகில் சத்துஞ் சித்து மானந்தமு மெனப் பொருடரந்தென்க. எனவே, மனங் காரணமாக விப்பேதாபேதங் தோன்றியவே யன்றி யான்மாவுக் கில்லையெனப் பெற்றார். பெறவே, யான்மா சக்சிதானந்த மென்றார்யிற்று. இஃதறியார் சக்சிதானந்த சொருபம் தன் இனவிட வேறென்பர். இவர் தன் எளிலக்கணங் கல்லா தன்னிய விலக்கணங் கற்றார்போலும். ஆல், அசை நிலை. தருக்கல் மண்ணென்னுது கல்லுவென வுரகச்சாரியை பெற்றது; “ஞனநம வெளன வொற்றிற தொழிற்பெய, ரேவல் வினைநனி யவ்வன் மெய்வரி, னுவ்வுறுமேவலுருசிலசிலவழி” என்னும் விதியாலென்க. ஆன்மா சக்சிதானந்த விலக்கண மகன்றதுங் கூடியதும் போல்வதன்றி வேறன் ரெற்க.

(கத0)

ககக - கவி. அ - கை.

[சக்சிதானந்த விலக்கண மினையதெனத் தெரியாது எங்ஙன மான்மாவுக்கென் ரேற்பனென்ற வினாவுக்கு விடை யிக்கவியிற் கூறுகின்றார்.]

இகமான குருநாத னேசச்சி தானந்த மெனுமிலக் கணமறி கிலே, எகலாத சத்தாவ தேதுசித் தாவதே தானந்த மேதென் றிடின், மிகுகால மூன்றுங் கெடாதிருப் பதுசத்து வேறுபாடறி தல்சித்தா, மகிழ்காம நுகர்போது சுகமாகு மனுபுதி வாழ்வென்ப தானந்தமே.

(இ-ள.) இகமான குருநாத னேசச்சிதானந்த மெனுமிலக்கண மற்கி வேண் (எ-து) — இம்மையிலடியேனுக் கியைவதான குருசாமியே! சத்து சித்து ஆனந்த மென்னு மிலக்கண மினையதெனக் கேட்டறிகிலேன் ஆயி னும், அகலாத சத்தாவதேதுசித்தாவதே தானந்தமேதென்றிடின் (எ-து) — விடாது ஸின்றுள்ள சத்தெனபதியாது சித்தென்பதியாது ஆனந்தமென்பதியாதெனக் கேட்டபையாயின், மிகுகால மூன்றுங் கெடாதிருப்பது சத்து வேறுபாடறிதல் சித்தாம் (எ-து) — அளவுக் கடங்காது மிகுகின்ற இறப் பெதிர் ஸிகழ்வெனக் கூறுங்காலமூன்றினு மிடையிலீங்காதிருப்பது யாதோ வது சத்தெனவும் இங்ஙனமாக நின் றங்கலிங்கவேறுபாடகல வலற் றை விசாரித்திடுதல் யாதோ வது சித்தெனவும் வழங்கப்படுவதாம், மகிழ்

தாமதுகர்போது சுகமாகு மனுபூதி வாழ்வென்பதானந்தமே (எ-து) — எவரு மகிழ்தக்க காம வின்பத்தை யனுபவிக்கும்போ தெங்வனஞ் சுகமெழு மோ வங்வனம் போல்வதாகிய சுவானுபூதி சுகவாழ்வெனப்படுவதியாதோ வஃதானந்த மெனப்படுவதாம் (எ-று).

சக்ஷிதானந்த விலக்கணம் பிரமத்துக்கல்லது வேறென்றுக் கல்லாமையின் பிரம மிலக்கியமெனப் பெற்றாம். இலக்கியத்தி னமைதி யிலக்கண மாதலானும், “இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலின்” என்றிருப்பதானும், மானுக்கணிலக்கியமாகிய பிரமத்தையுணர்ந்ததுபற்றி யதி விலக்கணத்தை யுணரவேண்டி வினாவினெண்க. மிகுவென்னு மிகையா விங்வனங் காலங்திரிவிதமாதல் கணக்கின்மையெனக் குறிக்கக் கண்டாம். மிகு கால மூன்றுங் கெடாதிருப்பது சத்தென்றதனால், காலாதீதமா ஸின்றஹிவறி யாமைப் பாகுபாட்டை யேகமாக்கற்கு விசாரியாநிற்றலெனவும், மகிழ்காமதுகர்போது சுகமாகு மனுபூதி வாழ்வென்ப தானந்தமே யென்றதனால், ஆலிங்கன காலத் திருவரு மனமொத்துப் புணருங்கா விருவர் மனத்தையுமடக்கி மேலெழுஞ் சுகமெங்வனமோ வங்வனமே, அறிவு மானந்தமுந் தமக்குள் பேதமின்றி விசாரித்துத் தெளியுங்காலத் தறிவே யானந்தமாகவும், ஆனந்தமே வறிவாகவுமாகும்; ஆகுங்கால் மனமெனப திறந்து சின்மாத்திரமாக விளங்கும். விளங்கவே, சங்கறப் பிறக்கும். இறக்கவே, துக்கநிவிர்த்தி யாம். ஆகவே, தடையற்ற வானந்தமாத்திர மேவிட்டு நிற்கும். நிற்கவே, சமஸ்தமு மானந்தமயமாகவே சிகழுமெனவு மருத்தங் தரக்கண்டாம்.

(க-து.) இங்வனமாய நிலையே சக்ஷிதானந்த விலக்கண மென்பது. இங்கிலை வழுவுவார்க்குப் பயணன். (ககக)

ககவ - கவி. ஆ - கை.

[ஆன்மா தான் சக்ஷிதானந்தமேயென விசாரித்துத் தெளிந்த விடத்து சிகழு மனுபவும் யாதென வினாவிலை யிக்கவியிற் கூறுகின்றார்.]

நாசச் சரீரத் திருக்குஞ் சரீரிதனை நால்வேத மூவாக்கிய நீச்சிதானந்தமென்றிடினு மாசிரியர் நீபிரம மாகுமெனினு [நே மாசற்ற சக்ஷிதா னந்தநா னென்னவிவன் மனுமனு பவமெங்கு கோசப் புரங்களை யிடி த்துத் தகர்த்தமத குஞ்சரக் குருநாதனே.

(இ-ள.) நாசச்சரீரத் திருக்குஞ்சரீரிதனைநால்வேதமாவாக்கியம் (எ-து) -- நாசமுறுதலையேயியல்பாகவுடையசரீரத்திலிருக்குஞ்சரீரியாகியவான்மாவை கோக்கி நான்குவேதங்கட்க்கும்முடிவாயுள்ள மகாவாக்கியங்கள், நீச்சிதானந்தமென்றிடினு மாசிரியர் நீபிரமமாகுமெனினும் (எ-று) -- நீச்சிதானந்த

சொருபமே வேறன் தெனச் சொல்லினும் அல்லதுசற்குருாதனே முந்தருளி வந்து நீபிரமசொருபமே வேறன் தென ஏறுதியாகச் சொல்லினும், மாசற்ற சக்சிதானந்த நானென்ன விவன்மன்னுமலுபவ மெங்வனே (எ-து) —இயல்பாகவே மலரகிதமாயுள்ள சக்சிதானந்த சொருபமே தனது சுயடிவமென வொருவன் விசாரித்துத் தெளிந்துழி யதனு விவன்டைந்த சுவானுபவ மெங்வனமாயதோ, கோசப் புரங்களை யிடித்துத்தகர்த்தமத குஞ்சரக்குருநாதனே (எ-து) —தடையாயுள்ள வன்னமயமுதவிய பஞ்சகோசமென்னும் பட்டணங்களையிடித்துத்தாளக்கியமதயானேபோன்ற குருசாமியே (எ-ஆ).

நீ சக்சிதானந்தமென்றதும், நீபிரமமென்றதுமுபதேசமொழி. அங்வன மனுவ்ஷித்துத் தெளிந்தவ என்றியபலைன விசாரித்தது தானாதற்கென்க. அவன் னுபவமெங்வனமாயதோ வதனையானறிய வுணர்த் தியருஞ்செனப் பொருட்குதலால், ஓகாரமொழியிசை. நானே சக்சிதானந்தசொருபமென வொருவன் விசாரித்துத்தெளிந்து சொல்லாநிற்கவெனப் பொருள்கொண்டு சக்சிதானந்த நானென்னவென்பதைச் செயவென்னும் வாய்பாட்டு வினை யெச்சமாக்குக. எங்கனேயெப்ப பாடமுழுங்கு. கோசப்புரங்கள், உருவகம். புரங்களையிடித்தலுங் தகர்த்தலும் மதங்கொண்டபோது யானைக்கியல் பாமாறுபோன்று, கோசங்களை யுருவழித்தலும், அவையிருந்தவிடமும் தெரியாதழித்தலும் ஞானச்செருக்கு மேலிட்டபோது ஞானவானுக் கியல்பாதல் பற்றி யிங்வனங் கூறியதென்க.

சக்சிதானந்த மாயவிடத் தெய்து மனுபுதியாதென வினாவினென்பது. ஆன்மாவே சக்சிதானந்த மாயவிடத்துப் பிரமமாதற் கையமென்னை? இவ்விரண் பெதேசமு மொன்றே. (ககல்)

ககந - கவி. ஆ - கை.

[ஆன்மா சத்தென விக்கவியிற் கூறுகின்றார்.]

சென்மாந் தரஞ்செய்த வினைகளுட றருமெனிற் செல்கால மிவனுண்டலோ, கன்மானு பவநரக சொர்க்கமெனில் வருகின்ற காலத்து மிவனுண்டலோ, வன்மாத யாதனு வடல்கடவு ஞடன் மனுட வடன்மாறி மாறியழியுங், தன்மாய வடல்கெடினு மிவனி ருப் பதுகொண்டு சத்தென்ப தொக்குமகனே.

(இ-ஸ.) சென்மாந்தரஞ்செய்த வினைகளுடறருமெனிற் செல்காலமிவனுண்டலோ (எ-து) —ஆன்மா தான் பூர்வசென்மங்களிற் செய்துவந்த நல் வினை தீவினைகள் தேகத்தைத்தருமெனச் சத்தப்பிரமாண மிருக்குமெனில் ஆன்மாவாகியவிலன் மூன்சென்றகாலங்களிலெல்லா மிருங்திருப்பானல்ல வா, கன்மானுபவநரக சொர்க்கமெனில் வருகின்றகாலத்து மிவனுண்டலோ (எ-து) —இப்போதுசெய்துவருநற்கன்மந்துரக்கன்மத்துக்கீடாகவினி

வருமனுபவாவது சரகமாவது சொர்க்கமாவதெனக்கூறின் இனிவருங்காலத்து மாண்மாவிருக்க வேண்டுமல்லவா, உன்மாத யாதனாவுடல் கடவுளுடன் மனுடவுடன்மாறிமாறியழியும் (எ-து) — உன்மத்தமாகிய யாதனாசீரமும் தேவசரீரமும் மனிததேகழும் நிலையாது மாறிமாறி யழிந்துபோகும், தன்மாயவுடல் கெடினு மிவனிருப்பதுகொண்டு சத்தென்பதொக்குமகனே (எ-து) — தனது பிராங்திகாரணமாக வந்த தேகமழியினுங் தானல்லாததா ஸான்மா விருக்கின்றனன்றே இவனிருப்பதுபற்றிச் சத்தென்பதிவனுக்குப் பொருந்தும் சற்புத்திரா (எ-து).

சென்மங்காரணமாக வான்மாவுண்டென வெவர்க்குமரபாதவினுணும், அங்கெழியேயேனு மாண்மாழுக்காலத்து முன்டெனலை நிலையிருத்தப் புகுந்தாரிந்தாலாசிரிய ராதவினாலும், இதனை மறுக்கற்பாற்றன்று. மறுப்பாரான்மா காரணமாகப்புகவேண்டும். புகினும், ஆன்மாதிரிகாரணங்கட்கு மெட்டவதன்று; ஆதவி னனுமானத்தாலுண்டெனலே பொருந்துமென்க. அனுமானம், புகை காரணமா நெருப்புண்டெனல் போல்வது. இங்னனமாகவேனுமாண்மாசத்தென்ற்குத் தடையென்னை. கன்மத்துக்கீடாகத் தேகங்கள் வங்கால்வனவெனவே, ஆன்மாவிருந்தன்றே கன்மம் புரியவேண்டுமென்பதனுணித்தியமாயிற்று. தேகங்க ஸான்மாவாயி னவைபோல வான்மாவும் வந்துவந்தகலலாம். போக மாண்மாவிற்கோ? தேகத்திற்கோ? தேகஞ்சடம், அகர் த்தா, விகாரவடிவம், குணக்கருவி யாதவின் தேகத்திற் கன்று, ஆன்மாவிற்கெனப்படும். ஆன்மா விருந்துதானேதேகபோகங்களையனுபவிக்க வேண்டும்; இன்றேல் யாதுக் கனுபவம்? ஆதவி னன்மாவே சத்தெனப்படும். ஆதியந்தமேற்றலின் தேகங் தேகியன்று. ஆராவியற்கை யவாக்கோடலும், அகற்றலும், பந்தமுத்தியாதவி னிதனையுடையது தேகமன்று; தேகியெனற்கையமென்னை? இதனுமானமாசத்தெனப்படும். ஆன்மாதானேத்தேகமுன்று, தன்னைத்தவிரவு மில்லை. எனவே, எல்லாமாடு மல்லுமாடுமிருப்ப தான்மாவெனப்பெற்றார். பெறவே, பிராதிபாவிகசத்து, விவகாரிகசத்து, பாரமார்த்திகசத்தென்னும் போலிசத்தன்று; எதார்த்தசத் தான்மாவென்றூயிற்று. ஆகவே, இதனை யகற்றற் கிடமின்றெனக் கண்டாம். இஃதெமது துணிபு.

(க-து.) ஆன்மாவே சத்தெனப்படுவதன்றி வேற்றின்றென வனர்கவென்பது. தெளிக்தார்க்கி ஃதுடன்பாடு, எனையோர்க்கண்று வேறெறன்பர். வேறெறன்னல் சொல்வாதம், அர்த்தவாதமன்று. அல்லவோ வென்ற்பாலது, அலோவென்றூயது தொகுத்தல் விகாரம்.

(ககங்)

ககச - கவி. அ - கை.

[ஆன்மாவே சத்தென்றூற்போலச் சித்தெனலையு மானந்தமென்லையு மேற்குமென் றிக்கவியிற் கூறுகின்றார்.]

இருளாக முடிஞ் சமூத்தியி விராத்திரியி விரவிசுட ரற்ற பொழுதும், மருளாம விருளையும் பொருளையுங் தெரிகின்ற வகை

## சந்தேகந்தெளிதல்படலம்.

உங்கு

கொண்டு சித்தாகுமே, பெருவாழ்வு மிக்கதா னேதன். னிடத்தி னிற் பேராத பிரியமதனு, லருகாத பிரியஞ் சுகத்தில்வரு மாதலா வானந்தமாமைந்தனே.

(இ-வ.) இருளாகமுடின்சுமுத்தியிலிராத்திரியிலரவிசடரற்றபொழு தும் (எ-து) — இருளமயமாக வெங்கனுறுடிக்கொள்ளத்தக்கசமுத்தியவத் தையிலும் கருக்கவில்லும் கூரியனும் விளக்குமில்லாதபொழுதும், மருளா மலிருளையும்பொருளையுங்தெரிகின்றவகைகொண்டுசித்தாகுமே (எ-து) — ஜயத்தால் மயங்காம லங்கனமுடியவிருளையும்வைத்தபொருள்களையுங்தெரி ந்துகொள்ளும் விதத்தினாலான்மா சித்தெனப்படுவதாம், பெருவாழ்வுமிக்க தானே தன்னிடத்திற் பேராத பிரியமதனால் (எ-து) — தடையற்றவானங்தக் தானுதலால் பெரிதானவாழ்வில் மிகுந்ததுதானே இங்ஙனமாயதானே தன்னிடத்தினீக்கமற்றபிரியவிழுப்பதனால், அருகாதபிரியஞ்சுகத் தில்வருமாதலாலானந்தமாமைந்தனே (எ-து) — என்றுஞ்சுருங்காததற்பிரிய மானது தானானந்த வடிவமாதலால் தனதானந்தத்திலெலழுகின்றது இது பற்றி யான்மா வானந்தசொரூபி யெனப்படுவதாம். ஞானபுத்திரா (எ-று).

இரவி சுட ரென்றதனால், இரவிமுதல் சுடரிருவாயுள்ள. வொளிபேத மேற்கிணுமமையும். ஏனையபொரு ஞானர்தற்பாலதன்றுதலானும், மருளாம வென்றமையானும் வைத்தபொருளொன்றும். எங்ஙனமாயவாழ்வு மான்மா வுக் கயலாதல்பற்றிப் பெருவாழ்வுமிக்க தானேயெனவும், தன்னிடத்தில் தானேபேராத பிரியவிழுயிருப்ப தான்மாவையன்றி யின்றுதலின், தா னேதன்னிடத்தினிற்பேராதபிரியமெனவும், அருகாதபிரியம், நித்தியதிருத்தி. இதுதன்னிடத்தன்றிப் பிறிதிடத்தெங்கனு மின்மையின், அருகாதபிரியஞ்சுகத்தில்வருமெனவும், தானின்பவடிவமாதலாலான்மாவானந்தமா மெனவங்கறினார். இங்ஙனமாஞர்க்கிது தெரியுமன்றி யயலாரைவறுப்ப தென்னை? யாவரும் கண்குறங்குஞ் தினசுமுத்தியிலானந்தம் வருவானேன்? சாக்கிசொப்பனவல்லலைச்சாந்தப்படுத்துவதியாது? நானின்றுதா னன்கயர்க் குறவுந்ததும் மாமன்றோ? யாமென்றகான்மாவையன்றிப் பொருளுண்டோ? இன்றே. இங்ஙனயிருக்க, ஆன்மாவை யானந்தவடிவமென்றகை யுறுவதென்னை? சகலத்திலான்மாவிருஞ்துமங்ஙனங்காணப்படாதது நமது குற்றம், அதன்குற்றமன்று. எங்ஙனமெனில், தேகமாதினாதமிறுவாக்கிடந்தத்துவக்குழாமயமாகக்காணகின்றது, அங்ஙனமாகக் காணகின்றோம். விசாரணையிலல்லவல்லவெனப் போவானேன்? போவதாலான்மா தத்துவக்குழாத்து கொன்றுமன்றே, அப்போதான்மாமாத்திரங்கதனித்துவிளங்குவதென்னை? விளங்குவதா ஹுகமெங்கே? ஹலைவெங்கே? காணுதிருப்பதென்?

கானாதாற்றுக்கிவர்த்தியுக் தடையற்றவானந்தமு மெப்துவதென்னே? எம்துவதாலதன்குற்றமன்று, விசாரித்துத்தெளியாதநமதுகுற்றமே. நமது குற்றத்தால் ஸில்லாது, கேவலத்திலானந்தவடிவாகக் காண்கின்றததன் சுய வடிவாதல்பற்றியென்க. ஆன்மாவின் சுயவடிவமானந்தமென்றக்கூக்கென் ஜன? தினசமூத்தியிலியல்பாகவே யான்மா தனிக்குமாறுபோன்று சகலத் திலுபியல்பாகவேதனித்திருத்தலை யாங்கண்டிலம். இது தத்துவக்குடியாத் தை விசாரித்தாலகத்திற்கானும். உதரணம். “என்று மிருங்தபடி யிருப்ப தியல்பேயென்னுமொருவேதம்” என்பதனாற் காணக. என்றுந்தனித்திருத்த லான்மாவாதலா லானந்தமென்றார். தடிப்பா ரயிலைச் சுகிப்போர்.

(க-து.) ஆன்மா தன்னைத்தா னுணரற்பாலதாதலின் தானே யானந்த வடிவாமென்ற கையமின்றென்பது. (ககச)

ககரு - கவி. அ - கை.

[ஆன்மா சுகசாதனம்போல்வ தன்றென விக்கவியிற்  
கூறுகின்றார்.]

அன்னபா னுதிசுக சாதனம் தாகையா லார்க்கும்வெகுபிரிய மாகு, மின்னவா றுன்மாவு மானந்த சாதனமெனக்கருதல் பொருள்ளவே, சொன்னவான் மாவையொரு சுகசா தனங்களாடு சொல்லுவா யாகின்மகனே, யுன்தா னந்தம்வே ஞேவனுப விப்பதா முபயவான் மாவுமுள்தோ.

(இ-ன.) அன்னபானுதிசுக சாதனமதாகையா லார்க்கும் வெகு பிரிய மாகும் (எ-து) — அன்னமானியவனவும் பானமாகிய நீருமிலவேபோல்வன பிறவும் சுகத்துக்குச் சாதனக்கருவியாயிருப்பதா லெவர்க்கும் வெகு பிரிய வடிவா யிருக்கும், இன்னவா றுன்மாவு மானந்த சாதனமெனக்கருதல் பொருள்ளவே (எ-து) — இதேபிரகாரமாக வான்மசொருபழுஞ் சுகத்துக்குச் சாதனக்கருவியென நினைத்தல் பொருளாகுமா? ஆகாதே, சொன்ன வான்மாவையொரு சுகசாதனங்களாடுசொல்லுவாயாகின் மகனே (எ-து) — ஞானபுத்திரா! மேற்கூறிய வாதம்சொருபத்தைச்சுக்காதனங்களில்லான் ஞே வெமையாகக் கூறுவையாயின், உன்னதானந்தம் வேஞ்ஞவனுபவிப்ப தாழுபயவான்மாவுமுள்தோ (எ-து) — உன்னைவிட யீனதானந்தமென்பது வேறுதானே வேரூயினதனை யனுபவிப்பதற் சிரண்டாவதாக நின்றுள்ள வான்மாவென்பது முன்டோ (எ-று).

பசிதனித்தற்குரியவைகளையன்னமெனவும், தாகந்தனித்தற்குரியவைகளைப் பானமெனவுங் கூறுவது பொது. ஆதியென்றமையாற் சத்தப்ரிசாதி விடயமெனப் பெற்றும். அன்னபானுதிகளைச்சுகமென்னுது சுகசாதனமென்றது, பசியுங் தாகமுந்தனிந்தவுடன்என்திரிவிலவையிருந்தும் வெறுப்பாகக்காண்டவி னென்க. ஒப்பின்மையின் வெகு பிரியமாகுமெனவும், பொருள்ளல

வற்றைப் பொருளெனக்கோடலால் சுகமல்லவற்றைச் சுகமெனக் கோடல் வரும்; இங்னமாகாரியர்; ஆவாரெவரும். இது பற்றியார்க்குமெனவும், நிரதிசயானந்தமொன்று, அதை யனுபவிக்கு மான்மாவொன்று, ஆகவிரண் டாக வேண்டும். இரண்டாயின், விடையானந்தம் போல்வதாகும். அன்றேல், ஆன்மானந்தமெனச் சிறப்பெய்தற கடையாளமென்னை? விடையானந்தம்போ லான்மானந்தமுன் சுகசாதனமெனின், விடையானந்தத்தை வேரூநின்றனுபவிப்ப தான்மாவைப்போ லாத்மானந்தத்தை வேரூநின்றனுபவிப்ப தாத்மாவாகவேண்டும். அங்கனங் கொள்ளில், இரண்டான்மா விருக்கவேண்டும். ஆதலி னுபயான்மாவு முனதோ வெனவுங்க்கிறஞர். உபயான்மாவு மென்பதினும்மை, எதிர்மறை. உளதோவெண்பதி லோகாரம், வினா. விடயானந்தத்தை யனுவிப்பதாத்மா, ஆத்மாநந்தத்தை யனுபவிப்ப தாத்மாவென்பழி, அஃதயலை. இது தன்னைத்தானேயெனத் துணிபு தரலால், இன்னவாருள்மாவு மானந்த சாதன மென்கருதல் பொருளாலும் வேயெனத்துணிந்து கூறினாரென்க. இத்துணிபறியா ரான்மாவையான்மா வனுபவிக்குமாவென் றிகழுந்து கூறுவ தென்ன விவேகமோ யாமறிகிலம்.

(க-து.) விடயத்தைப்போல வான்மாவையுஞ் சுகசாதன மெனல் கூடா தென்பது. ஆர்க்குமென்பதி ஒம்மை, முற்றும்மை, ஆன்மாவு மென்பதி ஒம்மை, உயர்வ சிறப்பு. நீயாகிற சுகத்தை யனுபவிப்பதற்கு கீயெனல் வேறுளதோவென்பார், உன்னதானந்தமெனத் தற்கிழமையாக்கிஞர்.

கக்கு-கவி. அ-கை.

[ஆன்மானந்தத்தை யான்மாவே யனுபவிக்குமென்ற துறுதிபெறு மாறு நால்வகையேதுக்களையிக்கவியிற் கூறுகின்றார்.]

விடயசக மதில்வருதல் பிரியமாத் திரமாகு வெகுபிரிய மான்மாவிலாம், விடயசகம் வருபிரிய மாறிவரு மான்மாவில் வெகுபிரிய மாறுதுகான், விடயசகம் விடலுமாங் கொள்ளுமா மான்மாவை விடுவதெவர் கொள்வதெவர்பார், விடயசக போகங்கள் விடுமெவனை யவனுல் விடப்படா தொருநானுமே.

(இ-ஸ.) விடயசக மதில்வருதல் பிரியமாத் திரமாகும் வெகுபிரிய மான்மாவிலாம் (எ-து) விடயத்தைச் சுகமெனக்கருதியனுபவிக்குங்கா. லச்சுகத்தில் வரும் பயஞ்சியபிரியம் அப்போது பிரியம்போற் கானுமளவின தாம் ஆன்மாவைச் சுகமெனக்கருதிச் சுருதியுத்தி யனுபவங்காரணமாக வனுபவிக்குங்கால் அவ்வான்மாவி லப்போதெழும்பிரியங் கணப்போதள வின்தன்று என்றும் விடாதிருத்தலின் வெகுபிரியமாயிருக்கும், விடயசகம் வருபிரிய மாறிவருமான்மாவில் வெகுபிரியமாறுதுகான் (எ-து) — விடயசகங்காரணமாக மேலிட்டுவெரும் பிரியமானது ஸிலையாது மாறி மாறி வரும், ஆன்மாட்டத்தைவிடாதிருக்குங்காலப்போதவான்மாவில்மேலிட்

டெழும் பிரியமான தின்னவளவினதென வுவனமெகாண்டு கணித்தற் கரியதாகும். அன்றிய மென்றுமாருதாருத்தகையதாகவுங்குளிலையினதாம், விடயசுகம் விடலுமாங் கொளுமாமான்மாவை விடுவதெவர் கொள்வதெவர்பார் (எ-து) — விடயசுகமானது வெறுத்துவிடுதற்கும் விரும்பியேற்றுக்கொள்ளுதற்கும் தகுதியதாம் இதுபோல ஆன்மாவைவெறுத்து விடுவார்யாவர்? வெறுத்துவிடாதுவிரும்பியேற்பவர்யாவரிதனைக்கேயொராய்ந்து கானுதி, விடயசுகபோகங்கள் விடுவலைனையவானஞ்சிடப்பட்டாதொருங்குமே (எ-து) — இஃதன்றியும் விடயசுகமயமாயுள்ள போகங்களை மொருவன் வெறுத்துவிடக் கூடும் அங்ஙனமதை வெறுத்துவிட்டவன் தன்னால் தன்னை வெறுத்துத் தன்னைத்தான் புறம்பிலகற்றக் கூடுமோ? ஒருங்குங்கூடாதே (எ-று).

விடயசுகமென்னது பிரியமென மிகைப்படக்கூறியது, விடயஞ்சுகமாயிருப்ப தியல்பேனும் பிரியமியல்பாரியுப்பது முறையோ? நம்மிடத்தினின்றும் பிரியத்தைவிடலுங் கொள்ளுங்கூடும், சுகத்தை விடயத்தினின்றும் பிரிக்கவுங்கட்டவங்குமா? சுகம், விடயத்துக் கியற்கைபோல்வது. பிரியம், நக்குச் செயற்கைபோல்வது பற்றியெனக் விடயசுகமென்றாற் போலான்ம சுகமென்னவேண்டும். ஆதவினிங்கே சுகமென்பதெஞ்சினின்றது. விடயசுகப்பிரியமென்னது விடயசுகமதில்வருதல் பிரியமென்றமையின் சுகம் வேறு, பிரியம் வேறெனப் பெற்றும். ஆன்மாவில் வெகுபிரியமென்றதனால் விடயப்பிரிய மற்பமென்தோன்ற விடய சுகமதில் வருதல் பிரியமாத்திர மாகுமெனவும். மாத்திரம் - அனவு, அது இங்கே அற்பத்தைக் குறிக்க நின்றது. விடயமான்மாவுக் கண்ணியமாகும்போது அதன் சுகமும் அதுபற்றிவரும் பிரியமும் அன்னியமாகவேண்டுமன்றே? அப்போது பிரிய மற்பத் தன்மையையும் மாறும் புடைபெயர்க்கியையுமேற்பதற் கிடையுமெறன்னையுள்ளது. அதுபோல, ஆன்மாவுக்கான்மாவன் னியமாகாதபோது, அதன்சுகமும், அதுபற்றிவரும் பிரியமும் மன்னியமன்றுகவேண்டும். அப்போது பிரியம் அதிகத்தன்மையையும், மாருப்புடைபெயர்க்கியையுமேற்பதற் கிடையுமெறன்னையுள்தென்பார், இங்ஙனங்கூறி ஞாரென்க. இஃது “எஞ்சியசொல்லி னெய்தக் கூறல்” என்னு முத்தி.

(க-து) விடயப்பிரியஞ்சிறுபான்மை, ஆத்மப்பிரியம் பெரும்பான்மை. விடயப்பிரியம் மாறிவரும், ஆத்மப்பிரியம் மாருதுநிற்கும். விடயப்பிரியம் விடவுங் கொளவு மியையும், ஆத்மப்பிரியம் விடவுங் கொளவு மியையாது. விடயப்பிரியத்தை நீக்கினவன் தன்னைத்தானீக்கிவிடக்கூடுமா கூடாது. இங்ஙனமாய் வேதுக்களாலான்மாவுஞ் சுகசாதனமெனலை மறுத்தாரென்பது. எப்போது மென்றுணர்த்த, ஒருங்களைன்னுதொருங்கு மெனப்பட்டதென்க. இஃதாத்மானுபவிக் குடன்பாடன்றி விடயானுபவிக் கெங்ஙன முடன்பாடாம். உடன்படாமை விகாரியாக்குற்றமன்றி யான்மக் குற்றமன்று. தன்னைத்தான் விசாரித்துத் தெளியாதார், ஆன்மா சக்திதானந்த மெனலேலாது வேறென்பார். இதுநிற்க,

இது கன்மம்பத்திபோ னம்பிக்கையன்று, பிரத்தியட்சமாதவின் பாரென் ரூர். சிரதிச்யானந்த மானமப்பிரியம், ஏனைய விடயானந்தம் பிரமானந்த மன்னியோன்னியாபாவ மெய்தலால், அதிச்யானந்த மெனப்பெற் றயல் பிரியமென் ரூயிற்று. (கக்க)

ககள - கவி. அ - கை.

[ஆன்மாவிடயம்போல விருப்பு வெறுப்புரு வன்றெனின் சிலர் தன்னைத்தான் வெறுத்துக் கொலை செய்து கொள் வானே ஜன்ற வினாவிற்கு விடை யிக்கவி யிற் கூறுகின்றூர்.]

வேகின்ற கோபங்களா லென்னை நான்கொன்று விடுகிறே னென்று சிலபேர், சாகின்ற படியினாற் றன்னையே தான் கொன்று சாவலெனனல் சங்கையலவே, தேகந் தனைக்கொல்லு மவனுல்விடப் பட்ட தேகமவ னல்லன் மகனே, யாகந் தனிற்கோப மலதுதனை யொருநாளு மான்மா வெறுப்ப திலையே.

(இ-ள.) வேகின்றகோபங்களா லென்னை நான்கொன்று விடுகிறே னென்றுசிலபேர் (எ-து) - சிலபேர் யாதேனுமோர் காரணம்பற்றி மிக்ககோபங் கொண் டென்னைநான் கொலைசெய்து கொள்ளுகிறே னென்று, சாகின்ற படியினாற் றன்னையே தான்கொன்று சாவலெனனல்சங்கையலவே (எ-து) - அதற்கீயைந்தமுயற்சிசெய்து சாகின்றபடியினு விதற்கென்கெய்துமெனக் கேட்பையாயின் மெய்யே இங்னாங் தன்னையேதான் கொலை புரிந்துகொண் டொருவன் சாகின்றனனே யிங்தென்னைகொலோ வெனச் சங்கித்தல் சரியான சங்கையல்லவே (ஏங்கனமெனின்), தேகந்தனைக் கொல்லுமவ னல் விடப்பட்டதேக மவனல்லன்மகனே (எ-து) - ஞானபுத்திரா! தன் தேகத்தைத்தானே கொலைசெய்துகொள்பவலெனவேவானுல்விடப்பட்ட அவன்தேக மவனுகுமா அவன்தேகமல்லனே ஆயின் சம்மதி வசனம்யாதெனின், ஆகந்தனிற்கோபமலதுதனையொருநாளுமான்மா வெறுப்ப திலையே (எ-து) - அவனுக்கெழுந்தகோப மவன்தேகத்தின்மேலன்றி யவனுகியவா னமாவின்மே லன்றே ஆன்மா தன்னைத்தான் வெறுத்துக்கொள்வதுமுன் டோ ஒருநாளுமில்லையே இதனையோசியாது கூறுவதென்னை கொலோ யாமறிகிலம் (எ-று).

வேகின்ற கோபமென்றமையின் மிக்ககோபமென்றாம். பலருக்குருண்டாங் கோபமஜைத்து மொருங்குதிரண்டுருக்கொண்டாற்போல்வதின், கோபங்களொனப் பன்மையிற் கூறியதென்க. அவன்சங்கித்ததாக விவரா சங்கித்துக்கொண்டது, விடயம்போலான்மாவும் விருப்புவெறுப்புருவாமெனலைக் குறிப்பித்தற்கு, தேகஞ்சடமகர்த்தாவாதவின் தன்னைத்தான்கொலைசெய்து கொள்ளுமோ கொள்ளாதே, ஆதவின் தேகியாகிய வான்மா தன்னைத்தான் கானவகையறியாதே தன்னைத்தா ஜெங்னநாங் கொலைசெய்துக்கொள்ளும், அங்கனமன்று. ஆன்மா தன்னைத் தேகமெனக்கருதிய பாவமேலீட்டா லத

• இனத்தாகொணத்தொன்றுதொட்டு வழங்காங்றவின், அதுபற்றிமீக்கொண்டகோபத்தா லென்னோன்கொலைசெய்து கொள்ளுகிறே என்றுசொல்லித் தன்னைத்தான்கொன்று செத்தானென்ன ஒலகவழுக்க மதனைச்சங்கையெனக் கொள்வது தவிர்க வென்பார், தன்னையே தான்கொன்றுகாவனெனவும் சங்கையலவேயெனவும் ஆன்மா தேகமானால் தேகத்தை மாய்த்துக் கொள்வது கூடும்,அங்குனமன்றே. இதுபற்றித் தேகமவனல்ல எனவும் மூடத்தனத்தாற் றன்கோபத்தைத் தன்தேகத்தினமேற் காட்டினதன்றித் தன்மே என்றென்பார், ஆகந்தனிற்கோப மலதுடனேயொருங்கான மான்மா வெறுப்ப திலையே யெனவுங்கறினார்.விடயமல்லாதது பிரமம்,அதற்குரிய வானந்தவிலக்கணத்தை யான்மாவுக்கு முரியதென மாட்டிடத்தவின்,இது மாட்டெற்றிந்தொழுகலென்னுமூத்தி.

(க-து.) ஒன்றை ஒன்றாக்ககொண்டு சங்கிப்பது தவிர்கவென்பது. சங்கையென்றுலென்றோர் பிரதியிலிருக்கின்றது. தன்னையே தான்கொன்று சாவனெனவும் மயக்கவனி.

(ககள)

**ககஅ - கவி. அ - கை.**

[ஆன்மாவே பிரியவுடவாமெனக் காட்டப் பிரியபேதங்களை

**யிக்கவியிற் கூறுகின்றார்.]**

தாகப் படும்பொருளி ஹம்மகன் பிரியமாங் தனயனிலு முடல் பிரியமா,மாகத்திலும்பிரிய மின்திரிய மாங்கரண மதனிலும் பிரிய முயிரா, மேகப் பிராணனிலும் வெகுபிரிய மான்மாவி விந்த வான் மாமுக்கிய, மூகத்தி னற்கெளனை மித்தைகர்த் தாழுன்று மொன்றினென் நதிகமகனே.

(இ-ஸ.) தாகப்படும் பொருளிலும் மகன்பிரியமாங் தனயனிலு முடல் பிரியமாம் (எ-து) — எவரும்பிரியப்படற்செய்யந்தது தனம் அந்தத் தனத்தி லுமிக்கது சுயபுத்திரப்பிரியம் அந்தச் சுயபுத்திரப் பிரியத்திலு மிக்கது தன் தேகப்பிரியம், ஆகத்தி லும்பிரிய மின்திரிய மாங்கரண மதனிலும் பிரிய முயிராம் (எ-து) — அந்தத் தேகப்பிரியத்திலு மிக்கது பஞ்சேங்திரியப்பிரியம் அந்தப் பஞ்சேங்திரியப் பிரியத்திலும் கரணமாகிய மனம் பிரியமாகக் காண்கை அந்தமனம் பிரியமாகக் காண்பதிலு மிக்கது உயிர்பிரியமாகக் காண்கை, ஏகப்பிராணனிலும் வெகுபிரியமான்மாவி விந்த வான்மா முக்கியம் (எ-து) — அந்தத் தனதொன்றுனவுயிர்பிரியமாகக் காண்கையிலுங் தனதான்மப்பிரியம் மிகப் பெருக்காக்காண்கை ஆதலி னிந்தவான்மாவே யெவற்றிலுமுக்கியமாகும், ஊகத்தினாற்கெளனை மித்தைகர்த் தாழுன்று மொன்றினென் நதிகமகனே (எ-து) — ஞானபுத்திரா! இவற்றையெல்லா மனத் தினு ஊகிக்குங்கால் கெளனாம் மித்தை கர்த்தா என வாத்மா மூன்று

வகையினதாகப் பெயர்பெறக்காணும் இம்முன்று வகையும் மொன்றுக் கொன் நதிகமாகக் காணும் (எ-று).

தனம், மகன், உடல், புறக்கரணம், அகக்கரணம், உயிர், ஆண்மா எனப்படுவனவாகிய வில்வேழும் பிரியத்திலொன்றுக்கொன் நதிகமேனும், ஆண்மா மகா முக்கியமென்றதனு லேஜையவாறும் அமுக்கியமெனப் பெற்றார். இனி இவற்றையெல்லாஞ் சுருக்கி நான்காத்மாத்மாவாகக்கப்படுகுந்தாரிக் கவியில் தொகையாகலுன்றைக்கூறியோன் ருக்கொன்றதிகமென்றாரென்க. ஒருவன் தன் வீடுபற்றி வேவதை யசதியிற் காண முன்னர்த் தன்பணப்பெட்டியை யெடுக்கத்துணிவன். கூடாவிடத்தில், தொட்டிலிலுறங்குஞ் தன் மகனை யெடுக்கத்துணிவன். கூடாவிடத்தில், தன்னுடலைப் பாதுகாக்கத் துணிவன். கூடாவிடத்தில், கண்முதலிய தன்பொறிகட்கிடையூறு வராது காக்கத்துணிவன். கூடாவிடத்தில், மனமுதலியவக்கரணங்கட்கிடையூறு வராது காக்கத்துணிவன். கூடாவிடத்தில், முடிவில் தானுகிய வான்மாவிடையூற்றெற்தாது காக்கத்துணியாசிற்பன். ஆதலி னிமிமுறை வந்தவாறில்வேது பற்றியென்க.

(க-து.) உயிர்க்கியற்கையெனப் பிரியபேதங்களை நிரையேயெடுத்துக் காட்டினாரென்பது. இங்வனங் காட்டியது தனமாதிப்பிரியங்களி லொல் வொன்றிற்கு நட்டமெய்தத் தனக்கு வந்ததாக மரணமெய்தலு மூளதென் றுணர்த்தற்கென்க. இங்வனமாய் பிரியபேதமனைத்து மாதம்ப்பிரியலேச மாதவின், தற்பிரியத்துக் கிடையூறின்றென்க. தனமாதிகளிலுள்ளவும்மைக ஸிறிவு சிறப்பு. கரணத்திலு மென்பதும், இவற்றிலென்பதிற் பெயருஞ் சாரியையுங் தொக்கின. ஆக்கவினைக்குறிப்புமுற்ற மூன்று விரியும் மூன்று தொகையுமாயிருத்தல் னைாத்தையுங் தொகையாக்கி முடிவில் முற்றாக்கி யுரையிட்டாம். இது சிறப்புப்பற்றி யென்க.

(ககஅ)

ககக - கவி. ஆ - கை.

[நான்காத்மா வெனற்கும், ஒன்றுக்கொன்று முக்கியமெனற்கும்,  
அவசரமிக்கவியிற் கூறுகின்றார்.]

கெடலான பொழுதிவன் காணிக்கு மகனுன கெளனவான் மா முக்கியம், விடலாத வுடலம் பரிக்குநா ஞடலான மித்தையான் மாமுக்கியங், திடமான நன்மைகதி வேண்டினாற் கார்த்தனாஞ் சீவ வான் மாமுக்கியங், சடமாயு முத்தியினின் ஞானவான் மாவான தானே மகாமுக்கியம்.

(இ-ன.) கெடலானபொழுதிவன் காணிக்குமகனுனகெளனவான்மா முக்கியம் (எ-து) — தன்னுயிர்க்குக் கெடுதிவந்தபோது தனதாஸ்திக்குரி யோன் மகனுதலா வலவன் கெளனவான்மா வெனப்படுவன் அந்த வசராத் திற்கெளனவான்மாவேமுக்கியமாகும், விடலாதவுடலம்பரிக்குநாஞ்டலான

வித்தையான்மா முக்கியம் (எ-து) — தன்னைவிட்டுநிங்காத தனதுடலைத் தா னெனச் சுமக்கும்போது தானெனாற்குரிய திவாக்குடலாதலா லவ்வடல் மித்தையான்மாவெனப்படும் அந்த வவசரத்தில் மித்தையான்மாவே மகா முக்கியமாகும், திடமான நன்மைகதிவேண்டினாற் கர்த்தனாஞ்சிவான்மா முக்கியம் (எ-து) — இடையிலழியாதுறுதியாயுள்ள நந்தியடைய விரும்பி எல்லாபோதுதானென்றாலோ நின்றதற்குரியவரியமுயற்சிசெய்தப்பலனை யனுபவித்தற்குக் கர்த்தத்துவமாயிருப்பவன் சீவனுதலால் அந்த வவசரத்தி லக்ஷிவன் சீவவான்மாவெனப்படுவன் அதனாலந்த சீவவான்மாவே மகா முக்கியமாகும், சடமாடு முத்தியினில் ஞானவான்மாவான தானே மகா முக்கியம் (எ-து) — சடத்துவமாயுள்ளவைனாத்து மொருங்கே நசித்தற்கிடமாயது முத்தியாதலா எந்தமுத்தியில் ஞானுகாரமாயிருந்த தன்னை யதுவாயனுபவி ப்பவன் ஞானுத்மாவாதலால் அந்த வவசரத்தில் ஞானுன்மா வெனப்படுவன் அதனாலந்த ஞானுன்மாவான தானே மகா முக்கியமாகும் (எ-று).

காணி, உரிமை உரிமையாவது, ஆஸ்தி. இதுபற்றி யாஸ்தியென்றாம். தனதுரிமைக்கு மகன் பாத்தியநூதல், தனதந்தத்திலாதலால், கெடலான பொழுதென்பதற்கு, தன்னுயிர்க்குக்கெடுதிவந்தபொழுதென்றுரைகொண்டாம். விடலெல்லாதவென்றது, விடலாதவென்றாயது தொகுத்தல்விகாரம். மகன் முக்கியமாயவிடத்துக் கெளனவான்மாவெனவும், உடல்முக்கியமாய விடத்து மித்தையான்மாவெனவும், சீவான்மா முக்கியமாயவிடத்துக் கர்த்தான்மாவெனவும், ஜக்கியமுத்திக் கான்மாமுக்கியமாயவிடத்து ஞானுன்மா வெனவும் பெயர்வந்ததென்க. இந்த வவசரமெல்லா மான்மாவாயிருத்தவி னிங்கான்கையு மான்மாவென்றதென்க. சடமாடு முத்தியினிலென்றதனால் அரிபுடியற்றதென்றாயிற்று. இங்குமாயதுபற்றியிக்கியமுத்தியென்றாம். அம்முன்றையு மான்மாவென்ற தவசரம்பற்றியும், தானுகிய வான்மாவை ஞானவான்மாவென்ற தெதார்த்தம் பற்றியு மென்க. ஆதவி னம்முன்றும், பூர்வபட்சம். இது சித்தாந்தம்.

(க-து) ஞானவான்மாவே முக்கியமாமென்ற கிங்குங்குநிலெரன்பது, பிரியபேதங் காட்ட நான்கான்மாவென்றது; ஞானவான்மாவைக் காட்டிலும் பிரியவடிவம் வேறின்றென நாட்டியதை வற்புறுத்தற்கென்க. ஜக்கியமுத்தியென்றது நிரதிசயானந்தத்தை. வேறெறனல் பிதற்றல் இதில் முக்கியநான்கில் ஆக்கவினை யெஞ்சி னின்றன. (கக்க)

கூடா - கவி. அ - கை.

[விருப்பு முதலிய மூன்றுமயமாகாத வானங்தமே ஆன்ம சொருப மென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

புவியுமனு கூலமெனி விட்டமாம் பகைசெயிற் புதல்வெனனி னும்வெறுப்பா, மூலகிலிரு வகையுமல்லாதபுல்லாதியி அதாசின

மாமாதலான், மலினமறு சின்மயன் பல்வக்கையு மிப்படி, மகிழ்ச்சி யில் விருப்பமிகழூ, னலகிலா னந்தவடி வாகுமுன் சொருபத்தை யாராய்ந்து பார்மைந்தனே.

(இ-ா.) புலியுமனுக்கூலமெளி விட்டமாம் பகைசெயிற் புதல்வனை னினும்வெறுப்பாம்(எ-து) —புலியேனு மக்கு நயமுண்டாதற் கனுக்கூலமா யிருக்குமாயின் விருப்புருவாகும் தக்கைத்தக்குவிரோதமாநடக்கில் புத்திரைனே னும்வெறுப்புருவாகும், உலகில்ருவகையுமல்லாத புல்வாதியி அதாசீனமா மாதலால்(எ-து) —உலகின்கண்ணில்விரண்டுவகையும் மல்லாதபுலமுதலியலை களிலிருப்பதுதாசீனமாகும் ஆதலின், மலினமறு சின்மயன்பல்வகையுமிப்ப டிமகிழ்ச்சியில் விருப்பமிகழான்(எ-து) —களங்கரகிதமான ஞானமேவடிவா விளங்கு மான்மாவென்போன் இங்ஙனமவைபோலப் பலவிதத்தானு மான ந்தமென்பதுசற்றுமில்லாத விருப்பமுதலியமுன்று னுமவமதிப்பெய்தான், அலகிலானந்த வடிவாகுமுன் சொருபத்தை யாராய்ந்துபார் மைந்தனே (எ-து) —அந்த வான்மா நீயாதலா னீயேதடையற்ற வானந்தவடிவமென்பதா கும் ஞானபுத்திரா! இதிலையமுளதே லுனதெதார்த்த வடிவத்தைச் சுருதி யுத்தி யனுபவங்காரணமாக நீயே யாராய்ந்து தெளிந்து கானுதி(எ-று).

அனுகூலத்தாற்புலியும் விருப்புருவாகவும், பகைத்தலாற் புத்திரனும் வெறுப்புருவாகவும், புலமுதலியலை யில்விருவகையுமல்லாததா அதாசீன வடிவாகவங் கானும். உதாசீனம் விருப்பு வெறுப்பின்றியிருக்கை. புலியு மென்பதி ஒும்மை, இழிவுசிறப்பு. புதல்வனை னினுமென்பதி ஒும்மையர்வு சிறப்பு. ஆன்மாதன்னாலுணருங்திரிசியத் தில்விருப்பாதிமுன்றுமன்றித்தன் னிடத்தின்று. எனவே, தானிமுவருவாகக்காணப்படாதென்பதாயிற்று. தற் றெரிசனத்திலிவைவுமன்றுந் தன்பாலின்மையின் மலினமறு சின்மயன்பல் வகையு மிப்படி மகிழ்ச்சியில் விருப்பமிகழானெனவும், இம்முன்றுருவுமாகத் தானியைதற்பாலதன்றுதலி ஞான்மாவலகிலானந்தவடிவாகுமெனவும், நீயு மான்மாவாதலா லகிலானந்தவடிவாயேயிதனைக்கண்டு தெளிதியென்பார், உன்சொருபத்தை யாராய்ந்து பரரெனவுங் கூறினார். இது கன்மகாண்டம் பத்திகாண்டம்போல்வதன்று, ஞானகாண்டமாதலினிப்போடேதயுள்ளங்கை நெல்லிக்கணிபோல வில்வருத்தங்களை யனுட்டித்துக்காணலாம். தானுகிய வான்மா சத்துஞ்சித்துமன்றி யானந்தம்வேற்றன்பார், தன்னைத்தான்காண தார். இவர் தன்னிழப்பு, அருட்டெரிசனம், பரைதெரிசனம், ஆனந்தோத யம், ஆனந்தாதீதமென்பவற்றைத் தனக்கயலாகக்கண்டு வாளாபோயினர். இவர்களைல்லாங் கிரியாயோகக்குறியினரன்றி ஞானியரன்று. இதுநிற்க.

(க-து) ஆன்மா விருப்பு, வெறுப்பு, உதாசீனத்து ஜொன்றன்றுதலி னேனந்தவடிவுமே யென்பது. இனிக்குறப்புகு மஷ்டவிதானந்தத்து ஸிஃப் தாத்மானந்தமாதலி னதற்கிதுவே விதியென்கொள்ள வேறு கூருதொழி ந்தனர். இஃதுரைத்தாமென்ற லென்னுமுத்தி. தன்னிலக்கண மினை

உசா

## கைவல்லியநவநிதம்

தென விதழுலுணர்க. தன்னைத் தரிசியாவளவுந்தற்பிரிய மிம்முவகையாகக் கானுமென்ப தருத்தாபத்தி. அனைத்து மாதம்ப் பிரதிபலனமாதவி னெல்லாக் கூகுமு மாண்மாவேயெனப் பொருள் கொள்ளினு மமையும். (கட0)

கஉக - கணி. ஆ - கை.

[தனவானந்தமுதலிய வாணந்த பேதங்கள் பலவென்றீ ரத்தொகையின் விபரத்தைத் தெரிவிக்கவேண்டுமென வினவ அதற்கு விடை யிக்கவியிற் கூறுகின்றார்.]

மாணஞ் சிறந்தகுரு நாதனே யானந்த வகைக் கொத்தனையென்னிலோ, ஞானந் திகழ்ந்தபிர மாணந்தம் வாசனை னந்தம்விட யானந்தமென், ரூனந்த மூன்றுவித மெட்டுவகை யென்பாசில ரவ்வைந்து மிதிலடக்கம், யானந்த வகைசொலக் கேண்மைந்த னேயெட்டு மஃதின்ன தின்னதெனவே.

(இ-ஓ.) மாணஞ்சிறந்த கருநாதனே யானந்தவகைகளொத்தனையென்னிலோ (எ-து) — பெருமையிற்கிறந்த சுற்கருநாதனே ஆனந்தவகைகள்பல வெனக்கூறினீரே யவையாகவெயனில், ஞானந் திகழ்ந்த பிரமானந்தம் வாசனைனந்தம்விடயானந்தமென்ற மூன்றுவிதம் (எ-து) — ஞானமே வடிவாவிளங்குகின்ற பிரமானந்தம்வாசனைனந்தம் விடயானந்தம் னவானந்தமுன் தமிழ்க்காலத்திலே எட்டுவகையென்பாசிலரவ்வைந்துவிதிலடக்கம் (எ-து) — சிலரெட்டுவகை யென்று சொல்லுவர் அந்தவைந்துவகையு மிம்முன்றிலடக்கமாம், ஆனந்தவகைசொலக்கேள் மைந்தனேயெட்டு மஃதின்ன தின்னதெனவே (எ-து) — ஞானபுத்திரா ! அந்த வெட்டுவிதானந்தவகைஞு மின்ன தின்னதென்ற தனித்தனியே சொல்லப்படுகிறது மதனைக்கொள்கிறதி (எ-று).

சமஷ்டி யுபாதிகுணங் தொழில்காரணமாகப் பகவத்திலை கூருநிற்பர், மதத்தர். மகாவாக்கியமும், சத்துக்களும், இந்தூலாசிரியரும், ஞானமேபிரம மெனக் கூருநிற்பர். அஞ்ஞானமே வஸ்துவெனி வெவர்க்கு முடன்பாட ன்று. ஞானமேவஸ்துவெனிலை மறுப்பதென்னை இதுநிறக். அவ்வைந்து மென்றது ஆத்மானந்தம், முக்கியானந்தம், நிசானந்தம், அத்துவிதானந்தம், ஞானுனந்தமென்பவற்றை. இதிலடக்கமென்றது, பிரமானந்தத்திலாதலா ஸொருமையிற் கூறலாயினார். ஏனையவைந்துமென்றகுப் பதிலாக அவ்வை ந்துமென்றார். இதிலெனப் பொதுப்படக் கூறியிருக்க பிரமானந்தத்தி வெனக்கொண்டது ஏனைய விரண்டி னம்சங்களன்றுதல் பற்றியென்க. எட்டு மிக்கவியிற் கூருது மறுகவியிற்கூறப்படுகுவதால், அஃதெனப்புறச்சுட்டாக்கினம். எட்டுமென்பதுதொகையொருமைபற்றி யஃதெனவொருமை யிற்கூறினார். எட்டுவகையென்பர் சிலரென்றதனால், மூன்றுவிதமென்பது பலரெனப்பெற்றார். எட்டுமென்பதுதிலும்மை முற்றும்மை. இனிவகுத்துக்காட்டப்படுகுதலா விது தொகுத்துச் சுட்டலென்னு முத்தி.

## சந்தேகந்தெளிதல்படலம்.

உசகு

(க-து.) ஆனந்தபேதங்களையெல்லாஞ் சுருக்கித் தொகையாக வெட்டெண்பது.

(கங்க)

கூட - கவி. அ - கை.

[மேலட்டவிதானந்தமென்ற ரதங்வகையை யிக்கவியிற்  
கூறுகின்றார்.]

போகத்தில் வருசுகம் விடயசுக நித்திரைப் போதுளது பிரமசுகமா, மோகத் தனந்தலிற் சுகம்வா சனைச்சுக முழுப்பிரிய மான்மசுகமாம், யோகத்தி லுளதுமுக்கியசுகமு தாசீன முற்றசுக நிசசுக்மதா, மேகத்தை நோக்கலத் துவிதசுகம் வாக்கிய மெழுந்தசுக ஞானசுகமே.

(இ-ள.) போகத்தில் வருசுகம் விடயசுக நித்திரைப் போதுளது பிரமசுகமாம்(எ-து) — போகங்காரணமா வெய்துஞ்சுகம் விடயசுக மெனவும் நித்திரையென்ற ஸுரியதியாதோ வதனிலெலழுஞ் சுகம் பிரமசுக மெனவும், மோகத் தனந்தலிற் சுகம்வா. சனைச்சுக முழுப்பிரிய மான்மசுகமாம் (எ-து) — மயக்கமாயுள்ள வறக்கத்தெழுஞ்சுகம் வாசனங்குகமெனவும் எங்குந்தனது பிரியவடிவாகக் கானுஞ்சுக மான்மசுக மெனவும், யோகத்திலுளதுமுக்கியசுக முதாசீன முற்றசுக நிசசுகமதாம்(எ-து) — சமாதிகாரணமா வெழுஞ்சுகமுக்கியசுக மெனவும் உதாசீனங் காரணமாவெழுஞ்சுகம் நிசசுக மெனவுங், ஏகத்தைநோக்க லத்துவிதசுகம் வாக்கிய மெழுந்தசுகஞானசுகமே(எ-து) — தான்மாத்திரமா மிஞ்சி நிற்றலை நோக்குவதாலெழுஞ்சுகம் மத்துவிதசுக மெனவும் மகாவாக்கியவும் காரணமாக வெழுந்தசுகம் ஞானசுக மெனவும் பெயர் பெறும் (எ-று).

இனி இவற்றைத் தனித்தனி கூறப்படுகுதலா லொல்வொன்றி னிலக்கணங்களையாககாங்குக் கூறுதும். போகம்-இரண்டொன்றுக விணைதல். அவ்வவற்றையும் மவ்வல் விலக்கணங்களாற் காணலாம். (கூட)

கூடா - கவி. அ - கை.

[அஷ்டவிதானந்தங்களையுங் தனித்தனி சொல்லப்படுகுவார்,  
இக்கவியில் விடயானந்தவிலக்கண மினைதெனக்  
கூறுகின்றார்.]

வேறு.

இவ்வாறு ரூரைசெய்த சுகபேப் தங்களி னியல்பா மவைசொலமகனேகே, லொவ்வா நனவினி ஹழல்வா னிடர்கெட வுறங்குஞ்சயந்த்தி லுறுநேராஞ், செவ்வா மனமக முகமா மதிலொளிர் சித்தின் சுகநிழல் சேருங்கா, னவ்வா றிவனுள மகிழ்வா மனுபவமதுதான் விடய சுகாநந்தம்.

(இ-ள.) இவ்வாறு ரூரைசெய்த சுகபேபதங்களி னியல்பாமவைசொலமகனேகேள் (எ-து) — இங்வனா தொகைவகையாக்கு-றிய வானந்தபேதங்

கருக் கியல்பாயுள்ள விலக்கணங்களோத் தனித் தனியே விரிவாக யாங்கூற னான்புத்திரா நிகேளுதி, ஒவ்வாணனவினி மூழல்வா னிடர்கெட வறங்குஞ் சயனத்தி லுறுநேரம்(எ-து)-இயைதற்கொண் னுத பந்தசாக்கிரத்தில் விவ காரங்மித்த மூழல்வோன் தனதல்லல்கெட புறங்கற்கமைத்த பஞ்சனைமெ த்தையில் விழிதுயிலுங்கால், செப்வாமனமக முகமாமதிலோளிர் சித்தின் சுகசிழல் சேருங்காண் (எ-து) — தடையின்றி மனமானது சகாகாரமாதலை விட டகமுகமாக நழுவும் அப்போதும் மனதி லறிவானந்தத்தின் சாயை படும், அவ்வா றவனுளாமகிழ்வா மனுபவ மதுதான் விடய சகாங்கதம் (எ-து) — அங்கஙம் படுதெறியா லவனுள்ளமானது சகாகாரமாகக் கானும் அங்கங்காணப்பதே தினங்குபவமாம் அங்கெநித்தாய சகமே விடயானந்த மெனப்படும் (எ-து).

சகமெனக் கருதற்கொவ்வாததுயற்றி யொவ்வானவென்றார். இங்கை வல்லலைத் தரந்குரித்தாதவிற் பந்தசாக்கிரமென்றார். உறங்குஞ் சயனம துறுநேரமெனப் பாடமுழுண்டு. உறக்கம் வரும்போது மனமான தியல்பாக வே தினங்தோறுஞ் சகாகாரத்தினின்ற நூழவலும், சகாகாரமாதலு மெவ் வுயிர்க்கு மனுபவமாயிருக்க, இதனை வேறு வழியில் வருத்தியுரைகோடல் பொருந்தாது. பொருந்துமெனின், விடயானந்தமெனவும், உறங்குஞ் சய னத்தி லுறுநேரமெனவுங் கூறுவதெந்திற்கு? ஆதலிற் கடாதென்க. மூன் கவியில் போகத்திலவரு சகமென்றார். போகமாவது இனைதல். இங்கே மனமுஞ் சிதானந்தசாயையு மினைதல். விசாரத்தெளிவால் மனஞ்சகாகார த்தினின் றநழுவிச் சகாகாரமாதலோன்று, மூடத்தாலாதலோன்று. இங்கே விசாரத்தாலெனின், ஒவ்வானவினி மூழல்வானிடர்கெட விசாரத்தாலுற க்குறுநேரமென் ஸிருக்கவேண்டும். தொக்கியிருக்கின்றதெனின் உறங்குஞ் சயனத்தி லுறுநேரமென்பானேன்? இங்கே சயனமென்ற தாசனங்கட்டலை யெனின், அப்போ தடயோகமென்னல்வேண்டும். அதுதானெனின்ல, உரை யிற்கோடலென்னு முத்தியா லங்வனங் கொள்ளினு மொருவாறு பொருந தும். பொருந்துமேலும் இது விடயங்காரனமாகவங்த சகமன்றே. குண் டலிசத்தியில் மனம்வித்தலாவிலந்தகுண்டலிசத்தியுமோர் விடயமென்றே? மனலயமாதற் கிடமாமேயெனின், தினசூழுத்திபோல்வதா மதனால் விடய சகமென்றார். மனந்ததாகாரமாக வதஞுலெல்யதுஞ் சகமெனக்கூறுமையின் விடயசுக்கே யென்க.

(க-து.) விடயானந்தவிலக்கண மினையதெனக் கூறினுரென்பது. ()

கஉச - கவி. அ - கை.

[பிரமானந்தவிலக்கண மினையதென விக்கவியிற் கூறுகின்றார்.]

எனந்தருசுக விடயந்திரிபுடி பிடரா மெனமன மணசயாமற், சேனங் தனது குலாயங் தனில்விழு செயல்போ னித்திரை ரெறி சீவன், றுனந்தமில்பர னுடனென் றுவனெனு தணையல்துபிற னினையாம, ஸானங் தம்மய மாவன் சகமிகு மதுதா னுயர்பிர மான ந்தம்.

(இ - ள்.) ஈனங்தருசக விடயங் திரிபுடி யிடராமென்மன மசையாமல் (எ-து) — பிறப்புவீடென்னு மிரண்டினு ஸிழிவாயுள்ள பிறவியையே தாற் பாலதாகிய சுகமயம்போற் ரேந்தும்விடயங் திரிபுடியாயிருப்பதா லவை துன்பமேயென விசாரத்தாற் றணிந்து மனஞ்சற்று சலியாதுநிற்க, சேன ந்தனது குலாயங்தனில் விழு செயல்போனித்திரை செறிசீவன் (எ-து) — ஆகாயத்திற் பறக்கும் பருந்து தனதுகூட்டி லுத்துவிழுஞ் செயல்போல வுறக்கத்தபேதமாக வமைக்தசீவனென்போன், தான் தமில்பா னுட்டென றுவலென்று தனையல்வதுபிறநினையாமல்(எ-து) — தானிங்வனமாய ஸிலை தென வளவைகளாற் கணித்தற்கரிய பிரமத்தோடிரண்டறக் கலக்காநிற் பன் தெளிந்தவிடத்துத் தனித்து நின்றது தான்மாத்திரமாதலா வங்வனங் தனித்துநின்ற ஒன்னையாத்திரமன்றி யயவென்பதுளதாக வதனை யோர் பொருளெனக் கருதாது, ஆனங்தம்மயமாவன் சுகமிகுமதுதா னுயர்பிரமா னங்தம் (எ-து) — ஆனங்தமயமாக விளங்குவன் அங்வனமாக மீக்குள்ள வவ் வானங்தமே மேலாய பிரமானங்தமெனப் படுவதாம் (எ-று).

ஈனம் குணவாகுபெயர். விடயங் திரிபுடி யிடராமென்மன மசையாம னித்திரை செறிசீவ னென்பதினால், இங்கே ஸித்திரையென்பது நனவிற் சுழுத்தி; சுத்தகேவலங்கீலயென்பாரு மூளர். தனக் கயலென்ப தொன்று மின்றி யனைத்துஞ் சின்மாத்திரமாவிளங்கப்புரிந்த தங்கெறித்தாச் சலியாது ஸிற்கவேண்டிவரும். யாதினுலெனில், விடயங்திரிபுடி யிடராமெனக் கண் டதுபற்றி. அங்வனஞ்சலியாது நிற்றலே சுத்தசகலம். இங்கெறித்தாய சுத்த சகலமயமாகவே மனமெனலேது? அது சலித்தலெனலேது? இன்றுதலின், மனமசையாத சுத்தசகலமயமா ஸிற்புழி யறக்கம்வருமன்றே? அவ்வுறக்கங் தான் சுத்தகேவலமெனப்படுவது. இங்கெறித்தாயவன் சீவுலூதலால், ஸித்தி ரை செறிசீவனெனவும்; அங்கித்திரை, சுகமேலீடு. அச்சுகமேலீடு, மலரகித மாதலாற் பரனெனவும்; அப்போதுசீவ னங்தச் சுகாகாரமாய் விடுவதூத லால், பரனுட்டென்றுவனெனவும், அங்வனஞ்சுகாகாரமாங்றவன் சீவ ஞுதலானும், தனையன்றி வேறுகண்டிலஞ்சுதலானும், ஒரு தனையல்வது பிற ஸினையாமெலெனவும், ஆனங்தமயமன்றித் தான் வேற்றுகாரமாதற் கிடபி ன்மையின் ஆனங்தமயமாவனெனவும், இங்கீலத்தாய அவசரத்தையே ஞானநூலைனத்தும் பிரமானங்தமெனலானும், இப்பெயரை யேற்றற்பால தாதலானும், சுகமிகுமதுதா னுயர் பிரமானங்தமெனவுங் கூறினார்.

(க-து.) பிரமானங்தவிலக்கண மினையதெனக் கூறியதென்பது ஆன ந்தமயனு மாவனெனப் பாடமுழுண்டு. திரிபுடி: ஞாதுரு, ஞானம், ஞேரு மென்பன. ஒரு தனையென்றதானால், தான் மாத்திரமெனப் பொருள்கொண் டாம். திரிபுடியிடராமென்றதற்காலும், உபமானத்திலலுத்துவிழுஞ் செயல்போ வென்றும். அளவைகள், அஷ்டவிதப்பிரமானங்கள், முன்கவியில், ஆவிங் கணசுகத்தை விடயானங்த மென்னுத்து, தினசூழுத்தி சுகம்போ லாறுதல்

செய்யாமைபற்றி யென்க. இக்கவியிலும் சித்திரையென்றது, நனவிற்சமூத்தியை.

(கூச)

கூட்டு - கவி. அ - கை.

[ஜயமுருதற்கிண்ணும் பிரமாணந்த மினையதென  
யிக்கவியிற் கூறுகிண்றார்.]

தூங்குஞ் சுகமது பிரமச் சுகமெனல் சுருதிப் பொருள்விழி தூயில்வோர்க், டாங்கும் மலரைண நன்றா கச்சிலர் சம்பா திப்பது தானசகங், தீங்குஞ் நன்மையு மாண்பெண் முறைமையுஞ் தெரியா தமளிசெய் பொழுதேபோ, லாங்குள் வெளிக்குஞ் மறியா வனுபவ மதனு லதுபிர மாணந்தம்.

(இ-ஸ.) தூங்குஞ்சுகமது பிரமச்சுகமெனல் சுருதிப்பொருள்விழி தூயில்வோர்கள் (எ-து) — நனவிற்சமூத்திசுகத்தைப் பிரமாணந்தமென்பது மகாவாக்கியார்த்தமேயன்றி வேறன்றுமெனக்கொள்வோர்தூங்காமல் தூங்குபவர், தாங்கும் மலரைண நன்றாக்கிலர் சம்பாதிப்பது தானசுகம் தீங்குஞ் நன்மையு மாண்பெண்முறைமையுஞ் தெரியாதமளிசெய் பொழுதேபோல் (எ-து) — சிங்கம்போன்றமைத்த கருவிகளாற் றுங்கப்பெற்ற புஷ்பசயனத் தைக் கிலர் நன்றாக் சம்பாதிப்பது ஸ்தானசுகம்வேண்டியாதலால் அம்மல ரைணயிலிது தீமையெனவும் நன்மையெனவும் ஆண் பெண் முறைமையெய னவு முணரும் பாகுபாடு சற்றுங்தெரியா துறங்குமாறுபோல, ஆங்குள்வெளிக்குஞ் மறியாவனுபவ மதனுலது பிரமாணந்தம் (எ-து) — அந்த நனவிற் சமூத்தியின்கண் ணகம்புற மினையவென்பதுங் தெரியா துறங்குமனுபவ மாம் அவ்வனுபவத்தாற் கணிக்குஞ் சுகமெதுவோ அதுவே பிரமாணந்த மெனப்படுவதாம் (எ-று).

விழிதூயில்வோர்கள் தூங்குஞ்சுகமதுபிரமச்சுகமெனல்சுருதிப்பொருளெனக்கொண்டுகூட்டித்தூங்காமற்றாங்குவோர்தாமங்கனந்தூங்குங்காலெல முஞ்சுகம் பிரமசுகமாமெனக்கூறுவது சுருதிப்பொருளாம் வேறன்றெனப் பொருள்கொள்ளினும்மையும். எனவே, வேதார்த்தமுட்மகாண்கள் பிரமமெனலுமொக்குமென்பதாயிற்று. பிரமச்சுகமெனல் எழுவாய்; சுருதிப்பொருள் பயனிலை. இதுகாறு மிலவெல்லைக்டவாமைக் கெழுவாய் பயனிலை கூறியதென்க. தாங்குமென்னும் வினைக்கெழுவாய் தொக்கியிருப்பதால் சிங்கம்போன்றமைத்த கருவியென்றும் தாங்கும்மலரைணநன்றாக்கிலர்ச்சம்பாதிப்பது தானசுகம்பற்றி யாதலால், அதிலுறங்கில், நன்மை தீமை யாண் பெண் முறைமையாதிக்கொங்கனங்குதெரியும்? தெரியாதாதல்பற்றியில்வுவமைவேண்டிக் கூறினார். மலரைண மிகத் தூயில் விளைத்தற்குத் தானமாதவி னச்சுகம் வேண்டி நன்றாக் சம்பாதிப்பதென்று ரெண்க; பலரென்னது சிலரென்றது நிரந்தரமிங்கனஞ்செய்வோர் மிக்கசெல்வத்தார்சிலராதல்பற்றியென்க. தானசுகமென்றது இவ்விடத்திற்கிணையந்த காரணப்பெயராம். யூக் சுகமெனின்

ழுக மென்ற்குப் பொருள் ஓர்புல், கருங்குரங்கு, காங்தி, தருக்கம், படை படைவகுப்பு, பெண்குரங்கு, முசு என்பன. இது பலபொரு ஜொருசொல். இவற்றுள் யாதிங்கே பொருந்தும். பொருந்தாமையின், ஜியிருகுற்றத்துள் மாறுகொள்க்குற்றலென்லை யேற்தும். இதற்கென்செய்தும். சான்றேராட்டி யெனின், பொருத்தமின்றி யிராது. சம்பாதிப்பதுதா னாகமெனப் பாடங்க விருக்கின்றன வெனிலோ, ஊகமென்பது உத்தி, குரங்கு, நீணவு, புவி யென்பன். இதுபலபொருஜொருசொல். இவற்று ஜெவ்வருத்தம்பற்றி யம் மொழிவந்தது. யுத்திபற்றியெனின், உபமானவுபமேய சாதாரணத்ரம்மினைய தென் றறியார்போலும். உபமானத்தை யுபமேயமாக்கலாமா? அதைச் சுருதி யுத்தியனுபவத்துன், யுத்தியனுபவமாக்கலாமா? தாங்கும் மலரணை நன்றாகச் சிலர் சம்பாதிப்பதுதானுகம், தீங்குங் நன்மையு மாண்பெண் முறைமையுஞ் தெரியாதமனிசெய்பொழுதே போ லெனால்காறு முவக்கையன்றே? இதற்குவ மேயம், ஆங்குள் வெளிக்குமென்பது முதலறியாவனுபவ மென்பதுகாறும் தான்சுகமெனப் பிரதிகளிலிருப்பதென்னை? அங்ஙனமாகவு மிங்ஙனமாக வும் பிரதிகளிருக்கின்றாலையாகத் துணிதலைநோக்குதும். தான்சுகமெனி னும், தானுகமெனினு முபமேத்தொடர்பன்று, உபமானத்தொடர்பு. இவ் வரம்புகடங்துரைக்குறவுது, கல்வி வரம் பறியார்போலுமே யிதற்கென்செய் தும். கவிக்குற்றமன்ற. கவியிலக்கணங் கல்லாதுரைக்குற நமதுகுற்றம். ஆத வின் தான்சுகமெனலே யையமின்றிப்பொருந்தும், இலக்கணமில்லாக்கல்வி யுப்பில்லா வுணவுபோலும். அவ்விலக்கண மில்லாக் கல்வியை யாதாவாகக் கொண்டுரைக்குற லென்னுரை. பசையற்றதாம். வெறுவாய் மெல்வதுபோ னும், சுருதியுத்தியனுபவங் காண்டலுபமேயத்திலென்றி யுபமானத்திலென்று. உபமேயம் விளங்கக்கூறுவ துபமானமாதவின் கூடாதென்க. தாங்குஞ் சுகமது பிரமச் சுகமெனல் சுருதிப்பொருள்விழி துயில்வோர்க்களென்பது சுருதிப் பிரமாணமாம். தாங்கும்மலரணை நன்றாகச் சிலர் சம்பாதிப்பது தானுகமெனக் கூறி யிது யுத்திப் பிரமாணமென்பது பொருந்தாது. ஆங்குள் வெளிக்குமறியாவனுபவமென்ற தனுபவப்பிரமாணமாம். கல்வித்திற மின்மையா விக்கலியில்லாத யுத்திப் பிரமாணத்தை யுண்டெனி லெங் வன மேற்கப்படும். அவர்போல்வா ரேற்பர்.

(க-து.) பிரமாணந்தமென்பதுசுருதிக்கு மனுபவத்துக்கு மியைக்கிருக் கக் காட்டினாரென்பது. உரையை யாவர் கூறிலு மிலக்கணலழுவின்றிக் கூறவேண்டும். கவிக்கிலக்கணமூரண ஏராக்குறின், எவ்வாசிரியாயினு மெங்கை சாம்பிரதாயமாயினு மென்சிரப்பு. கவிக்குரையன்று, உரைக்குக்கவி போலும்; இதை பெறவேற்பர். இந்துலாசிரியரெண்விதானந்தமென்றார். இவற்றுள் தானுகமெனல் கிடையாது. இத்திருத்தார், பறருரைமேற்கும் றங்காட்டவி வென்கிறப்பு. நங்கோணலைத் தாங்மிர்த்த வற்யார்போலும். தெரியாதவளிசை பொழுதேபோலெனக் சில பிரதியி விருக்கின்றது.

பொருங்துமாறு ரையிக; போலி வேதாந்திமய முலகமாதவின், தாங்கும் மஸரை. தீங்குங் நன்மையும் விரித்தல் விகாரம்.

(கட்டு)

கட்சு - கணி. அ - கை.

[பிரமாணங்த விலக்கண மினையதென எங்குறத் தெளிந்தேன், இப்போதோரானுபவமென்னுள் ஞாதிக்கக்கண்டே நைதனைக் கேட்டாரானுமென மானுக்கன் வியந்து கூறுவதை யிக்கவியிற்கூறுகின்றார்.]

உதவும் புவியினி வொருவன் னனுபவ மொருவன் மனதினி அதியாதே, மதியுங் கெடுகிற துயில்கொண் டானங்த மயனன் ரேசுக முறுகின்றா, னி துவின்றான மயனாஞ் சிந்தையி னினைவாய் வந்திடு மெனல்கண்டேன், சதைவின் ஞேர்புகழ் குருவே நீரி துசொல்லீர் சகலமும் வல்லீரே.

(இ-ஓ.) உதவும் புவியினி வொருவன் னனுபவ மொருவன் மனதினி அதியாதே (எ-து) — வேண்டுவதைத் தடையின்றியுதவத்தக்க ஞானபூமி யேழனுள் ஒருவன்கண்ட சுவானுபவ மற்றெருவன்மன திற்கானுமா கானுதே இஃதென்னவியப்பு அதனைச்சொல்லுகிறேன் அஃதாவது, மதியுங்கெடுகிற துயில்கொண்டானந்தமயனன்றே சுகமுறுகின்றான் (எ-து) — மனதும் நசிக்கத்தக்க யோகநித்திரை காரணமாகவானந்தமயனுகிற வான்மாவன்றே பிரமாணங்த வடிவமாகின்றான் இங்ஙனமிருக்க, இது விஞ்ஞானமயனாஞ் சிந்தையி னினைவாய்வந்திடு மெனல் கண்டேன் (எ-து) — இவ்வானந்தமானது விஞ்ஞானமயனுகியமானதனிடத்தில் நினைவுவடிவாக வந்துவிடு மெனக் சத்துக்கள் கூறுவதைப் பிரத்தியட்சமாக வடியேனிடத்தில் கண்டனன், சதைவின்ஞேர்புகழ்க்குருவே நீரிது சொல்லீர் சகலமும் வல்லீரே (எ-து) — அயிர்த்ததை யுட்கொண்ட தேவர்களாலும் துதிக்கப்பெற்ற குருநாதனே! சகலார்த்தமுமையமின்றி விளங்கப் போதிப்பதில் வல்லமையுடையவரே! இஃதெங்கங்கூடும் தேவரீரே யில்லைய மகலத் தெரித்தருள வேண்டும் (எ-து).

உதவுமெனப் பொதுப்படக்கூறியதனால் வேண்டுவதையெனவும், புவியெனப் பொதுப்படக்கூறியதால் யோகநித்திரையெனவும், துயிலெனப் பொதுப்படக்கூறியதால் யோகநித்திரையெனவும், ஆனந்தமயனெனப் பொதுப்படக்கூறியதால் வாத்மாவெனவுங் கொண்டாம். இரட்டுறமொழிதலென்னுமுத்தியால், முத்திக்குச் சாதனமான தலைகரணங்களை யுதவத்தக்க விப்புமியிவெருவன் கண்டவலுபவ மொருவன் மனதினில் எங்ஙனங் கானுமகானுதேயென வுதாரணமாக்கியதாக வுரைகொள்ளினும் மமையும்.

(க-து.) நினைவிறந்த வானந்தம் நினைவாய தெங்கங்மென வினாவினுணன்பது. ஏனைனில், இவன் தன் சமாதியில் மனங்காசத்திற்கண்ட தடையற்ற வானந்தம், சமாதிவிட்ட காலத்திலும் தன்னினை வெல்லா மிடை

விடாது துற்றுக்கொண் டிருத்தலினென்க. இடைவிடாது துற்றுக்கொண் டிருத்தலாவது, யாதுபுரியினும், யாது நினைக்கினும், யாது சுகிக்கினும் கலை யாது டெஞ்சினிறவாயிருத்தல். மலடியறியாள் பிள்ளைவருத்தம்; அது போல, ஏனையரறியா ரிவ்வானந்தனிலைமை. இவென்ய்திய வில்வனுபவ மொழி சத்தியமாதல் பற்றி யிங்வனம் வினாவினென்க. எனவென்பது என்று சொல்லுதல். இதனால் சத்துக்களை வருவித்தாம். யாதினாலும் கெடாததென்பது தோன்ற மதியுங் கெடுகிற வென்றார். மதியு மென்பதி லும்மை யுயர்வு சிறப்பு. ஆனந்த நினைவாய் வந்திட மென்றதனால், ஆனந்த மே நினைவு, நினைவே யானந்தமெனப் பெற்றும்.

(க-து.) நினைவிறக்க சுகம் நினைவாக நிற்பதற் கேதென்னையென் பதி. மனமிறக்கவிடத் துதிக்கும் பிரமானந்தத்தை யான்மா வனுபவிக்க, மனதுக் கெட்டுவானே வென்னல் வினா.

(கஉசு)

கஉன - கஹி. ஆ - கை.

[சத்தமனைதும் பரமாத்மாவும் ஒன்றேயென வூபமான முகத்தா விக்கவியிற் கூறுகின்றார்.]

நெய்யும் வெண்ணென்று மிருபேர் கலந்து நினைவிற் பிறிவறி வினிவில்லை, செய்யுங் நனவினி விறுகும் மனதொடு சேருஞ் சின் மய விஞ்ஞானன், நையுங் துயர்மன நழுவும் பொழுதுணர் ஞானச் சுகமுனு மானந்தன், பெய்யுங் துளிகளு நீருங் குளமொடு பாரும் போலிவர் பிறிவன்றே.

(இ-நு.) நெய்யும் வெண்ணென்று மிருபேர்களுமறி நினைவிற் பிறிவறி வினிவில்லை (எ-து) — நெய்யென்ற பெயரூம் வெண்ணென்ற பெயரூ மாகிய வில்விரண்டும் பகுத்துணரத்தக்க மனத்தாலாய பேதமேயன்றி யவ் விரண்டையும் ருகிக்கத்தக்க நாவுணர்வுக்குச் சற்றுமில்லை, செய்யுங் நன வினிவிறுகும் மனதொடு சேருஞ் சின்மயவிஞ்ஞானன் (எ-து) — இச்சாஞா னக்கிரியைகளைச்செய்தற்கியைந்த சாக்கிராவத்தையில் விசாரத்தாற் றனது செயலிற் சுருங்கிய மனதோடுகூடியசின்மாத்திரமாயிருக்கும் விஞ்ஞானமய வென்போனும், நையுங்துயர்மன நழுவும்பொழுதுணர் ஞானச்சுகமுனு மானந்தன் (எ-து) — வதையத்தக்க துயர்மயமான மனது மெல்ல நழுவற் கியைந்த சமாதிகாலத்தில் தன்னையேயுணரத்தக்க ஞானனந்தத்தை யனு பவிக்கின்ற வானந்தமயனுன வான்மாவும், பெய்யுங் துளிகளு நீருங் குள மொடுபாரும்போலிவர் பிறிவன்றே (எ-து) -- துளிக்குங் துளிகளும் சலமும் குளமுங் கறரயும் எங்வனம் பேதமின்றோ வங்குனமே விஞ்ஞானனும் ஆன்மாவுமாகிய வில்விருவருங் தம்முள் பேதமிலராம் (எ-து).

அறிநினைவெனவே, சட்ச காரணமாக வறியுநினைவென்று யிற்று. கண்ணுக் கிரண்டாகத் தோற்றினு, நாவுணர்வுக்கொன்றே. அன்றியும், நெய்

வெண்ணென்றெனக் சொற்பேதமேயன்றிப் பொருட்பேதஞ்சு சுற்றுங் கண்டிலும். அதுபோல, விஞ்ஞானமயன், ஆனந்தமயனெனக் சொற்பேதமுங் தோற்றபேதமேயன்றிப் பொருட்பேதமு மனுபவபேதமுஞ் சுற்றுங்கண்டிலும். வெண்ணெயன்றி நெய்யெனலும், சலமன்றித் துளியெனலும், கரையன்றிக் குளமெனலும் எங்கே. அதுபோல, விஞ்ஞானமயனையன்றி யானந்தமயனென்பவ னெங்கே? எனவே, அறிவையன்றி யானந்தமென வெங்கேயென்றுயிற்று. ஆகவே, அறிவை யானந்தமெனப் பெற்றும். பெறவே, கெஞ்சியே பிரியம்பிரியமேகெஞ்சியெனக்கண்டாம். காணவே அனுபவத்திற்பேதமின் தெரன்துணிட்தாம் இத்துணிப்புதீணமறுக்கக்கவெனக்குறிப்பிக்களின்றது.

(க - து.) விஞ்ஞானமயனெனலும் ஆனந்தமயனெனலும், ஓரவசரம் பற்றிச் சொல்லாற்பேதங்கூறவந்ததே யன்றிப்பொருளாற் சுற்றுமின்றன பது. இவ்வனுபவஞ் சக்கானுபவத்திற்குருமுகத்தாற் காணப்படுவது. (கஉள)

குறுது - கவி. அ - கை.

[வாசனாந்த விலக்கண மினையதென விக்கவியிற் கூறுகின்றார்.]

ஓன்று கியப்ர மாநந் தன்சுக மொழிவா னேன்வெளி வருவானே, னென்றுண் முன்செய்த கருமம் வெளியினி விழுக்குஞ் சுமுத்திவிட்டெட்டுமுங்கீதானு, நன்று யினசுக மகலான் வெளியிலு நடவான் மறதியும் பெறமாட்டா, னன்று மெனவிருந் துறங்குஞ் சிலகன்ம மதுவே வாதனை யானந்தம்.

(இ-ன.) ஓன்றுகிய பிரமாநந்தன் சுகமொழிவானேன் வெளிவருவா னேனென்றுல் (எ-து) — ஏகமாக விளங்கும் பிரமாநந்தனென்போன்தன் துச்சானந்தத்தினினருநிச்சுவானேன் வெளிப்படுவானேனெனக்கேட்டபை யாயின், முன்செய்த கருமம் வெளியினிலிழுக்குஞ் சுமுத்தி விட்டெட்டுமுங் தோனும் (எ-து) — பூர்வத்திற்செய்த கண்மமானது புறம்பில் மெல்லவிழுக்கும் அதனால் சுமுத்தியைவிட்டு நிங்கினவனும், நன்றுயின சுகமகலான் வெளியிலு நடவான்மறதியும் பெறமாட்டான் (எ-து) — வெகுப்ரியமான வந்தச்சகத்தினின்றும் நீங்கான் புறம்பிலுஞ் செல்லவன் அச்சகத்தைமறக்க வுமாட்டான், அன்றுமெனவிருந்துறங்குஞ் சிலகன்மைதுவே வாதனையான ந்தம் (எ-து) — இப்போ தவசியமல்ல இப்போ தவசியமாமென நினைத் துறங்குவதான் சில பிரயதன் மப்போது நிகழ்வனவாம் அங்ஙன நிகழ்தலே வாசனாந்தமெனப்பட்டுவதாம் (எ-று).

பிரமாநந்தமென்னாதுபிரமாநந்தனென்றதனால், அம்மயமானவனை மாவாகிய புரட்டெனைப்பட்டபற்றும். முன்செய்த கண்மமென்றது தினமும் வழக்கமாகச் செய்துகொண்வெந்த தினவிரத்தியை. தினசமுத்திக்கூலவிலெங்கவேரா, அங்ஙனம் பிரமாநந்தமேலீடாகிய சுமுத்திக்கூலயுங்கா னிகழுமனுபவானந்தமாதலி னிதனை வாசனாந்தமென்றார். சுமுத்திக்கூலவில், விவகாரவிரத்தி வெளியிலிழுக்கும்போது, அவ்வானந்தப்பிரியன் தடுக்கும், அல்

வானந்த வசத்தாகுது மெனின், விவகாரசங்கற்பங் தடுக்கும். சகத்தைவிட்டகலக்கூடாமையி னிது தருண மல்லவெனவும், இப்போதே செய்யாவிடி வில்வளவு நட்டம் வரும் ஆதலி னிது தருணமா மெனவு மங்கே யிங்ஙன சிகழ்தலின் அன்று மென விருந்து நறங்குஞ் சிலகண்ம மெனப்பட்டது வெளி க்கு வரவொட்டாமல் தடுப்ப தல்வானாந் தாம்சமாதலால் வாசனைந்த மென்ற தென்க.

(க-து.) இடுகுறிப் பெயராந்தெனக் காட்ட வில்வேதுக்களைத் தெரி வித்து வாசனைந்த விலக்கணங் கூறியதென்பது. வெளிக்கிழுத்த விரு வகை யேதுபற்றி யெனிலூ மையையும். அஃதாவது பிராரத்தகன்மம், சகச நிட்டையென்பன. வெளிக்கு வருதல், விஞ்ஞான மயத்துக்கு வருதல்.இரு வகை யேதுக்க ளினையவெனத் துணிவது, நயம்பற்றியென்க. அஃதாவது; கன்மமாயின் பிராரத்துவ மெனவும், நிலையாயின் இங்கிட்டை யெனவு மாம். சகசநிட்டைக்கிழுத்தலெனக் காண்டல் கூடாமையின் மூன் செய்த கன்மம் வெளியினி விழுக்குமென்ற தென்க. சமூத்தி விட்டெழாதவனு மென்பது தோன்றச் சமூத்திவிட் டெழுந்தோனுமென்பதின்கண்ணுள்ள வும்மை, இறந்தது தழீஇய வெக்கவும்மை.

(க-ஈ)

கஉகூ - கவி. அ - கை.

[நிசானந்த விலக்கண மினையதென விக்கவியிற் கூறுகின்றார்.]

அந்தக் கணமுட லகமென் றிடர்களி லைங்தே சுகந்தனை மறந்தேபோ, முந்தைச் செயும்வினை சுகதுக் கந்தரு மோனந்தரு நடு வடிவேகா, ஜைந்தப் புருடனு மொருசிங் தையுமற விருந்தே ஜெனலனு பவமாகு, மிந்தப் படித னுதாசி னச்சுக மிதுவே நிச மெனு மானந்தம்.

(இ-ஸ.) அந்தக்கணமுட லகமென் றிடர்களி லைங்தே சுகந்தனை மறந்தேபோம் (எ-து) — தேகமே நானென்றுண்ணவக்கணமே யான்மா துன்பப் பெருக்கி லகப்பட் டின்ன திசையெனக்காணுதலைந்து தற்பிரியத்தைச்சற்று மென்னமின்றி மறந்தேவிடுவன், முந்தைச் செயும்வினை சுகதுக் கந்தரு மோனந்தருடு வடிவேகாண் (எ-து) — மூன்செய்த கன்மமானது சுகத்தை யேனுங் துக்கத்தையேனுங் தரும் மோனநிலையோ வங்ஙனந் தராது மத் தியகத நிலையையே தரும், எந்தப் புருடனு மொரு சிந்தையுமற விருந்தே ஜெனலனுபவமாகும் (எ-து) — எந்தப்புருடனுமின்யாதோர்சிக்கைதயுமின்றி யானிருந்தே ஜெனாக்கூறுவது எவர்க்கு மனுபவமாம், இந்தப் படிதனுதா சினக்சுக மிதுவே சிசமெனு மானந்தம் (எ-து) — இல்வாறு தன்னு லனுபவி க்கப்பட்ட துதாசின சுகமாதலாவி துவேவிசானந்தமெனப்பவதாம் (எ-று).

அந்தக்கண மென்றற்கு, தன தெதார்த்த வடிவை மறந்த வந்தக்கண மென்றும், மறந்தனால் தனதெதார்த்த சுகந்தனை மறந்தேபோமென்றுங் கூறிய தனுபவ மிருத்தலிற்பொருந்தும். பூர்வவினை சுகதுக்கத்துஓன்று

உடுது

## கைவல்லியநவநிதம்

தருமாயின், மகா மௌனம் மத்தியகத நிலையைத் தருமென்றார். காண்டுக்கைச்சிலை. தன்னுதாசினச் சுகம்- தனது விருப்பு வெறுப்பற்ற சுகம்.

(க-து.) விழிப்பி லொரு சிங்கதையுமற நிற்றலாலாய சுகமே, நிசானந்த மென்பது. இது யாதோர் நினைவுமற சின்றவிடத் துதித்தசுகமாதலாற்காரணப் பெயராயிற்று. சுழுத்திசுக்மென்னலாமே யெனின், உணர்வற்ற விடத்ததன்ரூதவின் பொருந்தாது. இதனைச் சமரச சுகமெனினு மமையும். ஒரு சிங்கதைபு மறவிருத்தல், கற்பனையறல். எனவே, நிசமென்றாயிற்று. நிசத்தி லுதித்தலா நிசானந்தமெனப் படுமென்க. ஞானஞ்ஞானத்துக்கிடையாதல் பற்றி நிவெட வெனப்படும். இதனைச் சிலர் முக்கியானந்தமெனக்கூறுவார்; அவர் முன் பின் நியார்போலும். (கடக)

காடு - கவி. அ - கை.

[முக்கியானந்த விலக்கன மினையதென விக்கவியிற் கூறுகின்றார்.]

நிசமா னதுமுக் கியமோ குடத்துள நீரன் ரேவுவெளி யீரந்தான் வசமா மகங்கர மறைந்தா னிசமது படிந்தான் முக்கிய வகையாகுந் திசையார் திரிசய மறியா தேதுயில் செறியா தேயுட நறிபோலே யசையா தேமதி சமமா கியங்கை யதுதான் முக்கிய வாநந்தம்.

(இ-ன.) நிசமானது முக்கியமோ குடத்துள நீரன்ரே வெளியீரங் தான் (எ-து) — நிசானந்தமானது முக்கியானந்தமெனப் படுமோ வெனின் குடத்திலுள்ள நிரினாலன்ரே புறம்பிலீராகக் காணப்படுவது ஆதவின் முக்கியானந்த மெனப்படாது ஆயி னெங்வன மெனின், வசமா மகங்கர மறைந்தா னிசமது படிந்தான் முக்கியவகைபாகும் (எ-து) — பிறவி தர்கு வசமாயுள்ள வகங்காரமானது திசை கானு தகன்று நிச வடிவங் கைக்கு மானு லப்போது முக்கியமென்கிற வகையை யேற்பதாகும், திசையார் திரிசய மறியாதே தூயில்செறியா தேயுட நறிபோலே யசையாதேமதி சமமா கியங்கை யதுதான் முக்கிய வானந்தம் (எ-து) — எங்கனு நிறைந்துள்ள திரிசயத்தை ஊடாமலும் உறக்கத் ததன்வயப்படாமலும் தேகந் தறிபோ லசையாமலும் மனமானது நடுக்கிலையதாகி னதுவே முக்கியானந்தமெனப் படுவதாரம் (எ-று).

முக்கியமோ வென்பதி லோகாரம் வினு. அகமுகமாகச் சொலுபசமா தியிற் கண்ட சுகமன்ரே புறம்பில்தானே விருப்பு வெறுப்பின்றிய சுகமாகக்காண்கின்ற தென்பது குறிப்பிற்கேன் றவுவமையாற்கூறியதென்க. அகம்பற மொத்தலி னிசானந்தமெனவும், அகங்கார மறைதலும், உண்மை சேர்தலும், திரிசயமென்பது சந்துங் காண வறியாமலும், முழுது மானந்த நித்திரையில் முழுகாமலும், தேகந்தறிபோ லசையாமலும், மனமானது ஞானஞ்ஞான கெற்ததாக் செல்லாமலுங்ற லக்த்திலாதலால், முக்கியானந்தமெனவங் சுருதிக் கூறியதாகக் காண்கின்றது. இதனையறியா தொன் கூற யொன்றுக் கூறுவார் செய்யுட் பிரபோக மறியார்போலும். இங்ஙன

## சந்தேகந்தெளிதல்படலம்.

உருகூ

உற்கவேண்டியது மனமாதலால், மதியை மனமென்றாம். அதுதானென் பது சுட்டிப் பெயராதவின், மதிசமமாகிய நிலையென்பதை விளையெசு மாக்கினாம். செறிதல் செருங்கல். ஆதவின் துயில்செறியாதே யென்பத ம்கு, உறக்கத் ததன்வயப்படாம வென்றாம்.

(க-து.) இனையவாய வேதுக்களா லி து ஸிசான் தமன்று முக்கியான்த மென்று ரென்பது. இக்கவிக்குரை யிக்கெற்றித்தாயது கவினோக்காவென்க.

கநக - கவி. அ - கை.

[இவ்வெண்ணிலீதானாந்தங்களு எடுக்காத வாணாந்த பேதங்களுள்; அவையும் பிரமானாந்தலேசமென விக்கவியிற் கூறுகின்றார்.]

மனுடன் மனுட கந்தரு வன்றே வகந்தரு வன்பிதீர் பிற வித்தேவன், மனுடன் கரும சுரன்சர னிந்திர னுசான் பிரசாபதி யானேன், கனவி ராட்ட னிரணிய கருப்பன் கருதும் மிப்பதி ஞெருபேரின், பின்வா னாந்தங்க னுரையாம் பிரளய வெள்ளக் கடல்பிர மானாந்தம்.

(இ-ள.) மனுடன் மனுட கந்தருவன் றேவகந்தருவன் பிதீர் பிறவித் தேவன் றனுடன் (எ-து) — மனுடன மனுட கந்தர்வன் தேவ கந்தர்வன் பிதீரர் பிறவித்தேவன் தலுடன், கருமசுரன் சுரன் இந்திரன் ஆசான் பிரசாபதி யானேன், கனவிராட்ட னிரணியகருப்பன் கருதும் மிப்பதி ஞெருபேரின் (எ-து) — கனவிராட்டன் இரணியகருப்பன் எனக் கருதத்தக்க விந்தப்பதி ஞெருபேர்களின், பின்வானாந்தங்க னுரையாம் பிரளய வெள்ளக்கடல் பிரமானாந்தம் (எ-து) — ஒன்றுக்கொன்று பேதமாயுள்ள விவ்வானாந்த வகை கள் கற்பனாந்தத்திற் பிரளயம் போன்றெழும் பிரமானாந்தமென்னும் பிரவாக்காகரத்தி னுரைபோல்வனவாம் (எ-று).

ஆனாந்தபேதங்களிற் றனித்தனி சிறங்கோர், மனிதரில் கார்வபூமனும் மனுடகந்தர்வரில் மனிதனையிருந்து புண்ணியபரிபாகத்தாற் கற்பாந்தத்திற் கந்தர்வனான மனுட கந்தர்வனும், தேவ கந்தர்வரில் பூர்வ புண்ணிய கர்மத் தால் மனுட கந்தர்வ பதவியினின்று தேவகந்தர்வ பதவியடைந்த தேவகந்தர்வனும், பிதீரரில் சிருஷ்டிகாலத்தே யுண்டான வக்கினி ஸ்வாந்தா முத விய பிதீரகும், பிறவித் தேவர்களில் கற்பத்துக் காதியில்தானே தேவப் பிறவியை யுடைய வாசானச தேவனும், கருமசுரரில் மனுடன யிருந்து செய்த வசுவமேதாதி கண்மபலத்தாற் றேவனுக்க்செனித்த கண்மதேவனும், சுரரில் காலன் முதவியோருமாம். ஆசான், பிரகஸ்பதி, பிரசாபதி யானேன், பிரமன் என்பன கனவிராட்டு; வியாபகமான விராட்புருடன். பின்வெனாந்பாலது, பின்வென்றுய திடைக்குறை. இப்பதினே ரானாந்தங்களு

துரையென்கே அஷ்டவிதானந்தங்களும் அலையெனப்பெற்றார்ம். பிரஸய மென்றது, இங்கே கற்பனைந்தத்தை. மண்ணைதிய யாவும் தனதுருவாகக் கொள்ளு மவசரத்தை விராட்புக்குடனெனவும், ஏங்குமாப் பிரகாசிக்கின்ற வற்றை யெல்லாந் தன துதரத்ததாக நிற்கு மவசரத்தை இரண்ணியக்கருப்ப வெண்வுங் கொள்க. மண்ணைதியென்றது அஷ்டலூர்த்தத்தை.

(க-து.) அஷ்ட விதானந்தமாக்கிய தளவிலானந்த பேதங்களை யாத லால், அவற்றூட் சிலவற்றைக் கூறினாரென்பது, சில பிரதிகளில், பிதிர கருமத் தேவனெனவும், தனுடன் னசரெனவும், இந்திராஞ்சுமெனவும், கனகன் விராட் டிரண்ணியக்கருப்பென்னவும், பதினெட்டுபேர்களெனவும் இருக்கின்றன. இதனு ஸியைதற்பால தேந்தப்படும். தைத்திரிய வுப நிடதப்படி விராட்டிரண்ணியக்கப்ப மொன்றுக்கிப் பதினெண்றுக்குக.(கநக)

கநா - கவி. அு - கை.

[இங்ஙனமாய வனுபூதி யுடையோன் மகிழமையை  
யிக்கவியிற் கூறுகின்றார்.]

எவனு சிலுமிந்தத் துரியா தீதத்தி லேழாம் பூமியி விருந்தானே, வவனு ரதன்சுகன் சிவன்மா லயன்முத லறிவோ ரனுபவ சுகபோதம், விவகா ரதிர்சிய மிதுவே யனுபவ மெனமுன் சொல்லிய விவகாரி, யுவமா னமுமறி மகனே யவனாடி யுதிரும் பொடிக ளென் முடிமேலே.

(இ-ஞ.) எவனுகிலு மிந்தத் துரியாதீதத்தி லேழாம்பூமியி விருந்தானேல் (எ-து) —யாவனுயினு மிந்தத் துரியாதீதமாகிற வேழாம் பூமியிலிருப்பனுயின், அவனுரதன் சுகன் சிவன் மாலயன்முத லறிவோ ரனுபவ சுகபோதம் (எ-து) —அவன் நாரதன் சுகன் சிவன் விட்டனு பிரமன் முதலிய வறிஞரது சுகபோத வடிவமெனப்படுவென, விவகா ரதிர்சிய மிதுவே யனுபவ மெனமுன் சொல்லிய விவகாரி யுவமா னமுமறி மகனே (எ-து) —விவகாரிக திரிசயவிழப்பும் இதுவே யனுபவ நிலையமென முன்னர்க் கூறிய விவகாரி யுபமானமு மினையவென ஞானபுத்திரா ! நீ யறிதி, அவனாடி யுதிரும் பொடிக ளென்முடிமேலே (எ-து) —அந்த மகானது திருவதியிலு திருந் தூசுக ளெனது சிரகின்மேல் மகுடம்போல்வனவாம் (எ-து).

சண்டாளையுங் குறிக்க எவனுகிலும் மெனவுங், துரியமே துரியாதீத மாவது பற்றித் துரியாதீதத்தி லெனவும், துரியம் ஞானபூமியி லேழாவ தாதவி ளெழாம் பூமியி லெனவும், இருப்பானே லென்பது, இருந்தானே லென்றுயது காலமயக்கம். அவன் எழுவாய், சுகபோதம் பயனிலை. விவகார, அதிர்சியம், என்பன விவகா ரதிர்சிய மென்றுயின. விவகாரி யுவமா னமு மென்றதனால், விவகா ரதிர்சயமுமென வும்மை வருவித்தாம். இஃ செதன்னும்மை, எவனுகிலு மென்பதி ஒட்டமை ஜூயம்.

(க-து.) மகானது பெருமையைக் குறிக்கத் துரியமே துரியாதிதமா யினாரென்று ரென்பது விவகாரம். திரிசியம் எனப்பிரித்து விவகாரத்திற் கியைந்த திரிசியமென் றஹரக-றி லிங்கே பொருந்தாது. துரியாதிதத்தை முன்னர்க் கூருதிருக்க இந்தவெனச் சுட்டியது; எப்போது துரியங்களை வாய்த்ததோ, அப்போதே யது துரியாதித மாக்குமென்னுங் தணிபுபற்றி யென்க.

(கநால)

கநால - கவி. அ - கை.

[வித்தை யானாந்த நீங்கலாக ஏனைய சுக வகைகளைக் கூறினும்.  
இதி வின்னு மையமுள்ளேற் கேட்குதியென மாணுக்களைக்  
கேட்டலே யிக்கவியிற் கூறுங்னர்.]

வேறு.

இந்தவா றைந்துசுகஞ் சொல்லினேம் வித்தைசுக மினி மேற் சொல்வா, முந்தைமா யைபுஞ்சச்சி தானாந்தப் பொருஞ்னுமே மொழியும் போதி, வந்தமா மத்துவித சுகமான்ம சுகமிரண்டு மங்கே சொன்னேந், தொந்தமாற் றியமகனே யின்னமுனக் கைய முன்னேற் சொல்லு வாயே.

(அ-ன.) இந்தவாறைந்துசுகஞ் சொல்லினேம் வித்தைசுக மினிமேற் சொல்வாம்(எ-து)-இவ்வாருக விடயானாந்தம் பிரமானாந்தம் வாசனைந்தம் நிசானாந்தம் முக்கியானாந்த மெனப்படு மைந்துசுகத்தையுஞ் சொல்லினேம் வித்தையானாந்தத்தை யினிமேற் கூறுதும், முந்தைமாயையுஞ் சுக்கிதானாந்தப் பொருஞ்னுமே மொழியும்போதில்(எ-து) — முன்னரே மாயையைப் பற் றியும் சுக்கிதானாந்தப் பொருளைப் பற்றியும் சொல்லிக்கொண்டு வரும் பேராது, அந்தமா மத்துவிதசுக மான்மசுக மிரண்டுமங்கே சொன்னேம் (எ-து)-வேத முடிவிலுள்ள வத்து விதாநாந்தமும் ஆத்மானாந்தமுமாகிய வில் விரண் டிலக்கணங்களையு மல்விடத்தில் தானே சொல்லிவிட்டோம், தொந்தமாற்றிய மகனே யின்ன முனக் கையமுன்னேற் சொல்லுவாயே(எ-து)-பந்தங்களை நீக்கிக்கொண்ட சந்புத்திரா! இன்னுமுனக் கையமுன்டாயிற் சொல்லுது (எ-று).

வித்தைசுக மினிமேற் சொல்வாமென்றதை இப்படலத்தில்தானே கசுச கவிமுதல் கசுச கவிவரையிலும், அத்துவிதசுக மாத்மசுக மங்கே சொன்னே மென்பதில் அத்துவிதசுகத்தை கங் முதல் கங் கவிவரை யிலும், ஆத்மசுகத்தை கங் முதல் கங் கவிவரையிலும், ஜங்துசுகஞ் சொல்லினேமென்பதில் விடயசுகத்தை கங் கவியிலும், பிரமானாந்தத்தை கங் முதல் கங் கவிவரையிலும், வாசனைந்தத்தை கங் கவியிலும், நிசானாந்தத்தை கங் கவியிலும், முக்கியானாந்தத்தை கங் கவியிலும் காணலாம்.

உக்கு

## ஷகவல்லியநவநீதம்

(க-து.) சத்து, சித்து, ஆனந்தங்களைத் தனித்தனியே சொல்லிவிட்டோம். இன்னு மையமுள்ளேற்கேருதி யென்பது. (கநா)

கநா - கவி. அ - ஷக.

[சக்கிதானந்த விலக்கணங்களைத் தனித்தனி சொன்னவாறுபோல,  
ஏகமாக்குமாறு முணர்த்தவேண்டுமென மாணக்கன்  
கேட்டலை யிக்கவியிற் கூறுகின்றார்.]

குகன்றனையுமென்னுமூல கிணையுமீன் ரனித்தருஞாங் குரு  
வே.கேளீர், புகன்றசச்சி தானந்தப் பதங்கடனித் தனியாயே  
பொருள்வே ஒரு, அகண்டமன முறைப்ப தெங்கன் பரியாய  
பதங்களைப் போலுறவுங் காட்டை, னகண்டமா யொருசவையாய்த்  
தேனீக்கூட்டிய மதுவா வறிவிப்பிரே.

(இ-ஈ.) குகன்றனையுமென்னையு மூலகிணையு மீன்றளித்தருஞாங் குரு  
வே கேளீர் (எ-து) — முருகக்கடவுளையு மடியேனையும் வுலகிணையும் பெற்ற  
வித்தருளிய சந்த்ரருநாதனே ! ஓர் விண்ணப்ப முண்டதனைக் கேட்டரு  
ஞம் அஃதியாதெனில், புகன்ற சக்கிதானந்தப்பதங்க டனித்தனியாயே  
பொருள் வேறானால் (எ-து) -- தேவரீர் கூறிய சக்கிதானந்தப் பதங்கள் தனி  
த்தனியானவாறு போலப் பொருஞாங் தனித்தனி வெவ்வேறானால், உகண்ட  
மன முறைப்பதங்கன் பரியாய பதங்களைப்போ லுறவுங்காணேன் (எ-து) -  
அணைகடந்து பாயத்தக்கமனமான தலையா துறுதிபெறுவ தெங்கனம் ஒன்  
நித்தகுப் பலவாகக் கூறும் பரியாய நாமங்களைப்போ லுறவுங் கண்டிலன்,  
அகண்டமா யொருசவையாய்த் தேனீக்கூட்டிய மதுவா வறிவிப்பிரே  
(எ-து) -- ஏகமாகவும் ஒரே ருசியாகவும் தேனீக்கள் பல மலரிலெடுத்தொன்  
ருக்கிய தேனைப்போல வடியேலுக் குணர்த்தியருள வேண்டும் (எ-து).

வேதமுடிவை யெடுத்து விளக்கல் பரமசிவத்துக்கே யன்றி யேனை  
யர்க் கின்றுமையின் பரமசிவமே குருவெனக் கருதிக் குகன்றனையுமென்னையு  
மூலகிணையு மீன்றளித்தருஞாங் குருவேயெனக் கூறினதாகக் கொள்க;  
அன்றேல், முரணும். உகண்டமன முறைப்ப தெங்கனைப்பதற்கு பலவா  
ரூக்க சிதைவுற்றலைகின்ற மனமொருமைப்பர டெய்துவ தெங்கனமெனப்  
பொருள் கொள்ளினு மமையும். எங்கனமென்பது எங்கனென்றாயது  
கடைக்குறை. பரியாய பதங்கள் ஒருபொருள் குறித்த பலசொல் ஓர் பொ  
ருளர்கிய பரம்பொருளை விளக்குவிப்பதற்குச் சக்கிதானந்தங்கள் தக்கவாக  
வின் பரியாய பதங்களைப்போ லுறவுங் காணேனெனவும் பல மலரிலுள்ள  
தேனைக் கடாக்கியது போல, சக்கிதானந்தங்களை யொருமையாக்கி யருள  
வேண்டுமெனக் கருத்துக் கொண்டதால் அகண்டமா யொருசவையா  
ய்த் தேனீக் கூட்டியமதுவா வறிவிப்பிரே யெனவுங் கூறினுரென்க. மது  
வைப்போல வென்றதை மதுவா வென்ற துவமைத்தொகை. தனித்தனி

யாகவே யெனற்பாலதை, தனித்தனியாயே யென்றது, மருங். அகண்டமா யொருசுவையாக் தேனீயெனச் சில பிரதிகளி விருப்பதுபற்றி மெல்லொற்றுக்கின், அகண்டம் ஒருசுவை யென்பன மதுவக்கு விசேடண மாகவும் அகண்டமா யொருசுவையாய்த் தேனீயென வல்லொற்றுக்கின் அறிவிப்பீரன்னும் வினைமுற்றிற்கு விணையெச்சங்களாகவு முடியுமென்க.

(க-து.) சக்சிதானாந்தங்களைத் தனித்தனியாகத் தெரிவித்தவாறுபோல அவற்றி டானாருமையையுக் கெரிவிக்க வேண்டு மென்பது இங்ஙனங் தொரி வித்த லருமைபற்றி யென்க. (கந்த)

கந்து - கவி. அ - கை.

[சுருதிப் பிரமாணத்தா வவற்றி ஞாருமையை யுபமானங் காரணமாக விக்கவியிற் கூறுகின்றார்.]

குளிரிளகல் வெண்மை பென்ற பதங்களினு ஸீர்மூன்று கூரு யிற்றோ, வொளிதவனஞ் செம்மையென்ற பதங்களா லக்கினியு மொருமூன் ரூமோ, வெளிமுதலாஞ் சகமசத்து மூடமிட ரெனப் பிரித்து விலக்கி வேத, மெளிதறிய மூரண்மொழிந்த சத்தாதி யெனும்பிரம மேகந் தானே.

(இ-ஸ்.) குளிரிளகல் வெண்மையென்ற பதங்களினீர் மூன்று கூரு யிற்றோ (எ-து) — குளிர்ச்சி நெகிழிச்சி வெண்மை யெங்கிற பேதமொழிக ஸாற் சலமும் மூன்று பிரிவாயிற்றோ, ஒளிதவனஞ் செம்மை யென்ற பதங்களா லக்கினியு மொரு மூன்றுமோ (எ-து) — பிரகாசம் சடுகை சிலப் பெங்கிற பேதமொழிகளா லக்கினியு மூன்று பிரிவாயிற்றோ, வெளிமுதலாஞ் சகமசத்து மூடமிடரெனப் பிரித்துவிலக்கி (எ-து) — ஆகாய முதலிய பஞ்சபூதவடிவாயுள்ள சகமானது அங்க்க சட துக்கமாமென வதனை வேறுபிரித்துத் தானவேன் றகற்றி, வேதமெளிதறிய மூரண் மொழிந்த சத்தாதி யெனும் பிரம மேகந்தானே (எ-து) — வேதமான தெளிதிலுணர்ந்து கொள்ளுமா றங்கராதிக்கு மாருகக் கூறிய சக்சிதானங்க் கொருபமெனத்தக்க பிரமமான துகுணபேதமின்றியேகமேயாம் (எ-று).

குளிர்முதலிய மூன்றும், ஒளிமுதலிய மூன்றும், சலவினைய தென வும், அக்கினியினை தெனவும், விளக்குவான் வேண்டிக் கூறவங்க சொற் பிரிவே யன்றிப் பொருட்பிரிவென்று அதுபோல; அச்த்து முதலிய மூன்றும் சத்துமுதலிய மூன்றும் சகத்தினைய தெனவும் சிவமினையதெனவும் விளக்குவான் வேண்டிக் கூறவங்க சொற்பிரிவே யன்றிப் பொருட் பிரிவென்று. உலகமான தெவர்க்கு மெப்போதுஞ் சக்சிதானங்க மாகக் காண்டவின், இஃதன்று வேறு. அஃதாவது பரமெனல் ஆயினுலகமோ அவற்றிற்கு மாருய வங்கரசட துக்கமாயது எனக்காட்டற்கு வேதமிங்கங்கும் கூறியிபதென்க. சோதனையிற் பஞ்சபூதங்களு ஜொவ்வொன்றுங் தனக்

கெனக் சொருபமொன் றின்றிக் காணுது போதற் கேதென்னை. இது கற் றேர்க்கும் மற்றேர்க்கு மாதலால் சத்தென வெங்வனங்கூடும். கூடா தாகவே சித்தெனலும் ஆனந்த மென்னு மெங்வனம் பொருந்தும்; பொருந் தாதாதலாற் சத்தாதியெனும் பிரமமென்றார் சத்தாதி மூன்றிலென்றும் பேய்பிரமமென்னைக் சம்மதிக்கச் செய்வான் வேண்டிப் பிரத்தியட்ச ஏவ கையசத்தாதி மூன்றி என்றுமை யெனக் காட்டவந்ததென்க.

(க-து.) அளிர்த சட துக்க வொருமையே சகமென்ற போல, சக்கி தானந்த வொருமையே பிரமமெனக் கூறியதென்பது. வேதமெனி தரிய வென்றதனால், அவ்வேதமே பல சாகைகளாலும், பலவேதுக்களாலும், பல திருஷ்டாந்த தாஷ்டாந்தங்களாலும், பலவாய வளவைகளாலும் அரிதறிய வணர்த்துமென்றுயிற்று. ஏகந்தானே யென்றும் பயனிலைக்குப் பிரம மெழுவாயாயின், சத்தாதியெனும் பிரமமென்றது; குணமேகுணியாகவேண் டும்; ஆதவ னேகமெனல் பொருந்தும். சத்தாதிகுணமன்றிப் பிரமம் வேறனால் அசத்தாதிக்குச் சகமவேருகாமையாற் பொருந்தாது. (கந்து)

கந்து - கவி. அி - கை.

[இவைபோல விண்ணுமளவிற்கு பரியாயாம குணங்களுள்,  
அவற்றுட் சிலவற்றைச் சொல்லுது மென்பதை  
யிக்கவியிற் கூறுகின்றார்.]

நித்தியம்டு ரணமேகம் பரமார்த்தம் பரப்பிரம நிதானஞ் சாந்தஞ், சத்தியங்கே வலந்துரியஞ் சமந்திருக்குக் கூடஸ்தன் சாட்சி போதஞ், சத்தமிலக் கியஞ்சநாதனஞ்சீவன் றத்துவம் விண்சீசாதி யான்மா, முத்தம்விபு சூக்குமமென் றிவ்வண்ணம் விதிகுணங்கண் மொழியும் வேதம்.

(இ-ள.) நித்தியம் பூரணமேகம் பரமார்த்தம் பரப்பிரம நிதானஞ் சாந்தம் (எ-து) — நித்தியம் பூரணம் ஏகம் பரமார்த்தம் பரப்பிரமம் நிதானம் சாந்தமெனவும், சத்தியங் கேவலந்துரியஞ் சமந்திருக்குக்கூடஸ்தன் சாட்சி போதம் (எ-து) — சத்தியம் கேவலம் துரியம் சமம், திருக்கு கூடஸ்தன் சாட்சி போதமெனவும், சத்தமிலக் கியஞ்சநாதனஞ் சீவன்றத்துவம் விண்சோதியான்மா (எ-து) — சத்தம் இலக்கியம் சனத்தனம் சீவன் தத்துவம் விண்சோதி ஆன்மாவெனவும், முத்தம் விபுகுக்குமமென் றிவ்வண்ணம் விதிகுணங்கள்மொழியும் வேதம் (எ-து) — முத்தம் விபு சூக்குமமெனவுழில் வாறே வேதமானது விதியாகப் பரியாயாமகுணங்களைச் சொல்லும் (எ-று).

நிதானம், ஆதிகாரணம். சநாதநம், அநாதி இவ்வண்ணம் இவை போல்வனவாக. இவை விதிகுணங்க ளாகுமெனவே, விலக்கு குணங்கள் வேறுண்டென்பது பெற்றும்.

(க-து.) பரியாயாமகுணங்களையிக்கவியிற் கூறினார்வன் பது (கந்து)

## சுந்தேகத்தெளிதல்படலம்.

உ.கா.இ

கங்க - கவி. அ - கை.

[அதுபோல விலக்குப்பரியாய நாமகுணங்களூ; அவற்றுட் சிலவற்றை யுணர்த்துதுமென்றதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

அசல்விரஞ்ச சனமமிர்த மப்பிரமே யம்விமலம் வசனு தீத மசடமா மயமசங்க மதுல்விரந் தரமகனு நிருபா கண்ட மசமனந்த மவிநாசி நிர்க்குணங்க களானிரவ யவம நாதி யசரீர மவிகார மத்துவித மெனவிலக்கு மனைக முண்டே.

(இ - ஸ.) அசலவிரஞ்ச சனமமிர்த மப்பிரமே யம்விமலம் வசனஞ்சீதம் (எ-து) — அசலம் நிரஞ்சனம் அமிர்தம் அப்பிரமேயம் விமலம் வசனஞ்சீதமெனவும், அசடமா மயமசங்க மதுல்விரந்தரமகனு நிருபாகண்டம் (எ-து) — அசடம் அநாமயம் அசங்கம் அதுலம் நிரந்தரம் அகணு நிருபம் அகண்டமெனவும், அசமனந்த மவிநாசி நிர்க்குணங்க களானிரவ யவமாதி (எ-து) — அசம் அனங்கம் அவிநாசி நிர்க்குணம் நிட்களம் நிரவயவும் அநாதியெனவும், அசரீர மவிகார மத்துவித மெனவிலக்கு மனைக முண்டே (எ-து) — அசரீரம் அவிகாரம் அத்துவிதமெனவும் விலக்குப்பரியாய நாமகுணங்கனுமின்னு மனைகருளாவாம் (எ-து).

அசலம்-சலனமின்மை. நிரஞ்சனம்-களங்கமின்மை. அமிர்தம்-அழிவிளின்மை. அப்பிரமேயம்-அறியப்படாதது. விமலம்-அழுக்கின்மை. வசனு தீதம்-வாக்குக்கெட்டாமை. அசடம்-ஆடமின்மை. அநாமயம்-நோயின்மை. அசங்கம்-சங்கமின்மை. அதுலம்-கனமின்மை. நிரந்தரம்-இடையின்மை. அகனு-அஜுவன்மை. நிருபம்-ஏருபமன்மை. அகண்டம்-கண்டமன்மை. அசம்-பிறவிக்குடன்படாமை. அனங்கம்-இறப்புக்குடன்படாமை. அவிநாசியாதினுலுநசியாமை. நிர்க்குணம்-குணமின்மை. நிட்களம்-சகளமின்மை. நிரவயவும்-அவயவமின்மை. அநாதி-ஆதியின்மை. அசரீரம்-சரீரமின்மை. அவிகாரம்-விகாரமின்மை. அத்துவிதம்-துவிதமின்மை எனக்கொள்க.

(க-து.) விலக்கு குணப்பரியாய நாமங்க ள் னையவென்பது. சிலபிரதிகளில் விமலமசனஞ்சீதமெனவும், நிருமலமகோசரமெனவும், நிசமனங்கமெனவும், நிரஞ்சனம் முனுதியெனவும், விதிவிலக்க மனைவு மிருக்கின்றன; அவற்றைப் பூய்த்துணர்க. சமஸ்த மதஸ்தரும் வஸ்து விதி குணத்ததென நின்றனர். அஃதோர் பக்கத்ததாமெனக் காட்ட விலக்குகுணமும் வகுத்ததெனக். இதனை யினிவருங்கவியாற் காண்க. (கங்க)

கங்க - கவி. அ - கை.

[இவ்விதிவிலக்குக் குணங்க ளாருபொருட்கேயன்றி வேறுக்கன்றென விக்கவியிற் கூறுகின்றார்.]

இன்னவைக வி திவிலக்குக் குணங்கணன்றுச் சேர்த்தொரு மித் தெல்லாங் கூட்டுச், சொன்னபொரு ளான்றன்றி பிரண்

தில்லை யோருபொருளோச் சொல்லுஞ் சொற்கள், பின்னபது மாமத னற் சத்தாதி குணப்பொருளாம் பிரம மேக, மன்னபொருளொரு மைபறிந் தகண்டபரி பூரணமா யாவாய் நீயே.

(இ-அ.) இன்னவகை விதிவிலக்குக் குணங்கணன்றுச் சேர்த்தொ ருமித் தெல்லாங்கூட்டி (எ-து) — இன்னவாருக விதித்த விதிவிலக்குக் குணங்களோச் சேர்த் தொருங்கே யெனத்தையுங்கூட்டி, சொன்னபொரு ஹான்றன்றி யிரண்டில்லை யொருபொருளோச்சொல்லுஞ்சொற்கள் பின்ன பதமாம் (எ-து) — வேதஞ் சொல்லியிருக்கிறபொரு ஹான்றேயன்றி யிர ண்டாகவில்லை ஆசவி ஞெருபொருளோப்பற்றிச் சொல்லுஞ்சொற்க ஹாரு பொருள்குறித்த பல வேறுவகைப்பட்ட சொல்லுக்களாம், அதனுற்சத்தாதி குணப்பொருளாம் பிரமமேகம் (எ-து) — ஒங்களாங் கூறியிருப்பதாற் சத்து முதலாகக் கூறப்படு முக்குணப்பொருளாவது பிரமம் அஃதேகமாம், அன்ன பொரு ஹாருமையறிந் தகண்டபரி பூரணமா யாவாய்நீயே (எ-து) — அத் தகையதான பொருளி மெருமையை யறிந்து அஃதிருந்தவண்ண நீயு மகண்ட பரிபூரணமா யாகுதி, வேறு சங்கற்பிக்கற்க (எ-று).

ஓசர்ந்துகூடி யென்றாக்கின் குணங்க ஹாழுவாயாகவேண்டும்; எழுவா யாக்கின் பயனிலையெங்கே. சொன்னவென்பதெனின், குணங்கள் சொல் லுமா? கூடாதுபற்றிக் குணங்களோச் செயப்படுபொருளாக்கிக் சேர்ந்துகூடி யென்னுங் தன்வினைகளோப் பிறவினையாக்கிச் சொன்னவென்னும்பயனிலைக் கெழுவாய் வேண்டுமாதலால் வேதத்தைவருவித்தாம். ஒருபொருளோச்சொல் லுஞ்சொற்கள் பின்னபதமா மென்றதனால், ஒருபொருள்குறித்தபலசொல் வென்றும். இங்களும் விதிவிலக்குக் குணங்கள் கூறவந்தது, சக்கிதானந்த மேகமென்ற்கண்ணாரோ? அதனுற் சத்தாதி குணப்பொருளாம் பிரமமேகமென்றும். அறிந்தாவாய் நீயேயென்னது, அகண்ட பரிபூரணமாயென்றதனால், அஃதிருந்தவண்ணமென வருவித்தாம். சக்கிதானந்த மொருமையெனக் கண்டவக்கணமே யவ்வொருமையே பிரமமெனத் தானேவிளங்கும். அங்க னம் விளங்கல் நிருபாதிகமாதவின் வியாபகவிளக்கமாம்; அல்லியாபகவின க்க மபரிசின்னமாதவி னேகமாம். அதுபற்றிப் பிரமமேகமென்றதென்க. இந்தெநி சுற்றுமறியார் கடவுளேகமென வலவர்போல்வ ரேற்பர். எஸ்து விளங்க விதிகுணமும், அதுவுமிறக்க விலக்குக் குணமும் வகுத்ததென்க. ஏனவே, தானேதானுசந் கெணப்பெற்றும்.

(கங்க)

கங்க - கவி. அ - கை.

[சீர்க்குணவஸ்துவிற்குக் கூறுஞ் சுகுண செங்கன மதையுமென்ற வினாவிற்கு வின்ட யிக்கவியிற் கூறுகின்றார்.]

நிக்குணவஸ் துவிள்குணங்க ஞெரப்பதுதாய் மலடு பென னிக்கென் னுபீந, ரங்குண்டோ வஸ்துகிலை புராபாடு லறி பவல்ல

சதுர ருண்டோ, நற்குணவே தங்களிந்தச் சீவன்முத்தி பெறப் பிரம ஞானங் தோன்றச், சொற்குணங்கள் பிரமத்தின் குணங்க வல்ல பிரமமாஞ் சொருபந் தானே.

(இ-ஓ.)' நிர்க்குணவஸ்துவின் குணங்க ஞரைப்பதுதாம் மலடியென விகிரென்னுதே (எ-து) — நிர்க்குண வஸ்துவினுக்குக் குணங்களுரைத்தல் மலடியைத் தாயென்றாகுச் சமானமாகேயெனச் சங்கியாது சிற்றி, சற்குண னே வஸ்துவிலை யுரையாம லறியவல்ல சதுரருண்டோ (எ-து) — சற்குண முடையோனே! வஸ்துசிலை யினையதென வதற்குரிய குணங்களைப் பிற ருணர்த்தாமல் தாமேயுணர்ந்து சொன்னத்தக்க வலியுள்ள மானுக்கரு மூலரோ? இன்றேயதனால், நற்குணவே தங்களிந்தச் சீவன்முத்தி பெறப் பிரம ஞானங் தொன்றச் சொற்குணங்கள் (எ-து) — சாசிதாநந்தங்கள் வல்ல சதுண்மென வேதங்கள் இங்ஙனமாய சீவன்முத்தி நிலைபெறவும் பிரமக் ஞானம் விளங்கவுஞ் சொல்லவந்த குணங்களாம், பிரமத்தின்குணங்க எல்ல பிரமமாஞ் சொருபந்தானே (எ-து) — அவை பிரமத்தினது குணங்களைல் பிரமசொருபமாம் (எ-து).

நிர்க்குணவஸ்துவின் குணங்களுரைப்பதென்பதற்கு, சகுணங்களை நிர்க்குணவஸ்துவின் குணங்களாக வுரைத்தலெனப் பொருள்கொள்ளினு மமை யும். “சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து, முயற்குணிலை பென்ப, கானகநாடன் சுனை” என்னுங்கவயில் சுரையாழாது, அம்மி மித வாது, யானைக்கு நீத்தாகாது, முயற்குணிலையாகாது. இவை மூரணைகையில், சுரைமிதப்ப, அம்மியாழ, யானைக்குநிலை, முயற்கு நீத்தென மொழிமாற்றிப் பொருள்கொள்ளவேண்டும். அதுபோல விங்கும், தாய்மலடியெனனிகிரென்னுதே யெனக்கவியிருப்பினும், குணரகிதமான வஸ்துவுக்குக் குணங்கற்பி த்தல் மலடியைத் தாயென்றார்போலுமெனப்பொருள்படிதலால், தாய்மலடி யென்பதை, மலடிதாயென மொழிமாற்றிப் பொருள் கொள்ளவேண்டும்; கொள்ளாவிடில் முரணும். எங்ஙனமெனில், சகுணவஸ்துவி னிர்க்குண ங்க ஞரைப்பது தாய்மலடியென னிகிரென்னுதே யெனக் கவியிருக்கின் முரணுது; இங்ஙனம்கவயின்றே யாதவின்முரணும். சகுணமாகவஸ்துவைக் கூருது னிர்க்குணமாகச் கூறின் வஸ்து எங்ஙனம் விளங்கும்? விளங்காது பற்றி யிங்ஙனங் கூறியிதென்க. சொற்குணங்கள் பிரமத்தின் குணங்களை வெனில், யாதினுலெனவருஞ் சங்கைக் குத்தரமின்றும் ஆதவி னிங்ஙன முரைகொண்டாம். சச்சிதான் சீ நற்குணங்கள் வேதங்கள் சொல்லிய சகுணங்களாம். இதுவும் வஸ்துசிலை தெரிவிப்பதற்காகவென்க. இக்குணங்களே பிரமசொருபமாதவின் பிரமத்தின் குணங்களெனின் தற்கிழமைப்பொருள் தாம், பின்னுயின்னமதாம், பொருங்தாது. இக்குணங்களா லறி பவேது வஸ்துவாயிருக்கக் குணங்களே வஸ்துவெனல் கூடாதெனின், குரியனுக்குப் பிரகாசங் குணம்; நமக் கக்குணமின்றிச் சூரியன் காணப்பட்டான். எவே நமக்குச் சூரியன் வேரூயினும் பிரகாசத்திற்கு ஹேரே? அல்லவே. பிரகா

உசாடு

## கைவல்லியநவநீதம்

ஞப்பே சூரியனைற்குத் தடையென்னை? அதுபோலவே யிதனையுங் கோடற்குத் தடையென்னை? இதனை விடாதவிலக்கிணயாற் காணலாம்.

(க-து.) சுருதிப்பிரமாணத்தால் சச்சிதானந்த வொருமையே பிரம மென்ச் சிக்தித்துத் தெளிய வஃதே குறைத்தமாக்குமென்பது. இதனைக் கணிப்பது அனுபவத்தாலன்றிக் கூடாது. கூடுமெனின், அவம். (கங்க)

கச 0 - கவி. அ - கை.

[சுருதிப்பிரமாணத்தா ஹணர்த்தியதுபோ விதனை யுத்திப்பிர மாணத்தாலு ஹணர்த்தவேண்டுமென வினாவிலை  
யிக்கவியிற் கூறுகின்றார்.]

மோகவிருள் கெடக்கோடி யருணனென வருகுருவே மொ ழியக் கேளி, ரேகபரி பூரணயா மென்சொருப மென்னுளத்தி விறுகும் வண்ண, மாகமங்கள் சொன்னபடி யென்னையகண் டார் த்தமா வறிந்தே ணையா, ஒகழுமொத் திடவுரைத்தாற் பசுமரத்தி லாணிபோ ஹறையு நெஞ்சே.

(இ-ன.) மோகவிருள் கெடக்கோடி யருணனென வருகுருவே மொ ழியக்கேளி (எ-து) — மோகாந்தகார மொருங்கே நசிக்க யுதித்த கோடி சூரியர்களைப்போ லடியேனுக்காக வெழுந்தருள்வங்த குருளாதனே! இன் னுமோ ரையமுள ததனையான்கூறக் கேட்டருஞும், ஏகபரி பூரணமாமெ ன் சொருப மென்னுளத்தி விறுகும் வண்ணம் (எ-து) — ஏகபரிபூரணமாக விளங்குமெனது சொருபமான தென தூள்ளத்தின்கண் திரம்ப்பறுமாறு, ஆகமங்கள் சொன்னபடி யென்னை யகண்டார்த்தமா வறிந்தேன் (எ-து) — சுருதிகள் கூறியமுறையே யென்னை யகண்டபரிபூரண சொருபமாகத் தாரி சித்தேன், ஜயா ஒகழுமொத் திடவுரைத்தாற் பசுமரத்தி லாணிபோ ஹறையு நெஞ்சே (எ-து) — ஜயனே! யுத்திக்கு மொத்திருக்கும்படி தெளி வித்தாற் பசுமரத்திலறந்த வாணியைப்போ லஃதென் னுளத்தி ஹறைந் துபோகும் (எ-ஆ).

மோகவிருள் உருவகம் மோகவிருள்கெட வருகுருவேயெனக் கொ ள்க. கோடியருணனென வென்ப துவமை. சில பிரதிகள் லென் னுளத்தி விருக்கும் வண்ணமெனவும், உறைக்குநெஞ்சேயெனவு மிருக்கின்றன. ஆக மங்கள் சொன்னபடி யென்னை யகண்டார்த்தமா வறிந்தேனன்பதினால், சச்சிதானந்த வொருமையைக் கண்டேனன்றுயிற்று. ஊகழுமொத்திட வுரைத்தாற் பசுமரத்தி லாணிபோ ஹறைக்குநெஞ்சே யெனக்கொள்ளின், உறைக்குமென்பது பிறவிணையாதவின். அல்லோருமையி னெஞ்சுகழுமறையும் படி செய்யுமென் ஹறைகொள்ளவேண்டும். அப்போது உறைத்தல் எழு வாய், நெஞ்சத்தை செய்யப்படுபொருள், உறைக்கும் பயனிலை. தன்வீணை யாக்கில் அனுபூதி எழுவாய், உறையும் பயனிலை. நெஞ்சம் ஏழாம்வேற்று மைத்தொகை.

## சந்தேகந்தெளிதல்படலம்.

உருகு

(க-து.) அவ்வனுபவம் யுத்திக்கொக்கத் தெரிவிக்கவேண்டுமென்பது கருதி யத்து யனுபவத்து வினி யுத்திவேண்டல். இங்கேயர்கமங்களை ரது, ஞானத்தைமாத்திரம் பிரதிவாதித்தலா லற்பசருதியையன்று, பிரபலச்சுருதியை. அஃதாவது ஞானகாண்டமென வந்து. (கச0)

காகக - கவி. அ - கை.

[அவ்வினாவிற்கு விடை கூறுவான்வேண்டிச் சத்துஞ் சித்தும் மாருதினாங்கிற சக்கிதானந்தமாம்; மாறப்பெறி னங்ரத சடதுக்கமாமென விக்கவியிற் கூறுகின்றார்.]

சத்தேசித் தாகுமய லெனிலசத்தா மசத்தானுற் சாட்சி யெங்கே, சித்தேசத் தாகுமய லெனிற்சடமாஞ் சடங்களுக்குத் திதி யுமில்லை, யொத்தேதோன் றியசத்துஞ் சித்துகல்ல சுகமாகுமுகத் துக்கோர், வித்தேயன் னியமாகிற் சடமசத்தாஞ் சுகானுபவம் விளைந்திடாதே.

(இ-ஸ.) சத்தே சித்தாகுமய லெனிலசத்தா மசத்தானுற் சாட்சியெங்கே (எ-து) — சக்கிதானந்த மென்னுமொழி சத்து சித்து ஆனந்தமென மூப்பதமாயிருக்கும் அம் மூப்பதங்களுள் சத்தே சித்தாகவேண்டும் ஆகாது சத்துக்குச் சித்து வேறெனின் அப்போது சத்தென லசத்தெனப்படும் அசத்தெனப்படின் அவஸ்தாத்திரயம் காட்சித்திரயம் அபிமானத்திரயம் போல் மாருது னின்றவற்றை யாங்காங்குச் சாட்சியாயறிவதெங்கே? இன்றெனின் இது தினவனுபவமாயிற்றே யதுக்டாது இருந்தன்றேவறியவேண்டும் இங்ஙன மிருந்தறிதலின் சத்தே சித்தாகுமென்பதொக்கும், (இதனால்) சித்தே சத்தாகுமய லெனிற்சடமாஞ் சடங்களுக்குத் திதியுமில்லை (எ-து) — சித்தேசத் தாகவேண்டும் ஆகாது சித்துக்குச் சத்து வேறெனின் அப்போது சித்தெனல் சடமெனப்படும் சடமெனப்படின் புல்லையாதியாஞ் சராசரப் பொருள்களாகிய சடங்களுதித்தலுக்கும் உதித்துப் பூத்துக்காய்த்தலாகிய திதிக்கு மிடமெங்கே இருப்பதனால்லன்றே வீல்வாவு முண்டாகின்றன இவற்றிற்கெல்லாமாதாராஞ் சிற்சத்தியாதவின் இச்சிற்சத்தி யிருப்பதுகொண்டு இத்தனையு நிகழ்கின்றன ஆதவின் சித்தே சத்தாகும் இது முரணின்மையினாக்கும், ஒத்தேதோன் றியசத்துஞ் சித்துகல்ல சுகமாகு மூகத்துக்கோர் வித்தே (எ-து) — இங்ஙனமொத்துத் தோன்றுவதாற் சத்துஞ்சித்தும் நல்ல சுகமெனப்படுவதற்கையமின்று ஜயமின்றுதவி னிதுயுத்திக் கோர் விதைபோல்வதேயாம், அன்னியமாகிற் சடமசத்தாஞ் சுகானுபவம் விளைந்திடாதே (எ-து) — நமது மூடத்தாற் சத்துஞ் சித்து மன்னியமாகக் காணப்படுமாயின் சித்து சடமாகவும் சத்து அசத்தாகவு மூடியும் மூடியவே துக்கானுபவமன்றச் சுகானுபவ மெங்ஙனம் விளையும்? விளையாது (எ-று).

இது பாசஞ் சத்தெனவும், பசு சத்து சித்தெனவும், பதி சத்து சித்து ஆனந்தமெனவுங் கூறுமட்டமையை மறுத்தது. இவர் வாதம் தோற்றவாத

முன் சொல்வாதமுமேயன்றி யருத்தவாதமன்று. அருத்தவாதமெனின், இத்திரிபதார்த்தத்திற்கு மோர் சுயம்பேறு மோர்முதலேனு முளவாகச் சோதனையாதி முகத்தால் முரணின்றிக் காட்டவேண்டும்; அங்ஙனமெவர் க்குங் கூடாமையினாலு பொருந்தாது.

(க - து.) சக்கிதானந்த வொருமை யிங்ஙனமன்றி வேறுவகையாற் கூடாதென்பது. இதனுக்கு முரணுக் வொருமை கூறுவது அவர்போல் வா ரேற்றற் கன்றி யறிஞருக் கன்று. முரணுவொருமை யருமை. தானல் ஸாதவுபா திருணங்களைத் தொடாது தன்னைத்தான் தக்கோரா நேர்க்கிள்ஸ் ஸாற் சக்கிதானந்த வொருமை பெங்குனம் வாய்க்கும்? வாய்க்காமைக் கடையாளம், அயலைச் சக்கிதானந்த மெனல். முரணுமைக் கிடமின்று; இஃதேற் றற் பாற்றன்று. (கசக)

கசு - கவி. ஆ - ஸக.

[இன் னுமஸ் வொருமையை வலிபுறுத்துவான் வேண்டிச் சில சங்கைகளைத் தாமே யாசங்கித்து, அதற்குரிய தக்க விஹடகளால் தாமே சமாதானங்களை யிக்கவியிற் கூறுகின்றார்.]

வீயாத சத்துமுன்னம் விளங்குவது தன்னுடோ வேறேன் ரூலோ, வாயால்வே றெனிலது வு மசத்தோசத் தோவசத்தேன் மலடி மைந்தன், பேயாகா ரியஞ்செயுமோ வசத்தெனவிப்படிய தையும் பிரித்துச் சொன்னு, லோயாத வவத்தையாங் குதர்க்க விகற் பங்களைவிட் டொழிந்திடாயே.

(இ-ஸ.) வீயாதசத்து முன்னம் விளங்குவது தன்னுடோ வேறேன் ரூலோ (எ-து) — என்றுமறியா தொருதகைத்தா நின்றன் சத்தெனப்படுவது பிரத்தியிட்சமாகத் தான் விளங்குவது தன்னுடோ வேறை? அல்லது வேறேன்ரூலோ? வாயால் வேறெனி லதுவு மசத்தோ சத்தோவசத்தேன் மலடி மைந்தன்பேயாகாரியஞ்செயுமோ (எ-து) — வெறுஞ்சொன் மாத்திர த்தால் வேறேன்ரூலெனின் அந்த வேறேன்று லெனப்படுவதும் அசத் தெனப்படுவதோ? சத்தெனப்படுவதோ? அசத்தெனப்படுவதெனின் மூடா! மலடி புத்திர ஞேர் காரியஞ்செய்வாடை? செய்வானுயி னதுவும் விளக்கு தும் அசத்தென விப்படி யதையும் பிரித்துச் சொன்னால், ஓயாத வவத்தை யாங் குதர்க்க விகற்பங்களைவிட் டொழிந்திடாயே (எ-து) — அதையு மிப்படி யசத்தெனப் பிரித்துச் சொல்லுவையாயின் முடிவுபெறுதலுவஸ்தா தோட பலமாக முடியுமே யிங்தென்ன விபரீதம் ஆதவி னிங்ஙனமாய குதர்க்க விகற்பங்களி னின்று விலகுதி (எ-று).

ஞானமே பிரமாதலா விங்கே சத்தெனப்பது ஞானம். ஞானமெனினு மறிவெனினு மொக்கும். அறிவுக் கறிவென்பதோர்பட்சம், அறிவொன்றே யென்ப தோர்பட்சம். அறிவுக் கறிவென்பதில் முன்னிவு சீவனெ

வும், பின்னரிவு சிவமெனவுஞ் சொல்வர்; முன்னரிவு தன்னை யறிவதும், தான் விளங்குவதும் தன்னால்ல; பின்னரிலாலெனின், அந்தப் பின் னரிவும் தன்னை யறிவதும் தான் விளங்குவதும் வேறென்றால் வே ண்டுமோ? இங்ஙனங் கூறுதல் கூடாதெனின். அங்ஙனங் கூறுதல் கூடுமோ? முடிவுபெற்றே யெனின், அறிவுக் கறிவெனக் கூருதொழிலின் முடிவு பெறும். ஆயின், முன்னரிவு தன்னைத்தான் நிலவதும், தன்னால்தான் விளங்குவதுங் கூடுமோ? கூடுமெனின், ஓரு மல்வறிவாதலா விவ்வனுபவ மப் போ தெங்கே? விசாரணைசெய்யி லப்போதுங்களும். எங்ஙனமெனின் அவஸ்தாத்திரயம், காட்சித்திரயம், அபிமானத்திரயமென்னு மிலவ திரி சியமோ? திருக்கோ? திரிசியமெனின், எந்தத் திருக்குவக்கு? அறிவுக்கெ னின், அவ்வறிவு வொன்றே? இரண்டோ? இரண்டெனின், ஒவ்வொன் றிற்கு மெல்லைவரையறை யிருக்கவேண்டுமோ? இருக்கின்றதென்னின், எங்கே? வியஷ்டி யுபா தியளவினதொன்று, சமஷ்டி யுபா தியளவினதொன்று. இதில் சிற்றறிவு வியஷ்டி யுபா தியளவின தெனின், அது எனவிலன்றே? என்ய வீரவத்தையிலு மெங்கே? இம்மூன்றவத்தையுங் தினமு நிலையாது மாறும்; இதை பறிய மறிவு மாறுகின்றதோ? மாறுகின்றதெனின், அவ்வவு வவத்தைகளை யாங்காங்குசன்று சாட்சியா யறிவ தெது? வேறின்றுதலி ஞேன்றேயென வுணர்க. நனவாகிற சாக்கிராவத்தை தோன்றும்போது, அண்டபிண்டங்கள் தோற்றும்; அது தோற்றுச் சிலேசாகிற சிற்றறிவு பேற்றிவு பேதங் தோற்றும்; இங்ஙனக் தோற்றுவதைத் தின்னமெனக் கொள்ளின், இது மாரு தேனைய வவத்தைக ளிவுக்குக் கானுதிருக்க வேண்டும். அங்ஙன மனுபவ மெவர்க்குமின்றே; ஆதவி னரிவொன்றே யென்க. அறிவொன்றுதலாற் சத்தொன்றே யெனவும், அதுவே சித் தெனவும், தன்னால் தான்றிவதெனவும், தன்னால் தான் விளங்குவதென வுங் கூறியதென்க.

(க-து) சத்துக்குச் சத்து வேறின்றென்பது. உண்டெனல் முடம். தன்னைவிட்டாய்வாருக் கயலின்பமேயன்றிச் சுயானந்த மின்றென்க. காரி யஞ்செபுமோ சத்தேன. இங்ஙனஞ் சிலபிரதிகளிலிருக்கின்றது. வேறென்றுலன்றித் தன்னால் தானிருப்பது யாதோ அது சத்தெனவும், தன்னால் தன்னை யுணர்வதும் தன்னால் தான் விளங்குவதும் யாதோ அது சித்தென வுமாம்; இதனால் இருப்பதே விளங்கவின் சத்தே சித்தெனவும், விளங்கு வதே யிருஷ்தவின் சித்தே சத்தெனவுங் கொள்ளப்பெற்றும். பெறவே, சத்துஞ் சித்துஞ் சொற்பேதமே யன்றிச் சிறிதும் பொருட்பேத மின்றென விளங்கக்கண்டாம். காணவே, இவ்வொருமையே நிரதிசயானந்த மெனத் துணிதலுக்கிடமாயிற்று ஆகவே, சுவானுபவப்பேற்றிற் கிடிதே தக்கடித்து யென்றேற்க நின்றது. இவ்விரண்டு கவியானும் சக்கிதானந்த வொருமைக் குத்தி கூறியவாறு காணக. யுத்தியெனல் தர்க்கம், அதுமானம், யுத்தியென்னு முன்று மடங்கிய மனனத்து கொண்று. இவற்றையொக்க வாயா

விடத்துக்கு தூத்திக்கிணயவ தெங்வனம்? ஜயக்திரிபின் றித் தெளிவதெங்வனம்? இன்றூதலா வழைதிமின் ரெண்பதாயிற்று. ஆகவே, ஞானநூல் கற்ற வெற்றிற்கு; நூலிலுள்ள யுத்திக்குச் சமாதானம் வேண்டுவதீன்றனின், பொய்யை மெய்யென்ற மூடரென்னுங் கவியில் ஞானமெய் யேனைய பொய்யென்னலாமா? மூர்த்தியாதிகளைக்கூறும் புராணமுஞ் சாங்ரேரும் அதையேற்போரு மூடரா? இஃதென்னவியப்பு. பயனின்றனக்கண்டாம்.

கரங் - கவி. அ - கை.

[சக்கிதானந்த வொருமையைச் சுருதி யுத்தியால் விளக்கிய வாறுபோல, அனுபவத்தாலும் விளக்குது மென்லை யிக்கவியிற் கூறுகின்றார்.]

சுருதியுத்தி யொத்ததுபோ எறுபவமுங் கேள்சமுத்தி சுகவானந்த, மிருதிவுடி வாதவினாவ் வானந்த மேயறிவாம் வேறங் கில்லை, சுருதுபிரௌயங்க்கமுத்தி யிரண்டிலுாரீ யிருந்திருளைக் காண்கின் ரூயே, யிருதயத்திப்படி நோக்கி யேகபரி பூரணமா யிருந்திடாயே.

(இ-அ.) சுருதியுத்தி யொத்ததுபோ எறுபவமுங் கேள் சமுத்திசுகவானந்த மிருதிவுடி வாதவினாவ் வானந்த மேயறிவாம் வேறங் கில்லை(எ-து) — முன்னர்க்கூறியது சுருதியுத்திக்கொத்து ஸின்றுத்போல இனியனுபவத்துக்கு மொத்து ஸிற்கக்கூறுதும் அதனையுங் கேளுதி அஃதாவது சுமுத்தி யிற்கானுஞ் சுகமானது ஸ்புரணரூப மாதவின் அவ்வானந்தமே யறிவாம் இங்குணமன்றி யறிவாதற்கு வேறேர் நெறி யங்கிருக்க யாங் கண்டிலம், சுருதுபிரௌயங்க்கமுத்தி யிரண்டிலுாரீ யிருந்திருளைக்காண்கின்றூயே(எ-து) — எவரு ஸினைததற்குரிய யுகாந்தப்பிரளயம் சமுத்தியவஸ்தையென்னு மீரண்டு காலத்திலு நீயிருக்குதொண்டாங்கு மூடிய வில்விருவித விருளையுங் காண்கின்றனையன்றே, இருதயத்திப் படிநோக்கி யேகபரிபூரணமா யிருந்திடாயே (எ-து) — இவ்வாறுன துள்ளத்தி லெக்காலத்திலும் எவ்விடத்திலு நீயிருக்கநோக்கி யேகபரிபூரணமாக நீயிருந்திடதி (எ-று).

தினசமுத்தி நனவிற்சமுத்தியெனக்காட்டாதுபொதுப்படக்கூறியது சுகருபமே ஸ்புரணரூபமாகத் தடித்தலும், மீண்டுமாந்ததஸ்புரணரூபமேயந்தச் சுகருபமாகப்பெருகலு வில்விரு சமுத்தியிலு மாதவிலென்க. ஆயிற் சமுத்தி பேதமென்னை? ஒன்று நனவிற்சமுத்தி ஒன்று மூடசமுத்தி. இதனால் ஞேப்தியே பிரயம், பிரியமே ஞேப்தியெனக் கண்டாம். இவ்வனுபவம் மூடசமுத்தியிலெங்கனமெனின், சித்திரைத்தெள்ளிலெழுந்தைவுசகமாயிருத்தவினு னும், விவகாரமுடிவில் மீண்டுமறந்துங்கால் அங்கினைவு சுகத்தாகாரநமுவித் தனிப்படும். அங்வனங் தனிப்படுதலே சுகப்பெருக்காம். அச்சுகப்பெருக்குக் கண்கானி நேரிடும்போது சீறியெழுதல் ஸினைவன்றே. அப்போதசுகம் ஸினை

## சந்தேகந்தெளிதல்படலம்.

உ.ஏ.ஏ.

வா யிருத்தவினானுமென்க. சத்தென்பது வேறன் ரு நீயேயெனக்காட்டப் பிரளயங்களுமுத்தி யிரண்டிலு நியிருந்திருளைக் காண்கின்று யே யெனவும் உன்னைவிடப் பரிபூரணம் வேறன் தெனக்காட்டி இருதயத்திப்படி நோக்கி யேகபரிபூரணமா யிருந்திடாயே யெனவுங் கூறியவாறு காண்க. தன்னை யிங்கானம் விசாரித்துத் தெளிந்தவரோ? அருள், டரிபூரணம், ஆனந்தம், ஆனந்தாநீத் தந் தெளைவிட வேறெறன்போர் நீயேதெளிதியெனத் தன்னாலு பூதினிலையைக் குறிப்பித்தாரென்க. முங்கி எனுப்பது கூறுதது தலைதடு மாற்ற மென்னுக் தங்கிருத்தி.

(க-து.) அறிவேயானந்தம், ஆனந்தமேயறிவெனல் விசாரணைத்தெளிவிலென்பது; ஓயின் மூடத்திலின்ரேவெனின், உண்டு. விசாரியாக்குற்ற மேயென்க. அறிவன்றியானந்தமும் ஆனந்தமன்றியவற்றிழுவில்லை. அறிவு நானென்னலாயின், ஆனந்தம் யாது? பரமெனின் நானென்னலின்ரே? அது ததாகாரமாயதெனின், அப்போதயலெனல் சுற்றுவின்மையி னன்னந்தமு மயலன்றும். இது கற்பிதபேதமன்றி யறிவானந்தபேத மென்று மின்றும்.

கசச - கவி. ஆ - கை.

இவ்வனுபுதிகேட்ட வக்கணமே சமாதி கூடித் தெளிந்தா  
னெனலை யிக்கவியிற் கூறுகின்றார்.]

பலகலையு முணர்ந்தகுரு மொழிந்தபடி யிவனுமனு பவம்விடாமற், பலமலரின் மதுப்போலச் சச்சிதா னந்தமொன்றும் பரமார்த்தத்தைப், பலபொழுதுங் கண்மூடிச் சமாதியிருந் தான்வி ழித் துப் பார்த்த போது, பலவடிவாஞ் சராசரசித் திரங்களொன்றோன்றுமொரு படமா ஞேனே.

(இ-ன்.) பலகலையு முணர்ந்தகுரு மொழிந்தபடி யிவனுமனு பவம்விடாமல்(எ-து) — சகலசாஸ்திரத் தேர்ச்சியுமள்ள சுற்குருநாதன்கூறியவண்ணம் மானுக்கனுக் தனதனுபுதி சிலையினைவிடாமல், பலமலரின் மதுப்போலச் சச்சிதானந்தமொன்றும் பரமார்த்தத்தைப்பலபொழுதுங் கண்மூடிச்சமாதி யிருக்தான்(எ-து) — பலமலரினின்று சேர்க்கப்பட்ட தேன்கூடபோன்று சச்சிதானந்த வொருமையெனப்படுவதே பரமார்த்தமாதலால் அதனைக் காண ஒன்றைக்கண்மூடி வெளுநோரஞ் சமாதியினின் ரகலாதிருந்தனன், விழித்துப் பார்த்தபோது பலவடிவாஞ் சராசரசித் திரங்களொன்றோன்றுமொரு படமானுனே (எ-து) — பின்னர் விழித்துப் பார்த்தபோது பலவேறுவகைவடிவாயுள்ள சராசர சித்திரங்களைனத்துக் தோன்ற வரையப்பட்டிருக்கின்ற வொருப்பத்தைப்போலத் தானுமீனன் (எ-ஆ).

பரமார்த்தத்தையென்னுஞ்செயப்படுபொருளுக்குப் பயனிலையின்றுதலால், காணவென்பதைவருவிததாம். தனக்கன் னரியமாகக்கானுதானுகிய வியாபகவிளக்கத்திற் சராசரமாயுள்ள வனைத்தையுங் காண்டவிற் படத்தை யுவமைசு-நினூர். படத்தைப்போ வென்றுதாத்தன்படமானுடைன்றந்தனுள்,

உருவகமென்னு மமையும். பரமார்த்தத்துக்குச் சக்சிதானந்தங் குணமென்பாரை மறுக்கக் சக்சிதானந்தமொன்றும் பரமார்த்தத்தையென்றார். சமாதி விட்டுப் பிரியக்கூடாமையிற் பலபொழுது மென்பதற்குப் பலதரழுமென்பாரு மூனர். சமாதியிலென்னது விழித்துப்பார்த்தபோது தானேஞ்சு படமானுணென்பதனால், சகசகமாதியெனப்பெற்றார்.

(க-து.) தானே சமஸ்தமுமாக விளங்கினென்பது. இங்கே யிவன் படமானு னென்றதனால், விருத்தி திருட்டாந்தமெனப்பெற்றார். பெறவே ஏனையமுன்றுந் தானேயமையுமென ருத்தாபத்தியெனக்கண்டாம். மது வென்பது, ஆகுபெயர். பலமலரின்மதுக்கூட்டரவன்றித் தென்கூடின்மை போலச் சக்சிதானந்த வொருமையன்றிப் பரமார்த்தமின்மையின் ஒருமை யே வடிவாயிற்று. ஆகவே, வடிவும் பண்பாதலாற் பண்புவமை. என்னை? “பண்புங்கொழிலும்பயனு மென்றிவற்றி, வென்றும்பலவும் பொருளொடு பொருள்புணர்க், தொப்புமை தோன்றச் செப்புவதுவமை” என்பதோத் தாகவின்.

(கச)

கச(ட) - கவி. அ - கை.

[துரியாதீதமு மேழாம்பூயியு முக்கியமெனக் கூறிய நிலையைன்றும்

அதன் வகையையுங் தெரிவிக்க வேண்டுமென்று மானுக்கன்

வினாவிலை யிக்கவியிற் கூறுகின்றார்.]

இதயமொத்த சர்க்குருவே நமக்கிதுவே விநோதமன்றி யினி வே றுண்டோ, வதையுரைத்து மதைசிலைத்து மிருப்பதன்ரேஞ்சுநானிகளுக் காணந்தி, முதலுரைத்த துரியாதீ தமுமேழாம் பூமியுமுக்கியமா பென்ற, பதமுமதின் வகையுமெனக் கெளிதாகத் தெளியும்வணம் பணித்திடமிரே.

(இ-ஸ.) இதயமொத்த சர்க்குருவே நமக்கிதுவே விநோதமன்றி யினி வேறுண்டோ (எ-து) — அடியேன் மனதுக் கியைந்தெழுந்தருளிய சர்க்குருநாதனே! நமக்கு விநோதமாயதின்கிலையேயன்றி யிதுபோல்வு தினியாவது வேறுளதாகக் காலுமோ? இன்றுதவின், அதையுரைத்து மதைசிலைத்து மிருப்பதன்ரே ஞானிகளுக்காணந்தி (எ-து) — அங்ஙனமாய வனுபூதியை யுரைத்துக்கொண்டும் அதையே சிந்தித்துக்கொண்டு மிருப்பதல்லவோ ஞானிகளுக் கியைந்த வொழுக்கமாவது, முதலுரைத்த துரியாதீதமு மேழாம் பூமியு முக்கியமாமென்ற பதமுமதின் வகையுமெனக் கெளிதாகத் தெளியும்வணம் பணித்திடமே (எ-து) — முன்கூறிய துரியாதீதகிலையும் ஞானபூமியு ஓழாம்பூமியும் முக்கியமாமென்று கூறியபதமும். அதன் விபரமு மினையவென வெளித்திற் ரெளிந்துகொள்ளும்வண்ண மடியேலுக்கு விளக்கியருந்தும் (எ-து).

இதுகாறு மில்லையெனக் காட்ட இனிவேறுண்டோவெனவும், ஏனையருக் கன்றெனக்காட்ட ஞானிகளுக்கான நீதியெனவும், இந்தநிலையைப்

## சந்தேகந்தெளிதல்படலம்.

உள்ளு

பொதுவாக கந்தையிற் கூறியிருப்பதால் முதலுரைத்தவெனவுங் கூறி னார். இவ்வினாக்களுக்கு விடை கடுக முதல் கடிசுகவிவரையிற் காணலாம். முக்கியமாமென்னும்வினைக்கெழுவாய் துரியாதீதமும், ஏழாம்பூமியுமாதலா லலை சங்கையிற் சேர்க்கப்படா. என்றவென்னும் வினைக்கெஞ்சியது பத மும், அதின்வகையுமாதலா வில்விரண்டைப்பற்றி வினாவியதாக விக்கவி ஶாட்டுகின்றது. நான்கெனக் கோடற்குக் கவீயியையிற் சொள்ளலாம்.

(க-து.) மாணுக்க னில்விரண்டையுங் தெளிக்குதொள்ளுமாறு வினை வென்னபது. இல்விரண்டி த்ரும் விடைக்கூறுங்கால் தானே துரியாதீத மும், ஏழாம்பூமியு மமையும். உரைக்குக் கவீயன்று, கவிக்குரையாதலா விக்கவிக் கியைக்கதவா ருரையெழுதினும். என்செய்தும். (கசுநு)

கசகா - கவி. அ - கை.

[இல்வினாவுக்கு விடை னான்பூமியிற் சேர்க்கதாதவின், னானுஞ்னான பூமிகளை விளக்காவிடில் துரியாதெனக் கருதி யிக்கவீயி லஞ்ஜான பூமிகளைத் தெளிவிக்க அவற்றின்பெயர்களைக் கூறுகின்றார்.]

வினவுமிடத் தஞ்ஜான பூமிகளேழ் னான்பூ மிகளே மென்பா, ரினியவற்று னஞ்ஜான பூ மிகளே மையுமுந்தி யியம்பக் கேளாய், தனிவித்து சாக்கிரஞ்சாக் கிரமகா சாக்கிரஞ்சாக் கிரத்தைச் சார்ந்த, கனவுகளை கனவுசாக் கிரஞ்சமுத்தி யென்றெழு பேர் கணித்தார் மேலோர்.

(இ-வா.) வினவுமிடத் தஞ்ஜான பூ மிகளேழ் னான்பூமிகளே சென்பா ரினியவற்று னஞ்ஜான பூ மிகளே ஷையுமுந்தி யியம்பக்களாய்(எ-து) — அதைக்குறித்துச் சொல்லுமிடத்தில் அஞ்ஜானபூமிகளே மென்றும் னான பூ மிகளே மென்றுஞ் சத்துக்கள் சொல்லுவார்கள் இனி யவ்விரண்டு பரிவினுள் அஞ்ஜானபூமிகளே ஷையு முன்னர்க் கொல்லுது மதனைக்கேளுதி, தனிவித்து சாக்கிரஞ்சாக் கிரமகா சாக்கிரஞ்சாக் கிரதலதச்சார்ந்த கனவுகளு (எ-து) — தனிமையாடுள்ள விந்து சாக்கிரம் சாக்கிரம் மகாசாக்கிரம் சாக்கிரசொப்பனம் சொப்பனம், கனவுசாக் கிரஞ்ச சூழத்தி யென்றெழு பேர் கணித்தார் மேலோர்(எ-து) — சொப்பனசாக்கிரம் சூழத்தியென் றிவு வன மேழுபேர்களையுஞ் சத்துக்கள் சொல்லினர் (எ-று)

தனிவித்து சிற்றவின் தனியென்றார். என்பாசென்றதனாற் சத்துக்கள் வருவித்தாம் இது தோன்றுவெழுவாய்

(க-து.) வெளிப்படை.

(கசகா)

கச-ஏ - கவி. அ - கை.

[அஞ்ஜானபூமி யேழ்னுள் நான்குபூமிகளி னியல்பை யிக்கவீயிற் கூறுகின்றார்.]

முந்தவகண் டத்தெழுமோ ரறிவுமாத் திரமதுதான் முதல் வித்தாகு, மின்தவறி விற்பன்டில் லாவகந்தை முளைபோலா மிதுஈ

அவாம், வந்துவந்து பிறவிதொறு மகமமதை வளருமது மாகாங் னவா, நந்துமகங் கொடுநனவன் மனோராச்சி யஞ்செயலேநனுக்க ணாலே.

(இ-ஸ.) முந்தவகண் டத்தெழுமோ ரறவிமாத் திரமதுதான் முதல் வித்தாகும் (எ-து) — அகண்டபரிபூரணமாக விளங்குஞ் சுத்தசுயஞ் சைதன் னியத்தில் முதலில் தான்மாத்திரமாக வெழுந்தனெப்தி ஸ்புரிப்பெதுவோ வதுவே விந்து சாக்கிரமெனப்படும், இந்தவறி வீற்பண்டில் லாவகந்தை முளைபோலாமிதுநனுவாம் (எ-து) — இந்த னெப்திஸ்புரிப்பில் முன்னென் ற மிலாத வாணவமங்குரம்போலெழும் இதுவே சாக்கிரமெனப்படும், வந்து வந்து பிறவி தொறு மகமமதை வளருமது மகாங்நுவாம் (எ-து) — அந்த வகந்தையால் யானென்தென்னு மகமமதை பிறவிதோறும் வந்துவந்து வளர்ந்துகொண்டிருக்கும் இதுவே மகாசாக்கிரமெனப்படும், நந்து மகங் கொடுநனவின் மனோராச்சி யஞ்செயலே எனுக்காலே (எ-து) — அங்ஙனம் வளர்ந்து கொண்டிருக்குமகமமதை கொண்டு சாக்கிரத்தில் மனோராச்சியஞ் செய்வதே சாக்கிரசொப்பனமெனப்படும் (எ-று).

மகாசமுத்திரத்திற் பரமானுபோலெழுந் திவலைபோல்வதின், ஓர்ந் வென்னுது மிகைப்படமாத்திரமெனவும், அங்ஙனம் வளர்ந்துகொண்டிருப் பதைப்பற்றி நந்துமகந்கொடெனவுங் கூறினார். முன்னென்றுமில்லாதறிவு ஸ்புரித்தல் போன்றவின் விந்துசாக்கிரமெனவும், அங்ஙனம் ஸ்புரித்தலள வாநின்ற வறிவான் தகந்தையென் றங்குரம்போலாகத்தானுமதன்மயமாகக் காண்டவின் சாக்கிரமெனவும், இவ்வகந்தை மேல்ட்டாந் பிறவிதோறு மகமமதை வளரும் அவ்வகமமதைருபமாக வளர்தல்டோன் றறிவுகாண்ட வின் மகாசாக்கிரமெனவும், அவ்வகமமதை மேல்ட்டால் தடையின்றி மனோராச்சியம் புரிதல்போன் றவ்வறிவு காண்டவின், சாக்கிரசொற்பன மெனவும் வந்தவென்க.

(கசள)

கசா - கவி. அ - கை.

[எனைய மூன்று ழுமியிய னியல்லபை யிக்கவியிற் கூறுகின்றார்.]

உண்டுறங்கி மனோராச்சி யஞ்செயல்சொற்ப பனமெனும்பே ருடையதாகும், பண்டுகளுக் கண்டுமெறந் ததைமீண்டு னினைப்பது சொற் பனந னவா, மன்டுமிருண் மூடுவது சுழுத்தியா மஞ்ஞான வகைகள் சொன்னேம், விண்டுகிறை முத்திதரு ஞான்டு மிகளே மும் விளம்பக் கேளாய்.

(இ-ஸ.) உண்டுறங்கி மனோராச்சி யஞ்செயல்சொற் பனமெனும்பே ருடையதாகும் (எ-து) — உண்டுறங்கி மனோராச்சியஞ்செய்தலே சொற்பன மென்னும் பெயர்பெறுவதாம், பண்டுகளுக் கண்டுமெறந் ததைமீண்டு னினைப்பதுசொற் பனந னவாம் (எ-து) — முன்சாக்கிரத்திற்கண் முழந்ததை மறு

படியுங்களைப்பது சொற்பனசாக்கிரமாம், மண்ணுமிருண் மூலவது சமூத்தியா மஞ்ஞானவகைகள் சொன்னோம் (எ-து) — மிகுந்தவிருள் மூடிக்கொள்ளத் தகுவது சமூத்தி யெனப்பவோம் இதுவரையிலு மஞ்ஞானபூமி பேதங்களைச்சொல்லினோம், விண்ணநிறை முத்திதரு ஞான பூமிகளேழும் விளம் பக் கேளாய் (எ-து) — பரிச்சேத பேதமகன்று பரிபூரணமா விளங்கு முத்தி யைத்தரத்தக்கஞானபூமிகளேழைய மினியாஞ் சொல்லக்கேளாதி (எ-ஆ).

அங்கன மனோஶக்தியஞ்செய்தலோ இண்டுறங்குவதுபோலறிவுகாண்டலைச் சொற்பனமெனவும், மூன்கண்டு மறந்ததைமீண்டுள்ளப்பதுபோலறிவுகாண்டலைச் சொற்பனசாக்கிரமெனவும், எங்குநங்குங்கால் மிக்கவிருள் மூடிக்கொள்வதுபோலறிவுகாண்டலைச் சமூத்தியெனவுக்கூறியதுகாண்க.

(க-து.) இந்த வஞ்ஞானபூமியேழு மத்தியாரோபமெனக் காட்டக் கூறியதென்பது. ஆகாயமானது காற்று, அக்கினி, நீர், மண்ணுக்கப்பரினமித் ததுபோற்காணினும் அவற்றுல் தனக்காணிவிர்த்தி தினைத் துணையுமில்லை; அதுபோல, சுகாதியாதிவிகர்ப்பயின் நியவற்றிவானது அஞ்ஞானபூமிகளாகிய மூலப்பகுதிமுதல் தனுவிகுதிமீறுக்கிடந்த கற்பனைகளாகப் பரினமித்ததுபோற் காணினுமவ்வற்றினைவிர்த்தி தினைத் துணையுக்கனக்கில்லை; உள்ளதுபோற்காண்டவி வினங்களங்கூறினாலும் இல்லாததையுள்ளதுபோற் கூறவந்தது உள்ளதாகக்கருதியதைவிலக்கற்கென்க, இல்லாததையில்லையெனக்கூறினெவருமேலர். அஃதாவது அறிவையன்றி சக்கமென்பதில்லையெனக்கூறுதல் போல்வது. சிருஷ்டிக்கிரமங்களாற் சக்கருள்ளதாகமுடிக்கினே. வர்க்கு முடன்பாடு. இங்கன முடன்பாடாகயாருங்கலங்கு மெல்லமெல்லத்தளர்த்தல்வேண்டும். எங்கனமெனில் உலகமும் யாருங் கடவுள் சங்கற்பத்தாலன்றித் தோன்றச் சற்றுஞ் சருதியுத்தி கண்டிலம். ஆகவே, அந்தச் சங்கற்பம், நமக்கு மூலகுக்குங் காரணமோ? வன்றே? காரணமெனின், மூன்றுகாரணத்துள் யாது? துணைக்காரணமெனின், அப்போது கடவுள்நிமித்தகாரணமாகின்றது. முதற்காரணமெங்கே? மாண்யயெனின், ‘யாமாசாமாயா’ என்பதற்கருத்தமென்னை? இது மலடிமெந்த னென்றாற்போலும் எனக்காட்டி வயப்படுத்துவதென வறிக.

(கஶ)

கசகை - கவி. அ - கை.

[இனி ஞானபூமிகளேழையுங் கூறவான்வேண்டி யவற்றின்

நாமங்களை யிக்கவியிற் கூறுகின்றார்.]

புலவர்புகழ் முதற்பூமி சுபேச்சைவிசா ரஜையிரண்டாம் பூமி யாகு நலதனுமா னசிமூன்றும் பூமிசத்து வாபத்தி நாலாம் பூமி [பேரு சொலுஞ்சமுசத் திப்பேரும் பதார்த்தாபா வைனாப்பேருங் துரியப் பலினமறு மகனேயைந் தாறேழு பூமிகளா வாருத்தார் மேலோர்.

உடறி

## கைவல்லியதவுநீதம்

(இ-வ.) புலவர் புகழ்பூதற் பூமிக்கேசேசை விசாரணையிரண்டாம் பூமியாகும் (எ-து) — மகான்களால் மதிக்கப்பெற்ற ஞானபூமிகளில் சுபேச்சை முதற்பூமியெனவும் விசாரணை யிரண்டாம்பூமியெனவும், கலதனுமானசி மூன்றும் பூமிசத்து வாபத்தி காலாம்பூமி (எ-து) — நல்லதனுமானசி மூன்றும் பூமியெனவும் சத்துவாபத்தி நான்காம் பூமியெனவும், சொலுஞ் சமுச்சிப்பேரும் பதார்த்தாபாவணப்பேரும் துரியப்பேரும் (எ-து) — சொல்லாங்கின்ற சமுச்சத்தி யென்னும் பெயரும் பதார்த்தாபாவணை யென்னும் பெயரும் துரியமென்னும் பெயரும், மலினமறு மகடை யெந்தாகேற்றும் பூமிகளாவகுத்தார் மேலோர் (எ-து) — காங்காத்தமான ஞானபுத்திரா! ஜங்காம் பூமியெனவும் ஆரூம் பூமியெனவும் ஏழாம்பூமியெனவும் பெரியோர்கள் வகுத்துச்சொன்னார்கள் (எ-று).

சமுச்சத்தி, பதார்த்தாபாவணை, துரியம் இவற்றை ஜங்காம்பூமி. ஏழாம்பூமியெனக்கூறியது நிரணின்ற. சுபேச்சை-சுபம்விரும்பல். விசாரணை-அங்கவிங்கவிசாரணையிற்றலைப்புகல். தனுமானசி-மனஞ்சிறுகல். சத்துவாபத்தி-உண்மையினிலையறல். சமுச்சத்தி-சங்கநப்பமறல் துரியம்-அறிவு. விளக்கம் என்பன. சுபம் விரும்பல்-மக்கள்கரமாதலைவிரும்பல். அஃதாவது பூர்வபட்சமாதற் கியைதது. நல, சொலும் என்பன தொகுத்தல்விகாரம்.

(க-து) ஞானபூமிகளி னுமங்களை யுணர்த்தியதெனபது. இனி வகையாதற்கிது தொகையெனப்படும். (கசக)

கஞ்சி - கவி. - அ - கை

[ஞானபூமிகளினிலை யினையவெனத் தனித்தனி விளங்க நான்கு பூமிகளை யிக்கவியிற் கூறுகின்றார்.]

துற்சங்க நிவிர்த்திவங்கு சிவஞானம் விரும்புவது சுபேச்சையாகு நற்சங்க மொழிவினவி ஞானநூல் பழகல்விசா ரணையா நம்பி முற்சங்க வீட்டினைகள் விடற நுமா னசியிந்த மூன்றி னுலாஞ் சற்சங்க மனதிலுண்மை யறிவுதித்தல் சத்துவா பத்தி தானே.

(இ-வ.) துற்சங்க நிவிர்த்திவங்கு சிவஞானம் விரும்புவதுசுபேச்சையாகும் (எ-து) — பொருள்வல்வற்றைப் பொருளாகக்கொள்ளுங் துர்ச்சங்கசார் பகன்று மேலாயஞானமாதற்குவிரும்புவது சுபேச்சையெனப்படுவதாம், நற்சங்கமொழிவினவி ஞானநூல்பழகல்விசா ரணையாம் (எ-து) — பொருளைப் பொருளாகக்கொள்ளுஞ் சற்சங்கத்தைத் தழுவி யவருரைக்கு மொழிகளையைமறக்கேட்டு இல்லதொக்க ஞானசாஸ்திரங்களிற் பலகாற்பழகல் விசாரணையெனப்படுவதாம், நம்பிமுற்சங்கவீட்டினைகள் விடற நுமானசி (எ-து) — உண்மையென்கசொல்லுதலாலவற்றினம்பிக்கையுற்று மூன்னர்த் தனக்குக் கங்கமானின் றுள்ள வீட்டுத்திரயங்களை விட்டகறல் தனுமானசி யெனப்

## சந்தேகத்தெளிதல்படலம்.

உ.ஏ.கு.

படுவதாம், இந்தழுன் றினாலுஞ் சற்சங்கமன் திலுண்ணம் யறிவுதித்தல்சத்து வாபத்திதானே (எ-து) — இந்த மூன்றேதுக்களாலுஞ் சற்சங்க மயமான மனதின்கண் மெய்யுணர்வெழவ் சத்துவாபத்தி யெனப்படுவதாம் (எ-று).

(க-து.) நான்குபுமி: சுபேச்சை, விசாரணை, தனுமானசி, சத்துவாபத்தி யென்பன.

கறுக - கவி. அ - கை.

[வனைய மூன்று பூமிகளினிலை யினையவென  
விக்கவியிற் கூறுகின்றார்.]

தத்துவத்தின் மனமுறைந்து மித்தையெலா மறத்தல்சமூ சத்தியாகு, மத்துவிதா னந்தம்வருஞ் திரிபுடிபோம் பதார்த்தாபா வனைய தாகும், வத்துநிலை யிருந்தபடி யிருந்தமவு னகபாவங்துரிய மாகு, மித்துரிய பூமியைமுன் துரியாதி தப்பதமென் றதுவங் கே ளாய்.

(இ-ஸ.) தத்துவத்தின் மனமுறைந்து மித்தையெலா மறத்தல் சமுசத் தியாகும் (எ-து) — உண்மையாதோ வதில் மனமான தழுங்கி மித்தையென ப்படுவன வெவலையோ வவற்றை யொருங்கே மறந்துவிடுதல் சமுசத்தியெ னப்படுவதாம், அத்துவிதா னந்தம்வருஞ் திரிபுடிபோம் பதார்த்தாபா வனை யதாகும் (எ-து) — அத்துவிதா னந்தோதயமா யதனால் திரிபுடிபோகத் தகு வது பதார்த்தாபாவனையெனப் படுவதாம், வத்துநிலை யிருந்தபடி யிருந்த மவு னகபாவங்க துரியமாகும் (எ-து) — பீரம ஸ்துவி னிலை யெங்கன மிரு ந்ததோவஃதிருந்த வண்ணங் தானுமிருக்க வதனாலெல்து மவனகபாவங்க துரியமெனப்படுவதாம், இத்துரிய பூமியை முன் துரியாதி தப் பதமென்றது வங் கேளாய் (எ-து) — இந்தத் துரிய பூமியையே முன்னே துரியாதித் தபத மென்று சொன்னேமே யதனையு மிப்போது யாங்க்கறக் கேளுதி (எ-று).

உறைந்தென்பது உறைந்தென்றுயது தன்வினைபிறவினை மயக்கம். இங்கே யுண்மையாவது ஆண்மா. உதாரணம், “மெய்ய தேதெனிற் சக்கிதா னந்தமா வியாபிக்கு மாண்மாவே.” இன்னு முன்மையாவது:— ஞானம் சிவமென்றகும், ஆண்மா வென்றகும் பொருள். ஞானத்தை யன்றிச் சோத ஜையில் வேறு கண்டாருளரோ உளரெனில், உபாதிகுணங் தொழிலன் ரே? இம்முன்றையுந் தன்ளீக் காட்டவேண்டும். கூடாதெனில், ஒத்துக் கொள்வதற்குத் தடையென்னை? இது சிற்க. சுகாதியாதிபேத மிறந்ததாத வின் ஞானத்தில் மன முறைதற்குத் தடையென்னை? உறையவே, மித்தையெல்லா மறக்கவரும். மறக்க வரவே, அத்துவிதானந்தம் வரற்கும், திரிபுடியொழிவுக்கு மிடமுண்டாம். உண்டாகவே, பர மெங்கன மிருக்கின்றதோ வங்கன மிருக்கத் தானே யமையும். அங்கனமாய வழைதியே சுபாவ மெனத்தக்கது. அச்சுபாவமே மகா மெளனமாம்.

(க-து) இவ்விரண்டு கவியானு ஞானபூமியேழுளினிலை யினையவென விளக்கினு ரெண்பது. இங்வனம் விளக்கியது, இனித் துரியத்திற்கு மத்தத்திற்கு மபேதங் காட்டவேண்டி யென்க. இங்வனம் விளக்காவிடி வெழுத்தறியார் கவிபோலும்.

(குடுக)

கருட - கவி. அ - கை.

[துரியமே துரியாதீத மென்ற்கு ஞானபூமி யேழையும் சுத்த பஞ்சா வஸ்தையாக விக்கவியிற் கூறுகின்றார்.]

முற்புவிழுன் றினுமுலகங் தோன்றுதலாற் சாக்கிரமாம் மூன் றற் கப்பாற், சொற்பனமா மதுவமெல்ல நழுவுமஞ்சாம் பூமியே சுழுத்தி யாகு, மற்புதமாஞ் சுவானுபவ மிகுமாரூம் புவி துரியமத ற்கப் பாலோர், கற்பனையில் லாதவிட மதீதமென்று மவுனமாக் காட்டும் வேதம்.

(இ-ள.) முற்புவிழுன் றினுமுலகங் தோன்றுதலாற் சாக்கிரமாம் (எ-து) — ஞானபூமியில் முதலிலுள்ள சுபேச்சை விசாரணை தனுமானசி யென்னு மிம்முன்று பூமி நிலைகளைய்தினு முலகங் தோற்றிக்கொண்டிருப். பதாற் சாக்கிராவஸ்தை யெனப்படும், மூன்றற் கப்பாற் சொற்பனமா மது வுமெல்ல நழுவுமஞ்சாம் பூமியே சுழுத்தியாகும் (எ-து) — அந்த மூன்று பூமிக்கப்பா வெய்திய நான்காம் பூமினிலையே சொற்பனைவஸ்தை யெனப் படும் அந்த நான்காம் பூமினிலையே மெல்ல மெல்லநழுவுத்தக்க வலசரத் துதி க்கு மைந்தாம் பூமினிலையே சுழுத்தி யவத்தை யெனப்படும், அற்புதமாஞ் சுவானுபவ மிகுமாரூம் புவி துரியம் (எ-து) — அவ்வைந்தாம் பூமி நிலைக்கப் பால் மிகவு மற்புதமாயுள்ள தனது சுவானுபவ நிலைதோன்றும் அங்கிலை மீக்குறலே யாரூம் பூமி யாகும் அவ்வாரூம் பூமி நிலையே துரியபத மென்னப்படும், அதற்கப் பாலோர் கற்பனை யில்லாதவிட மதீதமென்று மவுனமாக் காட்டும் வேதம் (எ-து) — அந்த வாரூம் பூமி நிலைக்கப்பா வெழுநிலை யாகிய வேழாம்பூமி யாதோர் கற்பிதமுமிறந்த விடமாம் அவ்விடமே துரியாதீத மென்று வேதமானது சொல்லாமல் மவுனமாகக் காட்டிவிடும் (எ-று).

சிவஞானம்விரும்பல், ஞானநூல்பழகல், ஸடதைனகள், விடல் இம்மூன்று மூலக்தை மறைக்கற்பாலவன்றுதலின், புவி மூன் றினு மூலகங் தோன்று மெனவும் தொக்கியிருப்பதால், நான்காம் பூமியை வருவித்தாம். ஞானேதய விளக்க உலகஞ் சாயா வடிவம்போற் காணச் செய்தவின் மூன்றற்கப்பால் சொற்பன மாமெனவும், தத்துவத்தில் மனமுறைக்கபோது மித்தையெனப் படவினவற்றை யெல்லாம் மறந்துபோகச் செய்தற்பாலதாதவின் அதுவு மெல்லநழுவு மைந்தாம் பூமியே சுழுத்தியாகு மெனவும், அப்போ தங்கே யெழுமானந்தந்துவிதமிறந்ததாதவினைனும் திரிபுடியென்பதிருத்தற்கிடமன் றுதவினைனும் அவ்வானந்தந் தெரிவுமய மாதவினைனும் அதைன் அற்புதமாஞ்

## சந்தேகந்தெளிதல்படலம்.

உறுபு

சுவானுபவ மிகுமாரும்புவி துரியமெனவும், சுத்தசைதன்னிய மெங்ஙன மிருந்ததோ வங்ஙனங் தானுதலை அதற்கப்பாலோர் கற்பனை யில்லாதவிட மதித மென்று மவுனமாக்காட்டும் வேதமெனவுங் கூறியதென்க.

(க-து.) முன்னர்க்கூறிய துரியிலையே துரியாதீதமன்றி வேறன் ரெண்ற் கிங்ஙனங் கூறியதென்பது. இதுவும் வேததங்கிரம். மெல்லவென் பது செய்யுண்டை; மெள்ளவென்ப துலகவழக்கம். சுகானுபவமெனினும் சுவானுபவமெனினுமொக்கும். பூமியுமிடமாதலா விந்கே கற்பனையில்லாத விடமென்றதை யேறும்பூமியாக்கினால். (கஞ்ச)

கஞ்ச - கவி. அ - செ.

[துரியமே துரியாதீதமென்ற கையுருவண்ண மின்னும் வேறுவகை யாற் சமாதான மிக்கவியிற் கூறுகின்றார்.]

துரியிலில் தனிற் துடியா தீதமெனின் மயக்கமென்று சுருதி மேலோ, ரரியதொரு விதேகமுத்தி யதீதமென்பா ரதுகணக்கிலா றும் பூமி, மருவு சுமுத்தியிற் காட்சி சமுத்தியென்பா ரென்பது நீமனதிற் கொள்வாய், பெருமைதரு ஞானபூ மியின்விகற்ப மின்ன முன்னு பேசக்கேளாய்.

(இ-ன.) துரியிலில் தனிற் துரியாதீதமெனின் மயக்கமென்று சுருதி மேலோ ரரியதொரு விதேகமுத்தி யதீதமென்பா ரதுகணக்கி லாரும்பூமி (எ-து) — வேறென்னுது துரியபூமியில்தானே துரியாதீதமெனக் கூறின் ஜயமெய்துறுமென்று பிரபலச்சுருதியில் வல்லசான்றேர் அறிதற்கரிய வொப்பற்ற விதேகமுத்தியென்பதுவது துரியாதீதமெனக்கூறுவர் அங்ஙனங் கூறப்படுவதும் ஞானபூமி யேறுமென்னுங் கணக்கி லாரும்பூமியெனப்படுவதாம், மருவு சுமுத்தியிற்காட்சி சமுத்தியென்பாரென்பது நீமனதிற்கொள்வாய் (எ-து) — ஆயினேழாம்பூமியோ அங்குள்ள சமுத்திசம்பந்த யில்லாத வறிதூயிலென்பர் என்றவர்கள் கூறுவதைய முன் மனதிற் கொள்ளுதி, பெருமைதரு ஞான பூமியின்விகற்ப மின்னமுன்னு பேசக்கேளாய் (எ-து) — யாவற்றினுமிக்க வுயர்வுதரத்தக்க ஞானபூமிகளின் விகற்பங்களின்னுமுன்னு அதனை யாங்கூறக்கேளுதி (எ-று).

அதுவென்பதி லும்மை தொக்கது. அதுகணக்கி லாரும்பூமி யென்ற தனுல், முன்கவிப்படி துரியமென் ரூயிற்று. ஆகவே, துரியமே துரியாதீதமெனக் குறிப்பித்ததாகக் கண்டாம். ஆரும்பூமி துரியாதீதமாகவே, ஏழாம் பூமியோ வென்றும். அவ்வேறுமாம்பூமி துரியாதீதத்துக்குமேவிட்டதெனத் தோன்ற, மருவுசமுத்தியிற் காட்சிசமுத்தியென்றகுச் சமுத்தியாயினுமூடமல்லாததால் சமுத்தி சம்பந்தமில்லாத வறிதூயிலென வுரைகொண்டாம். என்பது மென்றதி லும்மை இறங்குதற்கீழையவெச்சவும்மை. அதீதமெனிற

போதுமே, மேலறி துயிலென்றது மிகைபடக் கூறுவென்னுங் குற்றமாமே யெனின்; அறிதுயிலாவது எல்லாமறிந்தும் எல்லாமறியாதது. துரியாதீத மாவது எல்லாமறியாதது. ஆயின் மூடசுழுத்தியினு மதிதஞ்சிறங்ததென்ற தென்பற்றியெனின், தத்துவவிசாரத்தெளிவு காரணமாகவந்த தாதவி னென்க. எல்லாமறிந்து மறியாததி வெண்கிறப்பெனின், மூடசுழுமன்று தெளிவு மன்றென்ஜைப்பற்றி யென்க. சத்துக்க ஓழாம்பூழியைக் காட்சி சமூத்தி யென்பரென முடிக்க. ஏழாம்பூழியென்ப திசையெச்சம். துரியம் சீவன் முத்தி. துரியாதீதம் விடேகமுத்தி. எனவே, துரியமேலீடே துரியாதீத மென்ற்கு, கணக்கிலாரும்பூழியென்றார். துரியமேதுரியாதீதமெனின் மயக்கமுறுமேயெனின்; சுருதிமேலோர் விடேகமுத்தியே துரியாதீதமெனக் கூறலாமா? அதுவுமேற்கவியிற்குறிய கணக்கி லாரும்பூழி யென்னலாமா? அங்ஙனம் பிரபலசருதிக ஸிருப்பதாற் கூறலாமெனின், இதுவுங்கூறலாம்; ஆதவினையமென்னை. எனவே, சுருதிசம்மத மிங்ஙனமிருப்பதுபற்றிக் கூறலாமென்க. இதுகூடாதெனின், அதுவுங்கூடாது. அதுசான்றேரார்ட்சி யாதலா விங்ஙனங்கூறினுரென்க. இன்னும், மருவசமுத்தியிற் காட்சி சமூத்தியென்பதற்கு, பிரபலசருதிகளில் மருவிய சீவசமுத்தி, சிவசமுத்தி, பரசமுத்தியெனப்படுஞ் சமூத்தியேதங்களி லேழாம்பூழி காட்சி சமூத்தியெனப் பொருள்கூறினு மையமின்றி யமையும்.

(க-து) சுருதிசம்மதம்போல மகான்கள்சம்மதமு மிங்ஙனமிருத்த வின் துரியிலில்தனிற் துரியாதீதமெனல் பொருந்துமென்பது. இங்ஙனங்கவிகோக்கறியா ரூஸர வேறேற்னபர். இதனாற் கவிவேறாகுமா? கவிக்கிலக்கணம் வேறாகுமா? இவையெல்லாக் தோன்றுமை. (கடுங்)

கடுச - கவி. அ - கை.

[இந்த ஞானழூமிகளையடைக்கோ ரவசராமங்களை யிக்கவியிற் கூறுகின்றார்.]

முன்னிலங்க ஓன்றிபழு வருமப்பி யாசிகளா முத்த ரல்லர், பின்னிலங்கள் வரன்வரியான் வரிட்டனென்னுஞ்சீவன்முத்தர் பேதமாகுஞ், சொன்னாகுப் பூழிவந்த ஞானியே பிரமவித்தாங் தூயமுத்த, னின்னமுமப் பூழிகளின் பெருமைதனை நீயறியயான்சொல் வேனே.

(இ-ஸ.) முன்னிலங்க ஓன்றியழு வருமப்பி யாசிகளா முத்தரல்லர் (எ-து) — முத்தவிலூள்ள கபேச்சை விசாரணை தலைமானசியென்னு மூன்று பூழிகளி லேறிவந்த மூன்றுபேரூ மப்பியாசிகளன்றிச் சீவன்முத்த ரல்லர், பின்னிலங்கள் வரன்வரியான் வரிட்டனென்னுஞ்சீவன்முத்தர் பேதமாகும் (எ-து) — கடையிலூள்ள வைக்தாளிலத் தேறியோன் வரன் ஆருநிலத்தேற஼ போன் வரியான் ஏழாசிலத்தேற்றியோன் வரிட்டனெனக் கூறப்படுவர் இது

தான் சீவன்முத்தர் பேதங்களாம், சொன்னாடுப் பூமிவந்த ஞானியே பிரம  
வித்தாங் தூயமுத்தன் (எ-து) —இப்போது சொல்லிவந்த பூமிகளில் கூவா  
டுள்ள நாலாளிலத் தெற்றும் தூயமித்தென்னும் பரிசுத்தசீவன்  
முத்தனைப் படுவோனும், இன்னமும் மப்பூமிகளின் பெருமைதைனீயறிய  
யான்சொல்லேனோ (எ-து) —இஃதன்றிய மின்னுமந்து ஞானபூமிகளின்  
மகிழமையை நீசெவ்விதாக வுணர்ந்துகொள்ளுமாறு யான் சொல்லுவன்  
கேளுதி (எ-து).

முன்னிலம் பின்னிலம் நடுபூமி என்றதனால் முன்னிலம் சுபேச்சை  
விசாரணை தலைமானசியெனவும், பின்னிலம் சமசத்தி பதார்த்தாபாவனை  
தூயிமெனவும், நடுபூமி சத்துவாபத்தியெனவும் பெற்றும். முன்னிலங்க  
ளன்பதினைனும், மூவருமென்பதினைனும்பன்மைபற்றிமுன் துநிலமெனக்  
கண்டாம். மூவருமென்பதிலும் பின்னிலங்களிலும் மில்லாமையால் ஒருமை  
பற்றி நடுபூமிவித்தாங்கானியே பிரமவித்தாங்தூயமுத்தனைன்றும். வரி  
யான் வரிட்டதென்னுமூவரைப்பற்றிச் சீவன்முத்தரெனப் பலர்பாலாக்கினு  
ரன்றி வரர், வரியார், வரிட்டதென வொல்வான்தறையும் பலர்பாலாக்கவில்  
லையாதலீன், பிரமவித்தாங்கானியேதூயமுத்தனைவொருமையாக்கினும்.  
முன்னிலங்களேறிய வென்றதனால், பின்னிலங்களேறிய நடுபூமியேறி  
வந்தவென்றும். மூவரும்முத்தரால்ல ரென்றதனால், ஏனையர் முத்தராமென்று  
ரூயின. முதல் மூன்று பூமியும் மப்பியாசமெனவே, ஏனையபூமிக் காலூடு  
மென்றுயின. இதனால் ஞானபூமிகள்போல் பூமியின்றனக்கண்டாம்.

கருநு - கவி. அ - கை.

[முதந்தன்ஜூள்ள மூன்றுபூமிசெய்யும் மகிழமையும், முதற்பூமியின்  
ரூமையும் மிக்கவியிற் கூறுகின்றார்.]

நாலாம்பூ மியின்வருமுன் மூன்றுபூ மியுமடைந்து நடந்து  
மாண்டோர், பேலான பதமடைந்து பிறந்து மெல்ல மெல்லவந்து  
வீடுசேர்வார், மாலான பவத்தில்லிழார் முதற்பூமி கிடைப்பதுவே  
வருத்தமைந்தாகாலான முதற்பூமி கைவந்தான் முத்தியுங்கை  
வந்த தாமே.

(இ-ஸ.) நாலாம்பூமியின்வருமுன் மூன்றுபூ மியடைந்து நடந்து மா  
ண்டோர் (எ-து) —நாலாவதான ஞானபூமிக்கு வருமுன்னரே மூன்றுபூமியு  
மக்டந்து அவற்றில் வழுவின்றி நடந்துவருகையிற் பிராரத்துவங்க்கத்தா  
விறங்கோர், மேலானபதமடைந்து பிறந்துமெல்ல மெல்லவந்து வீடுசேர்  
வார் (எ-து) —பதவிகளில் மேலாயதைப்பலனாகவடைந்து பந்தசென்மமல்  
லாத விடுதிசென்மமெடுத்துக் குழந்தைபோல் மெல்லமெல்ல வொல்வாரு  
பூமியாகத் தவழ்ந்து கடந்துவந்து ஜக்கியமுத்தி யடைவார்கள், மாலான  
பவத்தில்லிழார் முதற்பூமி கிடைப்பதுவே வருத்தமைந்தா (எ-து) —ஞான-

புத்திரா! இவர்கள் பிராந்திரூபமான பந்தசெண்மத்தி லொருகாலுஞ் செனி யார் இங்ஙனமிருக்க இதில் முதற்பூரிகிடைக்கிறதே வெகுவருத்தமாகும், காலான முதற்பூரி கைவந்தான் முத்தியுங்கை வந்ததாமே (எ-து) — அஸ்திபாரம் போல்வதாகிய முதற்பூரி யொருவேளை கைக்குமொனு லப் போதே முத்தியுங் கைக்கடினதாம் (எ-று).

நடவாசிற்க வென்பது நடந்தென்றது காலமயக்கம். அங்ஙனமாய ஞானாலுஷ்டானஞ் செய்துகொண்டிருக்கும்போது தேகநமுவினு மின்னு மல்வனுஷ்டானஞ் செய்துமுடித்ததற் கியைத்த தேகம்வரும். வரவேதுதைன முடித்து, அப்பால் செய்து முடித்தற்குரிய ஞானாலுஷ்டானஞ் செய்யவே ண்டிவரும். இம்முறையே முடிவுவரையிலுஞ் செய்துவரும்போது, இடையிடையே தேகநமுவும். நமுவினுமனுஷ்டானம் விடாமற்செம்துமுடித்தல் மரபும், அனுபவமுமாதலி னிங்ஙனங்கூறினுரென்க. இதனை யில்லுவகில் தானே காணலாம். இங்ஙனமாய சிக்கையிலார்க் கெங்ஙனங் காணப்படும்? அந்தந்த முயற்சியிடையோருக்கு அதது தெரியுமன்றி மற்றெங்ஙனக்கொரி யும். நமுவியசெண்ம மீண்டும் வருமாவெனின் அது வராதேறும் தானியர்த்திவந்த கண்மபேத வவசாரிலைகள் பற்பலபேதமாதலின், அவ்வாவற்றிற் கியைந்த பலனும், பற்பலபேத வவசாரபேதங்களா யிருக்குமன்றே? அப்பலனை யனுபவித்தாலன்றித் திருமோ? தீராதுபற்றிச் செண்மம் வரவேண்டியதன்றே? வராவிடின், உயிர்களவா வடங்கற்கேதன்னை? அங்ஙன மவாவி விதிவிலக்குக்கட் ககலாது கண்மம்புரிவதற் கேதென்னை? வேண்டுவதின்றேல், உயிர்களாரே பிரகாரமாகவல்லாது பற்பலபேத வவசாரபோகங் களையவ்வற்றிற்குரிய தனுகரண புவனங்களைச் சாதனகருவியாகக் கொண்ட தெதிரி லனுபவித்தற் கேதென்னை?, அனுபவிப்பதால் மறுத்தற்கேதென்னை? அவாவற்ற வயிர்களில்லை. அந்த வவா பந்தம் விடுதியென்பவற்று கொன்றனபாலதா யிருக்கும். பந்தவவா காமியத்தவசத்தாலும், விடுதியவா நிட்காமியத் தவசத்தாலும் காணப்படும். பந்தவவா தணக்கயைலைச் சுகித்தற்பா வது. விடுதியவா தண்ணேத்தான் சுகித்தற்பாலது. இல்லவிருவகையு முலகிற்காணகின்றோம். யாது தடுக்கினும், அனுபவத்தைத் தடுக்கலாமா? உயிர்கட்கனுபவ மொருதகையதா வின்றே; இன்றுதலா லொத்துக்கொள்ளவேண்டும். இதனையு மழுக்கில், குதர்க்கத்திற் சேர்க்கப்படும். மனதின்றேல், வினாவதற்கிடமின்றி விடைதரவேண்டும். கூடாதேல், வாய்பொத்திக்கிடக்கை நன்குமதிப்பு. இதனைச் சுருக்கியுரைத்தாம். விரிக்கிற பெருகும். இதுநிற்க.

(க-து.) ஞானபூரியிகளின். பெருமையு மருமையுங் கூறியதென்பது. முதற்பூரிக்கைவந்தால் முத்தியுங் கைவந்ததாமே யென்றது காலமயக்கம். இது உரையளவையானும், காட்சியளவையானு மிவற்றிற் கிலவு காரணமாகத் தெளிந்தமையின் தெளிவாயிற்று. மாலானபவம் பந்தகண்மத்துக் கியைந்தசெண்மம். பிறந்த தென்றது இங்கே விடுதிகள்மத்துக் கியைந்தது.

கடு சு - கவி. அ - கை.

[இந்த ஞானபூர்விகளி லொன்றையேனும் மிரண்டையேனும் மெய்தினேன் மிக்கவிழிஞானேனும், சீவன் முத்தனே யென்பதை மிக்கவியிற் கூறுகின்றார்.]

இப்புவியிலின்னான பூமியொன்றி விரண்டிலடைந் திருந்தா ரானு, லப்புருடர் மிலேச்சராகிலுமுத்தர் குருபாதத் தாஜைமெய்யே, தப்புரையென் றவர்கெடுவார் நடுவான மறைகளைச் சங்கி யாதே, செப்புமொழி வழிதிடமா யகம்பிரம மென்றிருந்து தெளிச் திடாயே.

(அ-எ.) இப்புவியிலின்னான பூமியொன்றி விரண்டிலடைந் திருந்தா ரானாலு(எ-து) — இவ்வுலகின்கண் இந்த ஞானபூமிகளே மூன்றிலேனும் மிரண்டிலேனுஞ் சேர்ந்திருப்பாராயின், அப்புருடர் மிலேச்சராகிலுமுத்தர் குருபாதத்தாஜை மெய்யே (எ-து) — அந்தப்புருடர்கள் மிக்கவிழிஞாராயினுஞ் சீவன்முத்தர்களே யிதிலையஞ் சற்றங் கொள்ளந்த; இது குருபாதத்தாஜைப்படி சத்தியமே, தப்புரை யென்றவர் கெடுவார் நடுவான மறைகளைங்கியாதே (எ-து) — இவ்வளவாணையிட்டு மிதுதப்பார்த்தமென்றிதனைச் சற்று மேலாரினியென்று மீனாது கெடவர் ஞானாஞ்ஞானங்களுக்கு நடுநிலையாயுள்ள வேத வாக்கியங்களைப் பற்றி நீவிபரீதமாகக் கங்கை செய்யாதே, செப்புமொழி வழிதிடமா யகம் பிரமமென்றிருந்து தெளிந்திடாயே (எ-து) — இதுவரையுங் கூறிவந்த வுபதேசமொழி வழியே யுறதி யாகசின் றகம் பிரம மெனக் சிங்கித்திருந்து தெளிதி (எ-று).

பொதுப்பட வொன்றி விரண்டிலெனக் கூறினும், முதல்பூமியு மிரண்டாம் பூமியுமெனக் கொள்க, மிலேச்சர்-வி திமார்க்கத்துட் சற்றுமடங்கார். நடுவானமறைகள்-மத்தியகத நிலவுதிவாயுள்ள வேதங்கள். அகம்பிரமம்- யானெனவல் யாதோ வது பிரமம். யானெனவல் பூர்வபட்சமாதற் கிடமின்றிக் கண்டு தெளிந்துபூி யன்றிப் பிரமமெனவல் பொருந்தா தென்பார் இருந்து தெளிந்திடாயே யென்றார். எனவே, சொல்லாலும், நினைவாலும், யான் பிரமமெனக், கோடற்கவென்றாயிற்று. ஆகவே, எது யானெனவோ அதனை யுள்ளவாறு கண்டாற்போதும். அதுவே பிரம நிலையதாகும். நீகொள்வதில் விபரீதத்ததாகும்; அப்போது நீ கெடுவையெனக் கண்டாம்.

(க-து.) இந்த ஞான பூமி வேதசம்மதமாதவி னிதின் வழித்தாகவே சிங்கித்து நிற்றியென்பது. மிலேச்சராகிலுமென்பதி ஒம்மை இழிவுசிறப்பு.

கடுன - கவி. அ - கை.

[இழிஞானுக்கும் முத்தியெனில் துறவறங் கொள்வானே னென்பதை மிக்கவியிற் கூறுகின்றார்.]

பொல்லாத மிலேச்சருக்கும் விதேகமுத்தி தருஞான பூமி, யென்று, நெல்லாகி முனைக்குமெனித் தண்டுலமாக் கியகுருவே

நீர்சொன்னீரே, இல்லாருங் குடும்பமிட்டுச் சங்கியா சம்புதூந்தே  
காங்கியானே, ரல்லாமன் முத்திபெறு ரெண்றுசிலர் சொலுமயக்க  
மகற்று வீரே.

(அ - ள.) பொல்லாத மிலேச்சருக்கும் விதேகமுத்தி தருஞானபூமி  
யென்று கெல்லாகிழுளைக்குமெனைத் தண்டிலமாக்கியகுருவே நீர்சொன்னீ  
ரே (எ-து) — கெல்போன்றுமூலைக்கின்ற வடியேனை யரிசிபோன்று பதமா  
க்கிய சந்திருவே ! கொடியபாதகருக்கும் ஞானபூமியானது விதேகமுத்தி  
யைத் தருமென்று தேவோர் சொன்னீரே யதுவே சரியென்று கொள்ளின்,  
இல்லாருங் குடும்பமிட்டுச் சங்கியாசம் புகுக்தே காங்கியானே ரல்லாமல்  
(எ-து) — மீனாவியோடுகூடி யாருகின்ற குடும்பத்தைப் பற்றறவிட்டுச் சங்  
ங்கியாசவாசீர்மத்திற்புக்கு. எகங்கியானுரைவரோ வவரேயல்லாமல், முத்தி  
பெறுரென்று சிலர் சொலுமயக்க மகற்றுவீரே (எ-து) — ஏனையோ ரெவ்  
வண்ணத்தராயிலு முத்தியடையார்களென்று சிலர் சொல்லிக்கொள்ளுகின்  
ந்ற பெரிய மயக்கத்தை நீக்கியிருள்வேண்டும் (எ-று).

இங்கே கெல்லென்றது, பதரோடுகூடியவரிசையை. எனவே, மூளை  
த்தற்கிடம் பெறுமாறுபோன்ற பிறவிக்கிடம் பெறுமாறென்றுயிற்று. இல்  
லாளோடுகூடியானங் குடும்பமெனவே, தாய் தங்கதை மக்கள் சோகாதரர் பாட்ட  
டன் பேரன் முதலியோரையும் பெற்றாம். மயக்கம்-தெளிவின்மை; அஃதா  
வது எங்கே குடும்பக் கலக்கமின்றோ, அங்கே ஞானம் பலிக்குமன்றி யே  
னொயிடத் தெங்கனம் பலிக்குமென்பார் சிலர். எவ்வாறுண்டத்தா ரெத்திற்ததா  
ராயினும் பூர்வசமஸ்காரத்தாற் பரிபாக்களாயில் பலிக்குமென்பார் சிலர்.  
இவற்றுள் யாதிலுக் துணிவுருமை மிலேச்சரென்றுது பொல்லாதவென்ற  
நடை கொடுத்ததினால், சோலைபாதகரென்றுயிற்று. டீவன் முத்திதாருமென்று  
அது விதேக முத்திதாருமென்றது, ஞானபூமியின்மகிழை தோன்றுவென்க.

(க-து.) துணிபு தோன்ற வினாவிய தெண்பது.

(கடுள்)

கடு அ - கவி. அ - கை.

[அதற்கு விடை கூறுவான் வேண்டித் துறவு நால்வகையென  
வவற்றி ஞமங்களையிக்கவியிற் கூறுகின்றார்.)

சிட்டர்புகழ் மகனேநீ சங்கித்த சங்கைகளன்று தெரியக்கேளாய்  
கட்டழியுங் துறவுநால் வகையாகு மனவகளுக்கங் காரும் பேர்கள்  
பட்டதுயர் கெடுங்குட சகம்பகூ தகம்ஹும்சம் பரம ஹும்சம்  
விட்டகலுங் துறவுக்கு ஸிராகங்கா ரணமன்றி வேடமன்றே.

(இ-ள.) சிட்டர்புகழ் மகனேநீ சங்கித்தசங்கைகளன்றுதெரியக்கேளாய்  
(எ-து) — சந்சனரால் மதிக்கப் பெற்றஞானபுத்திரா நீகேட்டகேள்விமிகச்  
சிறப்புடையது அதுதெரியக்கூறுது மதனைக்கேளுதி, கட்டழியுங்துறவங்கால்  
வகையாகு மனவகளுக்கங்காரும்பேர்கள் (எ-து) — பஞ்சக்கட்டழியத்தக்க சங்

ஷியாசத்துவ நான்குவகையாயிருக்கும் அவைகளுக் காங்காங்குவரும் பெயர் களோ, பட்டதுயர்கடுங்குஉச்சம் பகுதகம் ஹம்சம் பரமஹம்சம் (எ-து) — பிறவிதோறும் பட்ட துயரம் சிக்கத்தக்க ஒடுசூம் பகுதகம் ஹம்சம் பரம ஹம்சம் என் நான்குவகையாகும், விட்டகலுங் துறவுக்கு விராகங் காரண மன்றி வேடமன்றே (எ-து) — பந்தத்தைவிட்டு நீங்கத்தக்க சந்தியாசத்துக்கு நிராசை காரணமே யல்லாமல் வேஷ்ட காரணமல்லவே (எ-று).

ஆசை நீங்கத்துக்குச் சந்தியாசவேடமண்டயாளம். அது நீங்காவிடத்து வேடத்தாற் பயனென்னை? பெருமைக்கும் உணவுக்குமண்றே. மிகக்கற் றுச்சங்வியாசத்தை நிலைபுறுத்துவதாற் பயனென்னை. இசுதெண்பது தோன்றத் துறவுக்கு விராகங் காரணமன்றி வேடமன்றே யென்றார்.

(க-து.) சந்தியாச நான்குவகைக்கும் பெயரினையவென்பது இங்ஙனங்கூறியது விராகத்தை டோக்கற்கு. விராகவில்லார் வேடம் பசையற்ற தெண்க. (கடுச)

கடுச - கவி. அ - கை.

[அந்த விராகம் மூன்றுவகைபாமென விக்கவியிற் கூறுகின்றார்.]

மந்தமுந்தீ விரமுந்தீ விரதரமு மெனழுன்று வகை விராகம், வெங்கும்பொழுது குடும்பத்தை வெறுத்துவரும் விராக மந்த, மிந்தவுட ஸளவுமைனை தனம் வேண்டா மெனவிடமீ விரமென் பார்க, எந்தணர்தான் மித்தையென விடலதுதீ விரதரமா மறிந்தி டாயே.

(இ-ள்) மந்தமுந் தீவிரமுந் தீவிரதரமுமென மூன்றுவகை விராகம் (எ-து) — மந்தம் தீவிரம் தீவிரதரம் எனவிராகம் மூன்று வகைப்படும், வெங்கும்பொழுது குடும்பத்தை வெறுத்துவரும் விராகமந்தம் (எ-து) — மிகக்கொடியதுயர நேரிட்டபோது குடும்பத்தை வெறுத்து விடற்கெழும் விராகம் மந்தமெனவும், இந்தவுடலஸவுமைனைதனம் வேண்டா மென விடறீ விர மென்பார்கள் (எ-து) — இத்தேகமூள்ளாவு மனைவிதனமாதிகள் வேண்டா மென்றவற்றை விட்டகலல் தீவிரமெனவும், அந்தணர்தான் மித்தையென விடலதுதீவிரதரமா மறிந்திடாயே (எ-து) — பிராமணர்களனுட்டிக்க த்தக்க ஞாலாகியகன்மகாண்டத்தைமித்தையெனக் கையறவிட்டுவிடுகிலையாதோ வது தீவிரதரமெனவுமாட் இதனேநீ தெரிந்துகொள்ளுதி (எ-று).

குடும்பத்தில்தோடதிருஷ்டியெலாகியவிராகம் மந்தம், இதுகாரணமாக மனைவியாதிகளை யொருங்கேவிட்டகலலாகிய விராகம் தீவிரம். ஒருங்கேவிடல் காரணமாக ஞானகாண்டத்தை யலுட்டிக்கவேண்டிக் கன்மகாண்டத்து லெழுங்தோட திருஷ்டியாகிய விராகம் தீவிரதரம் என்க. வெறுத்து, வரும் விராகமென்றது, வெறுத்துக்கொண்டுவரும் விராகத்தை, வெங்கும்

ரம் வரும்பொழுதெனவே, வராதபோது விராகந்தோன்ற கிடமின்ற யிற்று. இடமின்றுகவே, மந்தம் தீவிரம் தீவிரதாமென்ற பெயர் வருதற் கூடமென்னை.இன்றுகவே அறத்துளொன்றுகியதுறவுறமென்றதேயில்லை. இல்லையாகவே, ஞானதூலென்ப தெற்றிற்கெணப்பெற்றும்.

(க-து) சிராசையே தூறவென்பது. வேடமுமஃதுண்டாயிற்சிறக்கும்.

கச 0 - கஷி. அ - கை.

[அம் மூன்றுவகையில் மந்தமுந் தீவிரமு மினையவென  
விக்கவியிற் கூறகின்றூர் ]

பாவிமந்த விராகத்திற் சங்கியா சங்களொன்றும் பலித்திடா நே, தீவிரத்திற் குஷகமும் பகுதகமு மென்றிரண்டு திறங்களுண்டாங், தாவிநடங் திடத் திடமி லாதவர்க்குக் குஷகமுஞ் சகங்க ளொங்கு, மேவிநடங் திடத் திடமுள் ஓவர்க்குபகு தகமுமென விதித்தார் மேலோர்.

(இ-ள்) பாவி மந்தவிராகத்திற் சங்கியாசங்க ளொன்றும் பலித்திடா தே (எ-து) — கொடியமர்த விராகத்தைச் சார்க்க சங்கியாசளிலைகளிலொன்றேனும் பலிக்கமர்ட்டாது, தீவிரத்திற் குஷகமும் பகுதகமு மென்றிரண்டு திறங்களுண்டாம் (எ-து) — தீவிர விராகத்தில் குஷகம் பகுதகமென விரண்டு பாகுபாடுகளுள், தாவி நடங்திடத் திடமிலாதவர்க்குக் குஷகமும் (எ-து) — அவற்றுள் கொஞ்ச தூரங் தாவிநடக்க வலியில்லாதவர்க்குக் குஷகமெனவும், சகங்களொங்கு மேவி நடங்திடத் திடமுள் ஓவர்க்குப பகுதகமுமென விதித்தார் மேலோர் (எ-து) — உலகி லெத்தேசத்தின்கண் னுஞ்சென்று அப்பாலப்பால் தாவிநடக்க வலிபுள்ளவர்க்குப் பகுதகமெனவும் பெயர் விதித்தன ரறிவிற்சிறக்க சத்துக்கள் (எ-ஆ).

மந்தம், விராகம்போற் சொல்லாலும் அபிநயத்தாலுங் காண்டலே யன்றி வேறிண்மையி னதனைக் காண்பாரவரை மெய்யென நம்பிவிடுவர்; அதனாலவர்கரவிற்போக நுகர்தற்கிடமுண்டாம்; இதுபற்றிப் பாவி மந்த விராகத்திற் சங்கியாசங்க ளொன்றும் பலித்திடாதென்றூர். மீண்டுமவழூர் களிற் செல்லாவண்ணை தினமொன்றிற்கேழூர் சுற்றலென்னும் விதியிருப்பதாற் சகங்களொங்கு மேவிநடங்திடத் திடமுள்ளவர்க்குப் பகுதகமெனவும், அங்ஙன நடக்கத் திடமற்றவர்க்குக் குஷகமெனவும் பெயர் வந்தமை காண்க. இங்ஙனஞ் சுற்றல் பற்றனுகாமைக்கு.

(க-து) மந்தவிராக சங்கியாசங்கள் பயனில்லையெனவும், தீவிரவிராகப் பாகுபாடாகிய விரண்டுவித சங்கியாசங்க ளையைவெனவுங் கூறியதென்பது

## சந்தேகந்தெளிதல்படலம்.

உருகு.

கசுக - கவி. அ - கை.

[தீவிரதர விராகப் பாகுபாடாகிய விரண்டுவித சங்கியாச நிலைக  
எனினையவென விக்கவியிற் கூறுகின்றார்.]

இருவகைதீ விரதரத்து மம்சனென்றும் பரமாம்ச னென்  
றஞ் சொல்வார், வருமாம்ச னுக்குமுத்தி சத்தியலோ கத்தன்றி  
வாரா தென்பார், பரமாம்ச னுக்குமுத்தி யிவ்வுலகின் ஞானத்தாற்  
பலிக்கு மென்பார், திரமருவும் பரமாம்சன் றுனுமிரு வகையாகுஞ்  
செப்பக் கேளாய்.

(இ-ஷ.) இருவகைதீ விரதரத்து மம்சனென்றும்பரமாம்சனென்றுஞ்  
சொல்வார் (ஏ-து) — தீவிரதர மிருவகைப்படும் அங்ஙனமாய தீவிரதரத்து  
மல்விரு வகையையும் அம்சனென்றும் பரமாம்சனென்றுஞ் சத்துக்கள்  
சொல்வார்கள், வருமாம்ச னுக்குமுத்தி சத்தியலோ கத்தன்றி வாராதென்  
பார் (ஏ-து) — சங்கியாசவிதி வழுவாது டடங்துவரு மம்ச சங்கியாசிக்கு மோ  
ட்சமானது பிரமன் வசிக்குஞ் சத்தியலோகத் தெய்தினை வன்றி யிம்மை  
யில் வராதென்று சொல்வார்கள், பரமாம்ச னுக்குமுத்தி யிவ்வுலகின் ஞான  
த்தாற் பலிக்கு மென்பார் (ஏ-து) — பரமாம்சனுக்கு மோட்சமானது இம்  
மையிற்றுனே ஞானத்தாற் கிடைக்குமென்று சொல்வார்கள், திரமருவும்  
பரமாம்சன்றுனு மிருவகையாகுஞ் செப்பக்கேளாய் (ஏ-து) — நிலைபெற்ற  
பரமாம்ச சங்கியாசனு மிருவகைப்படுவென் அவற்றையாஞ் சொல்லக்  
கேளுதி (ஏ-து).

வருமென்பதினால், சங்கியாச நால்களின் விதி வழுவாது டடங்துவரு  
மென்றாம்.

\*(க-து)\* தீவிரதரத்தி னிருவகை சங்கியாச நிலைக எனினை வென்பது.

கசுக - கவி. அ - கை.

[பரமாம்ச மிருவகையா மென்ஸை யிக்கவியிற் கூறுகின்றார்.]

சிஞ்ஞாச ஞானவா னென்றிரண்டு பேர்களாவ ரிற்கிஞ்ஞாச,  
மெய்ஞ்ஞான பூமியின்முன் மூப்பூமி யுண்டாக்கும் விவேகியானே  
ன், சுஞ்ஞான வானென்போன் சீவன்முத்தி யடைந்திருக்குஞ்  
தூய மேலோ, னஞ்ஞான மகறுயந்தச் சிஞ்ஞாச மிருவகையா  
மதுவுங் கேளாய்.

(இ-ஷ.) சிஞ்ஞாச ஞானவா னென்றிரண்டுபேர்க ஓவரில் (ஏ-து) —  
மேற்பரமாம்ச சங்கியாச னிருவகை யாவெனன்றார் அவை சிஞ்ஞாசென  
வும் சுஞ்ஞானவா னெனவும் பெயரன அப்பெயரையுடைய சங்கியாசிக  
னிருவரில், சிஞ்ஞாச மெய்ஞ்ஞான பூமியின்முன் மூப்பூமி யுண்டாக்கும்  
விவேகியானேன் (ஏ-து) — சிஞ்ஞாசென்போன் மெய்ஞ்ஞான பூமியே யூ  
ஹன் முதலிலுள்ள மூன் ரூ பூரி யுண்டாக்குஞ்சன்ற விவேக வழி வானவன்,

சுஞ்சான வர்னென்போன் சீவன் முத்தி யடைந்திருக்குஞ் தூயமேலோன் (எ-து) — சுஞ்சானவா என்பவன் சீவன் முத்தி நிலையை யடைந்த பரி சுத்த நெறியிற் சிறந்தவன், அஞ்சான மகலுமக்தச் சிஞ்சாச மிருவகை யா மதுவுங் கேளாய் (எ-து) — அஞ்சான நீங்கத்தக்க அந்தச் சிஞ்சாசெ க்போனு மிருவகையாவன் அதனையும் யாங்குறக் கேளுதி (எ-று).

சுஞ்சானவா என்பது, ஞானவா என்றிருத்தல் முதற் குறை. சிஞ்சாச மென்பதிலும்மை எதிரது தழீஇய வெச்சவும்மை.

(க-து.) பரபாம்ச னிருவகைச் சங்கியாச நிலை யினைய வென்பது. (ககூ)

ககூ - கவி. அ - கை.

[சிஞ்சாசவி னிருவகை நிலையு மினையவென விக்கவியிற் கூறுகின்றார்.]

பந்தமனை துறந்துசில ரதிதிகளா யிருந்தடைவர் பரம ஞான, மக்தணர்மன் னவர்வணிகர் சூத்திரரா யிருந்துசில ரடைவர் ஞான, மின்தவகை சாத்திரத்து மூலகத்து நடப்பதுங்கண் டிருந்து மைந்தா, சிந்தனையின் மயக்கமென்ன சுருதியுத்தி யனுபவத்தாற் றெளிந்தி டாயே.

(இ-ஓ.) பந்தமனை துறந்துசில ரதிதிகளா யிருந்தடைவர் பரமஞானம் (எ-து) — சிலர் பந்தத்துக் கிடமாயுள்ள மனைவியாதிகளைத் துறந்துவிட்டுக் கங்கியர்சிகளாயிருந்து பிரம ஞானத்தை யடைவார்கள், அந்தணர் மன் னவர் வணிகர் சூத்திரரா யிருந்துசில ரடைவர் ஞானம் (எ-து) — சிலர் பிரா மணராயும் அரசராயும் வைசியராயும் சூத்திரராயுமிருஞ் துண்மை ஞான த்தை யடைவார்கள், இந்தவகை சாத்திரத்து மூலகத்து நடப்பதுங்கண் டிருந்து மைந்தா (எ-து) — சந்புத்திரா ! இவ்வண்ணஞ் சாஸ்திரங்களிற் சொல்லி யிருப்பதையும் உலகத்திற் சாதாரணமா நடந்துவருவதையும் பிரத்தியட்சமாக் கண்டிருந்தும், சிந்தனையின் மயக்க மென்ன சுருதி யுத்தி யனுபவத்தாற் றெளிந்திடாயே (எ-து) — மனதி வின்னு மைய மென்னை யுளது உள்தேல் அதனையு மில்வண்ணஞ் சுருதி யுத்தி அனுபவத்தால் விசாரித்துத் தெளிதி (எ-று).

சாத்திரம், சுருதிப்பிரமாணம். உலகத்து நடப்பது, பிரத்தியட்சப் பிரமாணம். சிஞ்சாசென்பவ னிருவகைகளிலையாவது : இல்லறம் துறவறமென்பன. அவை முதலடியால் துறவறமும், இரண்டாமடியா வில்லறமுங் காணப்படும்.

(க-து.) சிஞ்சாசவி னிலை யில்லறங் துறவறமா மென்பது. இதனால் இல்லறத்திலேனுங் துறவறத்திலேனும் ஞான மடையலா மென்றூயிற்று. இவ்விரண்டாறத்தும் பலரென்னது சில ரெண்றது, விராகத்தைக் காட்டற் கெண்க. (ககூ)

கக்கா - கவி. அ - கை.

முன்னர் வித்தியானந்தத்தைப்பற்றி நூற்றுபத்துநாலாங் கவி முதல்  
நூற்றெழுபத்தேழாங் கவி வரையானுஞ் சொல்லுது மென்றனமே  
அதனையிக்கவிழுதல் பதினாலு கவிவரையானும் விளக்குவான்  
வேண்டி, அகம் பிரம மென்பதில் அகமென்பது நான்,  
பிரமமென்பது சிவம், இவ்விருவகையும் நூனத்தை  
யன்றி யின்மையின், நானே சிவமெனலை  
யிக்கவியிற் கூறுகின்றார்.]

பிறந்ததுண் டானு லன்றே பிறகுசா வதுதா னுண்டாம்  
பிறந்ததே யில்லை யென்னும் பிரமமா வதுவு நானே  
பிறந்தது நானன் ரூகிற் பிரமமென் றந்த நானே  
பிறந்தது மிறந்த தந்தப் பிரமமா நானே நானே.

(இ-ஸ.) பிறந்ததுண் டானு லன்றே பிறகுசா வதுதா னுண்டாம்  
(எ-து) —நானென்னும் பொருள் யாதோ அதுபிறந்ததுண்டாயிருக்குமானு  
வல்லவா பிறகு சாவதென்பது முண்டாயிருக்கலாம் நானென்னைப் பற்றி  
யிதுகாறுக் கூறிவிவந்ததி வில்லாமையின், பிறந்ததே யில்லையென்னும் பிரம  
மா வதுவுநானே (எ-து) —என்னைப்போலப் பிறந்ததே யில்லையென்னத்  
தக்க பிரமமென்பதும் நானேயாம், பிறந்ததுநானன்றூகிற் பிரமமென் றந்த  
நானே (எ-து) —பிறந்ததென்பது நானன்ல்லையின் நானே பிரமமென்றது  
மந்த நான்தான், பிறந்தது மிறந்ததந்தப் பிரமமா நானே நானே (எ-து) —  
ஆயின் பிறந்ததுபோலு மிறந்ததுபோலுங் காணப்படுவது மந்தப் பிரமமா  
கிய நானே நானலது வேஹுள்டோ இல்லையே (எ-று).

நானேயென்பதி லேகார மீற்றசே. நானென்னும் பொருள் பிறந்தா  
லன்றே சாகலாம், இல்லையே. இதுபோலப் பிரமமென்னும் பொருளும்  
பிறந்தாலன்றே சாகலாம்; இல்லையே. பொரு னொன்று சொல் விரண்டு.  
அப்போ தொருபொருள் குறித்த பலசொல். ஆகவே, எவ்வா நிரண்டென்  
னலாம்? அந்த வொருபொருளாவது நூனம். ஆயின், சிற்றறிவுபேரறிவென்  
எற் கியவானேன்? உபாதிகுணங்களையே யறிவாகக் கோடவினானும், அவ்  
வுபாதி குணங்கள் சமஷ்டி வியஷ்டியாகக் காண்டவினானும், இவற்றைப்  
பற்றிய விசாரஞ் சற்று மில்லாததினானும், பிறர் சொல்லினுங் கல்விச்செரு  
க்காலெனக்குத்தெரியாதா வென்னுமகங்குன்றமையினானும், இஃதென்று  
மாதவினானுமென்க. சமஷ்டி வியஷ்டியாகக் காணப்பட்டுள்ள வுபாதிகுண  
ங்கள் நூனத்தின் பிரதிபலனமே யன்றி நூனமல்ல. ஆதவின், நூனத்  
தைத் தவிர வுயிர் பர மிரண்டில்லை. இதற்குதாரணம்: “ வின்னுருவ மீச  
னென்பார் வேற்றுருவுஞ் சிவனென்பார், கண்ணு மிரவியும்போற் காண  
ன்பார், தின்னமதாய், அத்துவித மாகா தலவயிரண்டு மாகாத, சித்தரு  
ஏக் தானே சிவம்” என்பதற்குற் காணக. சித்தென்றும், நூனமெனலூ

மொருபொருட்கிளவி. நானெனக் கொள்ளாத பரமு மூயிருமில்லை; அங்கஙங் கொள்வ துபாதிகுணமன்று. இவ்விரண்டு மோர் மூதலன்ற; அந்த முதல் அறிவையன்றி யில்லை. ஆதவி னானே பிரமமெனப்படும். இவ்விரு வகை நானெனால் அறிவாதலால், நாட்ன பிரமம் பிரமமே நானென்ற கிழுக்கென்னை? இன்னும் பிறப்பிறப்பு, உபாதிகட்கன்றி யறிவுக்கெனச் சுருதி யுத்தி யனுபவம் யாதாலு மூன்தோ? இல்லையே யிதனாலும் மூனர்க. “உடலுதித்தல் யோனி யூயிருதித்தலெங்கே, உடலுயிர்சித்தசடமொன் ரே” அன்றே யென்பதினாலும் காண்க. இவற்றையும் முனராது மறுத்த வென்னுணர்வு. அந்தர்முகநோக்கிற் சூடன்படாதார்க் கென்சொல்லினுமென்பயன், பிரமமாவது நானேயென்னது, பிரமமாவதுவுமென வும்மை கொடுத்தினாலும்ரே, நானேன்னும் பொருள் பிறந்தாலன்றே விறக்கலாம் என வுரைகொண்டாம். இங்குனமாதலைப் பற்றிப் பிறந்ததே யில்லை யென்னும் பிரமமாவதுவு நானேயெனவும், அதுபோலப்பிறந்ததும் நானேன்னும் பொருளன்றுதலின் நானே பிரமமெனக்கொண்டது மந்த நானேயென்பது தோன்றப், பிறந்ததானக்குதிற்பிரமமென்றந்த நானேயெனவும், இறந்ததுமென்றவும்மைதொக்கது. பிறந்ததுபோலவுமிறந்ததுபோல வுங் காணப்படுதல் நாலுகையால், பிறந்தது மிறந்தததந்தப் பிரமமானேனா னெனவுங்கறிஞர். பிரமானே நானேயென்னது, பிரமமா நானே நானேயென்றது நானே பிரமம், பிரமமே நானென்னும் மைக்கியங் காட்டற கென்க. அறிவே பரமு மூயிருமென்ற குதாரணம் : வேதாங்தசூடாமனி, “இகவிலா வற்றவுமாத திரமாகி நின்ற விலக்கியமாம் பிரமகூடஸ்தவுயிர் கொள்ளில், புகர்வா வதவிதுவே யிதவதுவே யென்ப பொருந்துதாதான்மியம்வங் துறுமெனவேயற்க” என்பதனாற்காண்க. உற்றுக்கானாதுழி மதிமேகங்களி னுழைந்து துழைந்து வெல்வதுபோலவும், கண்டுழி யங்கு னஞ்ச செல்லாது நிலையுறவதுபோலவுங் காணப்படுமாறு போன்று, தெளியாதுழி, ஆன்பாவாகிய நானென ஹடல்தோறு துழைந்துதுழைந்து பிறப்பது போலவும், இறப்பதுபோலவும், தெளிந்துழி யங்குஞ்ச செல்லாது நிலையுறவதுபோலவுங் காணப்பதென்னை? ஆதவி னிங்குஞ்சுறைரண்க.

(க-து) இது வித்தையானக்த மாதவினாலும், இந்த வித்தையைத் தவிர வூயிர் பரம்பரைங்குதலினாலும் மேக மென்று ரென்பது. அனைத்து நாலை துமன்றி யென்பபொருடறவின் பிரமமாவதுவுமென்ற வும்மையிறந்தது தழியீடு வெச்ச வும்மம் பிரமமா நானேயெனப் துருவகம். பிரமமாய் நானேயன்றி நானேயென்பது வேறின்றெனத் தோன்ற ஈற்றில் நானேயென்றுர். ஆதவி னிதுபொருந்தும்.

(கசு)

கசுடு - கவி. அ - கை.

[ஞானத்தைத் தவிரப் பிரமாவில்லாவாறுபோல ஞானத்தையன்றி யான்மாவின்றென விக்கவியிற் கூறுகின்றார்.]

நானென்ற பிரமமான நானேநா னறியே னென்று னானென்பதேது பின்னை நம்முடை புந்தி யென்னிற் றுனது மயக்கந் தன்னிற் சாகுமே சாவா தாகி னானென னிறைந்தி ருந்த ஞானமா நானே நானே.

(இ-எ.) நானென்ற பிரமமானநானேநான் நியேபேனேன்றுல்(எ-து) — நானென்தத்கக் பிரமமாகிய யானேயென்னையா னநிகிலென்று வருமாயின், நானென்பதேதுபின்னை நம்முடையுந்தியென்னில் (எ-து) — அப்போது நானென்பதியாது அதற்குத்தமாகப் பன்னர் நமது புத்தி யெனக்கூறின், தானது மயக்கந்தன்னிற் சாகுமே சாவாதாகில் (எ-து) — தானேயங்கூப் பிராந்தியாதலால் தன்னிடத்திலேயே நசிக்குமே நசியா விடில், நானென் நிறைந்திருந்த ஞானமா நானே நானே (எ-து) — அப்போது நானுக வெங்கனு மொருபடித்தா வியாபித்துநன்ற ஞானமாகிய ரானென்லே நானுக முடியும் (எ-று).

நானேயென்பது லேகார் மீற்றாக. நானுகிய பிரமம், அந்தப் பிரமமாகிய நானென் வலேபெந்காட்ட வந்தவராதலின் நானென்ற பிரமமான நானேயெனவும், அங்குநமபேதமான நானேயென்னையா னநிகிலென்பார் நானே நான்நியேயெனவும், என்னையான்நிகிலென்பது மூடம் அது தன்னைவிட வேற்றன்றுதலின் தன்னி னசிக்குமேயென்பார் மயக்கச் தன்னிற் சாகுமேயெனவும், மயக்கம் விகற்பமாதலால் தானுகாது, எங்கு னாந் தன்னில் சாகுமென்பார் சாவாதாகிலெனவும், நசியாதிருத்தற்கு வேற்றிடமின்மையி னசிக்குமேன்பது தோன்ற நானென் நிறைந்திருந்த ஞானமெனவும், அந்த ஞானத்தைத்தவிர நானென்னவின்மையின் ஞானமா நானே நானெனவுங்கூறினார்.

(க-து.) ஞானமே பிரமமும் நானுமாதலின், ஏசமாயிற்றென்பது. அறிவுவயன்நிப் பிரமமென்றும், கூடல்ஸ்தவென்னலுஞ் சொன்மாததிருமும் தோற்றன் மாத்திரமும் மாதலாற் கற்பிதமெனக் குறிக்க விவஙனங்கூறினு ரேண்க. அறிவுவயன்நியுயிர்பரமென லில்லையெனவெக்கேவிளைகிற்றே, அங்கே யதுவே யானந்தமாததன்றி வேற்றின்மையின் வித்தையானந்த மெனத் தானேயமையப்பெற்றார். இஃதனுபவுமொழி. நம்முடைய வென்பது, நம்முடையென்றாயது தொகுத்தல்விகாரம். நானென்ற பிரமம் பிரமமான நான் என்னுமிரண்டும் இருபெரமராட்டுப் பண்புத்தொகை யெனில், உருபு விரிக்கிருப்பதாற் கூடாது. உருவகமெனி னமையும், உபமான வுபுமையே பேதஞ்சு சற்றுமின்மையின். என்னை? “உவமையும் பொருளும் வேற்றுமை மோழிவித், தொன்றென மாட்டினால் துருவக மாகும்” என்பதற்குற் காண்க.

காங்கா - கவி. அ - கை.

[அறிவே யான்மாவாதலி னவ்வான்மாவே பரிபூரணமும், ஆனங்கமுமாபென்லை யிக்கவியிற் கூறுகின்றார்.]

நிறைந்தவா ரெந்த வாறு நிலைதெரிந் திலென்றுபே லறிந்ததாஞ் சுமுத்தி தன்னி லாநந்த மதுவே யாகுங் குறைந்ததுக் கானங் தங்கான் குவலயங் தன்னி வில்லை நிறைந்ததே யிந்த வாத்மா சிதானமிவ் வறிவு தானே.

(இ-எ.) நிறைந்தவா ரெந்தவாறு நிலைதெரிந் திலென்றுயேல் (எ-து) — யான் பரிபூரணமாயவா ரெவ்வாறு அங்கிலையை யென்பாற்கண்டி வென்னக் கூறுவையாயின், அறிக்ததாஞ் சுமுத்திதன்னி லாநந்தமதுவே

யார்கும் (எ-து) — அறிக்குதுகொண் டிருப்பதாகிய நனவிற் சுமுத்தியி விருப்ப தானங்தமாதவின் அவ்வானங்தமே பரிபூரணமாம், குறைந்ததுக் கானங்தந்தான் குவலயந்தன்னிவில்லை (எ-து) — ஆயி னேகதேசமாகிய சுக துக்கமோ நீ பூமியிலிருந்து மஃ துனக்கில்லை, நிறைந்ததே யின்த வாதமா ந்தானமில் வறிவுதானே (எ-து) — ஆதலா வில்வான்மாவே பரிபூரணம் அப்பரிபூரணமே இந்தவறிவு (எ-து).

நிதானம், சாய்வின்மை. எனவே, குறைவின்மையாயிற்று. ஆகவே. பரிபூரணமெனக் கொண்டாம். சுமுத்தியென்ன தறிந்ததானு சுமுத்தி யென்றமையின், அறிந்துகொண் டிருப்பதாகிய சுமுத்தியென்றுயிற்று. ஆகவே மூடசுமுத்தியென்றென விலக்கி நனவிற் சுமுத்தியெனப்பெற்றும், அந்த நனவிற் சுமுத்தி பரிபூரணைந்தமாதவின் ஆனங்தமதுவேயாகு மெனவும், இந்திலையை யுடையையாதவி னில்வுகிலிருந்து முனக் கீன் பத்துஞ்பமில்லை மற்றவர்களுக் கென்பார் குறைந்ததுக் கானங்தந்தான் குவலயந்தன்னி வில்லையெனவும், விசாரித்துத் தெளியிலுந் தெளியா விடினு மான்மாவியல்பாகவே பரிபூரணைந்தமேயென்பார், நிறைந்ததே யின்த வான்மாவெனவும், அங்ஙனமாய வான்மாவும் குறைவின்றி நிறைந்துள்ள விந்தச் சைதன்யமே யென்பார், நிதானமில் வறிவுதானே யென வுங் கூறியவாறுகான்க. சில பிரதிகளில், குறைந்ததற் கானங்தந்தானென்றிருக்கின்றது.

(க-து.) ஆன்மா வித்தையானங்தமே யென்றுரென்பது வித்தையா னங்தத்தி னிலைமை யினையதேயென்க. முன்கவியில் பிரமமாங்கனென்றது பிரமமே கூடல்ஸ்தனெனவும், பின்கவியில் நானென்ற பிரமமென்றது கூட ஸ்தனே பிரமமெனவும் பொருள்பட்டற்கென்க. நானெனல் அறிவு; பிரம மெனல் சுகம். எனவே, சுகமேயறிவு அறிவேசுகம் என்றுயிற்று. ஆகவே, சுகம் வேண்டியலை துயிர்களறிவாதலால், அலைவையொழித்தற்கிங்கனங் கூறியதெனப் பெற்றும். ஆதிகாரணமெனப் பொருளிருப்பினு மிங்கே நிதானமென்பது, குறைவின்மை. அறிந்ததானு சுமுத்தியென்றதனால், அறியாத சுமுத்தி குறிக்கின்றது. இதிலுமூன்ஸ சுகப்பெருக்கு, ஆன்மாவே யென்காட்ட நனவிற்சுமுத்தி கூறினாரென்க. தினசுமுத்தி யான்மாவை யன்றியுள்தே னனவிற் சுமுத்தியு மிருக்கலாம். . . . (கச்ச)

கச்ச - கவி. அ - கை.

[தனியே யென்னையான் விசாரிக்குமிடத்தில் வித்தையானங்தமாகக்

கண்டனென மானுக்கன் கூறியதாக விக்கவியிற் கூறுகின்றார்.]

மனத்தினு லெண்ணித் தானீன வந்ததிவ் வுலக மாகு

நினைத்திடி லெனைக லோக சிற்பதிவ் வறிவி ஸன்றே

வளைத்தையுங் கடங்தப் பாலு மந்தமற் றறிவி தாமென்

‘றைனத்தனி விசாரித் திட்டா லேகமாய் நிறைந்தோ னுனே.

(இ-ஸ.) மனத்தினு லெண்ணித்தானே வந்ததில் வுலகமாகும்(எ-து) — இவ்வுலகமான து மனோசங்கற்பத்தினுலேதானே வந்ததாகக்காண்கின்றது (எங்ஙனமெனில்), சினைத்திடிலேனே கலோகாசிற்பதில்வறிவிலன்றே(எ-து)- என்னளவுகளாலும் ஊகத்தாலும் அனுபவத்தாலு மொருங்கே நின்று சிந்திக்குமிடத்தில் இவ்வுலகமாத்திரமன்று இன்னுமிலை போலவனவாகக் கூறப்படு மனேகலோகங்களும் பதவிகளுமிருப்பதுநாமாகிய விவ்வறிவிலல் லவா, அனைத்தையுங் கடந்தப் பாலு மந்தமற்றறிவி தாமென்றெனைத்தனி விசாரித்திட்டா லேகமாய்நிறைந்தோனை(எ-து)–இஃதன்றியும் இவ்வறி விலூள்ள முன்கூறிய வென்தையு மொவ்வொன்றுக நியதிகளைக் கூற்றி னின்றுகின்கி யவற்றிற்கப்பாலும் யாதுளதென் ரென்னைத்தனியாக விசாரிக்குமிடத்தில் முடிவின்றி விளங்கானின்ற விவ்வறிவாகவே யெங்குங்காண்கின்றது ஆதலின் பரிசூரணமாக வெங்கனுங்கைற்கு விளங்குவோன் வேறல்லன் யானே (எ-து).

மன்னைதிகட்குச் சுயம்புவடிவம் யாதெனத் தனித்தனிப் பேதவாத மாருலும், அபேதவாதமைக்கானு மையந்திரிபறச் சோதிக்குங்கால் யாது மங்ஙனங்கானுது தோற்றுன்மாத்திரமாகக்காண்பதென்னை? காண்பதாலத இனச் சுயம்பாகப் பார்ப்பதென்னை? இவ்விருவகையாய நிலையும் விளைவது மனத்தாலோ, வேரூலோ? மனத்தாலெனின், அப்போதுமனதையன்றியுலகம் மெய்போலத் தோற்றுவதும், பொய்போலத் தோற்றுவதும் வேறன்றே. வேரூமெனின், யாதோ வில்விருகையாகக் காண்பது? உலகமெனின் விசாரணைமுடிவிலுலகமென்று நாமருபமெங்கே? யாதுபொய்யாகக் காண ப்படுகின்றது. சினைவுதானெனில் உலகம்போல் மெய்யாகக்காணப்படுவதும் பொய்யாகக் காணப்படுவதும், அதனை யவ்வாறுணர்வதும் வேறன்றே, சினைவாகிய மனோசங்கற்பமாதவின், மனத்தினுலெண்ணித்தானே வந்ததி வுலகமாகு மெனவும், அங்ஙன நியதிகளைத்தவிடத் தில்லாமற்போனவில் வுலகமாதி யனேகலோகங்களு மெங்கேயெனச் சுவானுபவத்தா ஸாராயும் போது, அனைத்துஞ்சங்கற்பவடிவமாக யானுகியவறிவிற்கண்டனென்று வென்பார், சினைத்திடி லேனேகலோக நிற்பதில் வறிவிலன்றே வெனவும், அங்ஙனஞ் சங்கற்பவடிவமாக அவை யெங்ஙனமிருக்கின்றனவெனத்தனித் தனி யொல்வொன்றுக ஆராயுமிடத்தும், அப்பாற்கடந் தாராயுமிடத்து மில்வறிவாகவே யெனைத்து முடிகின்றனவாதவின், அனைத்தையுங் கடந்தப் பாலுமந்தமற் றறிவிதாமெனவும், சமஸ்தமு மறிவாகமுடியும்போது யானு ரெனத் தனித்துநின் ரென்னை விசாரிப்புழி யகண்டபரிபூரணமாகிய விலவறிவைத்தவிர வில்லையாக முடிதவின், எனைத்தனி விசாரித்திட்டா லேகமாய் நிறைக்கோனையே யெனவுங்கூறக்கிடந்ததென்க.

(க-து.) அறிவே யானைத் தெரிவிக்க விங்ஙனங்கூறியதென்பது இதுவும் வித்தையானத் தெரிவிக்க விங்ஙனங்கூறியதென்பது (கக்க).

கசா - கவி. அ - கை.

[என்னைத்தவரிக் கற்பிதங்களில்லாவிடத் தெங்னனம் பரிபூரணமாக விளங்குவதெனின், முன்றவஸ்தாவயத்தாகா தறிவாகவிளங்கி னங்வனமாவையென விக்கவியிற் கூறுகின்றார்.]

அந்தவா றிருந்து கொண்டே யானந்த மனுபவிக்க வெந்தவா றிருந்து கொண்டா வெனக்கிது தெரிய மென்னி னிந்தழுன் றவத்தை தம்மு எனழுந்தும் விருத்தி நீக்கி வந்தவா றிருந்து நீயு மானந்த மடைய லாமே.

(இ-ள்) அந்தவா றிருந்து கொண்டே யானந்த மனுபவிக்க(எ-து) — என்னைத்தவரிச் சங்கற்பங்களில்லாவிடத்து அங்வனஞ்சு சங்கற்பமயமாக நின்றுகொண்டு யானெங்குன மான்மானந்தத்தைப் பரிபூரணமாக வனுப விப்பது கூடாமையால், எந்தவா றிருந்துகொண்டா வெனக்கிது தெரிய மென்னில் (எ-து) —யானெங்வன்னமாய நிலையினின் றுகொண்டா வெனக்கிதப் பரிபூரணமாயிலை விளங்குமெனக் கேட்பையாயின், இந்தழுன் றவத்தை தம்முளொழுந்திடும் விருத்திக்கில்(எ-து) —இந்த மூன்றவத்தை யிலு முதிக்கு மனோவிருத்தியைத் தனதுசொருபமாகக் கண்டுக்கினு லப் போ தஃதுனக்கு விளங்கும், (ஆதவின்) அந்தவா றிருந்துநீயு மானந்த மடையலாமே (எ-து) —நீயு மல்வண்ணமாகவிருந்து அந்தப் பரிபூரண னந்தத்தை யனுபவிக்கலாமே யிதிலையமென்னை (எ-று).

அவஸ்தாத்ரயமும், வீர்த்தித்ரயமும் தனது ஞெப்தி ஸ்புரிப்பை யன் றியில்லையெனக்காணத்தாமேதனது ஞெப்தியாகக்கரையும்; கரைந்தவா றிருக்கவேண்டும்; இருக்கின், பரிபூரணந்தோதயமாம்; அவ்வதுதயமே நீ யாதவினாலும், உன்னையன்றி யில்லாததினாலும் மது நீ யாவை யென்பார் இந்த மூன்றவத்தை தம்மு எனழுந்திடும் விருத்திக்கினு வந்தவாறிருந்துநீயு மானந்தமடையலாமே யென்றார். அவ்வாறிருந்தோரெல்லா மானந்த மடை ந்தாற்போல, நீயு மானந்த மடையலாமென்றாகவின் நீயு மென்பதிலும் கை, இறந்ததுதழீஇயவெச்சவும்மை. விருத்திக்கம்சிற்பிரகாசமாகக் கரை தல். எனவே, வித்தையானந்தமெனக் குறிக்கப்பெற்றார்.

(க-து.) சிற்பிரகாசமாகக் காணி வந்வனே விருத்தியதவாகக் கரைய க்யதுவாவை யென்பது. வேறுபாய மெங்கணுவு பின்றென்க. விருத்திக ஞென்னையன்றி யில்லையாயினு முனது சிற்பிரகாசமாகக் காணி னீடீய பரிபூரணந்தமாவை யென்க.

(கசா)

கசாகு - கவி. அ - கை.

[வாசனவிருத்திகளைக் களை தெவ்வாறென்ற வினாவுக்கு விடை யிக்கவியிற் கூறுகின்றார்.]

வாதனு வயத்தி னாலே வருகிற ன்றுத்தி யெல்லா மேதினு லட்க்க லாகு மென்றுதான் விசாரஞ்ச செய்யின் போதமா மிராசன் றுஞ்சியப் புந்தியைப் புலன்க எனல்லாந தாதரா யிருக்கப் பெற்றுற் சகலமு மடங்குந் தானோ.

(இ-ஓ.) வாதனுவயத்தினாலே வருகிற விருத்தியெல்லா மேதின்னுடைக்கலாகுமென்று தான்விசாரங்செய்யின் (எ-து) — பூர்வவாசனைகாரணமாக வருகிற மனைவிருத்தி யனைத்தையும் யாதுகாரணமாக அடக்கக்கூடுமென்றென் விசாரிப்பையாயின், போதமா மிராசன்று நூய்ப்புந்தியைப்புலன்களொல்லாந் தாதராயிருக்கப்பெற்றாற் சகலமு மடங்குந்தானே (எ-து) — அறிவை யரசனுக்கி யவ்வாசனே தாலைகிப் புத்தி முதலிய வகக்கரண புறக்கரணங்க எனைத்தையு மதிமைகளாக்கின் இவ்விருக்கரணங்களுக் தலையே இக்காதடங்கும் (எ-று).

முன்னனுபவித்த பிரியங்காரணமாக வெழுமெனவிருத்தியை வாதனு வயத்தினாலே வருகிற விருத்தியெனவும், தானைகிற ஞானப்பிரகாசத்தைத் தலையாகக்கொள்ள, எனைய விருவகைக் கரணங்களு மென்செய்யும்? அடங்குமாதவின், போதமா மிராசன்று நூய்ப் புந்தியைப்புலன்களொல்லாந் தாதராயிருக்கப்பெற்றாற் சகலமு மடங்குந்தானேயெனவுங்கறியவாறுகாண்க. அரசனுக்கினை செல்லுவதிலும், அரசனே செல்லிற் குடிகணுக்கும்; இது பற்றி இங்ஙனங் கூறியதென்க.

(க-து.) வாசனுவிருத்திகளை யடக்கு முபாயமினையதென்பது. போதமா மிராசனுக்கியெனவும், புந்தியைப்புலன்களொல்லா மெனவும் சில பிரதிகளிலுண்டு.

(கக்க)

கள் ० - கவி. ஆ - கை.

[விருத்திகளை யடக்க விங்ஙனம் வலியின்றிய விடத்தில் மற்றிரண்

• பொய்த்தாலேணு மவற்றை யடக்குதியென

விக்கவியிற் கூறுகின்றார்.]

விருத்திகளை யடக்க விங்ஙனம் வினோதமாம் யோகத் தாலே துருத்திகிபோ ஹுது முக்கைச் சுகமுடனடக்கினிற்கும் (எ-து) — விருத்திகளை யடக்குவதற்கின்று முபாயங்களுள் அவற்றுளொன்று உலகத்திற்குவினேத மாகக் காணப்பட்ட கிரியாயோகங் காரணமாக வுலைக்களத்தின்கண் துருத்திபோ ஹுதத்தக்க வசவாச நிச்வாசமென்னு முக்கைத் தக்கமுறைப்படி பிரியங்கொண்டாடக்கில் விருத்திகள் தாமே நின்றுவிடும், கருத்ததற்கில்லை யென்னிற் காரணசரீரமாகும்பெருத்ததோரவித்தைதன்னைப்பிடுங்கிடலட உகுந்தானே (எ-து) — அதுசெய்தறகுச்சந்றுங் கருத்தில்லையாயின் மற்றென்று கேளுதி காரணசரீரமாகிறமிகவும் பாரித்துள்ளவொப்பற்றவித்தையை மாத்திரம் வேறுப்பிடுங்கிவிடி லந்தவிருத்திகள் தாமே யடங்கிவிடும்.

உபாயங்களுள், அவற்றுளொன்று என்பன இசையெச்சம். பார்ப்பவர் க்குத் தறிபோற்காண்டவின், விநோதமாம் யோகத்தாலெனவும், மூச்சையடக்கத் தக்கவாற்டக்க வுடல் தறிபோலாம். ஆகவே, கன்மேக்திரியங்கணிற்கும். அதுசிற்க, ஞானேந்திரியங்கணிற்கும். அதுசிற்க, மனமாதியவகக்காணங்க எளான்றன்பின் ரெண்றுக் கிற்கும். அதுசிற்க, இச்சா ஞானக்கிறியைகளாகிறவிருத்திகள் தாமே நின்றுவிடும். இதுபற்றித் தருத்திபோலோ துழும்சைசக் ககமுடனடக்கினிற்குமெனவும், வித்தை-அறிவு. அவித்தை-அறியாமை. இதனைப் பிடுங்கிடல், பொருள்லவற்றைப் பொருளாகக்கோடல் தவிர்தல். இங்ஙனஞ்செய்யில் விருத்திகள் தாமே நசிக்குமாதலின். காரணசர்வரமாகும் பெருத்ததோரவித்தை தன்னைப் பிடுங்கிடலடங்குக்கானேயெனவும் கூறியவாறுகாண்க. அவித்தையென்னுதுபெருத்ததோரவித்தையென் நடைகொடுத்தது, பிறவிதரத்து மிக்கவலியுள்ளதெனக் காட்டிற்கு. எனவே, தொன்றுதொட்டநாதியாக வந்ததன்றி யிடையில் வந்ததன்றுயிற்று. இடையில் வந்ததாயின், பிடுங்கிடலென்றுதுபிசைந்திடலடங்குந்தானே யென்னல் வேண்டும். அங்ஙனங்கூறுமையால் தொன்றுதொட்டிவந்ததென்பதே பொருக்குமா. வேறோடெனப் பொருள்படசிற்றவின், இங்ஙனங்கூறியதென்க. பிடுங்கிடல், மேலாய ஞானஞ்சுடானத்தாலன்றியேனயவனுஷ்டானத்தாலன்றுதவின், இங்கே யிம்மொழி தக்கதென்க.

(க-து.) விருத்திகளையடக்கற் குபாய மிழையதென்பது. அவித்தைகளைவதிலும் முபாயம் வேறுண்டெனலெல்லா மறிவினவசன மென்றுணர்க. கருத்ததற்கில்லையாகுமெனக் கிலபிரதிகளி விருத்தின்றது. (கஎ0)

கனக - கவி. அ - கை.

[காரணசர்வத்தைக் களையுமா நிங்ஙனமென விக்கவியிற்குறுகின்றுர்.]

காரண சரிரங் தன்னைக் களைவதெவ் வாறெறன் ரேது  
லாரணம் பொய்சொல் லாதே யதன்பொரு ளகத்தி ஒன்னிற்  
பூரணமாகு மென்மேற் புவனங்க டோற்று மென்னுங்  
தாரணை வந்த தாகிற் றரித்திடு மவித்தை யெங்கீ.

(இ-ஸ.) காரணசரிரங்தன்னைக்களைவதெவ்வாறெறன்றேதில் (எ-து) — தன்னைமறந்த மறதியாகிய வறியாமையை வேறோடுகளையுமா ரெங்ஙனமெனக் கேட்டபையாயின், ஆரணம் பொய்சொல்லாதே யதன்பொருளகத்திலுன்னில் (எ-து) — வேதம் பொய்சொல்லாதாகவின் அதனது மகாவாக்கியார்த்தத்தை விடாதகத்திற்கன்று மனனிக்கவேண்டும் அங்ஙனம்விடாது மனனிக்கில், பூரணமாகு மென்மேற் புவனங்கடோற்றுமென்னுங் தாரணைவந்ததாகிற் றரித்திடு மவித்தையெங்கே (எ-து) — பரிபூரணமாகவினங்

## சுந்தேகத்தெளிதல்படலம்.

உக்கா

குதும் அங்ஙனம் அங்ஙனம் விளங்கில் புறம்பில்லாமல் சதை சராசரங்க ரூம் அண்டாண்ட கோடிகளும் பரிபூரணமான வெனதகவியாபகத்தில் தானே தோற்றுமென்று சொல்லத்தக்க திடசின்தைதானேவரும். அங்ஙனம் வருமாகில் அனுதியாக வறியாது வந்தகத்தில் தரித்திருக்கிற வவித்தையாகிய காரணசரீரமெப்படி தங்கியிருக்கும் (எ-று).

எம்மதத்தருக் தங்கள் தங்கள் வேதம் பொய்சொல்லாதென்னுமாறு போன்றிவருஞ் சொன்னு விதிலென் சிறப்பெணின், திணைபாலிடமாயுமன் ரூடு நிற்ப தெவ்வறிவோ, அவ்வறிவே மெய்ப்பொருளைன எம்மதத்தினுண்டு; இதுவே தக்க விடையென்ற கிடையூறுளதேற் சோதனையாதிகளிற் செல்லில் தானே விடைத்தருமென்க. இங்கே மேலெண்பது இடம். தோற்றுமென்று, எனப் பாடமுழுன்று. பூரணமாகு மென்மேற் புவனங்க டோற்று மென்னுங் தாரணைவக்ததாகிற் ரறித்திடுமெல்த்தை யெங்கே யெனக் கூறியதில் யாது நயமெனின், யாதுஞ் சுயம்பன்றெனத் தெளிந்த வாறு கலங்காது விற்கின், அப்பிலுப்பென வனைத்துங் கரைந்து சின்மாத்திரமாகும்; ஆதலே நயமென ஏனார்க.

(க-து.) அவித்தியாநாச தந்திர மினையதெனக் கூறியதென்பது. ()

கால - கவி. அ - கை.

[சர்வமுக தானுய மன்றாயுங் காண்கின்ற தெந்தவறிவோ, அதுவே யானுவதென விக்கவியிற் கூறுகின்றார்.]

அப்படி யிருக்கச் சித்த மலைதலால் விவகார ரத்தி லெப்படி கூடு மென்னி னென்னைவிட் டொன்று மில்லை யிப்படி. கண்ட வெல்லா மென்மய மென்க னுப்போற் சுற்பித மென்றுங் தானே காண்கின்ற சித்து நானே.

(இ-ன.) அப்படியிருக்கச் சித்தமலைதலால் விவகாரத்தி லெப்படிகூடு மென்னின் (எ-து) — இவ்வாரூயவனுபவ மங்ஙனமிருக்க விவகாரவேளை களிலெல்லா மனமலையுமே அலையும்போது இவ்வனுபவ மங்ஙனம் வாய்க்குமெனக் கேட்கப்பயின், என்னைவிட் டொன்றுமில்லை யிப்படிகண்ட வெல்லா மென்மயம் (எ-து) — விவகாரவேளையி விங்ஙன நானுவிகார ரூபமாகக் காணப்பட்ட தேகாதிப் பிரபஞ்சமைனத்தும் யானுகிய சிற்பிரகாச த்தையன்றி யாதொன்றுமில்லையெனவும் அலவையென ஆசோருபமாமனவும், என கனுப்போற் கற்பிதமென்றுங் தானே காண்கின்ற சித்து நானே (எ-து) — எனதுசொற்பஞ்சகாட்சியைப்போற்கற்பனுவடிவமெனவங்காண்கின்றது யாதோ வதுவே யறிவு அவ்வறிவே யானெனப்படுவது (எ-று).

(க-து.) எல்லாமாயு மல்லவாயும் விளங்குவ தறிவாதலால் அவ்வறிவே யானெனத் தெளிந்துழிக் கலக்க மென்செய்யுமென்பது. (கால).

கங்க - கவி. அ - கை.

[சிற்பிரகாசமே யானென விடாது கண்டு பலவிருத் திகள் செய்யினு  
மலை தன்னையனுகாவென விக்கவியிற் கூறுகின்றார்.]

சித்துநா னிறைங்கோ னென்ற திடமற வாதி ருந்தா  
லெத்தனை யென்னி னுலு மேதுசெய் தாலு மென்ன  
நித்திரை தெளிந்த பின்னர் நிற்கின்ற கனுவைப் போல  
வத்தனை யும்பொய் தானே யானந்த வடிவா நானே.

(இ-ஓ.) சித்துநானிறைக்கோ னென்ற திடமறவாதிருங்கோ லெத்தனை  
யென்னினுலு மேதுசெய் தாலுமென்ன (எ - து) — யானெனப்படுவது  
சைதன்னியமாதவின் பரிபூரணமாக நிறைங்குள்ளோன் யானே என்னுஞ்  
சுவாலுபவதிடத்தை மறவாதிருக்கப்பெற்றால் எவ்வெவ் விகற்பமாக வெவ்  
வெவ்வன்னி னினைக்கினும் பலவேறுவிகந்தப்மாயுள் தொழில் செய்யினும்  
யாதிடையூறு சம்பவிக்கும், நித்திரை தெளிந்தபின்னர் நிற்கின்ற கனுவைப்  
போல (எ-து) — உறக்கங் தெளிந்தவுடன் கண்ட சொற்பன மெங்கனங்  
கானுது னின்றவிடமோ வதுபோல, அத்தனையும் பொய்தானே யானந்த  
வடிவா நானே (எ-து) — தன்னையுள்ளவாறு தரிசிக்கவே யல்வளவென்னங்  
கானுங் கிரியைகளும் பொய்யாகவே முடியும் முடியவே சமஸ்தமு மானந்த  
வடிவாக விளங்கும் அவ்வாறுய விளக்கமே யானெனப்படுவதாம் (எ-று).

சிற்பிரகாச மன்னியமெனக்கானு மயக்கந்தானே தவிர்ந்து யானே  
யென்னுங் திடஞானமுண்டாகும். உண்டாகவே, பரிபூரண னிலைதானே தனக்  
கமையும். ஆங்வனங் தானுயைத மறவாதிருக்கவேண்டும். மறவாதிருந்தால்,  
யாது னினைக்கினும் யாதுபுரியினு மவற்றாற் சுவாலுபவத் தடையெய்தற்கிட  
மெங்கனமுண்டாமென்பார், சித்து நானிறைக்கோ னென்ற திட மறவா  
திருந்தா லெத்தனை யென்னினுலு மேதுசெய்தாலு மென்னவெனவும்,  
கனவுகாண்புழி யங்கேகானும் பிரபஞ்ச மெய்போலத் தோற்றி விழித்த  
வுடன் பொய்யாகுமாறுபோன்று, நனவிற்கானும் பிரபஞ்சம் மெய்போலத்  
தோற்றித் தனதெதார்த்தத்தில் விழித்தவுடன் பொய்யாகத் தோற்றவின்,  
நித்திரை தெளிந்தபின்னர் நிற்கின்ற கனுவைப்போல வத்தனையும் பொய்  
தானே யெனவும், தினசமுத்தியிற் செகங்கோற்றுமையால் துக்கனிவிர்த்தி  
யும் மக்களுனந்தப் பெருக்குமுண்டாகுமாறுபோன்று, நன்விற் சுமுத்தியில்  
தேகாதி பிரபஞ்சக் தோற்றுமையால் துக்க நிவிர்த்தியும், அறிவானந்தப்  
பெருக்குமுண்டா மாகையால் ஆனந்தவடி வெனவும், அந்த மக்களுனந்  
தமேதினசமுத்தியிற் தீருக்குமாறுபோன்று, அவ்வறிவானந்தமே நன  
விற் சுமுத்தியிற் தீருக்குமாறுபோன்று ஆனந்தவடிவா நானே யெனவுங் கூறிய  
வாறு காண்க.

(க-து.) சுத்த சைதன்னியமே எனுக விளங்கலை மறவாது விவகரிக்  
கில் விருத்திகளிருந்தால் சிதானந்தமாகக் கரையுமென்பது. நித்திரை  
யூணர்த் தின்னடெனப் பாடமு முன்று. (கங்க.)

## சந்தேகந்தெவிதல்பாடலம்.

ஈடுக

காலை - கவி. - அ - கை.

[என்னை யானுள்ளவாறு கண்டபடியா விப்போதுதான் கிருதார்த்த  
ஞேனென விக்கவியிற் கூறுகின்றார்.]

நானென வடலீத் தானே நம்பினே எனேக சென்ம  
மீனராய்ப் பெரியோ ராகி யிருந்தவை யெலாமிப் போது  
கானவில் வெள்ளம் போலக் கண்டுசற் குருவி ஞலே  
நானென வென்னைத் தானே நம்பியீடேறி னேனே.

(இ-ள.) நானெனவுடலீத் தானே நம்பினே எனேகசென்மம்  
(எ-து) — அனேக சென்மாகத் தேகத்தையே நானெனத் திடமாக நம்பி  
நாசமானேன், ஈனராய்ப் பெரியோராகி யிருந்தவையெலாம்(எ-து) — இஃப்  
தன்றியும் பலசென்மங்களிலு மறிவீனராயும் அறிவிற்கிறந்தவராயு மென்  
னையான் கொண்டிருந்த மயக்கங்களையெல்லாம், இப்போது கானவில் வெள்  
னம்போலக் கண்டு (எ-து) — கானவிற் ரேற்றும் பிரவாகத்தைப்போ விப்  
போ தையங்கிரிபறக்கண்டு, சந்குருவினாலே நானென வென்னைத் தானே  
நம்பி யீடேறினேனே (எ-து) — சந்குருநாதனருளால் யாதுண்மை வடிவ  
மெனத் தெளிந்ததோ வதுவே நானெனக் கோடவி ஐயமின்று தவி னங்  
ஙனமாய வென்னையே யானென நம்பிப் பிழைத்தனன் (எ-று).

கானவில் வெள்ளம்—நடுப்பகவில் கானவின்கண் சூரியகாந்தி யாற்று  
வெள்ளம்போற் காண்பது. நானென வடலீக் கோடலும் பெருமை சிறு  
மைக் காளாகலும், கானல் வெள்ளம்போற் காண்டவி னில்வுவமை வேண்  
டிய வாருயிற்று. ஜம்பெரும் பூதாம்ச சையோகத்தை யன்றி யுடலெனத்  
தோற்றற் கிடமின்று இங்னனமாயதை யானெனக்கோடலாதி யில்வுவமை  
யை யேற்றற் கிடையுறைந்னை? கானலையன்றி மெய்யா வெள்ளமுண்டா  
யின், தனது விகற்பத்தையன்றி மெய்யாத் தேகாதியுண்டாயிருக்கட்டும்.  
அது வில்லையெனின், இதுவ மங்ஙனமாகாதோ? முன்னருடலை நானென  
நம்பி நம்பி மோசம்போனே னென்றதனால் இப்போதுணர்வை நானெனக்  
கண்டு கண்டு கிருதார்த்தனானேனென்பது நயமாகக் காணப்பட்டது. இவ்  
விருவகையிலு மூடங்கெளிவைக் காட்டான்றன. எனவே மூடத்தில்  
தெளிவும், தெளிவில் மூடஞ் மொன்றி லொன் றில்லாவாறுபோலத் தா  
னில்லையோ; இருப்பதுபற்றி யப்போதப்போ தக்தந்தவாகார மானே  
மென்றுயிற்று. எங்ஙன மெனில், அப்போது மூடமாயிருந்தது நாமே,  
இப்போது தெளிவானதும் நாமே, ஆதவி ஐயமின்றன் அ

(க-து.) இப்போது வித்தை யான்தமே யானுயவிடத்துக் கிருதார்  
த்தனானே னென்பது. (காலை)

கன்றி - கவி. அ/ - கை.

[இல்லனுபவங் குருவை வியந்து புச்சிதலுக் கிடாமாய்ஸத  
யிக்கவியிற் கூறுகின்றார்.]

என்னபுண் னியமோ செய்தே னேதுபாக் சீயமோ காட்டேன்  
நன்னிலங் தனிலெ முந்த நாரணன் கிருபையாலே  
தன்னிய ஞானே ஞானுத் தரீயத்தை வீச கின்றேன்  
தன்னிய னின்னு நானே தாண்டவ மாடு கின்றேன்.

(இ-ன.) என்னபுண்னியமோ செய்தே னேதுபாக்கியமோ காடேன்  
(எ-து) — பூர்வத்தி லென்னபுண்னியஞ் செய்தேனே அதனுவிப்போது  
கிடைத்தபாக்கியமெத்திரத்தசாயதே தாயானிதனே யுணரவுவில்லையினன்,  
நன்னிலங் தனிலெ முந்தாரணன் கிருபையாலே (எ-து) — நன்னிலமென்  
ஞும் பதியிலடியேனுக்காகக் குருவாக வவதாரித்த நாராயணனென்னும்  
பெயரையுடைய வெனதாசிரியனதருளினுலே, தன்னியஞானே ஞானுத்  
தரீயத்தை வீசுகின்றேன் (எ-து) — கிருதார்த்தஞ்சேன் அதனு லடியே  
ஏங்கவல்லிரத்தை வெற்றிக்கொடியாக வீசுகின்றனன், தன்னியனின் னு  
நானே தாண்டவமாடுகின்றேன் (எ-து) — அங்கனங் கிருதார்த்தஞ்சிய  
நான் இன்னும் ஆனந்தக் கூத்தாடுகின்றேன் (எ-று).

செயம்மடந்தோன் தனது வெற்றிக்கொடியை வீசுமாறுபோன்று,  
இவருங் தத்துவக்குழாப் பகையைக் கோறலால், தன்னியஞானேனுனுத்  
தரீயத்தை வீசுகின்றே வெனவும், அதனு வானந்த மீக்குறலாற் பரவச  
மாக, அப்பரவசத்தால் தானே கூத்தாடவரும், அதனைத் தாண்டவ மாடு  
கின்றே வெனவாயும் கூறியவாறு காண்க.

(க-து.) அனுபவ மேலிட்டாற் பரவசப்பட்ட டானாந்தக் கூத்தாடினா  
ரென்பது. இது வியந்து புச்சிதல்.

(கன்றி)

கன்றி - கவி. அ/ - கை.

[யானிங்குனமாவ வெனத்தான் தாய்தக்கைதயர் தாண்டவாவெனப்  
பெயரிட்டார் போலுமென வவரை வியந்தலை  
விக்கவியிற் கூறுகின்றார்.]

தத்துவ ஞானம் வந்த சந்தோட வதிச யத்தா  
னித்தமா டுவன்கா வென்ற னிலைமுன்ன மேய றிந்த  
சத்திப மதனு லன்றே தாண்டவா வென்ற ஷூத்தா  
ரத்தனை மகிழை யுள்ளோ ரன்னையும் பிதாநுந் தாடீம்.

(இ-ன.) தத்துவஞானம்வந்தசக்கந்தோடவதிசயத்தால் (எ-து) — இவனுக்  
குண்மைஞான முதயமாகும் அங்கன முதயமான சந்தோடத்தினுலும்  
அது காரணமாக வெழுமதிசயத்தினுலும், நித்தமாடுவன்காணன் ற னிலை

## சந்தேகந்தெவிதல்படலம்.

நூறு.

முன்னமேயறிக்த (எ-து) — சதாகாலமு மானங்க நடனஞ் செய்துகொள்ள டிருப்பெண்ணாலும் நிலைமையை முன்னமே தெரிந்துகொண்டார்கள் போ ஹும் அங்கனங் தெரிந்துகொண்ட, சத்தியமதனாலன்றே தாண்டவாவென்ற மழுத்தாங் (எ-து) — உண்மையினாலன்றே என்னைத் தாண்டவாவென்ப பெயரிட்டழுத்தனர், அத்தனை மகிழையுள்ளோரான்னையும் பிதாவுந்தாமே (எ-து) — அங்கன மழுத்தற் கல்வனாவு மகிழைவாய்த் தவர்கள் தாய் தந்தையர்களே (எ-து).

(க-து.) தன்னைத் தாண்டவாவென்ற மழுத்த தாய்தந்தையறைமானுக்கன் வியப்புற்றுனைன்பது. தனதனுபவத்துக்கும் தாய்தந்தைய ரிட்டபெயர்க்குஞ் சம்பந்தங்காணவுந்ததென்க. இது வியப்புவமையணி. (கள)

களள - கவி. அ - சை

[இங்கனமாய சவானுபவத்தை யருளிய சற்கருவை வியந்து வணங்கியதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

வந்ததே ரிவ்வா னந்த மகிழ்ச்சியா ரூடன்சொல் வேண்யான் சிக்கையில் வெழுந்து பொங்கிச் செக்கமொ நிறைந்து தேக்கியந்தமில் லாத தாயிற் றப்படி குருவே தாந்த மந்திர மருஞ மீசன் மலரடி வணங்கி னேனே.

(இ-ஓ.) வந்ததே ரிவ்வானந்த மகிழ்ச்சியாரூடன் சொல்வேண்யான் (எ-து) — இங்கனமாடியேனுக்குதயமான வொப்பற்றாரிதிசயானந்தமகிழ்ச்சியைக் குருவைத்தவிர யாவருள்ரென வர்ப்பாற் சொல்லிக்கொள்வன், சிக்கையில் வெழுந்துபொங்கிச் செக்கமொதிறைந்துதேக்கி யந்தமில்லாததாயிற்று (எ-து) — அந்தமகிழ்ச்சி யெனதுசிக்கையிலெழுந்து பொங்கிச்செக்கமுழுவது நிறைந்து தேக்கிட்டு முடிவின்றி விளங்குகின்றது, அப்படிக்குருவேதாந்தமந்திர மருஞுமீசன் மலரடிவணங்கினேனே (எ-து) — அங்கனமாகக் குருநாதனுக் கெழுந்தகருளிவின்து வேதாந்த ரகசியத்தை யனுக்கிரகித்த வேகநாயகனுகியல்சனது தாமரைமலர்போன்ற திருவடிகளை வணங்கவேண்டிய வாறு வணங்கினன் (எ-று).

சொல்லிக்கொள்வதற்கு வேறில்லாமையாற் குருவை வருவித்தாம். வேதாந்தமக்கிரம், வேதமுடிவானமகாவாக்கியார்த்தம் பிரதிவாதிக்கு மைக்கியமுத்தி. எனவே, பதவிமுத்தி யன்றென்றாயிற்று. ஆகவே, பதவிமுத்தி யைப் பிரதிவாதிப்பது, கன்மகாண்டமாகிய வற்பசக்ருதியெனக் கண்டாம் இங்கேயடியென்றது, கூடல்தபிரம்மாய வுபயபாதங்களோ. வணங்கவேண்டியவாறு வணங்கல், அதனை மேகமாக்கவேண்டியவாறுக்கல்.

(க-து) கவகவமாகச் சவானுபவ மெய்திய காரணத்தாற் குருவை வணங்காமல் வணங்கின னைன்பது. ஏசனே குருவெனல் மரடு. (கள).

கனஅ - கவி. அ - கை.

[இந்துஸ் விளைவிக்கும் பயணிஃபெதன விக்கவியிற் கூறுகின்றார்.]

வித்தியா னந்த மிந்த விதமென விளம்பி ஞேமே  
பத்தியா யிந்த நூலைப் பார்த்தனு பவித்த பேர்க  
ணித்திய தரும சிட்டை நிலைதனை யறிந்து சீவன்  
முத்தியை யடைந்து ருந்து முனிவர ராகு வாரே.

(இ-ள.) வித்தியானந்த மிந்தவிதமென விளம்பிஞேமே (எ-து) —  
வித்தியானந்தமென்பது இன்ன வகையதெனக் சொல்லினம், பத்தியாயிங்த  
நூலைப் பார்த்தனுவித்தபேர்கள் (எ-து) — இந்துஸ் மிக்க வன்போடு சிர  
வண மனஞ்சிகளைக் தொண்டையாக் திரியிறப் பார்க்க வேண்டியவாறு பார  
த்து நிட்டை கூடி யனுபவித்தபேர்கள், நித்தியதரும நிட்டை நிலைதனை  
யறிந்து சீவன் முத்தியை யடைந்திருந்து முனிவரராகுவாரே (எ-து) — நித்  
தமும் விடாது செய்யுங் தர்மமாகிய ஞானநிட்டையினிலை யினையதெனக்  
சுவானுபவத்தா லறிந்து இருவகை முத்தியுள் சீவன் முத்தியை யடைந்து  
அங்கிலையில் மாருதிருந்து சிறந்த ரிவிகளாவார்கள் (எ-து).

நித்திய தருமத்துள் மேலாயது ஞானநிட்டையாதவின், நித்தியதரும  
நிட்டை யென்றார்.

(க-து.) இந்துஸ் யுணரவேண்டியவா றஜார்ந்தோ ரெய்தும் பயனி  
னையதென்பது. தருமமெனினும், அறமெனினுமொக்கும், இஃபெதாருபொ  
ருட் கிளவி. அறமென்பது, தன்னிலையிற்றரு னகலாதுநிற்றல். அஃதாவது:  
விவர்த்தம், பரிஞைம், ஆரம்பம், உற்பத்தி, விருத்தி தானெனக்காண்டல்.  
விவர்த்தம் கவிற்றரவு, கானனீர் கனைவுலகுபோல்வது. பரிஞைம் பால்  
தயிர்போல்வது. ஆரம்பம் பிதாமகன் போல்வது. உற்பத்தி மட்குடம்  
போல்வது. விருத்தி சித்திரப்படம்போல்வது. இதனை ஞானகாண்டத்திற்  
காண்க. (க-அ)

(க-து.) இந்துற் பய னினைய தென்பது.

கங்க - கவி. அ - கை.

[எனதாசிரிய ரிச்துஸை யென்கனவி வெழுந்தருளிவந்து சம்பூரண  
மாக்கினு ரென்பதை யிக்கவியிற் கூறுகின்றார்.]

ஆரணப் பொருளாம் வித்தை யானந்தம் விளங்க வேதுங்  
காரணக் குறைவி லாமற் கைவல்ய நவநீதத்தைப்  
பூரண மாக்க வேண்டிப் பூர்வமா நன்னி லத்தி  
அருண குருந மக்கு நவின்றனர் கணவில் வந்தே.

(இ-ள.) ஆரணப் பொருளாம்வித்தை யானந்தம் விளங்கவேதுங் காரணக்  
குறைவிலாமல் (எ-து) — வேதார்த்தமாகிய வித்தையானந்த மினையதென

வினங்க யாதோர் காரணமுங் குறைவில்லாமல், கைவல்யங்வநீதத்தைப் பூரணமாக்கவேண்டி (எ-து) —கைவல்யங்வநீத மென்னு மின்நூலை நிறைவேற்றவேண்டி, பூர்வமா நன்னிலத்தி ஞானகுருநமக்கு நவின்றனர் கன வில்வங்தே (எ-து) —தொன்றுதொட்டுள்ள நன்னிலமென்னும் பதியிலெழுந்தருளிய நாராயணதேசிகரென்போர் கனவி லக்கோலமாகவே வந்து நமக்குத் தெரிவித்தனர் (எ-று).

பிரக்ஞானம், வித்தை. பிரமம், ஆனந்தம். எனவே, பிரக்ஞானம் பிரம மென்பது, வித்தையானந்தமாயிற்று. ஆகவே, இருக்குவேத மகாவாக்கிய மெனப் பெற்றும். இனிக் கேட்கவேண்டிய சங்கை யாதொன்றுங் குறைவில்லாம வின்நூலைப் பூரணமாக்கவென்பார், ஏதுங் காரணக்குறைவிலாமற் கைவல்யங்வநீதத்தைப் பூரணமாக்கவேண்டியெனவும், தானேசங்கை சமாதானமாதவில் னிது ஞாயஞ்சோதனை பொருத்தங்கட்ட கிடையூறின்றி நிறைவேற வுணர்த்தியது கனவிலாதவின், நவின்றனர் கனவில்வங்தே யெனவுங்கூறியவாறு காணக்.

(க-து.) தனதுகனவி லாசிரியழூர்த்தமாகின் றின்நூலை நிறைவேற்றினு ரென்பது. எனவே, யானேபாடவில்லை யென்பது குறிக்கப்பெற்றும். பெறவே, ஆணவவிழப்பைக் கண்டாம். யோகில்வங்தேயெனக் சிலப் பிரதி களிலுமேன்டு. அங்வனங்கொள்ளினும் பொருந்தும். யோகில்வங்தென்பது. ஞானயோகத்தில் வந்தனக்கொள்க. (கங)

கால - கவி. அ - கை,

[இந்துலாசிரியராகிய தாண்டவராய சுவாமிகள் இந்தாவில் தெரிவித்த வயிப்பிராய மினையதென விக்கவியிற்குறுகின்றூர்.]

அண்ணைறன் னருளி னுலே யகம்புற மின்றி பொன்று  
மெண்ணை விலக்கி யார்த்தத் தின்பொரு எதுநா னெண்ண  
நன்னின சரீர மாதி நாதத்தி னுபாதி பென்றே  
கண்ணதா யனைத்துங் காணக் காட்டினன் றுண்ட வேசன்.

(இ-வ்.) அண்ணறன் னருளி னுலே யகம்புற மின்றி யொன்றும் (எ-து) —தனது கர்த்தனுகிய வாசிரியாதனுக்கிரகத்தினு வகமென்பதும் புற மென்பதுமின்றி யேகமாநிறைக்குள்ள, எண்ணை விலக்கி யார்த்தத் தின்பொரு எதுநா னெண்ண (எ-து) —சங்கற்ப ரகிதமான விலக்கியார்த்தத்தினியம் அதுவென்னும் பிரமமும் நானென்னுங்கூடஸ்தனுமெனவும், நன்னின சரீரமாதி நாதத்தி னுபாதியென்றே (எ-து) —இப்போது கிடைத்துள்ள தேகாதிப்பிரபஞ்ச மினைத்தும் மாயாகாரிய புபாதியெனவும், கண்ணதா யனைத்துங் காணக் காட்டினன் றுண்டவேசன் (எ-து) —

காசு - கவி. அ - கை.

[இன்னின்னபயன் தோன்ற விந்துவியற்றியதென  
விக்கவியிற் கூறுகின்றார்.]

வேறு.

தத்துவ விளக்கத் தானுஞ் சங்தேகங் தெளித் லானு  
மொத்திருள் விடாத மாயா வள்ளிரு ஸிரிய வோங்குஞ்  
சித்ததா மொளிவி எங்கச் செப்துபின் விருத்தி பேதப்  
புத்தியால் வருமை யத்தைப் புரையறத் தெளிவித் தாண்டான்.

(இ-அ.) தத்துவவிளக்கத்தானுஞ் சங்தேகங் தெளிதலானு மொத்து  
(எ-து) - தத்துவவிளக்கம் சங்தேகங் தெளிதல் என்னு மில்விருப்படலழும்  
பேதியாதிந்துலை, இருள்விடாத மாயாவுள்ளிருளிரிய வோங்குஞ் சித்த  
தாமொளி விளங்கச்செய்து (எ-து) - இருள்மயமானின்றுள்ள மாயையென்  
லுமகவிருளோடவும் யாதினுக்கு மேல்டா வோங்கி நின்றுள்ள சிற்பிரகா  
சமெங்கணு மொருபடித்தா விளக்கவும் பாடலாகச்செய்து, பின் விருத்தி  
பேதப்புத்தியால் வருமையத்தைப் புரையறத் தெளிவித்தாண்டான்  
(எ-து) - பின்னரிது காரணமாகப் பேதபுத்தி விருத்தியால் வந்துகொண்  
டிருக்குஞ் சங்தேக விபரீதங்களை யாதுமயக்கமுந்தோன்று நீக்கித் தெளி  
வுண்டாக்கி யெம்மை யடிமைகொண்டனன் (எ-று).

தத்துவவிளக்கம், சங்தேகங் தெளிதலென்னு மில்விருப்படலத்தாலும்  
பொருளொத்திருக்குமாறு மாயாவிருளோடவும், சிற்பிரகாசம்விளங்கவழிந்  
துலைப் பாடலாகச்செய்து, பின்னரிப் பேதபுத்திவிருத்தியால் வருமையத்  
தை யாதோர் சங்தேகமுந் தோன்றுது தெளிவித் தெம்மை யடிமைகொண்  
டன்னென முடிக்க. ஒத்து, செய்துதெளிவித்து, என்னும் வினையெச்சங்  
களை ஆண்டாண்டன்னும் வினைமுந்தேருடு முடித்துப் பொருள்கொள்க.  
இக்கவியில் வந்த விருளிரண்டில் முன்னையது மாயாசொருபம், பின்னை  
யது யாவருள்ளத்திலும் மகலாதுநிற்பது. அங்கன நிற்பதும் மாயையாதவி  
ன், மாயாவுள்ளிருளென வருவகசப்படுத்தினார். இந்துலை நன்குணர்ந்தோர்  
க்குப் பயன் இருளிரிதலும், ஒளிவிளங்கலு மென்க.

(க-து.) இன்னின்னபயன் விளைய விந்துல் செய்ததென்பது. எக்  
வீதக்க வாதிகளு மின்துல் பூரவபட்ச சித்தார்தங்களை மாற்றற் கனுபவழின்  
மியக்கண் ஜென்செய்வர், கூடாதென்க. அனுபவும் வரின் மாற்றலாமோ?  
புவியதிக்கப் புக்கா னதஜைக் கண்டியிப்போலா மென்க. இந்துலருமை  
தெரியார்போலு மிதனை வைவார். (க-உ)

காசு - கவி. அ - கை.

[இந்துலாசிரியரை யிவரது மாணுக்கன் துதித்ததாக  
விக்கவியிற் கூறுகின்றார்]

ஆண்டேத சிகனு மைய ஞான னனந்தன் பாதம்  
பூண்டிலு வாரோ பத்தாற் பொய்ம்மபக் காய்வந் தத்தை  
மாண்டநல் லாவா தத்தான் மாய்த்தரு ணோக்கத் தென்று,  
ஈாண்டிட லாவத்த ஏத்த காணு போர்வி போர்வி.

## சந்தேகந் தெளிதல்படலம்.

நுகூலம்

(இ-எ.ஏ.) ஆண்டதேசிகனுமைய னரணனனந்தன் பாதம்புண்டு (எ-து) —வலிந்தாட்கொண்ட குருவாகியும் கர்த்தஞ்சியு மீருக்கிணறுநாரா யண்தேசிகர தந்தமற்றபாதங்களோத் தனதுசிரமேந்கொண்டு, மூவாரோபத் தாற் பொய்ம்மயக்காய்வங்தத்தை மாண்டநல் லபவாதத்தான் மாய்த்து (எ-து) —மூன்றுவிதவாரோபத்தினாற் பொய்ப்பிராந்திருப்பாகவங்தெய்திய மாயையெனபதை மாட்சிமைப்பட்ட நல்லவபவாதயுத்தியா னசிப்பித்து, அருணேக்கத்தென்றுங் காண்டிடவைத்தளித்த காரணபோற்றி போற்றி (எ-து) —கிருபாநோக்கினுலெப்போதுங்கண்டு சிந்தித்துய்ய நூலாகப்பாடி வைத் தெம்போலி கட்டுக் கொடுத்த காரணக்குருவானவரே நமஸ்காரம் நமஸ்காரம் (எ-று).

நாராயணதேசிகரதழிகளைச் சிரமேற்கொண்டு, ஆரோபத்தால் வந்த மாயையையபவாதத்தாற் கெடுத்து நூலாகப்பாடிக்கொடுத்ததாண்டவழுர்த் தியே ! சரணஞ் சரணமெனக் கூட்டுக. ஓர் பிரக்களுயே திரிபுதியாகத் தோற்றலினுலும், அத்தோற்றம் பொய்ம்மயக்கா முடிவதினுலும், அங்ஙன முடிவது மாயையென்னும் பெயர்த்தாதலினுலும், இதனை யத்தியாரோப மென்பார், மூவாரோபத்தாற் பொய்ம்மயக்காய்வங்தத்தையெனவும், அதனைக் கெடுத்த லபவாதத்தாலாதலின், மாண்டநல்லபவாதத்தான் மாய்த்தெனவுங் கூறியவாறு காண்க. வைத் தென்பதற்குச் செய்ப்படுபொரு னின்மையின் நூலைப் பாடி வைத்தெனக்கொண்டாம். அருணேக்கத்தென்னாது, அரு ணேக்கமென்றிருக்கின், அருணேக்கம் வைத்தெனப் பொருள் கொள்ள எலாம்; அங்ஙனமில்லாமையாற் கூடாது. இங்கே நூலைச் சிறப்பிக்கவந்த மாணுக்குதலின், பாடிவைத்தென்றும். வைத் தென்பதற்குத் திருவடிகுட்டி யெனினென்றுசா ரமையிலு மழையும்.

(க-து.) இந்நூலைச் செய்தவரித்தவருக்கு நமஸ்காரஞ்செய்ததென்பது. இங்ஙனஞ் செய்தது, இந்தாலருமைபற்றி யென்க. (கஅ)

கஅ-று - கவி. அ - கை.

[சற்குருவின் பாதாபிடேக நீரைத் தலைக்கொண்டோரும், இந்நூலை யுணரவேண்டியவா றணர்க்கோரும், எம்தும் பயனினைய வென விக்கவியிற் கூறுகின்றார்.]

குலவுசற் குருவின்பாதக் குளிர்புன றலைமேற் கொண்டா ருலகினிற் றீர்த்த மெல்லா முற்றபே றடைவார் போல்வர் நலமெய்யா கியகை வல்ல நவநீத நூலைக் கற்றோர் பலகலை ஞான நூல்கள் படித்தஞா னிகளா வாழ்வார்.

(இ-எ.ஏ.) குலவு சற்குருவின்பாதக் குளிர்புன றலைமேற் கொண்டார் (எ-து) —யாவுந்தானுக்கவினங்கிய சற்துருவின் பாதத்தைப் பூசித்த குளிர்க்கி பெருக்கிய சலத்தை ஸ்கானமாகக் கொண்டோர், உலகினிற் றீர்த்தமெல்லாமுற்றபேற்றடைவார்போல்வர் (எ-து) —உலகத்தின்கண் சகலபுண்ணிய தீர்ச்சங்களிலும் விதிருறையே மூட்கியடைக்கபேறுடையார்போல்வர், நல

மெய்யாகிய கைவல்லியநவநிதநூலைக் கற்றேர் (எ-து) — ஹோயன்னை முயம் எதார்த்தமுமா நின்றுள்ள இந்தக் கைவல்லியநவநிதநூலைக் கற்கவேண்டியவாறு கற்றேர், பலகலைஞரானநூல்கள் படித்த ஞானிகளா வாழ்வார் (எ-து) — என்னிறங்தபல வேறுவகைப்பட்ட நூல்களையும் ஞானத்தைமாத்திரம் பிரதிவாதிக்கத்தக்க கடல்போல் விரிந்துள்ள ஞானநூல்களையுங் தக்க சிரவனுதிகளாற்கற்றுத்தெளிந்த ஞானிகள்போலவே யையங்திரியின்றி வாழ்வார்கள் (எ-று).

எழுவாய் பயனிலையெனக் காட்டவுடையார் போல்வ ரென்றும். இங்ஙனமன் ரெமது சுவாமிக ஞாரைக்குறியதெனின், கவிக்குரையாதல்லே னும், அக்கவி யிலக்கணவழூவுக் கிடம்பெறு திருக்கவேண்டு மாதலினும் கூடாதென்க. இது சாம்பிரதாயவரையெனின், ஞாயஞ்சோதனை பொருத்தங்கட்டு மூரனுதிருக்கவேண்டும். இங்ஙனமெல்லாம் வேதாந்தத்திற்கு வேண்டுவதின்றெனின், அப்போது நூல்களாயிருக்கவேண்டுவதின்று. வேண்டுவதின்றெனின், ஞானநூல்க் கொற்றிற்கு? யத்தியாகிய ஞாயஞ்சோதனை பொருத்தமெற்றிற்கு? சுவானுபவமாத்திரம் போதுமெனின், யத்திக்குமூரனுய சுவானுபவமாகவேண்டும். ஆதலின் சுவானுபவம் சருதியுத்தியொத்த தென்றூர் சான்றேர் பலரும். இவையெல்லாக் தக்க சாம்பிரதாயத்தை யடுத்துக்கொத குற்றமெனவறிக் சுருதியுத்தி மூரனுதுகூற்றுக்குவலியின்றேல் சுவானுபவமுமங்ஙனமாகும். வட்டைமேற்கோளாகக்கூருதிருக்கவேண்டும் கூறவின். குற்றம்வரும். எங்கள்சுவாமிகள் கூறியதெனின், அவருக்கும்வரவா, அவரையிழுப்பதுபோதும் வாய்டங்கினிற்கைகள்குடுதிப்புக்குமேன்னம்.

(க-து.) எல்லாங் கற்றுத் தெளிதல்போலு மின்றால்மாத்திரங் கற்கவேண்டியவாறு கற்றுத் தெளிதலென்பது. கலமெய்யாகிய கைவல்லியமெனவே, கைவல்லியம் கலமுமெய்யுமாயதெனப்பெற்றும். தான்யலாகாதுதானே தாஞ்சலெல்லா கலத்தினு மேலாயதாதலின் நலமெனவும், தானென்பதே மெய், ஏனையவை யெத்திறத்தவாயினும் பொய்யெனத் துணிதலின் மெய்யெனவும், இந்தாலுக் கடையாக்கினு மென்க.

கந்தேகந்தெளிதல் படலம். கஹி - கஅறு.

தத்துவவிளக்கப் படலம். கஹி - கஅ.

ஓடு - கவிகள் - உகந.

முற்றிற்று.

நேரிசை வேண்பா.

தத்துவ மல்லாத சராசரங்க ஜெங்கனுள  
தத்துவத்தைச் சோதித்துத் தானுதற் .. கித்துறையே!  
யன்றிப் பிறிதிலையா லாய்ந்துயம்மி னின்றாலை  
யன்றிச் சுருக்கமெல்ல தாம்.

